

# திருக்குறள்

மூலமும் உரையும், ஆங்கில  
மொழிபெயர்ப்பும்

ஆ - அரங்கநாத முதலியார்  
Retired Manager and Accountant, P. W. D.  
Hony. Presy. Magistrate  
and  
Publisher of 'Sri Vishnu Sahashranamam'  
with Tamil Meaning.  
இயற்றியது.

“சுவர்ண விவாஹ”

13 பெரிய தெரு

திருவல்லிக்கேணி

1933

[All Rights Reserved.]

TO  
THE MEMORY OF

MY BELOVED  
SON  
A. PADMANABHAN.

## FOREWORD

By

THE HON'BLE DIWAN BAHADUR  
S. KUMARASWAMI REDDIAR

B.A., B.L.

*Minister of Education (Government of Madras)*

MYLAPORE, MADRAS

23rd

April 1933.

The translation of Kural is no easy undertaking. This masterpiece of Thiruvalluvar owes its greatness not only to its sublime and wonderful thoughts but also to its epigrammatic and poetic form. Unique in thought and form it is a work that can be best appreciated only when read in its original : but it is such a

treasure house of truths, and morals that it is necessary to bring it within the reach of the world at large, Tamil and non-Tamil. With this view several translations have been attempted in the past with varying degrees of success. Mr. A. Ranganatha Mudaliyar, in his retirement, has also undertaken this laudable and difficult work. I have gone through his translation though yet only superficially : and I hope to be able soon to devote more attention to it. He must be congratulated on the result of his labours. He has brought out, as best as any translator can, the true spirit of the original and has not produced a mere translation of its language. I am sure that when I read it with greater care, as I soon hope to do, I shall find it very interesting and instructive. I commend his work to the attention of the public.

S. KUMARASWAMI

Minister for Education

ஸ்ரீ:  
முன் னுரை

---

தெய்வப் புலமைத் திருவள்ளுவரை அருளிச்செய்த திருக்குற

ளின் அருமை பெருமைகள் உலகம் அறிந்தனவாதலால் அவைபற்றி  
 நான் இங்குக் கூறவேண்டியதில்லை. நல்லறிஞர் பல்லோர் எழுதிய  
 ஆராய்ச்சிக் கட்டுரைகளும், பல பாஷைகளிலும் மொழிபெயர்த்துத்  
 திய மேல்நாட்டறிஞர்பலரது புகழ்ச்சியுரைகளும் இந்நூலின் பெரு  
 மையை நன்கு விளக்கக்கூடியன. இவ்வரிய பெரிய நூல், பற்பல  
 தமிழ்ப் பதிப்புக்களைப் பெற்றும், பாஷாந்தரங்களில் மொழிபெயர்க்  
 கப்பட்டும் உலகத்தார்க்கு உத்தமதர்மங்களை விளக்கியுதவுதல் பலரு  
 மறிந்ததே. இன்னும், எத்தனை பதிப்புக்கள் இந்நூல் சம்பந்தமாக  
 வெளிவரினும் அவையாவும் தமிழர்க்கு இதன்கணுள்ள பேரார்வத்  
 தைப் பூர்த்தி செய்விகக்கூடியன வாகா. நம்மவர்க்கு இந்நூலின்  
 கண் இயல்பாயமைந்துள்ள ஆர்வமாகிய பெருவிடாயை இப்பொழுது  
 வெளிவந்துள்ள இந்நூற்பதிப்பும் ஒருபடியாகச் சமனஞ் செய்தற்  
 ரியதென்னலாம். இப்பதிப்பை வெளியிட்டதெவியவர்கள், ஸ்ரீபார்த்த  
 சாரதி கோயில் போர்டு மெம்பர்களுள் ஒருவரும், ஆனரெரி பிர  
 சிடென்ஸி மாஜிஸ்ட்ரேட்டுமாகிய ஸ்ரீமான் ஆ. அரங்கநாதமுதலியா  
 ரவர்கள். இவர்கள் இந்நூன்முழுமைக்கும் கருத்தை நன்கு விளக்கும்  
 பொழிப்புரை எழுதியுள்ளதோடு ஆங்கிலத்தில் சிறந்ததொரு மொழி  
 பெயர்ப்பும் தந்துள்ளார்கள். இவர்களின் உரை பரிமேலழகர் கீருத்  
 தர்களை விடாதுதழுவி இனிய எளிய நடையில் யாவர்க்கும் விளங்  
 படி அமைந்துள்ளது. இதன் ஆங்கிலமொழிபெயர்ப்புள்ளே,  
 தானி பாவ முதலியன நிரம்பித் ததும்பும் காமத்துப்பாற்பகுதி  
 மிகவும் சிறப்புடையதென்பது, அப்பகுதிக்கு முன்னையோர் செய்த  
 மொழி பெயர்ப்புக்களையும் பரிமேலழகரது உரை துட்பத்தையும்  
 உடன்வைத்து ஒப்பு நோக்குவார்க்குத் தெள்ளிதிற்புலப்படும்.  
 இம்மொழிபெயர்ப்பால் தெய்வத் திருவள்ளுவரின் உண்மைப் பெரு  
 மையை ஆங்கிலவறிஞரும் அறிந்து உவக்கும்படி செய்து இந்நூற்  
 பதிப்பை முதலியாரவர்கள் செவ்வியமுறையில் வெளியிட்டுள்ளார்

கள். ஆசிரியரைப் பற்றியும், நூலைப்பற்றியும் எழுதிய இந்நூன் முகவுரையினின்று நூற்பெருமையாவும் நன்சீவினங்கி நிற்பலால் அவைபற்றி யான் வேறுகூறுதல் மிகையேயாம். வள்ளுவனரை எக் குடியினராகப் பிறர் கூறினும், அவரை, வேறுவகையில் முரசறைந்து இறையானை சாற்றும் மரபினராகவே நாம் கூறல் தகும். ஆனால் பிறர்கருத்தின்படி இவரதுகுடி மானிடம் பற்றிய வள்ளுவ மரபு அன்று. மோனை முத்தமிழ் மும்மதமும் சொரியும் கல்வியென்னும் கடா அக்களிற்றின் மீதூர்ந்து நாக் கடிப்பாகத் தம் திருவாய் முரசங் கொண்டு உத்தம தர்மங்களாகிய இறைவனானையை உலகிற்குச் சாற்றிய ஒப்புபர்வற்ற தெய்வவள்ளுவரிவரென்றே நாம் முடிவு கூறலாம். அவ்விறைவனானையை வெளிப்படுத்தும் சிரியபத்திரங்களுள் இந்நூற்பதிப்பும் ஒன்றென்பதைத் தமிழ் மக்கள் நன்கறிந்து இதனைப் போற்றத் தவறார்களென்றே நம்புகின்றேன்.

23—4—'33

திருவல்லிக்கேணி.

இங்ஙனம்,  
மு. இ ராகவையங்கார்.

Chief Pandit,

University Tamil Lexicon Office, Madras.

---

ஸ்ரீ  
நாலையும் நாலாசிரியரையும் பற்றிய  
சில குறிப்புகள்

---



திருக்குறளாசிரியராகிய தெய்வப்புலமைத்  
 திருவள்ளுவரைப் பற்றிக் கர்ணபரம்பரையாக  
 வழங்கும் சரித்திரங்கள் பல வுண்டு. அவற்றையும்,  
 மற்றும் பல அறிஞர்கள் ஆராய்ச்சியிற்கண்ட செய்தி  
 களையும் ஆதாரமாகக்கொண்டு வள்ளுவர் பிறப்பு  
 கள் ஈண்டு தொகுத்துக் கூறப்படும்.  
 முதலிய வரலாறு

பிறப்பு:—இவர் பகவன் என்ற வேதியர்க்கும்  
 ஆதி என்பவளுக்கும் பிறந்தவ ரென்பதும், அவ்  
 ஆதி என்பவள் நீசகுலப் பெண் ணென்பதும்,  
 இவருடன் பிறந்தவர்—கபிலர், அதிகமான், ஒளவை  
 முதலிய அறுவ ரென்பதும் கர்ணபரம்பரையாக  
 வழங்கிவரும் பழங் கதையாகும். இவ்வரலாற்றிற்குக்  
 கபிலரகவல் முதலியன ஆதார மாம். ஆயினும்,  
 எழுநூறு எண்ணூறுவருடங்களுக்கு முற்பட்ட  
 ஞானமீர்தம் என்னும் சைவசமய நூல்,  
 யாளிதத்தன் என்னும் பார்ப்பனனுக்குப் புலைச்சி  
 யொருத்தியிடம் கபிலர் அதிகமான் முதலிய  
 அறுவருடன் இவர் பிறந்தவரென்று கூறும்.  
 இவ்வெழுவ ருடைய ஊர் குலம் முதலியவற்றின்  
 வரலாறுகள் பழைய நூல்களில் வேராகக்  
 காணப்படுதலால், மேற்குறித்த கர்ணபரம்பரையின்

உண்மை தெளியக்கூடவில்லை என்பது அறிஞர் கருத்து.

குலம்:—இவர் பிறந்த குடி வள்ளுவக்குலம் என்பது பலர் கொள்கை. வள்ளுவராவார், யானைமீது முரசறைந்து அரசனான சாற்று வேர் ஆவர்.

இவர்கள் மன்னருக்கு உள்புகேருமத்தலைவராக விளங்கியவரென்பதும், திருநாள், படையெடுப்பு நாள், மணநாள் என்ற இப்பெருநாட்கல்லது பிறநாட்கு அறையாத முரசடையோரென்ப

தும் பண்டைநூலால் வெளியாகின்றன (பெருங்கதை). இவர் தாழ்ந்த குடியினரென்று சிவஞான முனிவரும் குறிப்பிடுவர் (சோமேசமுதுமொழி வெண்பா). இவர் நான்முகன் அவதார மென்பது திருவள்ளுவமலைப் பாடல்கள் பலவற்றால் (4, 28) வெளி

யாவதால் பார்ப்பன மரபினர் இவர் என்பதும், அரசாங்கத்தில் மன்னரைச் சார்ந்தொழுகி இராஜகாரிய தூரந்தராய் விளங்கினவரென்பதும் ஒரு சிலர் கொள்கை. இக்கொள்கைப்படி, வள்ளுவர் என்பது கருமாத்யகூர் என்னும் வடமொழிப் பொருளுடைய வல்லபர் என்னும் வடமொழியின் சிதைவாகும். 'இராஜசேகரரான வள்ளுவரும் கூடிச் செய்த கச்சம்' (S.I.I. Vol. v No. 775) 'பாண்டியன் ஸ்ரீவல்லுவன்' (E. P. Report 46 of 1907) என்னும் சாஸனத் தொடர்களில் வல்லபர் என்பது வல்லுவர், வள்ளுவர் என்று திரிந்து வரும் முறையையும், சேரன் படைத்தலைவனொருவனுக்கு நாஞ்சில்வள்ளுவன் என்ற பெயர்வழக்குள்ளதையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவர். (Vide தமிழர் நேசன், Vol. X, pp. 6-10). எவ்வாறாயினும், அரசாங்க விஷயங்களில் ஆழ்ந்தவறிவும் அனுபவமும் பெற்றுத் தாம் பிறந்த குலத்துள் அரசர்பாவரும் உச்சிமேற் கொண்டு போற்றற்குரிய உயர்குடியி லவதரித்தவர் நம்புலவர் பெருமான் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

இவர் பெயர்:—திருவள்ளுவர் என்னும் பிரசித்தமான பெயரே யன்றித் தேவர், முதற்பாவலர், பொய்யில்புலவர், தெய்வப்புலவர், செந்நாப் போதார், பெருநாவலர் என்னும் பல பெயர்களும் இவர்க்கு வழங்கி வந்தன வென்பது திருவள்ளுவமாலே முதலியவற்றால் விளங்குகிறது.

மனைவியார்:—திருவள்ளுவர்க்குக் கற்புடை  
மனைவியாக விளங்கிய மனைவியின் பெயர் வாசுகி  
என்று கூறுவர். இவள் பெயர் மாதாநுபங்கி  
என்பது திருவள்ளுவமலைப் பாடலினின்றும் ஊகிக்க  
லாகும். மாதாநுபங்கி என்பது தாயை நிகராகக்  
கொண்டு நடக்கின்ற ஒழுங்கினள் என்னும்  
பொருளுடையதாம். (திருக்குறள், மு.  
இராகவையங்கார் பதிப்பு, முகவுரை, பக் 4-5  
கீழ்க்குறிப்பு).

ஊர் :—இவர் மயிலாப்பூரில் அவதரித்தவர்  
என்பது கர்ண பரம்பரை. ஆனால், சிலர் மதுரையில்  
இவர் அவதரித்தவர் என்றும், மயிலாப்பூரில் இவர்  
வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதுவர். வட நாட்டில்  
நப்பின்னைநாயகனாகிய கண்ணபிரான் உத்தரமா

மதுரைக்கு  
எங்கனம் ஆதாரமாவரோ, அங்கனமே தென்மதுரைக்கு மாதாநுபங்  
கியை மணந்த செந்நாப்போதார் ஆதாரமாவர் என்னும் பொருள்  
கொண்ட—‘உப்பக்கம் நோக்கி’ என்னும் வள்ளுவமலைப் பாடல்

கொண்டு இவரதுபிறப்பகம் தென் மதுரையெனக்  
கோடல் ஒருவாறு

பொருத்தமேயாம்.

இவர் மதம்:—இவர் மதத்தை இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. இவரைச் சிலர் வைதிகமதத்தவரென்றும், சிலர் வைஷ்ணவரென்றும், சிலர் சைவர் என்றும், சிலர் ஜைனரென்றும், சிலர் புத்தரென்றும் சொல்லுவர். கிறிஸ்தவரோ, 'தங்கள் ஏசுநாதர் மலைமேற் செய்த ஹிதோபதேசத்தின் பிரதித்வனியாகும் இத்திருக்குறள்' என்பர். 'எப்பா லவரு மிபைபவே வள்ளுவனார்; முப்பால் மொழிந்த மொழி' 'சமயக்கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்' என்ற முன்னோர் கூற்றுக்களாலும், 'எல்லா நூல்களினும் நல்லனவெடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பு' என்றுகூறும் பரிமேலழகியார் உரையாலும் எவரெவர் எத்திறத்தர் அவரவர்க்கு அவ்வத்திறத்தராய்த் தோன்றும் சர்வசமயவாதி என்றே நம் தெய்வப்புலவரைக் கொள்ளுதல்

சால்புடைத்தாகும்.

இவர் காலம்:—இவர் கடைச்சங்கத்தார் காலத்திருந்தவரென்றும், அச்சங்கத்தார்முன் தம் நூலை அரங்கேற்றினரென்றும், அரங்கேற்றிய காலத்துச் சங்கப்பலகை மற்ற நூல்களைத் தள்ளி இவர் நூலொன்றையுமே அங்கீகரித்ததென்றும் கூறுவர். சிலர் கடைச்சங்கத்திற்கும் சில நூற்றாண்டுகள் இவர் முற்பட்டவரென்று கொள்வர். மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனர், பாசராமன் காலத்து நிகழ்ச்சி பொன்றற்கு அக்காலத்தவர் கூற்றில் வைத்துத் 'தெய்வநொழாஅள்...தெழுவாள்' என்னும் குறளைக்காட்டலால், அச்சாத்தனர்க்குச் சில நூற்றாண்டுகளாவது இவர் முற்பட்டவராயிருத்தல் வேண்டுமென்பது பொருத்தமென்றும், சாணக்கியராகிய கொளடில்யரும், அவரது சீடராகிய காமந்தகரும் எழுதிய அருத்தநூற்கருத்துக்கள் திருக்குறளுட் பலவிடங்களிலும் பயிலுதலால் அவர்கள் வாழ்ந்த கி. மு. நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னும் கடைச்சங்கத்திற்கு முன்னும் இவர் விளங்கியவராகலாம் என்றும் கருதுவர், ஸ்ரீ. மு. இராகவையங்காரவர்கள்.

## II. திருக்குறள்

இயன்முறை:—இவரியற்றிய இப்பெரு நூல் 1330 குறள் வெண்பாக்களால் அமைந்தது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பெரும் பகுதிகளுடையால் முப்பால் என்னும் பெயர் பெற்றது.

நான்முகன் அவதார மென்று வள்ளுவனாரை முன்னோர் புகழ்ந்து கூறினரென்பது முன்னரே கூறப்பட்டது. அந்நான்முகனாகிய பிரம தேவர், 'திரிவர்க்கம்' என்ற மகாசாஸ்திரத்திற்கு ஆசிரியர் என்பதும், அறம், பொருள், இன்பம், என்னும் முப்பகுதியினை யுடைய அத்திரி வர்க்கமென்னும் நூலைச் சுருக்கிப் பார்சல்பத்யம், சுக்ரநீதி முத லிய நூல்கள் வியாழன், வெள்ளி முதலியாரால் இயற்றப் பெற்றன வென்பதும் பிறவும் மகாபாரதம் சாந்தி பர்வம் 58-ம் அத்தியாயத் தில் கூறப்பட்டுள்ளன. இதனை நோக்குமிடத்து, பிரமதேவரியற் றிய அப்பெருநூலைப்போலவே வள்ளுவனாரும் முப்பாலாகிய திருக் குறளை இயற்றினமையால் நான்முகன் அவதாரம் திருவள்ளுவர் என்று முன்னோர் கூறலாயினர் என்று, ஸ்ரீமத் மு. இராகவையங்கார் கருதுவர் (செந்தமிழ். தொகுதி 8, பகுதி 11) மற்றும் இந்தூல், திரு வள்ளுவர், திருவள்ளுவப் பயன், வள்ளுவர் வாய்மொழி, வள்ளுவர் வாய்ச்சொல், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, உத்தரவேதம், பொருளுரை, முதுமொழி என்னும் பல பெயர்களால் வழங்கும். இதன் பெரும் பகுப்பை,

‘பாயிர நான்கில் லறமிருபான் பன்முன்றே

தூய துறவறமொன் றூழாக—வாய

வறத்துப்பா னுல்வகையா வாய்ந்துரைத்தார்

நூலின்

திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து’

‘அரசிய லையைந் தமைச்சிய லீரைந்

துரைநா டரண்பொரு

ளொவ்வொன்—றுரைசால்

படையிரண்டு ரட்புப் பதினேழ்பன் மூன்று  
குடியெழுபான் ரொக்கபொருட் கூறு  
'ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு  
பூண்பா லிருபாலோ ராறாக—மாண்பாய  
காமத்தின் பக்கமொரு மூன்றாகக்

கட்டுரைத்தார்

நாமத்தின் வள்ளுவனார் நன்கு'

'ஐயாறு நூறு மதிகார மூன்றுமா  
மெய்யாய் வேதப் பொருள்விளங்கப்—பொய்யாது  
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி  
யந்தா மரைமே லயண்'

என்று வரும்

வள்ளுவமலை வெண்பாக்களா லறிக.



இவற்றுள், பாயிரம், கடவுள் வாழ்த்து, வாண்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வழி யறுத்தல் என்னும் நான்கு அதிகாரங்களை உடையது. இவற்றை நூன்முதலில் பாயிரமாக ஆசிரியர் கொண்ட தற்குத் தக்க காரணர் தெளிதல் அரிதாகும். இந்நான்கதிகாரங்களும் கடவுள் வாழ்த்து, கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல் காப்பியனார் பாடாண்டிணை வகையாகக் கூறிய வாழ்த்துக்களைப் பற்றியன என்பது அறிஞர் சிலர் கருத்து. (தொல்காப்பியப் பொருள்திகார ஆராய்ச்சி, பக். 120-3.)

இந்நூலிற் கண்ட பால், இயல், அதிகார முறைகளைப்பற்றி முன்னோர் கொண்ட கருத்து வேறுபாடு அடியில் வரும் அரிய உரைப்பாயிரம் ஒன்றால் இனிதுணர்ந்து தெளிதலாகும்.

✓ [புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோக்கங்களுண் முதன் மூன்றினையும் வழு வா தொழுகவே மோக்க மெய்துதலான் அதற்கு வேறு வகுத்துக் கூறவேண்டுவதின்மையின் அஃதொழித்து, ஒழிந்த தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் பேர் கூறுவார், மங்கல வகையான் எப்பொருட்கு முதலாகிய கடவுள் வாழ்த்தும், அக்கடவுளினது செய்கைத்தாகி இவ்வுலகிற்குஇன்றியமையாதாகிய வாண்சிறப்பும், பிறப்பினிற் சிறப்பெய்துதற் குரியாகிய முனிவரதுபெருமையும், அவராற் கொண்டியக்கப் படுகின்ற அறத்தினது வலியும் நான்கதிகாரத்தாற் பாரித்துப், பிரமசரியம், காருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாதம்என்னும் நால்வகைப்பட்ட அறத்தினுட் பிரமசரியஞ் சீடராய் நின்றோதுவதல்லது செய்

வது பிறிதின்மையின் அதனைப் புதல்வரைப் பெறுதல் என்புழி யடக்கிக் காருகத்தம் இருபத்திகாரத்தானும், வானப்பிரத்தம் பத்ததி காரத்தானும், சந்நியாதம் மூன்றதிகாரத்தானும் எல்லார்க்கும் பொது வாகிய ஊழ் ஓரதிகாரத்தானுமாக முப்பத்து நான்கதிகாரத்தான் அறத்துப்பால் கூறிப்—பொருட்பாலில், அரசனை முதலாக நாட்டி அவற்குப் புறத்துறுப்பாவன படை குடி கூழமைச்சு ரப்பா னென ஆறாகப்பகுத்து அரசர்க்குரிய திறம் இருபத்தைந்ததிகாரத்தா னும், அமைச்சராகியல்பு பத்ததிகாரத்தானும், நாடும், அரசனும், பொரு ளும் ஒரோரதிகாரத்தானும், படை இரண்டதிகாரத்தானும், நட்பு ஐந்ததிகாரத்தானும், பகை ஆறதிகாரத்தானும், அரசற்கு அங்கமான பெரியாரைப் பிழையாமை முதல் மருந்தீறாக ஆறும் ஆறதிகாரத் தானும், அதற்குறுப்பாகிய குடிமை முதல் நானுடைமை எனப்படு

#### xiv

வன ஏழும் ஏழதிகாரத்தானும், அரசர்க்கும் ஏனைவருணங்கட்கும் ஒப்பவரித்தாகிய குடிசெயல் வகையும், அவருட் பார்ப்பா ரொழித் துப் பெரும்பான்மை வேளாளர்க் குரித்தாகி ஏனையோர்க்குச் சிறு பான்மை யுரித்தாகிய உழவும் ஒரோரதிகாரத்தானும், அவ்வாறு பொருள் செய்யாதவழி யுளதாகும் நல்கூரவும், அதுபற்றித் தோன் றும் இரவும், இரவின்கண் உளதாகிய அச்சமும், இரப்பார்க்கீயாதா ருள்ளிட்ட கயவரதொழுக்கமுமாகிய இந்நான்கும் ஒரோரதிகாரத் தானுமாக எழுபத்திகாரத்தாற் கூறிச்—காமத்துப்பால் கூறுவார், குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்தீனையும், முதல்கருவுரிப் பொருள் என்ற மூன்றனுட் பெரும்பான்மையும் உரிப்பொருள்பற்றிப் புணர்தலும் புணர்த னிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதனிமித்தமும் பாலை எனவும், இருத்தலும்

இருத்தனிமித்தமும், முல்லை எனவும், இரங்கலும்  
 இரங்க நிமித்த மும் நெய்தலெனவும், ஊடலும்  
 ஊடனிமித்தமும். மருதமெனவும் ஒரோவொரு நிலம்  
 ஐந்ததிகாரமாக இருபத்தைந்ததிகாரத்தாற் கூறி ஆக  
 தூற்று முப்பத்து மூன்றதிகாரமாக்கி, ஒரோவதிகாரம்  
 பத்துக் குறள் வெண்பாட்டாகக் கொண்டு இங்ஙனம்  
 ஆயிரத்து முந்நூற்று முப்பது பாட்டான் வடநூலுந்  
 தமிழ்நூலுங் கூறும் பொருளெல் லாம் தொகுத்துக்  
 கூறினரென உணர்க' (செந்தமிழ், Vol. I. pp. 246-8  
 .)

பரிமேலழகர் அறத்துப்பாலை இல்லறம்,  
 தறவறம் என இரு பகுதியாகவும், பொருட்பாலை  
 அரசியல், அங்கவியல், ஒழிபியல் என  
 மூவகையாகவும், காமத்துப்பாலைக் களவியல், கற்பியல்  
 என இருபகுதி யாகவும் பகுத்துக்கொண்டு  
 உரைகூறுவர். மேற்கூறிய உரைப்பாயிர முடையார்  
 பரிமேலழகரின் வேறாகப் பிரமசரியம், இல்லறம்,  
 வானப் பிரத்தம், சந்நியாதம் என்னும் நான்கு  
 நிலைகளுக்கும் ஏற்ப அறத் துப்பாலையும், பலபடியாகப்  
 பொருட்பாலையும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,  
 நெய்தல் என்னும் ஐந்திணைக்கும் முறையே உரித் தாக்கி  
 ஒவ்வொன்றுக்கு ஐந்தைந்ததிகாரமாகக்  
 காமத்துப்பாலை யும் பகுத்துக்கொண்டு

கூறுதல்கரணலாம். வேறொரு சாரார் பொருட்

பாலை அரசியல், அமைச்சியல், பொருளியல், நட்பியல், தன்பவியல், குடியியல் என அறுவகைப்படுத்துவர் (குறள், ஸ்ரீமத். மு. இராகவையங்கார் பதிப்பு, பக் 13—14) ]

நூற் சிறப்பு:—‘சமயகீகணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப் பொருளிது வென்ற, வள்ளுவன் றனக்கு வளர்கவிப்

புலவர்முன்,

## XV

முதற்கவி பாடிய முக்கட் பெருமான்’ என்று கல்லாடர் கூறியபடி ஒருசார்சமயநெறி நின்றாது உத்தமதருமங்களைப் பெருந்தெய்வமும் புகழ்மாறு ஓதிய இத்தெய்வப் புலவரது அருமை பெருமைகளைப் பற்றி முன்னேரும் பின்னேரும் கூறிய புகழ்ச்சி யுரைகள் எண்ணிறந்தன. அவருட் சங்கத்துச் சான்றோர்கள் பாடிய திருவள்ளுவமாலையை நோக்குவார்க்குத் திருக்குறள் தமிழ்வேதமாகவே மதிக்கப்பட்டதென்பதும், அதனை இயற்றிய வள்ளுவர் நான்முகன் அவதாரமேயன்றி மானிடரல்லர் என்று போற்றப்பட்டாரென்பதும் புலனாகும்.

‘கறிகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக், குறுகத் தறித்த குறள்’ என்று இந்நூலை இடைக்காடர் சிறப்பித்துள்ளதாக வேறு தனிக் குறள் வெண்பாவொன்றும் வழங்கும். இத்திருக்குறளில் உலகத்தார்

உள்ளுவனவாகிய ஆரிய பெரிய கருத்துக்கள்யாவும்  
உள்ளமையால், முன்னூல்களும் பின்னூல்களும்

ஒருங்கமைந்து

இந்நன் னூலின்

சொற்பொருள்களைத் தழுவினவாகவே அமைந்தன. இதுபற்றி  
யன்றே—“எல்லாப்பொருளு மிதன்பாலுள்ள விதன்பால், இல்லாத  
வெப்பொருளு மில்லையால்” என்றார் ஆன்றோரும். சங்கப் புலவர்  
களே,

‘அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்  
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்—மறனெறிந்த  
வாளார் நெடுமாற! வள்ளுவனார் தம்வாயால்

கேளாதன வெல்லாங் கேட்டு’

‘சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய  
வந்த விருவினைக்கு மாமருந்து—முந்திய  
நூன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்  
பன்னிய வின்சுறள் வெண்பா’

‘தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே  
பாவிற்சு வள்ளுவர் வெண்பா’

‘முப்பாற்கு, பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை  
நேர்வனமற் றில்லை நிகர்.

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்  
பாயிரத்தி னேடு பகர்ந்ததற்பன்—போயொருத்தர்  
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமீழ்ப்புலவ  
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

என்பன முதலாக முன்னோர் கூறிய புகழ்ச்சியுரைகள் இந்நூற் பெருமையை ஒருபடியாக விளக்குவன. இக்காலத்தும் இவ்வரிநூல் உலகம் புகழும் பெருமை வாய்ந்து விளங்குகின்றது. தமிழ் மக்களது ஒழுக்கத்தை நிலை நிறுத்தி அவர்களை நன்னெறியில் உய்த்தற்கு இந்நூல் இதுவரை புரிந்துவரும் உதவி பெரிதாம். இதனை மேல் நாட்டாரும் அறிந்து தத்தம் மொழிகளில் பெயர்த்துப் படித்து மகிழ்வாராயினர். இவருள், வீரமாமுனிவர் (Father Beschi) குறிப்புரையுடன் லத்தீனிலும், டாக்டர் கரால் என்பார் இந்நூலை 1856-ல் லத்தீன், ஜர்மன் என்னும் இருமொழிகளிலும், W. H. ட்ரூ என்னும் பாகிஸ்தானியரும், பரிமேலழகர் உரைபைத் தழுவி G. U. போப் என்னும் விற்பனரும் ஆங்கில மொழியிலும், மற்றும் பலர் பல்வேறு மொழிகளிலும் இவ்வருநூலைப் பெயர்த்தெழுதி இதன்பெருமையை உலக முழுதும் அறிந்து போற்றும்படி செய்தனர். இந்நாட்டுப் பிறகுடிகள் பலவற்றிலும் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலநூல் மொழிபெயர்ப்பொன்று தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் உள்ளதாம். இஃது இயற்றப்பெற்றது ஒரு நூற்றாண்டுக்கு முன்னிருக்கலாமென்று தெரிகிறது. இம்மொழிபெயர்ப்பாசிரியர் திருவள்ளுவரை ஸ்ரீவல்லபாசாரியரெனக் குறித்திருப்பது நாம் மேற்கூறிய வள்ளுவர் சொல்லின் வரலாற்றுடன் ஒப்பிடத்தக்கது. திருக்குறளிலுள்ள 'அகர முதல' வென்று தொடங்கும் முதற் செய்யுளுக்குத் தத்தம் சமயம் பற்றி, உள்ளுறை பொருளாகவும், வெளிப்படையாகப் பொரு

எராகவும் பலர் பலவேறு கருத்துக் கூறுவர். அவற்றை யெல்லா  
ஆங்காங்குக் கண்டு ஏற்பன கொள்க. 'அகா முதல வெழுத்தெல்  
லாம்' என்பது தலைமைபற்றி வந்த எடுத்துக் காட்டுவமை என்றார்  
பரிமேலழகர். ஆனியும் ஒற்றும் ஆகிய எல்லாவெழுத்துக்களு  
தம்மைத் தோற்றிக் கலந்தியக்கித் தன்னின் வேறாகிய அகாமுதலையு  
டைய, அதுபோல இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய இவ்வலகம்  
தன்னைத்தோற்றிக் கலந்தியக்கித் தன்னின் வேறாய ஆதிபகவனென்னும்  
முதலையுடையதென உவமையையும் பொருளையும் விரித்துரைத்தலும்,  
பொருந்தும். நச்சினூக்கினியரும், 'மெய்யினியக்க மகரமொடு சிவனும்'  
(தொல்காப். எழுத். 46) -என்னும் சூத்திரவுரையில் இக்கருத்தே  
பற்றிக் கூறுதலுங் காண்க. இங்ஙனம் தலைமைபற்றி வந்ததை ஆ

## xvii

சாமான்யம் என்றும், அகரமும் இறைவனும்  
எழுத்தின் கண்ணும்

யிர்க்கண்ணும் கலந்தியக்கும் தன்மையை ஆப்திசாமான்யமென்றும்  
கூறுவர் வடநூலார்.\* மகாவித்துவான் ஸ்ரீமத். ரா. இராகவையங்கா  
ரவர்கள் இக்கருத்துக்களை விரித்து, கௌடபாதகாரிகையில் அகார  
வுவமைக்கு இவ்விரண்டு சாமான்யங்களையும் எடுத்துரைத்த சுலோக  
மொன்றை மேற்கோள் காட்டினர். இவ்வாறே ஐயங்கார் அவர்கள்  
வடமொழிப் பெருநூல்கள் பலவற்றோடு ஒப்புமையுடைய திருவள்ளு  
வர்கருத்துக்களைத் தொகுத்துக் கூடியிருத்தல் ஈண்டறியத்தக்கது.  
(செந்தமிழ், Vol. I, பக். 197—203)



திருவள்ளுவனார் 'அகர முதலவெழுத்தெல்லாம்' என அகர முதலாகத் தொடங்கி 'கூடுதல்.....பெறின்' எனத் தமிழிற் சிறந்தனகா வொற்றிற்றுதியாகக் கூறியது தமிழுக்குப் பொருந்தவைத்தமை குறித்ததாம். வடநூலில் வான்மீகிமுனிவரும், 'தபஸ்வாத்யாயம்' எனக் காயத்திரியின் முதலெழுத்தாகிய தகாரத்தால் யன்' 'ங்கி 'சயாத்' என்னும் காயத்ரியின் இறுதியாகிய தகரவொற்றால் 'தலான் தம் நூலைக் காயத்ரியின் அர்த்தமாகக் கொள்க என்பது குறித்தாற்போலக் கொள்க' என்பர். (செந்தமிழ் Vol. I பக் 248). இனி,வள்ளுவனார் வேதவேதாங்கங்களின் அரியபெரிய கருத்துக்களைத் தம் நூலுள் தொகுத்துக் கூறினரென்பதை 'வேதப் பொருளை விரகா லறிந்துலகோ, ரோதத் தமிழா லுரைசெய்தான்' என்னும் முன்னோர் கூற்றாலறியலாம். அவ்வாறே தமிழ்நூல்களுள், இவர் தொல் காப்பியத்தையே தமக்கிலக்கணமாகக்கொண்டு தம் நூலை இயற்றிய ராவர். இதனை 'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி ரானே மந்திர மென்ப' என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத் திரத்தின் சொல்லும் பொருளுக்கொண்டு 'நிறைமொழி மாந்த ரானே' என்று, மறைமொழி காட்டி விடும்' என்று கூறுதல்காண்க. இவ்வாறே அந்நிலைமருங்கி னறமுதலாகிய, மும்முதற் பொருட்கு முரிய வென்ப' எனத் தொல்காப்பியனார் பாக்களை வரையறை செய்த இலக்கணத் தழுவி யுரைத்தமையும் அறியத்தகும். நச்சினூர்க்கினியரும் இச் சூத் திரத்தை எடுத்தோதி 'இக்கருத்தானே வள்ளுவனாரும் முப்பாலாகக் கூறி மெய்யுணர்தலால் வீடுபேற்றுக்கு நிமித்தங் கூறினார்' என்பர். 'கடலன்ன காம முழந்து மடலேறப், பெண்ணிற் பெருந்தக்க தில்'

\* ஆதிசாமான்யம் - தலைமையாகிய பொதுத்தன்மை; ஆப்தி சாமான்யம் - வ்யாப்தியாகிய பொதுத்தன்மை.

(1137) என்பது 'எத்திணை மருங்கினு மகடே மடன்மேற்; பொற்  
யுடை நெறிமை யின்மை யான' என்னும் சூத்திரநெறியிலே யுரைத்த  
தாகும். இன்னும், 'மாவு மாக்களும் ஐயறி வினவே, மக்க டாமே  
ஆறறி வுயிரே' எனத் தொல்காப்பியனார் மரபியலுட் கூறிய இலக்க  
ணம் பிழையாது திருக்குறளிற் பல விடத்தும் மாக்கள் என்னுஞ்  
சொல்லை இழிந்தோர்க்கும் மக்களென்னுஞ் சொல்லை உயர்ந்தோர்க்  
கும் வள்ளுவனார் வழங்கி வருவர். 'கொலை வினையராகிய மாக்கள்'  
(329) 'செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்' (420) என  
வும், 'மரம்போல்வர் மக்கட்பண் பில்லாதவர்' (997) 'மக்களே போல்  
வர் கபவர்' (1071) எனவும் வருவனவற்றானறிக. இன்னும் இந்  
நூலின் அருமை பெருமைகளும் பிறவும் முன்னோர்  
உரைகளானும்,

நல்லறிஞர் ஆராய்ச்சிக் கட்டுரைகளானும் அறிந்து  
கொள்க.

'இனி, திருக்குறளில் வடமொழி வழக்குக்கள்  
பலவற்றைத் தெய்  
வப் புலவர் கூறுதல் போலவே வடமொழிப் பதங்கள் பலவும் ஆளு  
வர். இவற்றில், தற்சமமாகவும், தென்மொழியில் வழக்கு மிகுதி  
யாகவுமுள்ள வடசொற்களை நீக்கிப் பார்த்தாலும் ஏறக்குறைய ஐம்  
பதுக்கு மேற்பட்ட சுத்த வடபதங்கள் காணலாம்'  
(குறள். மு. இராகவையங்கார் பதிப்பு—முகவுரை.)

இந்நூல் மேற் கணக்கு, கீழ்க் கணக்கு  
என்பனவற்றுள் கீழ்க் கணக்கு நூல் பதினெட்டனுள்  
ஒன்றாகவைத்து எண்ணப்படுவதாம். கீழ்க்கணக்கின்  
இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல்முதலிய நூல்க  
ளானுணர்க. இவ்விலக்கணங்களினின்றும்  
கீழ்க்கணக்கு என்பது,

சிலர் கருதியவாறு, சிறப்பின்மை பற்றி  
வழங்கியதன்று என்றும்,

அளவுபற்றி அவ்வாறு வகைபெற்றதென்றும்

தெரியலாகும்.

### III. பரிமேலழகர்

இவ்வரிய பெரிய நூலுக்கு உரையிட்ட

பெரியோர் பதினமர். இவ்வுரைகளுள், பரிமேலழக  
ருரையே பிற்பட்டதும், சிறந்ததுமா மென்பது  
நல்லறிஞர் பலரது கொள்கை. இப்பரிமேலழகர்  
தொண் டைநாட்டுக் காஞ்சிபுரத்தில்  
வசித்தவரென்பது தொண்டைமண்டல சதகூத்தா  
லறியப்படும். இவரை அத்திருப்பதியிலுள்ள

உலகளந்த

பெருமாள் கோயில் அருச்சகர் டாபினர் என்பர். இவர் வேத வேதாங்கங்களையும், தமிழ்நூல்களையும் கரைகண்ட புலவர் பெருமா னுதலால் தம் பெருமைக்கேற்பத் திருக்குறளுக்கு உரைசெய்யப்

xix

புகுந்து, முன்பு பல்லோராலும் இயற்றப்பட்ட உரைகளிலமைந்த குற்றங்களைக் களைத்து

அற்புதமானதோ ருரை இயற்றியருளினர்.

இவ்வுரையின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து,

“நூலிற், பரித்த வுரையெல்லாம்

பரிமேலழகன்

தெரித்த வுரையாமோ தெளி”

“திருந்திய தமிழிற் றெய்வப் புலமை

அருந்திறல் வள்ளுவன் ஆய்ந்துதன்

வாக்கால்

அறம்பொரு ளின்பம் வீடென

நான்கின்

திறந்தெரிந் துரைத்த செவ்விழுப்

பாலுக்கு

ஒருரை யின்றி யொன்பது சென்றும்

ஐயுற வாக நையுறு காலை

வள்ளுவன் மீளவும் வந்துதித்  
தலைகோர்க்கு உள்ளிய பொருளை  
... ..

யுரைத்தன நென்ன

... ..

... ..  
... ..  
... ..  
... ..  
... ..  
... ..  
விழுப்பொருள் தோன்ற விரித்தினி

துரைத்தனன்”

என்று முன்னோர் கூறியவற்றால் நன்கறியலாம்.

இவர் பரிபாடலுக்

கும் ஓர் சிறந்த உரை யியற்றியுள்ளார்.

பரிமேலழகர் என்ற இவர்

பெயர்பற்றிச் சில வரலாறுகள் வழங்குவதுண்டு.

பாண்டியன்முன்

குறளுரைகள் சில அரங்கேறும்போது, அரசன்  
கட்டளைப்படி,

வெண்கலப் பரிமேலிருந்து இவர் தம்

உரைப்பொருளுரைக்க, அப்பரி இவரைக்கொண்டு

ஊர்ந்து சென்றதென்றும், ஏனையோரை மேற்கொள்

ளாது கீழே உதறி விலக்கியதென்றும், அதனால் இவர் இப்பெயர்

பெற்றாரென்றும், இங்ஙனம் இவரோடு மாறுபட்ட உரையாளர் நச்சி

ஊர்க்கினியரென்றும் கதை கூறுவர். இவற்றுக்கு யாதோர் பிரமாணமும் இல்லை. இவர் மதம் வைணவமென்பதே பலர் கொள்கை. பிறர் பிறவாறுங் கூறுவர். இவர் சிறப்புப்பாயிரமாக அமைந்த தனிப்பாடலொன்றில் 'ஒக்கை காவலன்' என்று இவர் வழங்கப்பட்டிருத்தலால் இவருர் ஒக்கை என்று தெரிகின்றது.

இவ்வொக்கை எது என்பது

தெளியக்கூடவில்லை. இவர் காலம் இற்றைக்கு அறுநூறாண்டுகட்கு

முற்பட்டதெனச் சொல்லலாமென்பது, உமாபதி சிவாசாரியர் பாடிய வெண்பா ஒன்றைக் கொண்டு கருதப்படுகின்றது. (ஸ்ரீமத் மு.

இராகவையங்கார் குறட்பதிப்பு, பக் 21).

அபிதான கோசத்தில்

XX

யாழ்ப்பாணம் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையார்கள்  
இவருரையைப்

பற்றி எழுதியன வருமாறு:—

‘இவருரையிலே பொருள் வன்மையும், செஞ்சொற் சிறப்பும், இலக்கணங் கூறும் சாதாரியமும், விசேடவுரை தெரிக்கும் ஆற்றலும், மேற்கோளெடுத்துச் சித்தாந்தஞ் செய்யும் உபாயமும், பிறர்க்கெல்லாம் பல வசனங்களானன்றி அமையாத விஷயங்களைச் சில சொற்கொண்டு தெற்றெனக் காட்டும் பேரரண்மையும், வடமொழிப் பதங்களைச் செந்தமிழ் மொழியாக்கும் அற்புத சாமர்த்தியமும், சொன்முட்டுற்று வடமொழிப் பதங்களை எடுத்தாளும் நல்குரவுடையார்போலாது செந்தமிழ்ச் சொற் செல்வமுடைமையும், வேதாகமவியாகரண சாஸ்திர புராணேதிகாச ஸ்மிருதி காவியாலங்காராதி வடநூற்பயிற்சியோடு முத்தமிழ்ப் பரப்பெலாம் முற்றவுணர்ந்து கூறும் துண்புலமையும் நன்கு பெறப்படுகின்றன. பரிமேலழகர் யோகப் பயிற்சியுடையரென்றும், ஒவ்வொரு சொல்லுக்கும் சமாதியிவிருந்தே மெய்ப்பொருள் கண்டாரென்றுங் கூறி வருகின்றனர்.

இது அவருடைய உரையை ஊன்றி நோக்குந்தோறும் நம்பத்தக்கதாகின்றது’ என்பதே:

“இத்தகையன்றி யீசனதருளால், உய்த்துணர்வுடைய தோர் உண்மையாளன்” என்று இவரைப்பற்றிய பாயிரம் கூறுவதும் மேற்கண்ட கருத்துடன் ஒப்பிடத்தக்கது. இவர்க்கு முற்பட்ட உரையாசிரியர்களுள், மணக்குடவர் இயற்றியவுரை இப்போது அச்சிடப்பட்டுள்ளது. இவ்வுரையினின்று, அதிகாரங்களுட் சிலவும் அவற்று ளடங்கிய குறள்களிற் பலவும் பரிமேலழகர் முறைவைப்பினின்று மாறுபட்டுள்ளன என்பது விளங்கும். இதனால்

உரைப்போக்குக் கேற்ப உரையாசிரியர்களால்  
 குறள்களின் முறைவைப்பு அமைக்கப்பட்டன  
 என்பது அறியப்படும். இவ்வுரையேயன்றி  
 வேறொருரையும் தமிழ்ப் பெரியார்சிலரிடத்து  
 உளதென்று தெரிகின்றது. மற்றும் நூலைப்பற்றியும்  
 ஆசிரியரைப்பற்றியும் அறிதற்குரிய விஷயங்களை  
 அனுபந்தமாக இந்நூலிறுதியில் சேர்த்திருக்கும்  
 மூன்றாம் அட்டவணையுட் கண்ட நூல்களைக்கொண்டு  
 அறியத்தக்கன.)

## ஸ்ரீ ஆக்கியோன்

### முகவுரை

அரசாங்க உத்தியோகத்தினின்றும் நீங்கி  
 ஓய்வுபெற்றிருக்கும் இக்காலத்தில், உலகினருக்குப்  
 பயன்படும்படியான தொண்டு ஒன்  
 றில் ஈடுபட வேண்டுமென்ற அவா எனக்குத்  
 தோன்ற, சென்ற



1931 ஆம் ஆண்டில் "ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்"  
 என்னும் நூலைத்  
 தமிழில் மொழிபெயர்த்து என் சொந்தசெலவில்  
 பதிப்பித்துப் பலருக்  
 கும் விலையின்றி வழங்கினேன். இது பக்தி  
 மார்க்கத்தில் நிற்போருக்கு  
 மிகவும் உதவியாயிருக்குமென்பதில் ஐயமில்லை.  
 ஒழுக்க மேம்பாட்டோடு விளங்கும் பக்தியே  
 சிறப்புடைத்தாத  
 லின், வாழ்க்கை முழுவதற்குமுரிய ஒழுக்க  
 முறையை வகுக்கும்  
 திருவள்ளுவரின் திருக்குறளைப் பொழிப்புரையோடு  
 ஆங்கில மொழி  
 பெயர்ப்பையும் சேர்த்துப் பதிப்பித்தால் பக்தியில்  
 ஈடுபடும் பொது  
 மக்களுக்கு ஒழுக்கத்தின் உயர்வை அறிந்து  
 மேம்பாடடைதற்கு  
 வழியுண்டு என்று நினைத்து இப்போது  
 இத்திருக்குறட் பதிப்பை  
 வெளிப்படுத்தியுள்ளேன். உள்ளிருள் நீக்கவல்ல  
 மருந்தாய், இருவி  
 னைகளையும் ஒழிக்கவல்லதாய், "இதற்குரியாரல்லாதார்  
 இல்" என்றபடி,

எக்கரலத்திற்கும், எந்நாட்டினருக்கும்,  
எச்சமயத்தினருக்கும், எச்  
சாதியினர்க்கும், எந்நிறத்தாருக்கும் பொதுவான

ஒழுக்கமுறையைப்  
போதிக்க வல்லதாய்ச் சாதி மத தேச மொழி நிற  
வேறுபாடுகளை

வென்று தமிழ் நீதி நூல்களுக்கெல்லாம் தாயகமாய்  
விளங்கும் திருக்

குறளின் பெருமையை அறியாதார் யார்? மேலும்  
திருக்குறளுக்கு

அமைந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் எல்லாம்,  
மிகவும் உயர்ந்த

விலைக்கு விற்கப்பட்டு வந்ததோடு இப்பொழுது  
கிடைப்பதற் கரியன

வாயுமிருத்தலால், குறைந்த விலைக்கு, நல்ல பதிப்பு  
ஒன்றை ஆங்கில

மொழிபெயர்ப்போடு பொது மக்துளுக்கு அளிக்க முன்  
வந்துள்ளேன்.

திருவல்லிக்கேணி ஹிந்து உயர்தரக் கலாசாலைத்  
தலைமை தமிழ்ப் பண்டிதராயிருந்து

ஒய்வுபெற்றுள்ள ஸ்ரீ. உ.வே. திருத்தேரி-இராகவா

சாரியர் அவர்கள் பொழிப்புரையில், எனக்கு உற்றதுணையாய் நின்று உதவிபுரிந்தார். இவருக்கு என் மனமார்ந்த நன்றி, உரியதாகுக. மேலும் இந்நூல் அச்சாகி வரும்போது அவ்வச்சமயங்களில் பார்வையிட்டேக் கொடுத்தும் வேண்டிய உதவி புரிந்தும் வந்த இராசதானிக் கல்லூரி, தமிழாசிரியராகிய எனது நண்பர் S. ஆறுமுக முதலியார் B.A., L.T. அவர்களிடத்தும் நான் நன்றியறிவுள்ளவனாயிருக்கின்றேன்.

இந்நூலை கால நீட்டிப்பின்றி குறித்த காலத்துக்குள் மிகவும் உயர்ந்த முறையில் நன்றாய் அச்சிட்டேக் கொடுத்த மவுண்ட்ரோட் B. N. அச்சுக்கூட உரிமையாளருக்கும் என் நன்றியுரிமையாகின்றது.

ஆங்கில மொழி பெயர்ப்பு என்னாலும் எனது நண்பர்கள் B. L. அரங்கநாத ஐயர், M. A., R. ஸ்ரீவிவாச தேசிகன், M. A., அவர்களாலும் சேர்ந்து செய்யப்பட்டது.

ஒன்றுக்கும் பற்றாத சிறியேனை இத்தொண்டில் ஈடுபடுத்தித் தோன்றாத துணையாயிருந்து என்னை ஊக்கிவந்த இறைவன்றிருவருளை வழுத்துகின்றேன்.

திருவல்லிக்கேணி,  
1—5—1933.

}

ஆ. அரங்கநாதன்.

## திருக்குறள்

பாலியல் அதிகார அடைவு.

### CONTENTS.

I. அறத்துப்பால்—On Virtue.

### Chapter.

#### பாயிரம்

1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை

4. அறன்வலி யறுத்தல்

இல்லறவியல்

5. இல் வாழ்க்கை

6. வாழ்க்கைத் துணை நலம்

7. புதல்வரைப் பெறுதல்

8. அன்புடைமை

9. விருந்தோம்பல்

10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி யறிதல்

12. நடுவு நிலைமை

13. அடக்கமுடைமை

14. ஒழுக்கமுடைமை

15. பிறனில் விழையாமை

16. பொறையுடைமை

17. அழுக்காறுமை

18. வெஃகாமை

19. புறங் கூறாமை  
 20. பயனில சொல்லாமை  
 21. தீவினையச்சம்  
 22. ஒப்புரவறிதல்  
 23. ஈகை  
 24. புகழ்

Page.

## Introduction.

In praise of the Lord	...	
In praise of Rain	...	3
The Greatness of the Ascetics	...	5
The Glorification of Righteousness	...	8

# Domestic Virtue.

Family Life	...	10
The Blessings of a Good Wife	...	13
Children	...	15
Love	...	17
Hospitality	...	20
On kind words	...	22
Gratitude	...	24
Equity	...	26
Self-Control	...	29
Purity of conduct	...	31
Not coveting another's wife	...	33
Forbearance	..	36
Non-envying	...	38
Non-coveting	...	40
Refraining from back-biting	...	42

Refraining from idle talk ...	45
Dread of evil deeds ...	47
Benevolence ...	49
Charity ...	51
In praise of glory ...	54

## துறவறவியல்

25. அருளுடைமை  
 26. புலால் மறுத்தல்  
 27. தவம்



28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன் னாசெய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய்யுணர்தல்
37. அவா வறுத்தல்
38. ஊழ்

## Ascetic Virtue.

Mercy	... 56
Refraining from eating flesh	59
Penance	... 61
Imposture	... 64
Absence of Fraud	... 66
Truthfulness	... 69
Abstaining from anger	... 71
Non-Injuring	... 73
Non-Killing	... 76
The instability of all things	78
Renunciation	... 80
Realization	... 83
The slaying of desire	... 85

## II. பொருட்பால்—On Wealth.

## அரசியல்

39. இறைமாட்சி  
 40. கல்வி  
 41. கல்லாமை  
 42. கேள்வி  
 43. அறிவுடைமை  
 44. குற்றங் கடிதல்  
 45. பெரியாரைத் துணைக்கோடல்  
 46. சிற்றினஞ் சேராமை  
 47. தெரிந்து செயல்வகை  
 48. வலி யறிதல்  
 49. காலம் அறிதல்

50. இடன் அறிதல்  
 51. தெரிந்துதெளிதல்  
 52. தெரிந்து வினையாடல்  
 53. சுற்றந்தழால்  
 54. பொச்சாவாமை  
 55. செங்கோன்மை  
 56. கொடுங்கோன்மை  
 57. வெருவந்த செய்யாமை

## The duties of a King

The Greatness of a king	...	93
Learning	...	96
The Neglect of learning	...	98
Listening to the Wise	...	100

Knowledge or Wisdom	...	103
Eschewing of faults	...	105
Seeking the counsel of the Great	...	107
On avoiding low company...		110
On acting with forethought		112
On judging of strength	...	114
On seizing the opportune moment	...	117
On choosing the right place		120
Selecting trustworthy ministers	...	122
On selecting and employing men	...	124
On cherishing one's kith and kin	...	127
Against forgetfulness	...	129
On wielding the sceptre	...	131

Tyranny	...	134
Against the reign of terror...		136

58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்க முடைமை
61. மடியின்மை
62. ஆள் வினையுடைமை
63. இடுக்கணழியாமை

அங்கவியல்

64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத் தூய்மை
67. வினைத் திட்டம்
68. வினைசெயல் வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
71. குறிப்பறிதல்
72. அவையறிதல்
73. அவையஞ்சாமை
74. நாடு

75. அரண்  
76. பொருள் செயல்வகை  
77. படை மாட்சி  
78. படைச்செருக்கு  
79. நட்பு  
80. நட்பாராய்தல்

81. பழமை  
82. தீ. நட்பு  
83. கூடா. நட்பு  
84. பேதைமை  
85. புல்லறி வாண்மை  
86. இகல்  
87. பகைமாட்சி  
88. பகைத்திறந்தெரிதல்  
89. உட்பகை  
90. பெரியாரைப் பிழையாமை



	Page.
Benignity	... 139
The employment of spies	... 141
Unflagging energy	... 143
Abstention from sloth	... 146
Manly effort	... 148
Courage in the hour of gloom	... 150

## The members of the Body Politic

The ministers of the state...	152
Eloquence	... 155
Purity of action	... 158

Firmness of action	...	160
Method of action	...	162
The Ambassador	...	165
Conduct and service under the sovereign	...	168
Divining the sovereign's mind	...	170
Feeling the pulse of the king's council chamber	...	172
Fearlessness before the council	...	175
The Land	...	177
Fortresses	...	180
The Acquisition of wealth	...	182
In praise of the army	...	184
The Height of valour	...	187
Friendship	...	189

Searching for true friendship	...	192
Close and fast friendship	...	194
Evil company	...	196
False friendship	...	198
Folly	...	200
Ignorance	...	203
Enmity	...	205
Hatred of the enemy	...	207
The nature of enmity	...	209
Hidden hate	...	212
Not offending the Great	...	214

91. பெண்வழிச் சேறல்  
 92. வரைவின் மகளிர்  
 93. கள் ளுண் னுமை  
 94. சூது .  
 95. மருந்து

### ஒழியியல்

96. சூடிமை  
 97. மானம்  
 98. பெருமை  
 99. சான்றாண்மை  
 100. பண்புடைமை  
 101. நன்றியில் செல்வம்  
 102. நாணுடைமை  
 103. சூடி செயல்வகை

104. உழவு  
 105. நல்குரவு  
 106. இரவு  
 107. இரவச்சம்  
 108. கயமை

xxvi

	Page.
Submission to one's wife ...	216
Wanton women ...	219
Against drunkenness ...	221
Gambling ...	224
Medicine ...	226

Miscellaneous

The nobility of birth	...	229
Honour	...	231
Greatness	...	233
Perfection	...	235
Courtesy	...	238
Profitless riches	...	240
True modesty	...	242
Adding to the glory of the family	...	244
Husbandry	...	247
Poverty	...	249
Begging	...	251
The dread of begging	...	254
Baseness	...	256

### III. காமத்துப் பால்—On Love.

களவியல்

109. தகையணங் குறுத்தல்  
 110. குறிப்பறிதல்  
 111. புணர்ச்சி மகிழ்தல்  
 112. நலம் புனைந்துரைத்தல்  
 113. காதற் சிறப்புரைத்தல்  
 114. நாணுத்துற வுரைத்தல்  
 115. ஆலரறி வுறுத்தல்

### கற்பியல்

116. பிரிவாற்றாமை  
 117. படர் மெலிந்திரங்கல்  
 118. கண் விதுப்பழிதல்  
 119. பசப்புறுபருவரல்  
 120. தனிப்படர் மிகுதி  
 121. நினைந்தவர் புலம்பல்  
 122. கனவுநிலை யுரைத்தல்

## The Secret Union

The aching of the heart ...	261
On reading the signs of love	264
Love's embrace ...	267
In praise of her beauty ...	270
The glory of love ...	273
The wild madness of love ...	276
On rumours afloat ...	278

## Wedded Love

The pangs of separation ...	281
Wailing in sorrow ...	284
Lack-lustre eyes ...	287
The pallor of love ...	290
The anguish of a lone heart	292



Sighing for the absent one... 295

The dreams of a love-laden  
heart ... 297

123. பொழுது கண்டிரங்கல்

124. உறுப்பு நலன் அழிதல்

125. நெஞ்சொடு கிளத்தல்

126. நிறை யழிதல்

127. அவர் வயின் விதும்பல்

128. குறிப்பறி வுறுத்தல்

129. புணர்ச்சி விதும்பல்

130. நெஞ்சொடு புலத்தல்  
 131. புலவி  
 132. புலவி நுணக்கம்.  
 133. ஊடலுவகை

xxvii

	Page.
Sighing at the approach of even tide ...	300
Wasting away ...	303
Soliloquy ...	306
The loss of maiden modesty	309
The yearning of lovers ...	311
Divining the thoughts of each other ...	314

The longing for each other's embrace	...	317
Chiding the heart	...	320
Sulks	...	323
Bickerings over trifles	...	326
The charm of love quarrels		329

## திருக்குறள்

மூலமும் உரையும், ஆங்கில மொழி  
பெயர்ப்பும்

### அறத்துப்பால்

1. பாயிரம்

அதிகாரம்—1

கடவுள் வாழ்த்து  
IN PRAISE OF THE LORD

எடுத்துக்கொண்ட காரியம் இடையூறின்றி இனிது  
முடிதற் பொருட்

டுக் கடவுளை வாழ்த்துதல்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக  
உடையன; (அதுபோல),

உலகம் ஆதிபகவனை (முதற் கடவுளை) முதலாக வுடையது.

À is the first stir in the world of sound: even  
so the Eternal

Adorable One is the prime impulse of all creation.

1

2. கற்றதனால் ஆய பயனென்கொல்  
வாலறிவன்

நற்றூள் தொழா அ ரெணின்.

மெய்யறிவுடைய கடவுளது நல்ல அடிகளை  
வணங்காராகில், பல

நூல்களையுங் கற்ற மனிதர்க்கு, அக்கல்வி அறிவினால்  
உண்டாகிய பயன்

சிறிதும் இல்லை.

Of what avail is one's vast learning, if one  
adores not the holy

feet of Him who is the pure light of wisdom.

2

3. மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்  
நிலமிசை நீவாழ வார்.

2

திருக்குறள்

அறம்

அன்பரது நெஞ்சமாகிய தாமரை மலரில், அவர்  
நினைந்த உருவத்

தோடு சென்று தங்குபவனாகிய கடவுளது பெருமை  
பொருந்திய திருவடி

களை இடைவிடாது நினைக்கின்றவர்கள், எல்லா  
உலகங்களுக்கும் மேலாகிய

முத்தி உலகத்தில் அழிவில்லாமல் வாழ்வார்கள்.

Those who meditate day and night on the  
sacred feet of the

Lord that abides in the lotus-shaped region of a  
devout heart shall

endlessly inhabit the heavenly abode.

3

4. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி

சேர்ந்தார்க் (கு)

யாண்டும் இடும்பை இல.

விருப்பம் வெறுப்பும் இல்லாத கடவுளது  
 திருவடிகளை, இடைவிடாது  
 சிந்திப்பவர்க்கு, எக்காலத்திலும் பிறவித் துன்பங்கள்  
 உண்டாகா.

No ills of life ever touch those that cling to the  
 feet of Him who  
 is beyond the world of likes and dislikes.

4

5. இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்  
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளது உண்மையான புகழை இடைவிடாது  
 விரும்பிச் சொல்ப  
 வரிடத்து, அறியாமையால் வருகின்ற நல்வினை,  
 தீவினையாகிய இருவினை  
 களும் உண்டாகா.

Deeds, good or evil, that spring from darkness  
 shall not affect those who gloriously sing the praises of  
 the Lord.

5

6. பொறிவாயில் ஐந் (து) அவித்தான்  
 நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பொய்தீர் ஒழுக்க  
 ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐந்து வகை  
 ஆசைகளையும் நீக்கின கடவுளது மெய்யான ஒழுக்க

வழியிலே வாழ்வாது நின்றவர், பிறப்பில்லா மல்  
எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்.

Way

For ever do they dwell in eternal bliss that pursue the faultless  
of Him who has burnt away the desires of the five senses. 6

7 .

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் (கு) அல்லால்  
மனக்கவலை மாற்றல் அரிது

ஒரு விதத்தினாலும் தனக்கு நிகரில்லாத கடவுளுடைய திருவடிகளை  
யடைந்தவர்க்கேயல்லாமல், தமது மனத்தின்கண் உண்டாகும் துன்பங்களை  
நீக்கிக் கொள்ளுதல், மற்றெவராலும் முடியாது.

They alone are relieved of the eating cares of the mind,  
refuge in the feet of Him who is incomparable.

who take

7

பாயிரம்

அதி—2. வான் சிறப்பு

3

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் (கு)

அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாகிய கடவுளது திருவடியாகிய

மரக்கலத்தைச் சேர்ந்தவர்க் கல்லாமல், அதனில் வேறாகிய பொருளும், இன்பமுமாகிய இருகடல்களை யுங் கடத்தல் முடியாது.

Impossible is the crossing of the sea of endless temptations of life, except by those who adore the feet of that Gracious Being who is the sea of virtue and glory.

8

9. கோளில் பொறியில் குணமில்வே

எண்குணத்தான்

தாளே வணங்காத் தலை.

தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்ளாத இல்லாத பொறிகள்போல, எண்குணமாகிய கடவுளது திருவடிகளை வணங்காத தலைகள் பயனில்லாதனவாம்.

Of what worth, like the palsied organs of sense, is the head that bows not before the feet of the Lord of the eight attributes.

9

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

கடவுளது திருவடியாகிய மரக்கலத்தைச் சேர்ந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்; அதனைச் சேராதவர் கடக்க மாட்டார்.



None but those who cleave to the feet of  
the Supreme can tra-verse the boundless ocean of births  
and deaths.

10

அதிகாரம்—2

வான் சிறப்பு

IN PRAISE OF RAIN

மழையின் சிறப்பைக் கூறுதல்

11. வானின் றுலகம் வழங்கி வருதலால்  
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழையானது நீங்காமற் பெய்து நிற்க,

உலகத்துயிர்கள் நிலைபெற்று வருதலால், அம்மழைதான்  
உயிர்களுக்கு அமிர்தமாகும். என்று கருதத்  
தக்கது.

By the unfailing fall of rain does the world subsist :  
therefore is it known as the ambrosia of all that breathes.

1

4  
அறம்

திருக்குறள்

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்  
துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை.

உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி,  
அவ்வுணவுகளை உண்

பவர்க்குத் தானும் உணவாய் இருப்பதும் மழையே ஆகும்.

All that is good and delicious, the rain yields to  
man and itself

becomes part of his food.

2

13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்  
உலகத்(து)

உண்ணின்று உடற்றும் பசி.

பெய்ய வேண்டுங் காலத்தில் மழை பெய்யாமல்  
பொய்க்குமானால்,

கடலா ல் சூழ் ப்பட்ட பரந்த உலகத்திலே, பசிப்பிணி  
நிலைபெற்று, உயிர்  
களை வருத்தும்.

If rains should fail, famine would rage over the  
wide sea-girt  
earth.

3

14. ஏரின் உழாஅர் உழவர் புயலன்னும்  
வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்கிற வருவாய், தன் பயன்  
குறையுமாயின், பயிரிடவோர்

கலப்பையால் நிலத்தை உழமாட்டார்.

No more would the farmers till their fields, if the springs of the heavens should go dry.

4

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாது நின்று கெடுப்பதும், அவ்வாறு கெட்டவர்க்குத் துணை யாக நின்று பெய்து முன் கெடுத்தது போலவே, அவர்களை வாழ்விப்பதும் ஆகிய எல்லாம் செய்யவல்லது, மழையே யாம்.

It is the rain that causes ruin, and it is the rain the ruined to fortune. again that restores

5

16. விசும்பிற் றுளிவீழின் அல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது.

மேகத்தினின்றும் நீர்த்துளிகள் பூமியில் விழுந்தால் காணலாமே யன்றி, வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிது.

Not even a blade of grass will rustle, if rain high.

பாயிரம்

அதி—3. நீத்தார் பெருமை

5

17. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்  
தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின.

மேகமானது, கடல் நீரைக் குடித்து அதனிடத்தில்  
திரும்பப் பெய்யாது விடுமாலை, அளவில்லாத அந்தப்  
பெரிய கடலும், தனது வளத்திற் குறைந்து விடும்.

Even the treasures of the mighty ocean would  
diminish, if the clouds should cease to suck its  
waters and give them back in refreshing showers of rain.

7

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்  
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாவிட்டால், தேவர்களுக்கும்

இவ்வுலகத்தில் மனிதரால் செய்யப்படும் நித்திய நைமித்திய  
பூசைகள், நடவா.

Were the heavens to withhold their waters,  
there would be neither festivals, nor daily worship of  
the gods.

8

19. தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்  
வானம் வழங்கா தெனின்.

மழை பெய்யாதாயின், இந்தப் பெரிய உலகத்திலே, தானமும் தவமும் ஆகிய இரண்டு தருமங்களும் நிகழாமல் போய்விடும்.

If it rains not, there will be no alms-giving and austerities in this wide world.

9

20. நீரின் (று) அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வானின் (று) அமையா தொழுக்கு, எவ்வகைப்பட்ட மேன்மை யுடையோர்க்கும், நீர் இல்லாமல் பொருள் இன்பங்களாகிய உலகியல் அமையா தென்றால், அந்நீர் இடையறாது ஒழு கும் ஒழுக்கும், மழையில்லாது நிகழாதாம்.

All functions and concerns of life cease without water, and there will be no flow of water without rain.

10

அதிகாரம்—3

நீத்தார் பெருமை

THE GREATNESS OF THE ASCETICS

முற்றத் துறந்த முனிவரது பெருமையைச் சொல்லுதல்.

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு.

6

திருக்குறள்

அறம்

தமக்குரிய ஒழுக்கத்தினிடத்தே தவறாது நின்று, உலகப் பற்றை முற்றும் துறந்த முனிவரது பெருமையே மிகவும் சிறந்ததென்று நூல்கள் துணிந்து கூறும்.

All the scriptures of the world rapturously sing with one voice, beyond every other blessing, the praise of those who have renounced all and stand true to their rule of conduct in scorn of consequence. 1

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.

அகங்கார மமகாரம் ஆகிய இருவகைப் பற்றுக்களையும் துறந்தவரது மகிமையை அளவிட்டுக் கூறத்தொடங்கல், உலகத்திலே பிறந்து இறந்தவர் களது அளவைக் கூறத்தொடங்குவதுபோல, முடியாததாம்.

The greatness of an ascetic baffles one's understanding: you may as well count the number of the innumerable dead. 2

23. இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.

பிறப்பின் துன்பத்தையும், முத்தியின் இன்பத்தையும் ஆராய்ந்து அறிந்து, அப்பிறப்பை நீக்குதற்கு இம்மையிலேயே துறவறத்தை மேற் கொண்டவரது பெருமையே உலகில் சிறந்ததாகும்.

The roof and crown of all the things of this earth is nothing but the glory of those, who, having

weighed this passing empty life with the one eternal beyond the grave, walk only in the path of righteousness that leads on to the far-off bliss of heaven.

3

24 . உரன்என்னும் தோட்டியான் ஓரைந்துங்  
காப்பான்

வரன்என்னும் வைப்புக்கோர் வித்து.

அறிவு என்னும் அங்குசத்தினால் மெய், வாய், கண், மூக்கு, செவிக ளாகிய யானைகள் ஐந்தினையும் தத்தம் புலன்களின்மேல் செல்லாமல் தடுப்ப வன், எல்லா நிலத்தினும் மேற்பட்ட முத்தியுலகத்துக்கு ஒரு விதை போல்வான்.

Verily he is a seed that can flourish in the soil of heaven who has subdued his rebellious senses with the titanic force of his will. 4

25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசம்பு  
ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

புலன்களிற் செல்லுகின்ற ஐந்தாசைகளையும் ஒழித்த முனிவரது வலிமையை அறிந்து கொள்ளாதற்குப், பெரிப வானுலகில் உள்ள தேவர் களுக்குத் தலைவனாகிய இந்திரனே தகுந்த சாட்சியாவான்.

Indra, the lord of the gods on high is himself a witness to the might of him that has burnt away his five senses.

5

26. செயற்கரிய செய்வார் பெரியர்: சிறியர்  
செயற்கரிய செய்க லாதார்.

ஒத்த பிறப்பினராகிய மனிதர்களிலே, செய்வதற்கு அரிய காரியங்களைச் செய்பவர், பெரியோர் ஆவர்; அவ்வரிய காரியங்களைச் செய்யத் திறமையற்றவர், சிறியோர் ஆவர்.

The great achieve the impossible ; the low cannot.

6

27. சுவைஒளி ஊரோசை நாற்றம்என் றைந்தின்  
வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்பட்ட பஞ்சதன் மாத்திரைகளது வகைகளை ஆராய்ந்து அறிபவனது அறிவினிடத்தே உலகம் உள்ளதாம்.

The infinite book of the secret of nature lies open only to those who are endowed with the gift of understanding the sensations of touch and taste, and sight and sound, and smell.



28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து  
மறைமொழி காட்டி விடும்.

சாப அனுக்கிரக சக்தியையுடைய முனிவரது  
மகிமையை, இவ்வல கில் அவர்கள் ஆணையிட்டிக் கூறிய  
மந்திரங்களே பிரத்தியட்சமாகக் காட்டி விடும்.

The greatness of the sages of wisdom is known  
by their mighty words that act like the spell of a new  
prophecy and shape the destinies of men.

8

29. குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

துறவு, மெய்யறிவு, அவாவின்மை முதலிய  
நற்குணங்களாகிய மலை யின் உச்சியில் நிற்கும் முனிவரது  
கோபமானது, தான் உள்ள அளவு கணப் பொ  
முதேயாயினும், கோபிக்கப்பட்டவராலே தடுத்தல்  
முடியாத தாகும்.

The wrath of those who stand secure on the  
mountain heights of virtue, though lasting for a second, is  
so terrible and volcanic that the world can  
hardly resist.

9

அறம்

30. அந்தணர் என்போர் அறவோர்: மற்ற

றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

எல்லா உயிர்களிடத்தும் உண்மையான அருளைச்

செலுத்துவதையே

தமக்குரிய கடமையாகக் கொண்டு நடத்தலால்,

அந்தணர் என்று சொல்

லப்படுவோர் துறவறத்தினர் ஆவர்.

It is the virtuous that are called 'Anthanasar'; for

it is they that

scatter kindness towards all that breathes.

10

அதிகாரம்—4

அறன் வலியுறுத்தல்

THE GLORIFICATION OF

RIGHTEOUSNESS

அறத்தின் வலிமையை உறுதியாகக்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்(கு)  
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

ஒருவனுக்கு மோட்சத்தையும், சுவர்க்கம் முதலிய செல்வத்தையும்  
கொடுப்பது அறமே யாரும்; ஆதலின், அவ்வறத்தைக் காட்டிலும் மக்களது  
உயிர்களுக்கு மேன்மை தருவது வேறு எது?

It is the spirit of righteousness that flings open the doors of  
heaven and unlocks the treasures of the earth: what else does profit  
man more than righteousness?

அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லை: அதனை  
மறத்தலி னூங்(கு) இல்லை கேடு.

ஒருவனுக்கு, அறஞ் செய்தலின் மேற்பட்ட உயர்வைத் தருவதும்  
வேறில்லை; அதனை அறியாமையால் மறந்து விடுவதைக் காட்டிலும் மேற்  
பட்ட கேடு தருவதும் வேறு இல்லை.

To dwell in the spirit of the higher law of your being  
to forget it is death itself.

is life, but

2

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே  
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

யாவரும் தத்தமக்கு இயன்ற அளவு இல்லறம், தறவறம் ஆகிய இரு  
வகை அறங்களையும் இடைவிடாமல் மனோவாக்குக் காயங்களால் செய்யக்  
கடவா.

Be unwearied in your service in the cause of  
pursue its spirit wheresoever it guides you.

righteousness and

3

பாயிரம்

9

அதி—4. அறன் வலியறுத்தல்

34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்  
ஆகுல நீர பிற.

அவ்வாறு அறஞ் செய்பவன், தனது மனத்தில் குற்றம்

இல்லாதவனா

கக் கடவன்; அஃதே அறத்தின் எல்லையாம்: மனத்தில்  
குற்றம் உடைய

ஹயம் பேசும் பேச்சும், செய்யும் தொழிலும் அறம்  
ஆகாது; வேடமே  
யாம்.

Be spotlessly pure in your heart; verily  
everything is in this  
one commandment; all else is nothing but a vain  
show and a hollow  
symbol.

4

35. அழுக்கா(று) அவாவெருளி  
இன்னைச் சொல் நான்கும்

இழுக்கா இயன்ற(து) அறம்.

பிறர் உயர்வுகண்டு பொருமையும்,  
ஐம்புலன்கண்மேற் செல்லுகின்ற

அவாவும், அவை காரணமாகப் பிறர்மீது தோன்றும்  
கோபமும், அதுபற்றி

வருகின்ற கடுஞ்சொல்லும் ஆகிய இந்நான்கும் நீங்கி  
இடையறாது

நடப்பதே அறத்தின் இயல்பாம்.

Steer clear of envy, lust, wrath and bitter  
speech in your short

sojourn on earth; that is the only way to be virtuous.

5

36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க :

மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

இப்பொழுது, 'நாம் இளைஞரா யிருக்கின்றோம் ;  
ஆதலின் இறக்குங்

காலத்திலே செய்வோம்' என்று கருதிக் காலத்தைக்  
கழிக்காமல், அறத்தை

எப்போதும் செய்யவேண்டும்; அவ்வாறு செய்த அறம்  
உயிர் உடலினின்று

நீங்கும்போது அதற்கு அழியாத் துணையாகும்.

Act, act in the living present of the fleeting  
moments of life and

crowd it with glorious acts of righteousness ; for it is  
righteousness that

is your surest guide in the dim borderland of life and  
death. 6

37. அறத்தா(று) இதுவென வேண்டா சிவிகை  
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை.

தருமத்தின் பயன் இன்னது என்பதை நூலினால்  
அறிய வேண்டியது

இல்லை. சிவிகையின்மீது செல்வோன் இடத்திலும்,  
அதனைச் சமப்போன்

இடத்திலும் கண்கூடாகக் காணலாம்.

Toil not through sacred books to know what the  
fruits of virtue

are; but pause and look at the palanquin-bearer,  
and him that

proudly rides in it.

7

38. வீழ்நாள் படாஅமை நன்றற்றின்

அஃதொருவன்

வாழ்நாள் வழி யடைக்குங் கல்.

2

10

திருக்குறள்

அறம்

நானே லீனாகக் கழிக்காமல் அறத்தை ஒருவன்

செய்வானாயின், அச்

செயல் அவன் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும்

கல்லாகும்.

All through life pursue righteousness: you will

find in your

unwearied search a stone that blocks up the

painful road to future

births.

8

39. அறத்தான் வருவதே இன்பம் :மற்

றெல்லாம்

புறத்த புகழும் இல.

இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆகும்;

பிறனில் விழைவு

முதலாகப் பிறவழியில் வருவன வெல்லாம் இன்பமாகத் தோன்றினும், பின்பு துன்பத்திற் சேர்ந்தனவேயாம்; அதுவுமன்றி, அவை புகழைக் கொடுப்பனவும் அல்ல.

Verily that alone is delight which  
righteousness; all else brings in its train

comes of the stern spirit of  
either pain or shame. 9

40.

செயற்பால தோரும் அறனே: ஒருவற்(கு)

உயற்பால தோரும் பழி.

ஒருவனுக்குச் செய்தற்கு உரியது அறமே  
உரியது தீவினையே யாகும்.

(நல்வினையே). நீக்குதற்கு



What is virtue but all the lovely things that must be accomplished on earth: what is vice but all the hideous forces of evil that we should abhor and resist with our very lives.

10

## 2. இல்லறவியல்

அதிகாரம்—5

இல்வாழ்க்கை

FAMILY LIFE

இல்வாழ்க்கையில் நின்று கற்புடைய மனைவியோடு

கூடி வாழ்தல்

41.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கு  
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறத்தோடு கூடி வாழ்பவனென்று சிறப்பித்துச் சொல்லப்படு  
வோன், மற்றைய பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்தியாசி என்னும் மூவர்க்  
கும் அவ்வவரது நல்லொழுக்கமாகிய ஆசிரமங்களில் நிலைபெறச் செய்யும்  
துணையாவான்.

இல்லறவியல்

அதி—5. இல்வாழ்க்கை

The true householder is the mainstay of the student, the hermit and the ascetic.

1

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்  
இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

ஆதரித்தவரால் விடப்பட்டுக் கதியற்றவர்க்கும்,  
வறுமை அடைந்த வர்க்கும், வேறு கதியின்றித் தம்மிடம்  
வந்து இறந்தவர்க்கும் இல்லறத்தில் இருப்பவனே  
துணையாவான்.

Verily the householder is the friend of the orphan,  
the poor and the helpless dead.

2

43. தேன்புலத்தார் தெய்வம்  
விருந்து ஒக்கல் தான்என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

பிதிரர்களும், தேவர்களும், அதிதிகளும்,  
சுற்றத்தாரும், தானும் என்று சொல்லப்பட்ட ஜவகை  
இடத்தும் செய்தற்குரிய தரும வழியை வழுவாமல் செய்தல்,  
இல்வாழ்வானுக்குச் சிறந்த அறமாகும்.

The greatest duty of the householder is to keep to

the five-fold rule of conduct towards his departed, his gods, his guests, his kith and kin, and himself.

3

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்  
வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருளைச் சம்பாதிக்கும்போது, பாவத்துக்குப்  
பயப்பட்டுச் சம்பாதித்து, முன் சொல்லப்பட்டவர்க்குப்  
பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்ணும்

இல்வாழ்வானுடைய சந்ததியானது குறைதல் எந்நாளும்  
இல்லை.

Behold a god-fearing man that raises his fortune  
with an unspotted hand and joyously shares his bread  
with others; the glorious line of his descendants shall  
never wane.

4

45. அன்பும் அறனும் உடைத்தாயின்  
இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

ஒருவனது இல்வாழ்க்கையானது, தன்

மனையாளிடத்துச் செய்யத் தகும் அன்பினையும், பிறர்க்குப் பங்கிட்டு உண்ணுதலாகிய அறத்தினையும் உடையதானால், அவ்வுடைமையானது அந்த இவ்வாழ்க்கைக்குக் குணமும் பிரயோசனமும் ஆகும்.

If the light of love and virtue illumines a home, it becomes perfect and all its ends fulfilled.

5

12

திருக்குறள்

அறம

46. அறத்தாற்றின் இவ்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றின்

போலும் பெறுவ(து) எவன்?

ஒருவன், இவ்வாழ்க்கையை அதற்குரிய அறவழியிலே நடத்துவானா

யின், அவன் அதற்கு வேறாகிய துறவறத்திலே சென்று அடையும் பயன்

யாது உளது? (ஒன்றுமில்லை)

No need for a householder to yearn for other spheres of life, if he

keeps the lustre of his soul undimmed amidst the home.

ceaseless toil of his

6.

47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்  
என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

இல்வாழ்க்கையிலே நின்று அதற்குரிய இயல்போடு  
கூடி வாழ்பவன்

என்று சொல்லப்படுபவன், ஐம்புலன்களை விட முயற்சி  
செய்வார் எல்லாருள்

ளும் மேற்பட்டவனாவான்.

Among those who labour for the life eternal,  
the greatest are

those who lead a virtuous family life.

7

48. ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா  
இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை யுடைத்து.

தவஞ் செய்வோரையும் தமது வழியில் நடத்தித்  
தானும் அறநெறி

நின்று நீங்காத ஒருவனது இல்வாழ்க்கையானது, அத்  
தவஞ் செய்வோரது

நிலையைப் பார்க்கிலும் மிக்க பொறுமையை யுடையது.

Far holier, and more patient than the recluse is  
the householder

who helps the hermits in the observance of their duties, and himself

swerves not from virtue.

8

49. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை.

அஃதும்

பிறன்பழிப்ப(து) இல்லாயின் நன்று.

இருவகை அறங்களுள் நூல்களால் அறன் என்று  
சிறப்பித்துச் சொல்

லப்பட்டது இல்வாழ்க்கையே; மற்றைத் துறவறமோ  
என்றால், அதுவும்

பிறரால் பழிக்கப்படுவது இல்லையாயின்,  
அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்  
மையதாக நன்று.

Virtue rightly belongs to the married life; and the  
other walks of  
life, if found blameless, due praise may claim.

9

50. வையத்துள் வநழ்வாங்கு வாழ்பீவன்

வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால், மண்ணிலகத்துள் வாழ்பவன், மண்ணிலகத்தானே யாயினும், இங்குச்செய்யும் அறத்தினது பயனால், தேவருள் ஒருவனாகப் பீறந்து அனுபவிக்கப்படுவது நிச்சயமாகலின், அவன் விண்ணிலகத்திலிருக்கின்ற தேவருள் ஒருவனாக நன்கு மதிக்கப்படுவான்.

A god among men he will be looked upon, who fulfils the charities of home. 10

## அதிகாரம்—6

### வாழ்க்கைத்துணை நலம்

#### THE BLESSINGS OF A GOOD WIFE

இல்வாழ்க்கைத் துணையாகிய இல்லாளது

நன்மை

51. மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற்  
கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்லறத்துக்குரிய நற்குண நற்செய்கைகளை யுடையளாகித் தன்னைக் கொண்ட கணவனது வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்பவள் அவ் வில்வாழ்க்கைக்குத் துணையாவாள்.

She is a good helpmate who possesses all the

wealth of wifely virtues and spends not beyond the means of her husband. 1

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்  
வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

இல்லறத்திற்குரிய நற்குண நற்செய்கைகள்  
ஒருவனது மனையா ளிடத்தே இல்லையானால்  
அவ்வில்வாழ்க்கையானது செல்வத்தால் எவ்வளவு  
பெருமையை யுடையதா யிருந்தாலும் பயனில்லை.

All other blessings avail not, if the wife is devoid  
of household excellence.

2

53. இல்லதென் இல்லவள் மாண்பானால்:  
உள்ளதென்

இல்லவள் மாணக் கடை.

ஒருவனுக்கு மனையாள், நற்குண நற்செய்கை யுடையவளாகில்,  
அவளது இல்லின்கண் இல்லாத பொருள் யாது? அம்மனைவி அப்படிப்  
பட்டவளாகா திருந்தால் உள்ளது யாது?

What is there that is lacking in the home that is sweetened by a  
worthy mate, and what would profit it, were it to be devoid of the  
charm of virtuous womanhood.

3



அறம்

54. பேண்ணின் பெருந்தக்க யாவுள  
கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.

ஒருவன் பெறுதற்குரிய பொருள்களுள் மனைவியைப்  
பார்க்கிலும் உயர்

வாகிய பொருள்கள் எவை இருக்கின்றன? அவளிடத்தே  
கற்பு என்னும்

கலங்கா நிலைமை உண்டாயிருக்கப்பெற்றால்.

And what gift is more precious than a woman, who  
seeks strength  
in the citadel of her chastity?

4

55. தேய்வம் தொழாஅள் கொழுநற்  
றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

பிற தெய்வத்தை வணங்காளாகித், தனது  
தெய்வமாகிய கணவனை

வணங்கா நின்றே நித்திரை விட்டு எழுந்திருப்பவள்,  
மழையைப் பெய்

யென்று சொல்ல அது பெய்யும்.

Even the clouds as they pass, the behests of a

woman obey, who,  
rising with the sun, worships no other gods than her  
Lord. 5

56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித்  
தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.  
கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காப்பாற்றிக்  
கொண்டு, தன்னைக் கொண்டவனையும் உண்டி  
முதலானவற்றால் உபசரித்து, தம் இருவரிடத்தும் நன்மை  
அமைந்த புகழை நீங்காமல் காப்பாற்றி, நற்குண  
நற்செய்கைகளை மறவாதவளே பெண்ணாவாள்.

She is a wife who, keeping watch over herself,  
tends her husband with loving kindness and jealously  
guards the honour of her home. 6

57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்  
நிறைகாக்கும் காப்பே தலை.

பெண்டிரைச் சிறையினாலே தலைவர் காக்கும்  
காவலானது என்ன நன்மையை யுண்டாக்கும்? அவர்கள்  
தமது நிறையால் தம்மைக் காத்துக் கொள்ளும் காவலே  
முதன்மையான காவல் ஆகும்.

Of what avail is your ceaseless watching and  
guarding?; the surest armour of a woman is her own  
chastity.

7

58.

பேற்றூற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்  
புத்தேளிர் வாழும் உலகு.

மகளிர் தம்மை விவாகஞ் செய்துகொண்ட கணவனைப் பூசிக்கும் பாக்  
கியத்தைப் பெற்றால், தேவர்கள் வழிதற்கு இடமாகிய உலகத்திலே, தேவ  
ரால் வணங்கப்படும் பெருஞ் சிறப்படைவர்.

இல்லறவியல்                      அதி—7. புதல்வரைப் பெறுதல்  
15

In the world of the gods will be sung the glory of  
the lovely one

who is true to him that has gained her as his bride.

8

59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை  
இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

கற்பென்னும் கீர்த்தியை விரும்பிய மனைவியை  
இல்லாதவர்க்குத்

தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்  
சிங்கம்போல நடக்கும்

பெருமித நடை இல்லை.

Never can a man boast of the lion-like gait before his  
scornful foes,

whose wedded wife leads a shameless life on earth.

9

60. மங்கலம் என்ப மனைமாட்சி: மற்றதன்  
நன்கலம் நன்மக்கட் பேறு.

அறிஞர், மனைவியின் நற்குண நற்செய்கைகளை

ஒருவனுக்கு நன்மை

என்றும், நல்ல புதல்வரைப் பெறுதலை அந்த நற்குண  
நற்செய்கைகளுக்கு

நல்ல ஆபரணம் என்றும் கூறுவர்.

The wise deem the virtuous ways of a wife a  
blessing, and worthy  
offspring a good ornament of the home.

10

அதிகாரம்—7

புதல்வரைப் பெறுதல்

CHILDREN

நல்ல மக்களைப் பெறுதலினாய பயன்

61. பெறும்அவற்றுள் யாம் அறிவ தில்லை  
அறிவறிந்த

மக்கட்பே(று) அல்ல பிற.

ஒருவன் பெறும் பேறுகளுள் அறிய  
வேண்டியவற்றை அறியவல்ல

புதல்வரைப் பெறுதலைக் காட்டிலும் சிறந்ததொன்று  
 இருப்பதாக யாம்  
 மதிப்பதில்லை.

Of all the blessings that men yearn for in life,  
 we know not of  
 any greater than that of begetting intelligent children.

1

62.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்  
 பண்புடை மக்கட் பெறின்.

பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை யுடைய  
 புதல்வரை ஒருவன்

பெறுவானாயின், அவனை ஊழ்வினையினால் உண்டாகிற  
 எழுவகைப் பிதப்

பிலும் துன்பங்கள் அடையமாட்டா.

16

திருக்குறள்

அறம்

Evil shadows not a man through all the maze of  
 seven-fold births  
 who is blessed with children of an unsullied name.

63. தம்பொருள் என்ப தம் மக்கள்:  
அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

தமது புதல்வரைத் தம்முடைய பொருள்கள் என்று  
கூறுவர் அறிந் தோர்; அப்புதல்வர் சம்பாதித்த  
பொருள்கள், தம்மைக் குறித்து அவர் செய்யும்  
நல்வினையினாலே, தம்பால் வருதலால்.

Verily do the wise look upon their children as  
their wealth, for,  
through the good deeds they do unto them,  
flows their fortune. 3

64. அமிழ்தினும் ஆற்ற இனிதே; தம் மக்கள்  
சிறுகை அளாவிய கூழ்.

தம்முடைய மக்களது சிறிய கைகளால்  
துழாவப்பட்ட சோருனது, அல்லது இழிந்த வுணவாகிய  
கூழானது சுவையால் மிகுந்த உயர்ந்த அமிர் தத்தினும்  
மிகவும் இனிமையை யுடையதாகும்.

Sweeter to him than the food of the gods is the  
frugal soup playfully splashed by the tender hands of one's  
own children. 4

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்:  
மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

ஒருவனது உடம்புக்கு இன்பமாவது, தம் மக்களது உடம்பைத் தொடு தல்; அவனது காதுக்கு இன்பமாவது, அவரது குதலைச் சொற்களையும் கற்றறிந்து கூறுஞ் சொற்களையும் கேட்டல்.

The touch of children makes us thrill with joy; their prattle sounds music in our ears.

5

66. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்.

தமது குழந்தைகளது மழலைச் சொற்களைக் கேளாதவர்கள், வேய்க் குழலினது இசை இனியது, வீணையின் இசை இனியது என்று கூறுவர்; (கேட்டார் அங்ஙனங் கூறார்.)

Only to them the voice of the flute and the veena is sweet, who have not heard the lispings of their little ones.

6

67. தீந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, கற்றோரது சபையில் அவரைக் காட்டிலும் மேற்பட்டிருக்கும்படி கல்விப் பயிற்சி செய்வித்தல்.

What duty is there more sacred for a father than to make his son worthy to adorn the highest seat in the council of the learned and the wise? •

7

68. தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை  
மாநிலத்து

மன்னுயிர்க்கு(கு) எல்லாம் இனிது.

தம் மக்களது அறிவுடைமை, தந்தையாகிய தனக்குச் செய்யும் இன்பத்தைக் காட்டிலும் இப்பெரிய நிலவுலகத்தில் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் செய்யும் மகிழ்ச்சி மிகப் பெரிதாகும்.

Far more than the parents doth the world  
delight in children who are wise.

8

69. நன்ற பொழுதின் பெரிதுவக்கும்  
தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன்மகன், கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய், தான் அவனைப் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சி சியினும் மிகுதியான மகிழ்ச்சியை யடைவாள்.

A mother's eyes sparkle with delight at the first cry  
of her infant son, but far greater is her joy when she hears  
the world call him wise. 9



70. மகன் தந்தைக் காற்றும் உதவி இ  
வன் தந்தை

என்றேற்றான் கொல் எனும் சொல்.

தன்னைக் கல்வியுடையவனாகச் செய்த தனது  
தந்தைக்கு, மகன் செய்யும் பிரதியுபகாரமாவது, தனது  
அறிவு ஒழுக்கங்களைக் கண்டவர் 'இவனது தந்தை  
இவனைப் பெறுதற்கு எத்தகைய தவஞ் செய்தானோ?'  
என்று சொல்லும் சொல்லைப் பெறுதலாம்.

No deeper debt of gratitude does a son owe to his  
father than to make the world ring with a joyous cry,  
"What penance has he done to be blessed with such a  
worthy son,"

10

அதிகாரம்—8

அன்புடைமை

LOVE

தன்னைச் சார்ந்த மனைவி, மக்கள் முதலியோரிடத்து விருப்பம்  
உடையனாதல்

71. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்  
ஆர்வலர்

புன்கண்ணீர் பூசல் தரும்.

•3

18

திருக்குறள்

அறம்

அன்பினுக்கும் பிறரறியாமல் அடைத்து வைக்கும்  
தாழ் உண்டோ?

இல்லை. ஏனெனில் தம்பால் அன்பு செய்யப்  
பெற்றவரது துன்பங் கண்ட

போது அன்புடையாரது கண்கள் பொழிகின்ற  
அற்பமான கண்ணீரே

உள்ளே இருக்கின்ற அன்பினை எல்லாரும் அறியக்  
காட்டும்.

Is there a bolt to fasten the gates of love?  
The tender tear-

drops of the affectionate will proclaim to the world  
the love within. 1

72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்:  
அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பில்லாதவர், தமது பொருள்களைப் பிறர்க்கு  
உதவாமல் தமக்கே

பயன்படும்படி செய்துகொள்வர்; அன்புடையவரோ  
அப்பொருள்களையே

யன்றித் தமது உடம்பையும் பிறர்க்கு உரியனவாகச்  
செய்வர்.

Full of themselves do the loveless tread on  
earth, but even his

very bones the lover brings to the altar of service.

73. அன்போ(டு) இயைந்த வழக்கென்ப

ஆருயிர்க்கு

என்போ(டு) இயைந்த தொடர்பு.

பெறுதற்கரிய மக்கள் உயிர்க்கு, உடலோடு

உண்டாகிய சம்பந்தம்

எதற்கெனில், அன்பு செய்தற் பொருட்டேயாம்

என்று அறிஞர் கூறு

வார்கள்.

Only to weave an eternal bond of love and  
affection does the soul  
again and again enter her tabernacle: for has not life's  
long pilgrimage  
its fruition in endless love ?

74. அன்பீனும் ஆர்வம் உடைமை

அதுவீனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

சுற்றத்தாரிடத்தே செய்யும் அன்பானது

பிறரிடத்தும் விருப்பத்தை

யுண்டாக்கும். அவ்விருப்பமுடைமை, இவ்னுக்கு

உதாசீனமும் இல்லாத சிறந்த நட்பினைத் தரும்.

யாவரிடத்தும் புகையும்

Love of home begets tenderness to all; and

tenderness grows into  
the priceless jewel of the brotherhood of man.

4

75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப

வையகத்(து)

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவ்வுலகத்திலே இல்வாழ்க்கையில் நின்று

இன்பத்தை அநுபவித்த

வர், மறுமையில் அடையக்கூடிய பேரின்பமானது,

அன்புடையவராய் இல்

லறத்தில் ஒழுகிய ஒழுக்கத்தின் பயனிலேதான் என்று

அறிஞர் கூறுவர்.

What are the joys of heaven, but the reward of  
our unbroken love  
on earth?

5

இல்லறவியல்

அதி—8. அன்புடைமை

19

76. அறத்திற்கே அன்புசார்(பு) என்ப:

அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதார் சிலர், அன்பானது அறத்திற்கே துணை

என்று சொல்லு வர். அவ்வன்பே மறத்தை நீக்குவதற்கும் தக்க துணையாகும்.

Ignorant are they who hold that love is an ally to virtue alone, for even against the evils of the world, it is our only shield and armour.

77. என்பி லதனை வெயில்போலக் காயுமே  
அன்பி லதனை அறம்.

வெயிலானது எலும்பில்லாத உடலையுடைய புழு முதலியவற்றை வருத்துதல்போல, அறக்கடவுள் அன்பில்லாத உயிரை வருத்தும்.

Behold how the sun scorches the worms that yonder creep and crawl; even so the wrath of the God of righteousness comes down upon the unloving.

7

78. அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை  
வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர் த் தற்று.

மனத்தில் அன்பில்லாத உயிர், இல்லறத்தோடு கூடி வாழ்தல், வன்மையை யுடைய நிலத்தில் பட்டுப்போன மரம் தளிர் த்தது போலும்!  
(கூடா தென்பதாம்).

And behold a loveless heart dreaming of the blessings of home; it is like the fond dream of a withered tree breaking into leaves on the dry sands of a

79. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்  
யாக்கை

அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு.  
உடம்பிற்குள்ளே நிற்பதாயும் இல்லறத்திற்கு  
உறுப்பாகியுமுள்ள  
அன்பு இல்லாதவர்க்கு, உடம்பின் புறத்தே உள்ள இடம், பொருள்,  
என்னும் உறுப்புக்கள் அவ்வறச் செயலில் என்ன உதவி செய்யும் ?

ஏவல்

Of what avail is the rounded perfection of a stately  
form, if love be not enthroned in the heart.

9

80.

அன்பின் வழியது உயிர்நிலை: அஃதிலார்க்கு  
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்போடு பொருந்திய உடலே உயிர்நின்ற  
உடம்பாகும்; அவ்வன் பில்லாதவர்க்குள்ள உடம்புகள்  
எலும்பைத் தோலினால் மூடப்பெற்ற (உயிரில்லா)  
உடல்களாம்.

Life throbs only with the warmth of love; verily

he is a bundle of bones clad with skin who has not drunk  
of the springs of love. 10

அதிகாரம்—9

விருந்தோம்பல்

HOSPITALITY

விருந்தினரை உபசரித்தல்

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்  
விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

வனத்திற்குச் செல்லாது, மனைவியோடும்  
வீட்டிலிருந்து பொருள்

களைக் காப்பாற்றி வாழும் செய்கையெல்லாம், வந்த  
விருந்தினரை உப

சரித்து அவர்க்கு உதவிசெய்தற் பொருட்டேயாம்.

What keeps alive the endless toil of the home of  
the wise? It is

the love of the guests and pilgrims that seek shelter  
under its roof, 1

82. விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா  
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

உண்ணப்படும் பொருள் அமிர்தமே ஆயினும்,  
தன்னை நோக்கி வந்த

விருந்தினரைத் தன் வீட்டின் புறத்தே இருக்கச்

செய்துவிட்டு, தான் மாத்

திரம் தனியாக அதனை உண்ணுதல் விரும்பப்படும் தருமம் அன்று.

What though our festive board is crowned with  
the rich wine of  
the gods when our guests hungrily wait at our doors?

2

83. வருவிருந்து வைகலும் ஒம்புவான்  
வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

தனது வீட்டிற்கு வரும் விருந்தினரை நாடோறும்  
உபசரித்து வருபவனது இல்வாழ்க்கையானது,  
தரித்திரத்தினால் பீடிக்கப்படுவதில்லை. (இறைத்த கிணறு  
சுரக்கும்).

Is there a home that falls on evil days which is  
hallowed, by the presence of the guests that daily pour  
in?

3

84. அகனமர்ந்து செய்யாள் உறையும்  
முகனமர்ந்து

நல்விருந்(து) ஒம்புவான் இல்.

முகமலர்ச்சியுடையனாய்த் தக்க விருந்தினரை  
யுபசரிப்பவனுடைய வீட்டின்கண், திருமகள்  
மனமகிழ்ச்சியுடன் வாழ்வாள்.

Lovingly the Goddess of wealth ever adorns



with her gracious presence the hearths and homes  
of those, who honour their guests with  
a countenance decked in smiles.

4

85. வித்தும்இடல் வேண்டுங் கொல்லோ?

விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

இல்லறவியல்

அதி—9. விருந்தோம்பல்

21

தனது வீட்டிற்கு வந்த விருந்தினரை முன்னதாக  
உண்பித்து, அதன் பின் மிகுந்ததை உண்ணுபவனது விளை  
நிலத்திற்கு, விதை விதைத்தலும் வேண்டுமோ? வேண்டா!  
தானே விளையும்.

Even unsown, the fields of him rustle with the rich  
waves of corn that first regales his guests and then feeds  
on what remains.

5

86. செல்விருந் தோம்பி வருவிருந்து  
பார்த்திருப்பான்.

நல்விருந்து வானத் தவர்க்கு.

தன்னிடம் வந்த விருந்தினரை உபசரித்து, பின் வரும்  
விருந்தினரை எதிர்பார்த்துத்தான் அவரோடு உண்ணக்  
காத்திருப்பவன், மறுபிறப்பில் தேவனாய், தேவர்களுக்கு

நல்ல விருந்தாவான்.

Thrice welcome is he unto the gods on high  
who tending his assembled guests, wistfully waits for  
more.

6

87. இணைத்துணைத்(து) என்பதொன்(று)  
இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினரை உபசரித்தலாகிய வேள்வியினது பயன்,  
இன்ன அள வினையுடைய தென்பதில்லை;  
அவ்விருந்தினரின் தகுதியளவே அதற்கும் அளவாம்.

Vainly does man measure the fruit of kindly acts  
done. Behold it is the worth of the guest that is the  
touchstone of our sacrifice; (for who knows we may be  
entertaining angels unawares?)

7

88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்  
விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

நிலையில்லாத பொருளைக்கொண்டு விருந்தினரை  
உபசரித்தலாகிய வேள்வியைச் செய்து பின், அதன்  
நிலையுள்ள பயனை யடையும் பேறு இல் லாதவர்கள்,  
அப்பொருளை வருந்திக் காத்திருந்தும் அதன் பயனையடை

யாது இழந்துவிட்டோமே' என்று வருந்துவார்கள்.

"Oh! I am undone and forsaken; would to God I had spent my all on acts of kindness and of love to strangers that crossed my doors"

is the remorseful cry of an unloving heart.

8

89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல்;  
ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

செல்வத்துள் வறுமையாவது, விருந்தினரை  
உபசரியாது இகழும் பேதைமையே. அப்பேதைமை  
அறிந்தோரிடத்து இராமல் அறிவில்லாத  
வரிடத்தே உளதாம்.

22

திருக்குறள்

அறம்

Verily there is indigence in the midst of the  
who is not alive to the charities of home.

opulence of a fool.

9

90. மோப்பக் குழையும் அணிச்சம்;  
முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சமலர் மோந்தபின்பே வாடிப்போகும்.

விருந்தினரோ தம்மை உபசரிப்பவர் முகம் வேறுபட்டு  
நோக்கிய வுடனே வாட்டம் அடைவர்.

The anicha flower fades and faints before the breath  
of man; even so does a heart sink within itself that meets  
the cold unwelcome look of the host.

10

அதிகாரம்—10

இனியவை கூறல்

ON KIND WORDS

மனத்திலுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்

இனிய

சொற்களைச் சொல்லுதல்

91. இன்சொலால் ஈரம் அனைஇப் படிநிலவாம்  
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்.

இனிய சொற்களாவன, அன்பை

வெளிப்படுத்துவனவாயும், வஞ்சனை யில்லாதனவாயும்  
அறத்தினை யுணர்ந்தவரது வாயினின்றும் தோன்றும்  
சொற்களாம்.

What are sweet words but the guileless utterance  
of the love of a  
mighty heart that has seen the light of truth?

1

92. அகன் அமர்ந்(து) ஈதலின் நன்றே  
முகனமர்ந்(து)

இன்சொலன் ஆகப் பெறின்.

கண்டவுடனே முகமலர்ந்து இனிய சொற்களைச் சொல்லும் தன் மையை உடையவனாகப் பெற்றால், அது மனமகிழ்ந்து ஒருவருக்கு வேண்டிய பொருளைக் கொடுப்பதினும் சிறந்ததாம்.

Lovelier than the gift flowing out of the fulness of heart is a kind word that graces the lips of a cheerful one.

2

93. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி  
அகத்தானம்

இன்சொ லினதே அறம்.

தன்னை நோக்கி வருபவரைக் கண்டபொழுதே முகத்தால் விரும்பி, இனிதாக நோக்கிப் பின் நெருங்கிய விடத்து வஞ்சனையில்லாத மனமொன் றிய

இனியசொற்களைச் சொல்லுதலி னிடத்தே யுள்ளது, அறமாம்.

இல்லறவியல்

அதி—10. இனியவை கூறல்

23

Where there is a gracious smile, a kindly look, and a sweet word gushing out from a heart sincere, there righteousness has its solemn throne.

3

94. துன்புறா உம் துவ்வாமை இல்லாகும்  
யார்மாட்டும்

இன்புறா உம் இன்சொல் அவர்க்கு.

எல்லா ரிடத்தும் இன் பத்தை மிகுவிக்கும் இனிய  
சொற்களைச் சொல்

லும் இயல்பை யு டையவர்க்குத் துன்பத்தை விருத்தி  
செய்யும் வறுமை

இல்லையாம்.

Poverty, that aggravates man's woes, never clouds the happiness of one who utters words that breathe gladness to all.

4

95. பணிவுடையன் இன்சொலன் ஆதல்  
ஒருவற்(கு)

அணி: அல்ல மற்றுப் பிற.

ஒருவனுக்கு அணிகலமாவது, பெரியோர்பால்  
வணக்கமுடையனும், யாவரிடத்தும் இனியவை

கூறுபவனாயும் இருத்தல்; இவ்விரண்மேன்றி உடம்பில்  
அணியும் ஆபரணங்கள் அணிகலமாகா.

Humility and sweetness of speech are the twin ornaments a man can boast of on earth.

5

96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை  
நாடி இனிய சொலின் .

ஒருவன், பொருளால் பிறர்க்கு நன்மைதரும்  
சொற்களை மனத்தி னால் ஆராய்ந்து இனிமையாகச்  
சொல்லுவானாயின், அவனுக்குப் பாவங்கள் குறைந்துவரப்  
புண்ணியம் வளரும்.

In him does the force of evil decline and seeds of  
God-like virtue grow, who hungering for righteousness  
sweetly does speak. 6.

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று  
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருளினால் பிறர் க்கு நன்மையைக் கொடுத்து  
இனிமைக் குணத்தி னின்றும் நீங்காத சொல்லானது,  
ஒருவனுக்கு இம்மையில் நீதியையும், மறுமையில்  
அறத்தையும் தரும்.

Do you know what kindles the spark of  
righteousness in man and lights up the path beyond his  
grave? It is the kind word that scatters peace and  
good-will to all mankind.

7

98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் கறுமையும்.

இம்மையும் இன்பந் தரும்.

அறம்

பொருளால் பிறர்க்கு மனவருத்தஞ் செய்யாத  
இனிய சொற்கள்,

இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரும்.

Blessings await a man both in heaven and on  
earth from whose  
lips do tenderly fall artless words.

8

99. இன்சொல் இனிதீன்றல் காண்பான்  
எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

பிறர் தன்னிடத்துக் கூறும் இனிய சொற்கள்,  
தனக்கு இன்பந் தரு

வதை அருபவமாய் அறிகின்றவன், தான் பிறரிடத்து  
வன்சொற்களைச்

சொல்லுவது எதன் பொருட்டு ?

What would it profit a man to be bitter of  
tongue who has seen  
eyes sparkle with delight at the gentle dew-drops of  
speech?

9

100. இனிய உளவாக இன்றாத கூறல்  
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

அறத்தைத் தரும் இனிய சொற்கள் தன்னிடத்து  
இருக்கையில் அவந்



றைக் கூறுது பாவந்தரும் கடுஞ்சொற்களை ஒருவன்  
கூறுதல், இனிய பழங்  
கன் தன் கையில் இருக்கையில் அவற்றைத் தின்னாமல்,  
இனிமை இல்லாத  
காய்களைத் தின்னுவதற்குச் சமானமாகும்.

Behold the man that is harsh of tongue oblivious  
of the charms  
of pleasant discourse. He is like one yearning for  
unripe fruits,  
while clusters of mellow ones do adorn his cottage wall.

10

அதிகாரம்—11

செய்ந்நன்றி யறிதல்

GRATITUDE

தனக்குப் பிறர்செய்த நன்றியை மறவாமை

101. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்  
வானகமும் ஆற்றல் அரிது.

தான் முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்கத், தனக்கு  
மற்றொருவன் செய்த உதவிக்கு, மண்ணுலகமும்  
விண்ணுலகமும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.

All the riches of the sky and the earth are too poor  
a recompense for an act of kindness from an unknown  
hand.

102. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

காலத்தின் மாணப் பெரிது.

இல்லறவியல் அதி—11. செய்ந்நன்றி யறிதல்  
25

ஒருவனுக்கு ஆபத்து வந்த காலத்தில், ஒருவன் செய்த உதவிப்

பொருள் சிறியதாய் இருந்தாலும், காலத்தை நோக்கும்போது அப்பொருள்

நிலவுலகத்தினும் மிகப் பெரிதாம்.

A gleam of favour, however little, dawning on us in the hour of

need transcends the glory of the world.

2

103. பயன் தூக்கார் செய்த உதவி

நயன் தூக்கின்

நன்மை கடலிற் பெரிது.

பிரதியுபகாரத்தை விரும்பாமல் ஒருவர் செய்த உபகாரத்தின் அன்

பை ஆராயின் அவ்வன்பின் நன்மையானது கடலினும்

பெரிதேயாம்.

A benefit conferred without any thought of reward outweighs the treasures of the deep.

3

104. தீனைத்துணை நன்றி செயினும்  
பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.

தமக்குத் தீனையளவாகிய உபகாரத்தை ஒருவன்  
செய்தாலும், அத

னைச் சிறிதாக எண்ணாமல் பனையளவினதாகக்  
கொள்வர், அக்கருத்தின்

(உதவியின்) பயனை யறிந்த பெரியோர்.

In the eyes of the discerning, the gift small  
as a mustardseed,

looms large like a stately palm.

4

105. உதவி வரைத்தன்(று) உதவி உதவி  
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து.

கைம்மாறாகச் செய்யும் உதவி, காரணம், பொருள்,  
காலம் என்னும்

மூலகையானும் முன்செய்த உதவியின் அளவினது  
அன்று; ஆனால் அவ்

வுதவி செய்யப் பெற்றுக் கொண்டவரது தகுதியின்  
அளவாகும்.

Rarely does the kindly act rendered a measure of  
its own worth

prove; it is the nobility of the soul of the receiver that  
fathoms it. 5

106. மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க  
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

அறிவு, ஒழுக்கங்களில் குற்றமில்லாதவரது  
சினேகத்தை ஒருவன்

மறவா திருக்கக்கடவன்; அங்ஙனமே துன்பக்காலத்திலே  
தனக்கு உதவி

செய்தவரது நட்பையும் விடா திருக்கக் கடவன்.

Seek the fellowship of the holy ones; forsake not  
those who have

clung to you in the days of your affliction.

6

107. எழுமை எழுபிறப்பும் உள்ளூர்

தங்கண்

26

அறம

திருக்குறள்

நல்லோர், தமக்கு

ரது

நட்பை, வினையால்

உண்டாகிய துன்பத்தை உதவி செய்து நீக்கினவ  
வரும் எழுவகைப் பிறப்பின் எழு தலைமுறைகளி

லும் மறக்கமாட்டார்கள்.

Through all their wanderings from birth to birth do  
the wise carry

the sacred memory of those who have wiped out  
earth.

their sorrows on

7

108. நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்ல(து)

அன்றே மறப்பது நன்று.

பிறன், தனக்குச் செய்த நன்மையை மறப்பது  
ஒருவனுக்குத் தருமம்

அன்று; ஆனால் அவன் செய்த தீமையை அப்பொழுதே  
மறந்துவிடுதல்

அறமாகும்.

It is good to chase away at once the rankling thought of an injury

received, but to forget an act of kindness is ignoble.

8

109. கோன்றன்ன இன்றை செயினும்

அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

தனக்கு முன்பு ஒரு நன்மை செய்தவர், பின்பு கொலைக்குச் சமானமா

கிய தீமைகளைச் செய்தாலும், அவை யாவும் அவர் செய்த நன்மை

ஒன்றினையும் நினைக்க இல்லையாகும்.

The sting of the deadliest harm done is gone when the soul lovingly recollects one former act of grace of the miscreant.

9

1 10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எவ்வகைப்பட்ட பெரிய அறங்களை அழித்தவர்க்கும், அவ்வழிவினால் உண்டாகும் பாவத்திற்குப் பரிகாரம் உண்டு; தனக்கு ஒருவன் செய்த உபகாரத்தை மறத்தவனுக்கு, அப்பாவத்தை நீக்கிக்கொள்ள வழி இல்லை.

There is still hope left for men guilty of every

other crime, but the ungrateful are past redemption.

10

அதிகாரம்— 12

நடுவு நிலைமை  
EQUITY

பகைவர் , அயலார், நட்பினர் ஆகிய  
மூவகையோரிடத்தும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும்  
நிலைமை.

111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்  
பாற்பட்ட டொழுகப் பெறின்.

இல்லறவியல்  
27

அதி—12. நடுவு நிலைமை

பகைவர், நண்பர், அயலார் என்னும்  
மூவகையோரிடத்தும் முறைமை தவறாது ஒழுக்குவானாயின்,  
நடுவு நிலைமை என்னும் அறம் ஒன்றே நலந் தருவதாம்.

The crown of a man's virtue is the uprightness of  
his unbiassed soul.

112. சேப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி  
எச்சத்திற்(கு) ஏமாப் புடைத்து

நடுவு நிலைமை உடையவனது செல்வம், பிறர் செல்வம்  
அழிதல் போல அழியாது, அவன் சந்ததியார்க்கும்  
சேமத்தைத் தரும்.

It is only the wealth of the just that  
undiminishingly flows down to generations yet unborn.

2

113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை  
அன்றே ஒழிய விடல்.

நீமையைத் தராமல் நன்மையையே தருவதாயினும்,  
நடுவு நிலைமை ஒழிதலால் வரும் செல்வத்தை அப்பொழுதே  
நீக்கி விடுக.

Spurn ill-gotten gains, though nothing but profit  
may accrue from them .

3

114. தக்கார் தகவிலர் என்ப(து) அவர் அவர்  
எச்சத்தால் காணப் படும்.

இவர் நடுவு நிலைமையை யுடையவர், இவர் அஃதில்லா  
தவர் என்னும் வேறு பாட்டினை, அவரவர்க்கு நன்மக்கள்  
இருத்தலானும், இல்லாமையாலும் அறியத்தகும்.

The noble and the wicked are known by their  
progeny.

4

115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்



கோடாமை சான்றோர்க்கு(கு) அணி.

கேடும், ஆக்கமும் யாவார்க்கும் வருதற்குக் காரணம் பழவினையே; (பட்சபாதத்தைக் கொள்வதனால் கேடுவராமல் தவிர் தலாவது, பெருக்கத் தைப் பெறுதலாவது உண்டாகா என்பதை அறிந்து) அவை காரணமாக மனத்தில் பட்சபாதமில்லாதிருத்தல், நிறைந்த அறிவையுடையோர்க்கு அழகாகும்.

Loss and gain are common unto the race, but a constant heart is the glory of the wise.

5

116. கேடுவல் யான் என்ப தறிக: தன் நெஞ்சம் நடுவொர்இ அல்ல செயின்.

28

திருக்குறள்

அறம்

ஒருவன், தன் மனம் நடுநிலை நீங்கப்பெற்று நடுவு நிலைமையல்லாத

வற்றைச் செய்ய நினைப்பானாயின், அந்நினைவே தான் கெடுதற்கு அறிகுறி

என்று உணரக்கடவன்.

The creeping thought of iniquity portends the ruin of a soul.

6

117. கேடுவாக வையா(து) உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவு நிலைமையில் நின்று, தருமவழியில்

நிலைபெற்றவனது வறுமையை,

வறுமையென்று, எண்ணூர் உயர்ந்தோர்.

Poverty of the just is no badge of disgrace to the wise.

7

118. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்

அமைந் தொருபால்

கோடாமை சான்றோர்க்கு(கு) அணி.

முன்னே தான் சமனாக நின்று, பின்பு தன்னிடத்தில்

வைத்த பொருளின் அளவை எடுத்துக்காட்டுகின்ற

தராசைப்போல, தமக்குரிய லக்ஷணங்கள் நிறைந்து, பின்

ஒரு பக்கத்தில் சாயாமலிருப்பதே அறிவுடையார்க்கு அழகாகும்.

The boast of the wise is a mind steady as the well-poised pair of scales.

8

119. சோற்கோட்டம் இல்லது செப்பம்:

ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்...

ஒருவன், தன் மனத்தினிடத்தே பக்ஷபாதம்

இல்லாமையை உண்மையாக அடையப்பெற்றால் அதுவே

சொல்லினிடத்தும் நடுவு நிலைமையின் இருப்பைக் காட்டும்.

Where does justice reside, but in measured words

an upright heart within ?

springing from

9

120. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தம்போற் செயின்.

பிறர் பொருளையும் தம் பொருள் போலவே கருதிப் பிறர்க்கும் நஷ்ட முண்டாக்காமல் தாமும் சிறிது லாபம் பெறுமாறு செய்வதே வர்த்தகமாம்.

He is a thriving trader among his tribe, who  
others interests as his own.

jealously guards

10

---

அதிகாரம்—13

அடக்கமுடைமை

SELF-CONTROL

மனம், மொழி, மெய்கள் என்ற மூன்றும்

தீயவழியிற் செல்லாமல்

அடங்குதலுடையவனாதல்.

121. அடக்கம் அமரருள் உய்க்கும்:

அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

ஒருவனை, அடக்கமாகிய தருமம், மறுமையில் தேவருலகத்தில் செலுத்தும்; அடங்காமையாகிய பாவம், தங்குதற்கு முடியாத இருளாகிய நரகத்தில் செலுத்திவிடும்.

Self-control leads to sovereign power and makes the son of man one with the immortals, but an ill-governed passion hurls him down into the shades of endless gloom. 1

122. காக்க பொருளா வடக்கத்தை யாக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு  
மக்களுயிர்க்கு, அடக்கத்தைக் காட்டிலும் சிறந்த  
செல்வப் பொருள் வேறில்லை; ஆதலால் அவ்வடக்கத்தை  
நன்மைதரும் பொருளாகக்கொண்டு அழியாமற்  
காக்கவேண்டும்.

Guard as your very treasure the power of  
self-control ; life has no greater gain on earth.

2

123. சேறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்(து)  
ஆற்றின் அடங்கப் பெறின்

அடங்குவதே நமக்கு அறிவாவது என்று உணர்ந்து,  
திரிகரணத்தாலும் ஒருவன் அடங்கி நிற்கப் பெறுவானால்,  
அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு, அவனுக்குப்  
புகழை உண்டாக்கும்.

Endless glory unto the man who knows that self-control leads to wisdom and practises it in the manner of the prophets of old. 3

124. நிலையிற் றிரியா(து) அடங்கியான் தோற்றம்  
மலையினும் மாணப் பெரிது.

இவ்வாழ்க்கையாகிய தனக்குரிய நிலைமையினின்று  
மாறுபடாமலிருந்தே அடங்கினவனது உயர்ச்சி,  
மலையினுயர்ச்சியை விட மிகப் பெரிது.

More imposing than the grandeur of a mountain is the bearing of a soul, that swerving not from the path of duty, subdues its rebellious senses.

4

30

திருக்குறள்

அறம்

125. எல்லார்க்கும் நன்றும் பணிதல்;

அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

செருக்கில்லாமல் அடங்கியிருப்பது எல்லார்க்கும்  
(கல்வி, குடிப்பிறப்பு,

செல்வம் என்ற இவற்றையுடைய மூவகையார்க்கும்)  
பொதுவாக நல்லதா

யிருப்பினும், மற்ற இருவரினும் செல்வரிடத்தே  
அப்பணிவு மற்றொரு

செல்வம்போன்று சிறந்து விளங்கும்.

There is a goodness and a grace in our humility,  
but it crowns  
a new fortune men.

5

126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்  
ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு டைத்து.

ஆமை, தன் ஐந்து உறுப்புக் களை யும் துன்பம்  
நேராமல் அடக்கிக்கொள்

வதுபோல ஒருவன், ஒரு பிறப்பிலே ஐம்பொறிகளையும்  
பாவம் நேராதபடி

அடக்க வல்லவாயின், அஃது அவனுக்கு ஏழு பிறப்பின்  
கண்ணும் துன்பந்

தராமல் பாதுகாத்து இன்பந்தரும்.

The heroic heart that, like a tortoise, stills the  
tumult of the

senses in the vast silence of its being, carries, through  
all its round of

births, a shield against the slings and arrows of fortune.

6

127. யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்  
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

தம்மால் அடக்குதற்குரிய எல்லாவற்றையும்

அடக்க முடியாதவரா

யினும், நா ஒன்றினையேனும் அடக்கக் கடவர். அதனை  
அடக்காவிட்டால்

சொற் குற்றத்திலே அகப்பட்டுத் தாமே துன்புறுவர்.

You may keep open all the other doors of the  
senses, but beware  
of an unbridled tongue ; for through its very slip  
remorse enters the  
soul.

7

128. ஒன்றானும் தீச்சொற் பொருட்பய  
னுண்டாயின்

நன்று ஆகா தாகி விடும்.

தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு  
வரும் துன்பம்  
ஒன்றாயினும் அது, ஒருவனிடத்து உண்டாவதாயின்,  
அவனுக்குப் பிற

அறங்களாலுண்டான நன்மை யனைத்தும் தீயனவாய்விடும்.

Even all the good deeds of a soul turn into a  
hideous mass of sin  
before the breath of an unpleasant word that pains the  
hearts of men. 8

129. தீயினால் சுட்டபுண் உள்ளாறும்: ஆறாதே  
நாவினால் சுட்ட வரீ.

இல்லறவியல்

அதி—14. ஒழுக்கமுடைமை

31

ஒருவனை வேறொருவன் நெருப்பினால் சுட்ட புண்,

உடம்பிலே இருந்

தாலும் மனத்தினிடத்தே அப்பொழுதே

ஆறிப்போய்விடும்; அவ்வாறன்றி,

கொடுஞ் சொற்களையுடைய நாவைக்கொண்டு

சுட்டதனால் தோன்றிய

வடு, மனத்தின்கண் எப்போதும் ஆறாமல் நிலைத்து நிற்கும்.

A blister by burning, time may heal, but the sting

of a cruel word

ever rankles in the human heart.

9

130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான்

செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

மனத்திற்போன்றும் கோபத்தைத் தடுத்துத் தனது

கல்வி யறிவினால் அடங்க வல்லவனைத், தான் அடைய

வேண்டிமென்று கருதி, அறக்கடவுள் அதற்குரிய வழியிலே

நின்று, அவனிடம் சேருஞ் சமயத்தை எதிர்பார்த்துக்கொ

ண்டிருக்கும்.



Of its own accord does the path of righteousness  
open before a wise man that keeps watch over the  
kingdom of his soul against the giant passions of pride  
and anger. 10

அதிகாரம்—14

ஒழுக்கமுடைமை  
PURITY OF CONDUCT

தத்தம் வருணத்துக்கும் நிலைக்கும் உரிய

ஒழுக்கத்தை யுடையவ ராதல்.

131. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்  
உயிரினும் ஒம்பப் படும்.

ஒழுக்கம் யாவர்க்கும் மேன்மையைத் தருதலால்,

அவ்வொழுக்கத்தை உயிரினும் மேற்பட்டதாகக் கருதிப்  
பாதுகாக்க வேண்டும்.

Purity of conduct leads to honour, and therefore is  
it priced more precious than life.

1

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்:

தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

பல அறங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் இம்மை

மறுமைகளுக்குத் துணையாவது எதுவென்று மனத்தில்  
 நிதானித்து அறிந்தாலும், துணையாய் முடிவது  
 அவ்வொழுக்கமே ஆகும்; ஆதலால் ஒழுக்கத்தைச் சிறிதும்  
 அழிவு உண்டாகாமல் வருந்தியும் விரும்பிக் காத்தல்

வேண்டும்.

32

திருக்குறள்

அறம்

Keep an anxious vigil over your conduct; it is the only ally the  
 sage in deep meditation has found for the heavenward march of the  
 soul. 2

133. ஒழுக்க முடைமை குடிமை: இழுக்கம்  
 இழிந்த பிறப்பாய் விடும்.

எல்லார்க்கும் தத்தம் வருணத்துக் கேற்ற  
 ஒழுக்கமுடையே அவர

வரது குலத்திற்கு மேன்மையாகும்.  
 அவ்வொழுக்கத்தினின்றும் தவறு தலே அக்குலத்தைத்  
 தாழ்ந்ததாகி விடும்.

True nobility is of the very stuff of right  
 conduct; but an evil  
 course drags a man down to the rank of the lowliest,  
 and the lost. 3

134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும்  
 பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

அந்தணன் தான் கற்ற வேதத்தை மறந்து விட்டாலும், வருணங் கெடாமையினால், பின்னும் அந்த வேதத்தை ஒதிக் கற்றுக் கொள்ளலாம். அவனது உயர்ந்த வருணம், ஒழுக்கம் குறைந்தால் கெட்டுப் போய் விடும்.

The Vedas which have grown shadowy and vague beyond recollection, a Brahmin can learn anew ; but his birth-right he never can regain when once fallen from his high estate.

4

135. அறுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்றில்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொருமை யுடையவனிடத்திலே செல்வம் இல்லாமல் போய்விடுதல் போல, ஒழுக்கமில்லாத வனிடத்திலே உயர்வு இல்லாமற் போகும்.

Wealth is not for the envious. The grace and dignity of life are not for men of ignoble conduct.

5

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்(கு) அறிந்து.

ஒழுக்கம் தவறுதலால் தமக்கு இழிகுலமாகிய குற்றம் உண்டாகும் என்பதை அறிந்து, மனவுறுதி யுடையவர் , செய்வதற்கு அரிதாகிய அவ்வொழுக்கத்தினின்றும் குறையார்.

Men of heroic mould never turn or shrink from the narrow mountain path of their right conduct dreading the abyss of humiliation yawning below.

6

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை :

இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

இல்லறவியல் அதி—15. பிறனில் விழையாமை  
33

எல்லோரும் ஒழுக்கத்தால் சிறப்பை அடைவார்கள் ; அவ்வொழுக்கத்தினின்றும் தவறுதலாலே, தாம் அடையத்தகாத பழியையும் அடைவர்.

All honour to the shining host of men of noble conduct, but dreadful ignominy to the fallen.

7

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் :  
தீயொழுக்கம்

என்றும் இமும்பை தரும்.

ஒருவனுக்கு நல்லொழுக்கம், இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரும் : தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பத்தையே கொடுக்கும்.

Right conduct is the seed of virtue ; but an evil one

139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய  
வழுக்கியும் வாயாற் சொல்லல்.

மறந்தும் தீய சொற்களைத் தம்வாயாற் சொல்லுந்  
தொழில்கள் ஒழுக்க முடையவர்க்கு முடியா.

Even in the unguarded moments of their lives,  
never do evil words slip out of the tongues of men of  
unblemished conduct. 9

140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்  
கல்லார் அறிவிலா தார்.

உலக நடைக்கேற்ப, உயர்ந்தோர் ஒழுகிய வழியை  
யறிந்து அதில் நடவாதவர், பலநூல்களையும் நன்றாய்க்  
கற்றறிந்த போதிலும் அறிவில்லாதவரே.

Of what avail is the vast learning of a man, if he  
does not dwell in harmony with the world.

## 10 அதிகாரம்—15

பிறனில் விழையாமை

NOT COVETING ANOTHER'S WIFE

காம மயக்கத்தினாலே பிறன்மனையானே விரும்பாமை.

141. பிறன் பொருளாள் பெட்டொழுகும்

பேதைமைஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

பிறர் மனைவியை விரும்புதற்குக் காரணமான

பேதைமை உலகத்தில் அறநூலையும், பொருள் நூலையும்  
ஆராய்ந் தறிந்தவரிடத்திலே இல்லை.

5

34

திருக்குறள்

அறம்

A man alive to the glory of wealth and virtue  
commits not the folly of dangling after a woman, who, by  
the right of wedlock, is the joy of another.

1

142. அறன்கடை நின்றருள் எல்லாம்

பிறன்கடை

நின்றூரிற் பேதையார் இல்.

காமம் காரணமாகப் பாவ வழியில் செல்வார்

எல்லாருள்ளும் பிறன்

மனைவியை விரும்பி, அவனது வீட்டு வாயிலிற் சென்று

நிற்பாரைப் போல

அறிவீனர் இல்லை.

Among the fallen, there is no greater fool than

he that creeps to a

neighbour's door with a lustful heart.

143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற

தெளிந்தாரின்

தீமை புரிந்தொழுகு வார்.

சந்தேகம் கொள்ளாமல் தம்மை நல்லவரென்று

நம்பினவரது மனைவி

யினிடத்தில், காமம் காரணமாகத் தீமை செய்பவர்

உயிருடையவரா யிருந்

தாலும், (அறம் பொருள் இன்பங்களை யடையாமையால்)

அவர் இறந்தவ

ராகவே எண்ணப்படுவார்.

Dead, though alive, is the soul of a villain that

invades the home

of a confiding friend.

3

144. எனைத்துணைய ராயினும் என்றும்

தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.

காம மயக்கத்தினால் தம் பிழையைத் தினையளவும் (சிறிதும்) அறிந்து

கொள்ளாமல் பிறன் மனைவியை விரும்பியடைதல், எவ்வளவு பெருமை

யுடையவராயினும் ஒருவர்க்கு இழிவை யன்றி

வேறெதைத் தரும்?

What avails the pomp of the greatness of a man

of renown, if he commits adultery, not a whit mindful  
him ?

of the infamy in store for

4

145. எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ்

ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

இவனை யடைதல் எளிதென்று கருதி, பின்விளையும் தீமையை நினை  
யாமல் பிறன் மனையாளிடம் வரம்பு கடந்து செல்பவன், என்றும் அழியாத  
குடிப் பழிப்பினை அடைவான்.

A scorn for ages is a heartless villain who in  
intrigues with a married woman.

his conquests' ease

5

இல்லறவியல் அதி—15. பிறனில் விழையாமை

35

146. பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு  
தீக்குணங்களும், நெறி கடந்து பிறன் மனையின்கண்  
செல்பவனிடத்தினின்றும் ஒருபோதும் நீங்கா வாம்.

Hatred, sin, dread, and infamy ever dog the



6

147. அறனியலான் இல்வாழ்வான் என்பான்  
பிறனியலான்

பெண்மை நயவா தவன்.

அறமாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படு பவன், பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பினிடத்தே நிற்பவளது பெண் தன்மையை விரும்பாதவனே.

He is a virtuous householder that lusts not after a woman who belongs to another.

7

148. பிறன்மனை நோக்காத போண்மை  
சான்றோர்க்கு

அறனொன்றே ஆன்ற ஒழுக்கு.

பிறன் மனைவியை மனத்திலும் நினையாத பெரிய ஆண் தன்மையானது, அறிவால் நிறைந்தோர்க்கு அறமும் ஆகும்; நிறைந்த ஒழுக்கமுமாம்.

The heroic manhood that turns away from the charms of the wife of another is not mere virtue; it is the very soul of perfection. 8

149. நலக்குரியார் யாரெனின் நாமரீர் வைப்பில்  
பிறற்குரியாள் தோள் தோயா தார்.

அச்சந்தருந் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகத்தில் எல்லா நன்மைகளையும் பெறுதற்கு உரியவர் யாரென்றால்,

பிறனுக்கு உரிமையானவளது தோள்களை விரும்பி  
யடையாதவர்களே.

All the good things of the earth encircled by the  
dread sea, verily belong unto the noble one who clasps  
not the arms of the spouse of his neighbour.

9

150. அறன்வரையான் அல்ல செயினும்  
பிறன்வரையான்

பெண்மை நயவாமை நன்று.

ஒருவன், அறத்தைத் தனக்குரியதாகக்  
கொள்ளாதவனாகிப் பாவங்களுையே செய்தாலும், பிறன்  
எல்லையிலே நிற்பவளது பெண் தன்மையை விரும்பாத  
நற்குணம் உண்டாயின் அது நல்லது.

In the teeth of every other sin and transgression of  
virtue, it were well for the soul, if it is free from the taint

of adultery.

10 அதிகாரம்—16

பொறையுடைமை

FORBEARANCE

காரணம் பற்றியாவது, அறியாமையினாலாவது  
ஒருவன், தமக்குத் தீங்கு செய்த வழி, தாமும் அவனுக்குப்  
பதில் தீங்கு செய்யாது அதனைப் பொறுத்துக் கொள்ளுதல்.

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்

தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னைத் தோண்டுவோரை வீழாமல்

தாங்கிக்கொள்கின்ற பூமிபோலத்

தம்மை அ வமதிப்பவ றரப் பிரதி செய்யா ம ல்

பொறுத்துக் கொள்ளுதல்

தலைமையான தருமம் ஆகும்.

Behold the earth holding in her lap the very man  
who delves deep

into her ; even so do the great bear with those who  
revile them ; for

is not forbearance the kingliest of virtues ?

1

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைத் தானே

தண்டிக்கக்கூடிய

நிலையிலிருந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்ளக்  
கடவன் ; அதனைக் குற்றமாகக் கொள்ளாமல் அப்பொழுதே  
மறந்து விடுவனாயின் அது அப் பொறுமையினும் மிகச்  
சிற்றந்ததாகும்.

To forgive an insult out of strength is noble ;  
nobler still is to for- get it.

153. இன்மையுள் இன்மை விருந்தொரால்:

வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது,  
நீக்குதலே. அது

விருந்தினரை உபசரியாமல்

தீங்கு செய்தவரது

போல வலிமையுள் வலியையாவது, அறியாமையினாலே  
குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல்.

There is a poverty within poverty ; it is the  
poverty of the soul that shuts its doors against a  
stranger. There is a strength within  
strength ; it is the strength of those who forgive the  
rant.

folly of the igno-

3

154.

நிறையுடைமை நீங்காமை வேண்டின்  
போற்றி ஒழுகப் படும்.

பொறையுடைமை

இல்லறவியல்

அதி—16. பொறையுடைமை

எல்லா நற்குணங்களிலும் நிறைந்திருத்தலைத் தன்னிடத்தினின்று நீங்காதிருக்க ஒருவன் வீரும்பினால், அவன் தன்னிடமுள்ள பொறுமையை நீங்காமல் காத்துக் கொள்ளவேண்டும்.

It is the unbending spirit of patience that guards the soul of our being.

4

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பார்  
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

பிறர், தமக்குத் தீங்கு செய்தவிடத்து அதனைப் பொறுத்துக் கொள்ளாமல், அவரைத் தண்டித்தவரை அறிவுடையோர் ஒரு பொருளாக மனத்துள் கொள்ளமாட்டார்கள்; அதனைப் பொறுத்தவரைத் தமது நிறைகுணத்தால் பொன்னைப் போலக் கருதிப் பாதுகாத்துக் கொள்வார்கள்.

Mere chaff among men are the unforgiving; but pure gold is the soul that harbours no thoughts of revenge.

5

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்:  
பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.

தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தவர்க்கு உண்டாவது, அவ்வொருநாளை இன்பமே; அதனைப் பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்

அளவும் புகழ் உண்டாகி நிலைத்து நிற்கும்.

The joy of the lust of revenge is for a day ;  
but glory eternal to  
the man who has the patience of the gods on high.

6

157. திறனல்ல தற்பிறர் செய்யினும்  
நோநொந்(து)

அறனல்ல செய்யாமை நன்று.

செய்யத் தகாத கொடியவற்றைத் தன்னிடத்துப்  
பிறர் செய்தாலும்,

அவர்க்கு அதனால் நேரிடும் துன்பத்துக்காகத் தான்  
வருந்தி, அறமல்லாத

செயல்களை அவரிடத்துச் செய்யாதிருத்தலே நன்று.

Avenge not the wrongs ever so great for the  
well-being of your

soul ; but bless them that curse you ; for  
they know not what they do.

7

158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத்  
தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

மனச் செருக்கினால் தம்மிடத்துத் தீமை  
செய்தவரை, அறிவுடை

யோர், தமது பொறுமையினாலே வென்றுவிடக் கடவர்.

Conquer by the nobility of your being those who  
have taunted  
you in their insolent pride.

8

38

திருக்குறள்

அறம்

159. துறந்தாரின் தூய்மை யுடையர்

இறந்தார்வாய்

இன் னாச் சொல் நோற்கிற் பவர்.

நெறிகடந்தவரது வாயினின்று தோன்றுவனவாய்  
வெறுக்கப்படும்

திய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்,

இல்வாழ்க்கையிலே இருந்தும்,

துறவிகளைப் போலப் பரிசுத்த குணத்தை யுடையவராவர்.

Even holier than the ascetics are those that bear  
with the slanderous  
tongue of their detractors.

9

160. உண்ணாது நோற்பார் பெரியர்:

பிறர்சொல்லும்

இன் னாச் சொல் நோற்பாரிற் பின்.

விரதங்களினாலே உணவைக் துறந்துவிட்டுத்

தம்மை அடைந்த பசி

நோயைப் பொறுத்துக் கொள்பவர் எல்லாரினும்  
பெரியராவர்; அப்பெரிய  
வரும் பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுப்பவர்க்குப்  
பின்னாவர்.

Great is the sage in his sack cloth and ashes ;  
greater still is the  
patient heart that forgives the calumny of men.

10

அதிகாரம்—17

அழுக்காறாமை

NON-ENVYING

பிறர் செல்வ முதலானவை கண்டவிடத்து  
பொறாமைப் படாமை.

161. ஒழுக்காறாகக் கொள்க ஒருவன் தன்  
நெஞ்சத்(து)

அழுக்கா(று) இலாத இயல்பு.

ஒருவன், தன் மனத்தின்கண்

பொறாமையின்மையாகிய நல்லியல்பி னேயே தனக்குரிய  
ஒழுக்க நெறியாகக் கொள்ளக் கடவன்.

Be on your guard against creeping envious  
thoughts ; verily free- dom from envy is one of the laws  
of your moral being.

1

162. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார்  
மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.



யாவரிடத்திலும் பொருமையில்லாமையாகிய  
நற்குணத்தை ஒருவன் அடையப் பெற்றால், அவன் பெறும்  
மேலான பேறுகளுள் அதற்கு சமானமானது வேறில்லை.

What blessing is greater on earth than freedom  
from envy ? 2

163. அறணுக்கம் வேண்டாதான் என்பான்  
பிறணுக்கம்  
பேண(து) அழுக்கீறுப் பான்.

இல்லறவியல் அதி—17. அழுக்காறமை

39

மறுமைக்கு அறமும் இம்மைக்குச் செல்வமும்  
தனக்கு வேண்டாம்  
என்று கருதுபவனே பிறர் செல்வத்தைக் கண்டு  
மகிழாமல் பொருமைப்  
படுவான்.

Can an envious heart ever dream of honour or  
wealth ? 3

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார்  
இழுக்காற்றின்  
ஏதம் படுபாக்கு அறிந்து.

தீய வழியால் தமக்கு இருமையினும் துன்பம்

வருதலை அறிந்தே,

பொருமை காரணமாகத் தீய காரியங்களைச் செய்யார்  
அறிவுடையார்.

The wise commit not evil out of envy ; for envy  
is the deadliest  
of sins.

4

165. அழுக்கா றுடையார்க்கு) அதுசாலும்  
ஒன்றார்  
வழுக்கியும் கேடன் பது.

பஞ்  
பொருமை ஒன்றே பகைவர் செய்யும் கேட்டிற்கு அதிகமாகத் துண்  
செய்யும்; ஆதலால் பொருமையுடையவர் அழிவதற்குப் பகைவர்  
வேண்டிவதில்லை; அதுவே போதும்.

Envy is in itself a dread enemy to undo the soul.

5

166. கோடுப்ப(து) அழுக்கற்றுப்பான் சுற்றம்  
உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.

ஈவதை விலக்கும் தூர்க்குணமாகிய

பொருமையுடையவனது சுற்றம், உடையும் உணவும்  
இல்லாமல் அழியும்.

Be not envious of the charities done unto others,

lest your children should be sent adrift, shivering and starving, on the world. 6

167. அவ்வித் தழுக்கா றுடையானைச்

செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பிறர் செல்வத்தைக் கண்டு பொருமைப்

படுபவனிடத்துத் திருமகள் தானும் பொருமை கொண்டு,  
அவனைத் தனது தமக்கையாகிய மூதேவிக் குக் காட்டிவிட்டு  
நீங்குவாள்.

Not wealth but poverty awaits the doors of the  
envious. 7

168. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்  
தீயுழி உய்த்து விடும்.

அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி,  
தன்னை யுடைய வனை இம்மையில் செல்வத்தைக்  
விடும்.

கெடுத்து, வறுமையில் நரகத்தில் செலுத்தி

அறம் தீருக்துள்

40

திருக்குறள்

அறம்

It is envy that paves the way to a man's

ruin and plunges him  
into the fires of hell.

8

169. அவ்வியம் நெஞ்சத்தான்  
ஆக்கமும் செவ்வியான்  
கேடும் நினைக்கப் படும்.

பொருமையால் மனக் கோணலை யு  
டையவனிடத்துச் செல்வமும்,  
அஃதில்லாத நற்குண முடையவனிடத்து வறுமையும்  
இருக்கக் கண்டால்,  
அதற்குக் காரணம் பழவினை யென்றே ஆராய்ந்து  
அறியவேண்டும்.

The riches of the envious and the poverty of the  
righteous passeth  
one's understanding.

9

170. அழுக்கற்(று) அகன்றாரும் இல்லை:  
அஃதிலார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.  
பொருமைப்பட்டு அதனால் பெருமையடைந்தாரும்  
இல்லை ; பொரு  
மைப் படாதவர் பெருக்கத்தினின்று நீங்கினதும் இல்லை.  
Glory is not for the envious ; nor a fall to

those free from envy.

10

அதிகாரம்—18

வேங்காமை  
NON-COVETING

பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள

நினையாமை.

171. நடுவின்றி நன்பொருள் வெஃகின்

குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

பிறர் பொருளைக் கொள்ளுதல் தமக்கு அறமல்ல வென்னும் நடுவி  
நினைமை யில்லாமல் ஒருவன், பிறரது நல்ல பொருளைக் கவர் விரும்பினால்,  
அவ்விரும்பம் அவனது குடியைக் கெடுத்துப் பலவித குற்றங்களையும் அப்  
பொழுதே கொடுக்கும்.

Behold the man who strays  
covets with an evil heart another

away from a righteous course and  
man's well-earned riches; he falls  
a prey to endless evils and spoils his home.

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்  
நடுவன்மை நாணுபவர்.

பக்பாத்மா யிருப்பதற்குப்  
அதனால் பயனடைய விரும்பிப்

பயப்படுபவர், பிறர் பொருளை அபகரித்து  
பழித்தற்குரிய செயல்களைச் செய்யமாட்  
டாராகள்.

Through lust of gain they covet not who blush at  
an unjust act. 2

இல்லறவியல் அதி—18. வெஃகாமை  
41

173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே  
மற்றின்பம் வேண்டு பவர்.

அறத்தினால் உண்டாகும் நிலையான இன்பத்தை  
விரும்புவவர், பிறர்  
இடத்தினின்று அபகரிக்கப்பட்ட பொருளினாலே நி  
லையில்லாத அற்ப  
வின்பத்தை யடைய விரும்பித் தீய செயல்களை  
அவரிடத்தே செய்யமாட்  
டார்கள்.

They commit not evil for the trifling joys of the  
earth who aspire  
to the kingdom of heaven:

174. இலமென்று வெஃகுதல் செய்பார்  
புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களையும் வென்ற, குற்றமில்லாத  
அறிவையுடையவர்கள்,

தாம் வறிஞர் என்று நினைத்து, அது தீர்தற்பொருட்டுப்  
பிறர் பொருளை

அபகரிக்க விரும்பார்.

Out of poverty they lust not after another's  
possessions who have  
a God-like vision born of the conquest of the senses.

4

175. அஃகி அகன்ற அறிவுஎன்னும்  
யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

பிறர் பொருளை அபகரித்தல் காரணமாக  
யாவரிடத்திலும் அறிவில்

லாத செயல்களை அறிஞர் செய்வாராயின், அவர் எல்லா  
கூல்களையும் நுட்ப

மாய் ஆராய்ந்து பெற்ற விரிந்த அறிவினால் உண்டாம்  
பயன் யாது?

Of what avail is a subtle mind that has drunk  
deep of the fountain of knowledge, if it slips into shameless acts  
through blind coveting

of another's possessions ?

5

176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்  
பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

அருளாகிய அறத்தை விரும்பி இல்லற வழியில்  
நிற்பவன், பிறர்

பொருளை விரும்பி அதனால் வரும் குற்றமான வழியில்  
செல்ல எண்ணுவா

றாயின், அவ்விரண்டு அறங்களையும் ஒருங்கே இழந்து  
கெடுவான்.

Behold the man who walks in virtue hungering  
for grace; he too  
shall perish if he plots against another through  
covetousness.

6

177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்  
வினாவயின்

மாண்டற்(கு) அரிதாம் பயன்.

பிறர் பொருளை விரும்பி அதனால் அடையும்  
செல்வத்தை ஒருவன்

விரும்பாதிருக்கக் கடவன்; பின்  
அனுபவிக்கப்படும்போது அச்செல்வம்



42

திருக்குறள்

அறம்

Desire not another man's possession ; for  
no good comes of ill-

gotten wealth.

7

178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்  
வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

குறையுந் தன்மையை யுடைய செல்வம்,  
குறையாது இருத்தற்குக்

காரணம் எதுவென்று ஒருநன் ஆராயின், அது பிறன்  
கைப்பொருளைத்

தான் அடைய விரும்பாமையே ஆகும்.

Behold the man who is free from covetousness ;  
he knows not the  
instability of fortune.

8

179. அறன் உறிந்து வெஃகா அறிவுடையார்ச்

சேரும்

திறனறிந்(து) ஆங்கே திரு.

இது அறனென்றறிந்து பிறர் பொருளை  
விரும்பாத அறிவுடையா

ரைத் திருமகள் தான் அடைதற்கு ஆரும் வழியை  
அறிந்து அவ்வழியாலே

சென்று சேர்வாள்.

Only on him does fortune smile who, schooled  
in virtue, guards

his soul against covetousness.

9

180. இறலீனும் எண்ணுது வெஃகின்:  
விறலீனும்

வேண்டாமெ யென்னும் செருக்கு.

ஒருவன், பின்விளையும் கெடுதியை நீனையாமல்,  
பிறர் பொருளை விரும்

புரானாயின், அவ்விருப்பம் அவனுக்கு அழிவையே தரும்  
; வெஃகாமை

யென்னும் செருக்கு அவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்.

The blind greed of a man spells his ruin ; but the  
soul that is free

from it, triumphs over all that wallows in the swamps  
of desires. 10

புறங் கூறமை

REFRAINING FROM BACK-BITING

காணாத இடத்தே பிரரை இகழ்ந்து

பேசாமை.

181. அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்  
புறன்கூறான் என்றல் இனிது.

ஒருவன், அறனென்று வாயினாலும் சொல்லாது  
பாவங்களைச் செய்வா னாயினும், 'இவன் பிறனைப்  
புறன்கூற மாட்டான்' என்று உலகத்தாரால்  
சொல்லப்படுதல் நன்று.

Behold the man who is guilty of every other evil  
and knows not righteousness; it were well, if it be  
said of him that he back-bites not.

1

இல்லறவியல்

அதி—19. புறங் கூறமை

43

182. அறனழிஇ அல்லவை செய்தலின் தீதே

புறநாழி இ பொய்த்து நகை.

தருமம் என்பது ஒன்றில்லை என்று அழித்துப்  
பேசுவதுமன்றி,

பாவங்களைச் செய்வதைக் காட்டிலும், ஒருவனைக்  
காணாஇடத்து இகழ்ந்

துரைத்து, கண்ட இடத்து அவனோடு பொய்யுரை கூறி  
யகிழ்தல் தீதே

யாரும்.

More hideous than the heart of a sinner is the  
deceitful smile of a

slanderer.

2

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற்  
சாதல்

அறங்கூறும் ஆக்கம் தரும்.

ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி,  
கண்டபோது அவனைப்

புகழ்ந்து ஒருவன் உயிர் வாழ்வதைக் காட்டிலும்,  
அவ்வாறு செய்யாமல்

இறத்தல் அவனுக்கு அறநூல்களில் கூறப்பட்ட பயனைத்  
தரும்.

Prefer death to a life of deceit and slander ; it is  
the only course.

open unto you for the welfare of your soul.

3.

184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும்  
சொல்லற்க

முன்னின்று பின்னைக்காச் சொல்.

ஒருவனை எதிரில் நன்று தாகழிணிய மில்லாது இ  
கழ்த்து பேசினாலும்

பேசலாம்; அவனைப் புறத்தில் பழித்துப் பேசாமை  
நன்று.

Talk your bitterest to one's face, but back-bite  
not; for slander is  
the source of all evils.

4.

185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் நன்மை  
புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்.

புறங்கூறுபவன், அறத்தைத் தன் வாயினால்  
நன்றென்று சொன்னா

லும், அது உண்மையன்று என்பது அவன்  
புறங்கூறுதற்குக் காரணமான

மனத்தின் இழிவினாலேயே அறியப்படும்.

Back-biting betrays the littleness of a  
sweet-tongued slanderer. 5

186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்  
திறன்தெரிந்து கூறப் பகம்.

பிறனைப் புறத்தில் பழிகூறுவான், தனது  
பழிகளில் கேட்டவுடனே

மனம் வருந்தி இறக்கத்தக்க பழிகள்  
தொந்தெதேக்கப்பட்டுத் தனைக்கேதி

ரில் அவனால் சொல்லப்படுவான்.

Beware of slandering lest your faults should  
be exposed to the  
scorn of the world.

6

44

திருக்குறள்

அறம்

187.

பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

பலரும் மகிழும்படி இனிய சொற்களைக் கூறி, நட்புக் கொள்ளாதலைத்  
தமக்கு உறுதியென அறியாதவர்; ஒற்றுமைகெடப் பிரியும்படி புறங்கூறித்  
தமது சுற்றத்தாரையும் பிரியும்படி செய்வர்.

Behold the vile slanderer who sows the seeds of discord among  
men; he knows not the sweet joys of friendship.

7

188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்.

என்னகொல் ஏதிலார் மாட்டு.

தம்மொடு செருங்கிய கப்பினரது குற்றத்தையும், அவர்க்குப் புறத்தே  
பலர் அறியத்தூற்றும் தன்மையுடையவர் அயலாரது குற்றத்தைத் தூற்  
ரூது இருப்பரோ ?

Will a slanderer that proclaims to the world the  
faults of his kith

and kin ever spare the enemy ?

8

189. அறன்றோக்கி ஆற்றுங்கொல் வையம்  
புறனோக்கிப்

புன்சொல் உரைப்பான் பெரறை.

பிறர் தன்னவிட்டு நீங்கினதைக் கண்டு,  
அவரைப் பழிப்பவனது

உடற்பாரத்தை நிலம், 'கொடிய பாரத்தைப்  
பொறுத்தலே தனக்குத் தரு

மம்' என்று நினைத்து, பொறுத்துக்கொண்டிருக்கிறது  
போலும்!

Is it out of infinite grace that mother earth bears  
on her bosom the

tread of a slanderer ?

9

190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் க  
ரண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

அயலார் தம்மைப் புறங்கூறின் தாம் அவரிடத்துக்  
குற்றங்காணுதல்

போலப் புறங்கூறுதலாகிய தமது குற்றத்தையும்  
ஆராய்ந்து அறிய வல்லரா  
யின், அவரது நிலைபெற்ற உயிர்க்குத் துன்பம் எவ்வாறு  
வரும்.

Do ever evils befall a heart that judges not lest  
it should be jud-  
ged ?

10

அதிகாரம்—20

பயனில சொல்லாமை

REFRAINING FROM IDLE TALK

தமக்கும் பிறர்க்கும், அறம்பொருள் இன்பமாகிய  
பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை.

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்  
எல்லாரும் எள்ளப் படும்.

அறிவுடையோர் பலரும் கேட்டு வெறுக்கும்படி  
பயனில்லாத சொற்களைச் சொல்பவன், எல்லாராலும்  
இகழப்படுவான்.



Despised among men is one who indulges in idle talk to the disgust of all.

1

192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில  
நட்டார்கண் செய்தலிற் றீது.

அறிஞர் பலர் முன்னே பயனில்லாத சொற்களை  
ஒருவன் சொல்லு தல்; தன் நண்பரிடத்தில் வெறுக்கத்தக்க  
செயல்களைச் செய்தலினும் தீய தாம்.

More repugnant than unkind acts to friends is the  
vain boast of a fool.

2

193. நயனிலன் என்பது சொல்லும் பயனில  
பாரித் துரைக்கும் உரை.

பயனில்லாத பொருள்களை விரித்துரைக்கும்  
ஒருவனது சொல்லே, அவன் நீதியில்லாதவன் என்பதை  
அறிவிக்கும்.

Useless words are but the froth of an empty vessel.

3

194. நயன்சாரா நன்மையின் நீங்கும்

பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து.

பயனற்றனவாய் குணமில்லாத சொற்களை யொருவன்,  
 பலரிடத்திலும் சொல்லுவானாயின், அச்சொற்கள்,  
 அவர்களால் அநீதியெனக் கருதப்படுவது மன்றி, அவனை  
 நற்குணங்களினின்று நீங்கவும் செய்யும்.

Neither grace, nor pleasure, nor profit is there  
 for a soul that

utters vain words in an assembly of the learned.

4

195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில்  
 நீர்மை யுடையார் சொலின்.

பயனில்லாத சொற்களை நற்குணமுடையோர்  
 சொல்வாராயின், அவர்

களது மேன்மையும் அதனால் வரும் நன்கு மதிப்பும்  
 உடனே நீங்கும்.

46

திருக்குறள்

அறம்

Shorn of their honour and respect do even the  
 great become if

they yield to futile talk.

5

196. பயனில்சொல் பாராட்டு வாளை மக  
ன்னளல்

மக்கட் பதடி யெனல்.

பயனில்லாத சொற்களைப் பலதரமும்  
சொல்லுவனை, மனித வர்க்

கத்துள் சேர்ந்தவனென்று சொல்லாதே ; அவனை மனித  
வர்க்கத்துள் பத

ரென்று சொல்லுக.

A lover of profitless words is but chaff among  
men.

6

197. நயனில சொல்லினும் சொல்லுக  
சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

அறிவுடையோர், நீதியொடு பொருந்தாத  
சொற்களைச் சொன்னாலுஞ்

சொல்லலாம்; பயனில்லாத சொற்களைச்  
சொல்லாதிருத்தல் நன்று.

Let the wise burst into harsh words ; but  
let them beware of a  
bootless speech.

7

198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்  
பெரும்பயன் இல்லாத சொல்.

வீடு பேறு முதலிய அறிதற்கரிய பயனை ஆராயும்

அறிஞர், மிக்க

பயனில்லாத சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

Do the heavenward thoughts of a great soul  
ever descend to a  
light and trivial discourse ?

8

199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்  
மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

மயக்கத்தினின்றும் சீவ்கிய பரிசுத்தமான உண்மை  
அறிவினையுடைய

வர், பயனில்லாத சொற்களை மறந்தும் சொ  
ல்லமாட்டார்கள்.

Rarely do the wise who are full of the pure  
light of wisdom fall  
into trivial talk even in their thoughtless mood.

9

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய  
: சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

ஒருவன் ஏதேனும் ஒன்றைச் சொல்ல விரும்பின்  
பயனுடைய சொல்

வேயே சொல்லக்கடவன்; பயனில்லாத சொற்களைச்  
சிறிதும் சொல்லா

திருக்கக் கடவன்.

Let words of wisdom adorn your lips, but  
refrain from vain and  
fruitless speech.

10

---

அதிகாரம்—21

தீவினையச்சம்

DREAD OF EVIL DEEDS

பாவத்தைத் தரும்படியான கொடுத்தொழில்களைச்  
செய்தற்கு அஞ்சு  
தல்.

201. தீவினையார் அஞ்சார் : விழுமியார்  
அஞ்சுவர் :

தீவினை யென்னுஞ் செருக்கு.

தீவினை யென்று சொல்லப்படும் மயக்கத்தைக்  
குறித்து, முன் செய்த

தீவினை யுடையோர் பயப்படார் : அது இல்லாத மேலோர்  
பயப்படுவர்.

Hardened into sin, the wicked fear not the dark  
forces of evil; but  
the noble flee away from them.

202. தீயவை தீய பயத்தலால் தீயவை  
தீயினும் அஞ்சப் படும்.

தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும்  
தீவினைகள், பின் அஃது

ஒழியத் துன்பமே தருதலால், அப்படிப்பட்ட தீவினைகளை  
யொருவன் தீயி

னும் அதிகமாக அஞ்ச வேண்டும்.

Evil breeds evil ; therefore is it dreaded more  
than scorching  
fires.

2

203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய  
செறுவார்க்கும் செய்யா விடல்

தமது பகைவரிடத்திலும் தீவினைகளைச் செய்யாமல்  
விடுதல், தமக்கு

உறுதி பயக்கும் அறிவுகள் எல்லாவற்றுள்ளும்  
மேலான அறிவென்று

நற்குண முடையோர் சொல்லுவர்.

It is the height of wisdom to resist not evil.

3

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க : சூழின்  
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

ஒருவன், பிறனுக்குக் கெடுதியைத் தரும்  
தீத்தொழிலை மறந்தும்

எண்ணுதிருக்கக் கடவான் ; எண்ணுவானாயின்,  
அவனுக்குத் தீங்கு செய்யத்

தரும் தேவதை உடனே நினைக்கும்.

Design not the ruin of another in an unwary  
moment, lest the god

of justice should compass your own.

4

205. இலனென்று தீயவை செய்யற்கி:

செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து,

48

அறம்

திருக்குறள்

வாகவன். தான் வறியவன் என்று எண்ணி, வறுமை  
தீர்தற் பொருட் டித் தீவினைகளைப் பிறர்க்குச் செய்யா  
தொழிக ; செய்வானாயின் பிறவி தோறும் வறுமையை  
புடையவனாவான்.

Let poverty be no plea for committing evil, for  
evil deeds make you poorer still.

206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க :

தன்னை அடல்வேண்டா தான்.

பலவகைத் துன்பங்களைச் செய்யும் பாவங்கள்  
தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும்பாதவன், தீய  
தன்மையையுடைய வினைகளைத் தான் பிறரிடத்தில்  
செய்யாதிருக்கக் கடவன்.

Commit not evil, lest your own doors should be  
darkened by it. 6

207. எனைப்பகை உற்றாரும் உய்வார்: வினைப்பகை  
வீயாது பின்சென்(று) ஆடும்.

எவ்வளவு பெரிய பகையை யுடையவரும்  
அப்பகையினின்று ஒருவாற் றால் தப்புவார்: அவ்வாறன்றி,  
தீவினையாகிய பகையோ ஒருவனை விடாது பின்தொடர்ந்து  
சென்று கொல்லும்.

There is a way of escape from the wrath of  
every other foe; but the evil deeds of a  
wicked man relentlessly pursue him down to utter ruin.

7

208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை  
வீயா(து) அடியறைந் தற்று.

பிறர்க்குத் தீவினைகளைச் செய்த வர்கள், தாம் கெடுதல்



எவ்வாறெனின், ஒருவனது நிழல், அவன் எவ்வளவு தூரம் சென்றாலும் அவனை விடாமல் தானும் வந்து, அவன் அடிக்கீழ்த் தங்குகல் தவறாதது போலாம்.

Like a shadow do evils dog the steps of an injurer.

8

209. தன்னைத்தான் காதலன் ஆயின்

எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.

ஒருவன், தனக்குச் சிறிதும் துன்பம் வராமல் இன்பமே வந்தடைய விரும்புவானாயின், பிறர்க்குச் சிறிதும் தீமை செய்யாமல் இருக்கக் கடவன்.

For the well-being of your self, which you hold so dear, raise not your guilty arm against another.

9

210. அருங்கேடென்பது

அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

இல்லறவியல்

அதி—22. ஒப்புரவறிதல்

49

ஒருவன், நன்னெறியினின்று விலகி, பிறர்மாட்டுத் தீயவினை செய்யானாயின், அவனை அரிதாகிய கேட்டையுடையவன் என்று அறிக. (தீவினை செய்யானாயின் அவனுக்குக் கேடு வருதல் அரிதாம்.)

He rests secure from the ills of life who does not

stray away from

the straight path to stain his hands with wicked deeds.

10

அதிகாரம்—22

ஒப்புரவறிதல்  
BENEVOLENCE.

உலகத்திலுள்ள மாந்தரது நடத்தையின் இயற்கையை  
அறிந்து நடத்தல்.

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு  
மாரிமாட்(6)

என்றாற்றுங் கொல்லோ உலகு.

உயிர்கள், தமக்கு நீரை உதவுகின்ற மேகங்களுக்கு  
என்ன பிரதியுபகாரம் செய்கின்றன? ஒன்றுஞ்  
செய்வதில்லை. ஆதலால், அம் மேகங்களைப் போன்ற  
பெரியார் செய்யும் உதவிகளும் பிரதியுபகாரத்தை யெதிர்  
பார்ப்பனவல்ல.

The spirit of benevolence looks for no return ; what  
do men give back to the clouds that  
delight the earth with their gentle refreshing showers ?

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம்  
தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

தகுதியுடையவருக்கு (யோக்கியர்க்கு) உதவுவது ஆனால்,  
தாம், முயன்று தேடிய பொருளெல்லாம் தக்கார்க்கு ஒப்புரவு  
செய்தற் போருட்டே ஆம்.

Only for the benefit  
of humanity do the noble gather wealth in the  
sweat of their brow.

2

213. புத்தே ஞாலகத்தும் ஈண்டும் பெறலரிதே  
ஒப்புரவின் நல்ல பிற.

ஒருவனுக்குத் தேவருலகத்திலும் இவ்வலகத்திலும்  
செய்தலைப் போல நன்மையைத் தரும் செயல் வேறில்லை.

பிறர்க்கு உதவி

be

A lovelier and a better thing than a benevolent  
seen either in the world of men or in the land of

heart can scarcely  
the gods. 3

214.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்  
செத்தாருள் வைக்கப் படும்.

•7

50

அறம்

திருக்குறள்

உலகநடை அறிந்து ஒழுகுபவனே  
உயிர்வாழ்பவன் ஆவான்; அவ்

வாறு நடவாதவன் இறந்தவருள் ஒருவனாகக்  
கருதப்படுவான்.

He alone breathes who is alive to the crying  
needs of the world ;

but " Oh death in life," the heart that is blind to them.

4

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்  
பேரறி வாளன் திரு.

உலக நடையை விரும்பிச் செய்யும்

போற்றிஞரிடத்துள்ள செல்வம்,

ஓர் ஊரிலுள்ளார் யாவராலும் உண்ணுதற்குரியதொரு  
நீர் நிலையினிடத்து

நீர் நிறைந்தாற் போலும்!

Behold how the waters lap on the lovely shores  
of a lake to the

delight of the villager : like unto it are the riches of  
the wise that

love all mankind.

5

**216.** பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்  
செல்வம்

நயனுடை யான்கண் படிந்.

செல்வமானது பிறர்க்கு உதவி செய்பவனிடத்தில்  
இருக்குமாறல்

அவ்வாறு இருப்பது ஓர் ஊர் நடுவில் பலர்க்கும்  
பயன்படும் மரம் ஒன்று

பழுத்தாற்போலும்.

The wealth of a generous being is like  
a shady tree that bends

low with the weight of its fruit in the heart of a  
hamlet.

6

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்  
பெருந்தகை யான்கண் படிண்.

ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடத்தே  
உண்டாகும் செல்வம்,

இலை, பூ, காய், முதலிய எல்லா வுறுப்புக்களாலும்  
ஒருவனுக்குப் பயனை

யளிக்கும் மரத்திற்குச் சமானமாகும்.

The possessions of a large and noble heart are  
like an unwhifling

tree which breathes out from every leaf a healing  
balm to all that

gather round it.

7

218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு) ஒல்கார்  
கடனறி காட்சி யவர்.

தாம் செய்யத் தருவனவற்றை அறிந்த  
இயற்கையறிவுடையவர், செல்

வம் குறைந்த காலத்தும் ஒப்புரவு செய்தற்குப்  
பின்னிடார்.

Men of stern sense of duty never fail in their offices of tenderness even when fortune is at her lowest ebb.

219. நயனுடையான் நல்கார்ந்தா னாதல் செயுநீர்  
செய்யா(து) அமைகலா வாறு.

இல்லறவியல்

அதி—23. ஈ கை

51

ஒப்புரவு செய்தலையுடையவனுக்கு எது வறுமையென்றால், 'தான் அனுபவிக்கும் பொருளில்லாமை அல்ல; தவறாமல் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய முடியவில்லையே' என்று வருந்தும் தன்மையே யாகும்.

The poverty of a generous soul is nothing but the sense of regret of its inability to extend the hand of fellowship in the hour of need. 9

220. ஒப்புரவி னால்வரும் கேடெனின்  
அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க(து) உடைத்து.

உலக நடையை யறிந்து ஒழுகுவதனால் ஒருவனுக்குப் பொருளழிவு நேரிடுமாயின், தன்னை விலையாகக் கொடுத்தாயினும் அவன் அப்பொருளழி

வைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

The ruin that springs from benevolence is a jewel of such rare device that it shall be purchased even by of slavery.

going into the very bonds

10

அதிகாரம்—23

. ஈ கை

CHARITY

வறுமையடைந்து யாசிப்பவர்க்கு இல்லை என்று சொல்லாமலும்,

பிரதியுபகாரத்தை விரும்பாமலும் கொடுத்தல்.

221. வறியார்க்கு(கு)ஒன் றீவதே ஈகை; மற்றெல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

ஒரு பொருளும் இல்லாதவர்க்கு அவர்

வேண்டியதொரு பொருளைக் கையாடபபுடத ஈகை யாகும்;

அவ்வாறல்லாத கடைகள்ளலலாம் ஒரு பிரயோசனத்தை எதிர்பார்த்துக்கொடுக்கும் தன்மையனவாம்.



Giving alms to the needy and the poor is charity ;  
but all other forms of gifts are in the spirit of barter.

1

222. நல்லா நெணினும் கொளஸ்தீது: மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

யாசித்தல், முத்தியுலகத்தை யடைதற்குரிய நல்வழி என்று சிலர் கூறினாலும் அது தீதேயாம்; ஈதல் மோஶத்தைக் கொடாது என்றாலும் அதுவே நல்லதாம். (ஏற்பதிகழ்ச்சி.)

To beg is heinous though it may lead to heaven ; to give  
is noble though heaven be denied you.

2

52

அறம்

திருக்குறள்

223. இலனென்னும் எவ்வம் உரையாமை

ஈதல்

குலனுடையான் கண்ணே உள.

யான் தரித்திரன் என்று, யாசிப்பவன் சொல்லும்  
இழிவைத் தான்

பிறரிடத்தில் சொல்லாமையும், அவ்விழிவான  
சொல்லாத தன்னிடத்தில்

சொன்னவர்க்குத் தவறாமல் கொடுத்தலும் ஆகிய  
இரண்டும் உயர்குடிப்

பிறந்தவரிடத்திலேயே உண்டாம்.

(‘இலனென்னும் எவ்வமுரையாமை’ என்னும்  
தொடர்க்கு இன்னும்

பலபொருள் கூறப்படும்.)

The noble beg not at other men's doors, crying "I have nought";

nor do they shut their gates against the indigent.

3

224. இன்ன திரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு.

இரப் பவர் , கொடுப்பவரிடம் தாம் வேண்டிய  
பொருளைப் பெற்று

முகமலர்ச்சி யடைதலைக் காணும் வரையில், கொடுப்பவர்  
வருந்துவர்.

To hear the tale of woe of a beggar is  
wretchedness itself; and

the bountiful heart knows no gladness until it sees  
the joy of content

sparkle in the eyes of the suppliant.

4

225. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்;

அப்பசியை

மாற்றுவார் ஆற்றலிற் பின்.

தவ வலிமையுடையவர்க்கு வலிமையாவது, தமக்கு  
உண்டான பசி

யைப் பொறுத்துக் கொள்ளுதல் ; அவ்வலிமையும்,  
அங்ஙனம் பொறுத்தற்  
கரிய பசியைத் தமது ஈகையினால் ஒழிப்பவரது  
வலிமைக்குப் பிற்பட்டதே  
யாம்.

The greatest conquest of a saint is his conquest  
over the pangs  
of hunger, but mightier than the saint is he who  
appeases the hunger  
of another.

5

226. அற்றார் அழிபசி தீர்த்தல்

அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் பழி.

இதுதான் சிறந்த தருமம் என்று எண்ணி,  
ஒருவன் வறியவரது

கொடும்பசியை நீக்கவேண்டும்; \* பொருளைப்

பெற்றவன் அப்பொருளைத்

தனக்குப் பயன்படும்படி சேர்த்துவைக்கும் இடம்  
அதுவே.

To relieve the consuming hunger of the abject

poor is itself

sufficient riches that you can proudly garner up for the safety of your soul.

6

இல்லறவியல்

அதி—23. ஈ கை

53

227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்  
தீப்பிணி தீண்டல் அரிது.

தான் தேடிய பொருளை எப்பொழுதும்

தன்னிடத்து வரும் வறிய

வர்க்குப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்ணும்

இயல்புடையவனைப்

பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் அணுகி

வருத்தாது.

Deadly hunger touches not him that always shares  
his bread with  
others.

7

228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்

தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர்.

தம்முடைய பொருளை ஈயாது வைத்துப், பின்பு

இழந்துபோகின்றவரா  
 இய அருளில்லாதவர், வறிஞர் முதலாயினர்க்கு  
 வேண்டியவற்றைக் கொடுத்து அவர்கள் மனமகிழ்வதைக்  
 கண்டு அருளுடையார் அடையும்  
 இன்பத்தினைத் தாம் கண்டறியார் போலும்.

Behold the unfeeling heart that greedily piles up  
 its wealth and  
 perishes in the dust; it knows not the sweet joy of  
 relieving the  
 wretchedness of the poor.

8  
 229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய  
 தாமே தமிழர் உணல்.

தேடிய பொருள் போதாதென்று கருதி  
 மேன்மேலும் சேர்க்க நினைத்து, வறியார்க்குக் கொடாமல்  
 தாமே தனியாக உண்ணுதல், பிறரிடத் துச் சென்று  
 யாசித்தலால் ஒருவன் உண் மையாக அடையும்  
 துன்பத்தினும் மிக்க துன்பத்தைத் தரும்.

Bitterer than the crumbs of bread gathered at  
 other men's doors is the frugal food of the miser eating  
 alone with his heart panting for wealth ever more.

9  
 230. சாதலின் இன்னாத தில்லை;

இனிது அது உம்

ஒருவனுக்கு மரணத்தைப் போலத் துன்பந்  
 தருவது வேறொன்று இல்லை; அப்படிப்பட்ட மரணமும்,  
 வறியார்க்கு ஒரு பொருளைக் கொடுக்க  
 முடியாதபோது, இன்பந் தருவதாகும். (பிறர்க்குக்  
 தினுந் கொடியதாம்.)  
 கொடாமை மரணந்

More poignant than death is the pang of a heart  
 that fails in the tender acts of charity.

10

அதிகாரம்—24

புகழ்

IN PRAISE OF GLORY

இல்வாழ்க்கை முதல் ஈகை ஈராகக்  
 தில் தவறாமல் நடந்தவார்க்கு இப்பிறப்பில்

கூறப்பட்ட இல்லற ஒழுக்கந்  
 அடையும் பயனாகி, இவ்வுலகில்  
 பரவி என்றும் அழியாமலிருக்கிற கீர்த்தி.

231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)

ஊதியம் இல்லை உயிர்க்கு.

மக்கள் உயிர்க்குப் பயன், புகழல்லது வேறொன்று  
இல்லை; ஆதலால்

ஒருவன் வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து  
அதனால் உண்டாகும் புகழோடும் வாழ்க.

Give unto the poor; live in glory; there is no  
greater gain on earth.

1

232. உரைப்பார் உரைப்பவை யெல்லாம்

இரப்பார்க்கு(கு) ஒன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.

உலகத்தில் ஒன்றை எடுத்துக் கூறபவர், உயர்வாகச்  
சொல்லும் சொல் லெல்லாம், வறுமையால் இரப்பவர்க்கு  
அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பவரிடத்து நிற்கும்  
புகழே யன்றி, வேறில்லை.

The theme of all ages is the one song  
of praise of the glory of  
those who help the needy and the poor.

2

233. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன்றில்.

தனக்கு ஒப்பற்றதாக உயர்ந்த புகழையன்றி

உலகத்தில் அழியாது நிற்பது வேறொன்றில்லை.

All things bloom and fade on earth; but the peerless renown of one stands for ever.

3

234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்  
போற்றாது புத்தேள் உலகு.

ஒருவன், இவ்வுலகில் அழியாது நிற்கும் புகழைப்  
பெறுவாறாயின், தேவலோகம் அவனையல்லது  
தன்னிடத்திலுள்ள ஞானிகளை விரும்பி நன்கு மதியாது.

In the abode of the gods, more honoured than the  
saints are those that have won lasting fame on earth.

4

இல்லறவியல் அதி—24. புகழ்

55

235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்  
வித்தகர்க்கு(கு) அல்லால் அரிது.

தமது கீர்த்தி விருத்தியடைதற்குக் காரணமான  
செல்வச் செலவும் கீர்த்தி நிலைத்திருக்கத் தாம் மரணம்



அடைதலும், நிலையில்லாத பொருள்களால் நிலையுள்ள பொருளை யடையும் திறமையுள்ளவர்க்கன்றி மற்றவர்க்கு அரிதாகும்.

Out of the ruins and death of their selves, it is only the wise that fashion out a name for themselves.

5

236. தோன்றிற் புகழொடு தோன்றுக;  
அஃதிலார்

தோன்றலிற் றேன்முமை நன்று.

மக்களாய்ப் பிறந்தால், புகழுக்குக் காரணமாகிய குணத்தொடு பிறக்க வேண்டும். அக்குணமில்லாதவர், மக்களாய்ப் பிறப்பதைவிட விலங்காய்ப் பிறத்தல் நல்லது.

Better to be born covered with glory on earth than never to be born at all.

6

237. புகழ்பட வாழாதார் தம்நோவார்; தம்மை  
இகழ்வாரை நோவ் தெவன்?

தமக்குப் புகழுண்டாகுப்படி வாழமாட்டாதவர், அதுபற்றித் தம்மைத் தாமே யிகழ்ந்து கொள்வதை விட்டுவிட்டுத் தம்மை யிகழும் பிறரை ஏன் வெறுக்க வேண்டும்.

Bemoan your own sloth that stands in your way to glory : why fret about the insults that others hurl at you ?

7

238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இ

சையென்னும்

எச்சம் பெறாது விழின்.

தமக்குப் பின் நிற்கும் புகழ் என்னும் சந்ததியைப்  
பெறவேண்டி யிருக்க அதனைப் பெறாவிட்டால், அதுவே  
உலகத்திலுள்ளவர்க்கெல்லாம் நிந்தையாகும் என்று  
அறிவுடையார் சொல்வர்.

Verily do the wise cry shame on those that leave no  
foot-prints on the sands of time, when there is glory to  
be sought and won in the world of men.

8

239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

புகழில்லாத உடம்பைச் சமந்த நிலம்,  
பழிப்பில்லாத வளப்பத்தை யுடைய வீளைவு குறையப்  
பெறும்.

56

திருக்குறள்

அறம்

The glory and the freshness of the earth shrivel  
into nothingness, before the unholy tread of an inglorious  
band of men.

9

240.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார்

இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

தம்மிடத்து வசை யுண்டாகாமல் வாழ்வாரே  
உயிர் வாழ்பவராவர்; தம்மிடத்துப் புகழ் உண்டாகாமல்  
வாழ்வாரே இறந்தவர்க்குச் சமானமாவர்.

Alive is the soul that is free from reproach : but  
dead is the heart that lives without a name.

10

இல்லறவியல் முற்றிற்று.

### 3. துறவறவியல்

இல்லறம் துறவறம் என முன்னே சொல்லி

நிறுத்திய கிரமத்தின்

படியே துறவறம் கூறத் தொடங்கினார்.

துறவறமாவது - மேற்கூறிய

இல்லறத்தில் வழுவாது ஒழுக்கி, அறிவுடையராய்ப்  
பிறவிக்குப் பயந்து,

முத்தியை யடையும் பொருட்டுத் துறந்தவர்க்குரிய  
அறமாம்.

### விரதம்

விரதங்களாவன - இன்ன அறம் செய்வேன் எனவும்,  
இன்ன பாவம்

நீங்குவேன் எனவும் தத்தமது சக்திக்குத் தக்கபடி  
ஏற்படுத்திக்கொள்பவை.

அதிகாரம்—25

அருளுடைமை

MERCY

ஒரு சம்பந்தமும் இல்லாமல் இயல்பாகவே எல்லா  
உயிர்களிடத்தும்  
உண்டாகும் கருணை.

241. அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்:

பொருட்-

பூரியார் கண்ணும் உள.

[செல்வம்

செல்வங்கள் பலவற்றுள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட  
செல்வம், அருளால் வரும் செல்வமே ஆகும்; அவ்வருள்  
நீங்கிய பொருளால் வரும் செல்வங்கள் கீழ் மக்களிடத்தும்  
உள்ளன, ஆதலால்.

A tender and merciful heart is the loveliest and the  
most precious of all our possessions; for are not the riches  
of this earth found among the vilest of men?

துறவறவியல்

அதி—25. அருளுடைமை

242. நல்லாற்றான் நாடி அருளாள்க; பல்லாற்றால்  
தேரினும் அஃதே துணை.

ஒருவன், நல்ல நெறியிலே சின்று, காட்சிப் பிரமா  
ணத்தாலும், அனுமிதிப் பிரமாணத்தாலும் ஆகமப் பிரமா  
ணத்தாலும் தனக்குத் துணையாக உதவும் அறம்  
எதுவென்று ஆராய்ந்து, அருளுடையகைக் கடவன்; பல  
வழியால் ஆராய்ந்து பார்த்தாலும் ஒருவனுக்குத்  
துணையாக நிற்பது அருளேயாம்.

Search within yourself and seek in mercy a tower  
of strength; for do not all the tenets of the world  
proclaim that she is the surest and safest guide in your  
journey to the unknown? 2

243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை  
இருள்சேர்ந்த  
இன்னை உலகம் புகல்.

அருள் நிறைந்த மனமுடையவர், இருள்  
நிறைந்ததாய மிக்க துன்பத்தைத் தரும் நரகத்தில்  
செல்லார்.

They enter not the dark and dreadful valley of  
the shadow of death whose heart glows with the tender  
light of mercy. 3

244. மன்னுயிர் ஒம்பி அருள் ஆள் வாற்  
கில்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்து

அவற்றினிடத்தே அருளுடையவனாக இருப்பவனுக்குத்  
தன்னுயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய பாவங்கள்  
உண்டாகமாட்டா.

The shoals and sand-banks that a heart dreads  
in its voyage to the promised land beyond the clouds are  
not for the soul which loves all that lives on earth.

4

245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை  
வளிவழங்கும்

மல்லல்மா ஞாலங் கரி.

அருளுடையவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பம்  
உண்டாகாது; அதற்கு, காற்றுவாவுகின்ற வளம்  
பொருந்திய இந்நிலவுலகத்தில் வாழ் வாரே, சாட்சியாவர்.

Sorrow never afflicts a merciful soul: and to this,  
the vast teeming earth, round which the wanton winds  
do merrily blow, is a mighty witness.

5

246. பொருள்நீக்கிப் பொச்சாந்தார் என்பர்  
அருள் நீக்கி

அல்லவை செய்தொழுகுவார்.

8

அறம்

பிராணிகளிடத்துச் செய்யவேண்டும் அருளை  
நீக்கிவிட்டு, கொடுந்

தொழிலைச் செய்தொழுதுவாரை, முற்பிறப்பிலும்  
உறுதிப்பொருளைத்

தேடிச் செய்யாமையால் தாம் இப்பிறப்பில்  
துன்பப்படுகிறோம் என்பதை

மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.

Behold an unloving heart that is blind to  
mercy, and doth ini-

quity : the wise say of him that he has forgotten  
the bitter lesson,

which he learnt in his former birth, in the school of  
affliction. 6

247. அருளில்லார்க்கு(கு) அவ்வுலகம் இல்லைப்  
பொருளில்லார்க்கு(கு)

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருளில்லாதவர் எங்கனம் இவ்வுலக  
இன்பத்தை யடையமாட்.

டாரோ அவ்வாறே, உயிர்களிடத்து அருளில்லாதவர்  
முத்தி உலகத்தின் பத்தையும் அடையமாட்டார்.

The kingdom of heaven is not for the soul devoid  
of mercy, even

as the joys of this earth are not for those sunk in  
the very depths of poverty.

7

248. பொருளற்றார் பூப்பர் ஒருகால்;  
அருளற்றார்

அற்றார்மற் றுதல் அரிது.

ஊழ்வினையினால் வறுமையடைந்தவர், ஒரு காலத்தில்  
வறுமை நீக்கிச் செல்வமுடையவராய் விளங்குவார்;  
அருளில்லாதவரோ பாவம் நீக்காமையால் அழிந்தவரே  
யாவார்; பின்னொரு காலத்திலும் விருத்தியடைதல்  
இல்லை.

Some day fortune may smile on the ragged poor;  
but only endless gloom awaits a loveless heart.

8

249. தேருளாதான் மெய்ப்பொருள்  
கண்டற்றால் தேரின்  
அருளாதான் செய்யும் அறம்.

உயிர்களிடத்தில் அருளில்லாதவன் செய்யும்  
அறத்தை ஆராய்ந்து பார்த்தால், மெய்ஞ்ஞானமில்லாதவன்  
தத்துவ சாஸ்திரங்களிற் சொல்லப்பட்ட உண்மையான  
விஷயங்களை உணர்ந்தாற் போலும்! (உணர மாட்டான்.)

A merciless being striving to walk in virtue is like a  
bewildered one catching the glimpse of truth.



250. வலியார்முன் தன்னை நினைக்க: தான்  
தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

அருளில்லாதவன், தன்னைக் காட்டிலும் எளியாரைத்  
தான் வருத்து தற்குச் செல்லும்போது, தன்னைக் காட்டி  
லும் வலியவர் தன்னை வருத்து

• துறவறவியல் அதி—26. புலால் மறுத்தல்

59

தற்கு வரும்போது, தான் அவர்களுக்கு எதிரில் பயந்து  
நிற்கும் நிலையை நினைக்கக் கடவன்.

Knit not your brows against the weak in your  
insolent might, but remember the day when your own  
cheeks turned pale with fear in the presence of a  
mightier foe.

10

அதிகாரம்—26

புலால் மறுத்தல்

REFRAINING FROM EATING FLESH

மாமிச போசனத்தை விலக்குதல்.

251.

தன்னான் பெருக்கற்குத் தான்பிறிதான் உண்பான்  
எங்ஙனம் ஆளும் அருள்.

தன்னுடைய உடம்பை வளர்த்தற் பொருட்டுத்,  
தான் மற்றோர் உயி  
ரின் உடம்பைத் தின்பவன், அருளை எவ்வாறு  
மேற்கொள்வான் ?

Will a heart that battens on the flesh of other  
creatures ever feel  
the tender dew drops of mercy ?

1

252. பொருளாட்சி போற்றாதார்க்கு(கு) இல்லை :  
அருளாட்சி

ஆங்கிலில் ஊன்தின் பவர்க்கு.

பொருளால் பயனை அடைதல், அப்பொருளைக்  
காப்பாற்றாதவர்

களுக்கு இல்லை. அதுபோல, அருளால் பயனை அடைதல்  
மாமிச போசனஞ்

செய்பவர்க்கு இல்லை.

The treasures of the world are not for the  
thriftless and the  
improvident; even so all the joys and blessings of  
mercy are not unto  
them that feed on flesh.

2

253. படைகொண்டார் நெஞ்சம்போல்  
நன்றாக்கா(து) ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.

கொலைக்கருவியாகிய ஆயுதத்தைத் தங்கையிலே

கொண்டவரது

மனம், கொலை செய்தலை நோக்குமே யன்றி அருளை

நோக்காதவாறுபோல,

தன்னின் வேறாகிய ஒருயிரினது உடலை இனிய உருகி  
உண்டாகும்படி.

உண்பவரது மனம், அவ்வூனையே கருதுவதன்றி  
அருளை நினைத்தலும்  
செய்யாது.

A pitiless flesh-eater hungers evermore for the  
delights of tasting  
flesh even as an assassin armed revels ever more in  
thoughts of mur-  
der.

3 60

திருக்குறள்

அறம்

254. அருளல்லது யாதெனின் கொல்லாமை  
கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்.

அருள் யாதெனில் கொல்லாமையே ;

அருளில்லாதது யாதெனில்

கொல்லுதலாம் : ஆதலால், தருமமல்லாதது  
யாதெனில் அக்கொல்லுத

லால் வந்த மாமிசத்தைத் தின்னுதலே.

Not to kill is mercy ; to slaughter is cruel ; and  
to taste flesh is to  
sin.

4

255.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை;

உண்உண்ண

அண்ணாத்தல் செய்யா(து) அளறு.

மனிதன், ஊனை உண்ணாமலிருந்தால் சிலவகை  
உயிர்கள் அவ்வவ்

வுடம்புகளிலே தங்கியிருக்கும்; அங்ஙனம் உயிர் உடலில்  
நிற்றல் அழியும்

படி அவ்வுடம்பை உண்பானாயின் அவனை விழுங்கிய  
நரகம் பின்பு அவனை

வெளிவிடுதற்கு வாய் திறவாது.

The spirit of non-killing keeps secure the  
precious life of a being.

And the merciless flesh eater who stifles the  
life-breath of an animal is

for ever hurled into the very jaws of hell.

5

256.

தினற்பொருட்டால் கொல்லா(து)

உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் உண்தருவார் இல்.

(அறியாமைபற்றிக் கொன்றால் கொன்றதல்லது)

மாமிசபோசனத்திற்

நாக உலகத்திலுள்ளோர் பல உயிர்களைக் கொலை  
செய்யாரானால், விலை  
யாகக் கொடுக்கும் திரவியத்திற்காக ஊனை ஒருவரும்  
விற்கமாட்டார்கள்.

If the world were to forswear flesh, no longer  
would it be held up  
for sale.

6.

257. உண்ணாமை வேண்டும் புலாஅல்  
பிறிதொன்றன்  
புண்ண(து) உணர்வார்ப் பெறின்.

இறைச்சியானது பிறிதோருடம்பின் புண் ஆகும்;  
அவ்விறைச்சி சுத்த  
முடையதல்ல என்னும் உண்மையை அறிந்தால் ஒருவரும்  
அதனை உண்ண  
மாட்டார்.

Be not a riotous flesh eater ; for what is  
flesh but the festering  
ulcer of an animal.

7

258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்  
உண்ணார்.

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

ஐயம், திரிபு, அறியாமை என்னும் மூன்று  
 குற்றங்களினின்றும் நீங்கிய  
 பரிசுத்தமான அறிவினையுடையவர், மந்திரேரு  
 உயிரினின்று நீங்கிய  
 பிணமாகிய ஊனை உண்ண மாட்டார்.

துறவறவியல்

அதி—27. த வ ம்

61

Behold the men who have emerged from the  
 bonds of ignorance : they taste not the flesh of a  
 creature from which life has taken flight.

8

259. அவிசொரிந்(து ) ஆயிரம் வேட்டலின்  
 ஒன்றன்

உயிர்செகுத்(து) உண்ணாமை நன்று.

நெருப்பிலே நெய் முதலிய மந்திரபூர்வமாகத்  
 தேவர்க்கு இடம் உணவுகளைப் பெய்து பல யாகங்களைச்  
 செய்தலினால் வரும் பயனைக் காட்டிலும், ஒரு விலங்கின்  
 உயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாமை என்னும்  
 விரதத்தினால் வரும் பயன் பெரிதாகும்.

Far better and holier than a thousand oblations on  
 the sacrificial fires is the one sacred act of abstaining

from the flesh of a slaughtered animal.

9

**260.** கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி  
எல்லா உயிரும் தொழும்.

ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும்  
உண்ணாதவனுமாகிய பேரருளுடையவனை, எல்லா உயிர்களும்  
கைகுவித்து வணங்கும்.

Verily on its bended knees, does the whole creation  
pay its rever-  
ence to the great heart that abjures flesh and holds all  
life tender and  
sacred.

10

அதிகாரம்—27

த வ ம்

PENANCE

மனத்தை யடக்கும்பொருட்டு, விரதங்களால்  
உணவைச் சுருக்கித்,

தன்னுயிர்க்கு வரும் துன்பத்தைப் பொறுத்துப்  
பிறவுயிர்களைக் காத்தல்.

**261.** உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண்  
செய்யாமை

அற்றே தவத்திற்கு(கு) உரு.

தவத்திற்கு உருவமாவது, உண்டி சுருக்குதல்  
முதலியவற்றால் தன்

னுயிர்க்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக்  
கொள்ளுதலும், பிற உயிர்

களுக்குத்தான் துன்பஞ் செய்யாதிருத்தலும்  
ஆகிய அவ்வளவீனை யுடை

யதே யாகும்.

Penance is marked by god-like endurance of the  
ills of life and

extreme tenderness of heart.

I

62

தி ரு க் கு ற ள்

அறம்

262. தவமும் தவமுடையார்க் காகும்; அவம்

அதனை

அஃதிலார் மேற்கொள் வது.

பயனை அ ல்லாமல், அத்தவமு ம்

இடையூறில்லாமல் நிறைவேறுவ

தும் முற்பிறப்பிற் செய்த தவத்தை யுடையவர் க்கு  
மாத்திரமே ஆகும்;



ஆதலால், முற்பிறப்பில் தவஞ் செய்யாதவர் க்கு  
இப்பிறப்பில் தவத்தைத்

தொடங்கி முடிப்பது முடியாததாகும்.

Austerities are only for a heart that is already  
chastened and sub-

dued; but they become a mere farce in the  
hands of those who

affect them.



2

263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி

மறந்தார்கொல்

மற்றையவர்கள் தவம்.

விரும்பிய பயனைத் தரவில்ல தவத்தை யாவருமே  
செய்தற்கு உரியவரா

யிருக்க, இல்லறத்தார் அதனைச் செய்ய மறந்ததற்குக்  
காரணம், இரு

வகைப் பற்றுக்களையும் விட்டுத் துறந்தவர்க்கு உணவும்,  
மருந்தும், இருப்

பிடமும் கொடுத்து உதவ விரும்புவதன்ற போலும்.

Is it out of extreme solicitude for the welfare of  
the ascetics that

a householder has forgotten, to our wonder and  
surprise, all about his

own penance ?

ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.

தமது அறத்திற்கு விரோதமாகத் தடை  
செய்தாரைக் கெடுத்தலும்;

அதனை விரும்பினவரை உயர்த்தலும் ஆகிய  
இரண்டையும் தவஞ் செய்

வோர் நினைத்தால் அவரது தவ வலியால் அந்த சாப  
அநுக்கிரக திறமை

அவர்க்கு உண்டாம்.

Behold the miraculous powers of a man of  
severe penance : his

very breath hurls his foes down into the abyss of  
ruin, and exalts his

friends to the summits of power and renown.

4

265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால்

செய்தவம்

நண்டு முயலப் படும்.

ஒருவன் தவத்தைத் தொடங்கிச் செய்தால்,  
மறுமைக்கண் விரும்பிய

பயன்களை விரும்பியபடியே அடையலாம்; ஆதலால்,  
செய்யப்படுவதாகிய

தவம், இம்மைக்கண் அறிவுடையோரால் முயன் று  
செய்யப்படும். (மீண்டும்

என்னும் பாடத்துக்கு, மேன்மேலும் என்பது பொருள்.)

Spend your days in ceaseless penance; for is it  
not penance that  
fulfils whatsoever your heart desires ?

5

துறவறவியல்

அதி—27. த வ ம்

63

266. தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்; மற்  
றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

துறவீனையடைந்து தவஞ் செய்வாரே தமக்குரிய  
கருமத்தைச் செய்  
பவராவார்; தவஞ்செய்யாதவர், மற்றைப்  
பொருளின் பங்களைக் குறித்த  
முயற்சிகளையெல்லாம் மிகச் செய்து ஆசையாகிய  
வலையுளகப்பட்டுத்  
தமக்குத் தாமே கெடுதி செய்து கொள்பவராவார்.

True to himself he dwells in the joy of the spirit  
who does tapas  
in the midst of the fever and the fret of life: but the  
rest, caught in  
the very snares of desires, perish in the dust.

6

267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்  
துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

தீயில் உருக்கிப் புடம் வைக்கப்படுகிற

பொன்னுக்கு, அத்தீ மேன்

மேல் சுடுந்தோறும் தன்னொடு கலந்திருந்த மாசு நீங்கி ஒளி  
மிகுவதுபோல, தவந் செய்யும் வல்லமையுடையவர்க்கு,  
உண்டி சுருக்கல் முதலியவற்றால் வருந் துன்பம் வருத்த  
வருத்த தம்மொடு கலந்திருந்த பாவம் நீங்கி ஞான வொளி  
மிகும்.

Behold how gold glows brighter and brighter in yon  
furnace to the ceaseless breath of the bellows ; even so,  
from the fiery ordeals of pen-ance does a man of stern  
austerities victoriously emerge with a wiser and more  
chastened outlook on life.

7

268. தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்.

தன்னுயிரைத் தனக்கு உரியதாகப் (தவமாகிய தன்  
கருமஞ் செய்யப்) பெற்றவனை அவ்வாறு பெறாத மற்றைய  
உயிர்களெல்லாம் வணங்கி நிற்கும்.

Verily does the whole world fall at the feet of a  
great conqueror who has regained the lost kingdom of his  
soul.

8

269. கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.

தவத்தில் தலைமை பெற்றவர்க்கு யாவராலும்  
கடக்கமுடியாத யமனையும் வெல்லுந் திறமை உண்டாகும்.  
(மார்க்கண்டேயனிடத்திலறிக.)

It is death that is dead before the might of him  
who has subdued his self.

9

270. இலர்பலர் ஆகிய காரண நோற்பார்  
சிலர்பலர் நோலா தவர்.

64

திருக்குறள்

அறம்

உலகத்தில் செல்வமுடையவர் சிலராக,  
வறுமையாளர் பலராதற்குக்  
காரணம் யாதெனில் தவஞ் செய்பவர் சிலர், தவஞ்  
செய்யாதவர் பலர்.

Only a few blessed souls walk amidst the  
squalor and dirt of the  
world; for is it not true, that there is only one in a  
million that does  
severe penance far away from the ignoble strifes of  
men?

10

அதிகாரம்—28

கூடா ஒழுக்கம்

IMPOSTURE

தாம் நீக்கிய காம இன்பத்தை மனவுறுதி

யில்லாமையினால் மீண்டும்

வீரும்பி அவ்வழியில் ஒழுகும் தீய வொழுக்கம்.

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்

பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சனை பொருந்திய மனத்தை யுடையவனது,

கள்ள நடத்தையைப்

பிறர் அறியாமற் போயினும், உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பஞ்ச  
பூதங்களும் கண்டு, பிறர் அறியாவகை தமக்குள்ளே பரிகசித்துச் சிரிக்கும்.

All the five hidden forces that watch the silent

workings of a man's

soul, scornfully smile within at his own deception.

1

272. வானுயர் தோற்றம் எவன்செய்யும்

தன்னெஞ்சம்

தானறி குற்றப் படின.

ஒருவனுக்குத் தான் குற்றமென்று அறிந்த

ஒழுக்கத்தில், தன் மனம்

தங்குமாயின், ஆகாயம்போல உயர்ச்சிபெற்ற தவத்துக்குரிய

வேஷம் என்ன

பயனைச் செய்யும் ?

Of what avail is the heavenly look of a  
conscience within ?

dissembler with a guilty

2

273. வலியில் நிலைமையான் வல்லுருவம்

பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

தவ

மனத்தை அடக்கும் வலிமையில்லாதவன், அவ்வலிமையுடையவரது  
வேடத்தைப் பூண்டு, மனம்போன வழியிலே நடத்தல், காவலாளிகள்

தன்னை அதட்டி ஒட்டாதிருக்கும்படி பசு,  
கொண்டு பயிரை மேய்ந்தது போலாகும்.

புலித்தோலைப் போர்த்துக்

A sanctimonious humbug who is a veritable thrall to his vile  
passions is like a cow that, in a tiger's skin, grazes on other men's mea-  
dows.

3

துறவறவியல் அதி—28. கூடா ஒழுக்கம்

65

274. தவம்மறைந்து அல்லைவ செய்தல்

புதல்மறைந்து

வேட்டுவன் புன்சுமிழ்த் தற்று.

மனமடங்காதவன், தவ வேடத்தில் மறைந்துநின்ற பாவத்தொழில்களைச் செய்தல், வேடம் புதரிலே மறைந்திருந்து பறவைகளைப் பிடித்தாற்போலும்.

A hypocrite who affects piety is like a heartless hunter skulking near a bush to catch the birds that merrily sing among the neighbouring branches.

4

275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம்  
எற்றெற்றென்(று)

ஏதம் பலவும் தரும்.

தம்மைப் பிறர் கௌரவித்தற் பொருட்டு, ஆசைகளை முழுதும் நீக்கி விட்டோம் என்று சொல்வாரது கள்ள நடத்தை, அப்பொழுது இனிது போலத் தோன்றினும், பின்னர் 'என் செய்தோம்! என் செய்தோம்!' என்று தாமே அநுதரப்படும்படி பல துன்பங்களையும் கொடுக்கும்.

The pricking conscience of a villain, who has deceived the world in the garb of an ascetic, makes him in the end cry out, in the bitterness of the heart, "what folly have I wrought, what folly have I wrought." 5

276. நெஞ்சில் துறவார் துறந்தார்போல்  
வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணூர் இல்.



மனத்தினால் பற்றுக்களைத் துறவாராகித் தம்மைத்  
 துறந்தவர்போலப் பாவித்துத் தமக்குத் தானஞ் செய்பவரை  
 வஞ்சித்து வாழ்கின்றவர்களைப் போலக் கொடியவர்கள்,  
 உலகத்தில் இல்லை.

The vilest and the most heartless among men is a  
 miscreant who

assumes the mask of piety and passes for an honest  
 soul among the men of the world.

6

277. புறங்குன்றி கண்டனையர்  
 ஏனும் அகங்குன்றி

மூக்கிற் கரியார் உடைத்து.

குன்றிமணியின் மேற்புறம்போல வெளிக்குச்  
 செம்மையுடையவராய்த் தோற்றி, அதன் மூக்குக்  
 கறுத்திருப்பதுபோல மனத்திற் கறுப்புடையவர்  
 (குற்றமுடையவர்) உலகத்தில் உண்டு.

Beware of the villains that skulk among you : fair and graceful  
 are they in their saffron robes like the outerform of a kumri seed ;  
 but like the tip of the nose of that berry is their heart dark as hell. 7

278. மனத்தது மாசாக மாண்டார் நீராடி  
 மறைந்தொழுகு மாந்தர் பலர்.

9

அறம்

உள்ளத்தில் அழுக்கிருக்க, அதனை யொழிக்கக்  
கருதாமல், மறைக்கும்

பொருட்டு, உடலழுக்கைக் கழுவி வெளி வேஷம்  
கொள்ளும் சந்தியாசிகள்

பலர் ஆவர்.

Many there are that bathe in sacred  
streams and pass for pious

men in the eyes of the world : Oh ! beware of  
such men ; for verily

they are foul of heart and live the lives of hidden  
shame.

8

279. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்  
கண்ண

வினைபடு பாலால் கொளல்.

அம்பு உருவத்தினால் கோணலில்லாமல்  
ஒழுங்குபெற விருப்பினும்

செயலால் கொலை செய்யத்தக்க கொடுமையுடையதாம்.  
வீணை, உருவத்

தால் வினைந்ததாயினும் செயலால் பிறர்க்கு  
இன்பந்தருவது; அவ்வாறே,

கொடுமையுடையராதலும்,

செம்மையுடையராதலும்,

ஆகியவற்றை உருவத்

தால் துணியாது அவரவர்களுடைய செயல்களைக்  
கொண்டே அறிய  
வேண்டும்.

Build not your faith in mere appearances; for  
appearances are

deceitful : behold how straight and well-shaped does  
yonder arrow look ;

yet it is deadly keen and pierces men to  
death : but, oh ! hear and

listen how a misshapen and crooked veena  
enraptures the souls of  
men.

9

280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்  
பழித்த(து) ஒழித்து விடின்.

தவத்திற்கு ஆகாது என்று, உயர்ந்தோரால்  
குற்றமாகச் செய்யப்

பட்ட காமத்தைத், தவஞ்செய்வோர் நீக்கிவிடுவாராயின்,  
அவருக்குத் தலை

மயிரைச் சிரைத்து நீக்குதலும், அதனைச் சடையாக்கலும்  
ஆகிய, வேடம்

வேண்டிவந்தில்லை.

Is there any need for matted locks, and a shaven crown, if the heart is tender and pure and shuns what all the world condemns as wrong ?

10

அதிகாரம்—29

கள்ளாமை

ABSENCE OF FRAUD

பிறர் உடைமையாயிருக்கும் எந்தப் பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ள நினையாமை.

துறவறவியல்

அதி—29. கள்ளாமை

67

281.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனினத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

முத்தி யுலகத்தை இகழாது விரும்புவான் இவன் என்று தவஞ்செய்.

வோரால் நன்கு மதிக்கப்பட வேண்டுமானால், அவன்  
பிறரது எந்தப் பொ

ருளையேனும் வஞ்சித்துக் கொள்ளக் கருதாதபடி தனது  
மனத்தை அடக்  
கக் கடவன்.

Guard yourself against every dark thought of fraud,  
lest you should  
become the scorn of the world.

1

282. உள்ளத்தால் உள்ளமும் தீதே  
பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

குற்றங்களைத் தம் மனத்தால் கருதுதலும்  
துறந்தார்க்குப் பாவமாம்;

ஆதலால் பிறர்க்குரிய பொருளை அவர் அறியாதபடி  
வஞ்சித்துக்கொள்

வோம் என்று எண்ணுதொழிக.

The very thought of stealing others' riches is  
sin ; for, if you lust

after the possessions of another, you have committed  
theft already in  
your heart.

2

283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறக்(து)  
ஆவது போலக் கெடும்.

பிறரை வஞ்சித்தலால் வந்த செல்வம், வளர்வது  
போலத் தோன்றி

அழியும்பொழுது பாவத்தையும் பழியையும்  
அவனிடம் உண்டாக்கி நிறுத்தி

வீட்டு, முன் செய்துள்ள அறத்தையும் உடன்கொண்டு  
போகும்.

Behold the fortune that is built up by fraud;  
verily it decays even  
in the midst of its smiling plenty.

3

284. களவின் கண் கன்றிய காதுல் விளைவின் கண்

வீயா விழுமம் தரும்.

ஒருவன் பிறர் பொருளை  
வஞ்சித்துக்கொள்வதில் மிக்க ஆசை

கொண்டால், அவ்வாசை அப்பொழுது இனிது போலத்  
தோன்றித், தான்

பயனைக் கொடுக்கும்போது நீங்காத துன்பத்தைக்

கொடுக்கும்.

The insatiable thirst for plunder brings in the long run endless grief.

4

285. அருள்கருதி அன்புடையார் ஆதல்  
பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

பிறர் பொருளை வஞ்சித்துக்கொள்ளக் கருதி  
அவர் மறந்திருக்கும்

சமயத்தை எதிர்பார்த்திருப்பவரிடத்தே அருளினது  
மேன்மையை யறிந்து,

அவ்வருளின்மேல் அன்புடையராயிருத்தல் இல்லை.

68

திருக்குறள்

அறம்

Does the villain who lies in wait to rob another of his wealth in his unguarded moment ever know the acts of tenderness which spring out of a benevolent heart?

0

286. அளவின் கண் நின்ற ஒழுக்கல் ஆற்றார்  
களவின் கண்

கன்றிய காத லவர்.

உயிர்களின் தன்மை முதலியவற்றைப்  
பிரமாணங்களால் ஆராய்ந்து அறிந்து அவ்வழியிலே நின்று  
அதற்குத் தக்கபடி நடக்கமாட்டாதவர் யாரென்றால்,  
வஞ்சனையினால் பிறர் பொருளைக் கவர் நீதுகொள்ள  
ஆசைப் படுபவர்.

He walks not in the path of rectitude who is full of  
the consuming  
thoughts of plunder.

6

287. களவென்னும் கார் அறி(வு) ஆண்மை  
அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.

களவு என்று சொல்லப்படுகிற அஞ்ஞானத்தை,  
புடையவராயிருத்தல்,

உயிர் முதலியவற்றை மேற்சொல்லியவாறு  
ஆராய்ந்தறிதல் என்ற வல்ல

மையை விரும்பியவரிடத்தில் இல்லை.

The dark forces of fraud and deceit do not invade  
a devout heart

that hungers for the joy which comes of righteousness.

7

288. அளவறிந்தார் நெஞ்சத்(து) அறம்போல



நிற்கும்

களவறிந்தார் நெஞ்சிற் கரவு.

தத்துவ ஆராய்ச்சியிற் பயின்றவரது மனத்தில்

துறவறம் மாறுபடாமல்

நிற்பதுபோலக், களவையே பயின்றவரது நெஞ்சில்

வஞ்சனை நீங்காது நிலை

பெறும்.

Righteousness for ever dwells in the heart of him  
that treads the  
path of virtue : even so does the soul of a robber  
become the haunt of  
foul thoughts of deceit.

8

289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல  
மற்றைய தேற்று தவர்.

களவைத் தவிர மற்றைய கீல்வழிகளை யறியாதவர்,

அந்தத் தருமத்

தியானம் நீங்க, வழி, பயன் முதலிய அந்தக் களவின்

உபாயம் ஆகிய

தீய நினைவுகளை நினைத்து அப்பொழுதே அழிவர்.

Behold the man who thinks on nothing but fraud  
and deceit ; he  
straightway perishes in the dust.

சூறவறவியல்  
69

அதி—30. வாய்மை

290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை  
கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே னுலகு.

களவினைப் பயின்றவர்களுக்குத் தம்மோடு கூடிநின்ற  
உடம்பும் தவ நிப் போய்விடும்; களவினிற் பயிலாதவர்க்குத்  
தம்மின் வேறுபட்டு வேகு தூரத்திலிருக்கிற தேவலோகம்  
பெறுதலும் தவறாது கிடைக்கும்.

Even his body is not his own who practises deceit  
on the world: but heaven awaits the soul which is free  
from it.

10

அதிகாரம்—30

வாய்மை

TRUTHFULNESS

மெய்யினது தன்மை.

291. வாய்மை எனப்படுவது யாதெனின்  
யாதொன்றும்

தீமை யிலாத சொல்லு.

வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது  
எதுவென்றால், பிறர்க்கு நன்மை பயத்தற்கு உரிய  
நிகழ்ந்தது கூறலும், தீங்குதராத நிகழாததைச்  
சொல்லுதலுமேயாம்.

What is truthfulness ? It is the utterance of such  
words that smack not of even the slightest taint of evil.

1

292. பொய்ம்மையும் வாய்மை இடத்த  
புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

பழிபாவங்களைத் தராத தருமத்தைக்  
கொடுக்குமானால், பொய்ம் மொழிகளும் மெய்ம்மொழிகளிற்  
சேர்ந்தனவேயாகும்.

Even falsehood carries with it the very stamp and  
ring of truth, if unmixed good springs from it.

2

293. தன்னெஞ்சு அறிவது பொய்யற்க;  
பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன், தனது மனம் அறிந்த ஒன்றைப் பிறர்  
அறிந்திலர் என்று

மறைத்துப் பொய் சொல்லாமல் இருக்கக் கடவன் ;  
அங்ஙனம் பொய்

சொன்னால், அதனை அறிந்த தன்னுடைய மனமே  
அப்பாவத்துக்குச் சாட்சி யாய் நின்று தன்னை அதன்

பயனாகிய துன்பத்தை அடையும்படி செய்யும்.

Speak not a word which you know in  
the innermost core of your

being as false, lest your own conscience should smite  
you.

370

திருக்கு

றள்

அறம்

294. உள்ளத்தால் பொய்யா தொழுகின்  
உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

ஒருவன், தன் மனத்துக்கு ஏற்பப், பொய்  
சொல்லாது நடப்பானு

யின், அவன், உயர்ந்தோர் யாவராலும் மதிக்கப்படுவான்.

Behold the man who is true to the very marrow  
of his bones ; he

lives enshrined in the hearts of all.

4

295. மனத்தொடு வாய்மை மொழியின்  
தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

ஒருவன், தன் மனத்திற்கு ஒத்த உண்மையையே  
சொல்லுவானாயின்,

அவன் தவமும், தானமும், ஒருங்கு செய்வாரைக்  
காட்டிலும் சிறப்புடையவ

வைன்.

More glorious than a benefactor and an ascetic is  
a sincere heart  
from whose depths words of truth gush out.

5

296. பொய்யாமை யன்ன புகழில்லை; எய்யாமை  
எல்லா அறமும் தரும்.

ஒருவனுக்கு, இம்மை மறுமைப்பயன்களாகிய

புகழையும் அறத்தை

யும் முறையே வருந்தாமல் அளிக்கவில்லத்

பொய்பேசாமை ஒன்றேயாம்.

There is no other renown greater than that which  
comes of truth-

fulness ; for it easily unlocks the treasures of every  
other virtue. 6

297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின்

அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

பிற அறங்களை யெல்லாம் தரும் பயனைத்

தானொன்றே கொடுக்குந்

திறமையுடையதாதலின், பொய் கூறாமையாகிய

அறத்தையே ஒருவன் தவ

றமல் மேற்கொண்டொழுகக் கடவன்.

Every other penance is superfluous to him  
light of truth.

that dwells in the

7

298.

புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும்.

ஒருவனுக்கு, உடம்பு பரிசுத்தமாகுதல் நீரால் உண்டாகும்;  
மனம் பரிசுத்தப்படுதல் உண்மை பேசுதலால் உண்டாகும்.

அதுபோல

Water cleanses the body ; truth cleanses the soul.

299. எல்லா விளக்கும் விளக்கல்ல; \*சான்றோர்க்குப்  
பொய்யா விளக்கே விளக்கு.

துறவறவியல்

அதி—31. வேகுளாமை

71

வெளியிருளைப் போக்குகின்ற, சூரியன், சந்திரன்  
அக்கினியாகிய விளக்குகளெல்லாம் சிறந்த விளக்குகள்  
ஆகாராம்; துறவற வெழுக்கத் தால் மிக்கவர்க்குச் சிறந்த  
விளக்காவது, அஞ்ஞானத்தைப் போக்குகின்ற பொய்யா  
மையாகிய விளக்கே ஆம்.

All the lights that shine in the realm of nature are not lights in the eyes of the sages ; for to them, the lamp of truth, which chases away the hidden darkness of their soul, is the only light. 9

300. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை  
எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

யாம் மெய்நூலாகக் கண்ட நூல்களுள்,  
எவ்விதத்தாலும் உண்மையி னும் உயர்வாகிய தருமம் வேறு  
கண்டதில்லை.

In all my ceaseless wanderings in the world of thought and imagination, I have found nothing worthier than truthfulness. 10.

அதிகாரம்—31

வேகுளாமை

ABSTAINING FROM ANGER

கோபங் கொள்ளுவதற்குக் காரணம் ஒருவனிடத்து  
இருந்தாலும் கோபங் கொள்ளாமை.

301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் ;  
அல்லிடத்துக்

காக்கினென் கரவாக்கால் என்.

தன் கோபம் பலிக்குமிடத்துச், செலுத்தாமல்

தடுப்பவனே, அருளால் தடுப்பவனாவான்; அது பலியாத  
மற்றை இடத்து அதனைத் தடுத்தா லென்ன ?  
தடுக்காவிட்டா லென்ன ?

Only in him does the true spirit of forbearance  
dwell who has the power to strike, but withholds; but of  
what avail is the forbearance of the weak?

1

302. செல்லா இடத்துச் சினந்தீது;  
செல்லிடத்தும்

இல்லதனின் தீய பிற.

ஒருவன், தனது கோபத்தைத் தன்னினும் வலியவர்மேல் செலுத்து  
வாயின், அப்பொழுதே அது தனக்குத் தீங்கைத் தரும்; தன்னினும் எளி  
யவர்மேல் செலுத்தினால் அது இம்மையிற் பழியும் மறுமையிற் பாவமும்  
தருதலின் அதனைப் பார்க்கிலும் தீயனவீவேறில்லை.

72

திருக்குறள்

அறம்

Impotent fury against a foe mightier than one  
doth breed harm

unto ourselves. And the wrath turned  
against the weak is wrought

with greater disaster.

2



303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய  
பிறத்தல் அதனான் வரும்.

யாவர்மீதும் கோபங்கொள்ளுதலை  
மறக்கவேண்டும்; ஏனென்றால்

தீமையுடையனவெல்லாம் ஒருவர்க்கு உண்டாதல்  
அக்கோபத்தினாலேயே

யாதலால்.

Whosoever your offender may be, forget your  
wrath ; for out of it  
does spring a host of evils.

3

304. நகையும் உவகையும் கொல்லுஞ்  
சினத்தின்

பகையும் உளவோ பிற.

அருளால் உண்டாகிய முகமலர்ச்சியும்,  
மனத்தினிடத்து உண்டாகிய

மகிழ்ச்சியையும் கெடுத்து எழுகின்ற கோபத்தைப்  
பார்க்கினும், துறந்

தார்க்கு வேறு கொடிய பகைகளும் உண்டோ? இல்லை.

Anger slays our smiles and takes away the cheer of  
our hearts: is

there a foe deadlier than wrath ?

305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க;  
காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.

துன்பம் அடையாமல், தன்னைக் காக்க ஒருவன்  
நினைப்பாயின்,

தன் மனத்திலே கோபம் வராமல் தடுக்கக்கடவன்;  
அவ்வாறு தடுக்காவிட

டால் கோபமானது அவனையே கெடுக்கவல்ல  
கடுந்துன்பங்களை அடை

விக்கும்.

Guard yourself against blind anger, lest it should  
destroy your  
soul.

5

306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி  
இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

கோபமாகிய நெருப்பானது, தான்  
தோன்றுதற்கிடமா யிருந்தவரை  
மாத்திரமே யல்லாமல், அவருக்கினமாகிய  
இதோபதேசஞ் செய்கின்ற

மாக்கலம் போன்ற மற்றையோரையும் கெடுத்தொழிக்கும்.

Wild wrath is a flaming fire that consumes even the blessed hearts who are the very canoes of our souls in our voyage to the unknown. 6

307. சினத்தைப் பொருளென்று கொண்டவன்

கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

துறவறவியல் அதி—32. இன்னாசெய்யாமை

73

தன் வல்லமையைக் காட்டும் சிறந்தகுணம்

இதுவேயென்று கோபத்தை விரும்பி மேற்கொண்டவன், அவ்வல்லமையைத் தவறாது இழத்தல், பூமியின் மீது ஒங்கி அறைந்த ஒருவனது கை, அப்பூமியில் தவறாது படுதல் போலாகும்.

Pain awaits the hand that strikes against a stony ground. Ruin awaits the soul that seeks its strength in deadly wrath. 7

308. இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.

பல சடர்களினால் ஜ்வலிக்கின்ற பெருநெருப்பைப் போன்று, துன்பத் தருவனவற்றைத் தனக்கு ஒருவன்

செய்தாலும், அவன்மீது கோபங் கொள்ளாதிருத்தல் ஒருவனுக்கு முடியுமாயின் அது மிகவும் நல்லதாம்.

It were well for you if you abstain from wrath even against the loveless being whose injuries are as painful as the touch of a thousand-tongued flame of fire.

8

309. உள்ளிய எல்லாம் உடனெய்தும்;

உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.

தவஞ் செய்வோன், தனது\* அருள் நிரம்பிய மனத்தால் கோபத்தை ஒருகாலும் நினையானாயின், தான் கருதிய எல்லாப்பேறுகளையும் ஒருங்கே பெறுவான்.

All the longings of your soul become fulfilled, if you banish anger from your heart.

9

310. இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.

அளவில்லாத கோபத்தையுடையவர், உயிருடையவராயிருந்தாலும் இறந்தவரோடு ஒப்பாவர்; அக்கோபத்தை ஒழித்தவர், தமது உடல் அழியும் தன்மையுடையவராயினும் வீடுபெற்றாரோடு ஒப்பாவர்.

Dead is the heart which is blinded by wrath; but he that is free from it is one with the immortals.

10

இன் னுசெய்யாமை  
NON-INJURING

எந்தக் காரணத்தினாலும் எவ்வுயிர்க்கும் துன்பஞ்

செய்யாமை

311. சிறப்பினுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்

ன

செய்யாமை மாசற்றார் கோள்.

10

74

திருக்குறள்

அறம்

பிறர்க்குத் துன்பஞ் செய்வதனால், யோகமாகிய  
சிறப்பினால் அடையக்

கூடிய அணிமா முதலிய செல்வங்களை ஒருவன்  
பெறுவதாயிருந்தாலும், அத்தகைய துன்பத்தைச்  
செய்யாதிருத்தலே குற்றமற்ற மனத்தை யுடை

யோரது கொள்கையாம்.

Non-injuring is the religion of the pure in heart.  
for all the glory and wealth of the world.

They injure not

312. கறுத்தினனா செய்தவக் கண்ணும்  
மறுத்தினனா

செய்யாமை மாசற்றார் கோள்.

தம்மேல் பகைகொண்ட ஒருவன்,  
துன்பந்தருவனவற்றைச் செய்தா லும்,  
அத்துன்பந்தருவனவற்றைத் தாமும் அவனுக்குத் திரும்பச்  
செய்யா மையே குற்றமற்ற பெரியோர் துணிவாகும்.

Behold the blessed souls that walk in truth : they  
return not evil for evil done out of malice; for that is  
their way.

2

313. செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத  
செய்தபின்

உய்யா விழுமம் தரும்.

துறவறத்தான், தான் முன்பு ஒரு துன்பமும்  
செய்யா திருக்க, தன் மேல் பகை கொண்டவர்க்கும்  
துன்பத்தைச் செய்யின் பின்பு அச்செய்கை  
கடத்தற்கரிய துன்பத்தைக் கொடுக்கும்.

Retaliation even for unprovoked injuries brings in  
its train endless woes.

3

314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண  
கன்னயஞ் செய்து விடல்.

துறந்தோர், தமக்குத் துன்பஞ் செய்தவரைத்  
 தண்டிக்கும் விதம் எது வெனில், துன்பஞ் செய்த  
 அவர்கள் வெட்கமடையும்படி அவர்களுக்கு  
 நன்மை தருவனவற்றைச் செய்து, அவர்கள்  
 செய்த நன்மையையும் மறந்துவிடுதலேயாம்.  
 செய்த தீமையையும், தாம்

The noblest revenge is to put the wrong-doer to  
 the blush by  
 doing him a good turn for the harm done to you.

4

315. அறிவினான் ஆசுவ துண்டோ  
 பிறிதின்னோய்

தன்னோய்போல் போற்றாக் கடை.

பிறிதோருயிருக்கு வரும் துன்பங்களைத் தமக்கு  
 வந்தன போலப் பாவித்து முன்னதாக அறிந்து  
 அவ்வுயிர்களைக் காப்பாற்றாமற் போனால், உயிர்  
 முதலியவற்றை உள்ளபடி அறிந்த தமது அறிவினால்  
 துறவறத்தார்க்கு உண்டாம் பயன் யாது ?

Of what avail is your knowledge of men and  
 things, if you treat  
 not others alike and shield them not from sorrow  
 and pain? 5 துறவறவியல் அதி—32.

316. இன்னு எனத்தான் உணர்ந்தவை  
துன்னுமை  
வேண்டும் பிறன்கண் செயல்.

இவை மனிதர்க்குத் துன்பந்தருவன வென்று  
தான் அனுமானப் பிரமாணத்தினால் அறிந்தவற்றைத் துறவி,  
பிறரிடத்துச் செய்யக் கருதாமை வேண்டும்.

Refrain from what your heart has conceived  
as injurious to mankind.

6

317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்  
மனத்தானும் மாணச்செய்யாமை தலை.

மனமறிந்து செய்யுந் துன்பங்களை எக்காலத்தும்,  
யாவார்க்கும் எவ்வளவு சிறிதானாலும் செய்யாதிருத்தல்,  
முதன்மையான அறமாகும்.

It is the height of perfection not to injure any one  
in the least at any time of your life.

7

318. தன்னுயிர்க் கின்னாமை தானறிவான்  
என்கொலோ



மன்னுயிர்க்கின்று செயல்.

பிறர் செய்யும் தீமை தனக்குத் துன்பஞ் செய்வதைத் தான் அநுபவித்தறிகின்றவன், பிறவுயிர்களுக்குத் துன்பந்தரும் தீமையைத் தான் செய்வதல் யாது காரணத்தாலோ?

It baffles our mind why a soul that has felt the bitter smart of wrong should inflict it on others.

8

319. பிறர்க்கின்று முற்பகல் செய்யின்  
தமக்கின்று

பிற்பகல் தாமே வரும்.

ஒருவன், பிறர்க்குத் துன்பந்தரும் தீமையை முற்பகலில் செய்யின், அச்செயல், பிற்பகலில் அவனுக்குத் தீமை பிறர் செய்யாமலே தானே துன்பத்தைத் தரும். பகல்-முகூர்த்தம்.

Evil pursues the wrong-doer close on his heels as even-tide follows dew-washed morn.

9

320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்;  
நோய் செய்யார்.

நோயின்மை வேண்டு பவர்.

ஒருவர்க்குத் துன்பம் வருதல் பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்ததலாலே யன்றி வேறில்லை; ஆதலால், தாம் துன்பமீடைய விரும்பாதவர் பிறவுயிர்க்கு

ஒரு துன்பமுஞ் செய்யாதிருத்தல் வேண்டும்.

Evil recoils on him that doth evil; therefore shuns he evil who seeks freedom from the ills of life.

10

## அதிகாரம்—33

### கோல்லாமை

### NON-KILLING

பிராணிகளைக் கொலை செய்யாமை.

321. அறவினை யாதெனில் கொல்லாமை;  
கோறல்

பிறவினை யெல்லாம் தரும்.

உயிர்களைக் கொல்லுதல் பாவச் செயல்கள்  
எல்லாவற்றையும் தரும்;

ஆதலால் ஓர் உயிரையும் கொல்லாமையே எல்லா  
அறங்களின் பயனையும்  
தரும்.

Not to kill is the very cream of all virtues;  
every other sin.

but killing leads to

1

322. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்  
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

தான் உண்ணும் உணவைப் பசித்த உயிர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்த தானும் உண்டு, ஐவகை உயிர்களையும் வருந்தாதபடி காப்பாற்றுதல், அறநூலுடையார் துறந்தார்க்கு எடுத்துச் சொல்லிய அறங்கள் எல்லாவற்றிலும் சிறந்த அறமாகும்.

Share your bread with the needy, love all that breathes on earth :

this is the greatest of all commandments of the prophets of old. 2

323. ஒன்றாக நல்லது கொல்லாமை ; மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

நூலோர் கூறிய அறங்களுள், தனக்குச்சமானம் இல்லாத நல்ல அறம்

கொல்லாமையே; பொய் சொல்லாமை என்னும் அறமோ கொல்லாமைக்

குப் பிற்பட்டதேயாம்.

The scriptures of the world sing the glories of truthfulness, but far

greater than truthfulness is non-killing.

3

324. நல்லா நெனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.

முத்தியையும் மேற்கதியையும் அடைவதற்குரிய நல்ல வழியென்று

மதித்துச் சொல்லப்படுவது யாதென்றால், யாதோர்  
உயிரையும் கொல்

லாமையாகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறியே.

Only through non-killing of even the very  
worm that crawls

beneath, does lie the sacred path to the far-off shrine  
of truth. 4

துறவறவியல்  
77

அதி—33. கோல்லாமை

325. நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம்  
கொலையஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.

பிறப்பின் தொடர்ச்சியை யஞ்சி, அப்பிறவியை  
ஒழித்தற் பொருட்டு இல்வாழ்க்கையை நீக்கித் துறந்தவர்  
யாவரினும், கொலைப்பாவத்திற்குப் பயந்து  
கொல்லாமையாகிய அறத்தை மறவாதவனே,  
சிறந்தோனாவன்.

Of all those that dread the ceaseless cycle of births  
and deaths, the greatest is he, who, fearing the crime of

slaughter, slays not. 5

326. கொல்லாமை மேற்கொண்டொழுதுவான்  
வாழ்நாள்மேல்

செல்லா(து) உயிருண்ணுங் கூற்று.

கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு  
நடப்பவனது வாழ்நாளின் மீது எல்லா உயிரையுங் கொண்டு  
செல்லும் கூற்று செல்லாது.

Even death, which devours all, spares the life of  
him that up-holds with all his might the divine  
commandment "Thou shall not kill."

6

327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி  
தின்னுயிர் நீக்கும் வினை.

ஒருவன், தன்னுயிரைக் காத்துக்கொள்ளும்  
பொருட்டு, தன்னைக் கொல்ல வரும் பிராணியையும்,  
கொல்லுதல் கூடாது.

Kill not any being, though it be to rescue  
your own from the very jaws of death.

7

328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்  
சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கம் கடை.

தேவர் பொருட்டு வேள்வியில் ஓர் உயிரைக்  
கொலை செய்தலால், ஒருவனுக்கு இன்பத்தை மிகுதியாகத்  
தருகிற செல்வம் உண்டாகுமென்று இல்லறத்தார்க்குக்

கூறப்பட்டதாயினும், துறவறத்தார்க்கு ஓர் உயிரைக்  
கொல்வதனால் வரும் செல்வம் கடைப்பட்டதேயாம்.

Men say that animal sacrifices in honour of the gods  
crown a man with countless blessings; but the fortune  
that is raised on such sacri-  
fices is an abomination to the pure of heart.

8

329. கோலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்  
புன்மை தெரிவார் அகத்து.

கொலைத்தொழிலை யுடையவராகிய மாந்தர்,  
அத்தொழிலின் இழிவை அறியாத  
மனத்தையுடையராளுமும், அறிந்தவருடைய மனத்தில்  
இழிந்த புலைத்தொழிலை யுடையராகவே காணப்படுவர்.

78

திருக்குறள்

அறம்

In the eyes of the discerning, the scum and  
are they who delight in slaughter.

refuse of mankind

9

330 உயிருடம்பின் நீக்கியார் என்பர்

செயிரூடம்பின

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

கண்டு சகிக்க

தொழில் வாழ்க்கை

முடியாத நோயுடம்புடனே வறுமை மிகுந்த இழி  
யுடையவரை, இவர் முற்பிறப்பின்கண் உயிர்களைக்  
கொன்றவர் என்று பெரியோர் சொல்லுவர்.

Behold the loathsome leper of a beggar  
crouching in a street  
corner to the disgust of all: the wise say of him "  
Lo! there sits  
yonder an evil one that has taken in a former  
another."

birth the life of  
10

---

ஞானம்

ஞானமாவது, வீடு பெறுதற்குக் காரணமாகிய

உணர்வு.

அதிகாரம்—34

நிலையாமை

THE INSTABILITY OF ALL THINGS

உற்பத்தியுள்ள பொருள்களெல்லாவற்றுக்கும் ஒரு

காலத்து அழிவு

உண்டெனல்.

331. நிலலாத வற்றை நிலையின என்றுணரும்  
புல்லறி வாண்மை கடை.

நிலையில்லாத பொருள்களை நிலையுடையனவாக  
நினைக்கிற அற்ப அறி

வினையுடமை துறந்தார்க்கு இழிவு ஆகும்.

Is there any folly greater than the infatuation  
of a man who

builds his faith in the passing empty shows, as  
though they were

beyond the pale of the ravages of time?

1

332. கூத்தாட்(டு) அவைக்குழாத் தற்றே;  
பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

ஒருவனிடத்து மிக்க செல்வம் வந்தடைதல்,

நாடக சாலைக்குக்

காண்பவர் கூட்டம் வந்து சேர்ந்தாற்போலும்;  
அச்செல்வம் அவனை விட்டு

நீங்குதலும், கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம்  
அவ்விடத்தினின்று நீங்கி

யதுபோலும்!



The eager crowd that gathers round to witness  
 a village show  
 stands as the symbol of the incoming tide of  
 fortune; but its ebb is

தூறவறவியல்  
 79

அதி—34. நிலையாமை

like the melting away of the self-same crowd after  
 the singing and  
 dancing are over.

2

333. அற்கா இயல்பிற்றுச் செல்வம்;  
 அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

செல்வம் நிலையில்லாத தன்மையை யுடையது;  
 ஆதலால் அதனைப்

பெற்றால் அதனாற் செய்யப்படும் அழிவற்ற அறங்களை  
 அதனைப் பெற்ற

பொழுதே செய்யவேண்டும்.

Fickle is fortune; therefore, if you come by a  
 windfall, delay not

to do acts that are of lasting good.

3

334. நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்  
வாள(து) உணர்வார்ப் பெறின்.

உயிரானது, நாள் என்று அளவு செய்யப்படுவதாகிய  
ஒரு கால அளவு.

போலத் தன்னைக் காட்டி, அறுத்துச் செல்லுகின்ற  
வாளாயுதத்தின் வாயில்  
உள்ளது; ஆராயும் அறிவினையுடையோர்க்கன்றி. இது  
எனையோர்க்குப்  
புலப்படாது.

Time seems all smiles and laughter, but verily it  
is a saw that  
ceaselessly saws away the life of man.

4

335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்  
நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

இறக்குந் தறுவாயில், பேச முடியாதபடி நாலை  
யடக்கி விக்கல் எழுவதற்கு முன்பே, முத்திக்குக்  
காரணமான தருமங்களை விரைந்து செய்யவேண்டும்.

Ere the tongue lies powerless amidst your  
death-rattle, make your life all compact with the  
numberless acts of kindness and of love.

5

336. நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை

என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.

நேற்று இருந்தவன் இன்றைக்கு இல்லை  
என்று சொல்லும் நிலையாமை யாகிய பெருமையை யுடையது  
இவ்வுலகு.

Yesterday he was ; and to-day he is not ; such is  
the glory of this wondrous earth !

6

337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் ஒருதுப  
கோடியும் அல்ல பல.

80

திருக்குறள்

அறம்

ஒரு கணப்பொழுதளவும் தம் உடம்பும் உயிரும்  
சேர்ந்து இருத்தலைத்

தெளியமாட்டாதவர், கோடி என்னும் அளவோடு  
நில்லாமல் அதற்கும் மேற்

பட்ட பல நினைவுகளை நினைப்பார்கள். (அறிவிலாதார்).

Man knows not what awaits him at the next  
hour : yet he is a

prey to a thousand and one dreams and fancies.

7

338. குடம்பை தனித்தொழியப் புள்பறத்  
தற்றே

உடம்பொ(6) உயிரிடை நட்டி.

உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய தொடர்பு, முன்  
தனிமையாயில்

லாத முட்டை, பின்னர்த் தனித்துக் கிடக்கும்படி,  
அதனுள் இருந்த

பறவை, பருவம் வந்தவுடன் பறந்துபோகும் தன்  
மையுடையது போலும்!

The new-fledged bird abandons its own broken  
shell of egg and

flies away into the dreamy blue; that is the mark  
and symbol of the

union that exists between the soul and the body.

8

339. உறங்குவது போலும் சாக்காடு: உறங்கி  
விழிப்பது போலும் பிறப்பு.

ஒருவனுக்கு மரணம் நேரிடுதல், தூக்கம் வருவதைப்  
போலாம்; பிறப்பு

வருதல் தூக்கம் நீங்கி விழிப்பதைப் போலாகும்.

Death is kin to sleep; but life is just the  
waking from that sleep.

9

340. புக்கில் அமைந்தின்று கொல்லோ

உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

வாதம், பித்தம், சிலேத்தம முதலாகிய

நோய்களுக்கு இருப்பிடமா

கிய உடம்புகளுள் நிலைத்திராது நீங்கும் உயிர்களுக்கு,

எப்பொழுதும் நீங்கா

மல் இருத்தற்குரிய வீடு இதுவரையில் அமையவில்லை

போலும் !

The soul takes shelter in a fragile and decaying  
body ; is it because

she has not a home that she can claim as her own ?

10

அதிகாரம்—35

துறவு

RENUNCIATION

புறமாகிய செல்வத்திலும் அகமாகிய உடம்பிலும்  
உள்ள பற்றை, அவற்றின் நிலைமையை நோக்கித் துறத்தல்.

341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்  
அதனின் அதனின் இலன்.

துறவறவியல்

அதி—35. துறவு

ஒருவன், எந்த எந்தப் பொருளின் விஷயமான  
அவாவை நீக்குகிறானோ அவன், அந்த அந்தப் பொருளினால்  
வரும் துன்பத்தை யடைவான்.

Freedom from all thraldoms of desire is alone  
real freedom from all shapes of grief that arise from  
desire. 1.

342. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்  
நுண்டியற் பால பல.

எப்பொருளையும் பற்றறத் துறந்தால், ஒருவனுக்கு  
இம்மையிலேயே யடைதற்குரிய இன்பங்கள்  
பலவாகும்; அவ்வன்பங்களைப் பெறவிரும்பினால் தக்க  
காலத்திலே அப் பொருள்களின் பற்றுக்களைத் துறக்கக்  
கடவன்.

If you want to realize the joy within you, become a  
sanyasin hold even in the bright season of your youth  
: for out of renunciation streams out endless delight  
here below. 2

343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை;  
விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

முத்தியை யடைவார்க்கு, செவி முதலிய ஐம்பொறிகளுக்கூரிய வாய  
ஒசை முதலிய ஐம்புலன்களையும் நீக்கிவிடுதல் வேண்டும்; நீக்கும்பொழுது  
அப்புலன்களை அனுபவித்தற் பொருட்டுத் தாம் சேர்த்து வைத்த பொருள்

முழுவதையும் ஒருங்கே விட்டுவிடல் வேண்டும்.

Oh ye who seek truth, show no quarter, trample  
under your heels all the desires of the senses and  
renounce all that have been a possession  
and a passion unto you.

3

344. இயல்பாகும் நோன்பிற(கு)ஒன் றின்மை ;  
உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.

அவா வைத்தற்குரிய ஒரு பொருளும்.  
இல்லாதிருத்தலே, தவஞ்

செய்வார்க்கு இயல்பாம் ; அவ்வாறன்றி ஒரு  
பொருளையேனும் வைத்திருத்

தலால் அப்பொருள் அத்தவத்தைக் கெடுத்துவிடும்.  
அதனால் மீண்டும்

மயங்குதற்கு ஏதுவாகும்.

To be rid of all belongings is the law of the order  
of monks: for

even the vestige of a wordly possession drags back the  
unfettered spirit

into very dust and delusion.

345. மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல்  
பிறப்பறுக்கல்

உற்றார்க்கு(கு) உடம்பும் மிகை.

பிறப்பை யொழிக்க முயல்வார்க்கு, அதற்குக் கருவியாகிய உடம்பே  
தடையானால், யாதொரு சம்பந்தமில்லாத மற்றைய பொருள்கள் தடை  
யென்பதைப் பற்றிக் கூறவும் வேண்டாமோ ?

11

82  
அறம்

திருக்குறள்

Even the body is an encumbrance to a great  
heart that desires

to lay the axe at the root of endless births, not to  
talk of the trap-

pings and other bonds of life.

5

346. யானென தென்னுஞ் செருக்கறுப்பான்  
வானோர்க்கு

உயர்ந்த வலகம் புகும்.

தானல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு  
சம்பந்தமில்லாத

பொருளை எனது என்றும் நினைத்து, அவற்றினிடத்துப்  
பற்று வைத்தற்கு



ஏதுவாகிய அஞ்ஞானத்தை (மயக்கத்தை), குரு  
உபதேசத்தால் ஒழித்த

வன், தேவர்களுக்கும் அடைதற்கரியதாகிய  
முத்தியுலகத்தை யடைவான்.

He enters a region greater than the world of the  
gods who shatters

the feelings of ' I ' and ' Mine ' which spring from  
overweening pride  
and vanity.

6

347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்  
பற்றி விடாஅ தவர்க்கு.

இருவகைப் பற்றுக்களையும்  
இறுகப்பிடித்துக்கொண்டு விடமாட்டாத

வரைப் பிறவித் துன்பங்கள் இறுகப் பற்றிக்கொண்டு  
அவரைவிட்டு நீங்கா

வாம்.

Sorrow seizes the heart that does not shake off its  
attachments to the world.

7

348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி  
வலைப்பட்டார் மற்றையவர்.

முற்றத் துறந்தவரே முத்தியை யடைந்தவராவர்;  
அப்படித் துறவாத

மற்றவர்களே மயங்கிப் பிறப்பாகிய வலையில்  
அகப்பட்டவர்களாவர்.

He enters the far-off shining city of God, who  
abandons all ; but

the rest pine away caught in the noose of endless births  
and deaths. 8

349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று  
நிலையாமை காணப் படும்.

ஒருவனுக்கு இருவகைப் பற்றும் அற்றபோதே  
அப்பற்றறுதி, அவனது பிறவித் துன்பத்தை ஒழித்து  
விடும்; இருவகைப் பற்றும் நீங்கா விடத்து, அவற்றால்  
பிறந்தும் இறந்தும் வருகிற நிலையாமையே அவனிடத்துக்  
காணப்படும். (அழியாத வீட்டுலகம் காணப்படாது.)

Man cleaves asunder the bonds of life, the  
moment he forsakes the world ; but others are  
poseless eddies of life.

whirled about from age to age in the pur-

9

துறவறவியல்

அதி—36. மெய்யுணர்தல்

83

350. பற்றுக் பற்றற்றான் பற்றினை ; அப்பற்றைப்  
பற்றுக் பற்று விடற்கு.

ஒருவன், விடாது வந்த தனது பற்றை நீக்குதற்கு,

எல்லாப் பொருளை யும் பற்றி நின்றே அவற்றில் பற்று நீங்கிய இறைவன் அருளிய முத்திவழி யை இதுவே தனக்கு நல்லவழியென்று மனத்திற்கொண்டு, அதனை யடை தற்குத் தியான சமாதிகளைச் செய்வேண்டும்.

Take refuge in the unfettered indwelling spirit of the Lord and hold fast to it with hoops of steel in order that your own fetters may be hacked to pieces.

10

அதிகாரம்—36

மெய்யுணர்தல்

REALIZATION

பந்த மோக்ஷங்களையும், அவற்றின் காரணங்களையும் சந்தேக விபரீதங்களற உண்மையாய் அறிதல்.

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரம்

மருளானும் மாண்ப் பிறப்பு.

மெய்ப்பொருள் அல்லாதவற்றை

மெய்ப்பொருள்களென்று உணர்கிற விபரீத ஞானத்தினால் இன்பமில்லாத பிறப்பு உண்டாகிறது.

Man comes by a life of sorrow only through delusion which makes him mistake a booth of the Vanity Fair

for the very Temple of Truth.

1

352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

அவித்தையினின்று நீங்கிக் குற்றமற்ற

தத்துவஞானமுடையவர்க்கு, அம் மெய்யறிவானது, பிறவியை  
நீக்கி முத்தியின்பத்தைக் கொடுக்கும்.

Darkness dies away, and joy dances in the heart of him  
who, from all delusion free, catches with an un-dimmed  
vision, the splendour of the soul within.

2

353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு

வையத்தின்

வானம் நணிய(து) உடைத்து.

ஐயத்தினின்று நீங்கி, மெய்ப்பொருளை யுணர்ந்தார்க்கு,  
தாம் இருக்கும் இந்த நிலவுலகத்தினும்  
அடையக்கடவதாகிய முத்தியுலகம் சமீபத்தி

லுள்ளதாகும்.

அறம்

Nearer than the earth is heaven to a sage from whose heart doubts have vanished and mists of error have rolled away.

3

354. ஐயுணர்வு எய்திக் கண்ணும் பயமின்றே  
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

உண்மைப் பொருளை யறியாதவர்க்கு ஐம்புலன்களைத் தமது வசமாகச் செய்தும் அதனால் பயன் இல்லை.

Of what avail is the perception of your senses, if you are not endowed with the vision and the faculty divine?

4

355. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்  
அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எந்தப் பொருள் எந்த இயல்பையுடையதாய்க் காணப்பட்டாலும், அந் தோற்றத்தைக் கண்டு மயங்காமல், அப்பொருளின் தோற்றத்தை நீக்கி, மெய்ப்பொருளைக் காண்பதே அறிவாகும்.

Go behind the veil of whatever things you may

come across in life and track the spirit of truth to its subtlest retreats. Therein lies wisdom.

5

**356.** கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்  
தலைப்படுவர்.

மற்றீண்டு வாரா நெறி.

இம்மையிலே உபதேச மொழிகளைத் தக்க  
அனுபவமுடைய ஞானசிரி யரிடத்தே கேட்டறிந்து,  
அதனால் உண்மைப் பொருளை யுணர்ந்தவர், மீண்டும்  
பிறப்பின்கண் வாராத நெறியாகிய முத்தியை யடைவர்.  
[வீடீ டிற்கு நிமித்த காரணமாகிய முதற்பொருளை  
யுணர்தற்கு உபாயம் மூன்று. அவை கேள்வி, விமரிசம்,  
பாவனை என்பன.] (இது கேள்வி.)

Behold the man who has fathomed the depths of  
his soul and stumbled upon reality ; he shall enter the  
path that leads not again into the darkness of the  
world.

6

**357.** ஓர்த்துள்ளம் உள்ளது உணரின்  
ஒருதலைபாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

அங்ஙனம் கேட்ட உபதேசப் பொருள்களை,

ஒருவனது உள்ளம் தெளியுமாறு பிரமாணங்களாலும், யுக்தியினாலும் ஆராய்ந்து, அதனால் முதற்பொருளை அறிவானால் அவனுக்கு மீண்டும் பிறப்பு உண்டென நினைக்கவேண்டவதில்லை. (இது விமரிசம்.)

In life's voyaging, there is no more need to sail from harbour to harbour for one, who is lost in ceaseless meditation and becomes one with the Maker.

7 துறவறவியல் அதி—37. அவா

வறுத்தல்

85

358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச்  
சிறப்பென்னும்

செம்பொருள் காண்ப தறிவு.

பிறப்பிற்கு முதற் காரணமாகிய அஞ்ஞானங் கெட, மோகத்திற்கு நிமித்த காரணமாகிய மெய்ப்பொருளைக் காண்பதே, ஒருவனுக்கு மெய் யுணர்வாகும். (இது பாவனை.)

It is true wisdom to know the supremely Good and the Adorable, to emerge from the folly and delusion of life and death.

8

359. சார்புணர்ந்து சார்பு கெடலுமுகின்  
மற்றழித்துச்

சார்தரா சார்தரும் நோய்.

ஒருவன், எல்லாப் பொருள்களுக்கும் சார்பாகிய  
பரம்பொருளை யுணர்ந்து, தனது இருவகைப் பற்றுக்களும்  
கெடும்படி ஒழுகவல்லவா யின், முன் அவனைச்  
சார்தற்குரியனவாய் நின்ற துன்பங்கள், அவ்  
வுணர்வையும் ஒழுக்கத்தையும் கெடுத்துப் பின்  
ஞானயோகங்களின் முதிர்ச்சியையுடைய அவனிடத்துச்  
சேராவாம்.

Life's sorrows that afflict the whole creation cling  
not to the soul which has sought shelter under the  
wings of the Mighty Being that sustains all.

9

360. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்  
நாமங் கெடக்கெடு நோய்.

ஞானயோகிகளுக்கு, விருப்பு, வெறுப்பு,  
அஞ்ஞானம் என்னும் மூன்று குற்றங்களின் பெயருங்கூடக்  
கெடிதலால், அவற்றால் வரும் துன்பங்கள்  
உண்டாகமாட்டா.

All the ills of life vanish into nothingness, when  
our heart is rid of the triple tyranny of lust, wrath and  
delusion.

10



THE SLAYING OF DESIRE

பிறவிக்கு வித்தாகிய ஆசையினை இடைவிடாத  
மெய்ப்பொருள் உணர் வால் அறுத்தல்.

361. அவாவென்ப எல்லா உயிர்க்கும்  
எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பினும் வித்து.

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாது  
வருகின்ற பிறப்பை உண்டாக்கும் வித்து, யாது எனில்  
அவாவே ஆகும் என்று கூறுவர் நூலோர். 86

திருக்குறள்

அறம்

Desire, the wise say, is the seed that  
always yields a never-failing crop of births to every soul  
that walks on earth. 1

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ;  
மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

பிறப்பே துன்பத்திற்குக் காரணம் என்று

அறிந்தவன், ஒரு பொருளை

விரும்பினால் பிறவா மையாகிய பொருளையே விரும்பவேண்டும்; அப்பிறவாமை தான், ஒரு பொருளையும் விரும்பா திருத்தலாலே அவனுக்குத் தானே உண்டாகும்.

If you long for anything in life, yearn for the  
round of births: and freedom from births comes of

cessation of the  
the slaying of  
desire.

363. வேண்டாமையின்

2

விழுச்செல்வம் ஈண்டில்லை;

யாண்டும் அஃதொப்ப தில்.

ஒரு பொருளையும் விரும்பா திருத்தலுக்குச் சமானமான சிறந்த செல்வம், பிரதியகூ பிரமாணத்தால் அறியக்கூடிய இவ்வுலகத்தில் இல்லை; இனி அவ்வளவே அல்ல; சப்தபிரமாணத்தால் அறியப்படுகின்ற தேவலோகத்திலும் அதற்குச் சமானமானது இல்லை.

Either in the land of the living or in the  
region of the gods, there is no wealth more precious  
desire.

than freedom from the fetters of

3

364. தூஉய்மை என்ப(து) அவா இன்மை ;  
மற்றது

வா அய்மை வேண்ட வரும்.

ஒருவனுக்கு பரிசுத்தத் தன்மையையுடைய  
மோகும் என்று சொல் லப்படுவது; அவா இல்லாமையே;  
அவ் அவா இல்லாமையானது, மெய்ப் பொருளை  
இடைவிடாது பாவிக்கத் தானே உண்டாகும்.

Purity of heart springs from desirelessness : verily  
freedom from  
desire flows from the yearning of the soul that  
stretches its arms  
towards perfection.

4

365. அற்றவர் என்பார் அவா அற்றார் ;  
மற்றையார்

அற்றாக அற்ற திலர்.

பிறப்பற்றவர் என்று சொல்லப்படுபவர், அதற்கு  
நேரே காரணமாகிய

அவாவை அற்றவரே; பிற காரணங்கள் அற்று அவ் அவா  
ஒன்றை நீக்காத வர், அவற்றால் சில துன்பங்கள்  
ஒழித்தவராவதன்றி அவர்போல் பிறவி  
யற்றவர் ஆக மாட்டார்.

The liberated ones are they who have wrought

their freedom from

the bonds of desire ; the rest enjoy not such light of freedom. 5

துறவறவியல் அதி—37. அவா வறுத்தல்

87

366. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை  
வஞ்சிப்ப தோரும் அவா.

மெய்யுணர்தல் முதலிய காரணங்கள்  
எல்லாவற்றையும் பெற்று, அவற்றால் வீட்டை  
அடைதற்குரிய ஒருவனிடத்து, மயக்க வழியால் புகுந்து  
பின்னும் பிறப்பினிடத்து விழும்படி செய்து, அவனைக்  
கெடுக்கவல்லது ஆசையே; ஆதலால் அந்த ஆசையை, பயந்து  
காப்பதே துறவறம் ஆகும். (அவா அறுத்தலே துறவறத்தின்  
பயனும்.)

Guard against creeping desires, lest they should  
steal into your heart and smother the light of your soul.

6

367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை  
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

ஒருவன் ஆசைக்கு அஞ்சி, அடியோடு அதனை ஒழிக்க  
வல்லவனானால், அவன் பிறவித் துன்பத்துளகப்பட்டிக்  
கெடாமைக்குக் காரணமாகிய வினை (துறவறங்கள்) தான்

விரும்பும் வழியினாலேயே (துறவறத்தாலேயே) உண்டாகும்.

Immortality is at the command of the man who has banished all

desires from the heart. •

7

368. அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்;  
அஃதுண்டேல்

தவா அது மேன்மேல் வரும்.

ஆசையற்றவர்க்கு யாதொரு துன்பமும் இல்லையாகும்;  
பிறகாரணங்க

ளெல்லாம் இல்லாதிருந்தும் ஆசைமட்டும் இருந்தால்,  
அதனால் துன்பங்கள்

யாவும் ஒழியாது மேன்மேல் வந்து கொண்டிருக்கும்.

He has no grief who has no desires; but sorrow upon sorrow des-

cends on the heart which is a prey to them.

8

369. இன்பம் இடையறாது ஈண்டும்  
அவாவென்னும்

துன்பத்துன் துன்பங் கெடின.

அவாவென்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம், ஒருவனுக்கு நீங்கு  
மானால், அவன், முத்திபெற்ற இடத்தில் மாத்திரமே யல்லாமல் உடம்போடு  
கூடியிருந்த இடத்தும், இடையறாத இன்பத்தை அடைவான். (இதனை

ஜீவன் முக்திரிலை என்ப.)

Even here in this world of strife, man is crowned  
with everlasting

joy; if he slays the cruel monster of desire.

9

370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே  
பேரா இயற்கை தரும்.

88

தீ ரு க் கு ற ள்

அறம்

ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய ஆசையை  
ஒருவன் நீக்குவா

னாயின், அந்நீத்த நிலையே, அவனுக்கு அப்பொழுதே  
எக்காலத்தும், மாறாத

இயல்பையுடைய பேரின்பத்தைக் கொடுக்கும்.

Be not blindly searching for immortality: she is  
on your very

palm, the moment you have conquered the insatiable  
hunger of the

heart.

10

அதிகாரம்—38

உ ள ழ்  
DESTINY

இருவினைப் பயன்களும், செய்தவனையே

சென்றடைதற்குக் காரண

மாகிய முறைமை. (நியதி)

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை

கைப்பொருள்;

போகூழால் தோன்றும் மடி.

ஒருவனுக்குப் பொருள் சேர்தற்குக் காரணமாகிய  
ஊழ் வினையால்

முயற்சி உண்டாகும்; அப்பொருள் அழிதற்குக்

காரணமாகிய ஊழால்

சேர்ப்பல் உண்டாகும்.

Man launches on a stream of endless activity,  
when the tide of  
fortune sets in; but an incurable indolence creeps on  
him when it ebbs  
away.

1

372. பேதைப் படுக்கும் இழலுழ்; அறிவகற்றும்  
ஆகல்ஊழ் உற்றக் கடை.

ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும்,  
கைப்பொருளை இழத்  
தற்கு ஏதுவாகிய ஊழ் வந்தபொழுது, அவ்வுழ், அவனது  
அறிவை அறி  
வின்மையாக்கி விடும்; அவ்வாறே அவனுக்கு அறிவு  
சுருங்கி யிருந்தாலும்,

கைப்பொருள் உண்டாவதற்கு ஏதுவாகிய ஊழ்  
அவனது அறிவை விசாலப்படுத்தும்.

வந்தபொழுது, அவ்ஊழ்

An adverse fate dulls the keen intelligence of a  
man of wisdom ; but even the  
sweet smiles  
foggy and fumbling intellect of a fool brightens up with  
of fortune.

the

2

373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்  
உண்மை அறிவே மிகும்.

அறிவுசுருங்குதற்குக் காரணமாகிய ஊழினை  
புடையவன், துட்பமான பொருள்களை உணர்த்தும் நூல்  
பலவற்றையும் கற்றாயினும், அது அக்கல்

இல்லறவியல்

அதி—38. ஊழ்

89. விப் பயிற்சியைப் பயனறச்செய்து

விட்டு அவனது ஊழினாலாகிய பேதைமை யையே வளரச்  
செய்யும்.



Of what avail is the wealth of our mighty wisdom and learning ?; it is fate that overrules us all.

3

374. இருவேறு உலகத் தியற்கை; திருவேறு; தெள்ளியர் ஆதலும் வேறு.

உலகத்தில் ஊழினாலாகிய தன்மை இருவகைப்படும்: ஆதலால், செல்வ முடையவராக இருத்தற்குரிய ஊழ் வேறு; அறிவுடையவராக இருத்தற்குரிய ஊழ் வேறு.

Behold two different types of men inhabiting this bewildering world of ours;—the poor wise and the foolish rich. Verily inscrutable are the ways of destiny.

4

375. நல்லவை எல்லாம் தீயவாம்; தீயவும் நல்லவாம் செல்வஞ் செயற்கு.

ஊழ் வினையானது, செல்வத்தை உண்டாக்குதற்குத் தக்க நல்ல சாதனங்களை யெல்லாம் தீயனவாகச் செய்யும்; அதுவும் அல்லாமல், தகாத தீய சாதனங்களை யெல்லாம் நன்மையுடையனவாகவும் செய்யும்

All things, good and promising, end in smoke in an ill-starred moment; but out of evil flows good when your lucky and lustrous star is in the ascendant.

5

376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம்.

ஊழினால், தம்மிடத்து நிற்றற்குரியன வல்லாத

பொருள்களை, ஒரு வன் விருந்திக் காப்பாற்றினாலும், அவை தம்பால் நிற்காமல் ஒழிந்துபோம்; அவ்வூழினாலேயே, தம்மிடத்து நின்றற்குரிய பொருள்களைப் புறத்திற் கொண்டுபோய் எறிந்துவிட்டாலும் அவை தம்மை வீட்டு நீங்காமல் வந்து சேரும். (வருந்தி யழைத்தாலும்.....தொழில்.)

Guard jealously you may what destiny has not decreed unto you, and it slips out of your hands. Scatter your precious pearls in the thick of a jostling crowd; and they remain untouched as though kept in a close-locked chest; for are they not yours by fortune secured? 6

377. வகுத்தான் விசுவத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

. 12

90

திருக்குறள்

அறம்

தமது அனுபவத்திற்காகப் பொருள்களைக் கோடிக்கணக்காக (மிகுதி

யாக) வருந்திச் சேர்த்தவார்க்கும், அவற்றைத் தமது ஊழ்வினைப்படியே

அனுபவிக்க நேரிடுமே யன்றித் தாம் விரும்புமாறு அனுபவித்தல் இயலாது.

A millionaire cannot enjoy even a moiety of his immense fortune

except as the disposer of all things has ordained it.

7

378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால  
ஊட்டா கழியும் எனின்.

ஊழ்வினை, தனது வலிமையால் ஒருவனுக்குத்  
துன்பஞ் செய்யாம

லிருந்தால், தரித்திரர் துறவறத்தில் சேருங்  
கருத்துடையவர் ஆவர்.

It is not a far cry from a beggar in tattered rags  
to an ascetic in

saffron robes, if fate has not reserved for the poor the  
cup of misery as  
their portion.

8

379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்  
அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்.

நல்வினை, தன் பயனாகிய இன்பங்களைக் கொடுக்க  
வரும்போது அவ்

வீன்பங்களை நீக்குதற்குரிய வழி தேடாமல், அவற்றை  
நல்லவையாகக்

கொண்டு அநுபவிப்பவர்கள், மற்றைய தீவினை,  
துன்பங்களைக் கொடுக்க

வரும்போது அத்துன்பங் களை யும் அவ்விதமே

அநுபவியாது, அவற்றை

நீக்குதற்குரிய வழியைத் தேடித் துன்பப்படுவது என்ன  
நினைத்தோ ?

Why should he that sits on the crest of the full  
tide of fortune

fret about his fall? : for everything comes of the  
strange and inex-  
orable workings of fate.

9

380. ஊழிற் பெருவலி யாவுள; மற்றொன்று  
சூழினும் தான்முந் துறும்.

ஊழானது, தன்னை விலக்கும் பொருட்டுத் தனக்கு  
விரோதமாகியு ஒரு

உபாயத்தை யொருவர் ஆராய்ந்தாலும், அவ்வுபாயத்தை  
யாவது மற்றொன்

றையாவது வழியாகக் கொண்டு, அவ்வாராய்ச்சிக்கு  
இடங்கொடாது முற்

பட்டு வந்து நிற்கும்; ஆதலால், ஊழ்போல மிக்க  
வல்லமை யுடையவை

எவை இருக்கின்றன? எவையுமில்.

Is there anything mightier than fate? : she weaves  
a strange magic

web of her own in the inner shrine of your being, even  
before you forge

இரண்டாவது

பொருட் பால்

இரண்டாவது  
பொருட் பால்

1. அரசியல்

இனி, இல்லறத்தின் வழியில் சேர்வனவாகிய பொருள் இன்பம் என்னும் இரண்டு புருஷார்த்தங்களுள் இம்மை மறுமை யென்னும் இரண்டை யுந் தருவதான பொருளை யுணர்த்தும் பகுப்பைச் சொல்ல எடுத்துக் கொண் டார். பொருட் பால்:—பொருளையுணர்த்தும் பாகம். அது, செல்வத்தின் துணைக்காரணமாகிய ராஜதருமத்தைக் கூறுதலால் விளங்கும். அரசனீதி யாவது - குடிகளைக் காக்குந் தொழிலை நடத்தும் முறைமை. அதனை, அரசியல், அங்க வியல், ஒழிபியல் என்று மூவகைப் படுத்துப.

## அதிகாரம்—39

### இறைமாட்சி

#### THE GREATNESS OF A KING

நற்குண நற் செய்கைகளால் அரசனுக்கு உண்டாகும் பெருமை.

381. படைசூழ கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்  
உடையான் அரசருள் ஏறு.

சேனையும், நாடும், செல்வமும், அமைச்சும், நட்பும், அரசனும் ஆகிய ஆறு அங்கங்களை யுடையவன் அரசருக்குள் ஆண் சிங்கம் போலச் சிறந்த வனாவான். (ஆறு அங்கங்களோடு உடையவனையுஞ் சேர்த்து வடநூலார் ஸப்தாங்க மென்பர்)

He is a lion among kings  
infinite resources, far-seeing  
fortifications.

who has a powerful army, a loyal subject,  
ministers, good friends and impregnable

1

382. அஞ்சாமை நகை அறிவூக்கும் இந்நான்கும்  
எஞ்சாமை வேந்தற்(கு) இயல்பு.

அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாத நெஞ்சு படைத்தலும், (மனவுறு தியும்) கொடையும், அறிவும், உற்சாகமும் ஆகிய இந்நான்கு குணங்களும் எப்பொழுதும் குறையாது நிற்கல் வேண்டும்.

94

தீ ரு க் கு ற ள்

பொருள்

Unflinching courage, extreme liberality, infinite wisdom, an inexhaustible energy are traits native to a highborn sovereign.

2

383. தூங்காமை கல்வி துணிவுடைமை

இம்மூன்றும்

நீங்கா நிலனாள் டிவற்கு.

பூமியை அரசாரும் செல்வத்தையுடைய

அரசனுக்கு, ராஜாங்கத்

தொழில்களில் விரைவுடைமையும், அக்காரியங்களை

அறிதற்கு ஏற்ற கல்

வியுடைமையும், தைரிய முடைமையும் ஆகிய மூன்று

குணங்களும் ஒரு

காலும் அவனை விட்டு நீங்கா.

The rulers of the earth must be endowed with a

sleepless vigilance,

a great fund of learning, and an indomitable will.

3

384. அறணிமுக்கா(து) அல்லவை நீக்கி

மறணிமுக்கா

மாண முடைய(து) அரசு.

தனக்குக் கூறப்பட்ட தருமவழியில், தவறாது

நடந்து, கொலை, களவு

முதலிய அதருமங்களைத் தன் நாட்டின் கண்ணும்

நடவாதபடி நீக்கி, தனது

வீரத்தில் குறையாத தாழ்வின்மையை யுடையவன்

அரசனாவன்.

Behold a good and wise monarch who does not

betray his trust,

but banishes all ills from his land. He is the very soul  
of honour. 4

385. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை

மேன்மேல் உண்டாக்கிக்

கொள்ளுதலும், அவ்வாறு வந்த பொருள்களை ஒருங்கு

சேர்த்து வைத்தலும், சேர்க்கப்பட்ட பொருளைப் பிறர்

கொண்டுபோகாமல் காத்து, அவற்றை அறம், பொருள்,

இன்பங்களின் பொருட்டுச் செலவு செய்தலும் வல்லவனே, அ



ரசனாவான்.

A true and wise lord is he who develops the resources of his kingdom, enriches his exchequer, jealously guards it and allows it to flow into useful channels.

5

386. காட்சிக் கெளரியன் கமிஞ்சொல்லன்

அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.

அரசன், முறையிட விரும்பி வந்தவர்க்கும், குறையிரப்பவர்க்கும் எளிதில் காணத்தக்கவனாய், எவரிடத்தும் கடுமையான சொற் சொல்லாதவனுமாய் இருப்பானேயாயின் அவனது இராச்சியத்தை மற்றைய எல்லா இராச்சியங்களினும் மேம்படுத்திக் கூறுவர் உலகத்தோர்.

The glory of his kingdom is in the mouths access and never guilty of a harsh word.

of all who is easy of

6

அரசியல்

அதி—39. இறைமாட்சி

95

387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத்

தன்சொலால்

தான்கண்ட அனைத்(து) இவ் வுலகு.

இனிய சொல்லுடனே வேண்டுவோர்க்கு

வேண்டியவற்றைக் கொடுத்தும் காக்கவல்ல அரசனுக்கு,  
இவ்வுலகம் தன் புகழோடு பொருந்தித், தான் நினைத்த  
பொருள்களை யெல்லாம் சரந்து கொடுக்கும்.

The prince, who gives with grace, and rules with  
love, commands the homage of the world.

7.

388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்  
மக்கட்கு

இறையென்று வைக்கப் படுமீ.

தனக்குரிய நீதியை நடத்தி, பிறர் வருந்தாமல்  
குடிகளைக் காக்கும் அரசன், பிறப்பினால் மனிதனே யானாலும்  
சொழிலால் மனிதர்க்குக் கடவுளென்று தனியே சிறப்பித்து  
மதிக்கப்படுவான்.

He is a god among men who rules with perfect  
justice and shields the interests of his people.

8

389. சேவி கைப்பச் சொற்பொறுக்கும்  
பண்புடை வேந்தன்

கவிகைக் கீழ்த் தங்கும் உலகு.

தன்னை நெருக்கித் தனக்கு அறிவுகூறும்  
துணைவரான அமைச்சர், புரோகிதர் முதலியவர் சொல்லும்  
சொற்களைத் தன் செவி கேட்கச் சகியா திருந்தாலும்,  
அவற்றின் நற்பயனை நோக்கிக் கேட்டுப் பொறுத்துக்கொள்  
ளும் நற்குணமுள்ள அரசனது, அரசாட்சியின்கீழ்

உலகமுழுவதும் தங்கும்.

The whole world shall be under the extensive sway of the sovereign. who does not turn away. from the bitter-sweet counsels of his loyal ministers.

9

390. கோடை அளி செங்கோல் குடியோம்பல்  
நான்கும்

• உடையானம் வேந்தர்க்கு(கு) ஒளி.

வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், மிக்க அன்பும், நீதி தவறுது ஆளுகை செலுத்தலும், தளர்ந்த குடிகளை விரும்பிப் பாது காத்தலும் ஆகிய இந்நான்கு நற்செயலையும் உடையவன், அரச சாதி முழுவதையும் விளக்கும் விளக்குப் போவான்.

Most dazzling among the brilliant galaxy of kings is he who is liberal of heart, gracious of demeanour, just in his dealings, and merciful to his subjects.

10

அதிகாரம்—40

கல்வி

LEARNING

அரசன், தான் சுற்றற்குரிய நூல்களைக் கற்றல்.

391. கற்க கசடறக் கற்பவை; கற்றபின்  
நிற்க அதற்குத் தக.

ஒருவன் கற்கவேண்டிய நூல்களைக் குற்றமில்லாமல் படிக்கக்கடவன்;  
அப்படிச் கற்றபின், அக்கல்வி அறிவிற்குப் பொருந்த அந்நூல்கள் சொல்  
லுகின்ற நல்லவழியில் நிற்கக்கடவன்.

Let your learning be perfect and your life be a  
on it.  
noble commentary

1  
392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப  
இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

அறியாதாரால் எண் என்றும் எழுத்து என்றும்  
கன் இரண்டினையும், அறிந்தோர், மக்களுள் சிறந்த

சொல்லப்படும் கலை  
அறிவுடையவர்க்குத்  
கண் என்று கூறுவர்.

Precious as eyes to living mortals are the science  
the art of letters.  
of numbers and

2

393. கண்ணுடையர் என்பவர்கற்றோர்;  
முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர்.

யம்

எல்லாவிடத்துப் பொருள்களையும், எல்லாக் காலத்திலுள்ளவற்றை அறியும், கற்றாரே புண்ணுடையரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்; அஃதின்றி, நோய் முதலியவற்றால் துன்பஞ் ஊனாக் கண்களையுமுடைய கல்லாதவர், முகத்திலே

செய்யும் இரண்டு

இரண்டு புண்களை

புடையவராகக் கருதப்படுவர்.

Only the lettered are said to possess eyes: but the eyes of the unlettered are not eyes but sores.

3

394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்  
அனைத்தே புலவர் தொழில்.

யாவரையும் அவர்கள் மகிழும்படி அவர்களோடு கலந்து அளவளாவி, இவர் நம்மை விட்டுப் பிரிந்தால், 'இனி இவரை நாம் எவ்விடத்தில் எப்பொழுது காண்போம்' என்று அவர்கள் நினைக்கும்படி வருந்தி நீங்குதலாகிய அவ்வளவினதே கற்றறிந்தவரது தொழில்.

அரசியல்

அதி—40. கல்வி

97

A true scholar scatters joy wherever he goes and fills the hearts of his hearers with longings infinite for the feast of soul and the flow of reason.

4

**395.** உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்;

கடையரே கல்லா தவர்.

செல்வர்முன் வறியவர் தாழ்ந்து நிற்பதுபோல, தாமும் ஆசிரியர்முன் விரும்பிக் கீழ்ப்படிந்து நின்று, வழிபாடு செய்து கற்றவர்களே, உயர்ந்தோ ராவார்; வழிபாடு செய்யும் நிலைமைக்கு வெட்கமுற்றுக் கல்லாதவர் எப்பொழுதும் இழிந்தவரே ஆவர்.

He alone acquires learning who, in humility, stands, like a beggar at a rich man's door, and learns at the feet of his master; but the unlearned are the lowest among men. 5

**396.** தோட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

மணலினிடத்து ஊற்று, தோண்டிய அளவுக்கேற்ப, நீர் சுரக்கும்; அதுபோல, மனிதர்க்கு அறிவானது, படித்த அளவுக்கேற்ப வளரும்.

The deeper you delve, the greater the springs you come upon. The more you learn, the freer does flow the pure stream of wisdom. 6

397. யாதானும் நாடாமல் ஊராமால்  
என்றொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

கற்றவனுக்குத் தன்னுடும் தன் ஊருமே  
சொந்தமாயிருப்பதன்றி, மற்றைய நாடு ஊர் ஆகிய யாவும்  
தனக்குச் சொந்த ஊரும் இடமுமே ஆகும்; இப்படியிருக்க,  
ஒருவன் தான் சாகிற வரையிலும் படியாமல் காலங் கழிப்  
பது யாது கருதி?

Behold a scholar who is a mine of wisdom ;  
there is not a land which is not his own ; there is  
not a country which is not his own ; wherefore ye men  
taper ?

should abandon learning unto the last close of life's

7

398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு  
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஒருவனுக்குத் தான் ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது, ஒரு சன்மத்  
தில் செய்த கருமம், பின் ஏழு சன்மம் வரையிலும் ஒருவனுயிரைத்  
தொடர்தல் போல, அவனுக்கு ஏழு பிறப்பினிடத்தும் சென்று உதவி  
செய்யும்.

The knowledge gathered in one birth is a beacon  
across the seas of your sevenfold birth.

that lights you

8

13

98

திருக்குறள்

பொருள்

399. தாம்இன் புறுவ(து) உல(கு)இன்  
புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

தமது மனத்தை மகிழ்விக்கும் கல்வியைத் தாம்  
கற்றதைக் குறித்து

உலகத்தார் மகிழும் சிறப்பை உணர்ந்து, கற்றறிந்தார்  
அக்கல்வியை மேன்

மேலும் கற்க விரும்புவர்.

Out of the joy and delight of his listeners doth  
ever grow the infi-

nite knowledge of a lover of wisdom.

9



400. கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு  
மா(டு)அல்ல மற்றை யவை.

ஒருவனுக்கு, அழிவில்லாத சிறப்புடைய  
செல்வமாவது, கல்வியே;

அது ஒழிந்த மணி, பொன், செல் முதலியவை செல்வம்  
அல்ல.

Knowledge is wealth ; the rest are mere dross.

10

அதிகாரம்—41

கல்லாமை

THE NEGLECT OF LEARNING

படித்தற்குரிய நூல்களைப் படியாமையினால் ஆகிய

இழிவு.

401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய  
நூலின்றிக் கோட்டி கொளல்.

தன் அறிவு நிரம்புவதற்கு ஏதுவாகிய நூல்களைக்  
கல்லாமல் ஒருவன், சபையிலே ஒரு விஷயத்தை எடுத்துச்  
சொல்லுதல், வட்டு வினையாடுவோர், உருட்டப் படுங்காய்  
சென்று நின்றற்குரிய அறைகளை, வகுத்துக்கொள்ளா மல்  
வினையாடினாற் போலும் ! (பயன்படாதாகும்)

Venturing to discourse in an assembly of the  
learned without any wealth of knowledge is like the  
playing of dice without the chequered chess-board.

402. கல்லாதான் சொற்கா முறுதல்

முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.

படிப்புச் சிறிதும் இல்லாதவன், சபையினிடத்து ஒரு

பேச விரும்புதல்,

விஷயத்தைப் சொருத்தி, பெண்

இயல்பாகவே முலை இரண்டும் சிறிதும் இல்லாதவ

தன்மையை விரும்பினாற் போலும்!

The yearning of an ignorant man to shine in the company of the wise is like the yearning of a damsel for the beauty of womanhood without the charms of heaving breasts.

2

அரசியல்

அதி—41. கல்லாமை

99

403. கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன்  
சொல்லா திருக்கப் பெறின்.

கல்லாதவரும், தமது நிலைமையைத் தாமேயறிந்து,  
படித்தவர் சபையில் யாதொன்றையும் சொல்லாது  
மௌனமாயிருக்கக் கூடுமாயின், மிக நல்லவராவர்.

Even a blockhead will be deemed wise, if he remains tongue-tied before the council of the learned.

404. கல்லாதான் ஒட்பம் கழியநன் ருயினும்  
கொள்ளார் அறிவுடையார்.

நூல்களைக் கல்லாதவனது அறிவுடைமை,  
ஒரோவிடத்து மிக நன்றூ யிருப்பினும், அவனுடைய  
அறிவுடைமை நிலையில்லாததாதலின் கற்றறிந் தோர்,  
அதனை ஒரு பொருளாக மதிக்கமாட்டார்.

The occasional flashes of mother-wit of an illiterate  
never pass for real strokes of wisdom in the eyes of the  
wise.

4

405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து  
சொல்லாடச் சோர்வு படும்.

நூல்களைப் படியாத ஒருவன், தான் அறிவுடையவன்  
என்று தன்னைத்

தானே மதித்துக் கொள்ளும் மதிப்பு, தன்னைக் கண்ட  
அறிவுடையவ

னொருவனோடு தான் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லும்  
வரையிலுமே நிற் கும். பின்பு கெட்டழியும்.

The false pride of learning of an ignorant man  
is shattered to

pieces, the moment he addresses an assembly of the  
wise.

learned and the

406. உளரென்னும் மாத்திரையர் அல்லால்  
பயவாக்

களரணையர் கல்லா தவர்.

கல்லாதவர், உலகத்தில் வடிவத்தோடு  
காணப்பட்டாலும் தமக்கும்

பிறர்க்கும் பயன்படாமையால், வினைவுக்கு ஏற்றதல்லாத  
களர் நிலத்திற்குச்

சுமானமாவர்.

Like a barren wasteland, that yields no fruit, are  
men devoid of

learning; people say of them, 'They do not live but  
merely exist'. 6

407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்  
நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

நுட்பமாய்ச் சிறப்பும் பெற்றுப் பல நூல்களில்  
விரைந்து செல்லும்

அறிவு இல்லாதவனுடைய உடம்பின் வளர்ச்சியும்,  
அழகும், சுண்ணச் சாந்

பொருள்

தினால் சிறப்புப் பொருந்த அலங்கரித்துச் செய்யப்பட்ட  
சித்திரப் பாவையி

னுடைய தோற்றமும் அழகும் போல்வனவாகும்.

The beauty and grace of a fool, who knows  
not the charms of  
learning, born of deep devotion to study, are like those  
of a painted doll  
of clay.

7

408. நல்லார்கண் பட்ட வறுமையின்

இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.

படித்தவரிடத்தில் ஏற்பட்ட தரித்திரத்தன்மையைக்  
காட்டிலும் மிக்க

துன்பந் தருவது, கல்லாதவரிடத்தில் உண்டாகிய  
செல்வமேயாம்.

The wealth in the hands of the ignorant brings  
more ills in its trail  
than the poverty of the wise.

8

409. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார்

கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.

கல்லாதார் உயர்குலத்தில் பிறந்தவரா யிருந்தாலும்,

தாழ்ந்த குலத்தில்

பிறந்திருந்தாலும், கற்றவரது பெருமை அவ்வளவு

பெருமை யுடையவர்

அல்லர்.

Men of learning, though born of a low descent,  
command more  
reverence than a high-born fool.

9

410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்  
கற்றாரோடு ஏனை யவர்.

அறிவு விளங்குதற்குக் காரணமாகிய நூல்களைக்

கற்றவர்க்கும், அவற்

றைக் கல்லாதவர்க்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கும்.

விலங்கிற்கும் உள்ள

வேறுபாட்டை ஒக்கும்.

Beasts are lower than men in the scale of  
creation : even so are  
the fools before those who have delved deep in the  
mines of know-  
ledge.

10

கேள்வி

LISTENING TO THE WISE

கேட்கத்தக்க நூல்களின் சாரமான விஷயங்களைக்  
சொல்லக் கேட்டல்.  
கற்றறிந்தவர்

411.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்  
செல்வத்துள் எல்லாம் தலை.

அரசியல்

அதி—42. கேள்வி

101

ஒருவனுக்குச் செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்த  
செல்வம், யாது என்றால், நிலை பேறுடையதும் இன்பம்  
விளைப்பதுமாகிய கேள்விச் செல்வமே; அச்செல்வம், பிற  
செல்வங்கள் எல்லாவற்றிலும் மேலானதாகும்.

There is no wealth greater than the wealth of  
wisdom acquired by listening to the wise.

412. சேவிக்குண(வு) இல்லாத போழ்து சிறிது  
வயிற்றுக்கும் ஈயப் படும்.

காதினால் உட்கொள்ளப்படுவதாகிய கேள்வியாகிய  
உணவு இல்லாத பொழுதே, வயிற்றுக்குச் சிறிது உணவு  
கொடுக்கப்படும்.

Just satisfy a bit the cravings of your hunger,  
when there is no more charming discourse to feed the  
listening ear. 2

413. சேவியுணவின் கேள்வி யுடையார்  
அவியுணவின்

ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

சேவியுணவாகிய கேள்வியினை யுடையவர்,  
புலோகத்தில் உள்ளவ ரானாலும், யாகத் தீயில்  
கொடுக்கப்படும் அவி உணவை யுடைய தேவர்க்குச்  
சமானமாவர்.

He is a god among men who has drunk in the  
charms of a sweet discourse.

3

414. கற்றிலன் ஆயினும் கேட்க;  
அஃதொருவற்(கு)

ஒற்கத்தின் ஊற்றும் துணை.

உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களை ஒருவன்  
படியாதவனாயிருந்தாலும் அவற்றின் பொருள்களைக்  
கற்றறிந்தார் சொல்லக் கேட்கக் கடவன்; அவ் வாறு  
கேட்பது, அவனுக்கு மனத்தளர்ச்சி வந்தவிடத்து அதனை



நீக்க ஊன்றுகோல் போலத் துணையாகும்.

Ignorant though you be, listen to the wise and fill your mind with lofty thoughts, for they will help you in adversity.

4

415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

சறுக்குதலை யுடைய சேற்று நிலத்தில் நடப்பவர்க்கு  
ஊன்றுகோல் எவ்வாறு உதவுமோ ! அவ்வாறே உலகத்தைக்  
காக்கும் அரசர்க்கு, நல்லொழுக்க முடையவர்களது  
வாயிலிருந்து வரும் சொற்கள் உதவி செய்யும்.

Like a steady staff on a treacherous slide, are  
the words of the pure and the good.

5

102

தீருக்குறள்

பொருள்

416. அனைத்தானும் நல்லவை கேட்க ;  
அனைத்தானும்  
ஆன்ற பெருமை தரும்.

தான் கேட்கும் உறுதிப் பொருள் எவ்வளவு  
சிறியதா யிருந்தாலும்,

ஒருவன் அதனைக் கேட்கக் கடவன் ; அக்கேள்வி,  
அவ்வளவு சிறியதா

யிருந்தாலும் மழைத் துளிபோலப் பெருகி நிறைந்த  
பெருமையைத் தரும்.

Listen to a moiety of the great one's discourse, for  
even that will  
redound to the glory of your soul.

6

417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்  
இழைத்துணர்

சுண்டிய கேள்வி யவர்.

[ந்து

நூற்பொருள்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்து,  
அதனோடு பல வழி

களாலும் நிரம்பிய கேள்வியை யுடையவர்,  
தாமதகுணத்தால் ஒன்றை மற்

றொன்றாக அறிந்த பொழுதும் தமக்கு  
அறிவின்மையைக் கொடுக்கும்

சொற்களைச் சொல்லமாட்டார்.

Men who have dwelt in the company of the  
discerning and the

wise, slip not into errors even in unwary moments.

7

418. கேட்பினும் கேளாத் தகையவே  
கேள்வியால்

தோட்கப் படாத செவி.

தமது உணர்ச்சியாகிய ஒசையை மாத்திரம்

கேட்டுமாயினும், நூற்

பொருள்கள் தடையின்றி நன்றாய் நுழையப்படாத  
செவிகள், செவிடாந்

தன்மையை யுடையனவேயாகும். (செவிபடைத்தற்குப்  
பயன் நூற்பொருள்  
கேட்டலே.)

Deaf is the ear which has not caught the true  
accents of the  
great.

8

419. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது.

நுட்பமாகிய கேள்வி யறிவில்லாதவர்,  
வணக்கத்தைத் தெரிவிக்கிற  
மொழியை யுடையவராதல் அரிது.

Words of grace and humility never fall from the  
lips of men whose  
ears are alien to the utterance of master-minds.

9

420. கேவியின் சுவைஉணரா வாய்உணர்வின்  
மாக்கள்

அவியினும் வாழினும் என்.

காதினால் கேட்டு அனுபவிக்கப்படும் சோற்கவை,  
பொருட் சுவை

களை உணராது, வாயினால் உண்ணப்பெடும் பொருள்களின்

சுவைகளை மாத்

அரசியல்

அதி—43. அறிவுடைமை

103 திரமே அறியும் மாந்தர், இறந்தாலும், வாழ்ந்தாலும்  
அவற்றால் உலகத் திற்கு வரும் பயன் யாது?

What does it matter whether a man lives or dies,  
if he merely satisfies his palate and neglects instruction?

10

அதிகாரம்—43

அறிவுடைமை

KNOWLEDGE OR WISDOM

கல்வி கேள்விகளினாலாகிய அறிவோடு

உண்மையறிவு (விவேகம்) உடையனாகத்.

421. அறிவு அற்றம் காக்கும் கருவி;

செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.

அரசர்க்கு அறிவு என்பது தமக்கு அழிவு வராமல்

பாதுகாக்கும் கருவி யாகும்; அதுவு மல்லாமல், பகைவர்  
உள்ளே பிரவேசித்து அழிக்க முடியாத உட்கோட்டையும்  
ஆகும்.

Wisdom is a mighty armour against the blind.

force of destruction : verily it is a citadel that laughs to scorn the assaults of the enemy.

1

422. சேன்ற இடத்தால் செலவிடாத் தீதுஓர்இ  
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனத்தை அதுசேன்ற ஒளி, ஓசை முதலிய ஐம்புல  
வழிகளிலே செல்ல விடாது, அவ்விஷயங்களின் நன்மை  
தீமைகளை ஆராய்ந்து, தீமையினின்று நீக்கி  
நன்மையினிடத்துச் செலுத்தலே அறிவு ஆகும்.

Let not the mind roam at will ; it is a part of  
wisdom to curb its wayward course and direct it to useful  
ways.

2

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்  
அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

யாதொரு பொருளை எவரெவர் சொல்லக் கேட்டாலும்  
அவரை நோக்காது அப்பொருளின் மெய்ப்பயனை ஆராய்ந்து  
அறியவல்லது அறிவு.

Bolt it to the bran whatever discourse you may  
come across—that is true wisdom.

3

424. எண்பொருள் வாகச் செலச்செருள்வித்  
தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

பொருள்.

தான் சொல்லும் சொற்கள், அறிதற்கு அருமையான விஷயங்களை யுடையவையானாலும், கேட்பவர்க்கு எளிய பொருளானவாக, அவர் மனம் அறிந்துகொள்ளும்படி தெளியச் சொல்லி, பிறர் வாயினின்று கேட்குஞ் சொற்களின் நுண்ணிய பொருளைக் காண்பது அரிதாயினும் அதனை எளிதில் ஆராய்ந்தறியவல்லது சிறந்த அறிவாம்.

The subtlest of subtle things wisdom illumines; the hardest of

hard truth wisdom understands.

425. உலகந் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்  
கும்பலும் இல்ல(து) அறிவு.

உயர்ந்தோரை நட்பாக்குவது, ஒருவனுக்கு அந்வுடைமையாம்; அந் நட்பினிடத்தே ஒரு கால் முகமலர்தலும், ஒருகால் முகங்குவிதலு மில்லாமல் எப்போதும் ஒரே நிலைமையை யுடையவனாயிருத்தலுக்குக் காரணம் அறிவேயாம்.

Wisdom makes all the world kin; unlike the lotus flower that fades

and blooms, it knows no decay.

5

426. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு  
அவ்வது உறைவது அறிவு. •

உலகம் எந்த வழியை அனுசரித்து ஒழுக்குமோ!  
அவ்வலகத்தோடு ஒத்துத் தானும் அவ்வழியில் ஒழுக்குவது  
அரசனுக்கு அறிவாகும்.

To dwell in harmony of the world is wisdom.

6

427. அறிவுடையார் ஆவது அறிவார்;  
அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

பின் வரப்போவதை முன்னதாக ஆராய்ந்தறிய  
வல்லவரே அறிவு டையவராவர்; அவ்வாறு அதனை அறிய  
மாட்டாதவரே அறிவில்லாதவராவர்.

Wisdom prophesies the future ; folly knows  
not the coming events.

7

428. அஞ்சுவ(து) அஞ்சாமை பேதைமை;  
அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

பயப்படத்தக்க விஷயத்திற்குப் பயப்படாதிருத்தல்  
அறிவின்மை யாகும்; பயப்படத்தக்கவைகளுக்குப்  
பயப்படுதல் விவேகிகளது செய்கையாகும்.

It is folly to tread where men fear to tread ; but it  
is wisdom to shrink from what portends evil.

8 அரசியல் அதி—44. குற்றங் கடிதல்

105

429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை  
அதிர வருவதோர் நோய்.

இனி வர இருக்குந் திங்கை முன் அறிந்து வராதபடி  
தடுத்து, அதனி னின்றும் தம்மைப் பாதுகாத்துக்  
கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் கள் நடுங்கும்படி  
வருவதாகிய துன்பம் ஒன்றுமில்லை.

No frightful event is in store for the far-seeing soul  
that guards itself against coming evils.

9

430. அறிவுடையார் எல்லாம் உடையார்;  
அறிவிலார்



என்னுடைய ரேனும் இலர்.

அறிவுடையார், அறிவொழிந்த பிறபொருள்களுள் ஒன்றையும் உடையவர் அல்லராயினும் எல்லாப் பொருள்களையும் உடையராவார்; அறிவில்லாதார், செல்வங்கள் யாவும் பொருந்தி யிருந்தாலும் அவற்றைக் காக்க வல்ல அறிவொன்று இலராயின் யாதொன்றும் இல்லாதவராவார்.

Poor is the fool in the midst of his riches ; but the wise are blessed with all. 10

அதிகாரம்—44

குற்றங் கடிதல்

ESCHEWING OF FAULTS

காமம், கோபம், ஆசை, மானம், உவகை, மதம் என்ற ஆறு குற்றங் களையும் நீக்குதல்.

431. சேருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.

தன்மதமும், கோபமும், காமமும் ஆகிய குற்றங்கள் நீங்கிய அரசரது செல்வம், கம்பீரமான தன்மையை யுடையதாம்.

There is a grace about the riches of the king  
pride, anger and lust.  
who is free from

1

432. இவறலும் மாண்பிறந்த மானமும் மாண

உவகையும் ஏதம் இறைக்கு.

அவசியம் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடாத  
வக்கணர் மகலியோரை வணங்காமையும், தகாத

உலோப குண

காரியங்களைத்

முடி, அடையுமா  
துணிந்து முடிந்தலும், முதலிய செயல்களுக்குக் காரணமாகிய அளவுக்கு  
விஞ்சின தாக்ஷினியமும் அரசனுக்குக் குற்றங்களாகும்.

14

106

திருக்குறள்

பொருள்

Niggardliness, overweening pride, and sensuality are  
grievous faults

in a king.

433.

தினைத்துணையாம் குற்றம் வரினும்

பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

தமக்கு சிந்தனை நேருமே என்று பயப்படுபவர், தம்மிடத்துத் தினை  
யளவாகிய குற்றம் நேர்ந்தாலும், அதனை மிகச்சிறிதாகக் கொள்ளாமல், பனை  
யளவு பெரிதாகக் கருதி, அதனைத் தம்மிடத்து  
வராதபடி காத்துக்

கொள்வர்.

Faults, small as a millet seed, loom as big as a  
giant palm in the

eyes of those who are jealous of their reputation.

3

434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தருஉம் பகை.

தனக்குத் திணை வினைக்கும் பகை குற்றமே; ஆதலால், அக்குற்றம்  
இல்லாதிருத்தலே பெருங் குணமுடைமையாம் என்று கருதி, அதனைக்  
காக்கவேண்டும்.

Beware of your faults, for they are a deadly enemy.

4

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

எரிமுன்னர்

வைத்துறு போலக் கெடும்.

குற்றம் வருவதற்கு முந்தியே, அதனை அறிந்து  
பரிகரித்தல் செய்யாத

அரசனது உயிர் வாழ்க்கை, குற்றம் வந்தால்  
நெருப்பின்முன் பட்ட வைக்

கோலின் போர்போல அழிந்து விடும்.

Behold the man who does not nobly plan out the future and pro-

tect himself against coming evils ; he perishes like a heap of straw be-

fore a consuming fire.

5

436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம்

காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

முன்னதாகத் தன்னுடைய குற்றத்தைக் கண்டு

ஒழித்து, பின்னர்ப்

பிறர் குற்றம் அறிந்து ஒழிக்க வல்லவானால், அரசனுக்கு  
வரக்கடவதான குற்றம் யாது?

He is a perfect king, who, blameless himself,  
scans the faults of  
others.

6

437. செயற்பால செய்யா(து) இவறியான்

செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.

செல்வத்தைக் கொண்டு, தனக்குச் செய்துகொள்ள  
வேண்டிய அறம் பொருள் இன்பங்களைச் செய்து

கொள்ளாது, அதனிடத்து உலோபஞ்

அரசியல் அதி—45. பெரியாரைத்

துணைக்கோடல் 107 செய்தவனது செல்வம்,

பின்பு இருக்கும் தன்மையுடையதல்லாமல் அப் பொழுதே  
பயனின்றிக் கெடும்.

Close-fisted parsimony, which is blind to  
and ruin.

its welfare, goes to rack

7

438.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன் (று) அன்று.

பொருளைச் செலவிடுதற்கு அவசியமான இடத்திலும்

செலவு செய்யா

மல் அதனை மிகவுரும்பி இறுகப்பிடித்தற்கு ஏதுவாகிய உலோபகுணமா  
னது, மற்றைய குற்றங்களைப் போலச் சாதாரண குற்றமன்று. எல்லாக்  
குற்றங்களினும் மிகப் பெரியதாம்.

Miserliness is the darkest of all faults  
isolation.

439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க  
நன்றி பயவா வினை.

யாவரினும் தான் மேம்பட்ட காலத்தும், மதத்தால்

தன்னைத் தானே

பெருமைப் படுத்திக் கொள்ளாதிருக்கக் கடவன்; தனக்கு நன்மையைத்  
தராத காரியங்களை மானத்தால் துணிந்து செய்ய விரும்பாதிருக்கக்  
கடவன்.

Allow not the spirit of self-complacency to  
embark not on vain enterprises.

get the better of you ;

9

440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

தான் விரும்பின விஷயங்களைப் பகைவர் முதலியோர், அறியவொண்  
ணைபடி அநுபவிக்க வல்லனாயின், பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும்  
எண்ணம் பயன்படாமல் வீணாகும்.

Let your heart's desires be hidden from your  
should fall a prey to their machinations.

அதிகாரம்—45

பெரியாரைத் துணைக்கோடல்

SEEKING THE COUNSEL OF THE GREAT

நீய வழியிற் செல்லாதபடி விலக்கி, நல்ல வழியிற் செலுத்தும் சிறந்த புத்தியுடையவரைத் துணையாகக் கொள்ளுதல்.

441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்டை  
நிறனறிந்து தோந்து கொள்ல்.

108

திருக்குறள்

பொருள்

தருமத்தினது சூட்சுமத்தை அறிந்து, தன்னைப் பார்க்கிலும் மேம்பட்ட அறிவுடையவரது சிநேகத்தை அரசன், அப்படிப்பட்ட பெரியவர் சிநேகம் கிடைப்பதற்கு அருமையென்று அறிந்து, பெறும் வழி அறிந்து பெறுக.

Weigh the worth of the men of ripe wisdom and lowship.

seek their fel-

1

442. உற்றநோய் நீக்கி உறூஅமை முன்காக்கும்  
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

தெய்வத்தா லாவது, மனிதராலாவது தனக்கு வந்த  
துன்பங்களை, ஒழிக்கும் வழி யறிந்து ஒழித்து, பின்பு  
அவ்வகைப்பட்ட தீமைகள் வராத் படி அவை வருதற்கு  
முன்பே அறிந்து காக்கவல்ல தன்மையினை யுடையாரை  
அரசன், அவர் விரும்பி மகிழ்த்தக்க காரியங்களைச் செய்து  
துணை யாகக் கொள்ளவேண்டும்.

Cherish with ardour the friendship of those who  
remedy your pre- sent ills and guard you against future  
ones.

2

443. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்  
பேணித் தமராக் கொளல்..

பெரியாரை, அவர் உவப்பன அறிந்து செய்து,  
தமக்குச் சிறந்த துணை வராகக் கொள்ளுதல், அரசர்க்குக்  
கிடைத்தற்கு அருமையான பேறுகள் எல்லாவற்றுள்ளும் மிக  
அருமையானதாகும்.

Oling to men of heroic mould and make them  
your kin ; verily there is no greater blessing to you on  
earth.

3

444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்  
வன்மையுள் எல்லாம் தலை.

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும்



மேம்பட்டவரைச் சிறந்த துணைவராகக் கொண்டு, அவர் கூறிய நல்வழியில் நடந்து நிற்கல், அரசர்க்கு வலிமையுடைய பொருள்கள் எல்லாவற்றினும் மேலானதாகும்.

Is there any force mightier to the sovereign than the alliance of the men of superior wisdom ?

4

445. சூழ்வார் கண் ணைக ஒழுகலான்

மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

அரசன், தனது இராச்சிய பாரத்தை, அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடத்துதலால், தனக்கு இன்றியமையாத அப்படிப்பட்ட மந்திரிகளை ஆராய்ந்து, தனக்குத் துணையாகக் கொள்ளல் வேண்டும்.

அரசியல் அதி—45. பெரியாரைத் துணைக்கோடல்

109

Ministers are the eyes of the monarchs : let them be chosen with jealous care.

446. தக்கார் இனத்தையத் தான் ஒழுக

வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த(து) இல்.

அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையவராகிய  
 துணைவரை யுடைய வனாய்த் தானும் அறநீதிகளின்  
 முறைமை தவறாமல் நடக்கவல்லவனுமாகிய அரசனைப்  
 பகைவர் செய்யக்கூடிய துன்பம் ஒன்றும் அணுகாது.

The wise king, whose court is adorned with men  
 not fear his foes.  
 of wisdom, need

6

447. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே  
 கெடுக்குந் தகைமை யவர்.

பாவமும் நீதியல்லவையுமாகிய செயல்கள், அரசனிடத்து உள்ளனவாக  
 அறிந்தால், நெருங்கி வந்து அவற்றை யொழிக்கும்படி வற்புறுத்திக் கூறும்  
 தன்மையுள்ள பெரியாரை, 'இவர் நமக்குச் சிறந்த துணைவர்' என்று  
 தமக்கு வேண்டியவராகக் கொள்ளும் அரசரைக் கெடுக்க வல்ல பகைவர்  
 எவருமில்லை.

Is there an enemy that can work evil to a wise  
 not away from the wholesome taunts and reproaches  
 ministers?  
 ruler who turns  
 of his far - seeing

7

448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்  
 கெடுப்பார் இலானும் கெடும்.

நெருக்கி உறுதிச் சொல் உரைக்கத் தக்க பெரியோரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையால், தன்னைக் காவல் செய்பவரில்லாத அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே அழிவான்.

Kings, bereft of the bitter-sweet advice of their counsellors, perish by themselves : they need no foe from without. 8

449. முதலிலார்க்கு(கு) ஊதியம் இல்லை ; மதலையாம் சார்பிலார்க்கு(கு) இல்லை நிலை.

மூலதனம் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் இலாபம் இல்லை ; அதுபோல, தம்மைத் தாங்கும் துணைவரில்லாத அரசர்க்கு, அத்துணை வலியால் உண்டாகும் உறுதிப்பாடு இல்லை.

Profit is built on capital : the stability of a wise counsel of his ministers.

sovereign rests on the

9

110 திருக்குறள்

பெர்ருள்

450. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

அரசன் பெரியாரது துணையை யிழந்துவிடுதல்,  
வரும் இல்லாமல் தனிப்பட்டவனாய்ப் பலரோடும்

தான், துணை யொரு  
பகைகொள்ளுதலைப்

பார்க்கிலும் பத்துப் பங்கு அதிகமான தீமையையுடையது  
ஆகும்.

To abandon the fellowship of the great is, ten times  
more injurious

to the king, than to incur the hatred of the many.

10

அதிகாரம்—46

சிற்றினஞ் சேராமை

ON AVOIDING LOW COMPANY

நல்லதாயுள்ள பொருளின் நன்மையையும்,  
தீயதாயுள்ள பொருளின் தீமையையும், இல்லையென்போராகிய  
அற்பரது சகவாசஞ் செய்யாமை.

451. சிற்றினம் அஞ்சும் பெருமை; சிறுமைதான்  
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோரியல்பு, சிறிய இனத்தைக் கண்டால்

அஞ்சம்; மற்றைய சிறி யோர் இயல்போ! அச் சிறிய இனம் தன்னைவிட சேர்ந்தபொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாகக் கருதி ஏற்றுக்கொள்ளும்.

The great shrink from vulgar company : the low revel in it.

452. நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும்;  
மாந்தர்க்கு(கு)

இனத்தியல்பு அதுஆகும் அறிவு.

மேகத்தில் தன் தன்மை திரியாத நீர், நிலத்தில் சேர்ந்த பொழுது தன் தன்மை மாறி, அந்நிலத்தின் தன்மையை யடைவதுபோல, மனிதருக்கு அறிவு, ஒருவரோடும் சேராமல் தனித்திருக்கும்போது தன் தன்மை திரியாது, பிற இனத்தோடு சேர்ந்தபொழுது தன் தன்மை மாறி அவ்வினத் தின் தன்மையை யடையும்.

Water is racy of the soil through which it flows ;  
the mind of man  
takes the mould and hue of its associations.

2

453. மனத்தானும் மாந்தர்க்கு(கு) உணர்ச்சி;  
இனத்தானும்

இன்னான் எனப்படும் சொல்.

மனிதர்க்கு இயற்கையறிவு, அவ்வாறு

மனத்தின் நிலைக்குத் தக்கவாறு உண்டாகும்; இவன்,  
இத்தன்மையுடையவனென்று உலகத்தார் சொல்லும்  
சொல், தான் சேர்ந்துள்ள இனத்தினால் உண்டாகும்.

அரசியல்

அதி—46. சிற்றினஞ் சேராமை

111.

A man's understanding is known by the vigour  
his reputation is known by the company he keeps.  
of the mind; but

3.

454. மனத்துளது போலக் காட்டி ஒருவற்(கு)  
இனத்துள(து) ஆகும் அறிவு.

ஒருவனுக்குச் செயற்கை அறிவு,

மனத்தினிடத்தில் உண்டாவது போல வெளித்  
தோன்றினாலும், அது அவன் சேர்ந்த இனத்திலேயே உண்  
டாகும்.

Wisdom seems to be the offspring of a man's  
mind ; but it is of a piece with the company he delights  
in.

4

455. மனந்தூய்மை செய்வினை தூய்மை

இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

மனம் பரிசுத்தமாகும் தன்மையும், செய்யும்  
தொழிலின் பரிசுத்த மாகும் தன்மையும் ஆகிய  
இரண்டும் ஒருவனுக்கு நல்ல சேர்க்கையை  
யுடையவனாயிருத்தலால் உண்டாகும்.

Only on noble company does depend the purity of  
deed.

thought and

5

456. மனம்தூயர்க்கு(கு) எச்சம்நன் றாகும்;  
இனம்தூயர்க்கு(கு)

இல்லைநன் றாகா வினை.

நல்மனமுடையோர்க்கு நற்குண நற்செய்கையுள்ள  
மக்கட் பேறு உண்டாகும்; தூய இனமுடையோர்க்கு  
நல்லனவாகவே முடியாத காரியம் யாதொன்றும் இல்லை.

The pure of heart shall have worthy descendants  
: those, who cultivate the company of the pure and the  
good, shall know no evil. 6

457.

மனநலம் மன்னுயிர்க்கு(கு) ஆக்கம் ; இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

மனிதர்க்கு மனத்தினது நன்மை, செல்வத்தைக் கொடுக்கும்; இனத்தினது நன்மையோ செல்வத்தோடு எல்லாப் புகழையும் தரும்.

All riches unto the man who is pure of mind :  
all honour and

glory unto the man who seeks good fellowship.

7

458. மனநலம் நன்குடைய ராயினும்  
சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து:

பூர்வ சன்மத்திற் செய்த புண்ணியத்தால் மனம் பரிசுத்தமுடையவரா யிருந்தாலும் அறிவிற் சிறந்தார்க்கு இனநலம், அம் மன நலத்துக்கு உறுதி தருவதாதலை யுடையது.

112

திருக்குறள்

பொருள்

The companionship of the great  
one's mind.

strengthens the native vigour of

8



459. மனநலத்தின் ஆகும் மறுமை;மற் றஃதும்  
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.

ஒருவனுக்கு மன நன்மையினாலே மறுமை இன்பம்  
உண்டாகும்; அம் மனநலத்திற்கு மறுமை யின்பம் பயக்கும்  
சிறப்பும், இனநன்மையால் உறு திப்பும்.

Good fellowship leads to virtue, and virtue lights up the  
path to heaven.

9

460. நல்லினத்தின் ஊங்குந் துணையிலை;  
தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.

ஒருவனுக்கு நல்லினத்தைக் காட்டிலும் சிறந்த  
துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும்  
துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

There is nothing so good as good company : there  
is nothing so ruinous as evil company.

10

அதிகாரம்—47

தேரிந்து செயல்வகை

ON ACTING WITH FORE-THOUGHT

அரசன், தான் செய்யும் தொழில்களை ஆராய்ந்து  
செய்யும் திறம்.

461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்  
ஊதியமும் சூழ்ந்து செயல்.

ஒரு தொழிலைச் செய்யத் தொடங்குகையில்,  
அச்செயலால் முதலில் உண்டாகும் செலவையும், செலவு  
செய்தபின் உண்டாகும் வரவையும், அப்படி வரவாய் நின்று  
பிற்காலத்து அச்செயல் கொடுக்கும் இலாபத்தையும்  
ஒப்பிட்டு ஆராய்ந்து, தக்கதாயின் செய்ய வேண்டும்.

Take stock of the expenditure, return, and profit of  
any enterprise ; then embark on it.

1

462.

தேரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு  
அரும்பொருள் யாதொன்றும் இல்.

தம்மால் ஆராய்ந்து சேர்த்துக் கொள்ளப்பட்ட  
நல்லினத்துடனே செய்யத்தக்க தொழிலை ஆராய்ந்து, வின்பு  
தாம் தனித்தும் ஆலோசனை செய்து, ஒரு  
காரியத்தைச் செய்து முடிக்கவல்ல அரசார்க்குப்  
பெறுதற்குக் கூடாத பொருள் யாதொன்றும் இல்லை.

அரசியல்

அதி—47. தேரிந்து செயல்வகை

113

Nothing is impossible to the sovereign who has

foresight and wisdom and acts on the counsel of his ministers.

2

463. ஆக்கங் கருதி முதல் இழக்குஞ் செய்வினை ஊக்கார் அறிவுடையார்.

இனி வரக்கூடியதான இலாபத்தை எதிர்பார்த்து, முன்னே தன்னிடம் பொருந்தியிருந்த முதற்பொருளையும் இழந்து விடுதற்குக் காரணமாகிய தொழிலை, அறிவுடையோர் தொடங்கிச் செய்யமாட்டார்கள்.

The wise embark not on such vain, alluring enterprises that swallow up their own capital.

3

464. தேளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.

இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து நிச்சயிக்கப்படாத ஒரு காரியத்தைத் தொடங்கார், தமக்கு அவமானமாகிய குற்றம் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்.

The great do not take a leap in the dark, lest they should be ridiculed by others.

4

465. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு.

தான் பகைவர் மேல் வெல்லுதற்குச் சென்றால், அதனால் உண்டாகும் விதங்கள் எல்லாவற்றையும்

முழுவதும் ஆலோசியாமல், சில விதங்களை மாத்திரமே ஆலோசித்து அவ்வளவோடு அரசன், பகைவர்மீது செல்லுதல், பகைவரை வளரும் இடத்திலே நிலைபெற்று நிற்கச் செய்யும் ஓர் வழியாகும்.

For a king to wage war without planning out the details, is to pave the way to the success of the enemy.

5

466. செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்.

அரசன், தன் காரியங்களுள் செய்யத் தகாத காரியங்களைச் செய்தலா லும் கெடுவான்; செய்யத்தக்க காரியங்களைச் செய்யாது நீக்கினாலும் கெடு

வான்.

A king, guilty of wrongful deeds and neglect of duties, brings about his own ruin.

6

467. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

• 15

தே

செய்யத்தக்க காரியமாயினும் அது முடியும் உபாயத்தை ஆராய்ந்தறிந்  
தொடக்க வேண்டும்; தொடங்கிய பின்பு ஆராய்ந்து கொள்ளோம்  
என்று வீட்டு விடுதல் குற்றமாகும்.

Chalk

to think of

action.

out a course of action after great deliberation. It is folly  
the consequences after having hastily launched out into

7

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று  
போற்றினும் பொத்துப் படும்.

ஒரு தொழிலை நிறைவேறும் உபாயத்தால் முயலாத முயற்சி, துணைவர்  
பலர் உடனின்றி கெடுதி யுண்டாகாதபடி பாதுகாத்தாலும் குற்றமடையும்.

Any enterprise without design will go to pieces,  
joined it.

though many have

8

469. நன்றற்ற லுள்ளஞர் தவறுண்(டு);

அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.

அவரவர் குணங்களை ஆராய்ந்தறிந்து  
அக்குணங்களுக்குத் தக்கபடி செய்யாவிட்டால்  
பகையரசரிடத்து நல்ல உபாயஞ் செய்தவிடத்தும் குற்

றம் உண்டாகும்.

Even a good act is marred, if it is done without a knowledge of the dispositions of men.

9

470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்;  
தம்மொடு

கொள்ளாத கொள்ளா(து) உலகு.

அரசர், தமது காரியம் முடிதற்பொருட்டுத் தமது நிலையோடு பொருந் தாத உபாயங்களைச் செய்வாரானால் உலகம் அவ்வரசரைப் பழிக்கும்; ஆதலால், உலகத்தாரால் இகழப்படாத உபாயங்களை ஆராய்ந்தறிந்து செய்ய வேண்டும்.

Let not your acts be unworthy of a king ; let them be above the reproach of men.

10

அதிகாரம்—48

வூலி யறிதல்

ON JUDGING OF STRENGTH

அரசன், நால்வகை வலிமைகளையும் வரையறை செய்து அறிதல்.

வினை வலியும் தன்வலியும் மரந்ருன் வலியும்  
துணைவலியும் தூக்கிச் செயல்.

அரசியல்

அதி—48. வலியறிதல்

115

அரசன் தான் செய்யக்கருகிய தொழிலினது  
வலிமையையும், அதி  
னைச் செய்து முடிக்கும் தனது ஆற்றலையும், அதனை நீக்கவரும் பகைவனது  
திறத்தையும், தனக்கும் பகைவனுக்கும் துணையாவாரது வலிமைகளையும்  
மதிப்பிட்டுப் பார்த்துத் தனது ஆற்றல் அதிகமானபொழுது, பகைவர்மேல்  
வெல்லுதற்குச் செல்லுதல் முதலிய தனது தொழிலைச் செய்யக்கடவன்.

Consider the hardships of the expedition,  
your strength, the

strength of the enemy, the strength also of your allies,  
and then go to

war. 1

472. ஒவ்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்  
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தமக்குச் செய்யத்தக்க காரியத்தையும், அக்காரியத்திற்கு அறியவேண்டிய துணை வலிமையையும், அறிந்து எப்பொழுதும் மனமொழி மெய்களை அந்நால்வகை வலியின்மேல் செலுத்திப் பகைவர்மேல் செல்லும் அரசர்க்கு முடியாத காரியம் இல்லை.

The king who understands the nature of his enterprise, weighs his strength, and is ever intent on it, knows no defeat. 2

473. உடைத்தம் வலி அறியார். உடைக்கத்தின் உடைக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்முடைய வலிமையின் அளவை ஆராய்ந்தறியாமலே, உற்சாகத்தால் தம்மின் வலியாரோடு எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கி, அவ்வலிய பகைவர்கள் முரிய அடிப்பதனால், தாம் தொடங்கிய போர்த்தொழிலைச் செய்து முடிக்கக்கூடாமல், தொடங்கியதை முடிப்பதற்கு முன்னமே அழிவடைந்த அரசர், உலகத்தில் பலராவர்.

Many a monarch, who has not gauged the strength of his powerful enemy, has been humbled in the midst of the battle. 3

474. அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னே

வியந்தான் விரைந்து கெடும்.

பிற அரசர்களுடன் சமாதானமாய் இருத்தலும் செய்யாது, தன்னுடைய வலிமையின் எல்லையையும் ஆராய்ந்து அறியாது, மற்றைய அரசர்களிலும் தன்னையே மேம்பட்டவனாக மதித்து, அயலரசரோடு விரோதம் கொண்டுவேந்தன், விரைவிலே அழிவான்.



Destruction swift overtakes the king who is ignorant of his resources, boastful of his greatness and does not live in harmony with the neighbouring princes. 4

116

திருக்குறள்

பொருள்

475. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்  
அப்பண்டம்.

சால மிகுத்துப் பெயின்.

மெல்லிய மயிற்றோகைகளை நிரம்ப ஏற்றப்பெற்ற வண்டியும், அச்சு முறியும்; அத் தோகைகளை எவ்வளவு ஏற்றினால் அவ்வண்டி சுமக்கக் கூடுமோ! அவ்வளவு அல்லாமல் அதனினும் மிகுதியாக ஏற்றினால்.

What if it is a cart-load of light peacock feathers?  
will break it.  
the last feather

5

476. நுனிக் கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து  
உனக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

ஒரு மரத்தின் கிளையினது நுனியிலே ஏறி நின்றவர், தம் உள்ளக் கிளர்ச்சியினால் அவ்வளவைக் கடந்து மேன்மேலும் ஏறுதற்குத் தைரியந் கொள்வரானால், அத்தைரியம் அவர் உயிர்க்கு அழிவைச் செய்வதாய் முடியும்.

Vaulting ambition, which overreaches itself, spells sovereign.

the ruin of a

6.

477. ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள் போற்றி வழங்கு நெறி.

கொடுக்கவேண்டும் வழியாலே, தமக்குள்ள பொருளின் அளவினை

அறிந்து, அந்த அளவுக் கேற்பக்கொடுக்கக் கடவன்; அவ்வாறு கொடுப்

பதே செல்வத்தைப் பாதுகாத்துக்கொண்டு நடக்கும் வழியாகும்.

Let your charity be proportionate to your wealth.  
That is the way to preserve it.

7

478. ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை

போருஆறு அகலாக் கடை.

அரசார்க்குச் செல்வம் செலவாகிற வழி, பொருள்  
வரும் வழியினும்

அதிகப்படாதானால் செல்வம் வருதற்குக்  
காரணமாயுள்ள வழி, அளவில் இறியதாயிருந்தாலும்  
அதனால் தீக்கில்லை.

No evil befalls the king whose expenditure does  
not outrun his  
income.

8

479.

அளவறிந்து வாழாதாள் வாழ்த்கை உளபோல  
இல்லாகித் தோன்றாக் கெடும்.

அரசியல்

அதி—49. காலம் அறிதல்

117

தனக்குள்ள பொருளின் அளவினை அறிந்து,  
அவ்வளவிற்கு ஏற்றபடி பிறர்க்குக் கொடுத்தும் தான்

அனுபவித்தும் வாழத் திறமையில்லாதவனது வாழ்க்கை , உள்ளது போலத் தோன்றி, உண்மையாக நோக்குமிடத்து இல்லையாகி, பின்பு அத்தோற்றமும் இல்லாமல் கெட்டுப்போகும்.

Behold the monarch who lavishes his wealth beyond his resources: he appears to be prosperous, but he only treads the downward path to destruction.

9

480. உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும்.

தனக்கு இருக்கிற செல்வத்தின் அளவை ஆராய்ந்து நோக்காமைக் குக் காரணமான பிறர்க்கு உபகாரம் மிகுதியாகச் செய்யும் தன்மையால் ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் குறைந்துபோகும்.

Extravagance, which is blind to its resources, perishes. 10

அதிகாரம்—49

காலம் அறிதல்

ON SEIZING THE OPPORTUNE MOMENT

பகைவர்மேல் செல்லத் தொடங்கின அரசன், அங்ஙனம் (பகைவர் மேல்) செல்லுதற்குத் தக்க காலத்தை

அறிதல்.

481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை;  
இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

தன்னைக் காட்டிலும் மிகுந்த வலிமையுடைய  
கோட்டானைப் பகற் காலத்திலே காக்கை வென்றுவிடும்;  
ஆதலால் பகைவருடைய மாறுபாட்டை வெல்ல நினைக்கும்  
அரசர்க்கு, அவ்வெற்றிக்குத் தக்க காலம் இல்லாமல் மு  
டியாது.

Even a crow overcomes an owl by day : likewise  
the king must  
seize the right hour to strike a blow at his enemy.

1

482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்  
தீரமை ஆர்க்குங் கயிறு.

அரசன், காலத்தோடு பொருந்தத் தொழிலைச் செய்து  
ரிடத்திலும் நிலையில்லாது  
நடப்பது, ஒருவ டத்தினின்றும் நீங்காதபடி

நீங்கும் தன்மையதாகிய செல்வத்தைத் தன்னி  
கட்டி வைக்கும் கயிறாகும்.

பொருள்

Strike at the right moment. That is the string which  
fortune to your triumphant chariot wheels.

binds fickle

2

483. அருவினை என்ப உளவோ கருவியால்

காலம் அறிந்து செயின்.

அரசரால் செய்தற்கு முடியாத காரியங்கள் என்று சொல்லப்படுவன  
உளவோ? இல்லை. அக்காரியங்களை நிறைவேற்றதற்கு ஏற்றவையாய்  
அமைந்த கருவிகளுடனே செய்தற்குத் தக்க காலத்தையும் அறிந்து செய்  
வாராயின்.

No enterprise is difficult to a king who  
himself of the opportune moment.

is well equipped and avails

3

484. ஞாலங் கருத்தினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.

ஒருவன், உலக முழுவதையும் தானே ஆள நினைத்தாலும், அந்நிலவுலகம் தவறாது அவன் கைவசப்பட்டதாகும்; அங்ஙனம் ஆளுதற்குச் செய்ய வேண்டிய தொழிலைக் காலமறிந்து அதற்கேற்ற இடத்தோடு பொருந்தச் செய்வாறாயின்.

Even your ambition to be the sovereign of the world will be

achieved, if the right hour and the proper place be chosen.

4

485. காலங் கருதி இருப்பர் கலங்காது  
ஞாலங் கருது பவா.

தவறாமல் பூமி முழுவதையும்  
கைக்கொள்ள நினைக்கும் அரசர், தமது  
வலிமை மிகுந்திருந்தாலும் அதனை முக்கியமாக  
நினைபாமல், ஞாலங்  
கொள்ளுதற்குத் தக்க காலத்தையே கருதி அந்நற்காலம்  
மேற் செல்லாது காத்திருப்பர்.

வருமளவும் பகை

Mighty conquerors, who aspire to  
must also wait, unruffled, for the fitting

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்  
தாக்கற்குப் பேரும் தகைத்து.

யிருந்த வலிமையையுடைய அரசன், பகைவர்மீது  
போர்க்குச் செல்

லாமல் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பது, சண்டை  
செய்கின்ற ஆட்கள் கடா, தனக்குப் பகையாயிருக்கும்  
மற்றொன்று அழியும்படி பாய்தற்

பொருட்டுப்பின்னே கால் வாங்குவது போலும்!

The wise inaction of a man  
of energy is like the drawing back of a  
fierce, battling ram.



487. போள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்  
பார்த்து

உள்வேர்ப்பார் ஒள்ளி யவர்,

அறிவுடைய அரசர், பகைவர் குற்றஞ் செய்தவுடனே  
அவர் அறிய வெளியிற் கோபங் காட்டார்; தாம் அவரை  
வெல்லுதற்கு ஏற்ற காலத்தை யெதிர்பார்த்திருந்து அது  
வரும் வரையிலும் மனத்திலேயே கோபத்தை அடக்கி  
வைத்திருப்பார்.

The prudent king does not fly into a fit of passion  
at the insult of

his enemy ; but smothers his wrath to allow it to burst  
into a greater fury at the right moment.

7

488. சேறுநரைக் காணின் சுமக்க; இறுவரை  
காணின் கிழக்காம் தலை.

தாம் வெல்லக் கருதிய அரசர், பகைவர்க்கு  
ஒடுங்குதற்கேற்ற சமயம் வரும்ளவும் அவரைக் கண்டால்  
மிகவும் தாழ்ந்திருக்கக் கடவர்; அங்ஙனம் தாழ்ந்திருக்கவே  
அவ்வழிவுகாலம் நேரும்பொழுது அப்பகைவர் தடை  
யில்லாமல் அழிவர்.

Be humble towards your adversary, bide your time,  
strike the blow at the right hour and then lay low the  
enemy.

8

489. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே  
செய்தற் கரிய செயல்.

பகைவரை வெல்லக் கருதும் அரசர், தம்மால்  
எய்தற்கு அரிய காலம் வந்தபொழுது, அக்காலம்  
கழிவதற்கு முன்பே, அக்காலம் வந்துகூடாத பொழுது  
தம்மால் செய்து முடித்ததற்குக் கூடாத காரியங்களைச்  
செய்து முடிக்கவேண்டும்.

When you stumble upon a lucky chance, seize it  
and achieve the impossible.

9

490. கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன்  
குத்தொக்க சீர்த்த இடத்து.

ஒரு தொழிலைத் தொடங்காதிருக்கவேண்டிய காலத்திலே, கொக்கு  
இருப்பது போல அடங்கியிருக்கவேண்டும்; தருந்த சமயங் கிடைத்த  
பொழுது அக்கொக்கு, தன் குத்தினால் தவிராது மீனைப் பிடிப்பதுபோலக்  
காரியத்தைத் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.

When the tide is against you, feign inaction like the heron that  
waits with folded wings : but when the tide is on, launch out with all  
the celerity of the crane in seizing its prey.

10

அதிகாரம்—50

இடன் அறிதல்

ON CHOOSING THE RIGHT PLACE

வலிமையும், காலமும் அறிந்து பகைவர்மேல்

செல்லும் அரசன், தான்

வெல்லுதற்கேற்ற இடத்தையும் அறிதல்.

491. தோடங்கற்க எவ்வினையும் எள்ளற்க  
முற்றும்

இடங்கண்ட பின்னல் லது.

பகைவரை வளைத்து முற்றுகை செய்தற்குத் தக்கதோர் இடத்தைப்  
பெறுதற்கு முன்பு, அவரிடத்து எத்தொழிலையும் தோடங்கா திருக்க வேண்  
டும்; அவரை வலிமையிற் குறைந்தவர் என்று இகழாமலும் இருக்கவேண்  
டும்.

Declare no war, despise not the enemy, until you  
vantage ground.

have gained the

1

492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்  
அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவும் தரும்.

பிற அரசரோடு விரோதிக்குந் திறமையும்;

அவரினும் தாம் அதிக

வலிமை யுடைமையும் ஆகிய இவற்றை உடைய  
அரசர்க்கும், தக்க காவ

உள்ள இடத்தைத் தாம் அடைதலால் உண்டாகிற்  
ஆக்கம், பல பயன

களையும் கொடுக்கும்.

It is a great advantage even to mighty and brave warriors to give battle from impregnable mountain fastnesses.

2

493. ஆற்றாரும் ஆற்றி அபே; இடன் அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.

வலிமை யில்லாதவரும், பகைவரை வெல்லுதற்கு ஏற்ற இடமறிந்து

தமக்குக் கெடுதி வராமல் காத்துக்கொண்டு, பகைவரிடத்துப் போர் செய்

வாரானால், வலிமையுடையராய்ப் பகைவரை அழித்து வெற்றி பெறுவர்.

Even the weak can maintain their strength and triumph over the

enemy, if they spy out a suitable field of action.

3

494. எண்ணியார் எண்ணம் இழப்பார் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

போர் செய்தற் கேற்ற இடத்தை யறிந்து பகைமேற் சென்ற அரசர்,

தாம் தக்க பாதுகாப்புள்ள இடத்தை அடைந்திருந்து,  
அவ்வீனையைச் செய்

வாரானால், அவரை வெல்லக் கருதிய பகைவர், தம்  
எண்ணத்தை இழந்து தோல்வியடைவர்.

அரசியல்

அதி—50. இடன் அறிதல்

121

All the stratagems of the enemy will be baffled, if  
the king fortifies himself in a well-built stronghold.

4

495. நெடும் புனலுள் வெல்லும் முதலை;  
அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

முதலை, ஆழமுள்ள நீரிலே தான் இருந்தால், பிற  
பிராணிகளை வெல் லாம் (எளிதாக) வென்றுவிடும்; அந்த  
ஆழமுள்ள நீரினின்றும் அது நீங்கு மாயின், அதனை  
மற்றைப் பிராணிகள் யாவும் (எளிதில்) வென்றுவிடும்.  
[எல்லாரும் தம்தம் நிலத்து வலியர் என்றபடி.]

In the depths of a mighty river, the crocodile is  
all powerful; on the shore it is a plaything in the hands  
of its foes.

5

நாவாயும் ஓடா நிலத்து.

சக்கரங்கள் வலியனவாகப் பெற்று நிலத்தின்மீது

ஓடும் பெரிய தேர் கள், கடலின்கண் ஓடமாட்டா; இனி,  
அக்கடலினிடத்து ஓடும் மரக்கலம் களும் நிலத்தின்கண்  
செல்லமாட்டா.

The mighty car, that thunders with its huge wheels  
on the stony pavement, sails not on the ocean-streams,  
nor does the ship that cleaves the waters sail on dry  
land.

6

497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா  
எஞ்சாமை

எண்ணி இடத்தான் செயின்.

பகைவரிடத்துத் தொழில் வகைகளை யெல்லாம்  
விடாமல் ஆலோ

சித்து, அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச்  
செய்வாராயின், அச்

செயலுக்கும், பகைவருக்கு அஞ்சாத தமது  
மனவுறுதியல்லால் வேறு துணை

வேண்டுவதில்லை.

Behold the prince who makes his bold stand on a well-garrisoned

fortress. Does he need any other aid than his own fearless valour to

quell the foe ?

7

498. சிறுபடையான் செல்இடம் சேரின்

உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

பெரும்படையையுடைய அரசன், சிறிய சேனையையுடைய அரசனை அழிக்கக் கருதி அவனிருக்கும் இடஞ் சென்று சேர்வானாயின் தக்க இடம் இன்மையால் தன் பெருமை கெட்டு அழிவான்.

A weak army in a safe retreat brings to nought the glory of even a mighty phalanx.

16

122

திருக்குறள்

பொருள்

499. சிறைநலனும் சீரும் இலரெனினும்

மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

அழிக்க முடியாத காவலையும், மிக்க வலிமையையும் இல்லாதவராயினும் போர் முதலிய தொழில் செய்தற்குரிய அரசர்களை, அவர்கள் தங்குகிற இடத்திற் சென்று தாக்குதல் கூடாது.

It is hazardous to measure your strength with the enemy on his own ground, however feeble he may be without even good fortress.

the vestige of a

9

500. காலாழ் களரின் நரி அடும் கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு.

பாகர்க்கும் அடங்காதனவாய், வேலாயுதத்தை எந்திய வீரர்களைத்

தந்தத்தால் குத்தித் தூக்குவனவுமாகிய யானைகள், கால்கள் அழுந்திப்

போகும் தன்மையதான சேற்று நிலத்தில் அகப்பட்டுக்கொண்டால், நரி

அவற்றைக் கொல்லும்.

Even a jackal will vanquish an unruly elephant that has borne the

brunt of many a lance and transfixed the armed men, when he gets

stuck up into a treacherous, marshy swamp.



தேரிந்துதேளிதல்

SELECTING TRUSTWORTHY MINISTERS

பிறப்பு, குணம், அறிவு முதலியவற்றைக், காட்சி  
முதலிய பிரமாணங் களினால் ஆராய்ந்து, அமைச்சர்  
முதலாயினாரைத் தெளிதல். தெளிதல் -

நம்புதல்.

501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம்  
நான்கின்

திறம்தேரிந்து தேறப் படும்.

அறம், பொருள், இன்பம், தன்னுயிர் விஷயமாக  
உண்டாகும் பயம்  
என்னும் நால்வகைச் சோதனையிலும், ஒருவன் மனம்  
மாறுபடாதவனா  
யிருந்தால், பின்பு அவனை அரசன் தெளியக் கடவன்.

Let a king watch whether a minister has love  
of right conduct,  
love of money, love of women, and love of life and  
then choose him. 1

502.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்  
நாணுடையான் கட்டே தெளிவு.

அரசியல்

அதி—51. தெரிந்து தெளிதல்

123

உயர்ந்த குடியிற் பிறந்து, குற்றங்களில்லாதவனாய்  
“நமக்குப் பழி வருமோ?” என்று அஞ்சுகிற  
வெட்கமுடையவனிடத்தில் மாத்திரம் இருத் தற்கு உரியது  
அரசனது நம்பிக்கை.

The king's choice should fall on him who is come  
of a noble line- age, is blameless, and is afraid of sullyng  
his fair name. 2

503. அரியகற்(று) ஆசற்றார் கண்ணும்  
தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

கற்பதற்கு அருமையான நூல்களைக் கற்று, யாதொரு  
குற்றமும் இல் லாதவரிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து  
பார்த்தால், அறியாமை இல்லா திருத்தல் அருமையே.

Put a man of vast learning and of unblemished  
character to a severe test. He too will display ignorance.

3

504. குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள்  
மிகைநாடி மிக்க கொளல்.

குணங் குற்றங்களுள் ஒன்றே யுடையார்  
உலகத்தில் இல்லாமை யினால், ஒருவனது குணங்களையும்  
குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிக்கவற்றைத்  
தெரிந்து, குணங்களின் மிக்கவனைக் கொள்ளவேண்டும்,  
குற்றங்களில் மிக்கவனைத் தள்ளவேண்டும்.

In the tangled obscurities of life, weigh the good  
and the evil of men and judge them according to their  
leanings.

4

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்  
தத்தம்

கருமமே கட்டளைக் கல்.

குடிப்பிறப்பு, குணம், அறிவு என்பவற்றால் மனிதர்  
அடையும் பெருமைக்கும், சிறுமைக்கும் அவரவர் செய்யும்  
தொழிலே பொன்னின் குணத் தை யுணர்ந்தும் உரைகல்  
போலாகும்.

Men's deeds are the touchstone of their greatness  
or their littleness.

5

506. அற்றாரைத் தேறுதல் ஒம்புக; மற்றவர்  
பற்றிலர் நாணர் பழி.

சுற்றமில்லாதாரை அரசன் நம்பாதிருக்க வேண்டும்;  
 அவர் உலகத் தோடு சம்பந்தம் இல்லாதவரா  
 யிருப்பராதலால், பழிக்கு அஞ்சமாட்டார்.

Choose not ministers who know no ties of kinship.  
 Such men are hard of heart and devoid of shame.

6

507. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்  
 பேதைமை எல்லாந் தரும்.

124

திருக்குறள்

பொருள்

அறிய வேண்டவனவற்றை அறியாதாரை,  
 அன்புடைமை காரணமாக அரசன் நம்புதல், அவனுக்கு  
 எல்லா அறியாமையையும் கொடுக்கும். It is the height  
 of folly to choose, through nepotism, fools as your  
 ministers.

of folly to choose, through nepotism, fools as your

7

508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை  
 தீரா இடும்பை தரும்.

தன்னொடு யாதொரு சம்பந்தமும் இல்லாதவனைக்  
 குடிப்பிறப்பு, குணம், அறிவு என்பவற்றாலும், செயலாலும்  
 ஆராயாது நம்பின அரசனுக்கு, அவ் வாறு நம்பினமை

அவனுக்கு மாத்திரமன்றி அவன் சந்ததி முழுமைக்கும்  
நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

Reposing confidence in a minister without  
studying him, breeds millions of mischiefs even to  
generations of kings yet unborn. 8

**509.** தேறற்க யாரையும் தேராதது: தேர்ந்தபின்  
தேறுக தேறும் பொருள்.

யாரையும் ஆராயாது நம்பக்கூடாது; ஆராய்ந்தபின்,  
தெளியப்படும் பொருள்களில் சந்தேகப்படாமலிருக்கக்  
கடவன்.

Weigh the merits of a minister, choose him and  
then assign him his proper sphere of work.

9

**510.** தேரான் தெளிவும் தெளிந்தான்கண்  
ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

அரசன், ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து  
தெளியப்பட்ட வனிடத்தில் சந்தேகப்படுதலும் ஆகிய  
இரண்டும் அவ்வரசனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

He becomes a prey to a multitude of evils who  
has not exercised his discretion in the choice of his  
ministers and is ever suspicious of his chosen men.

அதிகாரம்—52

தேரிந்துவினையாடல்

ON SELECTING AND EMPLOYING MEN

தேரிந்தெடுத்துக் கொள்ளப்பட்டவரை, அவர்

செய்யவல்ல தொழில் களை அறிந்து, அத்தொழில்களிலே  
செலுத்துதல்.

511. நன்மையும் தீமையும் நாடி நல்ம்புரிந்த  
தன்மையான் ஆளப் படும்.

அரசியல்

அதி—52. தேரிந்து வினையாடல்

125

அரசன், முதலில் ஒரு தொழிலைத் தன்னிடத்தில் கொடுத்தால் அத்  
தொழிலில் நன்மை தருவனவற்றையும் தீமை தருவனவற்றையும்  
ஆராய்ந்து, நன்மை தருவனவற்றையே விரும்பக் கூடியவனைப் பின்பு சிறந்த  
தொழில்களில் செலுத்தவேண்டும்.

The king chooses him who distinguishes the  
and leans to virtue.  
good from the evil

1

512. வாரி பெருக்கி வளம்படுத்தி உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

திரவியம் வரும் வழிகளை அதிகப்படுத்தி,  
அப்பொருளாலேயே பொரு ளின்பங்களை வளர்த்து  
அவற்றுக்கு வரும் இடையூறுகளை நாடோறும் ஆராய்ந்து  
நீக்கவல்லவனே, அரசனுக்குத் தொழில் செய்ய வேண்டும்.

He should be employed in the service of the state  
who develops her resources and removes all her ills.

2

513. அன்பறிவு தேற்றம் அவாஇன்மை  
இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.

அரசனிடத்து அன்பும், அவனுக்கு  
அநுகூலமானவற்றை அறியும்  
அறிவும், அவற்றைச் செய்யுமிடத்து மனக் கலங்காமையும், அவற்றால்  
பொருள் கையில் அகப்பட்ட பொழுது அப்பொருள் மேல் ஆசை இன்மை  
யும் ஆகிய இந்நான்கு குணங்களையும் உடையவனையே அரசன் நம்பவேண்  
டும்.

Let a monarch put trust in him who has  
vision and is free from avarice.  
loyalty, wisdom, a clear

3

514. எனைவகையால் தேறியக் கண்ணும்  
வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்து  
பட்ட பின்னும் அத்தொழிலின் தன்மையினால்

ஒரு தொழிலில் வைக்கப்  
மனமொழி மெய்களிலே

வேறுபடுகின்ற மனிதர் உலகத்திலே பலராவர்.

Many a well-tried and worthy minister has  
king.

turned traitor to the

4.

515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்(கு) அல்லால்  
வினைதான்

சிறந்தானென்(று) ஏவற்பாற் றன்று.

செய்யும் உபாயங்களை அறிந்து, செயலாலும்  
இடையூறுகளாலும் வரும்

துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, ஒரு தொழிலை  
நிறைவேற்ற வல்ல

வினையன்றி, மற்றொருவனை இவன் நம்மிடத்து,  
அன்புடையவன் என்பது

மாத்திரமே கருதி ஒரு தொழிலில் செலுத்தக்கூடாது.

126

திருக்குறள்

பொருள்



Let not favouritism prevail. Let men be chosen  
for their probity

and heroic endurance.

5

516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு  
எய்த உணர்ந்து செயல்.

ஒரு தொழிலைச் செய்பவன து லக்ஷணத்தை  
முன்னதாக ஆராய்ந்து,

பின்னர்ச் செய்யப்படும் தொழிலின் இயல்பையும்  
ஆராய்ந்து, அதன்பின்

அவனையும் அவ்வினையையும் காலத்துடனே சேர்த்துப்  
பொருந்த அறிந்து,

அவனை அத்தொழிலில் ஏவுகல் வேண்டும்.

Choose an expert, outline his sphere of work,  
watch for the ripe

hour and then set him to it.

6

517. இதனை இதனால் இவன் முடிக்கும்  
என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

இத்தொழிலை இக்கருவியைக் கொண்டு இவன்  
முடிக்க வல்லன்

என்று பகுத்து ஆராய்ந்து, செய்பவன், தொழில், கருவி

ஆகிய இம்மூன்றும்

தமக்குள் மாறுபாடின்றிக் கூடியபொழுது, அவ்வீனையை  
அவனிடம் விட

வேண்டும்.

Gauge the capacity of the servant, measure the  
work for which he  
is competent, saddle him with that work.

7

518. வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை  
அதற்குரிய னாகச் செயல்.

ஒருவனை அரசன், தன்தொழில்

செய்வதற்குரியனாக ஆராய்ந்து  
துணிந்த பின்பு, அவனை அத்தொழில் செய்வதற்கு  
உரியவனாகச் செய்வ

தோடு, அத்தொழிலுக்கேற்ற அதிகாரத்தையும் கொடுக்க  
வேண்டும்.

Let the king consider for what work he is fit and then  
him.

assign it to

8

519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே

றாக  
நினைப்பானை நீங்கும் திரு.

எப்பொழுதும் தன் தொழிலினிடத்தே முயற்சி செய்தலை யுடைய  
வன், அவ்வுரிமையால் தனக்கு அந்தரங்கனாய் நடக்கும் தன்மையைப்,  
பொறுமை கொண்டு கலகஞ் செய்பவரது சொற்கேட்டு அரசன் மாறுபட  
நினைப்பானால், திருமகள் அவனைவிட்டு நீங்குவாள்.

Ruin seizes the king that trusts not his wise counsellors,  
discharging their duties with conscientious devotion.

who are

9

520. நாடோறும் நாடுக மன்னன்

வினைசெய்வான்

கோடாமை கோடா(து) உலகு.

அரசியல்

அதி—53. சுற்றந்தழால்

127

தொழில் செய்பவன், எண்ணம், சொல் செயல்களில்  
மாறுபடாதிருந்

தால் உலகத்தார் இயல்பு மாறுபடாதிருக்கும்; ஆதலால்  
அரசன் தினந்

தோறும் அந்த வினை செய்வான் செயலை ஆராய்ந்து  
ஒழுகக் கடவன்.

Let the king watch his ministers, for on their  
conduct does the

அதிகாரம்—53

சுற்றந்தழால்

ON CHERISHING ONE'S KITH AND KIN

அரசன், தனது உறவினரைத் தன்னிடத்தினின்றும்  
நீங்காதபடி தழு விக் கொள்ளுதல்.

521. பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்  
சுற்றத்தார் கண்ணே உள.

ஒருவன், செல்வம் தொலைந்து தரித்திரனை  
போதும் விடாது, தம் மோடு அவனுக்கு இருந்த பழைய  
சம்பந்தத்தை எடுத்துக் கொண்டாடும் தன்மை,  
உறவினரிடத்தே உண்டு.

Constancy of love belongs only to our kindred, even  
in the days of our gloom.

1

522. விருப்பஞ்சு சுற்றம் இயையின் அருப்பஞ்  
ஆக்கம் பலவுந் தரும்.

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைக்குமானால்  
அது, அவனுக்குப் பலவாறு செழித்து வளரும் செல்வங்கள்  
பலவற்றையும் கொடுக்கும்.

Fortune ever smiles on him who has never-failing  
relatives. 2

523.. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை

குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தோடு மனங் கலந்து யோக கேசுமங்களைக்

கேட்டு விசாரித்தறி தல் இல்லாதவனது வாழ்க்கைக்குக்  
காரணமான செல்வம், விசாலமான குளத்தில் கரையின்றி  
நீர் நிறையப் பெற்றாற் போலும்! (கரையின்மையின் நீர்  
நிறையாது என்பதாம்)

Like the waters of a bundless lake, does the  
fortune of a man ebb away who rejoices not in the sweet  
concord of friendship with his kith and kin.

3

524. சுற்றத்தால் சுற்றப் படலுமுகல்

செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.

128

பொருள்

திருக்குறள்

தன்

ஒருவனுக்குச் செல்வத்தைப் பெற்றதனாலாகிய பயன் யாதெனில்,  
சுற்றம் தன்னைச் சூழ்ந்திருக்கும்படி அதனை ஆதரித்து நடத்தலாம்.

To form a

happy circle of relatives around

happiness that

wealth can bestow.

our hearth is the only

4

525. கோடித்தலும் இன்சொலும் ஆற்றின்

அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

சுற்றத்தார்க்கு வேண்டவன கொடித்தலும்,  
இன்சொற் சொல்லுதலும்,

ஒருவன் செய்யவல்லானால், தமக்குள் உறவு  
முறைமையால் ஒன்றை

யொன்று தொடர் தலைபுடைய பலவகைச் சுற்றத்தாலும்  
சூழப்படுவான்.

There is a ceaseless stream of relatives in the  
happy home of him

who has a sweet voice and a loving and a generous  
heart.

5

526. பெருங்கொடையான் பேணன் வெகுளி

அவனின்

மருங்குடையார் மாநிலத்(து) இல்.

ஒருவன், மிக்க கொடையாளியாயும், கோயித்தலை  
விரும்பாதவனாயும்

இருந்தால், அவனைப் போலப் பக்கங்களில் சூழ்ந்து  
நிற்கும் உறவினரை

யுடையவர் இவ்வலகத்தில் இரார்.

Innumerable are they who claim kinship with him  
who is a mine  
of bounty and knows no wrath.

6

527. காக்கை கரவாக் கரைந்துண்ணும்;  
ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

காக்கை கள் ,

தமக்கு இரையாயுள்ளவற்றைப் பார்த்தபொழுது, ஒளிக்  
காமல் தம் இனமாகிய பிற காக்கைகளை அழைத்து  
அவற்றோடு சேர்ந்து

உண்ணும்; உறவினரால் வரும் நன்மைகள், தாம்  
நுகரத்தக்க பொருள்கள்

நேர்ந்தவிடத்து ஒளிக்காமற் சுற்றத்தவரை அழைத்து  
அவரோடுங் கூட

நுகர்பவர்க்கே உண்டாகும்.

The crow beckons to its kind to share a common  
prey. Only with  
men of such disposition does fortune abide.

7

528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா

நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காமல்  
அவரவரது யோக்கிய

தைக்குத் தக்கபடி அரசன் உபசரித்து ஒழுகுவானாயின்,  
அச்சிறப்பு நோக்கி

அவனைவிடாது வாழும் சுற்றத்தார் பலராவர்.

Relatives flock unto the kings who respect their  
ranks and line- age.

8 அரசியல்

அதி—54. பொச்சாவாமை

129

529. தமராகித் தற்றுறந்தார் சுற்றம்

அமராமைக்

காரணம் இன்றி வரும்.

முன்பு, தன்னை அடுத்த சுற்றத்தவராயிருந்து, தன்  
னெடு மனங்கவந் திராமல் எதேனும் ஒரு காரணத்தால்  
தன்னைவிட்டுப் பிரிந்து போனவர்கள், அங்ஙனம்  
அவர்கள் தன்னெடு கலவாமற் பிரிந்து சென்றதற்குக் கார  
ணமாகவுள்ள குற்றம் தன்னைவிட்டு நீங்கிவிட்டால்,  
மீண்டும் அவர் சுற்றத்தாராகவே வந்து சேர்வர்.

Close the rift in the lute : kinsmen, who have  
grown cold and sul- len towards you, will gather round  
you again.



530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை  
வேந்தன்

இழைத்திருந்(து) எண்ணிக் கொளல்.  
அரசன், தன் கருத்தை நிறைவேற்ற இருந்தும்,  
அவனிடத்து அன்பில்லாமல் பிரிந்து போனவன்,  
போனவிடத்துத் தன்கருத்து நிறைவேறாத தனால் திரும்பித்  
தன்னிடத்து வரின் அவன் கருத்தைப் பூர்த்திசெய்து,  
அவனை ஆராய்ந்து தழுவிக்கொள்ளக் கடவன்.

Let the king welcome back into his fold the  
deserter who returns to him ; but let him be wary of him.

10

அதிகாரம்—54

பொச்சாவாமை

AGAINST FORGETFULNESS

வடிவழகு, செல்வம், வலிமை முதலியவற்றால்  
மகிழ்ந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாதலிலும்,  
பகைவரை யழித்தல் முதலிய காரியங்களிலும்  
மறவா திருத்தல். (அஜாக் கிரதைப் படாமை.)

531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த  
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

அளவு கடந்த மகிழ்ச்சியின் மதத்தால் வரும் மறதி,  
வரம்பு கடந்த கோபத்தான் வரும் கொடுமையினும்  
பெரிதாம்.

Luxurious indolence, born of excessive self-complacency and forgetfulness, is worse than blind wrath. 1

532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றுங்கு.

ஒருவனது அறிவை, நித்திய தரித்திரம் கெடுப்பது அவனது மறதியானது கெடுத்துவிடும்.

போலப் புகழை

17

130 திருக்குறள்

பொருள்

Poverty freezes the genial current of the soul.  
Forgetfulness  
blights its glory.

2

533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை;  
அதுஉலகத்து

எப்பான்று லோர்க்குந் துணிவு.

மறதியுடையார்க்குப் புகழுடைமை இல்லை;  
அவர்கட்குப் புகழில்லை

யென்பது அரசநீதி நூலுடையார்க்கே யன்றி எந்த நூல்  
உடையார்க்கும்  
ஒப்பமுடிந்த விஷயம்.

All the scriptures and wisdom of the world have  
declared that the  
thoughtless know no fame.

3  
534. அச்சம் உடையார்க்கு(கு) அரணில்லை;  
ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.  
காடு, மலை, முதலிய அரண்களுக்குள்ளே  
இருந்தாலும், மனத்தில்  
அச்சமுடையவர்க்கு அவற்றால் பயனில்லை; அதுபோல,  
செவ்வமெல்லாம்  
உடையவராயிருந்தாலும் மறதியுடையவர்க்கு அவைகளால்  
பயனில்லை.

Cowards quake with fear even in  
well-garrisoned fortresses.  
The heedless know no joy of wealth even  
riches.

in the abundance of their

4

535. முன்னுறக் காவா(து) இழுக்கியான்  
தன்பிழை

தன்னால் காக்கப்பட வேண்டிய துன்பங்களை, அவை வருதற்கு முன்னதாகவே அறிந்து காவாமல், மறந்திருந்தவன், பின் துன்பங்கள் நேர்ந்த காலத்தில் அவற்றைத் தடுக்க முடியாமையால் தன்னுடைய பிழையை நினைந்து நிச்சயமாக அநுதாபப்படுவான்.

Remorse enters the heart which, in its forgetful  
against impending evils.

cease, guards not

5

536.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழக்காமை  
வாயின் அது ஒப்ப தில்.

அரசர்க்கு மறவாமையானது, எல்லா விஷயத்திலும் எக்காலத்திலும்  
தவறாது வாய்க்குமானால் அதற்கு நிகரான நன்மை வேறொன்றில்லை.

There is nothing like ceaseless and searching  
king.

vigilance to the

6

537. அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்  
கருவியால் போற்றிச் செயின்.

அரசன், தனது மறவாத மனத்தினால் எண்ணிக் காரியங்களைச் செய்ய வல்லனாயின், அவனுக்குச் செய்தற்கு அரியனவென்று சொல்லப்படுங் காரியங்களும் உண்டோ? இல்லை.

Nothing is impossible to the monarch who is all eyes and ears about his work.

7

538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யா(து)

இகழ்ந்தார்க்கு(கு) எழுமையும் இல்.

நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியனவென்று உயர்வாகக் கூறும் செயல்களை, மறவாமல் உறுதியாகப் பிடித்துச் செய்யவேண்டும்; அங்ஙனஞ் செய்யாது மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மை உண்டாகாது.

Criminal neglect of what is praiseworthy, brings in its train countless ills through all our sevenfold births.

8

539. இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளாக தாம் தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

அரசர், தமது செல்வம் முதலியவற்றாலாகிய உவகைகளிப்பில் தாம் மிக் கு நிற்குங் காலத்திலே, முற்காலத்தில் அம்மகிழ்ச்சியால் உண்டாகிய மறதியால்

கெட்டொழிந்தவர்களை நினைக்கவேண்டும்.

In your self-intoxication of joy, remember those monarchs who, in their thoughtless mirth, have ruined themselves.

9

540. உள்ளிய(து) எய்தல் எளிதுமன்  
மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.

அரசனுக்குத் தான் அடைய நினைத்த பொருளை  
நினைத்தபடியே அடைதல் எளிதாகும்; பின்னும்  
அப்பொருளையே மறதியில்லாமல் அடையு மாறு முயற்சி  
செய்தால்.

All the yearnings of a king become fulfilled,  
stantly in his mind.  
if he keeps them con-

10

அதிகாரம்—55

செங்கோன்மை

ON WIELDING THE SCEPTRE

வளைவில்லாமல் செவ்விய கோல்போன்று  
அரசனால் செய்யப்படும் நீதி முறையான ஆட்சி.

541.

ஓர்ந்துகண் ணோடா(து) இறைபுரிந்து யார்மாட்டும்  
தேர்ந்துசெய் வஃதே முனற.

பொருள்

அரசன், தன்கீழ் வாழும் குடிகள்  
 குற்றஞ்செய்தால், அக்குற்றத்தை  
 ஆராய்ந்தறிந்து எப்படிப்பட்டவரிடத்தும்.  
 தாக்ஷிணியமில்லாமல் பக்ஷபாத  
 மில்லாத தன்மையளவு, அக்குற்றத்திற்குச் சொல்லிய  
 தண்டனையை, நீதி  
 நூல்கற்றாரோடு ஆராய்ந்து தக்கபடி விதிப்பதே  
 நீதியாகும்.

Go into the details of a crime, view things  
 impartially without  
 being swayed by any motive, consult the wise men of  
 the realm: that  
 is the way to administer even-handed justice.

1

542. வாளைக்கி வாழும் உலகெல்லாம்;  
 மன்னவன்

கோளைக்கி வாழும் குடி.  
 உலகத்துப் பிராணிகள் எல்லாம் மழைபெய்யின்  
 உயிர் வாழும்; அரசன்  
 கீழ், குடிகள் அவனது செங்கோலை நோக்கியே

வாழும்.

Our earth is beholden unto the clouds for her prosperity. The subjects look to the sceptre for their protection.

2

543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்  
நின்றது மன்னவன் கோல்.

அந்தணர்க்கு உரித்தாகிய வேதமும், அவ்வேதத்தில்  
சொல்லப்பட்ட அறமும், ஆகிய இரண்டும் நிலைபெறுதற்கு  
செங்கோலே காரணமாக நிற்கும்.

அரசனால் செலுத்தப்படுகின்ற

Learning and righteousness flourish under the  
benevolent sway of a monarch.

3

544. குழிதழீஇக் கோலோச்ச மாநில மன்னன்  
அடிதழீஇ நிற்கும் உலகு.

தன் குடிகளை அன்போடு ஆதரித்தும் செங்கோலையும் செலுத்தும்  
பெரிய இராச்சியத்து அரசனது பாதங்களைத் தழுவி, உலகத்தார், அவனி  
டத்தில் நீங்காத அன்பினராய் வாழ்வார்.

The whole world is at the feet of the monarch  
care, wields the sceptre.

who, with loving

4

545. இயல்புளிக் கோலோச்ச மன்னவன்



பெயலும் விளையுளும் தொக்கு.

காலந் தவருது பெய்கிற மழையும், குறையாத  
நூல்களில் சொல்லிய முறைப்படி செங்கோலைச்  
நாட்டில் உள்ளனவாம்.

விளையும் ஒருங்குகூடி,  
செலுத்தும் அரசனது

Smiling plenty and seasonal showers gladden  
sovereign who rules with perfect justice.

the land of the

5

அரசியல்

அதி—55. செங்கோன்மை

133

546. வேலன்று வென்றி தருவது; மன்னவன்  
கோலதூஉம் கோடா(து) எனின்.

மன்னவனுக்குப் போரில் வெற்றியைத் தருவது  
அவன் எறியும் வேல் அன்று; அவனது செங்கோல்:  
அச்செங்கோலும் கோண திருக்குமாலை.

It is not the javelin but the sceptre swayed  
with equity, that brings glory unto the king.

547. இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனை  
முறைகாக்கும் முட்டாச் செயின்.

உலகத்தை யெல்லாம் அரசன் காவல் செய்வான்;  
அவ்வரசனை அவனது செங்கோலே காக்கும்; தடைபட  
நேர்ந்தவிடத்தும் தடைபடாதபடி அதனைச்  
செலுத்துவானாயின்.

The armour of his subjects is the king. The  
armour of the king is his equity.

7

548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா  
மன்னவன்

தன்பதத்தால் தானே கெடும்.

முறையிட விரும்பி வந்தவர்க்கு, எளிதில் காட்சி  
கொடுக்கும் சம யத்தை யுடையவனாய், அவர்கள்  
சொல்லியவற்றை அமைச்சர் முதலியோருடன் ஆராய்ந்து,  
அவர்கள் சொல்லியவற்றில் உள்ள உண்மைக்கு ஏற்றபடி  
நீதி நடத்தாத அரசன், தாழ்ந்த நிலையில் இழிந்து, தானே  
அழிவான்.

The sovereign perishes by himself, who is not  
easy of access and does not lend a patient and listening  
ear to the grievances of his subjects.

8

549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

குடிகளைப் பகைவர் முதலியோர் வருத்தாமற்  
காத்தலும், தானும் வரி முதலியவற்றால் வருத்தாது  
அன்புகொண்டு அவர்களை ஆதரித்தலும் அவர்களிடத்துக்  
குற்றம் உண்டானால் அதனைத் தண்டனையால் ஒழித்தலும்  
வேந்தனுக்குப் பழியல்ல; கடமையே யாகும்.

To stem the tide of invasion from without and to  
punish the wicked to preserve the peace and happiness of  
the land, is no reproach to the king; but it is a duty  
legitimate assigned to him. 9

550. கோலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்,  
டைங்குழி

களைகட் டதனெடு நேர்.

அரசன், கொடியவர்களைக் கொலை செய்தலுரிய

தண்டனை விதித்து ஒழித்து, காத்தற்குத் தகுதியுடைய  
குடிகளைக் காத்தல், உழுது பயிர்

134

திருக்குறள்

பொருள் செய்பவன், பயிர்க்குத்  
பூண்டுகளைக் களைந்து பயிரைக்

தடையாகிற புல்

காப்பதற்கு நிகராகும்.

Punishing the wicked is like removing the noxious weeds that choke the healthy growth of a sturdy plant.

10

அதிகாரம்—56

கோடுங்கோன்மை

TYRANNY

அரசன், தனது ஆட்சி முறையினின்றும் கோணுதலின் தன்மை.

551. கோலைமேற் கொண்டாரில் கொடிதே  
அலைமேற்கொண்டு அல்லவை  
செய்தொழுகும் வேந்து.

செவ்வதைப் பெருக்க விரும்பி, தன் கீழ் வாழும் குடிகளை வருத்த ஒருப்பட்டு நீ தியல்லவற்றை, அவரிடத்துச் செய்தொழுகும் அரசன், பகை மை தோன்றும் காலத்து மாத்திரம் கொல்லுதற்றொழிலை ஏற்றுக்கொண்டு நடக்கும் கொலையாளிகளினும் கொடியனாவான்.

Worse than an assassin is the cruel prince who harasses his subjects and does grievous wrong.

1

552. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்  
கோலொடு நின்றான் இரவு.

வருத்துதலாகிய தண்டத்தொழிலை யுடைய அரசன்,

குடிகளிடம் வரிப் பொருளல்லாத வேறு பொருளை  
 வேண்டிப் பெறுதல், வேலாயுதத்தைக் கையிற் கொண்டு  
 வழிபறிக்கும் பொருட்டுத் தனியே நின்ற கள்வன், வழிப்  
 போக்களை நோக்கி, நின் கைப்பொருளைத் தாவென்று  
 நயந்து வேண்டிதல் போலாகும்.

The king, who extorts money  
 at the point of the bayonet, is like a highway man, who  
 waylays the benighted traveller, with his threaten- ing  
 cry " stand and deliver."

2 553. நாடொறும் நாடி முறை செய்யா  
 மன்னவன் நாடொறும் நாடு கெடும்.

தன் நாட்டில் நிகழும் தீமைகளை நாடொறும்  
 ஆராய்ந்து, அவ்வா ராய்ச்சிக்கு ஏற்றபடி நீதியைச் செய்யாத  
 அரசன், பயன் எய்தாமல் தினந்தோறும் தனது நாடு கெடப்  
 பெறுவான்.

The power of the king who does not redress the  
 grievances of his subjects wanes away.

3

அரசியல் அதி—56. கோடுங்கோன்மை

135

554. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும்  
 கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

இனி வரும் பயனை ஆராய்ந்து அறியாமல், ஆட்சி முறைமை கெடும் படி ஆளும் இறைவன், அச்செயலால் முன் சேர்த்து வைத்த பொருளையும் பின் அப்பொருளைச் சேர்ப்பதற்குக் காரணமாகிய குடிகளையும் ஒருங்கே இழந்து விடுவான்.

An improvident and a foolish king who prostitutes justice for his private ends will not only lose his fortune but also his kingdom. 4

555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

அரசனது கொடுங்கோன்மையினால் வரும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாது குடிகள் அழுதலால் வந்த அவர்களது கண்ணீர் அல்லவா? அவனது செல்வத்தைக் குறைக்கும் கருவியாகும்.

It is the tears of the oppressed and the down-trodden, who groan under the tyrannous yoke of a prince, that wear away his fortune. 5

556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை;  
அஃதின்றேல்

மன்னுவாம் மன்னர்க்கு ஒளி.

அரசார்க்குப் புகழ்கள் நிலைபெறுதல்  
 செங்கோன்மையினாலே யாம்; அத்தகைய நீதிமுறைமை  
 இல்லையானால் அவ்வரசார்க்குப் புகழ்கள் உண்டாகி  
 நிலைபெறா.

Glory eternal springs from an upright government.  
 But there is  
 no halo about the king who does not rightly wield the  
 sceptre. 6

557. துளிஇன்மை ஞாலத்திற்கு(கு) எற்றற்றே  
 வேந்தன்

அளிஇன்மை வாழும் உயிர்க்கு.

மழையில்லாமை உலகத்துயிர்களுக்கு எவ்வகைத்  
 துன்பத் தருமோ! அவ்வகைத் துன்பத்தைத் தரும் அரசன்  
 தனது குடிகளிடத்துக் குளிர்ந்த கருணையில்லாதிருத்தல்.

Ill fares the land where rain drops not from the  
 heavens; ill fare the subjects who chafe under the  
 tyranny of a ruthless king. 7

558. இன்மையின் இன்னு(து) உடைமை  
 முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின.

நீதியைச் செலுத்தாத அரசனுடைய  
கொடுங்கோலின்கீழ் அகப்பட்டு வாழ்ந்தால், யாவர்க்கும்  
வறுமையினும் செல்வமுடைமை துன்பந் தருவ  
தாகும்.

136 திருக்குறள்  
பொருள்

More galling than the plight of the poor is the lot  
of the opulent  
under the iron rule of a tyrant prince.

8

559. முறைகோடி மன்னவன் செய்யின்  
உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

அரசன், அநீதியாகத் தொழிலைச் செய்வானாயின்,  
அவன் நாட்டில்

காலந்தவறாத பருவ மழை இல்லையாம்படி மேகம்  
பொழிதலைச் செய்யாது.

Seasons alter, heavens withhold their showers, in  
the realm of the  
monarch who swerves from justice.

9



560. ஆபயன் குன்றும்; அறுதொழிலோர்  
நூல்மறப்பர்;

காவலன் காவான் எனின்.

காத்தற்குரிய அரசன், உயிர்களைக் காவானாயின்,  
நீதியற்ற அவனது

நாட்டில் பசுக்களும் பால் கொடுப்பதில் சுருங்கும்; ஆறு  
தொழிலையுடைய

அந்தணரும் தாம் கற்றற்குரிய வேத சாஸ்திரங்கள்  
ஒதுதலை மறந்துவிடு

வார்கள்.

No longer do the Brahmins chant their Vedas, no  
longer do the  
cows yield their plenteous milk in a land where injustice  
reigns. 10

அதிகாரம்—57

வேருவந்த செய்யாமை

AGAINST THE REIGN OF TERROR

அரசன், தனது குடிகள், மந்திரி முதலியோர்  
அஞ்சத்தக்க தொழில்களைச் செய்யாமை.

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்  
தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

ஒருவன் தன்னைக் காட்டிலும் எளியவர்மேற்

சென்று வருத்திய பொழுது, அக் குற்றத்தைப்  
 பகட்பாதமில்லாமல் நின்று ஆராய்ந்து, மறுபடி யும் அவன்  
 அக்குற்றத்தைச் செய்யாதிருத்தற்காக அவனை அக்  
 குற்றத்திற்குத் தக்கபடி தண்டிப்பவனே அரசனாவன்.

He alone is a king who impartially investigates a  
 crime, judges it according to the nature of its guilt, and  
 awards such punishment as will act as a deterrent.

1

562. கடிதோச்சி மெல்ல எறிக; நெடிது ஆக்கம்  
 நீங்காமை வேண்டி புவர்.

செல்வம் முதலிய நன்மைகள் தம்மிடத்து  
 நெடுங்காலம் நின்றவை விரும்பும் அரசர், குடிகளைக்  
 குற்றத்திற்கு ஏற்கத் தண்டிக்கத் தொடங்கும் அரசியல்  
 அறி—57. வெருவந்த செய்யாமை 137

பொழுது, அளவு கடந்து தண்டனை செய்பவர் போலக்  
 காட்டி, பின்பு அளவு கடவாமல் செய்யவேண்டும்.

He enjoys a long and glorious reign who, as a  
 judge, looks stern  
 and severe, but really seasons justice with mercy.

2

563. வெருவந்த செய்தொழுகும்  
 வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிகள் அஞ்சும்படியான செயல்களைச் செய்து  
நடக்கும் கொடுங் கோன்மையை யுடையவனாயின்,  
அவ்வரசன் நிச்சயமாக விரைவில் கெடுவான்.

Swift and sure is the ruin of the monarch whose  
rule is a regular reign of terror.

3

564. இறைகடியன் என்றுரைக்கும்  
இன்னைச் சொல் வேந்தன்  
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

குடிகளால் நம் அரசன் கொடியன் என்று  
சொல்லப்படும் இன்னொமை தரும் பழிச்சொல்லுக்குக்  
காரணமான அரசன், வாழ்நாளும் குறைந்து,  
செல்வத்தையும் விரைவில் இழந்து விடுவான்.

The days of a tyrant, on whose head do fall the  
curses of his subjects, are numbered and he perishes.

4

565. அருஞ்செவ்வி இன்னை முகத்தான் பெருஞ்  
செல்வம்  
பேளய்கண்(டு) அன்ன(து) உடைத்து.

தன்னைக்காண வருபவர்க்குப் பார்க்கச் சமயம்  
கொடாதவனாய், கண்டால் வெறுப்புக் காட்டுகிற முகத்தை  
யுடையவனாயுமிருக்கும் அரசு னது பெருஞ் செல்வம்,  
பேயினால் கைக்கொள்ளப்பட்ட பொருள் போலப்  
பயன்படாதொழியும்.

Like the hoarded wealth jealously guarded by a  
sleepless monster,  
is the wealth of the king, who is hard of access and  
grim and fierce in his looks.

5

566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின்

நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

கடுஞ்சொல்லே யுடையவனாயும், தாக்ஷினியமும்  
இல்லாதவனாயுமுள்ள அரசனது பெருஞ் செல்வம்,  
நெடுங்காலம் நிலைநின்றலின்றி அப்பொழுதே  
அழிந்து போகும்.

Even the boundless riches of a monarch, run  
harsh-tongued and unforgiving.

to decay who is

138

திருக்குறள்

பொருள்

567. கடுமொழியும் கையிகந்த தண்டமும்  
வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

கடுமையான சொல்லும், வரம்பு கடந்த தண்டனையும்  
பகையை வெல்

லுதற்கேற்ற அரசனது வலிமையாகிய இரும்பினக்  
குழைக்கும் அரமாம்.

Bitter words and heavy punishments, like the keen  
edge of a saw,

wear away the conquering might of a sovereign.

7

568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன்  
சினத்தாற்றிச்

சீறின் சிறுகும் திரு.

தான் செய்யவேண்டிய காரியத்தைப்பற்றி வந்த  
ஆலோசனையைத்

தன் இனமாகிய அமைச்சரோடு கலந்து, ஆலோசித்துச்  
செய்யாத அரசன்,

அந்தக் குற்றத்தினால், தன் காரியம் தவறியபோது  
தன்னைச் சினத்துக்கு

ஆளாக்கி, மந்திரிகளைக் கோபிப்பானால் அவனது  
செல்வம் நாடோறும்

சுருங்கும்.

The prosperity of a king, who acts not in the  
counsel of his minis-

ters, but frets and fumes against them for the failure  
of his projects,

dwindles into nothingness.

8

569. செருவந்த போழ்தின் சிறைசெய்யா  
வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

போர் வருவதற்குமுன்னே தனக்குப்  
பாதுகாப்பாகச்சென்று சேரத்

தக்கதேரர் கோட்டையைக் கட்டிக்கொள்ளாத அரசன்,  
அப்போர் வந்த

போது பாதுகாப்பு இன்மையால் பகைவர்க்கு அஞ்சி  
விரைவில் கெடுவான்.

The king, who has not built for himself a safe  
stronghold of de-

fence, will, in times of war, tremble with fear and  
swiftly perish. 9

570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்;

அதுவல்ல(து)

இல்லை நிலக்குப் பொறை.

கொடுங்கோலாகிய அரசன், நீதிநூல்

முதலியவற்றைப் படியாதவ

ரைத் தனக்குத் துணைவராகச் சேர்த்துக்கொள்வான்;

ஆயின், அவ்வாறு

சேர்த்துக்கொள்வதே, எல்லாப் பாரங்களையும்

பொறுக்கும் இயல்புடைய

பூமிக்கு, பொறுத்தற்கரிய பாரமன்றி வேறில்லை.

The very earth groans under the tread of a cruel sovereign, who

gathers around him ignorant and wicked counsellors.

10

அதிகாரம்—58

கண்ணோட்டம்

BENIGNITY

தன்னோடு முன்பு பழகியவரைக் கண்டால் அவர்  
கூறியவற்றை மறுக்க மாட்டாமை.

571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங்

காரிகை

உண்மையான் உண்டுஇவ் வுலகு.

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற உயிரின துமிகச்  
சிறந்த அழகை, அரசன் உடையவனாயிருத்தலாலேயே,  
இவ்வுலகத்துக் குடிகள் வாழ்வு பெறுவர்.

The glory of the world lives in the mild and the  
magnificent look of a sovereign.

1

572. கண்ணோட்டத்(து) உள்ளது உலகியல்;

அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

பிறரைப் பாதுகாத்தல் முதலிய உலகத்தாரது  
நடத்தை, கண்ணோட்டத்தினிடத்தே உள்ளது; ஆதலால்,  
கண்ணோட்ட மில்லாதவர்கள் உலகத்தி லிருத்தல், பூமிக்குப்  
பாரமாவதற்கே யன்றி வேறொன்றுக்கு அல்ல.

All the graces and charms of life spring from a  
noble demeanour.

But verily they are a burden unto the earth  
who are devoid of it. 2.

573. பண்ணன் ஆம் பாடற்(கு) இயைபு

இன்றேல்; கண்ணன் னாம்



கண்ணோட்டம் இல்லாத கண்.

பாடலோடு பொருத்தமில்லாதாயின் இசை என்ன  
பயனையுடைய

தாகும்; அதுபோல, தாக்ஷிணியத்தோடு  
பொருந்தாதவிடத்து கண் என்ன  
பயனையுடையதாகும்.

Of what avail is the song that does not touch the  
hidden soul of

harmony? Of what avail is the eye that shines not  
light of grace?  
with the tender

3

574. உளபோல் முகத்தெவன் செய்யும்  
அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

கண்டார்க்கு முகத்தினிடத்து உள்ளன் போலத்  
தோன்றுவதல்லது

வேறு என்ன பயனைச் செய்யும்? வரம்பு கடவாத  
கண்ணோட்டத்தையுடைய  
வல்லாத கண்கள்.

Of what avail is the vacant look of a man, whose eyes sparkle not  
with charming tenderness?

4

பொருள்

575. கண்ணிற்(கு) அணிகலம் கண்ணோட்டம்  
அஃதின்நேல்

புண்ணென்று உணரப் படும்.

ஒருவன் கண்ணிற்கு ஆபரணமாவது கண்ணோட்டமே; அவ்வாபரணம் இல்லையானால் அறிவுடையார், அந்தக் கண்ணைப் புலன் உணர்ச்சியிருந்தாலும்; நோயால் பீடிக்கப்படுதலின், புண் என்றே கூறுவர்.

The grace of the eye lies in its tender looks. Void of it, eyes are but mere sores. 5

576. மண்ணோடு(டு) இயைந்த மரத்தீனையர்  
கண்ணோடு

இயைந்துகண்ணோடா தவர்.

தாக்கிணியம் கொள்ளாதற்கு உரிய கண்ணோடு கூடியிருந்தும்  
ணியம் கொள்ளாதவர், சஞ்சரிக்கிறவராயினும் நிலத்தில் முளைத்து  
தாக்கி  
இடம்

விட்டுப் பெயராது நிற்கின்ற மரத்திற்குச் சமானமாவர்.

They are but stocks and stones whose eyes  
dance not with kind-  
ness. 6

577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்;

கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

கண்ணோட்டமில்லாதவர்,

கண்ணிருந்தும்

பயனின்மையால் கண்ணு

டையரொனக் கருதப்படார்;

தன்னொடு

பழகியவரைக்

கண்டபொழுதே கண்

னோட்டமுண்டாதலால்

க

ண்ணுடையவர்

தாக்கழிணியமில்லாமலிருக்கவும்

முடியாது:

They are blind who look

not with tenderness.

They have eyes

who have a divine grace in their looks.

7

578. கருமம்

சுதையாமல்

கண்ணோட

வல்லார்க்கு

உரிமையுடைத்திவ் வலகு.

நீதி நடத்துதலாகிய தமது தொழிலுக்கு அழிவு

வராதபடி கண்ணோட்

டஞ் செய்யவல்ல அரசர்க்கே இவ்வுலகம் உரியதாகும்.

He inherits the earth in whom justice and tenderness happily

meet and mingle.

8.

579. ஒறுத்தாற்றும் பண்பினர் கண்ணும்கண்

னோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்தும்  
கண்ணோட்டமுடையவ

ராய், அவர் செய்யும் அக்குற்றத்தைப் பொறுக்கும்  
இயல்பே அரசார்க்கு உத்  
தமமான குணமாகும்.

Forbear and show tenderness to those who have offended you.  
That is true nobility.

9

அரசியல்

அதி—59. ஒற்றுடல்

141

580. பெயக்கண்டு நஞ்சுண்டு(டு) அமைவர்

நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தை  
விரும்புவோர், பழகிய வர் தமக்கு விஷத்தைக் கொடுத்ததை  
யறிந்தும், மறுக்காமல் தாக்கிணியத் தால் உண்டு, பின்னும்

அவரோடு பழகுவார்.

It is the pink and pattern of courtesy to accept from your comrades even a poisoned bowl with a smiling grace.

10.

அதிகாரம்—59

ஒ ற் று ட ல்

THE

EMPLOYMENT OF SPIES

பகைவர், சினேகிதர், பகைவரும் சினேகிதரும்ல்லாத பிறர் (உதாசீனர்) ஆகிய இம்மூவரிடத்தும் நடந்த செயல்களை அறிதற்கு ஒற்றரை உபயோகித்தல். ஒற்றர் - வேவுகாரர்.

581. ஒற்றரும் உரைசான்ற நூலும்

இவைஇரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

ஒற்றும், புகழ்நிறைந்த நீதிநூலும் ஆகிய இரண்டும், அரசன் தனக்கு இரண்டு கண்கள் என்றே தெளிவாகக் கொள்ள வேண்டும்.

Precious as his eyes to the sovereign are his code of laws and his band of spies.

582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.

யாவரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் தினந்தோறும் ஒற்றரால் விரைவாகத் தெரிந்து கொள்ளுதல் அரசனுக்குரிய தொழிலாம்.

Through a regular system of espionage, the king learns the minute affairs of his realm.

betimes all

2

583.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்  
கொற்றம் கொளக்கிடந்தது இல்.

ஒற்றராலே எல்லாரிடத்தும்  
செய்து, அவற்றால் வரும் பயனை

நிகழ்ந்தவற்றை உள்ளபடி அறிந்து வரச்  
ஆராயாத அரசனுக்கு வெற்றியடைவதற்  
குக் காரணமான வழியேயில்லை.

Victory is not for the monarch who never knows, through spies,  
what brews in his land.

3

பொருள்

584. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார்  
என்றாங்கு

அனைவரையும் ஆராய்வ(து) ஒற்று.

அரசனது காரியஞ் செய்யும் மந்திரிகள் முதலியோர்,  
அரசனது சூழ்நகத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட  
அனைவரையும் அவரவரது சொல்

லையும் செயலையும் கொண்டு ஆராய்வனே ஒற்றனாவான்.

He is a spy who worms himself into the  
secrets of the king's officers, his relatives and his enemies.

4

585. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது  
யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.

பிறர் தன்னைக் கண்டு சந்தேகியாத  
வேடத்தையுடைய வாடிவத்தோடு பொருந்தி அவர் ஒருகால்  
சந்தேகித்துத் தன்னை ஒற்றனென்று அறிந்து

வெகுண்டு நோக்கின், அவர் கண்ணிற்கு அஞ்சாதவராய்  
நின்று, நான்கு

உபாயங்களும் செய்தாலும் தன் மனத்துட்  
கொண்டவற்றை வெளிப் படுத்தாதிருக்க வல்லவனே  
ஒற்றனாவான்.

A trusty spy has no suspicious air about him,

defines a searching glance and has his secrets locked up in his bosom.

5

586. துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்(து)  
என்செயினும் சோர்வில(து) ஒற்று.

சந்நியாசிகள், வீரதாநுட்டான முடையவர்

முதலியோரது வேடம்

பூண்டு, புகமுடியாத இடங்களிலெல்லாஞ் சென்று,  
ஆராய வேண்டுவன வற்றை ஆராய்ந்தறிந்து, அங்குள்ளவர்  
ஐயுற்றுப் பிடித்து, எவ்வகைத் துன்

பஞ் செய்து கேட்டாலும் தன்னை இன்றொன்று  
வெளிப்படுத்தாதவனே

ஒற்றொவான்.

The secret emissary goes about in the garb of an ascetic through the nooks and corners of the king's realm, pries into all secrets, and

never throws off his mask even under the worst of tortures.

6

587. மறைந்தவை கேட்கவற்றாகி அறிந்தவை  
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மறைவாகப் பிறர் செய்த செயல்களை அவர்களுக்கு  
அந்தரங்கமான வர்களால் கேட்டு அறியவல்லனாய்த்  
தான்கேட்டு அறிந்த செயல்களினாலே சந்தேகமில்லாமல்  
ஒன்றை நிச்சயிக்க வல்லவனே ஒற்றனாம்.

Behold the man who can draw out hidden secrets



and whose information is precise, clear and unconfused;  
of intelligence.

he is a man born for the work அரசியல்

7

அதி—60. ஊக்க முடைமை

143

588. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்  
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

அரசன், ஒற்றனையாளுமிடத்து ஒரு ஒற்றன்  
அறிந்துவந்து அறிவித்த காரியத்தையும், மற்றொரு  
ஒற்றனாலும் அறிந்துவரச்செய்து, இருவர் கூறுவதும்  
ஒத்திருக்குமானால் அதனைக் கைக்கொள்ள வேண்டும்.

To spy upon a spy is to get at the correct  
information.

8

589. ஒற்றொற்ற(று) உணராமை ஆள்க;  
உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.

அரசன், ஒற்றரை ஆளுமிடத்து ஒருவன் மற்றோர்  
ஒற்றனை அறியாத படி ஆளவேண்டும்; அங்கனம் உபயோ  
கிக்கப்பட்ட ஒற்றர்கள் மூவரையும் ஒரு காரியத்தின்மேல்  
தனித்தனி அனுப்பினால், அம்மூவருடைய சொற்களும்  
பயனால் ஒத்திருக்குமாயின், அது மெய்யென்று  
தெளியப்படும்.

Let not one spy know the other. Let the king  
receive it as truth if three men tell the same tale.

590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க;  
செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.

அரசன், இரகசியங்களை அறிந்து வந்து தன்னிடம் சொல்லிய ஒற்றனுக்குச் செய்யும் வெகுமானத்தைப் பிறர் அறியும்படி செய்யக்கூடாது; பிறர் அறியச் செய்தால் மனத்தில் அடக்கி வைக்கவேண்டிய இரகசியத்தைத் தானே வெளியிட்டவனாவான்.

Let no emissary be honoured in the open court,  
lest you should divulge your own secret.

10

அதிகாரம்—60

ஊக்க முடைமை

UNFLAGGING ENERGY

தொழில் செய்தற்கண் மனத்தளர்ச்சியின்றி உற்சாகத்தோடு எழுதல்.

591. உடையர் எனப்படுவது ஊக்கம்;  
அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

ஒருவரை உடையவர் என்று சொல்லுவதற்குச் சிறந்த காரணமாய்

நிற்பது ஊக்கமே; அவ்ஐக்கமில்லாதவர், மற்று அவர்கள்  
உடையராயுள்ள செல்வத்தையும் உடையராவரோ? ஆகார்

முன்பு தாங்கள்  
(இழப்பர் என்ப  
தாம்)

144 திருக்குறள்

பொருள்

Unflagging industry marks out the prosperous.  
are the idle rich.

But poor indeed

1

592. உள்ளம் உடைமை உடைமை;  
பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

ஊக்க முடையையே ஒருவனுக்கு  
நிலைபெற்ற செல்வமாகும்; மற்றைய  
பொருளுடையையோ! நிலைபெறுது நீங்கிப்போம்.

The wealth that flows from the restless energy of the soul is the only possession that lasts for ever. All other possessions fade and crumble away. 2

593. ஆக்கம் இழந்தேம் என்(று) அல்லாவார்

ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடையார்.

நிலபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையவர், செல்வத்தை இழந்தாலும், அதனை இழந்து விட்டோமே என்று மனம் கலங்கார்.

Despair seizes not the heart of the man of unconquerable will even when poverty stares him in the face. 3

594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையா னுழை.

இடுக்கண் முதலியவற்றால் தளர் தலில்லாத

ஊக்கத்தை யுடையவளி

டத்துச் செல்வம், வழி கேட்டறிந்து சேர்வார் போலத் தானே சென்று

அடையும்.

Of her own accord does fortune open her door to the man of sleep-

less endeavour.

4

595 . வெள்ளத்(து) அனைய மலர்நீட்ட ம் ;

மாந்தர்தம்

உள்ளத்(து) அனையது உயர்வு.

நீர்நிலையில் நின்ற நீரின் அளவினவாகும்,  
நீர்ப்பூக்களின் தாளினது  
(நாளத்தினுடைய) நீளங்கள்; அதுபோல, மனிதருடைய  
உயர்வு அவர்களது

ஊக்கத்தின் அளவினதாகும்.

The stem of the lotus-plant is of the depths of  
the waters. The  
dignity of man is of the stature of his soul.

5

596. உள்ளூவது எல்லாம் உயர்வுள்ளல்;  
மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

அரசர், எப்பொழுதும் தமது உயர்ச்சியையே  
கருதவேண்டும்; அவ்  
வுயர்ச்சி விதிவசத்தால் கைகூடாமற் போனாலும், தாம் உயரவேண்டுமென்ற  
அவ்வெண்ணம், ஒழிக்கப்படாத தன்மையுடையது. (நீக்கக் கூடாததாம்  
'பொறியின்மையூர்க்கும் பழியன்று' ஆதலின்)

அரசியல்

அதி—60. ஊக்க முடைமை

145

Behold the man before whose mind float high  
ideals and lofty

visions. There is a touch of grandeur even in  
his shattered dreams.  
the midst of the ruins of

6

597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர்;  
புதை அம்பின்

பட்டுப்பாடு ஊன்றுங் களிற்று.

யானை, புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்தும்  
தளராது, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல,  
ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குக் கேடு  
வந்தவிடத்தும் தளராது, தம் பெருமையை நிலை நிறுத் துவர்

The mighty elephant quails not and its lofty mien  
retains amidst a shower of deadly arrows. Men  
of undaunted courage never let their spirits droop even  
in dire affliction.

7

598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து  
வள்ளியம் என்னும் செருக்கு.

ஊக்கமில்லாத அரசர், இவ்வுலகத்தாருள் யாம்  
நகைக்குணம் (வண்மை) யுடையோம் என்று தம்மைத் தாம்  
மதித்தலைப் பெறமாட்டார்.

The pride and glory of a generous heart are not for

sunk in indolent ease.  
the sovereign

8

599. பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானை  
வெருஉம் புலிதாக் குறின்.

எல்லா

கூர்மையான

விலங்குகளினும் தான் பெரிய உடம்பை உடைமையோடு,  
தந்தங்களையுடையதாயினும் யானை, தன்னைப் புலி எதிர்த்துத்  
தாக்கினால் ஊக்கமின்மையால் அதற்குப் பயப்படும்.

The huge elephant, with his pointed tusks, skulks  
attack of the tiger.  
before the fierce

9

600. உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை;  
அஃதில்லார்

மரம்; மக்கள் ஆதலே வேறு.

ஒருவனுக்கு வலிய அறிவானது ஊக்கமிருதியே யாகும்; அவ்வுக்க  
மிருதியில்லாதவர், மனிதராகார் மரங்களாவார்; சாதாரண மரங்களுக்கும்  
ஊக்கமில்லாதவர்க்கும் உள்ள வேறுபாடு, உருவமாத் திரமே யல்லாமல்  
வேறில்லை.

Inexhaustible fund of energy is man's strength.

is one with the stocks and stones.  
Lacking it, he

10

↓9

அதிகாரம்—61

ம ட ி ய ி ன் மை

ABSTENTION FROM SLOTH

செய்ய நினைத்த காரியங்களைச் செய்யுங்கால்  
சோம்புதலில்லாமை.

601. குடியென்னும் குன்ற விளக்கம்  
மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

தான் பிறந்த குடியாகிய ஒளி மழுங்காத  
விளக்கானது, ஒருவனுக்கு

அவனது சோம்பலாகிய இருள் நெருங்குதலால்  
முன்னர் மழுங்கிவந்து பின்பு அழியும்.

The undying flame of the glory of our home  
sinks in its sockets and dies before the gathering gloom of  
indolence.

1

602. மடியை மடியா ஒழுகல் குடியைக்  
குடியாக வேண்டி பவர்.

தாம் பிறந்த குடியை மேன்மேலாய்ந்து நல்ல  
குடியாகுமாறு செய்ய விரும்புவார், சோம்பலைச்  
சோம்பலாகவே நினைத்து அதனை நீக்க முயல் வேண்டும்.



Guard against the invasion of idleness; preserve the dignity and holy traditions of your home.

2

603. மடிமடிக் கொண்டொழுதும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்தா.

விடத்தருவாகிய சோம்பலைத் தன் மடிமீது ஏற்றிக்கொண்டு அதை வளர்க்கும் பேதையானவன் பிறந்த குடி, அக்குடியைக் காப்பவனாகிய அவனிறப்பதற்கு முன்பே அழியும்.

Behold the fool who nourishes the viper of a deadly sloth: the very roots of his family decay and perish ere his death.

3

604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உளுற்றி லவர்க்கு.

சோம்பலில் அழுந்தியதனால் சீர்திருத்தமான முயற்சியில்லாதவர்க்கு, குடியும் கெட்டுடொழிந்து குற்றங்களும் மிகுதியாக உண்டாம்.

Out of idleness spring the ruin of a home and a host of evils.

4

605. நெடுநீர் மறவி மடிதூயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.

சோம்பல், காலதாமதம், மறத்தல், தூக்கம் ஆகிய இந்நான்கும், இறக்கும் இயல்பினை யுடையார் வீரும்பியேறும் மரக்கலங்களாம்.

Men sailing in the frail canoes of forgetfulness, procrastination, sloth and sleep get wrecked in trackless waters.

606. மடியுடையார் பற்றமைந்தக் கண்ணும்  
மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

பூமி முழுவதையும் அரசாட்சி செய்த  
சக்கரவர்த்திகளது செல்வம் தானே வந்து சேர்ந்தாலும்,  
சோம்பலுடையவர் அச்செல்வத்தால் சிறந்த பயனை  
யடைவதில்லை.

Of what avail is the pomp and pageantry of all the monarchs of the world to one who is sunk in slothful ease?

607. இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பார்  
மடிபுரிந்து

மாண்ட உளுந்து இலவர்.

சோம்பலை வீரும்புதலால், சிறந்த

முயற்சியில்லாதவர், சிநேகிதர் இடித்துக்கூறும்  
 புத்திமதிகள் பயன்பெறாமையால், பின் அவர்களால் நிந்திக்கப்படுவர்.

Reproaches and rebukes are the fruits of  
 noble enterprises.  
 idleness which deters

7

608. மடிமை குடிமைக்கண் தங்கின் தன்  
 ஒன்றார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

தன் குடியை உயரச்செய்யும் அரசனிடத்தே,  
 சோம்பல் தன்மை தங்கு மாயின், அது அவனை அவனது  
 பகைவர்க்குக் கீழ்ப்பட்டி நடக்கும்படி

செய்துவிடும்.

Idleness rusts the soul of a noble king and forges  
 the very bonds  
 of slavery.

8

609. குடி ஆண்மை உள்வந்த குற்றம் ஒருவன்  
 மடி ஆண்மை மாற்றக் கெடும்.

ஒருவன், சோம்பலுடையவனாகும் இயல்பை நீக்கி  
 விடுவானாயின்,

அவனது குடியினிடத்தும், ஆண்மையிடத்தும் வந்த  
 குற்றங்கள் நீங்கும்.

Remove the canker of sloth; sound the  
death-knell of the guilt

that has tarnished you and your home.

9

610. மடியிலா மன்னவன் எய்தும்  
அடியளந்தான்.

தாஅய தெல்லாம் ஒருங்கு.

தனது காலினளவைக்கொண்டு எல்லா  
உலகத்தையும் அளந்த திரி

விக்கிரம மூர்த்தியாகிய இறைவன், கடந்து சென்ற  
விசாலமான இடமுழு

148

திருக்குறள்

பொருள்

வதையும், சோம்பலில்லாத மன்னன், முறையானன்றி  
ஒருங்கே அடை  
வான்.

All the lordly possessions of heaven and earth  
measured by our

Lord Thiruvikrama in days of yore are unto the king  
who knows no  
sloth.

## அதிகாரம்—62

ஆள்வினை யுடைமை

MANLY EFFORT

இடைவிடாத மெய்ம்முயற்சி

யுடையனாகுதல்.

611. அருமை உடைத்தென்(று) அசாவாமை  
வேண்டும்;

பெருமை முயற்சி தரும்.

செல்வம், துணை, படை முதலியவற்றாலாகும் தமது  
சிறுமை நோக்கி,

‘நாம் இத்தொழிலை நிறைவேற்றுதல் அரிது,’ என்று  
நினைத்துத் தளர்ச்சி

யடையாதிருக்க வேண்டும். ஏனெனில், அத்தொழிலை  
முடித்தற் கேற்ற

பெருமையைத் தமது விடாமுயற்சியே தமக்குக்  
கொடுக்கும்.

Yield not to despair and cry out in deep distress. “  
It is difficult”.

Put forth your manly efforts ; they will rouse your  
slumbering courage

to achieve the most arduous tasks of life.

612. வினைக்கண் வினைகெடல் ஒம்பல்

வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

செய்ய வேண்டிய தொழிலைச் செய்யாது குறையாக

விட்டவரை, உல

கத்தார் ஏற்றுக்கொள்ளாது நீக்குவர்; ஆதலால்,

செய்யத்தக்க தொழிலைத்

தளர்ச்சியின்றிச் செய்து முடிக்கவேண்டும்.

Leave no work unfinished, lest the world should  
turn her back upon  
you.

2

613. தூளாண்மை என்னும் தகைமைக்கண்

தங்கிறேறே

வேளாண்மை என்னும் செருக்கு.

யாவார்க்கும் உதவி செய்தல் என்னும் மேம்பாடு,

முயற்சி என்று சொல் லப்படுகிற உயர்ந்த குணத்தினிடத்தே  
நிலைபெற்றுள்ளது.

The noble pride of a benevolent heart belongs  
shrinks not from manly exertion.

unto him who

3

614. தூளாண்மை இல்லாதான் வேளாண்மை

முயற்சியில்லாதவன், பிறர்க்கு உபகாரியாகுந் தன்மை, பகைவரது சேனையைக் கண்டு பயப்படும் பேடி, தன் கையில் வாளிருந்தும் உபயோகப் படுத்த முடியாமை போலப் பயன்படாமற்போம்.

Like unto a sword in the hands of a coward, who dreads the clang of arms of the enemy, are the ineffectual pious intentions of an indolent man.

4

615. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பந் துடைத்(து)ஊன்றும் தூண்.

தனது இன்பத்தை விரும்பாதவனாய்த் தொழில் முடித்தலையே விரும்புவான், தன் சுற்றத்தார், நண்பர் முதலாயிராது துன்பத்தினை நீக்கி, அவர்களைத் தாங்கும் தூணாவான்.

The man, who scorns delights and lives laborious days, wipes out the tears of his kith and kin and stands as a tower of strength to them.

616. முயற்சி திருவினை யாக்கும்: முயற்றின்மை  
இன்மை புகுத்தி விடும்.

அரசரிடத்தில் உண்டாகிய முயற்சி, அறுவகை  
அங்கங்களாகிய அவ ரகூ செல்வத்தை வளரச்செய்யும்;  
அம்முயற்சி இல்லாதிருத்தல் அவரை வறுமையில்  
ஆழ்த்திவிடும்.

Industry brings wealth ; sloth poverty.

6

617. மடியுளாள் மாமுகடி யென்ப: மடியிலான்  
தாளுளாள் தாமரையி னாள்.

கருகிறமுடைய மூதேவி, ஒருவனது  
சோம்பலினிடத்தே தங்குவாள்; திருமகள்  
சோம்பலில்லாதவனுடைய முயற்சியினிடத்தே தங்குவாள்  
என்று

அறிந்தோர் கூறுவர்.

The goddess of wealth smiles on a home that knows  
no sloth. The

demon of poverty haunts the dwellings of the indolent.

7

618. பொறியின்மை யார்க்கும் பழியன்(து)  
அறிவறிந்(து)

ஆள்வினை இன்மை பழி.



பயனைத் தருவதாகிய விதியில்லாமை ஒருவர்க்கும்  
பழியாகாது ;

அழியவேண்டியவற்றை அறிந்து இடைவிடாது முயற்சி  
செய்யாமையே,

பழியாகும்.

To have fought and lost through malignant fate is no disgrace. To  
sit idle, oblivious of one's task, is vile reproach. 8

150

திருக்குறள்

பொருள்

619. தேய்வத்தான் ஆகா(து) எனினும்

முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

ஒருவன், முயன்ற காரியம் விதிவசத்தால்

தான் கருதிய பயனைத்

தாராதாயினும், செய்த முயற்சி தனக்கிடமாகிய உடம்பு வருந்திய

திற்குத்தக்க அளவு பயனைத் தரும்; முற்றும் பாழாகாது.

வருத்தத்

Verily labour is its own reward, though the

tide is against us. 9

620.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலேவின் றித்  
தாழா(து) உஞற்று பவர்.

பயனை விலக்கக்கூடிய கொடிய விதியையும்

தோல்வியடையச்செய்

வர், அவ்வழிவினையால் வரும் இடையூறுகளுக்குத்  
மேன்மேல் முயல்பவர்.

தளர்ச்சி யடையாமல்

Dauntless courage and untiring energy victoriously  
even against the inexorable and all-contending fate.

battle their way

10

அதிகாரம்—63

இடுக்கணழியாமை

COURAGE IN

THE HOUR OF GLOOM

தொழில் செய்கோன் இடையே வரும்

இடையூறுகளுக்கு மனங்கலங்  
காமை.

621. இடுக்கண் வருங்கால் நசுக்க: அதனை  
அடுத்தூர்வ(து) அஃதொப்ப தில்.

ஒருவன், தனக்குத் துன்பம் விதியினால் வந்தால் அதற்கு மனங்கலங்காமல் மனமகிழ வேண்டும்: ஏனெனில் அத்துன்பத்தை மேன்மேல் நெருக்கியழிக்கவல்லது அம் மகிழ்ச்சியைப் போல்வது வேறில்லை.

Smile scornfully at the frowns of fortune.  
to chase away leaden-eyed despair.

That is the only way

1

622. வெள்ளத் தீனைய இடும்பை

அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளம்போலக் கரையில்லாது வந்த துன்பங்களெல்லாவற்றையும், இவை மனத்தின் கோட்பாடிகளையன்றி நேறில்லையென்றறிந்து, அவ்வறிவில் தளர்ச்சியடையாதவனாய் மனோதாரியத்தால் அவ்விடும்பைக்கு மாறான ஒரு பொருளை நினைத்தவளவிலே நீங்கும்.

Put courage in your drooping heart; a whole sea of troubles will vanish into nothingness.

2

அரசியல்

அதி—63. இடுக்கணழியாமை

623. இடும்பைக்(கு) இடும்பை படுப்பர்

இடும்பைக்(கு)

இடும்பை படாஅ தவர்.

தொழில் செய்யுங்காலத்து அதற்கு இடையில்

வந்த துன்பத்திற்கு

வருந்தாதவர், அத்துன்பத்திற்குத்தாமே துன்பம்

உண்டாக்குவர்.

Defy misfortune and rob her of her venomous sting.

3

624. மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பா(டு) உடைத்து.

இனிது செல்லத்தகாத வழிகளும் உட்பட

எல்லாவிடத்தும் வண்டியை

இழுத்துச் செல்லும் எருதுபோல, முயற்சியைவிடாது

நடத்தவல்லவனை

அடைந்த இடையூறு, தானே துன்பப்படுதலை யுடையதாம்.

No longer will troubles assail you, if, like an untiring bull that struggles its way through ups and downs of this rugged earth, you pull through thick and thin, come hail, come storm.

4

625. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.

இடைவிடாது மேன்மேல் வந்தாலும் மனவுறுதி

நிற்காதவனை அடைந்த துன்பம் தானே அழிந்துவிடும்.

In vain do the never-ending waves of trouble beat against the stout heart of a man of unflinching courage and iron will.

5

626. அற்றேம் என்(று) அல்லல் படுபவோ  
பெற்றேமென்(று)

ஓம்புதல் தேற்றா தவர்.

வறுமைக் காலத்து யாம் செல்வமில்லோம் என்று  
மனத்தால் துன்பத்தை யனுபவிப்பரோ! செல்வம்  
பெற்ற காலத்து, இது பெற்றோம் என்று மிக  
ஆசைகொண்டு லோபஞ்செய்தல் அறியாதவர்.

Behold the heroic souls who have kept the  
equanimity of their hearts in days of power and  
prosperity. Will they ever fret when fallen on evil  
days?

6

627. இலக்கம் உடம்பு இடும்பை(கு) என்று  
கலக்கத்தைக்

கையாளுக் கொள்ளாதாம் மேல்.

நால்வகைப் பிறப்பிலுமுள்ள உடம்புகள் இடும்பை  
என்னும் வாளுக்கு இலக்கு என்று நிச்சயமாக அறிந்து,  
தமக்குவந்த துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார்,  
அறிவுடையார்.

6

It is the wise that maintain a divine composure,  
for they know that the body is but a target for

152

திருக்குறள்

பொருள்

628. இன்பம் விழையான் இடும்பை

இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

தன் உடம்பிற்கு இன்பமானவைகளை விரும்பாது,  
ஊழ்வினையால்

துன்பம் எய்துதல் இயல்பென்று தெளிந்திருப்பவன்,  
தன் முயற்சியால்

துன்பத்தை யடையமாட்டான்.

They remain unbruised by the trials and  
tribulations of life, who  
seek no joy and know that man is to sorrow born.

8

629. இன்பத்துள் இன்பம் விழையாதான்

துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

வினையால் தனக்கு இன்பம்வந்த இடத்து

அதனை அனுபவித்துக்

கொண்டே மனத்தால் விரும்பாதவன், துன்பம் வந்த  
இடத்தும் அதனை

அனுபவித்தாலும் மனத்தால் வருத்தப்படமாட்டான்.  
(இரண்டையும் சம

மாகப் பாவித்தலால்.)

Unruffled are the wise ones who take the  
sorrows and joys of  
life alike.

9

630. இன்னாமை இன்பம் எனக்கொளின்  
ஆகுந்தன்

ஒன்றார் விழையுஞ் சிறப்பு.

ஒருவன் தொழில் செய்யுமிடத்து முயற்சியால் வரும்  
துன்பத்தையே

தனக்கு இன்பமாகப் பாவித்துக் கொள்வானாயின்,  
அதனால் தன் பகைவர்

கொளவித்தற்கு ஏதுவாகிய உயர்ச்சி அவனுக்குத் தானே  
உண்டாகும்.

Behold the mighty heart that finds joy in the  
very stress and  
strain of work. Even his foes will gloriously sing his

## 2. அங்கவியல்

அரசனது அங்கங்களைப்பற்றிக் கூறும்

பிரிவு.

அதிகாரம்—64

அமைச்சு

THE MINISTERS OF THE STATE

மந்திரியின துணைங்களும் செயல்களும்.

631. கீருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட(து) அமைச்சு.

போர் முதலிய தொழில் செய்யும்போது, அதற்கு வேண்டும் சாதனங்களும், அதற்கேற்ற காலமும், அது செய்யும் உபாயமும், அவ்வழியில் செய்

அங்கவியல்

அதி—64. அமைச்சு

153

யப்படும் அரிய தொழில்களும், அவற்றை இடையூறு நீக்கி நிறைவேற்றதலு மாகிய இவ்வைந்தினையும் ஆராய்ந்து செய்து முடிக்க வல்லவனே, மந்திரியா வான்.

A minister maps out the details of a project beforehand, finds the ways and means of achieving it, seizes the right moment and then commences the



632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்  
ஆள்வினையோ(டு)

ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு.

ஒரு தொழிலைச் செய்தலில் தளராமையும், குடிகளைக்  
காத்தலும், நீதி நூல்களைக் கற்றுச் செய்யத்  
தக்கவற்றையும், விலக்கத் தக்கவற்றையும் அறிந்து  
கொள்ளுதலும், முயற்சியும், மேற்கூறிய அவ்வாங்கங்கள்  
ஐந்துடனே செவ்வையாக அமையப்பெற்றவனே  
அமைச்சனாவான்.

Sturdy resolution, loving care of the subjects, &  
knowledge of the laws of the land, untiring zeal—these  
four virtues, with the former five combined, form the  
chief traits of a good minister. 2

633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்  
பொருத்தலும் வல்ல(து) அமைச்சு.

போர் நேரிட்டபோது பகைவர்க்குத்

துணையாயுள்ளவரை (அப்பகை வரிடத்தினின்றும்) அவரை  
விட்டுப் பிரிக்கவேண்டுமானால் பிரித்தலும், தமக்குத்  
துணையாகுமவரைத் தம்மைவிட்டுப் பிரியாதபடி  
வேண்டிய பொருள் கொடுத்து, இனிய சொற்களால்  
விரும்பிப் பாதுகாத்துக் கொள்ளுதலும், முன்னே  
தம்மையும் தம்மவரையும் விட்டுப்பிரிந்தாரை, மறுபடியும்  
சேர்க்கவேண்டியிருந்தால் சேர்த்தலும்

செய்யவல்லவனே, மந்திரியாவான்.

A minister divides enemies, cherishes old friends,  
and cements the loving ones, who have fallen out.

3

634. தேரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்  
சொல்லலும் வல்ல(து) அமைச்சு.

ஒரு காரியத்தின் தொழில் பலவிதமாகத்  
தோன்றினாலும் அவற்றுள் செய்யத்தக்கதை ஆராய்ந்து  
அறிதலும், அத்தொழிலைச் செய்யும்போது கைகூடும்  
விதத்தை ஆலோசித்துச் செய்தலும், சிலரைப் பிரித்தல்  
சேர்த்தல் செய்தலில் அவர்க்கு இன்றார் திறத்தில்  
இன்னதுதான் செய்யத்தக்கது என்று சந்தேகமில்லாமல்  
நிச்சயமுண்டாகும்படி சொல்லுதலும்  
வல்லவனே அமைச்சனாவான்.

A far-seeing minister goes into the pros and cons of  
a matter, does

it to perfection, and is authoritative and definite in his  
opinion.

4

20

154

திருக்குறள்

பொருள்

635. அறனறிந்(து) ஆன்றமைந்த

சொல்லான்எஞ் ஞான்றும்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

அரசனாலே செய்யப்படும் தருமங்களைத்

தெரிந்துகொண்டு, தனக்

கேற்ற கல்வியறிவால் நிறைந்து, அடக்கமான

சொல்லையுடையவனாய், எக்

காலத்துங் காரியங்களைச் செய்யும் வகையை

யறிந்தவனே அரசனுக்கு

ஆலோசனைக்கேற்ற துணையாவான்.

He is a helpful minister to the king who knows

the laws of the

state, is full of wisdom and wise counsel and is ever

and plans meet for the welfare of his realm.

ready with devices

5

636. மதிதுட்பம் னாலோ(டு) உடையார்க்(கு)

அதிதுட்பம்

யாவுள முன்றிற் பவை.

இயற்கையாகிய நுட்ப அறிவும் அதனோடு செயற்கையாகிய நூலறிவும் உடையவர்க்குமுன், அதிக நுட்பத்தை யுடையனவாய்த் தமக்குத் தடையாய் எதிர் நிற்கும் தந்திரங்கள் எவையுள? எவையுமில்லை.

What forces can baffle the subtle, native  
combines a learning profound ?

wit of a minister, who

6

637. செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்  
தியற்கை யறிந்து செயல்.

நீதி நூல்களிற் கூறியபடியே காரியஞ் செய்யும் திறத்தை அறிந்திருந்தாலும், அக்காலத்திலுள்ள உலக இயற்கையையும் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் செய்ய வேண்டும்.

Let not the minister be content with a mere  
let him watch the affairs of the world and act.

knowledge of books;

7

638.

அறிகொன்(று) அறியான் எனினும் உறுதி  
உழையிருந்தான் கூறல் கடன்.

அரசன், அறிந்து சொன்னவருடைய அறிவையும் கேளாமல் அலட்சியஞ் செய்து, தானும் அறியாதவரையிருந்தாலும், அக்குற்றத்தைப் பார்த்து அவ்வரசனை விட்டு விடாமல், அவனுக்கு நன்மை தரும் வார்த்தைகளைக் கூறுதல் மந்திரியின் கடமையாகும்.

Let not a minister turn away in utter disgust from a foolish  
king, who persists in his folly: let him continually advise him.

king,

8

639.

பழுதெண்ணும் மந்திரியின் பிக்கத்துள் தெவ்வோர்  
பழுபது கோடி உறும்.

அங்கவியல்

அதி—65. சோல்வன்மை

155.

அரசனது அருகிலிருந்து, தீங்கு செய்ய நினைக்கும்  
மந்திரியொரு வனைப் பார்க்கிலும், அரசனுக்கு எதிரில்

நிற்கும் எழுபது கோடி பகைவர் நல்லவராவர்.

Worse than a host of enemies is a vile minister, who plots the ruin of his king.

9

640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்:

திறப்பா(டு) இலாஅ தவர்.

செய்ய வேண்டுந் தொழில்களை முன்பு முறையாக ஆலோசித்திருந் தும் செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்வர், செய்து முடிக்கும் திறமை யில்லாதவர்.

Even a well-designed project ends in utter failure in the hands of a minister who has not the tact to accomplish it.

10

அதிகாரம்—65

சொல்வன்மை

ELOQUENCE

தான் நினைத்த காரியம் முடியுமாறு சொற்களைச்சொல்ல வல்லவனாதல்.

641. நாநலம் என்னும் நலன்உடைமை; அந்நலம் யாநலத்(து) உள்ளனூஉம் அன்று.

மந்திரிகளுக்கு அவசியம் இருக்கவேண்டிய

குணமாவது, நாவினாற் பேசிக் காரியத்தை முடிக்குந் திறமையென்று பலராலும் சிறப்பித்துச் சொல்லப்படும்

நலமுடைமை; அந்நலம் அமைச்சரல்லாத பிறர்க்கும், மற்றைய நலங்களெல்லாவற்றிலும் அடங்காமல் அவற்றினும் சிறந்ததாம்.

The thing most indispensable to a minister is the spell of his tongue; for is there not something unique about the charming gift of persuasive eloquence?

1

642. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்  
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

தம் அரசனுக்கும் அங்கங்களுக்கும் நன்மையும் தீமையும் தமது சொல்லாலேயே வருமாதலால், மந்திரிகள் அத்தன்மையதாகிய சொற் சோர்வு தம்மிடத்து உண்டாகாதபடி கவனித்துக் காக்கவேண்டும்.

Let the councillor at the helm of the state guard against careless slips in his speech, for on his very tongue doth rest the fortune or the ruin of his sovereign.

2

156

திருக்குறள்

பொருள்

643. கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க்  
கேளாரும்

வேட்ப மொழிவதாஞ் சொல்.

நட்பினரைத் தம்மை விட்டு நீங்காதபடி வசப்படுத்துகிற குணங்களை

மேன்மேலுங் கொள்ள விரும்பி, தமக்குப் பகையாய்த்  
தம் சொல்லே யேற்

றுக் கொள்ளாதவரும் பின்னர் அப்பகைமை ஒழிந்து  
நட்பினை விரும்பும்

வண்ணஞ் சொல்லப்படுவதே, மந்திரிகளுக்குச் சிறந்த  
சொல்லாகும்.

It is true eloquence that has a double sway. It  
holds captive the

listening ear and makes spell-bound even the  
rebellious hearts of your

detractors .

3

644. திறனறிந்து சொல்லுக சொல்லை;  
அறனும்

பொருளும் அதனின் ஊங்கு இல்.

மந்திரிகள், முந்தின குறளிற் சொன்ன

தன்மையையுடைய சொல்லை,

தம்முடைய திறமையையும் தெரிந்து, அந்தந்த  
நிலைமைக்குத் தக்கபடி

சொல்லவேண்டும்: அவ்வாறு சொல்லுவதைக் காட்டிலும்  
மேம்பட்ட அற

மும் பொருளும் வேறு இல்லை.

Is there any virtue greater or a gain more  
bounteous than a well-



seasoned speech fashioned to the varied levels of  
the intelligence  
of men ?

4

645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்  
அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை யறிந்து.

அமைச்சர், தாம் சொல்லக்கருதிய சொல்லை,  
மாற்றரது மறுதலைச்

சொல் வெல்லாமலிருக்கும்படி தெரிந்து, அத்தகைய  
சொல்லைச் சொல்ல

வேண்டும்.

Search for the most perfect and unique word, and  
then fall into  
an unsurpassing strain of thought and speech.

5

646. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல்  
பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.

பிறர், மேன்மேலும் விரும்பிக் கேட்கும்படி தாம்  
பேசி, அவர், தம்

முடன் பேசும்பொழுது அப்பேச்சின் பொருளை

மாத்திரம் கிரகித்துக்

கொண்டு, சொற் குற்றத்தைப் பாராட்டாமல் விடுதல்,

குற்றமற்ற அமைச்சர்  
சரது துணிபாகும்.

The role of a born statesman is to make the hearts of his listeners hunger for his speech evermore and to sift in an of those whom he hears with rapt attention.

instant the words

6

அங்கவியல்                      அதி—65. சொல்வன்மை

157

647. சொல்லவல்லன் சோர்விலன் அஞ்சான்  
அவனை.

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

தாம் எண்ணிய காரியங்கள், கேட்பவர்க்கு  
அனுவசியமாயினும் அவற்றை அவர் ஒப்புக்கொள்ளும்படி  
சொல்ல வல்லவனாய், அத்தொழில்கள் மிகப் பலவாக  
இருந்தபோதிலும் ஒன்றிலும் தான் சோர்வடையாமல்  
பேசு பவனாகியும், அவைக்கு அஞ்சாதவனுமாகி  
நிற்பவன் எவனோ! அவனைச் சொற்போரில் வெல்லுதல்  
ஒருவர்க்கும் இயலாது.

None can vanquish, in dialectical skill, a bold and fearless debator, who has all the resources of his tongue

648. விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்

நிரந்தினிது.

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

சொல்லப்படுங் காரியங்களை வரிசைப்படத்  
தொடுத்து இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால்,  
உலகத்தார் அக்காரியங்களை விரைந்து ஏற்றுக்கொள்வர்.

Men of mighty words take the world by storm by  
the irresistible eloquence of their charming discourse.

8

649. பலசொல்லக் காழுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்று தவர்.

குற்றமற்றனவாய்ச் சில வார்த்தைகளையேனும்  
கீழ்க்கூறிய வகையால் சொல்லத் தெரியாதவர், பல  
வார்த்தைகளைத் தொடுத்துரைக்க விரும்புவர்.

(விரும்பினும் பயன்படாதொழியும்)

They indulge in a rigmarole, who know not that  
brevity is the soul

of wit.

9

650. இணர்ஊழ்த்தும் நாளு மலரணையர்

கற்ற(து)

உணர் விரித்துரையா தார்.

தாம் கற்றுள்ள நூற்பொருளைப் பிறர்  
அறிந்துகொள்ளுமாறு ஒழுங்கா

கச் சொல்லத் திறமற்றவர், கொத்தில் மலர்ந்திருந்தும்  
மணம் வீசாத பூவை  
ஒப்பர்.

Men of knowledge, who have their vast learning  
locked up in

themselves and are denied the graceful gift of the  
tongue, are like unto

a bunch of gaudy flowers, that vainly bloom on a stem  
grace sweet.

and yield no fra-

10

அதிகாரம்—66

வினைத்தூய்மை

PURITY OF ACTION

செய்யப்படுந் தொழில்கள் பொருளோடு,  
அறத்தையும் புகழையும்

உண்டாக்கி நல்லனவாதல்.

651. துணைநலம் ஆக்கம் தருஉம்: வினைநலம்  
வேண்டிய வெல்லாந் தரும்.

ஒருவனுக்குத் துணைவர் நல்லவரா யிருத்தல்,  
செல்வம் ஒன்று மாத்தி

ரங் கொடுக்கும்: தொழிலினது நன்மையோ!  
அவ்வளவோடு நில்லாமல்

விரும்பிய இம்மை மறுமைப் பயன்களை யெல்லாங்  
கொடுக்கும்.

On the anvil of the fostering care of your ally,  
your worldly for-

tune is wrought; but on the purity of your  
action do rest all the  
blessings of your life.

1

**652.** என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு  
நன்றி பயவா வினை.

தம் அரசனுக்கு இம்மையில் புகழையும், மறுமையில்  
புண்ணியத்தை

யும் உண்டாக்காத காரியத்தை எக்காலத்தும் மந்திரிகள்  
நீக்கவேண்டும்.

Let the minister scorn shameless deeds that  
promise neither earth-ly fame nor the distant prospect of  
heaven.

2

**653.** ஒழுதல் வேண்டும் ஒளிமாழ்க்கும் செய்வினை  
ஆயுதும் என்னும் அவர்.

மேன்மையடைய வேண்டுமென்று நினைப்பவர், தம்  
கௌரவம் கெடுதற்குக் காரணமாகிய செய்கைகளை ஒழித்தல்

வேண்டும்.

Ye men that long to shine in the eyes of the world, beware of wicked deeds that dim the light of your glory.

3

654. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்  
நடுக்கற்ற காட்சி யவர்.

சஞ்சல மில்லாத தெளிந்த அறிவினையுடையவர், தாம் துன்பத்திலே அகப்படும்படி நேரிட்டாலும், அது தீர்தற் பொருட்டு அத்துன்பத்தைச் செய்தவர்க்கு இழிவான காரியங்களைச் செய்யமாட்டார்.

Men of clear insight never stoop to a base act even under the stress of life.

4

655. எற்றென்(று) இரங்குவ செய்கற்க:

செய்வானேன்

முற்றன்ன செய்யாமை நன்று.

அங்கவியல்

அதி—66. வினைத்தூய்மை

159

தான் செய்தது எப்படிப் பட்டதென்று, பச்சாத்தாபப்படும்படியான செயல்களை ஒருபோதும் செய்யக் கூடாது; ஒருகால், மனந்தடுமாறி அத் தகைய செயல்களைச் செய்துவிட்டானே யானால், அவற்றைக் குறித்துக் கழிவிரக்கங் கொள்ளாதிருத்தல் நலம்.

Let not you be guilty of acts that make you feel the sting of remorse. Let not you fall into vain regrettings over what you have done in a thoughtless mood ; for it is good to allow the past to bury itself and you sin no more.

5

656. ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க  
சான்றோர் பழிக்கும் வினை.

தன்னைப்பெற்ற தாயினது பசியை (வறுமையால்)  
கண்டு வருந்துந் தன்மையனாயினும்,  
அத்துன்பங்காரணமாக அறிவுடையாரால் பழிக்கப் படுந்  
தொழில்களை ஒருவன் செய்யக்கூடாது.

Even it be to save your own beloved mother from starvation, let not your hands be defiled with what the sages have condemned as a heinous wrong.

6

657. பழிமலைத் தெய்திய ஆக்கத்தின் சான்றோர்  
கழிநல் சூரவே தலை.

அறிவில்லாதார், தீயதொழிலைச் செய்து அதனால்  
பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தைக்  
காட்டிலும், பழிப்பற்ற சான்றோர் அநுப விங்கும் மிக்க  
வறுமையே மேலானதாம்.

Prefer the sore but the blessed poverty of the

righteous to the ill-gotten riches of the wicked.

7

658. கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு  
அவைதாம்

முடிந்தாலும் பிழை தரும்.  
நூலறிவுடையோர் செய்யலாகாதென்று விலக்கிய  
தொழில்களைத் தாமும் இகழ்ந்து விலக்காது, செல்வ  
வருவாயை நோக்கி அத்தொழில் களைச் செய்த  
அமைச்சர்க்கு, அவை தூயவை  
யல்லவாதலின் முற்றுப்பெறா; ஒருகால் முடிந்தாலும்  
பின்னர் த் துன்பத்தையே கொடுக்கும்.

Success achieved by foul and forbidden methods  
ends only in the bitter anguish of the soul.

8

659. அழக்கொண்ட வெல்லாம் அழப்போம்:  
இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.  
ஒருவன் தீயவினைகளைச் செய்து, பிறர் வருந்தும்படி  
தான் கவர்ந்து கொண்ட பொருள்களெல்லாம்,  
இம்மையிலே அவன் தாழ்நும் அவரைப்

160  
பொருள்

திருக்குறள்



போல வருந்தும்படி அழியும். மற்றை நல்வினையால் வந்த  
பொருள்களோ!

முன் இழக்கப்பட்டாலும் பின்னர் வந்து பயன்  
கொடுக்கும்.

Wealth wrung out of men's tears ere long passes  
away amidst the  
wailings of the vile extortioner ; but out of the decay  
and the loss that  
good deeds entail in the beginning grow the harvests  
of the blessings  
of the righteous.

9

660. சலத்தாற் பொருள்செய்(து) ஏமார்த்தல்  
பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.  
அமைச்சன், தீவினையளால் செல்வஞ் சம்பாதித்து  
அதனால் அரசனைக்  
காத்தல், பச்சை மண்பாத்திரத்தில் நீரை ஊற்றி  
அதனைக் காத்தற்குச்  
சமானமாகும்.

Behold a deceitful minister trying to maintain  
through guile the  
peace and prosperity of the king's land. Verily it is  
like preserving  
water in a pitcher of unbaked clay.

அதிகாரம்—67

வினைத்திட்டம்

FIRMNESS OF ACTION

மேற்கூறிய தூயவினைக்கு வேண்டிய மன

வுறுதி.

661. வினைத்திட்டம் என்ப(து), ஒருவன்  
மனத்திட்டம்

மற்றைய எல்லாம் பிற.

ஒரு தொழிலைச் செய்யுமிடத்து வலிமையென்று

சொல்லப்படுவது,

தொடங்கிய காரியத்தை முடிக்க வேண்டியவனது

மனத்திட்டமே; மற்றைச்

சேனை, அரண் முதலியவை அவ்வினை முடித்தற்குரிய

திட்பமாகமாட்டா.

Firmness of action is but the rectitude of the

mind. All other

things fall not within its pale.

1

662. ஊரொரால் உற்றபின் ஒல்காமை

இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

நீதி தூல்களை முன்னரே ஆராய்ந்த அமைச்சரது துணிவு, பழுதுபட்டுத் தொழில்களைச் செய்யாமையும், செய்யும் தொழில்கள் விதிவசத்தால் இடையூறடைந்த காலத்து, அதற்கு மனந்தளராமையும் ஆகிய இவ்விரண்டின் வழியதாக உள்ளதென்பர் நூலோர்.

To refrain from all actions that come in conflict with the policy of the previous line of ministers, and to lose no heart

sound  
at the

அங்கவியல்

அதி—67. வினைத்திட்டம்

161

failure of a project—these are the two guiding principles of the wise.

2

663. கடைக் கொட்கச் செய்தக்க(து) ஆண்மை  
இடைக்கொட்  
எற்றா விழுமம் தரும்.

[கின்

செய்யப்படுந்தொழிலைக் காரியம் முடிந்த பின்பே, பிறர் அறியும்படி மறைத்துச், செய்வதே திறமையாம்: அங்கனமின்றி, இடையிலே வெளிப் படுமாயின், அதுதொழில் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைக்கொடுக்கும்.

Reveal not your plans until success is achieved, lest

an untimely disclosure should bring insurmountable obstacles.

3

664. சொல்லுதல் யார்க்கும் எளிது: அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்.

யாம் இத்தொழிலை இன்ன விதமாய்ச்செய்வோம் என்று ஒழுங்காகச் சொல்லுதல் யாவர்க்கும் எளியதாம்: அதனைச் சொல்லியபடியே செய்து முடித்தல் யாவர்க்கும் அருமையாகும்.

To break into noble maxims and sage counsels is easy; to act up to them is difficult.

4

665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்டம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.

மனம், மொழி, மெய் என்னும் திரிகரணங்களாலும் சுத்தரான மந்திரிகளது தொழில் வலிமை, அரசனிடத்தில் நன்மையைத்தருதலால் யாவராலும் நன்கு மதிக்கப்படும்.

Men renowned for their firmness of action gain the good-will of the king and command the homage of the world.

5

666. எண்ணிய எண்ணியாங்கு(கு) எய்துப எண்ணியார்

• திண்ணியர் ஆகப் பெறின்.

தாம் அடைய நினைத்த பொருள்கள் எல்லாவற்றையும், அந்நினைத்த படியேயடைவர்;

நினைத்தவர், அவற்றிற்கு வழியாகிய காரியத்தில் மனங்கலங்காத உறுதியையுடையவராகப்பெற்றால்.

All the projects you have nobly planned are achieved, if you have strength of will and firmness of mind.

6

667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்:  
உருள்பெருந்தேர்க்கு  
அச்சாணி அன்றார் உடைத்து.

உருண்டு செல்கிற தேர்க்கு அச்சினிடத்துள்ள  
ஆணி போலத்  
தொழில் செய்தலில் வலிமையுடையவர்களை இவ்வலகம்  
உடையது; ஆத  
லால் அவரது வடிவத்தின் சிறுமை நோக்கியே அவரை  
இகழ்தல் கூடாது.

21

162 திருக்குறள்  
பொருள்

The axle-pin, trivial as it is, sets the mighty car a-rolling. Men of modest bearing, plain as they are, shape and wield

668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது  
தூக்கங் கடிந்து செயல்.

மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையைத்  
தொடங்கிய பின்,

மனஞ்சலியாமல் காலதாமதஞ் செய்தலை யொழித்து,  
விரைந்து செய்ய

வேண்டும்.

Let there be no vacillation in a course of  
action which, with a

clear mind, you have resolved on.

8

669. துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி  
இன்பம் பயக்கும் வினை.

முதலில், மெய்ம் முயற்சியால் தமக்குத் துன்பம்  
மிகுதியாக நேரிடுவ

தானாலும், அதனால் மனந்தளராமல், முடிவில்  
இன்பந்தரும் வினையை

உறுதியுடையவராய்ச் செய்யவேண்டும்.

Be not awed by the difficulties  
and dangers that lie in the way.

Pursue the right course of action that brings, in the end,  
joy and happi-  
ness.

9

670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்  
வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டா(து) உலகு.

தொழிலின் வலிமையே தமக்குச் சிறந்ததென்று  
கொள்ளாத மந்திரி களை, வேறு படை முதலிய  
திட்பங்களையெல்லாம் உடையவராபிருந்தாலும் உலகத்தார்  
நன்கு மதிக்கமாட்டார்.

Behold the minister who possesses all other  
virtues except firm-ness of action. He is not esteemed  
by the wise men of the world. 10

அதிகாரம்—68

வினசெயல் வகை

METHOD OF ACTION

மனவுறுதியுடைய மந்திரி, அக்காரியத்தைச் செய்யுந்  
திறமை.

671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு  
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

ஆலோசனைக்கு எல்லையாவது, ஆலோசிக்கின்றவன்,  
இனி இக்காரியம் தப்பாதென்னும் துணியைப்  
பெறுமளவே; அவ்வாறு துணியப்பட்ட காரி

அங்கவியல் அதி—68. வினைசேயல் வகை

163

யத்தை விரைந்து செய்து முடிக்காமல் கால தாமதஞ்  
செய்தல் குற்றமாகும்.

Deep deliberation leads to a final decision. Delay  
after decision is wrought with danger.

1

672. தூங்குக தூங்கிச் செயற்பால: தூங்கற்க  
தூங்காது செய்யும் வினை.

தாமதித்துச் செய்யவேண்டிய தொழில்களைத்  
தாமதித்தே செய்ய வேண்டும்: காலதாமதஞ் செய்யாமல்  
விரைந்து செய்ய வேண்டிய தொழில்களை விரைந்தே  
செய்யவேண்டும்.

Let things lie over that demand no immediate  
attention. Let not things be put off that clamour for  
ready and prompt action. 2

673. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே;  
ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.  
காரியத்தைச் செய்யும்போது சாத்தியப்படும்



இடத்தெல்லாம் போரி னாற் செய்து முடித்தல் நல்லதே ;  
 அத்தொழில் செய்து முடிக்க முடியா விடத்து, சாம,  
 தான, பேதம் என்னும் மற்றையமூன்று உபாயங்களுள் அத்  
 தொழில் முடிவதோர் உபாயத்தைச் செய்து முடிக்கவே  
 ண்டும்.

Nobly fight out your foe wherever you can.

Wherever you can- not, adopt some other method of  
 warfare to vanquish your foe. 3

674. வினைபகை யென்றிரண்டின் எச்சம்  
 நினையுங்கால்.

தீயெச்சம் போலத் தெறும்.

செய்யத் தொடங்கிய தொழிலும், முழுதும்  
 அழிக்கத் தொடங்கிய பகையும் ஆகிய இரண்டினது மிச்சம்  
 (சேடம்) ஆராயுமிடத்து, தீயினது சேஷத்தைப்போலப்,  
 பின்னர் வளர்ந்து கெடுதி செய்யும்.

Leave no work unfinished and leave no foe  
 unsubdued out of over- confidence. Like the embers of a  
 smouldering fire that suddenly blaze

out into a great conflagration, they sweep us away into  
 utter ruin. 4

675. பொருள்கருவி காலம் வினையிடனெடு  
 ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

ஒரு காரியத்தைச் செய்யுமிடத்து, பொருளும்,  
 கருவியும், காலமும்,

வினையும், இடமும் ஆகிய ஐந்தையும் மீயக்கமற்  
ஆராய்ந்து செய்ய  
வேண்டும்.

The sinews of war, the engines of destruction, the  
nature of the  
action, the fitting time, and the proper theatre of  
operation—these  
five must be thought on before plunging into war.

5

164

திருக்குறள்

பொருள்

676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்  
படுபயனும் பார்த்துச் செயல்.

ஒரு தொழில் செய்யுமிடத்து, அது முடிதற்குக்காரணமாகிய முயற்சியையும், அதற்கு வரும் இடையூற்றின் அளவையும், தடையின்றி முடிந்தால் உண்டாகக்கூடிய பெரும் பயனையும் சீர்தூக்கிப் பார்த்துச் செய்ய வேண்டும்.

Weigh well the efforts necessary, the obstacles in the way and the

profits that may accrue and then undertake an enterprise.

6

677. செய்வினை செய்வான் செயல் முறை  
அவ்வினை

உள்ளறிவான் உள்ளங் கொளல்.

அவ்வழியால் செய்யப்படும் தொழிலைத்  
தொடங்கினவன், செய்யும்

முறை யாதெனில், அத்தொழிலின் உண்மை நிலையை  
(மருமத்தை) முன்பு

அறிந்து நடத்தியவனது கொள்கையைத் தான்  
அறிதலாம்.

The secret of success of an undertaking depends  
on our seeking the  
aid of the expert.

678. வினையான் வினையாக்கிக் கோடல்  
நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

தான் செய்கின்ற தொழிலாலே, அது  
போன்றதாகிய வேறொரு

தொழிலை முடித்துக்கொள்ளவேண்டும்: அவ்வாறு  
முடித்துக்கொள்ளுது,

மதத்தால் நனைந்த கன்னத்தை யுடைய  
யானையாலே, அப்படிப்பட்ட

வேறொரு யானையைப் பிடித்துக் கட்டியதை யொக்கும்.

To make one enterprise lead on to the success  
of another, is like

using one elephant to decoy another wild elephant.

8

679. நட்பார்க்கு நல்ல செயலின் விரைந்ததே  
ஒட்டாரை யொட்டிக் கொளல்.

தனது சிநேகிதர்க்கு இனியவற்றைச் செய்வதைப்  
பார்க்கிலும், தன்

பகைவரோடு சேராதவரைத் தனக்கு நட்பார்க்கிக்  
கொள்ளாதல் விரைந்து

செயற்பாலதாகும்.

Hasten to make the foes of your bitter enemy  
your allies rather

than cherish your friends at home.

9

680. உறைசிறியார் உள்ளடுங்கல் அஞ்சிக்  
குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.

ஆளும் இடம் சிறியராகிய அமைச்சர், தம்மினும்

வலிமை மிகுந்த அர

சர் தம்மை எதிர்த்தவிடத்து, தமது சேனை மூதலிய  
அங்கங்கள், நடுங்கி

விடுமேயென்று புயந்து, அப்பொழுதை நிலைமைக்குச்  
சமாதானம் அவசிய

அங்கவியல்

அதி—69. தூது

165

மானதா யும், நேர்வதாகவும் இருந்தால் வலியராய  
பகைவரைத் தாழ்ந்து சந்தியை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Behold a weak state that is in constant dread of the  
inroads of a mightier foe. It is better for her ruler to  
accept the olive branch graciously offered by the latter.  
10

அதிகாரம்—69

தூது

THE AMBASSADOR

சுத்தி விக்கிரகங்கட்கு வேற்றரசரிடத்துச் செல்லும்  
தூதரது தன்மை.

681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்  
வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

தன் சுற்றத்தார் மாட்டு அன்புடைமையும், சிறந்த குடிப் பிறப்பும் அரசரால் விரும்பப்படும் குணமுடைமையும் தூது போய்ச் சொல்வானது இலக்கணமாம்.

A loving heart, a noble lineage and winning manners mark out a true ambassador.

1

682. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை  
தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.

தம் அரசனிடத்து அன்பும், அலனுக்கு அனுசூலமானவற்றை அறியும் அறிவும், அவற்றை வேற்றரசரிடத்துச் சொல்லும்போது ஆராய்ந்து சொல்லும் திறமையும், தூது சொல்ல உரியவர்க்கு இன்றியமையாத மூன்று.

குணங்களாகும்.

Indispensable to a born ambassador are the three traits—love, wisdom and persuasive eloquence.

2

683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்  
வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

வேலையுடைய வேற்றரசரிடத்துச் சென்று, தன்

அரசன் வெற்றி

பெறுமாறு தூதுவார்த்தைகளை உரைப்போனுக்குரிய  
இலக்கணமாவது,

நீதி நூலை அறிந்த மந்திரிகளிடத்துத் தான்  
அந்நூலைக்கற்று வல்லனாகுத

லாம.

Behold an envoy who brings glory to his sovereign  
by his success-

ful embassies to neighbouring kings renowned for  
their battle-arms.

He must be a statesman among statesmen.

3

166

திருக்குறள்

பொருள்

684. அறிவுருவு ஆராய்ந்த கல்வி இம் மூன்றன்  
செறிவுடையான் செல்க வினைக்கு.

இயற்கை அறிவும், கண்டோர் விரும்பும் தோற்றப்பொலிவும், பல  
ரோடும் பலகாலும் ஆராய்ந்து பழகிய கல்வியும் என எல்லாராலும் நன்கு  
மதித்தற் கேதுவாகிய இம்மூன்றும் உடையவனே, தூதனுய்ச் செல்லக்  
கடவன்.

Let him go on an embassy who has a keen, native

commanding personality and a profound learning.

intelligence, &

4

685. தோகச் சொல்லித் தூவாத நீக்கி  
நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது.

வேற்றரசரிடத்துப்

வகையால் தொகுத்துச்

பல காரியங்களைச் சொல்லுகையில், காரண

சொல்லியும், துன்பந்தருகிற காரியங்களைச்

சொல்லுமிடத்துக் கொடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் அவர்  
மனம் மகிழும்படி சொல்லியும், அதனால் தன் அரசனுக்கு நன்மையை உண்  
டாக்குபவனே தூதனாவன்.

A successful ambassador is he who is sweet and brief, avoids all  
jolts and jars in his discourse, and captivates the hearts of the alien  
kings by the witchery of his tongue. 5

686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக்  
காலத்தால்

தக்க(து) அறிவதாம் தூது.

நீதி தூல்களைக் கற்றவனாய்த், தான்

பிறைவேற்றுமாறு உத்தேசித்



துப்போன காரியத்தைப் பகையரசர் மனத்திற்  
பதியும்படி சொல்லி,

அவர் கோபித்துப் பார்த்தால் அப்பார்வைக்குப்  
பயப்படாது, அக்காலத்

துக்கு ஏற்றபடி அக்காரியத்தை முடிக்கத்தக்க  
உபாயத்தை அறிபவனே

தூதனாவன்.

A true ambassador carries conviction home  
by his persuasive

eloquence, has an unperturbed mind and has a just  
instinct for what

is meet for each occasion.

6

687. கடனறிந்து காலங்கருதி இடனறிந்(து)  
எண்ணி உரைப்பான் தலை.

வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமையைத்  
தெரிந்து, அவாது

சமயம் பார்த்துச், சென்ற காரியம்  
சொல்லுவதற்குரிய இடத்தையும்

அறிந்து, சொல்ல வேண்டும் விதத்தை முன்னமே  
ஆலோசித்துச் சொல்ல

வல்லவனே தூதரிற் சிறந்தவனாவான்.

He is a prince among ambassador who knows the decorum of the court, seizes the fitting moment, his well-thought out message. chooses the proper place and delivers

7

688. தூய்மை துணைமை துணிவுடைமை  
இம்மூன்றின்

வாய்மை வழியு ரப்பான் பண்பு.

தன்னரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே  
வேற்றரசரிடஞ் சென்று சொல்லும் தூதனது  
இலக்கணமாவது, செல்வ விஷயத்திலாவது, சிற்றின்ப  
விஷயத்திலாவது தாக்ஷணியப் படாமல், தனக்கு  
அப்பகைவரது அமைச்சர் துணையாகுமாறு கொள்ளுதலும்,  
தேரியமுடைமையும் ஆகிய இம்மூன்றுடன் கூடிய  
மெய்ம்மையுமாம்.

A trusty ambassador is he who is truthful, pure and undefiled, who seeks the aid of the ministers of alien courts and who is bold and fearless.

8

689. விடுமாற்றம் வேந்தர்க்கு(கு) உரைப்பான்  
விடுமாற்றம்

வாய்சேரரா வண்க ணவன்.

தன் அரசன் சொல்லி அனுப்பிய வார்த்தையை வேற்றரசர்க்குச் சொல்லுதற்கு உரியவன் யாரெனில், தனக்கு வரும் தீங்கிற்குப் பயந்து, தன் அரசனுக்குத் தாழ்வு வரும் வார்த்தையை வாய்தவறியும் சொல்லாத உறுதியை யுடையவனே.

Behold the undaunted ambassador that  
will never let fall, even under the dread of torture,  
words from his lips that disgrace his sove- reign. He shall  
his noble sire.  
be entrusted to carry out, at foreign courts, embassies of

9

690. இறுதி பயப்பினும் எஞ்சா(து)  
இறைவற்(கு)

உறுதி பயப்பதாம் தூது.

வேற்றரசரிடத்துச் சென்று சொல்லும் அவ்வார்த்தை, தனக்கு அழிவு விளைப்பதாயினும், அதற்குப் பயந்துவிடாமல் தன் அரசன் சொல்லியவாறே அவனுக்குள்ள சிறப்பை வேற்றரசரிடத்துச் சொல்லுவானே தூதனாவான்.

Life he scorns and death defies  
the trusty ambassador who has  
the well-being of his monarch in his heart and  
mandates of the king.  
boldly proclaims the

அதிகாரம்—70

மன்னரைச்சேர்ந்தொழுகல்

CONDUCT AND SERVICE UNDER THE  
SOVEREIGN

விதம். அமைச்சர் அரசரோடு பொருந்தி ஒழுகும்

691. அகலா(து) அணுகாது தீக்காய்வார்  
போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

அடிக்கடி மாறுந் தன்மையுள்ள அரசரைச் சேர்ந்து  
ஒழுகும் அமைச்

சர், அவரிடம் அதிகமாக நீங்குவதும், அதிகமாக  
நெருங்குவதும் இல்லா

மல் நெருப்பிலே குளிர் காய்பவர்போல், இடை நிலத்திலே  
நிற்கக் கடவர்.

Behold the men who warm themselves before  
a crackling fire.

They neither approach too near the scorching  
flame, nor do they

stand too far away in the shivering cold. Likewise  
should a minister

be neither too familiar with the sovereign nor stand  
too aloof from

him.

1

**692.** மன்னர் விழைப விழையாமை மன்னரான்  
மன்னிய ஆக்கந் தரும்.

தம் அரசர் விரும்புவனவற்றைத் தாம்  
விரும்பாதிருத்தல், அமைச்சர்

சர்க்கு, அவ்வரசர்களாலேயே நிலைபெற்ற செல்வத்தைக்  
கொடுக்கும்.

Let not a minister be a rival unto the king  
in the pursuit of

pleasures. That is the way to bask in the sunshine of  
his favour and

gain endless riches.

2

**693.** போற்றின் அரியவை போற்றல்;  
கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.

அமைச்சர், தம்மைக் காத்துக்கொள்ள நினைத்தால்,  
பொறுத்தற்கரிய

பிழைகள் தம்மிடத்து வராதபடி காத்துக்கொள்ள வேண்டும்; • அவற்றை

வந்தனவாகக் கேட்டு அரசர், தம்மீது சந்தேகங்கொண்டால், அவரைப்

பின் தெளிவித்தல் யாவராலும் முடியாது.

Let the minister beware of faults. Let him not give room for

suspicious thoughts; for once they are aroused, it is difficult to banish

them from the mind of the sovereign.

3

694. சேவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியார் அகத்து.

பெருமை நிறைந்த அரசரது சமீபத்தில் தாமிருக்கும்போது, அவ்வரசர்

சர்க்கெதிரில் வேறொருத்தனது கூடுதிலே இரகசியமாகப் பேசுதலும், ஒரு

வன் முகத்தைப் பார்த்துச் சிரித்தலும் செய்யாதிருக்கவேண்டும்.

அங்கவியல். அதி—70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

Let the minister be grave and solemn in the presence of his sovereign; let him not be whispering or exchanging smiles. 4

695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்(று)  
அப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.

அரசன், பிறரோடு இரகசியமாய்ப் பேசும்பொழுது, அவர் பேசும் எப்பொருளையும் செலிகொடுத்துக் கேளாமலும், அவரிடம் விரைந்து சென்று தாமே வினவாமலும், அந்த இரகசியத்தை; அவனை ஒளிக்காது சொல்லி விட்டால் அதனைக் கேட்டலும்வேண்டும்.

Let not a minister play the eavesdropper. Let him not hasten to pry into the secrets of the sovereign. Let him await the sweet will and pleasure of the king.

5

696. குறிப்பறிந்து காலங்கருதி வெறுப்பில  
வேண்டுப வேட்பச் சொல்லல்.

அரசனிடம் ஒரு காரியத்தைச் சொல்லுங்கால், அவன் மனக் குறிப்பினை அறிந்து, சொல்லுதற் கேற்ற காலத்தையும் நோக்கி, வெறுப்பைத் தாராதனவும் விரும்பப்படுவனவாயும் உள்ள காரியங்களை, அவன் விரும்பிக் கேட்குமாறு சொல்லுக.

Watch the changing humour of the prince and

sweetly address him in a fitting hour, on the crying needs of the state.

6

697. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்  
கேட்பினுஞ் சொல்லா விடல்.

பெரும் பயனுடையனவாய், அரசன்  
விரும்புவனவாயும் உள்ள காரி யங்களை, அவன்  
கேளாதிருந்தாலும் சொல்லி எப்பொழுதும் பயனில்லாத  
உற்றதைத் தானே கேட்டாலும் சொல்லாதிருத்தல் வேண்டும்.

Utter what is pleasant and most imperative to the  
king; but re- frain from what is unprofitable and  
trifling, though the king de- sires it.

7

698. இளைபர் இனமுறைபர் என்றிகழார் நின்ற  
ஒளியோடு ஒழுகப் பசும்.

இவர் நமக்குப் பிராயத்தில் சிறியவர் என்றும், இன்ன  
உறவு முறைமை உடையவர் என்றும், அரசரை அவமதியாது  
அவரது பதவிக்குத் தக்கபடி பணிவாய் நடந்துகொள்ள  
வேண்டும்.

Trifle not with your sovereign  
though he be younger or a kins- man; but pay your  
homage to him who has an eternal glory of his own.

8



பொருள்

699. கோளப்பட்டேம் என்றெண்ணிக்  
கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சியவர்.

நிலைபெற்ற அறிவினையுடையார், அரசனால் நாம்  
நன்கு மதிக்கப்பட்ட

டிருக்கிறோம் என்று நினைத்து, அவன் விரும்பாதவற்றைச்  
செய்யார்.

Though favoured of the king, men of clear  
vision commit not

what is revolting to him.

9

700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்  
கெழுதகைமை கேடு தரும்.

அரசரிடம் யாம் வெகுநாளேப் பழக்கம் உள்ளோம்  
எனக்கருதி, தகாத

வற்றைச் செய்யும் உரிமை அமைச்சர்க்குக் கேட்டினைத்  
தரும்.

The foolish acts, which a minister does through  
familiarity with

the king, cause his own downfall.

## அதிகாரம்—71

### குறிப்பறிதல்

#### DIVINING THE SOVEREIGN'S MIND

அரசர் நினைத்த விஷயத்தை அவர் கூறாமுன்னரே குறிப்பினால் அறிதல்.

701. கூறாமே நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்(கு) அணி.

அரசனால் நினைக்கப்பட்ட தொழிலை, அவன் சொல்லாமலே அவனது முகத்தையாவது கண்ணையாவது பார்த்து அறியும் அமைச்சன், எந்நாளும் வற்றாத கடலால் குழப்பட்ட நிலவுலகத்தில் உள்ளார்க்கு ஓர் அணியாவான்.

Behold the man who fathoms the mind of the sovereign even before he delivers himself. In this world, encircled by the ever-rolling boundless ocean, he is a jewel among mankind.

1

702. ஐயப் படாஅது அகத்தது உணர்வாணைத் தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்.

ஒருவனது மனத்தில் பொருந்திய எண்ணத்தைச் சந்தேகப்படாமல் நிச்சயமாக அறியவல்லவன், அவன் மனிதனாகவே யிருந்தாலும் தெய்வத்துக்குச் சமானமாகக் கொள்வீதுக் கொண்டாடத் தக்கவனாவான்.

He is a god among men, who unerringly divines the intentions of another.

2

703. குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்  
யாது கொடுத்தும் கொளல்.

அங்கவியல்

அதி—71. குறிப்பறிதல்

171

தமது குறிப்பு நடக்கும் விதத்தை அறிந்து, அதனால்  
பிறர் குறிப்பை அறியவல்ல மந்திரிகளை, அரசர் தமக்கு  
அங்கமான செல்வம், நாடு முதலிய வற்றுள் அவர்  
வேண்டினவற்றைக் கொடுத்துத் தமக்குத் துணையாகக்  
கொள்ளவேண்டும்.

Let the king, even at great personal sacrifice,  
appoint him as a councillor who reads the thoughts of  
another.

3

704. குறித்தது கூறாமெக் கொள்வாரோடு  
ஏனை

உறுப்போர் அணையரால் வேறு.

ஒருவன் மனத்தில் நினைத்ததை அவன்  
கூறாமலே அறியவல்லாரும், அவ்வாறே  
குறிப்பறியமாட்டாதவரும், வடிவத்தால் ஒத்திருந்தாலும்  
அறிவினால் வேறாவர்.

Unique among men are those who get at the

secret thoughts of another by their very looks.

4

705. குறிப்பின் குறிப்புணரா வாயின்  
உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்.

பார்க்கும்படி உத்தேசிக்கப்பட்ட பொருளைப்  
பார்த்தற்கு வல்ல தமது

பார்வையால், பிறர் குறிப்பினை உணரமுடியாவிட்டால்  
ஒருவன் உறுப்புக்

களுள் சிறந்த கண்களால் யாது பயன் ?

Eyes are of no use if they catch not the inner  
workings of the  
heart by outward signs.

5

706. அடுத்தது காட்டும் பளிங்குபோல்  
நெஞ்சம்

கசித்தது காட்டும் முகம்.

தன்னை அடுத்த பொருளின் தன்மையைத் தான்  
கொண்டு காட்டும்

பளிங்கு போல, ஒருவன் மனத்தில் மிக்க குணத்தை  
அவன் முகம் தானே

கொண்டு காட்டும்.

Like the crystal clear that reflects the varied hues  
of objects around,

the face mirrors the passing shadows of the mind.

6

707. முகத்தின் முதுக்குறைந்த(து) உண்டோ  
உவப்பினும்

காயினுந் தான்முந் துறும்.

உயிர் ஒருவனை விரும்புதலையாவது

வெறுத்தலையாவது அடைந்தால்,

முகந்தான், அவ்விருப்பு வெறுப்புக்களை வெளியிடுதலில்  
அவ்வுயிரினும் முந்

பட்டு நிற்கும்; ஆதலால், முகம் போல அறிவு மிக்கது  
வேறொன்று உண்

டோ? இல்லை.

Is there any surer index than the face to reveal  
all the joys and  
sorrows of the heart?

7

172

திருக்குறள்

பொருள்

708. முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி  
உற்ற(து) உணர்வார்ப் பெறின்.

ஒருவரிடத்துக் குறை வேண்டிபவன், தன் மனத்தைக்

அறிந்து அக்குறையைத் தீர்ப்பாரைப் பெற்றால், அவர் தன்

குறிப்பால்  
முகத்தைப்

பார்க்கும்படி, அவர் முகத்திற்கு எதிராக நின்றாற் போதும்.

Enough you go with a wistful look to a subtle  
one; he looks

straight into the recesses of your heart and reads all the  
thoughts that

slumber there.

8

**709:** பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்  
கண்ணின்

வகைமை யுணர்வார்ப் பெறின்.

வேந்தர், தமது பார்வை, விருப்பு வெறுப்புக்  
காலங்களில் மாறுபடுந்

தன்மையை அறியவல்ல மந்திரிகளைப் பெற்றால்,  
அம்மந்திரிகளுக்கு, வேற்றரசர் மனத்திற் பொருந்தியுள்ள  
பகைமையும் சினேகத்தன்மையும்

அவர் சொல்லாமலேயே அவர்களது கண்களே வெளியிடும்.

Eyes alone will do to speak out the love or hatred  
within to one

who knows all their changing viles and tricks.

710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல்  
காணுங்கால்

கண்ணல்ல(து) இல்லை பிறீ.

யாம் நுண்ணறிவுடையோம் என்றிருக்கும்  
மந்திரிகள், அரசர் கருத்தினை அளக்கும் அளவு  
கோலாவது, ஆராயுங்கால் அவர்களது கண்ணே யல்லாமல்  
வேறில்லை.

To know the secrets of the sovereign, is there any  
surer measure than the eyes to a minister of acute  
intellect ?

10

அதிகாரம்—72

அவை யறிதல்

FEELING THE PULSE OF THE KING'S  
COUNCIL CHAMBER

அரசனோடிருந்த சபையிலுள்ளாரது தன்மையை  
அறிதல்.

711. அவையறிந்(து) ஆராய்ந்து சொல்லுக:  
சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

சொற்களின் வகைகளை அறிவதுமன்றி, அவற்றால்  
தமக்கு ஆவனவற்றைக் கொள்ளும் தூய்  
அறிவினையுடையவர், தாமொன்று சொல்லும்போது  
அச்சமயத்திலுள்ள சபையாரது தன்மையை யறிந்து  
ஆராய்ந்தே பேச வேண்டும்.

Ye men of wisdom that know the witchery of words and the wizardry of eloquence, frame your speech to the humour of the audience.

1

712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.

சொற்களின் நடையை (போக்கை) ஆராய்ந்தறிந்த நல்லறிவுடையார், சபையின்கண் ஒன்று சொல்லும்போது உரிய சமயத்தையறிந்து, யாதொரு தோஷமும் உண்டாகாதபடி மிகத்தெளிந்து சொல்ல வேண்டும்.

Let the great, who know all the charms and graces of rhetoric, watch the mood of the assembly and then deliver, their well-thought-out discourse.

2

713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார்; வல்லதாம் இல்.

சபையின் இயல்பை அறியாதவராய், ஒன்றைப் பேசத்தொடங்குபவர், சொல்லுந் திறம் அறியாதவரே யாவர்; அவருடைய கல்வி அறிவும் அவருக்குப் பயன்படுவதில்லை.



He knows not the art of speaking and is devoid of the gift of learning and understanding who begins to address an assembly without first feeling its pulse.

3

714. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்:  
வெளியார்முன்

வான்சுதை வண்ணங் கொளல்.

அறிவினில் சிறப்பை யடைந்தவரது சபையில் தாமும் நன்றாகப் பேசி வெளிப்பட்டு விளங்குபவராகுக: மற்றை, அறிவில்லார் அவைக்கண், வெண்

ணிறமான சண்ணும்பின் தன்மையைக் கொண்டிருக்கக் கடவர். (அறியா

மையை மேற்கொள்ளக் கடவர்.)

Play the wise in a council of the learned but affect the fool in an

assemblage of fools.

4

715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே  
முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.

ஒருவர்க்கு, இது நல்லதென்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்க

ளெல்லாவற்றுள்ளும் நல்லதெதுவெனின், தம்மினும் அறிவில் மிகுந்தவரு

டைய சபையில், அவர் பேசுதற்கு முன் தாம்  
 ஒன்றையும் சொல்லாது  
 அடங்கியிருத்தலேயாம்.

Rarest of all virtues is the sweet modesty that  
 prevents a man  
 from arrogating to himself the lead in the council of his  
 elders. 5

174 திருக்குறள்  
 பொருள்

716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்  
 ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

பரந்த நூற் பொருளைக் கற்றறிந்து அவற்றின்  
 உண்மையான கருத்தை

யாராயும் அறிஞர் அவைக்கண், வல்லவனொருவன் சொற்  
 குற்றப்படுதல்,

முத்தி பெறுவதற்காகச் சந்மார்க்கத்தில் சின்ற ஒருவன்,  
 தனது உறுதிநிலை

சோர்ந்து தவறினாற் போலும்!

Oh! how like the fall of a soul from virtue is the

colossal failure

of a man in his speech before the council chamber of  
the wise! 6

717. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்  
சொற்றொறிதல் வல்லார் அகத்து.

தவறாமல் சொற்களை ஆராய்ந்து சொல்ல வல்லவரது  
சபையில், எடுத்த

துச் சொல்லின் பல நூல்களையும் கற்று அவற்றாலாகிய  
பயனை அறிந்தாரது

கல்வி, யாவரும் அறியும்படி விளங்கித் தோன்றும்.

A scholar rises to the full stature of his  
wisdom only in the assembly of the art critics.

7

718. உணர்வ(து) உடையார்முன் சொல்லல்  
வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பிறர் அறிவித்தலின்றி விஷயங்களைத் தாமே  
உணரவல்ல அறிவினை யுடையாரது அவையினிடத்துக்,  
கற்றறிந்தார் ஒன்றனைச் சொல்லுதல், தானே வளர்வதொரு  
பயிர்நின்ற பாத்தியில் நீரைப் பாய்ச்சியது போலும்!

Addressing men who have a native genius of  
their own, is like watering the plants which, by  
themselves, can burst into blossoms and leaves.

8

719. புல்லவையுள் பொச்சார்தும் சொல்லற்க

நல்லவையுள்

நன்கு செலச்சொல்லு வார்.

நல்லறிவாளர் கூடியிருந்த அவையினிடத்து, நல்ல பொருள்களை அவர் அங்கீகரிக்கும்படி சொல்லுதற்குரியவர், நற்பொருளை யறியாத அறிவில்லார் கூடியுள்ள அவையில் மறந்தும் நல்விஷயங்களைச் சொல்லக் கூடாது.

Ye men that ever charm the ears of the learned by your thoughtful and delightful discourse, beware of casting pearls before swine. 9

720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்

தம்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்.

நல்லறிவுடையார், தம்மோடு ஒத்த நல்லவர்

இல்லாத சபையில்,

யாதொன்றையும்

சொல்லாதிருக்க வேண்டும்.

சொன்னால் அச்சொல்

அங்கவியல் அதி—73. அவை யஞ்சாமை

175 பரிசுத்தமில்லாத முற்றத்தில் சிந்தின அமிர்தத்தை யொக்கும். (பயனில தாகும்.)

To utter words of wisdom before the unworthy is like spilling ambrosia on filthy ground.

அவை யஞ்சாமை  
 FEARLESSNESS BEFORE THE COUNCIL

சபையினது தன்மையை முன்பு அறிந்து, பின்பு அதில் பேசும் பொழுது அதற்குப் பயப்படாமை.

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

பலவகைச் சொற்களின் தன்மைகளை யெல்லாம் அறிந்த நல்லறிவு டையவர், 'கற்றவர் சபை இது, அல்லார் சபை இது' என்று அவையின் வகைகளை யறிந்து, தமக்கு ஏற்ற கற்றறிந்தவரது சபையில் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தால் சொல்வழுப்புடார்.

A trained speaker, who knows the trick of words and studies the humours of the council, falters not through fear in his speech. 1

722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.

பல நூல்களைக் கற்றோர் கூடிய சபையில், தாம் கற்ற நூற்பொருள் களை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அஞ்சாது சொல்லவல்லவரே, கற்றவ ரெல்லாரைக் காட்டிலும் அவரே நன்றாகக் கற்றவரென்று உலகத்தாரால் சொல்லப்படுவராவர்.

He is reckoned a scholar among scholars who can, by the gift of his eloquence, drive home all his thoughts to the learned men in the assembly.

2

723. பகையகத்துச் சாவார் எளியர் ; அரியர்  
அவையகத்து அஞ்சா தவர்.

பகைவர் கூட்டத்தின் நடுவில், அஞ்சாது சென்று  
போர் செய்து

இறக்கவல்லவர் உலகத்தில் பலராவர்; கற்றவர்  
குழாத்தினிடையில் புக்கு  
அஞ்சாது பேசவல்லவர் சிலரேயாவர்.

Many there are that brave death on a field of battle; but there are  
only a few that can, without trembling, face an audience. 3

176

திருக்குறள்

பொருள்

724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித்  
தாங்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

பல நூல்களையும் கற்றுணர்ந்தவர் கூடிய அளையில், தாம் கற்ற நூற்  
பொருளை, அவர் கிரகிக்கும் விதமாகச் சொல்லித், தாம் படித்தறியாத  
மற்றை நூற்பொருளை அதிகமாகக் கற்றறிந்தாரிடமிருந்து அறிந்து  
கொள்ளவேண்டும்.

Freely descant on what you have learnt and gather instruction with a humble mind from men of superior wisdom. 4

725. ஆற்றின் அளவறிந்து கற்க: அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

அயலரசர் சபையில் சென்று பயப்படாமல், அவர் சொல்லிய சொல் லுக்கு மறுமொழி சொல்லும் பொருட்டு, சொல்லிலக்கண வழியால், அளவை நூலையும் மனம் இணங்கி அமைச்சர் கற்றல் வேண்டும்.

To become an adept in the art of fencing, learn to and rhetoric.

perfection logic 5

726. வாலொடு(டு)என் வன்கண்ணர் அல்லார்க்கு? நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அஞ்சத்தக்கவற்றைக் கண்டவிடத்தும் அஞ்சாத நெஞ்சுறுதி இவ் வாதவர்க்கு, வாளாயுதத்தோடு என்ன சம்பந்த மிருக்கிறது? அதுபோல, நுட்பமான அறிவுடையவர்களது அவைக்கு அஞ்சுபவர்க்கு, நூலோடுள்ள பொருத்தம் யாது?

Of what avail is a sword to one who is without valour? Of what avail is learning to one who plays the coward and keeps mum in a learned council?

727. பகையகத்துப் பேடிக்கை ஒள்வாள்  
அவையகத்து.

அஞ்சமவன் கற்ற நூல்.

பேசுவதற்குரிய சபை நடுவில் அச்சபைக்குப்  
பயப்படுகிறவன், கற்ற

றிந்த நூலானது, வாள் முதலிய ஆயுதங்களை வீசிப் போர்  
செய்தற்குரிய

பகைவரது நடுவில், அப்பகைவர்க்கு அஞ்சுகின்ற பேடி,  
கையிற் பிடித்த கூர்மையுள்ள வாளைப் போலும்!

Ineffectual as the battle-axe in the hands of a  
poltroon in the thick of the fray is the futile learning of a  
scholar, who shrinks from an assembly.

7

728. பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள்  
நன்கு செலச்சொல்லா தார்.

அங்கவியல்

அதி—74. நா 6

177

அறியவல்லாரிருந்த அவைக்கண், அவர் ஏற்குமாறு  
நல்ல சொற் பொருளை அச்சத்தால் சொல்லமாட்டாதவர்,



பல நூல்களைக் கற்றுணர்ந் தாராயினும் உலகத்துக்குப்  
பயனற்றவரே யாவர்.

Vain, vain is the vast and varied learning of one  
the art of selection and stumbles in his speech.

who knows not

8

729. கில்லாத வரின் கடையென்ப கற்றறிந்து  
நல்லார் அவையஞ்ச வார்.

நூல்களைக் கற்றிருந்தும், அவற்றின் பயனை  
அறிந்திருந்தும், நல்லாரி ருந்த அவைக்கு அஞ்சி,  
அவ்விடத்தில் ஒன்றையும் சொல்லாதவரை, உலகத்தார்  
கவ்வியறிவில்லாத மூடரினும் இழிந்தவரென்று  
சொல்லுவர்.

More base than the unlettered is a learned man  
who dreads an assembly of scholars.

9

730 .

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சிக்  
கற்ற செலச்சொல்லா தார்.

சபையினிடத்துள்ளாரைக் கண்டு அஞ்சித் தாம்  
கற்றவற்றை அச் சபைக்கு ஏற்பப் பேசமாட்டாதவர்,

ஜீவித்திருந்தும் இறந்தவர்க்குச் சமமான மாவார்.

Dead, though alive, is the man whose heart sinks within himself, before the learned council of the wise.

10

அதிகாரம்—74

நாடு

THE LAND

அரசர் முதலியோரால் ஆளுதற்குரியதாய் மற்றை  
கியமானதாயுள்ள நாட்டின் தன்மை.

அங்கங்கட்கு முக்

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்  
செல்வரும் சேர்வது நாடு.

என்றும் குறையாத பயிர் விளைச்சலைச் செய்யும் குடிகளும், தருமமார்  
க்கத்தில் நடப்பவரும், அழிவற்ற செல்வமுடைய வணிகரும், ஒருங்குகூடி  
வாழ்வதற்கு இடமாவதே நாடு எனப்படும்.

That is the happy land where a bold peasantry  
with their never-failing plenty and the mighty sages of  
wisdom and the men of abundant wealth live in sweet  
concord and amity.

1

732. பெரும்பொருளால் பெட்டக்க தாகி  
ஆற்ற விளைவது நாடு.

178

திருக்குறள்

பொருள்

வரம்பு இல்லாத பொருள்களை யுடைத்தாயிருத்தலால், பிறகேயத்தாராலும் விரும்பத்தக்கதாய்க், குற்றமில்லாமல் மிகுதியாக விளையுந் தன்மையை யுடையதே, நாடாகும்.

A flourishing country, which is free from the ravages of all pests,

becomes the wonder and delight of other nations, wealth.

by her boundless

2

733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி

இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.

பல காரணங்களால், பிற நாட்டினின்றி

பிராணிவர்க்கம் தன் மீது

வந்து நெருங்கினபொழுதும்  
னுக்குச் செலுத்தவேண்டிய

அதனைத் தாங்கிக் காத்தலோடு, தன் அரசு  
இறைப்பொருளையும் எளிதில் வருந்தாது  
அளிக்கவல்லதே, நாடாகும்.

That is the prosperous country which, in spite of  
drain upon drain on her resources, rises to the occasion to  
meet the pressing demands of

the hour and ungrudgingly pays her taxes to the king.

3

**734.** உறுபசியும் ஓவாப் பிணியும்  
செறுபகையும்

சேரா(து) இயல்வது நாடு.

உழவரது முயற்சியால் மிகுபசியினைமையும், நீங்காத  
நோயும், வெளியிலிருந்து வந்து அழிவு செய்யும்  
பகைவரும் இல்லாமல், உள்ளதே நாடெனப்படும்.

Blessed is the realm that knows no famine or  
pestilence and is free from invasions from without.

4

**735.** பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்  
வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.

சாதிபற்றியும், சமயம் பற்றியும் மாறுபட்டுக் கூடும் பல  
கூட்டந்தாரும், கூடவசித்துக்கொண்டிருந்தே அழியச்  
செய்கின்ற கள்ளர், கொடிய விலங்கு முதலிய உட்பகைகளும்,

சமயம் நேர்ந்தால் அரசனை வருத்துகிற கொலைத் தொழிற்  
 குறுகில மன்னரும் (சிற்பாசரும்) இல்லாமலிருப்பதே நாடு  
 என்ப.

Renowned is the land that is not divided into  
 warring sects, and torn with internal dissensions, and  
 does not nourish in her bosom murderous traitors.

5 736. கேடறியாக்

கேட்ட இடத்தும் வளங்குண்டு

நாடுன்ப நாட்டின் தலை.

பகைவரால் எப்பொழுதும் அழிவடையாததும், அருமைபாசு  
 காலத்து அழிவடைந்தாலும் வளங்குறையாததுமான நாட்டை, எல்லா

ஓர்

நாடு

களிலும் சிறந்ததாகக் கூறுவர் அறிவுடையோர்.

. அங்கவியல்

அதி—74. நாடு

179

Behold the happy country which is free from the  
 assaults of the enemy and enjoys abundance even when  
 harassed by foes. She is a pendant in the necklace of  
 worlds.

6

737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்(கு) உறுப்பு.

கிணறு குளங்களாகிய கீழ் நீரும், ஏரி ஆறுகளாகியமேல் நீரும் ஆகிய இருவகை நீர்நிலைகளும், பலவகை இடம் வாய்ந்த மலையும், அதனினின்று வரும் நீரும், அழியாக் கோட்டையும் ஆகிய இவை நாட்டுக்கு அங்கமாம்.

Inexhaustible well-springs, broad-bosomed lakes, copious waters obtained from timely rains, well-situated mountains from which flow many rills, and impregnable fortresses—these are the salient features of a thriving country.

7

738. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்(கு)இவ் வைந்து.

நோயில்லாமை, செல்வமுடைமை, பயிர் விளைவுடைமை, இன்ப முடைமை, காப்புடைமை ஆகிய இவ்வைந்தும் நாட்டிற்கு, அழகாகும்.

Five are the blessings that crown a gifted realm—immunity from disease, boundless wealth, smiling plenty, unmixed happiness, and a sure defence.

8

739. நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல  
நாட வளந்தரு நாடு.

தம்மிடத்து வாழ்வோர் தேடி வருந்தாமல்,  
அவர்களிடத்துத் தானே எளிதில் அடையும் செல்வத்தை  
உடையவற்றையே நாடென்று நூலோர் சொல்லுவர்.  
ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள்  
நாடாகா.

Happy is that land where men neither toil nor  
spin, but live on her rich natural resources. Poor is that  
land where men have to toil incessantly to earn their  
frugal bread. 9

740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே  
வேந்தமை இல்லாத நாடு.

அரசனுக்கும் குடிகளுக்கும் ஒற்றுமை  
இல்லாவிட்டால், மேற்சொல் லிய குணங்கள் யாவும்  
நிறைந்துள்ள நாடாயினும், அவற்றால் ஒரு பயனும்  
உடையதாகாது.

Though blessed with all the above excellences,  
a country will never prosper, if there is no harmony  
ruled.

between the ruler and the  
10

அ ர ண  
FORTRESSES

பகைவரால் அழிவு நேரிடும்பொழுது நாட்டிற்கும்

அரசனுக்கும் பாது

காப்பாதலாகிய சிறப்புடைய கோட்டை இதுவெனல்.

741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள்

அஞ்சித்தன்

போற்று பவர்க்கும் பொருள்.

அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை வலிமையுமுடையராய்,  
பகைவர்மேல் எதிர்த்துச் செல்பவர்க்கும் கோட்டை, இன்றி யமையாததே:

அவ்வாற்றல்கள் இல்லாமல் தம்மை எதிர்த்துவரும்

பகைவர்க்குப் பயந்து

உள்தங்குபவர்க்கும் கோட்டை சிறந்ததே.

A fortress is invaluable to a king who goes on an expedition. She

is also a place of refuge and defence to the weak, when hotly pursued

by the enemy.

1

742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்  
காடும் உடைய(து) அரண்.

மணிபோலும் நிறத்தையுடைய வற்றாத நீரும், நீர்



நிழலற்ற வெள்

ளிடை நிலமும், மலையும், மரங்களடர்ந்த குளிர்ந்த  
நிழலையுடைய காடும்,

ஆகிய இவற்றைச் சுற்றிலும் பெறுதலே அரணாகும்.

That is an impregnable stronghold which has a  
never-drying moat, a sandy desert, precipitous rocks  
around and thickly - wooded jungles.

2

743. உயர்(வு) அகலம் திண்மை அருமைஇந்  
நான்கின்

அமை(வு) அரண் என்றுரைக்கும் நூல்.

மிக்க உயர்ச்சியும், பரப்பும், வலிமையும், பிறர்  
நணுகுதற்கு அருமை யும் ஆகிய நான்கும் பொருந்துவதே,  
மாகும் என்ப நூலோர்.

கோட்டைமதிலுக்கு நல்லிலக்கண

A fastness must be imposing  
in its height, massive in its breadth,  
strong and inaccessible to the foe.

3

744. சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை  
ஊக்கம் அழிப்பது அரண்.

பாதுகாக்கப்படவேண்டிய இடம் சிறியதாய், எவ்வளவு பேர் தக்க வேண்டுமாயினும் தற்கும்படி விசாலமான உள்ளிடம் உடையதாய், தன்னை வந்து முற்றுக்கை செய்த பகைவரது உற்சாகத்தைக்கெடுத்து, அவர்களுக்கு அச்சந்தரவல்லதே அரணாகும்.

அங்கவியல்

அதி—75. அரண்

181

A fortress which has a natural defence of its own and which needs

but few places to be guarded, scorns the assaults of the foe and chills

his frantic rage.

4

745. கோளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி  
அகத்தார்

நிலைக்கு) எளிதாய் நீரது அரண்.

புறத்துள்ள பகைவரால் தம் வசப்படுத்திக்  
கொள்ளுதற்கு அரியதாய்,

அகத்தார் உண்ணுதற்கு வேண்டிய  
பொருள்களையுடையதாய், அகத்தார்

போர்செய்யும் நிலைமைக்கு ஏற்ற இடவமைதியையும்  
உடைத்தாயிருத்தலே

அரணாகும்.

A fort is that which cannot be easily stormed,  
which is well-

provisioned and which affords facilities of defence  
for the people  
within.

5

746. எல்லாப் பொருளும் உடைத்தாய்  
இடத்துதவும்

நல்லுள் உடைய(து) அரண்.

தன்னுள் இருப்பார்க்கு வேண்டிய எல்லாப்  
பொருளும் நிறையப்

பெற்றதாய், பகைவரால் அபாயம் நேரும் அளவில்,  
அது நேரிடாதபடி

உதவி செய்து காக்கும் நல்ல வீரரையும் உடையதே  
அரணும்.

That is a real fortress which is well-stored with  
victuals of all

kinds and which is filled  
with brave hearts to make a heroic defence. 6

747. முற்றியும் முற்றா(து) எறிந்தும்  
அறைப்படுத்தும்

பற்றற்(கு) அரியது அரண்.

உள்ளே செல்லுதலும் வெளியே போதலும்  
கூடாதபடி எங்குஞ்

சூழ்ந்து கொண்டும், அவ்விதம் சூழாமல் காவல்  
தளர்ந்த இடம் நோக்கி,

அதனையே முக்கியமாகக் கொண்டு, ஓரிடத்திலேயே  
வந்து நெருங்கிப்

போர் செய்தும், அகத்தோரை அவர்கள்  
நம்பும்படியானவர்களைக் கொண்டு

வஞ்சித்து மாறுபடுத்தியும், பகைவரால் எவ்விதத்தாலும்  
கைப்பற்ற முடி

யாதபடி இருப்பதே அரணாகும்.

A veritable stronghold is that which baffles the  
stratagems of the

enemy, who may either lay siege to it or take it by  
storm or undermine  
it.

7

748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்  
பற்றியார் வெல்வது அரண்?

தமது சேனை மிகுதியால் வலிமையுடையராய் வந்து சூழ்ந்த பகைவரை  
யும், தன்னை இடமாகக் கொண்ட அகத்தோர், தாம் கொண்ட இடத்தை  
விட்டு விடாமல் நின்று போர் செய்து வெல்ல இடமாவதே கோட்டை  
பாகும்.

திருக்குறள்

பொருள்

That is a mighty and well-garrisoned  
fortress which defies the on-  
slaught of the overwhelming might of the besiegers.

8

749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து  
வீரெய்தி மாண்ட(து) அரண்.

போர் தொடங்கின காலத்திலே, பகைவர்

அழிந்தோடும்படி தன்

அகத்துள்ளோர் செய்யும் பலவகைப் போர்த் திறங்களால்  
சிறப்புப் பெற்று

மற்றும் வேண்டும் பெருமையை யுடையதே கல்லரணம்.

That is a great fortress which gives  
ample scope to its garrison.

for endless stratagems of war, which dismay the enemy  
even at the out-

set.

750. எனைமாட்சித் தாகியக் கண்ணும்  
வினைமாட்சி

இல்லார்கண் இல்ல(து) அரண்.

அரண், முன் சொல்லப்பட்ட பல மாட்சிமைகளைப்  
பெற்றிருந்தாலும்,

போர் முதலிய வெல்லும் உபாய வகைகளைச் செய்தலில்  
திறமையில்லாதவர்

களிடத்திலே, அம்மாட்சிமை யாவும் பயனில்லாதனவாகும்.

Of what avail are all the strong barriers of defence  
of a fortress, if

she is devoid of men of valour ?

10

அதிகாரம்—76

பொருள் செயல் வகை

THE ACQUISITION OF WEALTH.

நாட்டினாலும் அரணாலும் முறையே ஆக்கவும்  
காக்கவும் படுவதாகிய

செல்வத்தைச் சம்பாதித்தலின் வகை.

751. பொருளல் லவரைப் பொருளாகச்  
செய்யும்

பொருளல்ல(து) இல்லை பொருள்.

ஒரு வஸ்துவாக மதிக்கப்படாதவரையும் நன்கு  
மதிக்கப்படுபவராகச்

செய்யவல்ல செல்வத்தைத் தவிர, ஒருவனுக்குப்  
பாராட்டிச் சம்பாதிக்கத்  
தக்க பொருள் வேறில்லை.

There is nothing so potent as wealth to raise men  
of insignificance  
to power and prominence.

1  
752.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் : செல்வரை  
யெல்லாருள் செய்வர் சிறப்பு.

எல்லா நற்குணமுடையராயினும், பொருளில்லாதவரை யாவரும் இகழ்  
வர் : எல்லாத் தூர்க்குணமுடையராயினும், பொருளுடையவரை யாவரும்  
மேம்படுத்தவர்.

அங்கவியல்  
183

அதி—76. பொருள்செயல்வகை

The poor are for ever held in contempt ; the  
rich are always be-

lauded.

2

753. பொருளென்னும் பொய்யா விளக்கம்  
இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று,

பொருளென்று யாவராலும் சிறப்பிக்கப்படும்  
தூண்ட வேண்டாத

சுடர்ப்பிழம்பானது, தன்னைச் சம்பாதித்தவர்க்கு, அவர்  
நினைத்த தேயங்களி

லெல்லாஞ் சென்று, பகையென்னும் இருளை யொழிக்கும்.

Like the ever-burning lamp, the undying  
splendour of wealth

spreads to every land and dispels the dark forces of evil.

3

754. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து  
தீதின்றி வந்த பொருள்.

சம்பாதிக்கும் வகையறிந்து, அரசன், நீதி  
தவறாதவனாயிருத்தலினால்

உண்டாகிய செல்வம், அவனுக்கு அறத்தையும்  
இன்பத்தையும் கொடுக்கும்.

Out of a fortune built up by fair means  
flow joy and virtue. 4

755. அருளொடும் அன்பொடும் வாராப்



பொருளாக்கம்

புல்லார் புள விடல்.

அரசர், தம் குடிகளிடத்துச் செய்யும் அருளோடும்,  
அக்குடிகள் தம்

மிடத்துச் செய்யும் அன்போடும் கூடிவராத செல்வச்  
சம்பாதிப்பை, அரசர்

ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிடவேண்டும்.

Let the king spurn the  
wealth that is not reared on the bedrock of  
everlasting love and mercy.

5

756. உறுபொருளும் உல்கு பொருளுந்தன்  
ஒன்றாகத்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.

உடையவ ரில்லாமையால் தானே வந்து அடைந்த  
பொருளும், தீர்

வைப் பொருளும், பகைவரை வென்று திரையாகக்  
கொள்ளும் பொருளும்

அரசன் நீதிவழியிற் பெறும் பொருள்களாகும்.

Heirless estates, all the taxes of the realm, and  
the tributes got

from vanquished

757. அருளென்னும் அன்பின் குழவி  
பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்கி.

அன்பினால் பெறப்பட்ட அருளென்னும் குழவி, பொருளென்று  
பித்துக் கூறப்படும் செல்வத்தையுடைய செவிலித்தாயால் வளரும்.  
சிறப்

What  
is compassion but the offspring of love? What  
is wealth

but the kindly nurse of compassion?

7

184

திருக்குறள்

பொருள்

758. குன்றேறி யானைப்போர் கண்டற்றால்  
தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.

தன் கையிற் பொருளையுடையவன், தான்  
எடுத்துக்கொண்ட ஒரு

தொழிலைச் செய்து முடித்தல், ஒருவன் மலைமேல் ஏறி  
நின்று, யானைகள்

ஒன்றோடொன்று செய்யும் போரைக் கண்டாற் போலும் !

Like one, who joyously witnesses an elephant  
fight, from a secure

hill-top, far away from the turmoil of life, the  
wealthy man has his

projects and ambitions fulfilled.

8      759. செய்க பொருளைச் ; செறுநர்  
செருக்கறுக்கும்

எஃ(கு); அதனின் கூரிய(து) இல்.

தமக்கு ஒரு நன்மை உண்டாக நினைப்பவர்,

பொருளைச் சம்பாதிக்க

வேண்டும்: அது, தம் பகைவர் செருக்கை அறுக்கவில்ல  
போர்க் கருவியா

கும் : பகைவர் செருக்கை அறுத்தற்கு,  
அச்செல்வம்போலக் கூர்மையுள்ள

ஆயுதம் வேறில்லை.

Amass wealth, for there is no greater weapon  
than gold to hum-

ble the pride of your foe.

9

760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு)

எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு. •

நல்ல வழியால் வரும் பொருளை மிக அதிகமாகச்

சம்பாதித்தவர்

களுக்கு, மற்றை அறப்பயனும், இன்பப் பயனும்

ஒருங்கே எளிதிற் கை

கூடும்.

Acquire a great fortune by noble and honourable  
means : the other  
two paths of virtue and joy are open unto you.

10

அதிகாரம்—77

படை மாட்சி

IN PRAISE OF THE ARMY

படையினது தன்மை.

761.

உறுப்பமைந்து ஊறு அஞ்சா வெல்படை, வேந்தன்  
வெறுக்கையுள் எல்லாந் தலை.

யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நால்வகை

அங்கங்களோடு

பொருந்திப், போரில் பகைவரால் புண்படுத்த அஞ்சாது நிலைத்து நின்று, பகையை வெல்ல வல்ல துமாகிய சேனை, அரசனது செல்வங்கள் எல்லாவற்றினும் முதன்மையான செல்வமாகும்.

A well-disciplined army that can bear the brunt of the armed attacks of the foe is the pride and boast of a sovereign. 1

அங்கவியல்

அதி—77. படை மாட்சி

185

762. உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண்

தொலைவிடத்துத்

தொல்படைக்(கு) அல்லால் அரிது.

பகைவரால் அழிக்கப்பட்டித் தான்

சுருங்கியவிடத்தும், தனது போரி

னிடத்து அழிவு நேரிட்டால் பகைவரால் தன்மீது

உண்டாகும் காயத்

துக்கு அஞ்சாது நின்று தாங்கவல்ல வீரமானது,

அவ்வரசனது தாதை

முதலிய பரம்பரையாரைத் தொடங்கி வரும்

மூலப்படைக்கே யுரியன

வாம்: பிற படைகளுக்கு உண்டாகாது.

The heroic valour of rallying round the banner of

the king, in an  
adverse hour, belongs only to the band of the veterans  
and heroes of  
the field.

2

763. ஒலித்தக்கால் என்னும் உவாரி எலிப்பகை  
நாகம் உயிர்ப்பக் கெடும்.

எலிகளாகிய பகை ஒன்றுகூடிக் கடல்போல  
ஆரவாரித்தலினால், நாகத்  
துக்கு என்ன தீங்கு நேரிடும்! ஒரு தீங்கும் வாராது.  
அந்தப் பாம்பு,  
மூச்சு விட்ட அளவிலேயே அவ்வெலிப்பகை,  
கெட்டொழியும்.

The hiss of the hooded serpent stills for ever the  
noise of an army  
of rats which comes like the roar and rush of the sea.  
Before a staunch  
and dauntless hero, hosts of cowards tremble and die.

3

764. அழிவின்(று) அறைபோகா தாகி  
வழிவந்த

வன்கண் அதுவே படை.

போரில் அழிந்து பின்னிடைமையும், பகைவர்க்கு  
வசப்பட்டுத் தன்  
அரசனை வஞ்சித்தொழுகாமையும் உடையதாய்ப்,

பரமபரையாய வருந தது

கண்மையை யுடையதே அரசனது மூலப்படையாகும்.

That is a mighty phalanx which has suffered no defeat, which does

not play into the hands of the enemy even against odds and which

has, for ages, a reputation for valour.

4

765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி

எதிர்நிற்கும்

ஆற்றல் அதுவே படை.

யமனே கோபங்கொண்டு தன்மீது எதிர்த்து

வந்தாலும், அதற்கு அஞ்

சிப் பின்னிடாது, மனமொத்து எதிர்த்துத் தாங்கும்

வலிமையை யுடையதே,

படையாகும்.

That is a valiant army which gathers up courage and gives battle even to the grim-visaged God of Death.

5

5

766. மறம்மானம் மாண்ட வழிச்செலவுதேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.

24

பொருள்

பராக்கிரமமும், மானமும், முன்னிருந்த வீரர்கள்  
சென்ற நெறியில்

செல்லுதலும், அரசனால் நம்பப்படுதலும் ஆகிய நான்கு  
குணங்களுமே

சேனைக்குக் காவலாகும்.

Valour, honour, an acquaintance with the old,  
glorious traditions

of the army, loyalty to the king—these preserve  
the strength and union

of the national militia.

6

767. தார்தாங்கிச் செல்வது தானை; தலைவந்த  
போர்தாங்குந் தன்மை அணிந்து.

பகைவரால் அணிவகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த  
சேனையின்போரைத்

தடுக்கும் விதத்தை யறிந்து, தானும் அதற்குரியபடி  
அணிவகுத்துக்கொண்டு,

அவரது தூசிப்படையைத் தன்மேல் வராமல் தடுத்துத்,  
தான் அதன்மேல்

செல்லவல்லதே சிறந்த சேனையாம்.



That is a well-disciplined army which knows the art of steering

clear of the serried ranks of the foes, and marches on them skilfully

parrying off their lance-attacks.

7

768. அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும்  
தானே

படைத்தகையால் பாடு பெறும்.

சேனை, பகைமேல் தான் சென்று அழிக்கும்  
வன்மையும், பகைவர்

சேனை தன்மேல் வந்தால் அதனை விலக்கும் ஆற்றலும்,  
இல்லாவிட்டாலும்,

தனது காட்சியின் அழகினாலேயே பெருமை யடையும்.

An army well-accoutred in all the pomp and splendour of the

habiliments of war, though lacking in dash or steadiness, strikes terror into the hearts of the enemy.

8

769. சிறுமையும் செல்லாத் துனியும்  
வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.

தான் குறைந்து சிறிதாகலும், தன் அரசனிடத்து  
வெறிய்ப்புடைமை

யும், வறுமைப்படுதலும் இல்லையானால், அப்படை  
பகையை வெல்லும்.

An army can triumph over the foe which has  
neither dwindled,  
nor grown mutinous, nor discontented, nor ill-paid.

9

770. நிலைமக்கள் சால உடைத்தெனினுந் தானை

தலைமக்கள் இவ்வழி இல்.

போரில் பிற்படாது, முன் நிற்கும் தன்மையுள்ள வீரர்களை மிகுதியாக  
உடையதாயினும், தனக்குத் தலைவராகிய  
போனால், சேனை நிலைபெறாது.

சேனாதிபதிகள் இல்லாமற்

Of what avail are the forces ready for war, if there be no chieftain  
bold to lead them on to victory ?

10

அதிகாரம்—78

படைச் சேருக்கு

THE HEIGHT OF VALOUR

படைகளின் மிக்க பராக்கிரமத்தாலாகிய

கர்வம்.

771. என்னமுன் நில்லன்மின் தெவ்வீர்!

பலவென்ஹு

முன்னின்று கல்நின் றவர்.

பகைவர்களே! எனது தலைவன் எதிரில் போரில்  
நின்று, அவனது வேலிஞைல் இறந்து கல்லினிடத்தே  
நின்ற வீரர் பலர்; ஆதலால், நீங்கள் உயிரோடிருக்க  
விரும்புமீராயின் எனது தலைவன் எதிரில் போர்க்கு நில்  
லாது நீங்கிச் செல்லுங்கள்.

Ye foes! flee away from the field of battle and  
dare not face my noble chief, for many a one who has  
challenged him has fallen and is lying low in his  
stone-marked grave. 1

772. காண முயல்எய்த அம்பினில் யானை  
பிழைத்த வேல் ஏந்தல் இனிது.

லைப்

காட்டில் ஓடுகிற முயலைத் தவறாமல் எய்த அம்பைக் கையில்  
பார்க்கினும், போர்க்களத்திலே யானைமேல் எய்து தவறின

ஏந்துத

வேலைக்

கையிலே ஏந்துதல் சிறந்தது.

The javelin aimed at a lordly elephant, though it has missed its  
mark, brings greater glory in its wake than the unerring arrow which

has hit a tiny woodland hare. Failure in great  
renown than success in small strivings.

projects brings greater

2

773. பேராண்மை என்ப தற்குண்: ஒன்  
றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.

பகைவரிடத்துத் தாகுதிணியமில்லாமல் செய்யும்  
வீரத்தை, றாலோர்

உயர்ந்த ஆண்மையென்று கூறுவர்; பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின்,  
அதனை அவர்கள் தீர்த்துக்கொள்ளாதற்காகத் தாகுதிணியம் வைத்து உதவி  
செய்தலை, அவ்வாண் தன்மைக்குக் கூர்மை (விளக்கம்) என்று அறிஞர்  
கூறுவர்.

To fight the foe courageously is valour; to be  
chivalrously gener-

ous to the fallen, defenceless foe, is indeed the very  
crown of valour. 3

774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்  
மெய்வேல் பறியா நகும்.

தன் கையிலுள்ள வேலினைத் தன்மேல் எதிர்த்துவந்த யானையின்மேல்  
செலுத்தியதால் இழந்துவிட்டு, பின்னும் தன்மேல் எதிர்த்து வருகின்ற

யானையின்மீது எறிய வேலைத்தேடித் திரிபவன்,  
பகைவரால் தன் உடம்பில்

செலுத்தப்பட்டுத் தைத்துள்ள வேலைக்கண்டு மகிழ்ந்து,  
அதனைப் பிடுங்கி

அவ்யானைமீது எறிவான்.

The brave hero, drunk with valour, sends an arrow  
swift at a rush-

ing elephant and when pressed for weapon new,  
joyously plucks out the

javelin from his wounded breast and hurls it again.

4

775. விழித்தகண் வேல்கொண்(டு) எறிய  
அழித்து இமைப்பின்

ஒட்(டு) அன்றோ வன்கண வர்க்கு.

பகைவரைச் சினந்து நோக்கிய கண், அப்பகைவர்  
வேலினால் வீச,

அவ்வேலெறிதலைப் பார்த்துப் பொறுக்கமாட்டாமல்,  
அக்கோபப் பார்

வையை மாற்றி இமைக்குமானால், அதுவும் வீரர்க்குத் தோ  
ல்விக் குறியாகும்.

To allow the eyes to quiver even for a moment,  
when the arrows

of the enemy whizz past, is dire disgrace and defeat to

a born warrior,

who has a stern and fierce look of his own.

5

776. வீழுப்புண் படாதநாள் எல்லாம்  
வழுக்கினுள்

வைக்குந்தன் நானே யெடுத்தது.

வீரன், தன்னுடைய ஆயுளில் கழிந்த தினங்களை  
யெல்லாம் கணக்

கிட்டு, அந்நாள்களுள் சிறந்த புண், முகத்திலும் மார்பிலும்  
படாத நாட்களை

யெல்லாம், வீணே கழிந்த நாள்களாக எண்ணி  
வருந்துவான்.

A true soldier deems that day spent in vain that  
has not seen a  
battle-wound on his brave breast.

6

777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்  
கழல்யாப்புக் காரிகை நீர்த்தது.

வீர சுவர்க்கமடைகிற தம்மோடு வந்திடாமல்,  
நிலவுலக முழுவதும்

பரவி நிலைபெறுகிற புகழையே விரும்பி, உயிர்  
வாழ்க்கையை விரும்பாத

வீரர் காலில் அணிகிற கழலே, அணிகலமென்று நன்கு  
மதிக்கத்தக்கது.

The ringing anklet adds a grace to a mighty

warrior who, for

world-wide renown, joyously lays down his life,  
in the thick of the  
fray.

7

778. உறிண்உயிர் அஞ்சா மறவர் இறைவன்  
செறினுஞ்சீர் சூன்றல் இலர்.

போரைப் பெற்றால், தம் உயிரைப்

பாதுகாத்துக்கொள்ளும் பொருட் பிப் பகைக்கு அஞ்சந்  
தன்மை சிறிது மில்லாத வீரர், தன் அரசன் அப்போர்  
வேண்டாமென்று கோபித்துத் தடுக்கினும், தமது  
வீர மிகுதியில் குறையார்.

The ardour and valour of a hero who seeks the  
very jaws of death, never cools down even against  
sovereign liege.

the remonstrances and dissuasions of his

8

அங்கவியல்  
189

அதி—79. நட்பு

779. இழைத்த(து) இகவாமைச் சாவாரை  
யாரே

பிழைத்த(து) ஒறுக்கிற் பவர்.

தாம் செய்த சபதம், தவறாது முடியும் பொருட்டுப்  
போர்க்குச் சென்ற

வீரர், பகைவரால் இறக்க நேர்ந்தால், அவரைச் சபதம்  
தவறியவரென்று

கூறி, எவரும் இகழமாட்டார்.

Does any one dare reproach a dauntless hero  
sealed his vows with his very death ?

with failure, who has

9

780. புரந்தார்கண் நீர் மல்கச் சாகற்பின்  
சாக்கா(டு).

இரந்துகோள் தக்க(து) உடைத்து.

தமக்குப் படைவீரர் முன்பு செய்த உபகாரங்களை  
யெண்ணித், தமக்

குத் தலைவரான அரசர் கண்களில் நீர் பெருகும்படி,  
போரில் வீரர் இறக்க

நேர்ந்தால், அத்தகைய மரணம் யாசித்தாயினும்  
கொள்ளத்தக்கது.

Ye warriors ! seek such a glorious death that draws  
tears from your

chieftain's eyes.

10



FRIENDSHIP

அரசனுக்கு ஆட்சி நடத்தும் தொழிலில்  
படைபோல உதவும் சிநேகத்  
தின் தன்மை.

781. சேயற்கரிய யாவுள நட்பின்; அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

சிநேகத்தைப்போலச் சம்பாதித்துக்  
கொள்ளாதற்கு அருமையான

பொருள்கள் எவை யுள்ளன?  
சம்பாதித்துக்கொண்டால், அதுபோலப்

பகைவர் செய்யும் இடையூற்றுக்கு இடையூறுகவுள்ள  
காப்புக்கள் வேறு

எவை யுள்ளன?

Friendship is a rare possession and is not easily  
acquired. When

acquired, is there any surer armour than that to  
designs of the foe?

withstand the evil

782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்  
பின்நீர பேதையார் நட்பு.

அறிவுடையாரோடு செய்த சினேகம்,  
வளர்பிறைச் சந்திரன்போல

முதலில் சிறிதாயிருந்து வரவர வளர்ந்து நிறையும் தன்மையுடையது;  
அறிவில்லாரோடு செய்த நட்பு, தேய்பிறைச் சந்திரன்போல முதலில் பெரி  
தாயிருந்து, வரவரக் குறைந்துவிடும் தன்மையுடையது.

190

திருக்குறள்

பொருள்

Like the crescent, the friendship of the worthy  
grows. Like the  
waning moon, the alliance of the fools dwindles away.

2

783. நவில்தொறும் நூல்நயம் போலும்  
பயில்தொறும்

பண்புடையாளர் தொடர்பு.

நற்குணமுள்ள மனிதர், தம்முள் செய்துகொள்ளுஞ்  
சினேகம், பழகப்

பழக அவர்க்கு இன்பந்தருவது, நூலின் பொருள்  
கற்குந்தோறும் கற்ற

வர்க்கு இன்பந்தருதல் போலாம்.

Newer gems of thought and wisdom we unearth as  
we delve in the

mines of knowledge evermore. Fresher joys and  
newer harmonies we

find in the mellowing fellowship of the great ones.

3

784. நுகுதற் பொருட்டன்று நட்பல் ;  
மிகுதிக்கண்

மேற்சென்(று) இடித்தற் பொருட்டு.

ஒருவரோடு ஒருவர் சினேகஞ் செய்வது, தங்களுக்குள்  
சிரித்து மகிழ்

தற்கு ஏற்றவற்றைச் சொல்லி, மகிழ்தற்காக அன்று;  
தம்மில் ஒருவரிடத்து

விரும்பத்தகாத தீச்செய்கை உண்டாகும்பொழுது,  
முற்பட்டு அதனைக்

கண்டித்துப் புத்தி சொல்லுதற் பொருட்டேயாம்.

Friendship is not mere smiles and laughter. It is  
of a tougher

fibre and is full of stern counsels to the erring.

4

785. புணர்ச்சி பழகுதல் வேண்டா ;  
உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

ஒருவரோடு ஒருவர், நட்பாதற்குத் தேய  
ஒற்றுமையும், பழக்கமும்

ஆகிய காரணங்கள் வேண்டியதில்லை; இருவர்க்கும் அறிவு  
ஒத்திருத்தலே

சினேக சம்பந்தத்தை யுண்டாக்கும்.

It is neither mere constant companionship, nor  
mere tokens of

affection but the kinship of the souls and the  
harmony of the hearts

that make the loving bond of friendship.

5

786. முகநக நட்பது நட்பன்றி: நெஞ்சத்(து)  
அகநக நட்பது நட்பு.

ஒருவரை யொருவர் காணும்பொழுது, மனம்  
மகிழாமல், முகம் மாத்திரமே மலரும்படி சினேகிப்பது  
சினேகமாகாது; அன்பால் மனமும் மலரும்  
படி சினேகிப்பதே, உண்மையான சினேகமாகும்.

The glory of friendship is  
hypocritical but in feeling the  
not in mere affected nods and smiles  
very joy of the inner spirit.

6

787. அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து)  
அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவின் கண்

அங்கவியல்

அதி—79. நட்பு

191

தீமை விளைக்கத்தக்க தீய வழிகளிற்  
செல்லும்பொழுது, அவற்றில்  
செல்லவொட்டாது விலக்கியும், நன்மை விளைக்கத்தக்க  
நல்வழிகளிற்

செல்லாத பொழுது அவற்றில் செலுத்தியும்,  
விதிவசத்தால் ஏதேனும்

தீங்கு நேர்ந்த இடத்து அது விலக்கக்  
கூடாததாயிருந்தால், அத் துன்பத்

தைத் தானும் கூடவே இருந்து அனுபவிப்பதே, சிநேக  
தருமமாகும்.

He is a true friend who leads you from  
darkness to light and  
shares your misfortune.

788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே  
 இடுக்கண் களைவதாம் நட்பு.  
 சபையினிடத்தில் ஆடை நெகிழப்  
 பெற்றவனுக்கு, அப்பொழுதே  
 அவன்கை சென்று உதவி, அந்த அவமானத்தை நீக்குதல்  
 போல, நண்பனுக்.

குத் துன்பம் வந்தபொழுது உடனே உதவிசெய்து  
 அத்துன்பத்தைத் தீர்ப்  
 பதே சிநேகமாகும்.

In an assembly of men, how quickly do your  
 hands hasten to  
 clutch at the garment that suddenly slips away from  
 you. Even so  
 does a friend rush to your aid in an hour of need.

8

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில்  
 கொட்புஇன்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.  
 நட்புக்கு அரசிருக்கை (மிக மேம்பட்ட நிலைமை)  
 யாதென்றால், அந்  
 நட்பு, எப்பொழுதும் மாறுபடாமல் கூடிய  
 இடங்களிலெல்லாம், ஒருவனுக்கு

அறம் பொருள்களில் தளர்ச்சி வராமல் நன்றாக உதவும்  
 வலிமையேயாம்.

Where does the seat of perfect friendship lie but  
in hearts closely  
attuned to each other and in minds that swerve not,  
in all circum-  
stances, from the path of duty and virtue ?

9

790.

‘இனையர் இவர்எமக்கு); இன்னம்யாம்’ என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

‘இவர் நமக்கு இவ்வளவு அன்புடையவர்; நாம்  
இவர்க்கு இவ்வளவு  
அன்புடையேம்’ என்று ஒருவரை யொருவர் புகழ்த்து  
சிறப்பித்துக் கூறின  
லும், நட்பானது அற்பத் தன்மையை யுடையதாகும்.

Base indeed is the friendship that boasts of its  
loving union, for  
true friends, whose minds and hearts are one, never  
nor brag of their fellowship.

flatter each other.

10

நட்பாராய்தல்

SEARCHING FOR TRUE FRIENDSHIP

நட்புக்கு உரிய சிறந்த இலக்கணமுடையாரை

இன்றொன்று ஆரா

யும் விதத்தைக் கூறுதல்.

791. நாடாது நட்டலிற் கேடில்லை; நட்டபின்  
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

சினேகத்தை விரும்பிப் பாராட்டுபவர்களுக்கு,

ஒருவனோடு சினேகஞ்

செய்தபின், அவனை விட்டுவிடுதல் முடியாது; ஆதலால்,

ஆராயாது சினேகஞ்

செய்வதைப்போல, மிகத் தீங்கு தருவது வேறில்லை.

There is no greater calamity than want of

discretion in the choice

of friends, for once friendship is made, there can

be no parting of the

ways to one who knows the charms and dignity of

friendship.

1

792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை

கடைமுறை

தான்சாந் துயரம் தரும்.



குணமும் செய்கையும் நல்லன் என்பதும், தீயன்  
என்பதும் பலதரம் பல விதத்தால் ஆராய்ந்து  
நட்புக்கொள்ளாதவன், முடிவில் தான்சாதற்கு ஏதுவாகிய  
துன்பத்தைத் தன் பகைவர் உண்டாக்க வேண்டாமலே,  
தானே உண்டாக்கிக் கொள்வான்.

A friendship indiscreetly made results in disastrous ruin.

2

793. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா  
இனனும் அறிந்து யாக்க நட்பு.

ஒருவன் குணத்தையும், குடிப்பிறப்பையும்,  
குற்றத்தையும், குறை வில்லாத உறவினரையும்  
வேண்டும்.

ஆராய்ந்தறிந்து அவனோடு சினேகஞ் செய்ய

First ascertain a man's character, his lineage, his  
kith and kin and  
his weaknesses and then be friends with him.

3

794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வாணைக்  
கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு.

உயர்ந்த குடியிற் பிறந்து, தன்னிடத்து உலகத்தார் கொல்லும் பழிக்கு  
அஞ்சுபவனை, அவன் ளிரும்பும் பொருள்கள் சிலவற்றைக் கொடுத்தாயினும்  
நட்புக் கொள்ளல் வேண்டும்.

Even at a heavy price, acquire the friendship of one who comes of a noble family and dreads a blot on his escutcheon.

4

அங்கவியல்  
193

அதி—80. நட்பாராய்தல்

795. அழச்சொல்லி அல்ல(து) இடித்து  
வழக்கறிய

வல்லார்நட(பு) ஆய்ந்து கொளல்.

தாம் உலக வழக்கல்லாத தொழிலைச் செய்யக்  
கருதினால், மனவருத் தம் உண்டாகும்படி கூறி அதனை  
விலக்கியும், செய்துவிட்டால் பின்னும்

செய்யாதபடி கண்டித்தும், அவ்வுலக வழக்கத்தோடு  
ஒத்த தொழிலைச்

செய்யாவிட்டால் செய்விக்கவும் வல்ல  
திறமையுடையாரது சிநேகத்தை

ஆராய்ந்து கொள்ளவேண்டும்.

Make them your chosen friends who know the  
way of the wise,

who make you repent a crime and who chastise and  
go astray.

796. கேட்டினும் உண்டோர் உறுதி; கீளைஞரை  
நீட்டி யளப்பதோர் கோல்.

ஒருவனுக்குக் கேடு என்பது, தன் சினேகிதராகிய  
நிலங்களை, மிச்ச

மில்லாமல் அளக்கும் ஓர் அளவுகோலாகும்; ஆதலால்,  
அந்தக் கேட்டி

னிடத்தும் அவனால் பெறப்படும் ஓர் நல்லறிவு உண்டு.

Sweet are the uses of adversity, for it is a  
touchstone that gauges

the genuineness of friendship.

797. ஊதியம் என்ப(து) ஒருவற்குப் பேதையா

கேண்மை ஒரீஇ விடல்.

ஒருவனுக்கு இலாபம் என்று சொல்லப்படுவது எதுவென்றால், அறி  
வில்லாரோடு ஆராயாது ஒருகால் சினேகம் கொண்டிருந்தால், அந்நட்பை  
ஒழித்து, அவரைவிட்டுப் பிரிதலேயாம்.

It is a blessing to relinquish the company of fools.

798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ: கொள்ளற்க  
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

தம் மனவெழுச்சி, குறைதற்குக் காரணமாகிய

தொழில்களைச் செய்ய

நினையா திருக்கவேண்டும்; அதுபோல, தமக்குத் துன்பம்  
கைவிடுபவரது நட்பை ஏற்றுக்கொள்ளா திருக்கவேண்டும்.

வந்தபொழுது

Allow not your thoughts to run on deeds that  
depress your spirits;  
nor make friends with those who fall off in adversity.

8

799. கேடுங்காலைக் கைவிடுவார் கேண்மை  
அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சும்.

ஆபத்துக் காலத்து, தனைக்கு உதவி செய்யாது நீங்கினவது நட்பு,  
மரண காலத்தில் நினைப்பினும் மிக்க துன்பத்தை விளைக்கும்.

25

194

பொருள்

திருக்குறள்

The mere thought of your friend who has betrayed you, in an hour of need, rankles in your heart, life.

even at the very last gasp of your

9

800. மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று  
நத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

உலகத்தோடு ஒத்தலும் சூற்றின்மையும் உடையாரது  
சினேகத்தையே ஏற்றுக்கொண்டு பழகவேண்டும்;  
உலகத்தாரோடு மாறுபட்டவரது சினேகத் தை ஆராயாது  
கொண்டிருந்தால், அவர் வேண்டிய பொருளைக்  
கொடுத்தா யினும் வலிய ஒழித்துவிடவேண்டும்.

Embrace the fellowship of the flawless ones ;  
discard the alliance of evil men even at some sacrifice.

10

அதிகாரம்—81

பழமை

CLOSE AND FAST FRIENDSHIP.

நண்பரது பழையராந் தன்மைபற்றி, அவர்கள்  
செய்த பிழைகளைப்  
பொறுத்தல்.

801. பழமை யெனப்படுவ(து) யாதெனின்

யாதும

கிழமையைக் கீழ்நீதிடா நட்பு.

பழமை எனப்படுவது யாதென்று கேட்டால், அது  
பழைய நண்பர்

உரிமையாற் செய்வனவற்றைச் சிறிதும் விலக்காமல்,  
அவற்றிற்குச் சம்

மதித்து இருக்கின்ற நட்பே யாகும்.

Perfect fellowship lovingly submits to all the  
liberties and free-  
doms which its loving ones take.

1

802. நட்பிற்கு(து) உறுப்புக் கெழுதகைமை;

மற்றதற்கு

உப்புஆதல் சான்றோர் கடன்.

நட்பிற்கு அவயவமாவன, நண்பர் உரிமையாற்  
செய்யும் செயல்களே;

அதனால் அவ்வுரிமைக்கு இனியராதலே பெரியோர்க்குக்  
கடமையாகும்.

The salt and savour of friendship is perfect  
freedom. Such a free-  
dom only friends know.

2

803. பூழகிய நட்பெவன் செய்யும்

கெழுதகைமை

செய்தீர்(கு) அமையாக் கடை.

தாம் சம்மதியாத காரியங்களா யிருந்தீர் லும்,  
இநேகிதர் உரிமையாற் செய்த செயல்களுக்குத் தரமே

அக்காரியங்களைச் செய்ததுபோல பாலிக்க,

அங்கவியல்

அதி—81. பழமை

195 அதற்கு உடம்படாரானால் அவரோடு பழமையாய்  
வந்த இநேகம், என்ன பயனைத் தரும்?

Of what avail is close friendship when hearts  
respond not to familiar acts done in its name ?

3

804. விழைதகையான் வேண்டி யிருப்பர்  
கெழுதகையால்

கேளாது நட்டார் செயின்.

இநேகிதர், உரிமையால் தம்மைக் கேளாமல் செய்த  
தம் செயல்களுக் காக, அச்செயல்களின் விரும்பப்படும்  
தன்மைபற்றி, அவற்றை விரும்புவர் அறிவுடையார்.

Friends delight in all the familiar and unbidden acts  
of their close associates.

4

805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை  
என்றுணர்க

நோதக்க நடடார் செயின்.

தாம் வெறுக்கத்தக்க செயல்களைச் சிநேகிதர்  
செய்தாராயின், அவ்வாறு செய்தற்குக் காரணம்,  
அறியாமை என்றாவது, மிக்க உரிமை பாராட்டுதல் என்றாவது  
அறிந்துகொள்ளவேண்டும்.

Deem the sting caused by friends to be born of not  
folly merely, but of easy familiarity.

5

806. எல்லைக்கண் நின்றார் துறவார்  
தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

நட்புவரம்பு கடவாமல் அதன்கண்ணே நின்றவர்,  
தம்மோடு பழமை யினின்றும் வேறுபடாமல் இருந்தவரது  
நட்பை, அவரால் கேடு நேர்ந்த  
விடத்தும் கைவிடார்.

Friends may cause ruin: but the true  
and perfect ones never abandon them.

6

807. அழிவந்த செய்யினும் அன்புஅறார்  
அன்பின்



வழிவந்த கேண்மை யவர்.

அன்போடு பழகிய நட்பிணையுடையவர், தம் நண்பர்  
தமக்குக் கெடுதி

யானவற்றைச் செய்தவிடத்தும், அவரிடத்து அன்பு  
நீங்கார்..

Friends linked together from childhood, even  
when betrayed,  
cling on to each other.

7

808. கேள்இழுக்கம் கேளாக்  
கெழுதகைமை வல்லார்க்கு

நாள்இழுக்கம் நாட்டார் செயின்..

நண்பர் செய்த பிழையைத் தாமாகவேயன்றிப், பிறர் சொன்னாலும்  
மனத்தில் கொள்ளாத உரிமை அறியவல்லவர்க்கு, அந்நண்பர் பிழை செய்  
வாராயின், அந்நாளே வாழ்நாள்களிற் பயன்பட்ட நாளாம்.

196

திருக்குறள்

பொருள்

Behold the loving hearts who are blind to the  
faults of their

friends and who listen not to whispering tongues.  
Even the day their

friends offend, comes to them with a  
smiling grace of its own. 8

809. கேடா அ வழிவந்த கேண்மையார்  
கேண்மை

விடா ஆர் விழையும் உலகு.

உரிமை நீங்காமல் பழமையாய்வந்த  
நட்பையுடையவரது நட்பினை,

அவர்செய்த பிழையைநோக்கி விடாதவரை, உலகத்தார்  
அனைவரும் விரும்பி

சினேகிப்பர்.

He lives in the hearts of all who holds on to  
his friend of old,  
through thick and thin.

9 810. விழையார் விழையப் படுப  
பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.

பழைய சினேகிதர், பிழைசெய்தபோதும்,  
அவரிடத்தில் பிழை

பொறுத்தலாகிய தமது குணத்தினின்றும் மாறுபடாதவர்,  
தம் பகைவரை

லும் விரும்பப்படுவர்.

Even foes long for them who are constant in their  
affections to their erring friends.

EVIL COMPANY

தீக்குணத்தாரோடு உண்டாகிய நட்டி.

811. பருகுவார் போலினும் பண்பிலார்  
கேண்மை

பெருகலின் குன்றல் இனிது.

தீக்குண முடையவர், மிக்க அன்பு காட்டி, அன்பின்  
மிகுதியால் விழுங் குவார்போலிருப்பினும், அவரது சிநேகம்  
வளர்தலைக் காட்டிலும் குறைதல்  
நன்ற.

Let the seeming, devouring kindness of the wicked  
rather die away than grow.

1 812.

உறின்றட்டு அறின்றொடும் ஒப்பிலார் கேண்மை  
பெறினும் இழப்பினும் என்.

தமக்குப் பயன் உளதாம்பொழுது நட்டிச் செய்து, பயன் இலதாம்  
பொழுது தம்மை விட்டு விலகும் ஒற்றுமை யில்லாதவரது நட்பைப் பெற்  
றால் வரும் இலாபம் யாது? இழந்தால் நேரும் நஷ்டம் யாது. (இரண்டும்  
சமமே.)

What matters it whether you gain or lose the brittle friendship of those who crowd round you in days of prosperity and fall off in days of adversity?

2

813. உறுவது சீர் தூக்கும் நட்பும் பெறுவது  
கொள்வாரும் கள்வரும் நேர்.

சினேகத்தின் அளவை முக்கியமாகக் கொள்ளாது,  
அதனால் வரும்

பயன் அளவையே கருதி சினேகிப்பவரும்,  
கொடுப்பாரை உள்ளன்புடன்

ஏற்றுக்கொள்ளாது பொருளையே முக்கியமாகக்  
கொள்ளும் பொதுமகளி

ரும், பிறர் நஷ்டத்தைப்பற்றிச் சிந்தியாமல் அவர்  
அஜாக்கிரதைப்பட்டி

நிற்கின்ற சமயத்தையே எதிர் பார்க்கின்ற திருடரும்  
தம்முள் சமானமாவர்.

Friends having an eye on their profits, harlots bent  
on their gains,

robbers lying in wait for plunder, are of the same ilk.

3

814. அமர் அகத்(து) ஆற்றறுக்கும் கல்லாமா  
அன்றார்

தமரின் தனிமை தலை.

போர் வருவதற்கு முன்னெல்லாம் தாங்குவது  
போலிருந்து, யுத்தம்

நேர்ந்தபொழுது போர்க்களத்தில் தள்ளிவிட்டுப்  
போகின்ற பயிற்சியில்லாத

குதிரையைப்போல்வாரது, நட்பைக் காட்டிலும்  
தனித்திருத்தலே உத்தம

மாகும்.

Better solitude than the company of wicked men  
who are like the

unbroken steed that fails a warrior in the thick of the  
battle. 4

815. செய்துஏமஞ் சாராச் சிறியவர்  
புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

சினேகம் செய்து வைத்தாலும், ஆபத்துக்காலத்தில்  
பாதுகாவலாகாத

கீழ்மக்களது தீய நட்பு, ஒருவர்க்கு உண்டாவதைப்  
பார்க்கிலும் உண்டாகாம

லிருத்தலே நல்லது.

Better abandon than contract the friendship of  
the wicked who

forsake you in the hour of danger.

816. பேதை பெருங்கெழீஇ நட்பின்  
அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

அறிவில்லாதவனது மிக நெருங்கிய நட்பைப்  
பார்க்கிலும், அறிவுடை

யாரது பகைமை கோடி மடங்கு நல்லது.

Better far to incur the wrath and hate of the  
great than to court  
the close alliance of the vile.

6

817. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்  
பத்தடுத்த கோடி உறும்.

198

திருக்குறள்

பொருள்

தாம் அறிவுடையாராதற்கு  
ஏதுவல்லாமல், பரிகாசவகைக்கு உரியவர் களோடு செய்யும்  
கிணைத்தினால் வரும் இன்பங்களைப் பார்க்கிலும், பகை

வரால் வரும் துன்பங்கள், பத்துக்கோடி மடங்கு நல்லனவாம்.

Infinitely better than the empty laughter of your foolish companions is the wild frown of your foes.  
7

818. ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை  
சொல்லாடார் சோர விடல்.

தம்மால் முடியுங் காரியத்தை முடியாததுபோல்  
வெளிக்குக்காட்டி, அதனைச் செய்யாது விடுபவரது நட்பை,  
அதனைக் கண்டவுடனே அவரறி யச், சொல்லாமலே தளர  
விடவேண்டும்.

Let the friendship of those who chill your  
enthusiasm and make your work grievously long, wear and  
wither away.  
8

819. கனவினும் இன்னாது மன்றோ வினைவேறு  
சொல்வேறு பட்டார் தொடர்பு.

செயலும், சொல்லும் ஒத்திராது  
மாறுபட்டிருப்பவரது நட்பானது, பிரதியகூத்தில்  
மாத்திரமே யன்றிச் சொப்பனத்தில் காணப்பட்டாலும்  
வருத்தந் தரும்.

It is bitter to conjure up even in dreams the  
fellowship of those whose tongues belie their hearts.

9

820. எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.

தனியே வீட்டில் இருந்தபொழுது சினேகம் பாராட்டி,  
பலரோடு சபையில் இருக்கும்பொழுது பழிப்பவரது நட்பை,  
எவ்வளவு சிறிதாயினும் தம் மைச் சேராதபடி கவனித்து  
ஒழிக்கவேண்டும்.

Keep them at arm's length who lovingly embrace  
you when alone,  
but hold you up to scorn and ridicule in an assembly.

10

அதிகாரம்—83

கூடா நட்பு

FALSE FRIENDSHIP

மனத்தில் நட்பில்லாமலிருந்துகொண்டே, தமக்குத்  
தீங்கு செய்ய வாய்க்குஞ் சமயம் பெறுமளவும் வெளியிலே

நட்பை

தளையு.

கூடி யொழுதுவாரது நட்பின்

821.

கீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.



உள்ளே பகைமை கொண்டு வெளிக்குச்  
சினேகிதர்போல் இருப்பவரது

நட்பு, சமயம் நேர்ந்த விடத்துத் தாங்காமல், பொன்  
முதலியவற்றை வேறு

கருவிகள் நன்றாக வெட்டுதற்குத் துணையாகின்ற  
பட்டடை யென்னும்

கருவிபோலும்.

The false friendship of the wicked is but a  
mask and a pretext to

stab you from behind in an unwary moment.

1

822. இனம்போன்று இனமல்லார் கேண்மை  
மகளிர்

மனம்போல வேறு படும்.

தமக்கு வேண்டியவர்போல நடத்து, உண்மையில்  
வேண்டாதவரா

யிருப்பவருடைய நட்பு, சமயம் நேருமிடத்து, மகளிர்  
மனம்போல மாறுபடும்.

Changeful and varying as the heart of a woman is  
the friendship of

823. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்  
ஆகுதல் மாணர்க்கு(கு) அரிது.

நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றாராயினும்,  
அதனால் மனந்திருந்தி

உண்மை நண்பராதல், கூடாநட்பினர்க்கு இல்லை.

The unkind heart of the enemy never mellows with  
learning. 3

824. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா  
வஞ்சரை அஞ்சப் படும்.

கண்டபொழுது முகமலர்ச்சி காட்டி நகைத்து,  
எப்பொழுதும்

மனத்தால் இனியரல்லாதவரான வஞ்சகருக்கு  
அஞ்சவேண்டும்.

Beware of men who may smile and smile, and be villains.

4

825. மனத்தின் அமையா தவரை  
எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்(று) அன்று.

மனத்தால் தம்மொடு பொருந்தாதவரை,  
யாதொரு காரியத்திலும்

அவரது சொற்களைக் கொண்டு நம்பக்கூடாது.

Put no trust in the alluring words of the deceitful ones.

5

826. நட்பார்போல் நல்லவை சொல்லினும்  
ஒட்டார்சொல்

ஒல்லை யுணரப் படும்.

சினேகிதர்போன்று நன்மையைத் தரும்  
சொற்களைச் சொன்னாராயி

னும், பகைவர் சொற்கள் நன்மையை விளைக்காமை,  
வினைவில் அறியப்

படும்.

One can see through the wicked who, under  
the mask of friend-

ship, offer sage counsels.

6

200

திருக்குறள்

பொருள்

827. சொல்வணக்கம் ஒன்றார்கண் கொள்ளற்க  
வில்வணக்கம்

திங்கு குறித்தமை யான்.

வில்வினது வணக்கம், எதிர்த்தவர் ந்குத் தீமை  
செய்தலைக் குறித்த

லால், பகைவரது சொல்லின் வணக்கமும் தமக்கு  
நன்மை செய்தலைக்

குறித்ததென்று நம்பாதிருக்கக் கடவர்.

The graceful bend of the bow portends evil ; the  
humble speech of

the enemy is fraught with disaster.

7

828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்;  
ஒன்றார்

அழுதகண் ணீரும் அனைத்து.

பகைவர் அஞ்சலிசெய்த கைகளினுள்ளும் ஆயுதம்  
மறைந்திருக்கும்;

அவர், அழுத கண்ணீரும் அவ்வாறே அவ்வாயுதம்  
மறைந்திருத்தற்கு இட

மாகும்.

The wicked foes carry daggers in their praying  
hands and destruc-  
tion dire in their tearful eyes.

8

829. மிகச்செய்து தம்எள் ளுவாரை நகச்செய்து  
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

வெளிக்கு அதிக சினேகங்காட்டி, உள்ளே தம்மை

இகழ்ந்தொழுதும் பகைவரைத் தாமும் அவ்வாறு  
 சினேகித்தொழுகி, அவர் மகிழும்படிசெய்து,  
 அகத்தில் அம்மகிழ்ச்சி அழியும்படி பொருந்தந் தன்மை  
 யுடையது, அரச  
 நீதி.

It is perfect kingcraft to affect love to pretenders  
 and to plot their  
 ruin under the false guise of friendship.

9 830. பகைநட்பு ஆம் காலம்  
 வருங்கால் முகம் நட(டு)

அகநட்பு ஒரீஇ விடல்.

தம் பகைவர், தமக்குச் சினேகிதர் போன்று ஒழுங்குங்  
 காலம் வந்தால்,  
 தாமும் அவரோடு முகத்தால் நட்புச்செய்து, மனத்தால்  
 அச்சினேகத்தை  
 விட்டுப் பின்னர் முகநட்பையும் கூடியவரையிலும்  
 நீக்கவேண்டும்.

Hide in your smiles your hostile  
 heart to the foe, who affects  
 friendship.

# பேதைமை

FOLLY

செய்வன தவிர்வன அறியாமை.

831. பேதைமை என்பதொன் (று) யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.

அங்கவியல்

201

அதி—84. பேதைமை

பேதைமையாவது, ஒருவனுக்கு மற்றைக் குற்றங்களெல்லாவற்றினும் மிக்கதொரு குற்றமாம்; அதுதான் எதுவென்றால், தனக்குத் தீமை தரும் வற்றைக் கைக்கொண்டு, தனக்கு நன்மை தரும்வற்றைக் கைவிடுதலேயாம்.

Folly clings to what is harmful; but shuns what is good and profitable.

1

832. பேதைமை யுள்ளல்லாம் பேதைமை கா தன்மை

கை அல்ல தன்கண் செயல்.

அறியாமையிலும் பெரிய அறியாமையாவது எதுவெனில், கூடா

தென்று நூலோர் விலக்கிய காரியங்களை விரும்பிச்

It is the height of folly to delight in what is sinful.

2

833. நாணமை நாடாமை நாரின்மை

யாதொன்றும்

பேணமை பேதை தொழில்.

நாணுதற்குரிய பழிபாவங்களுக்கு நாணமையும்,  
ஆராயவேண்டிய விதி

விலக்குக்களை ஆராயாமையும், யாவரிடத்தும்  
அன்பின்றி மாறுபட்ட

சொல்லும் செயலும் உடைமையும், வீரும்பிக்  
காத்தற்குரியவற்றில் வீரப்.

பம் இன்மையும் ஆசிய இவை  
அறிவிவானது தொழில்களாம்.

A fool is dead to all shame,  
reckless of ideals, callous of heart,

harsh and bitter of tongue and scorns what is good and  
noble in life. 3

834. ஒதி யுணர்ந்தும் பிறர்க்கு(கு) உரைத்தும்

தான் அடங்காப்

பேதையின் பேதையார் இல்.

மனமொழி மெய்களாகிய திரிகரணங்களும், அடங்குதற்குக் காரணமாகிய தூல்களைக் கற்றும், அவ்வடக்கத்தால் வரும் பயனை யறிந்தும், அதனைப் பிறாறியும்படி உரைத்தும், அவை அடங்கி நடவாத மூடனாகிய தன்னைப் போல் பெரிய மூடர் உலகத்தில் இல்லை.

No greater fool treads on earth than he who chants scriptures,

cons scriptures, quotes scriptures and yet is a thrall to his senses. 4

835. ஒருமைச் செயலாற்றும் பேதை  
எழுமையும்

தான்புகு(கு) அழுந்தும் அளவு.

மூடனாவன், இனி வரும் பிறப்புக்களிலெல்லாம், தான் அனுபவிக்கும் துன்பத்தை இவ்வொரு பிறப்பிலேயே செய்துகொள்ள வல்லனாவன்.

Folly reaps all the harvests of an age-long misery in one short span of life. 5

26

202

திருக்குறள்

பொருள்

836. பொய்ப்படும் ஒன்றோ புனைபூணும்  
கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.



ஒன்றைச் செய்யும் முறையறியாத மூடன், ஒரு  
தொழிலைத் தான்

செய்வதாக ஏற்றுக்கொண்டு தொடங்கினால்,  
அத்தொழில் கெட்டுவிடுதல்

மாத்திரமேயன்றித் தானும் விலங்கிற் பூணுவான்.

Folly renders all its projects futile and paves the  
way to its own  
ruin.

6

837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர், பேதை  
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

அறிவீனன், விதிவசத்தால் பெருஞ்செல்வத்தை  
யடைந்தபொழுது,

தன்னுடன் யாதொரு சம்பந்தமும் இல்லாதவர்,  
அச்செல்வத்தைப்பெற்று

அனுபவித்துத் திருப்தியடைய, எல்லா உரிமையுமுள்ள  
அவன் சுற்றத்தார்

ஒன்றும் பெறாமல் பசியால் மிக வருந்துவர்.

Strangers feast and thrive on a fool's fortune,  
while his kith and  
kin starve and die.

7

838. மையல் ஒருவன் களித்து அற்றால்

பேதைதன்

கையொன்று உடைமை ஓபறின்.

அறிவில்லாதவன், தன் கையிலே பொருள்  
கிடைக்கப்பெற்றால், அப் பேதை மயங்குதல், முன்னமே  
பித்தம் பிடித்த ஒருவன் அதன்மேல்  
கள்ளையும் குடித்தாற்போலும். (மிக மயங்கி,  
ஒழுங்குகெடத் தொழில் செய்  
வான்.)

As riotous as a madman in his drunken glee, is a  
fool who comes by a windfall.

8

839. பெரிதினிது பேதையார் கேண்மை;  
பிரிவின்கண்  
பீழை தருவதொன்(று) இல்.

மூடாது சினேகம் மிக நல்லது; ஏனெனில், பின்  
பிரியுங் காலத்து,  
அப்பிரிவு இருவருக்கும் யாதொரு துன்பமும் தராததலால்.

The friendship of fools rings hollow and leaves no  
regret or fond recollection behind.

9

840. கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றால்,  
சான்றோர்  
குழா அத்துப் பேதை புகல்.

பெரியோர் கூடிய சபையில் மூடன் பிரவேசித்தல்,  
அசுத்தமான வற்றை மிதித்த காலை; இன்பந்தரும்  
மெத்தையில் வைத்தாற் போலும்.

As revolting as unwashed feet on a bed  
of roses, is the intrusion of  
a fool in an assembly of the wise.

10

அதிகாரம்—85

புல்லறி வாண்மை

IGNORANCE

சுற்றறிவுடைய ஒருவன், தன்னைப்  
பேரறிவுடையவனாக மதித்துப்

பெரியோர் கூறும் உறுதி மொழியைக் கேளாமை.

841. அறிவின்மை இன்மையுள் இன்மை:  
பிறிதின்மை

இன்மையா வையா(து) உலகு.

ஒருவனுக்கு வறுமை பலவற்றுள்ளும் மிகுந்த  
வறுமையாவது, அறிவில்

லாமையே; மற்றைப் பொருளில்லாமையோ எனின்,  
அதனை உலகத்தார்

அப்படிப்பட்ட இழிந்த இல்லாமையாகக்  
கொள்ளமாட்டார்.

There is no other poverty in the world than the  
dire poverty of  
thought and mind.

1

842. அறிவிலான் நெஞ்சுஉவந்(து) ஈதல்  
பிறிதியாதும்

இல்லை: பெறுவான் தவம்.

புல்லறிவாளன், மனமகிழ்ந்து ஒருவனுக்கு ஒரு  
பொருளைக் கொடுத்த

தல் நேருமாயின், அதற்குக் காரணம்  
பெறுகின்றவனது தவமேயன்றிக்

கொடுப்பவனது குணம் காரணம் அன்று.

The occasional benevolence of a fool is nothing  
but fortune's gift  
to the receiver.

2

843. அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை  
செறுவார்க்குஞ் செய்தல் அரிது.

புல்லறிவுடையவர், தாமே தமக்குச் செய்துகொள்ளும்  
வருத்தமானது,

அதனைச் செய்தற்குரிய பகைவர்க்குஞ் செய்ய

முடியாததாகும்.

Folly inflicts on itself more injuries than enemies can contrive. 3

844. வெண்மை யெனப்படுவ(து) யாதெனின்  
ஒண்மை

உடையம்பாம் என்னும் செருக்கு.

புல்லறிவுடைமை யென்று சொல்லப்படுவது  
யாதென்றால், 'தம்மைத்

தாமே நல்லறிவுடையோம்' என்று நன்கு  
மதித்(துக்கொள்ளு)தற்குக்

காரணமான மயக்கமே.

Where does folly reside but in self-conceit ?

4

845. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற  
வல்லதூஉம் ஐயந் தரும்.

புல்லறிவாளர், தாம் கல்லாத நூல்களையும் கற்றனவாக மதித்துக்  
கொண்டு ஒழுகும், ஒழுக்கம், 'தாம் முன்பு குற்றமறப் படித்ததொரு தூலி  
ருந்தால், அதனிடத்தும் சந்தேகத்தைப் பிறர்க்கு விளைக்கும்.

The pretensions of a fool to knowledge beget  
real worth.

suspicion in his own

5

846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.

புல்லறிவாளர், தம்மிடத்து உண்டாகும் குற்றங்களை  
யறிந்து, அவற்றை

ஒழிக்காமற் போவாரானால், மறைக்கத்தக்க தமது  
அவயவத்தை ஆடை

யால் மறைத்தவராகத் தம்மை நினைத்தலும், புல்லறிவாம்.

What availeth a fool to cover his nakedness while  
the deformities

of his mind stand exposed to the world?

847. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமறை தானே தனக்கு.

பெறுதற்கரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும், அதனை உட்கொண்டு  
காத்துக் கொள்ளாமல், வெளிப்படுத்தும் புல்லறிவாளன், அவ்வுபதேசப்  
பொருள், தனக்கு நன்மை செய்யாமையே யன்றித்  
திமையையும் விளைத்த

லால், யிருந்த துன்பத்தைத் தனக்குத் தானே செய்து  
கொள்ளுபவனாவான்.

A fool, though blessed with sage counsels, sows  
own ruin.

the seeds of his

7

848. ஏவவும் செய்கலான்: தான்தேரான் :  
அவ்வயிர்

போலும் அளவுமூர் நோய்.

அறிவில்லாதவன், தனக்கு உறுதியானவைகளை,  
அறிவுடையோர் சொன்னாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு,  
செய்யமாட்டான்; தானும், இவை

நமக்கு நன்மை செய்யக் கூடியவையென்று அறியான்;  
அத்தகைய மனிதனது உயிர், உடம்பைவிட்டுப்  
போமளவும், அது பூமிக்குப் பொறுத்தற்கரிய  
தொரு வியாதியாகும்.

Deaf to the counsels of the wise, and with no  
light of his own, a fool, to the last moment of his  
life, is a veritable pest of the  
earth.

8

849. காணாதான் காட்டுவான் தான்காணான்:  
காணாதான்

கண்டாலும் தான்கண்ட ஆறு.

தன்னை எல்லாம் அறிந்தவனாக மதித்துக்  
கொள்ளுதலால், பிறர்

சொல்லும் விஷயத்தை அறியுந்தன்மை இல்லாத  
புல்லறிவாளனுக்கு, ஒன்

றைச் சொல்லுபவன் அவனால் பழிக்கப்பட்டுத் தான்  
அறியாதவனாவான்;

இனி, அவ் அறிவிலி, தான் கொண்டது  
விடாமையால், பிறர் அறிவித்த

வற்றையும் தன் கருத்தின்படியே அறிந்தவனாவான்.

He who strives to teach a fool but befools himself; for the fool, in  
his self-conceit, always deems himself wise. 9

அங்கவியல்

அதி—86. இகல்

205

850. உலகத்தார் உண்டென்ப(து)

இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.

உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது  
புல்லறிவால் இல்லை யென்று மறுப்பவன், உலகத்தாரால் மனிதனாக மதிக்க  
கப்படான்; இப்பூமியிலே காணப்படுவதோர் பேயென்றே கருதப்படு  
வான்.

A fool, who forswears all that the world holds  
dear, is not of man



## அதிகாரம்—86

இ க ல்

ENMITY

இருவர் தம்முள்ளே போர்செய்து வலி  
குறைதற்குக் காரணமாகிய

மனத்தின் மாறுபாடு.

851. இகல்என்ப, எல்லா உயிர்க்கும் பகலென்னும்  
பண்பின்மை பாரிக்கும் நோய்.

உயிரினத்தும் பிறவுயிரோடு சேர்ந்து வாழாமையைக் காரணமாகிய  
நீக்குணத்தை வளர்க்கும் குற்றத்தையே, இகலென்று தூலோர் கூறுவர்.

What is hatred but a plague that breeds discord among men? 1

852. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி  
இன்னாசெய் யாமை தலை.

தம்மோடு சேர்ந்து வாழாமையை நினைத்து, வெறுக்கத்தக்க காரியங்  
களை ஒருவன் செய்தாலும், அவனோடு பகைமை கொள்ளக்கருதித் துன்பந்  
தருந் தொழில்களைத் தாம் அவனுக்குச் செய்யாதிருத்தலே சிறந்தது.

It is height of wisdom not to retaliate evil which springs from  
hostility. 2

853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்  
தாவில் விளக்கந் தரும்.

வகவன், பகைமை யென்று சொல்லப்படுகிற துன்பத்தைச்

நோயைத், தன் மனத்தைவிட்டு நீக்குவானாயின், அவ்வாறு நீக்குதல், எந்  
நாளும் அழிவில்லாமைக்கு ஏதுவாகிய குற்றமற்ற புகழை அவனுக்குக்  
கொடுக்கும்.

Eternal glory unto the man who banishes from his mind all  
enmity. 3

206

திருக்குறள்

பொருள்

854. இன்பத்துள் இன்பம் பயக்கும்,

இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

பகைமையே யென்று சொல்லப்படுகின்ற  
துன்பங்கள் பலவற்றினும்

மிக்க துன்பமானது, ஒருவனுக்கு இல்லையானால்,  
அவ்வில்லாமை, இன்பங்

கள் பலவற்றினும் மிக்க இன்பத்தை அவனுக்குக்  
கொடுக்கும்.

Where deadliest hate finds its grave, there  
ble.

855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை

யாரே

மிகலுக்கும் தன்மை யவர்.

தம்மனத்துள் மாறுபாடு தோன்றியவிடத்து, அதற்கு இடங்கொடாமல் அதனை நீக்கி நடக்க வல்லவரை வெல்ல நினைப்பவர் யார்? ஒருவரும்

இலர்.

Who dares conquer him that desists from hatred?

5

856. இகலின் மிகலினி(து) என்பவன்

வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.

பிறரோடு பகைமை கொள்ளாதவே தனக்கு இனியதென்று செய்பவ

னது வாழ்க்கை, குறைதலும் முற்றக்கெடுதலும் விரைவில் உண்டாகும்.

One who delights in discord is within death.

the shadow of ruin and

857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்

இகன்மேவல்

இன்ன அறிவி னவர்.

பகைமையோடு சேர்ந்த தீய அறிவினை புடையவர்,  
வெற்றி தரும் நீதி

நூற் பொருளை யறியமாட்டார்.

Spiteful by nature, blinded by hate, men  
light of truth.

know not the triumphant

7

858. இகலிற்(கு) எதிர் சாய்தல் ஆக்கம்:  
மிகல்ஊக்கின் ஊக்குமாங் கேடு.

அதனை

தன்னுள்ளத்தில் மாறுபாடு தோன்றியபோது,  
அதனை ஏற்றுக் கொள்

ளாது ஒழித்தல், ஒருவனுக்கு ஆக்கமாம்; அவ்வாறு  
செய்யாமல், அம் மாறு

பாட்டை மிகுதியாக மேற்கொண்டால், அது அவனுக்கு  
அழிவைத் தரும்.

To be rid of hatred is to build one's fortune; to  
feed fat one's

grudge is to court one's ruin.

8

859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்  
மிகல்காணும் கேடு தாழ்கு.

அதனை

அங்கவியல்

அதி—87. பகைமாட்சி

207

ஒருவன், தன்னிடத்துச் செல்வம் வரும்போது  
காரணமிருந்தாலும் மாறுபாட்டை நினையான்; தனக்குக்  
கேடு வரும்போது காரணமில்லா திருந்தாலும் மிகுதியும்  
அதனை நினைப்பான்.

In fortune's smiling hour, no thoughts of  
enmity creep in. In ruin's fateful hour, all thoughts of  
hatred crowd in.

9

860. இகலான்ஆம் இன்னாத வெல்லாம்:  
நகலான்ஆம்

நன்னயம் என்னுஞ் செருக்கு.

ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றினாலேயே, துன்பங்கள்  
அனைத்தும் உண்டாகும்; நட்பு ஒன்றினாலேயே நல்ல  
நீதியென்னும் பெருஞ் செல்வம் உண்டாகும்.

Out of enmity spring evils; out of love  
flow peace and good-will.

10.

அதிகாரம்—87

பகை மாட்சி  
HATRED OF THE ENEMY

அறிவில்லாமை முதலிய சூற்றங்கள் உடைமையால் பகைவரைப், பெருமைப் படுத்தல்.

861. வலியார்க்கு மாறேற்றல் ஒம்புக : ஒம்பா  
மெலியார்மேல் மேக பகை.

எவ்விதத்தானும், தம்மைக் காட்டிலும் மிகுந்த வலிமையை யுடையாரி

டத்துப் பகை கொள்ளலாகாது; தம்மைவிடக் குறைந்த வலிமையை யுடையாரிடத்துப் பகைமையை நீக்காது கொள்ளல் வேண்டும்.

Measure not your strength with the powerful foe ;  
strike, strike,

with all your might, at the weaker one.

1

862. அன்பிலன் : ஆன்ற துணையிலன் :

தான் துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

தன் சுற்றத்தார்மேல் அன்பிலனாகியும்,  
வலிமையையுடைய துணை

யில்லாதவனாகியும், தானும் வலிமை குறைந்தவனாகியும் இருக்கின்ற ஒரு

வன், தன்மேல் வந்த பகைவனது வலிமையை வளர்ப்பானேயன்றி அதை எப்படி நீக்குவான் ?

Behold the prince who is unloving, void of powerful allies, and is weak in himself; can he ever withstand the incursions of the enemy?

2 208

திருக்குறள்

பொருள்

863. அஞ்சம்: அறியான்: அமைவிலன்: ஈகலான்:

அஞ்ச

தஞ்சம் எளியன் பகைக்கு.

வேண்டாதவைகளுக்கு அஞ்சுவனாயும், அறிய வேண்டாமவற்றையறியாதவனாகியும், பிறரோடு பொருத்தம் இல்லாதவனாயும், இவற்றுடன்

உலோப குணமுடையவனாயும் இருப்பவன், பகைவரால் வெல்லப்படுதற்கு

மிக எளியனாவான்.

He, who is frightfully timid, foolishly ignorant, revoltingly un-

social, and woefully niggardly, is the scorn and contempt of the foe. 3

864.

நீங்கான் வெகுளி நிறையிலன்

எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எனிது.

கோ பத்தினின்று நீங் காதவனாய்த் , தன்னிடத்து  
நிறையுடையனல்லனு.மாகிய ஒருவனை, எந்நாளும் எவ்விடத்தும் பொருது  
வெல்லுதல் யாவர்க்

கும் எனிது.

Neither free from wrath, nor skilled in hiding  
a secret, a king

falls an easy prey to the enemy.

4

865.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான்

பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு) இனிது.

நீதி

நூல்களைக் கற்றறியாளுயினும், அவைகளில்

கூறப்பட்ட தொழில்

களைச் செய்யாதவனாயும், தனக்கு வரக்கூடிய பழியைப்  
பாராதவனாயும், நற்குண மில்லாதவனாயு

முள்ளவனேடுகொண்ட பகையானது, பகைவர்க்கு

மிகவும் இனிதாம்.

Unversed in wisdom's ways, scornful of their



precepts, reckless of

honour, a foolish sovereign becomes a veritable mockery to his scornful foes.

5

866. காணச் சினத்தான் கழிபெருங்

காமத்தான்

பேணமை பேணப் படும்.

பகுத்தறிவு இல்லாமைக்குக்

காரணமாகிய

கோபத்தை யுடையனாயும், அளவற்ற காமத்தை யுடையனாயும் இருப்பவனது பகைமை, வீரும்பிக் கொள்ளப்படும்.

The hatred of a prince, who is blind in his wrath and most licentious in his desires, delighteth his enemy.

6

867. கோடுத்துங் கொள்வேண்டும் மன்ற

அடுத்திருந்து

மீறாத செய்வான் பகை.

ஒரு தொழிலைத் தொடங்கி அதற்குத் தகாதவைகளைச் செய்பவனது பகைமையைச், சில பொருளைக் கொடுத்தாயினும் நிச்சயமாகக் கொள்ளவேண்டும்.

Behold a foolish prince who undertakes an enterprise but allow his efforts to run counter to his projected plans. His enemy, even at a price, welcomes such a one's hatred.

7

868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின்  
மாற்றார்க்கு

இனனிலனும் ஏமாப் புடைத்து.

ஒருவன் நற்குணமில்லாதவனாய்ப், பல குற்றங்களையும் உடையவனாய்  
யிருந்தால் அவன், பகைவர்க்குச் சிறந்த துணையாவான்.

Foes exult over a prince who is void of virtue, is a bundle of faults and is friendless.

8

869. சேறுவார்க்குச் சேணிகவா இன்பம்  
அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.

நீதியை யறியாதவனாய், அச்சத்தையும்

உடையவனாயின், அவனல்

பகைவர்க்குச் சிறந்த இன்பங்கள் உண்டாகும்.

A timid and ignorant prince is an object of  
derisive laughter  
to his foes.

9

870. கல்லான் வெகுளும் சிறுபொருள்  
எஞ்ஞான்றும்

ஒல்லாணை ஒல்லா(து) ஒளி.

நீதிநூலைக் கல்லாதவனேடு பகை  
கொள்ளாதவினல் எளிதில் வரும்

பொருளை அடையாதவினை, எப்போதும் புகழ்  
அடையமாட்டாது.

Glory is not for the prince, who does not take  
advantage of a

weak and ignorant foe.

10

அதிகாரம்—88

பகைத் திறந்தோரிதல்

THE NATURE OF ENMITY

பகையை ஆக்குதல், களைதல், நட்பாக்குதல்  
முதலியவற்றைத்

தெரிந்து ஆராய்தல்.

871. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்  
நகையேயும் வேண்டற்பாற்(று) அன்று.

தீமையையே தரும் பகையென்னும் குணத்தை,  
வினையாட்டினிடத்

தும் ஒருவன் விரும்பத்தக்கதன்று, என்று நீதிநூல்  
தெரிவிக்கும்.

Given in jest give no room to deadly hate.

1

872. வில்லை உழவர் பகைகொளினுங் கொள்ளற்க  
சொல்லேர் உழவர் பகை.

27

210

திருக்குறள்

பொருள்

வில்லை, ஏர்க்கருவியாகவுடைய உழவரோடு

(வீரருடன்) பகைகொண்

டாலும் கொள்ளலாம்; சொல்லை ஏராகவுடைய  
உழவரோடு (அமைச்சரோடு)

விரோதங் கொள்ளக் கூடாது.

Rather incur the hatred of a warrior with

well-strung bows than

incur the displeasure of the men of mighty words, for  
is not the pen

mightier than the sword ?

2

873. ஏழுந் றவரினும் ஏழை தமிழனாய்ப்  
பல்லார் பகைகொள் பவன்.

தான் துணையில்லாதவனாயிருந்துகொண்டு,  
துணையோடு கூடிய பல ரோடும் பகை கொள்வானாயின்  
அவன், பித்தங்கொண்டவரினும் அறிவற்றவனாவான்.

Worse than a mad man is a forlorn wretch who  
wilfully stands aloof and incurs the wrath of many.

3

874. பகைநட்பாக் கொண்டொழுகும்

பண்புடையாளன்

தகைமைக்கண் தங்கிற்(று) உலகு.

அரசன், தனது பகைவரை வேண்டியபோது

வேறுபடுத்திச் சினேக

மாகச் செய்துகொண்டு நடக்கும் குணமுடையவனாயிருந்தால், அவனது

பெருமையுள் உலகம் அடங்கியிருக்கும்.

The whole world is under the sway of the  
prince, who takes the

sting out of hate and turns the frowns of foes into  
smiles.

4

875. தன் துணை இன்றால்: பகைஇரண்டால்:

தான் ஒருவன்

இன் துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

தனக்கு உதவி செய்யக்கூடிய துணையுமில்லை;

தன்னைப் பீடிக்கும்

பகைவரோ! இருவர் ஆவர்; இவ்வாறு இருக்கையில்,  
தனியனாகியதான்,

அப்பகைவர் இருவரில் ஒருவனைத் தனக்கு நட்பின  
ளாக அக்காலத்துக்

சூரிய துணையாகும்படி கொள்ளவேண்டும்.

When alone, contend not against two foes at a  
time; but make  
one of them your agreeable ally.

5

876. தேறினும் தேறா விடினும் அழிவின்கண்  
தேறான் பகாஅன் விடல்.

அரசன், தனது பகைவனைத் தெளிந்திருந்தாலும்,

தெளியாதிருந்

தாலும் தனக்கு வேறொரு தொழிலால் தாழ்வு வந்த

இடத்து, அப் பகை

வனைத் தன்னை விட்டு நீங்காமலும்,

உதாசீனமாக இருக்கவேண்டும். "

அங்கவியல் அதி—88. பகைத் திறந்தேரிதல்

211

Whether you trust your neighbour or not, when your fortune is at its lowest ebb, neither be a foe nor a friend but be a neutral. 6

877. நோவற்க நொந்த(து) அறியார்க்கு; மேவற்க  
மென்மை பகைவர் அகத்து.

அரசன், தான் அடைந்த வருத்தத்தைத் தாமாகவே அறியாத சினேகிதரிடத்தில் அதனைச் சொல்லாதிருக்க வேண்டும்; தனது வலியின்மையைப் பகைவரிடம் காட்டாதிருத்தல் வேண்டும்.

Reveal not thy sorrows to friends who cannot divine them: nor expose thy weaknesses to thy enemies. 7

878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்  
பகைவர்கண் பட்ட செருக்கு.

அரசன், தனக்குரிய தொழிலை முறைப்படி செய்து முடிக்கும் பொருட்டு, படை, பொருள் முதலியவற்றைப் பெருக்கி, மறதி வாரா வண்

ணம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டால், அவனது

பகைவரிடத்துள்ள

களிப்பு கெட்டொழியும்.

Contrive well your plan, pool your resources, and carefully fortify yourself. The joy and pride of your enemy is at an end. 8

879. இனையதாக முள்மரங் கொல்க; களையுநர்  
கைகொல்லும் காழ்த்த இடத்து.

களையவேண்டிய முள்ளையுடைய மரத்தை

இனையதாக இருக்கும் பொழுதே களைந்துவிட வேண்டும் ;  
அவ்வாறன்றி, அது முதிர்ந்துவிட்ட பிறகு, அதனைக்  
களையத் தொடங்கினால் களைவார் கையை, அது களைந்து  
விடும்.

Weed out brambles and briars when young, lest  
they should grow into tangled bushes and bruise the  
hand that clears them. Nip in the  
bud the hatred of thine enemy, lest it should grow  
apace. 9

880. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.

அரசர், தமது பகைவரது கர்வத்தை

யொழிக்கவேண்டி யிருக்க,

இகழ்ச்சியால் அதனைச் செய்யாது விட்டால், பின்னர்  
மூச்சு விடுவதற்குள்



நிச்சயமாகத் தாமே அழிவர்.

They speedily dig their own graves who  
the foe that defies them.

humble not the pride of

10

அதிகாரம்—89

உட்பகை  
HIDDEN HATE

வெளிப்படையாயுள்ள பகைவர்க்கு,  
இடமுண்டாக்கிக் கொடுத்து அப்

பகைவர் வெல்லுமளவும் நட்பாய் நிற்கும் பகை.

881. நீழல்நீரும் இன்றாத இன்றா; தமர்நீரும்  
இன்றாவாம் இன்றா செயின்.

ஒருவனுக்கு இன்பச் செய்தற்குரிய நிழலும் நீரும் முன் இன்பத்தைச்  
செய்து பின் துன்ப (த்தைச் செய்வனவாயின்)ந் தருவதாயின் அவை தீயன  
வாகக் கருதப்படும்; அதுபோல, தழுவிக்கொள்ளவேண்டிய சுற்றத்தார்

குணங்களும் முன்பு இனியனவாயினும் பின்னர்  
துன்பந்தருமாயின் இன்றா

தனவாகவே கருதப்படும்.

Shady groves and running brooks  
unwholesome prove, if they

breed pestilence dire. Kinsmen true an abomination  
prove who lay

snares and plot our ruin sure.

882. வாள்போல் பகைவரை அஞ்சற்க:

அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

வாள் முதலிய கருவிகள்போல வெட்டுவோம்  
என்று எதிர்க்கும் பகை வர்க்கு அஞ்சவேண்டியதில்லை ;  
ஆனால், எதிர்நில்லாது உறவினர்போல

நடித்து, மறைந்துநின்று கொல்லக் கருதும் பகைவர்  
தொடர்புக்கு மிகவும்

அஞ்ச வேண்டும்.

Brave the unsheathed sword of your vengeful foe  
; beware of the  
enemy who comes in the guise of a friend.

2

883. உட்பகை யஞ்சித்தற் காக்க;

உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.

உட்பகை யுடையவரைக் கண்டால், அவர்க்குப்  
பயந்து தன்னைப்

பாதுகாத்துக் கொள்ளவேண்டும்; ஏனெனில்,  
தனக்கோர் தளர்ச்சி வந்த

விடத்து, அவர் குயவனது மட்கலத்தை அறுக்கும்  
கருவிபோலத் தவறாமல்

கெடுத்து விடுவர்.

Guard yourself against traitors in your camp,  
lest their hidden  
poniards, in an evil hour, should cleave you in twain  
like the steel of  
the potter at his wheel.

3

884.

மனம்மாண உட்பகை தோன்றின்  
ஏதம் பலவந் தரும்.

இனம்மாண

அங்கவியல்

அதி—89. உட்பகை

213

வெளியில் நண்பனைப் போலத் தோன்றி,  
அகத்தில் பகைமை

கொண்ட ஒருவன், அரசனுக்கு இருந்தால், அது,  
அவ்வரசனுக்குத் தன்

சுற்றத்தார் வசப்படாமைக்குரிய பல குற்றங்களையுந்  
தரும்.

An enemy, who assumes the mask of friendship,  
creates discórd

among kith and kin and brings on a multitude of evils.

4

885. உறன்முறையான் உட்பகை தோன்றின்  
ஏதம் பலவுந் தரும்.

இறன்முறை-

[யான்

வெளிக்குச் சுற்றம்போலத் தோன்றி, அகத்தில்  
பகைமை கொண்ட

ஒருவன், அரசனுக்கு உண்டாயின், அது  
அவ்வரசனுக்கு மாணத்தைத்

தரும் குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.

Were a kinsmen to play the traitor, the  
king's life would be at

stake and endless troubles would follow.

5

886. ஒன்றமை ஒன்றியார் கண்படின  
எஞ்ஞான்றும்

பொன்றமை ஒன்றல் அரிது.

பகைமை, அரசனுக்குத் தன் இனத்தாரிடத்து  
ஏற்படுமாயின்,

அவன் இறவாதிருத்தல் எந்நாளும் இல்லை.

Smouldering hate among kinsmen brings  
certain death to the  
sovereign.

6

887. சேப்பின் புணர்ச்சிபோல் கூடினும்  
கூடாதே

உட்பகை உற்ற குடி.

உட்பகையுள்ள குடியிலுள்ளோர், சேப்பின் மூடி  
போல் புறத்தில்

சேர்ந்திருப்பாராயினும், அகத்தில் பொருந்தி இரார்.

How the casket and the lid appear as one and yet  
they are never

one! The house divided against itself appears as one  
yet it is never a

harmonious whole.

7

888. அரம்பொருத பொன்போலத் தேயும்  
உரம்பொருது

உட்பகை உற்ற குடி.

முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுள்ள  
குடி, அரத்தினால்

தேய்க்கப்பட்ட இரும்புபோல, வலிமை

குறைந்தொழியும். (பொன்-கரும்

பொன் = இரும்பு.)

Like a piece of iron that wears out before the  
keep edge of a file,

a house,

where hidden hate has its sway, crumbles into ruins.

8

889. என்பக வன்ன சிறுமைத்தே யாயினும்

உட்பகை உள்ளதாம் கேடு.

214

திருக்குறள்

பொருள்

அரசனது உட்பகை, எள்ளின் பிளவைப்போல மிகச்  
சிறியதா யிருப்பி

னும் அச்சிறுமை, அரசனது பெருமையெல்லாம்  
ஒழித்துவிடும் கேட்

டைத் தன்னிடத்தே யுடையதாம்.

Slight as the shred of a sesame seed as it is,  
hidden hatred brings  
utter ruin to the sovereign.

9

890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை  
குடங்கருள்

பாம்போடு உடன்உறைந் தற்று.

மணப்பொருத்த மில்லாதவரோடு கூடி வாழும்  
வாழ்வு, ஒரு குடிசையி

னுள் பாம்போடு கூட வசித்தாற்போலும்!

Living with men of hidden hate, is like dwelling  
in a hut where a  
deadly cobra has its abode.

10

அதிகாரம்—90

பெரியாரைப் பிழையாமை

NOT OFFENDING THE GREAT

பெரியாரை அவமதித்து நடவாமை.

891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை  
போற்றுவார்

போற்றலுள் எல்லாந் தலை.

தாம் தொடங்கிய தொழில்கள் அனைத்தையும்  
நிறைவேற்ற வல்லாரு

டைய வல்லமைகளைக் குறித்து இகழாதிருத்தல்,  
தமக்கு யாதொரு தீங்

கும் வாராமற் காத்துக்கொள்பவருடைய காவல்களுள்  
சிறந்ததாம்.

Let thy prime care be not to offend the great, who

can work their  
mighty will with wondrous art.

1

892. பெரியாரைப் பேண(து) ஒழுகின்  
பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

அரசன், மிகுந்த வலிமையுடைய

பெரியவர்களிடத்து, நன்கு மதிப்பில்

லாமல் அவமதிப்புடன் நடந்துகொண்டால்,

அப்பெரியவர்களாலேயே எப்பொழுதும் நீங்காத  
துன்பங்களை யடைவான்.

Insult to the great brings in its train irremediable ills.

2

893. கேடல் வேண்டின் கேளாது செய்க

அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.

அரசன், தான் தீகடு அடைய விரும்பினால், நீதிதால் கூறும் முறை  
களைத் தழுவாமல் வேற்றரசரை எளிதில் அழிக்கவல்ல அரசரிடத்து ஓர்  
பிழையைச் செய்யவேண்டும்.

அங்கவியல்

அதி—90. பெரியாரைப் பிழையாமை



Dost thou covet thy ruin ? Then be deaf to  
sage counsel and incur the  
wrath of the mighty ones who can humble you  
if they list. 3

894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்  
ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்.

மூவகை யாற்றலும் உடையவரிடம், அவ்வாற்றலில்லாதவர், தீயதொழில்களை முற்பட்டுச் செய்தல், தானே உயிரைக் கொண்டிபோக வரும் தன்மையனாகிய யமனைத், தன்னிடம் விரைந்து வரும்படி கைகாட்டி அழைப்பது போலாகும்.

A dwarf contending against a giant is like one  
courting death. 4

895. யாண்டுச்சென்(று) யாண்டும் உளராகார்  
வெந்துப்பின்

வேந்து செறப்பட்டவர்.

பகைவரை யழிக்கும் கொடிய வலிமையையுடைய அரசனாற் கோபிக் கப்பட்ட அரசர், அவனைவிட்டு நீங்கி எங்குப் போய் பிழைப்பார்? பிழையார்.

Where can men find shelter and refuge from the  
wrath of a cruel, mighty potentate, whom they have  
grievously offended? 5

896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்;  
உய்யார்

பெரியார் பிழைத்தோழுகு வார்.

காட்டிற் சென்ற ஒருவன், அங்குள்ள தீயினுற்  
சுடப்பட்டாலும், பரிகா ரஞ் செய்தால் பிழைக்கக்கூடும்;  
தவத்திற் பெரியாரிடத்தில் பிழை செய்ப  
வர் எவ்வழியாலும் பிழையார்.

There is escape from death, though scorched by  
the flaming fires of the forest. But can ever men escape  
the wild wrath of the men of might ?

6

897. வகைமாண்ட வாழ்க்கையும்  
வான்பொருளும் என்ழும்  
தகைமாண்ட தக்கார் செறின்.

சாபத்துக்கும் அனுக்கிரகத்துக்கும் காரணமாகிய  
பெருமை மிகுந்த தவத்தையுடைய முனிவர், அரசனைக்  
கோபிப்பாராயின், அவ்வரசனது அரசாட்சியும்  
பெருஞ் செல்வமும் விரைவில் அழியாதிரா.

All the glory and the fabulous wealth of a  
sovereign fade into nothingness before the frown of the

sages, who dwell in the strength of their spirit.

7

898. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு  
நின்றன்னார் மாய்வர் நிலித்து.

216

திருக்குறள்

பொருள்

வெயில், மழை முதலியவற்றைப் பொறுத்தலும்,  
சலியாமையுமுடைய

மலைக்குச் சமானமான முனிவர்,  
பிறரால் கோபமுட்டப்பட்டுச் சபித்தால்,  
சிறந்த செல்வமுள்ளவரும் தமது குடியோடும்  
கெட்டொழிவர்.

The tornado of the fury of the sages, majestic as  
the hoary hills,  
shakes to the very foundation even the  
well-wrought fortune of a

sovereign and sweeps him and his kinsmen away.

8

899. ஏந்திய கொள்கையார் சீரின் இடைமுரிந்து  
வேந்தனும் வேந்து கெடும்.

காத்தற்கு அருமையான உயர்ந்த வீரதங்களை  
யுடைய முனிவர்,

தமது ஆற்றலால் பிறரைக் கோபிக்கின், தேவராசனாகும்  
இந்திரனும் தன்

பதவியை இழந்து கெடுவான்.

If men of stern austerities were to frown, even  
the king of the gods would tumble down from the  
summit of his glory.

9

900. இறந்தமைந்த சார்புடையார் ஆயினும்  
உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.

ஆற்றலனைத்தையும் பெற்ற அருந்தவர்  
சினங்கொண்டு, பிறரைச்

சபித்தால், அச்சினத்துக்குக் காரணமா யிருந்தவர்,  
மிக்க வலியமைந்த

துணையையுடையராயினும் அத்துணையால் சிறிதும் பயன்  
பெறார்.

Though blessed with numberless allies, a sovereign  
perishes by the  
wrath of the men of severe penance.

அதிகாரம்—91

பெண்வழிச் சேறல்

SUBMISSION TO ONE'S WIFE

ஒருவன், தன் விருப்பத்தின் வழியே  
நடக்கவேண்டிய மனையாளது வழியில் தான் நடத்தல்.

901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார்:  
வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.

காம இன்பங் காரணமாகத் தம் மனைவியை விரும்பி,  
அவன் சொல்லிய வழியிலே நடப்பவர், தமது  
இன்பத்துக்குக் காரணமாகிய அறத்தை யடையமாட்டார்;  
பொருளைத் தேடி யடைதற்கு முயல்பவர், அதற்கு  
இடையறெனக், கருதி இகழும் பொருளும் அவ்வன்பமே யாம்.

Infatuation for a wedded wife beguiles a man from the path of  
virtue. Men of lofty designs shun it as a great evil. 1

அங்கவியல்

அதி—92. பெண்வழிச் சேறல்

217

902. பேணாது பெண்விழைவான் ஆக்கம்  
பெரியதோர்

நாணக நாணுத் தரும்.

ஒருவன், தனது ஆண்மையை விரும்பாமல், தன்

மனைவியினது பெண்

மையை விரும்பினால், அவனது செல்வம், இவ்வுலகத்திலுள்ள  
பாலார்க் கெல்லாம் மிக்கதொரு வெட்கம் உண்டாகும்படி செய்து,

ஆண்

அதன்

வழியே தனக்கும் நாணத்தை உண்டாக்கும்.

Behold a wealthy man who dotes on his wife to  
distract. His

riches bring him nothing but mockery, and he is an  
object of derision.<sup>2</sup>

903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை  
எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணுத் தரும்.

ஒருவன், தனது மனையாளிடத்துத் தாழ்த்தற்குக்  
காரணமாகிய அச்சம்,

அவ்வச்சமில்லாத நல்லாரிடத்துச் செல்லும்போது,  
நாணத்தை அவனுக்

குக் கொடுக்கும்.

The coward, who dreads his wife and humbles himself before her,

is, to the wise, an object of eternal shame.

3

904. மனையானே யஞ்சும் மறுமையி லாளன்  
வினையாண்மை வீறெய்தல் இன்று.

ஒருவன், தனது மனைவிக்குப் பயந்து  
நடக்கின்றமையால் மறுமைப்

பயனில்லாதவனாகிறான்; அவன், ஏதேனும் ஒரு  
தொழிலைச் செய்யத்

தொடங்கினாலும், அதனை நல்லோர் கொண்டாடாமல்  
பழிப்பர்.

Behold the man who quails before his wife and is  
denied the pros-

pect of heaven. Even his noble endeavours will be  
held in contempt. 4

905. இல்லானே யஞ்சுவான் அஞ்சும் மற்  
றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.

தன் மனையாளுக்குப் பயந்து நடப்பவன், தானே  
தேடிய பொருளா

யினும், அப்பொருளை நல்லவர் விஷயத்தில்  
உபயோகிப்பதற்கு எப்போதும்  
பயப்படுவான்.

A husband under the sway of his wife knows no charities.

5

906.

இமையாரின் வாழினும் பாடினரே இல்லாள்  
அமையார்தோள் அஞ்சு பவர்.

வேம்போலுந் தோள்களையுடைய தம்  
இல்லாளுக்கு அஞ்சி நடப்ப

வர், தமது வீரத்தாலே சுவர்க்கமடையும் தேவர்  
போல, இவ்வுலகத்தில்

வாழ்ந்தாலும் ஆண்மையிலராவர்.

Though they reign like gods on earth, they are cowards who are  
thralls to the beautiful limbs of their cruel, domineering shrews. 6

28

218

திருக்குறள்

பொருள்



907. பெண்ணேவல்

செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்  
பெண்ணே பெருமை யுடைத்து.

நாணஞ் சிறிதுமின்றித், தன் இல்லாளது

ஏவற்றொழிலைச் செய்து திரி

கின்ற ஒருவனது ஆண்மையைக் காட்டிலும்,

நாணத்தையே தனக்கு இயல்

பாகவுடைய அவளது பெண் தன்மையே சிறந்ததாம்.

More graceful than the shamefaced manliness that  
obeys the be-  
hests of a wife, is the dignity of modest womanhood.

7

908. நட்பார் சூறைமுடியார் நன்றற்றார்

நன்னுதலாள்

பெட்டாங்(கு) ஒழுகு பவர்.

தாம் விரும்பியபடி யல்லாமல், நல்ல

நெற்றியையுடைய தமது மனைவி

யின் விருப்பத்தின் வழியே நடப்பவர், தமது நட்பினரது

வேண்டுகோளை

அவர் விரும்பியவாறு முடிக்கமாட்டார்; அதுவுமல்லாமல்,

தமது மறுமைக் குத் துணையாகிய அறத்தையும்

செய்யமாட்டார்.

Those that are slaves to the beautiful brow of  
their dear ones aid not their friends in distress: nor do  
they do acts of kindness that lead to heaven.

8

909. அறவினையும் ஆன்ற பொருளும்

பிறவினையும்

பெண்ணேவல் செய்வார்கண் இல்.

அறத்தைச் செய்தலும், அதனை முடித்தற்குக் காரணமாகிய பொரு  
ளைச் சேர்த்தலும், அவ்விரண்டினும் வேறுகிய இன்பச் செயல்களும், தம்  
மனையாள் ஏவல்படியே செய்பவர்க்கு இல்லை.

Neither virtue, nor wealth, nor joy dwells in  
the apron-strings of his wife.

him, who is tied to

9

910.

எண்சேர்ந்த நெஞ்சத்(து) இடன் உடையார்க்(கு) எஞ்  
பெண் சேர்ந்(து) ஆம் பேதைமை இல். [ஞான்றும்

தமது கடமையைச் செய்யக் கருதும் மனத்தினையும், அதனாலாகிய  
செல்வத்தையும் உடையவர்களுக்குத் தம் மனையாளது விருப்பத்தின்  
வழியே யொழுகும் அறிவின்மை, எக்காலத்தும் உண்டாகாது.

They commit not the folly of doting on their wives who set hearts on great projects and are favoured of fortune.

their

10

அதிகாரம்—92

வரைவின் மகளிர்

WANTON WOMEN

தம் கலத்தை ஆராயாமல் பொருளுக்காகத் தமது இன்பத்தை விற்கும் தன்மையையுடைய வரம்புகடந்த மகளிரது இயல்பு.

911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்.

ஒருவினை அன்புகாரணமாக விரும்பாமல், பொருள்காரணமாக விரும்

பும் ஆய்தணிந்த விளையையுடைய மகளிர், அப்பொருள் கைவருமளவும்,

அன்புகாரணமாகவே அவரைத் தாம் விரும்புவதாகப் பேசும் இனிய நய

மாண சொல், பின்னர், துன்பத்தை அவனுக்குக்  
கொடுக்கும்.

The alluring words of a deceitful concubine, with  
shining bracelets

fair, who clasps you not for love but for gold, will  
cause you bitterness

and sorrow.

1

912. பயன் தூக்கிப் பண்புரைக்கும் பண்பின்  
மகளிர்

நயன் தூக்கி நள்ளா, விடல்.

ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்து அறிந்து,  
அது கிடைக்கும்

வரையில் தமது குணத்தை நயமாகச் சொல்லும்  
குணமில்லாத பெண்டி.

ரது நடத்தையை ஆராய்ந்து தெளிந்து, அவரோடு  
சேராமல் நீக்கிவிட

வேண்டும்.

Keep aloof from wanton women who, for gold, fill  
your ears with

honeyed words.

2

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்  
 இருட்டறையில்  
 ஏதில் பிணம்தழீஇ அற்று.

பொருள் கொடுப்பவரை விரும்பாது, பொருளையே  
 விரும்பும் பொது

மாதரது, மனமொன்றது பொய்யாகப் புணரும் புணர்ச்சி, பிணங்களைச்  
 சுமந்து செல்வதனால் கிடைக்கும் ஊதியத்தைப் பெறுபவர், இருள் அடைந்த  
 தொரு வீட்டில், செல்லுகையில், தாமெடுத்துச் சென்ற  
 பிணம் தவறிக்

கிழேவிழ, ஆங்குத் தம்மால் அறியப்படாத முன்னமே  
 வீழ்ந்து கிடந்த

ஓர் பிணத்தைத் தழுவி யெடுத்தலை யொக்கும்.

A greedy harlot, who embraces you, feels within  
 herself like one

clasping a strange corpse in a dark room.

914. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்  
 ஆயும் அறிவினவர்.

அன்போடு கூடிய இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது அற்ப இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து தேடியடையும் அறிவையுடையவர் தீண்டமாட்டார்கள்.

Those who seek the grace of heaven defile not the touch of prostitutes.

themselves with

4

915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதி  
நலத்தின்

மாண்ட அறிவினவர்.

இயற்கையாகிய மதியின் நலத்தினால் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவையுடையவர், பொருள் கொடுப்பவர் யாவரிடத்தும் கொண்ட பொதுவாகிய ஆசையினையுடைய பொதுமாதரது அற்ப சுகத்தைத் தீண்டமாட்டார்.

They, who adorn their understanding with learning, fall not a prey to the overtures of harlots.

5

916. துந்நலம் பாரிப்பார் தோயார்  
தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.

ஆடல், பாடல், அழகு என்னும் இவைகளால்  
களித்துச் செருக்கித்

தம் அற்ப சுகத்தை, விலை கொடுப்பவர். யாவரிடத்தும்  
பரவச் செய்யும்.

பொது மாதருடைய தோளை, அறிவு  
ஒழுக்கங்களாலாகிய தமது புகழை

உலகத்தில் பரப்புதற்குரிய பெரியோர் சேரார்.

Men, aspiring to fame, turn away  
from the vile ones, who for gold  
sell themselves.

6

917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர்  
பிறநெஞ்சின்

பேணிப் புணர்பவர் தோள்.

மனத்தினால் பிற பொருளை விரும்பி, அதைக் கொடுப்பவரை, அது  
காரணமாக மெய்யினால் தழுவும் பெண்டிரது தோள்களை, நிறையற்ற  
நெஞ்சமுடையார் சேர்வர்.

Only men of wanton ways yield to the charms  
of the treacherous  
ones, who are all smiles but false of heart.

7

918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு

மாய மகளிர் முபுக்து.

உருவத்தாலும், சொல்லினாலும், செயலினாலும் வருகித்தலில் திறமை  
புடைய பொதுமகளிரது புணர்ச்சியை, அவ்வஞ்சனையை ஆராய்ந்து அறி  
பும் அறிவுடைபவரில்லாதவர், தம்மை வருத்திக் கொல்ல வருகின்ற  
தெய்வமகள்து (மோகினியது) புணர்ச்சியென்றே கருதவேண்டும்.

ஒரு

அங்கவியல்

அதி—93. கள்ளுண்ணாமை

221

To those who are devoid of wisdom, the  
seductive charms of  
harlots will prove as fatal as those of the sirens  
of the woods. 8

919. வரைவிலா மாணிழையார் மென்றோள்  
புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.

உயர்ந்தோர், இழிந்தோர் என்று நினையாது,  
விலை கொடுப்பவர் யாவரை  
யும் கூடித் தழுவும் கிறந்த  
தோள்கள், அக் குற்றங்களை



அணிகளையுடைய விலைமாதரது மெல்லிய  
அறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து  
அழுந்தும் நரகமேயாம்.

Where is hell for degraded and abject souls but  
in the bedecked  
arms of the deceitful ones ?

9

920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்  
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

ஒற்றுமையில்லாத இரண்டுபட்ட மனத்தையுடைய  
பொதுமகளிரும்,

கள்ளும், சூதும் ஆகிய இவை மூன்றும் திருமகளால்  
துறக்கப்பட்டவர்க்கு

நட்புப் பொருள்களாம்.

Wanton women, drink and gambling become the  
delights of men,

when fortune abandons them.

10

அதிகாரம்—93

கள்ளுண்ணாமை

ஒழுக்கத்தையும் அறிவையும் அழித்தலில்

வேசையரோடு ஒப்பதாகிய

கள்ளையுண்ணாமை.

921. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்  
கட்காதல் கொண்டுஒழுகு வார்.

கள்ளுண்டலையே தமக்கு மிகுந்த விருப்பத்தைத் தரும் தொழிலென்று  
கொண்டு ஒழுகுகின்ற அரசர், எப்போதும் பகைவரால் அஞ்சப்படார்; அது  
வேயுமன்றி, அவ்வரசர், தாம் முன்பு பெற்றுள்ள புகழையும் இழந்துவிடுவர்.

A king who is a drunkard is not dreaded by his foes and the light  
of his glory fades away. 1

922. உண்ணற்க கள்ளை; உணில்உண்க  
சான்றோரால்

எண்ணப் படவேண்டா தார்.

அறிவுடையராயினார், அவ்வறிவு கெடுதற்குக் காரணமாகிய கள்ளை  
உண்ணாதிருக்கக்கடவர்; நல்லோர் நம்மை நன்குமதிக்க வேண்டாமென்று  
கருதுபவர், ஆக்கள்ளை உட்கொள்ளலாம்.

222

திருக்குறள்

பொருள்

Let no one take to drink, lest he should sink in  
the worthy.

the estimation of

923. ஈன்றான் முகத்தேயும் இன்றாதால்;  
என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.

(ஒருவன்,) எந்தத் தீயசெயல்களைச் செய்தாலும் அவற்றைப்பொறுத்துக்கொண்டு மகிழும் தனது தாய்க்கு எதிரில், தன்மகன் கள்ளுண்டு களிப்பதைக் கண்டு, அத்தகைய தாயே வெறுப்படைந்து வருந்துவானால், யாதொரு குற்றத்தையும் பொருத பெரியார்க்கு எதிரில், அவன் கள்ளுண்டு

களிப்படைந்து நின்றல் அவர்க்கு மிகுதியும்  
வெறுப்பைத் தரும் என்பதில்

சந்தேகமென்ன?

The joy of a drunkard is sorrow even to a loving  
mother's forgiving  
heart.

No wonder he is despised of men of sterner mould.

3

924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்,  
கள்என்னும்

பேணப் பெருங்குற்றத் தார்க்கு.

கள்ளுண்ணல் என்று சொல்லப்படுவதாய்  
யாவராலும் இகழ்த்தக்க

பெருங் குற்றத்தைச் செய்வரை, நாண்மென்னும் நல்ல  
பெண், பார்ப்ப

தற்கும் அஞ்சி, அவர்க்கு எதிரில் நீல்லாது நீங்குவாள்.

A man addicted to sinful drinking is dead  
to all sense of modesty  
and shame.

4

925. கையறி யாமை யுடைத்தே

பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.

ஒருவன், விலைப்பொருளைக் கொடுத்து,

கள்ளுண்டலாலே தனக்குத்

தானே மெய்மறந்து விடுதலை விரும்பி  
காரணம், அவன் முன் செய்துள்ள பழ

அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்குக்  
வினைக்குக் காரணமாகிய விவேக  
மில்லாமையேயன்றி வேறல்ல.

Folly makes a drunkard spend on drink and forget  
himself. 5

926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்;  
எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

உறங்கினவரும், இறந்தவரும் ஒருவருக்கொருவர் சமமாவர் ; ஏனென  
னில், உறங்கும் காலத்தும் இறந்த காலத்தும் அறிவில்லாதிருக்கிறபடியால்:

அதுபோல, கள்ளுண்பவரும், நஞ்சுண்பவரும் ஒருவர்க்கொருவர் சமமாவர் ;  
கள்ளுண்ணும் காலத்தும் நஞ்சுண்ணும் காலத்தும் அறிவில்லாமையினால்.

Wine-bibbers and hemlock-drinkers are one,  
even as the sleeping

and the dead are one.

6

927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்  
கள்ளொற்றிக் கண்சாய்பவர்.

அங்கவியல்

அதி—93. கள்ளுண்ணுமை

223

கள்ளைப் பிறாறியாமல் மறைத்துக் குடித்து

அதனாலுண்டாகும் களிப்

பினால் மனந்தளர்பவரை, அவ்வூரில் வாழும்

அறிவுடையவர், அவரது கள்

ளுண்ட தன்மையைக் குறிப்பினால் அறிந்து,

எப்பொழுதும் பரிகாசஞ்

செய்வார்.

Behold the man who drinks in silence and the  
dark, and drops  
down with drowsy eye-lids. Soon he is discovered and  
held up to scorn  
and ridicule.

928. களித்தறியேன் என்பது கைவிடுக;

நெஞ்சத்(து)

ஒளித்ததூஉம் ஆங்கே மிசும்.

ஒருவன், பிறர் அறியாமல் கள்ளைக்

குடித்துவிட்டுக் கள்ளுண்ணாத

காலத்தில், 'நான் கள்ளுண் டறியேன்' என்று தன்னை  
நன்கு மதித்துக்

கூறுதலை அடியோடு விட்டுவிடக் கடவன்; ஏனெனில்,  
அவ்வாறு கள்ளுண்

டலைப் பிறர் அறிந்தால் தனக்குக் குற்றம் நேரிடுமே  
யென்று மனத்தில்

ஒளித்திருக்கும் குற்றமும், முன்னைய குற்றத்தின்  
அளவைக் கடந்து அதிக

மாக வெளிப்பட்டுத் தோன்றும்.

Let not a drunkard in his sober moments say 'I  
have never drunk,'

for the moment he drinks, he betrays himself.

929. களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்கீர்க்  
குளித்தானைத் தீத்தாரீஇ அற்று.

கள்ளுண்டு களிப்புற்ற ஒருவனை கோக்கி, 'நீ

இத்தொழிலைச் செய்தல்

'நியாயமல்ல' என்று மற்றொருவன் அதற்குரிய காரணங்

காட்டித் தெளி

வித்தல், தண்ணீர்க்குள் மூழ்கிக் கிடக்கின்ற ஒருவனை  
வேறொருவன்

விளக்குக் கொண்டு தேடியறிதல் போலும்!

(பயனிலதாகும்)

To reason a drunkard back to his senses is like  
lighting up a torch under water in search of a drowned  
man.

9

930. கள்ளுண்ணுப் போழ்தில் களித்தானைக்

காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

கள்ளுண்பா நொருவன், தான் குடியாத சமயத்தில்,

கள்ளுண்டு அறி

விழந்து மயங்கி நிற்கும் மற்றொருவனைக் காணுங்கால்,

தான் அதனைக்

குடித்த பொழுது அநுபவமாக அறிந்த தனது

மயக்கத்தைக் கள்ளுண்ட பிறனைக் கண்ட போதாவது

அறிந்து கொள்ள மாட்டானா?

Cannot a drunkard, who, in his sober moments,  
observes another reeling under drink, picture to himself  
his own sad state and abandon it?

10

## சூ தி

### GAMBLING

அறம், பொருள், இன்பங்களுக்கு இடையூறாகிய  
சூதாட்டம்.

931. வேண்டற்க வென்றிடினும் சூதினை;  
வென்றதூஉம்

தூண்டிற் பொன் மீன்விழுங்கி யற்று.

சூதாட்டத்தில், தான் பிறரை வெல்லும்  
திறமையுடையவனா யிருந்தா

லும், சூதினை விரும்பா திருக்க வேண்டும்; வென்றால்  
பொருளைப் பெற

லாமே என்றால், அவ்வெற்றியால் கிடைத்த பொருளும்,  
இரையால் மறைக்

கப்பட்ட தூண்டில் இரும்பினை இரையெனக் கருதி மீன்  
விழுங்கித் துன்ப மடைதல்போலத், தனக்குத் துன்பத்தைத்  
தரும்.

Gamble not even if success attends thee, for  
success, at a gaming

table, is like the baited hook that the fish joyously clutch  
at.

1

932. ஒன்றெய்தி தூறுஇழக்கும் சூதார்க்கும்  
உண்டாங்கொல்



நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

அத்தூண்டில் இரும்புபோன்ற ஒரு பொருளை  
இலாபமாகப் பெற் றமையாலேயே இன்னும் அதிகமாகப்  
பொருளைப் பெறுதல் எளிதென்று கருதி, பின்னர் நூறு  
பொருள்களை இழந்து வறியராய்விடும் சூதாடுவோர்க்  
கும், அப்பொருளால் அறமும் இன்பமும் அடைந்து  
வாழும் மார்க்கம்

உண்டாகுமோ ? உண்டாகாது.

Can gamblers who stake a hundred but to gain one,  
ever dream of a life of bliss and joy ?

2

933. உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்  
போலும் புறமே படும்.

அரசன், உருளும் கவற்றினால் கிடைத்த  
வரும்படியைப்பற்றி, மிகுதி  
யாக அடிக்கடி சிறப்பித்துச் சொல்லிக்கொண்டு  
சூதாடுவானால், அவன் சம்பாதித்த பொருளும், அவன்  
பொருள் வருவாயும் அவனை விட்டு நீங்கிப்  
பகைவரிடத்தே சேர்ந்துவிடும்.

Were a king to gamble always and take pride in it,  
all his wealth  
would pass into the hands of the enemy.

3.

934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்  
வூறுமை தருவதொன்(று) இல்.

சூது, தன்னை விரும்பினவருக்கு, முன்னில்லாத துன்பங்கள் பலவற்  
றையுந் தந்து, அவரிடத்துள்ள புகழையும் நெடுத்துவிடும்; ஆதலால், அது  
போல வறுமையைக் கொடுக்கவல்லது வேறொன்றில்லை.

அங்கவியல்

அதி—94. சூ து

225

Gripping poverty springs from nothing else than  
gambling. And  
gambling leads to endless woes and blights one's  
reputation. 4

935. கவறும் கழகமும் கையும் தருக்கி  
இவறியார் இல்லாகி யார்.

முற்காலத்திலே, உடம்போடு கூடியிருந்தே

பொருளில்லாதவராகிக்

கெட்டழிந்தவர் யாவரெனில், சூதினையும்,  
தாடுதற்கு வேண்டும் கைத்தொழிலினையும்

சூதாடும் இடத்தினையும் அஃ

மேற்கொண்டு கைவிடாமற் பற்  
றிய அரசரேயாம்.

Many a monarch who has flourished of old has  
come to grief by

frequenting the gambling hall and playing at dice even  
with skill. 5

936. அகடுஆரார் அல்லல் உழப்பர்சூ(து)  
என்னும்

முகடியால் மூடப்பட்டார்.  
சூதென்று வேறு பெயரால் சொல்லப்படுகிற

மூதேவியால் பிடிக்கப்  
பட்டவர், இம்மையிலே தம் வயிறு நிரம்ப உண்ணும்படி  
உணவு கிடைக்க

வும் பெரூர்; அதுவுமன்றி, மறுமையிலே நரகத்  
துன்பத்தையும் அனுபவிப்  
பர்.

Misfortune! thy name is gambling.  
poverty and the bitternesses of hell.

Thou bringest all the pangs of

937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலே புகின்.

அரசன், அறம் பொருள் இன்பங்களுக்காக

ஏற்படுத்திய காலத்தைச்;

சூதாட்டத்தால் கழிப்பானின், அக்காலக்கழிவு, கெடுகளாய்ப் பரம்பரையாக வந்த அவன் செல்வத்தையும், நற்குணங்களையும் ஒழித்துவிடும்.

All the noble heritage and glory of a sovereign fade when he fritters away his time at a gaming table.

and wither

?

938. பொருள்கெடுத்துப் பொய்மேற்

கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்குள் சூது.

சூது, தன்னைப் பழகினவனது பொருளைக்

கெடுத்துப், பொய் சொல்

ஊதலையே விரதமாகக் கொள்ளும்படி செய்து,

காருணியத்தைக் கெடுத்து, இவ்வாறாக அவனை

மனத்தில் நிகழ்கின்ற ஜீவ

இருமையிலும் துன்பத்துக்

குள்ளாக்கும்.

Gambling ruins your fortune, corrupts your soul,  
falsehood, hardens your heart and lands you in misery.

leads you to

8

939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்  
ஹந்தும்

அடையாவாம் ஆயங் கொளின்.

29

226

திருக்குறள்

பொருள்

அரசன், குதாட்டத்தைத் தனக்குப் பொழுதுபோக்குத் தொழிலாக  
விரும்பிச் செய்வானாயின், கீர்த்தியும், கல்வியும், செல்வமும், ஊணும்,  
உடையும் ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கிவிடும்.

Glory, wealth, learning and even food and  
raiment are denied

those who set their hearts on gambling.

9

940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்  
துன்பம்

உழத்தொறூஉம் காதற்(று) உயிர்.

சூதாட்டத்தால், இம்மை மறுமைப் பயன்களை  
இழக்குந்தோறும்

அதை நீக்க நினையாமல் அதனையே விரும்பும் சூதனைப்  
போல, உடம்பால்

வாத முதலிய மூலகைத் துன்பங்களை அனுபவிக்குந்  
தோறும் அவ்வுடம்

பினை நீக்க நினையாமல் அதனையே விரும்புந் தன்மையை  
யுடையது உயிர்.

(உலமை கவனிக்கத் தக்கது)

The thirst for gambling never dies out despite  
heavy losses. The

clinging to life never wears out despite the ills of life.

10

அதிகாரம்—95

மருந்து

MEDICINE

பழவினையல்லாத மற்றை உணவு செயல்களால் வரும்  
நோய்களை மருந்

தினால் தீர்க்கும் திறக்கூறல்.

941.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.

உணவும் செயல்களும் ஒருவனது தேக நிலைமைக்குத்

தக்கபடி கொள்

ளாமல் மிகுதியாகவாவது குறைவாகவாவது உபயோகப்படுத்தினால், மருத் துவ தூலோரால் வகுத்துக் கூறப்படும் வாதம், பித்தம், சிலேட்டிமம் ஆகிய மூன்றும் அவனுக்குத் துன்பத்தைத் தரும்.

Authorities on medicine hold that undue strain, and food, excessive or deficient, upset the three humours—flatulence, phlegm and bile of the body and bring about disease.

1

942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய(து)

அற்றது போற்றி உணின்.

ஒருவன், தான் உட்கொண்ட உணவு, சீரணமடைந்ததைக் குறிகளால் நன்றாய்த் தெளிய அறிந்து, அதற்குப் பின்பு உணவை உட்கொள்ளுவானாயின், அவனுடம்பிற்கு மருந்தென்று வேறென்று வேண்டிவதில்லை.

அங்கவியல்

அதி—95. மருந்து

227

Digest your food well;  
you need no medicine.

eat when you have a keen appetite. And

2

943. அற்றால் அளவறிந்(து) உண்க; அஃதுடம்பு  
பெற்றான் நெடி துய்க்கும் ஆறு.

ஒருவன், தான் உண்டது சீரணிக்கப் பெற்றால்,  
உண்ணவேண்டிய உணவை, சீரணத்தின் அளவை

அதன்பின்பு தான்  
அறிந்து அதற்குத்

தக்கபடி உண்ணவேண்டும்; ஏனெனில் நல்வினைப்  
பயனான அடைதற் கரிய இம்மனித

சரீரத்தைப்பெற்றவன், நெடுங்காலம் அழியாதபடி அதனை  
உபயோகப்படுத்தும் வழி அதுவேயாதலால்.

Digest your food and eat with moderation. That  
prolong life.

is the way to

3

944. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல  
துய்க்க துவரப் பசித்து.

ஒருவன், தான் உண்ட உணவு நன்றாய்  
சீரணித்ததை அறிந்து, பின்

மிகப் பசித்து உண்ணும்போது, மாறுகொள்ளாத  
உணவுகளை ஆராய்ந்

தறிந்து உட்கொள்ள வேண்டும்.

Never fail to take wholesome food when you



hunger.

feel the pinch of

4

945. மாறுபா டில்லாத உண்டி

மறுத்துண்ணின்

ஊறுபா(டு) இல்லை உயிர்க்கு.

காலத்தாலும், வாத பித்த கபங்களாலும், பதார்த்தங்கள் ஒன்றோ  
டொன்று கலப்பதனாலும் மாறுபாடில்லாத உணவுகளை அவாவிக்கொண்டு  
மிகுதியாக உண்ணாமல், நோய் உண்டாகாதபடி வேண்டிய அளவு உண்டால்,  
அவ்வாறு உண்ணும் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் உண்டாகாது.

He is free from disease who eats with moderation what is agree-  
able to him. 5

946. இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.

குறைவாக உண்ணுதலையே நல்லதென்றறிந்து அவ்வாறு உணவு  
கொள்பவனுக்கு இன்பம் நீங்காது நிற்பதுபோல, (இழிந்த பிராணிகள்  
பெரிய இரைகளை விழுங்குவதுபோல) மிகுதியாக உண்பவனிடம் நோய்  
எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

Temperance brings joy ; gluttony pain. 6

947. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்  
நேயாள வின்றிப் படும்.

பொருள்

தன் உடம்பின் நிலையையும், அதற்கேற்ற உணவையும், காலத்தையும் ஆராயாது, வேண்டிய உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத்தி (உதராக்கினி) அளவுக்கு அதிகமாக ஒருவன் உண்பானாயின், அவனிடத்து நோய்களும் அளவில்லாமல் வளரும்.

Numberless diseases prey on a glutton who eats beyond measure,

ignorant of the laws of health.

7

948. நோய்நாடி நோய்முதல் நாடி  
அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

வைத்தியன், நோயாளியினிடத்து உண்டாயிருக்கும் நோயை, அதன்

அடையாளங்களால் இன்னதென்று துணிந்து, அந்நோய் உண்டான கார

ணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் உபாயத்தை யறிந்து அதனைப்

பிழைபடாமற் செய்யவேண்டும்.

Diagnose the disease, know the proper remedies and then skilfully treat it.

949. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்  
கற்றான் கருதிச் செயல்.

ஆயுள் வேதத்தினைக் கற்ற வைத்தியன், வைத்தியஞ்  
செய்யும்போது,

நோயாளியின் நிலையையும், நோயின் அளவையும்,  
வைத்தியம் செய்தற்

கேற்ற காலத்தையும், அந்நூலிற் கூறியபடி ஆராய்ந்து  
பார்த்து அவற்றிற்

கூறியபடியே செய்யவேண்டும்.

Let the learned physician study the condition of  
the patient, the  
nature of the ailment, the seasons of the year and  
then commence his  
treatment.

9.

950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச்  
செல்வானென்(று)

அப்பால்நால் கூற்றே மருந்து.

வியாதிக்கு மருந்தாவது, அதனை அடைந்தவன்,  
அதனைத் \*தீர்க்கும்

வைத்தியன், அவனுக்குக் கருவியாகிய மருந்து, அதனைத்  
தவறாதபடி செய்

பவன் என்று சொல்லப்பட்ட நான்கு பகுப்புடைய நான்கு  
திறத்தையுடை

யது.

The science of medicine deals with the patient,  
the physician, the  
medicine and the compounder.

10

### 3. ஒழிபியல்

மேற்கூறிய அரசியலிலும் அங்கவியலிலும்  
அடங்காதவற்றைப் பற்றிக் கூறும் இயல்.

அதிகாரம்—96

குடிமை

THE NOBILITY OF BIRTH

உயர்ந்த குடியில் பிறந்தவரது தன்மை.

951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை

இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.

கருத்து, சொல், செயல் என்ற மூன்றும்

மாறுபடா திருத்தலாகிய செம்மைக் குணமும், பழி  
பாவங்களுக்கு அஞ்சுதலாகிய நாணமும் ஆகிய இவை  
ஒரு சேர உயர்குடிப் பிறந்தவரிடத்தல்லாமல்  
மற்றவரிடத்து இயற்கையாக

உண்டாகா.

A nobility of bearing and a dread of what is sinful

are inborn to men of noble lineage.

1.

952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம்  
மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.

உயர்குடியில் பிறந்தவர், தமக்குரிய தருமங்களை அனுஷ்டித்தலும், உண்மையே பேசுதலும், தகாதவற்றில் உள்ளம் ஒடுங்குதலாகிய நாணமும் ஆகிய இம்மூன்று விஷயங்களிலும் தவறாதிருத்தற்குத் தமது கல்வி யறிவொன்றே காரணமன்று, தமது குடிப்பிறப்பின் இயற்கையே காரணமாம்.

Men of birth never play false to their innate sense of modesty,  
their rectitude and their truthfulness.

2.

953. நகைநகை இன்சொல் இகழாமை நான்கும்  
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

எக்காலத்தும் வேறுபடாத உயர்ந்த குடியிற் பிறந்தவர்க்கு, யாசக ரைக் கண்டால் முகமலர்ச்சியும், உள்ள பொருளை ஒளிக்காமல் கொடுத்த லும், இனிய சொல்லைச்சொல்லுதலும், யாசகரை இகழாமையும் ஆகிய நான்கும் உரியவையாகும்.

Souls that have come of a noble race, possess a happy face, a

liberal hand, a pleasant tongue and a sweet disposition.

3

954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்  
சூன்றுவ செய்தல் இலர்.

பலகோடிப் பொருளைப் பெற்றாலும் உயர் குடியிற் பிறந்தவர், தம் ஒழுக்கம் சூன்றும் செயல்களைச் செய்யமாட்டார்.

230

திருக்குறள்

பொருள்

Men of noble traditions, even at the height of their fortune stoop

not to unrighteous deeds.

4

955. வழங்குவ(து) உள்வீழ்ந்தக் கண்ணும்  
பழங்குடி

பண்பிற் றலைப்பிரிதல் இன்று.

தொன்றுதொட்டு வருகின்ற குடியிலே பிறந்தவர், தாம் பிறர்க்குக் கொடுக்கும் பொருள் முன்னையளவினும் சுருங்கிய இடத்தும், தமது ஈகைக் குணத்தினின்றும் நீங்கார்.

Hearts that have sprung of a mighty line, never fail in their offices

of tenderness even when fortune has forsaken them.

956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற  
சுலம்பற்றி வாழ்தும்என் பார்.

குற்றமற்று வருகின்ற தம் குடியின்  
முறைமையோடு மாறுபடாமல்

வாழக்கடவேம் என்று நினைத்து, அவ்வாறு வாழ்பவர்,  
வறுமையடைந்த

காலத்தும் வஞ்சனையைப் பொருந்தித் தகாத செயல்களைச்  
செய்யமாட்டார்.

Those who are jealous of the honour and renown  
of their house

never practise deceit nor descend to ignoble deeds.

6

957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்  
விசம்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

உயர்குடியிற் பிறந்தாரிடத்தே யுண்டாகும் குற்றம்,  
தான் சிறியதா

யிருந்தாலும் ஆகாயத்தில் சந்திரனிடத்திலுள்ள  
களங்கம்போல உயர்ந்து

வெளிப்பட்டித் தோன்றும்.

Even as the dark spots on the face of the bright  
moon, that shines

on high with resplendent beauty, fault in men  
of high birth, small  
speck as it is, looms large in the eyes of the world.

7

958. நிலத்தின்கண் நாரின்மை தோன்றின்  
அவனைக்.

குலத்தின்கண் ஐயப் படும்.

நல்ல குலத்தில் பிறந்தவனிடத்து, அன்பில்லாமை  
காணப்படுமாயின்,

அவன் பிறந்த குலத்தைப்பற்றி உலகத்தார்  
சந்தேகப்படுவர்.

The world will suspect the noble descent  
of him who is not  
generous of heart.

8

959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்;  
காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

நிலத்தின் இயல்பை அதனிடத்தே உண்டாகிய  
முனை காட்டும்; அது

போலக், குலத்தின் தன்மையை  
விளக்கும்.



ஒழியியல்

அதி—97. மாணம்

231

Sprouting plants mark the soil ; words of wisdom  
reveal men of  
noble lineage.

9

960. நலம்வேண்டின் காண்டடைமைவேண்டும்:  
குலம்வேண்டின்

வேண்டிக யார்க்கும் பணிவு.

ஒருவன் தனக்கு நலமுடைமையை  
விரும்புவானாயின் காணுடைய  
வனாதலைக் கைக்கொள்ளவேண்டும்; குலமுடைமையை  
விரும்புவானாயின்  
வணக்கத் தக்கார் யாவரிடத்தும் தான் வணக்கத்தை  
விரும்புக.

Out of modesty doth spring one's greatness; out of  
one's reverence doth spring the undying renown of a  
house of ancient memory. 10

ம ன ன ம  
HONOUR

எப்போதும் தமது நிலையினின்று தாழாமையும்,  
ஊழ்வலியால்

தாழ்வு நேர்ந்ததாயின் உயிர் வாழாமையுமாம்.

961. இன்றி அமையாச் சிறப்பின வாயினும்  
குன்ற வருப விடல்.

மிக அவசியமான சிறப்பைத் தருவனவாயினும்  
அவை, தம் குடிப்

பிறப்புக்குத் தாழ்வுதரும் செயல்களாயின் ஒருவன்  
அவற்றைச் செய்யாது  
நீக்கிவிடவேண்டும்.

Rather go without the very things that nourish  
and sustain your life and die than lead a life of dishonour  
which brings disgrace to your  
home.

1

962. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்.

தம் புகழையும் மானத்தையும் நிலை நிறுத்த  
விரும்புகின்றவர்கள்,

புகழை மேன்மேல் சேர்க்க நினைத்தபோதும் தம்  
குடிக்குத் தகுதியல்லாத தாழ்ந்த செயல்களைச்  
செய்யமாட்டார்.

Even in their thirst for fame, men  
 who aspire to a life of glory  
 with honour, never stain their hands with ignoble  
 deeds. 2

963. பேருக்கத்து வேண்டும் பணிதல் : சிறிய  
 சுருக்கத்து வேண்டும் உயர்வு.

உயர்ந்த குடிப் பிறந்தார்க்கு நிறைந்த செல்வம்  
 உண்டானபோது,

எல்லாவிடத்தும் பணிவுடைமை வேண்டும் ; சிறுமைக்குக்  
 காரணமாகிய வறுமை உண்டான காலத்துப்

பணியாதிருத்தல் வேண்டும்.

232

திருக்குறள்

பொருள்

Let modesty adorn thy riches ; let dignity crown  
 thy poverty. 3

964. தலையின் இழிந்த மயிரினையர் மாந்தர்  
 நிலையின் இழிந்தக் கடை.

நற்குடியிற் பிறந்த மனிதர், தம்முடைய நிலையை  
 விட்டுத் தாழ்வு

அடைந்தபோது, தலையைவிட்டு நீங்கிய மயிரினை ஒப்பாவர்.

Men of honour sink in inglorious obscurity when

fallen from their

high estate. Beautiful locks of hair, that were once  
the pride of the

possessor, when they fall, lie neglected.

4

965. குன்றின் அணையாரும் குன்றுவர்,  
குன்றுவ

குன்றி அணைய செயின்.

குடிப்பிறப்பால் மலைபோல உயர்ந்தவரும், தாம்  
தாழ்த்தற்கு ஏதுவா

கிய செயல்களில் ஒரு குன்றிமணி அளவாயினும்  
செய்வாராயின் உடனே

தாழ்த்த நிலையை யடைவர்.

An ignoble deed, trifle as it is like a kunri seed,  
makes even men,

majestic as a mountain, look small in the eyes of the  
world.

5

966. புகழ்இன்றால் புத்தேள்நாட் டீய்யாதால்  
என்மற(று)

இகழ்வார்பின் சென்று நிலை.

ஒருவன், தனது மானத்தை விட்டுத் தன்னை  
அவமதிப்பவர் பின்னே

போய் நித்தும் நிலையானது, இவ்வுலகத்தில் அவனுக்குப்  
புகழையும் தராது;

மறுமையில் தேவலோகத்தும் செலுத்தாது; இனி,

அவனுக்கு அது செய்

வது யாது. (மானத்தைக் கெடுப்பதன்றி  
வேறொன்றுமில்லை.)

Neither fame, nor honour, nor the sweet  
prospect of heaven

awaits the man who fawns on one that reviles him.

6

967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்  
அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.

தன்னை இகழ்பவர் பின்னை சென்று பொருள்பெற்று  
அதனால் ஒரு

வன் உயிர்வாழ்வதைப் பார்க்கினும், தந்நிலையிலேயே  
நின்று இறந்தான்

என்று சொல்லப்படுதல் அவனுக்கு நல்லது.

Prefer death in poverty to a life of ignominy  
at the hands of a  
heartless villain who uses thee ill.

7

968. மருந்தோமற்(று) ஊண்ஓம்பும் வாழ்க்கை  
பெருந்தகைமை

பீடழிய வந்த விடத்து.

உயர்குடிப் பிறந்தவன், தனக்கு உறுதியாகிய மானம்

அழியும்படி நேர்ந்தபோது இறவாதி, பயனில்லாத  
தனது உடம்பைக் காப்பாற்றுகின்ற வாழ்க்கையானது;

அதன்பின் இறவாமலிருத்தற்கு மருந்தாகுமோ? (ஆகாது)

ஒழிபியல்

அதி—98. பெருமை

233

Can the life, that you fondly cling to even at  
the cost of your  
honour, make you escape the jaws of death?

8

969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்றார்  
உயிர்நீப்பர் மானம் வரின்.

தன் மயிர்த் தொகுதியில் ஒருமயிர் நீக்கினாலும்  
தனது உயிரை விடு

கின்ற கவரிமான் போன்ற இயல்புடையவர்கள், தம்  
உயிரை விடுவதால்

மானம் நிலைக்குமென ஏற்படின் உயிரை விட்டு விடுவர்.

Like the kavariima of old which sickens and dies  
when bereft of  
even a single curl of hair, men of heroic mould, honour  
at stake, would  
rather die than live on earth.

9

970. இனிவரின் வாழாத மானம் உடையார்  
ஒளிதொழு(து) ஏத்தும் உலகு.

தமக்கு அவமானம் வந்தபோது அதனைப்  
பொறுத்துக் கொண்டு

உயிர் வாழாமல், உயிரை விட்டு விடுகின்ற மானிகளின்  
புகழ் வடிவை உல

கத்தார் எப்பொழுதும் வணங்கித் துதிப்பர்.

The world sings the glory and fame of the great  
ones who choose

death to a life of dishonour.

10

அதிகாரம்—98

பெருமை

GREATNESS

நற்குணங்களால் மேன்மை பெற்றவரது  
தன்மை.

971.. ஒளியொருவற் குள்ள வெறுக்கை;

இளியொருவற்(கு)

அஃதிறந்து வாழ்தும் எனல்.

ஒருவனுக்கு மதிப்பாவது, செய்தற்கு

அருமையானவற்றைச் செய்

வேம் என்று கருதும் ஊக்கமிசூதியே; ஒருவனுக்கு

அவமதிப்பாவது, அவ்

வாறு நினைக்கும் மனவெழுச்சி யொழிந்து உயிர் வாழக்  
கடவேம் என்று

நினைத்தல்.

The glory of life is in the titanic energy of the  
soul to achieve the  
impossible. The poverty of life is the poverty of  
the spirit which is  
content with a mere dung-hill existence.

972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா  
செய்தொழில் வேற்றுமை யான்.

30

234

திருக்குறள்

பொருள்

எல்லா மக்கள் உயிர்களுக்கும் பிறப்பியல்பு  
ஒத்திருக்கும் என்றாலும்,

அவ்வயிர்கள் செய்யும் தொழில் வேறுபாட்டினால்  
பெருமை சிறுமை

எண்ப்பட்ட சிறப்பியல்புகள் ஒப்பாகமாட்டா.

All men are of woman-born and come naked  
into the world; but



their actions vary and are a measure of their greatness or meanness. 2

973. மேலிருந்தும் மேல்அல்லார் மேலல்லர் ;  
கீழிருந்தும்

கீழல்லார் கீழஅல் லவர்.

செய்தற்கரியவற்றைச் செய்யாமையால்

சிறியவராயினார், உயர்ந்த

ஆசனத்திலிருந்தாலும் பெரியவராகார் ;

செய்தற்கரியவற்றைச் செய்தலால்

மேம்பட்டவர், தாழ்ந்த வெற்றிடத்திலிருந்தாலும்

கீழ்ப்பட்டவராகார்.

Birth never determines the nobility or littleness of a soul. 3

974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்  
தன்னைத்தான் கொண்டொழுகின்

உண்டு.

கணவன் ஒருவனிடத்திலேயே செல்லும்

மனத்தையுடைய பெண்டிர்,

கற்பில் வழுவாது தம்மைக் காத்துக்கொண்டு நடக்குமாறு

போல, ஒருவன்

நிறையினின்று தவறாது, தன்னைத் தான்

காத்துக்கொண்டு நடப்பானாயின்

அவனிடத்துப் பெருமைக்குணம் உண்டாம்.

Like a woman who jealously guards the rich  
jewel of her honour,  
be true to thyself. Therein lies greatness.

4

975. பெருமை உடையவர் ஆற்றுவார்,

ஆற்றின்

அருமை உடைய செயல்.

அவ்வாறு பெருமையை யுடையவர்கள், தாம்

வறுமை அடைந்த

காலத்தும் பிறரால் செய்தற்கரியவையாகிய தம்

செயல்களை விடாமல் அவை

செய்யும் வழியால் முடிவுபெறச் செய்ய வல்லவராவர்.

Greatness, in a laudable manner, achieves the

impossible,

5

976. சிறியார் உணர்ச்சியுள் இல்லைப்

பெரியாரைப்

பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

அத்தகைய பெரியோரை வழிபட்டு அவரது இயல்புகளை நாம் மேற்  
கொள்வோம் என்று நினைக்கிற எண்ணம், மற்றைச் சிறியோரின் மனத்தி  
னிடத்து உண்டாகாது.

Little minds never reverence great souls.

6

977.

இறப்பே புரிந்த தொழிற்றும், சிறப்பும்தான்  
சீர் அல் லவர்கண் படின.

பெரியோர்க்கு அடக்கத்தை உண்டாக்குவதான குடிமை, செல்வம்,  
கல்வி என்ற இவைகளினாலாகிய மேன்மையும், நற்குணமில்லாத சிறியா

ஒழிபியல் அதி—99. சான்றாண்மை

235

ரிடத்துச் சேருமாயின் அடக்கத்தை உண்டாக்காமல்  
செருக்கை மிகுவிக்  
கும்.

The rank and riches of the base breed but insolence  
in them. 7

978. பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை  
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமை யுடையார், செல்வம், கல்வி முதலிய  
சிறப்பு உண்டாகிய  
காலத்தும், கர்வங் கொள்ளாமல் அடங்கி நடப்பர்;

சிறுமையுடையாரோ,

குடிமை முதலிய சிறப்பு இல்லாதபோதிலும்  
தம்மைத்தாமே வியந்து பெருமை பாராட்டுவர்.

Greatness is all humility and knows no  
haughtiness. Littleness is  
all insolence and is ever puffed up with pride.

8

979. பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை  
பெருமிதம் ஊர்ந்து விடல்.

ஒருவர்க்குப் பெருமைக் குணமாவது, கர்வப்படுதற்குக்  
காரணம் மிகுதி யாக உண்டாகிய விடத்தும், அது  
இயல்பாதலை யறிந்து, செருக்கில்லா  
திருத்தலாம்; சிறுமைக்குணமாவது, காரணம்  
இல்லாதபோதிலும் அளவு  
கடந்து கர்வங்கொள்ளுதல்.

Greatness is free from pride ;  
meanness is rooted in insolence. 9

980. அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்  
குற்றமே கூறி விடும்.

பெருமையுடையார், பிறரது குணத்தை  
யெடுத்துச் சொல்லிக்,  
குற்றத்தை மறைத்து விடுவர்; சிறுமையுடையவரோ!  
பிறர் குணத்தை

மறைத்து, அவரது குற்றத்தைச் சொல்லுவர்.

Greatness is all praise ; littleness is all scandal.

10

அதிகாரம்—99

சான்றாண்மை  
PERFECTION

ஒருவனிடத்துப் பல குணங்களும் நிறைந்திருக்க,

அவன் அவற்றை

ஆளுநதனமை.

981. கடன்என்ப நல்லவை எல்லாம்

கடன் அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

236

திருக்குறள்

பொருள்

நமக்குத் தக்கது இது என்று அறிந்து, உயர்வாகிய

குணத்தை மேற்

கொள்பவர்க்கு, நல்ல குணங்களெல்லாம் பிறரறிவியாமலே  
இயல்பாக அவ

ரிடத்து இருக்குமென்று தூலோர் சொல்லுவர்.

Conscious of the high values of life, the perfect  
ones are affined to  
all that is noble and beautiful.

1

982. குணநலம் சான்றோர் நலனே ; பிறநலம்  
எந்நலத் துள்ள தூஉம் அன்று.

சான்றோர்க்கு நலமாவது, குணங்களாலாகிய  
நன்மையே; அது நீங்கிய

மற்றைக் கைகால் முதலிய உறுப்புக்களினாலாகிய நலம்  
ஒரு நலத்திலும்

சேர்ந்ததாகாது.

Wherein lies the perfection of the  
spotless - ones but in their  
character? Nothing else delights them.

2

983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்  
வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

சுற்றத்தாரிடத்து மாத்திரமேயன்றிப் பிறர் மேலும்  
உண்டாகிய அன்பும், பழி பாவங்களில் நாணுதலும்,

யாவார்க்கும் உபகாரஞ் செய்தலும், பழ கியவரிடத்துத்  
தாட்சினியப்படுதலும், எவ்விடத்திலும் உண்மை கூறுதலும்  
ஆகிய ஐந்தும் சால்பு என்னும் பாரத்தைச் சமக்கும்  
தூண்களாம்.

On the stately pillars of affection, dread of  
sin, benevolence,  
benignity and truth is raised the noble edifice of character.

3

984. கொல்லா நலத்தது நோன்மை ; பிறர்தீமை  
சொல்லா நலத்தது சால்பு.

தவத்திற்குக் கொல்லா அறம் சிறந்ததுபோலச்

சால்பிற்குப், பிறர் குற்றம் சொல்லாத குணம், சிறந்ததாகும்.

Penance kills not ; nobility scandals not.

4

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் ;

அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.

ஒரு காரியத்தைச் செய்து முடிப்பவர்க்கு

வலிமையாவது, அக்காரியத் துக்குத் துணையாவாரைப்

பணிந்து தம்மோடு சேர்த்துக்கொள்ளுதல்; இனி

சால்புடையவர்க்குத் தமது பகைவரது பண்கையை

யொழிக்கச் சாதனமாயிருப்பதும் அப்பணிவேயாம்.

The strength of the noble ones lies in the humility

that wins the hearts of the allies and disarms the foes.

5

986. சாஸ்திரங்குக் கட்டளை யாதெனில் தோல்வி-  
துலை அல்லார் கண்ணும் கொளல்.

ஒழிபியல்

அதி—99. சான்றணமை

237 சால்பாகிய பொன்னின் மாற்றை யறிதற்கு  
உரை கல்லாகிய செயல்

எதுவென்றால், தம்மினும் உயர்ந்தாரிடத்துக்  
கொள்ளும் தோல்வியைத்

தமக்குத் தாழ்ந்தவரிடத்தும் கொள்ளுதலாம்.

What is the touchstone that measures the  
nobility of a soul? It

is the reverential homage paid to the worth of even  
the humble and

the low.

6

987. இன்னசெய் தார்க்கும் இனியவே  
செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.



சால்புடையவர், தமக்குத் துன்பந்  
தருவனவற்றைச் செய்தவர்க்கும்

இன்பந் தருபவைகளையே செய்யாவிட்டால்,  
அவரிடத்தூள்ள அச்சால்பா

னது வேறு என்ன பயனையுடையது ?

Of what avail is perfection of virtue if it repays  
not with kindness

acts of injury done?

7

988. இன்மை ஒருவர்க்கு(கு) இளிவன்று,  
கிண்மையுண் டாகப் பெறின்.

சால்பென்னும்

சால்பு என்று சொல்லப்படும் வலிமை, ஒருவர்க்கு  
உண்டாகப்பெற்

றால், அவர்க்கு வறுமையானது இழிவை  
உண்டாக்குவதாகாது.

Poverty is no disgrace to the high-souled ones.

8

989. ஊழி பெயரினும் தாம்பெயரார்  
சான்றாண்மைக்கு(கு)

ஆழி யெனப்படு வார்.

சால்புடைமையாகிய கடலுக்குக்  
கரைபோன்றவராயினும் கடல், சில

காலத்தில் கரைகடந்து நிற்கும்; சால்புடையாரே!  
காலம் வேறுபட்டாலும்

தாம் தம் நிலையினின்றும் மாறுபடார்.

They are the summits of honour and the sea  
of glory who stand  
steadfast as a rock  
even in the wild welter of a cyclic deluge. 9

990. சான்றவர்

சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்

தாங்காது மன்றோ பொறை.

பல குணங்களாலும் நிறைந்த பெரியோர், தமது சான்றாண்மைக்  
குணத்தினின்றும் குறைவாராயின் பெரிய பூமியானது தம் பாரத்தைத்  
தாங்கமாட்டாததாய் முடியும்.

Even patient mother-earth would groan were the perfect ones to  
fall from virtue. 10

அதிகாரம்—100

பண்புடைமை

COURTESY

உலக இயல்புகளை யறிந்து அவற்றிற்கு ஒத்து

நடத்தல்.

991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப  
யார்மாட்டும்

பண்புடைமை யென்னும் வழக்கு.  
குணங்களால் நிறைந்து யாவரும் நெருங்கித்  
தம்மிடம் சேர்தற்குத்

தக்கபடி எளியராயுமிருத்தலால், அரியதாகிய  
பண்புடைமை என்று சொல்

லப்படுகின்ற நல்வழியை அடைதல் எளிதென்று அறிஞர்  
கூறுவர்.

Out of affability doth spring courtesy.

1

992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்  
இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

பிறர்மேல் அன்புடையனாதலும், உலகத்தோடு  
ஒத்துவருகின்ற குடி  
யிற் பிறத்தலும் ஆகிய இரண்டும், ஒருவனுக்குப்  
பண்புடைமை யென்று  
உலகத்தார் சொல்லும் நல்வழியாகும்.

Courtesy cometh of kindness and good-breeding.

2

993. உறுப்பொத்தல் மக்கள் ஒப் பன்றால்;  
வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

உடம்பால் ஒத்திருத்தல், ஒருவனுக்கு  
நன்மக்களோடு ஒத்திருக்க

முடியாதாதலால், பண்பினால் ஒத்திருத்தலே  
பொருந்துவதாகிய ஒப்பாகும்.

True affinity is not in mere lineaments but in the  
harmony of the souls within.

3

994. நயனெடு நன்றி புரிந்த பயன்உடையார்  
பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறர்க்கும்  
தமக்கும் பயன் படுதலுடையவரது குணத்தினை,  
உலகத்தவர் கொண்டாடுவர்.

Behold the man who delights in virtue and charity.  
His character compels the admiration of the world.

4

995.

நகையுள்ளும் இன்ன(து) இகழ்ச்சி; பகையுள்ளும்  
பண்புள பாடறிவார் மாட்டு.

தன்னை இகழ்ந்து பேசுதல் ஒருவனுக்கு விளையாட்டிலும் துன்பந்  
தருவதாகும்; ஆகையால் பிறருடைய இயல்புகளை அறிந்து நடப்பவரி

239

டத்தே, பகைமையுள்ளபோதும் இகழ்தலென்பது  
உண்டாகாமல் இனி

மையான குணங்களே விளங்கும்.

Taunting even in jest pains. Therefore men  
who are the soul of

courtesy are not discourteous to their foes.

5

996. பண்புடையார்ப் பட்டுண் ளெகம்;  
அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

உலகியலானது பண்புடையாரிடத்தே  
தங்கியிருத்தலால், எந்நாளும்

நடைபெறுகின்றது; அவ்வாறு தங்குதல் இல்லையாயின்,  
அவ்வுலகவியல்

மண்ணிலே புகுந்து மாய்ந்தொழியும்.

The harmony of the world rests on the blessed  
souls that walk on

earth. But for them, it would have been a mere  
heap of dust and

ashes.

6

997. அரம்போலும் கூர்மைய ரேனும்

மரம்போல்வர்

மக்கள்பண் பில்லா தவர்.

நன்மக்கட்கே உரிய பண்பு என்னும்  
குணமில்லாதவர், அரத்தின்

கூர்மையைப்போன்ற கூர்மையாகிய அறிவையுடையரே  
ஆயினும், ஓரறி

வினையுடைய மரத்தை யொப்பவராவர்.

Even men of acute intellect are but mere wood, if  
they lack courtesy  
divine.

7

998. நண்பாற்றார் ஆகி நயம்இல  
செய்வார்க்கும்.

பண்பாற்றார் ஆதல் கடை.

தம்மோடு நட்பினைச் செய்யாதவராகிப்

பகைமையைச் செய்பவரிடத்

தும் தாம் பண்பு உடையராய் ஒழுகாமை  
அறிவுடையார்க்கு இழுக்காகும்.

It is a blot on the wise to fail in courtesy  
even to those who  
blaspheme them.

8

999. நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்

பகலும்பால் பட்டன் (று) இருள்.

யாவரோடும் கலந்து மனத்தில் மகிழ்ச்சியடையும்  
கிறமை யில்லாத

வர்க்கு, மிகப் பெரிய பூமியானது, இருளில்லாத  
பகற்காலத்திலும் இருளி  
னிடைத்துக் கிடந்ததாகும்.

Even the sun-lit day doth look dark, dreary and  
dim to them who  
know not the sweet charm of a hearty smile.

9

1000. பண்பில்லான் பெற்ற பெருஞ்செல்வம்  
நன்பால்

கலம்தீமை யால்திரிக் தற்று.

240

திருக்குறள் பொருள்

பண்பில்லாதவன் முற்பிறப்பில் செய்திருந்த  
நல்வினையால், இப்பிறப்

பிலே பெருஞ் செல்வத்தை யடைந்திருந்தும், அது ஒரு  
வர்க்கும் பயன்படா

மல் கெடும். அவ்வாறு கெடுதல், நல்ல பசுவின் பால் அது  
வைக்கப்பட்ட

பாத்திரத்தின் குற்றத்தால் இன்சுவையை யுடையதாகாமல்  
கெட்டுப்போவது

போலும்.

Like nectar milk soured and spoilt when poured in  
a filthy vessel,

are the unsunned heaps of a churlish miser.

10

அதிகாரம்—101

நன்றியில் செல்வம்

PROFITLESS RICHES

சம்பாதித்தவருக்கும் பிறர்க்கும் பயன்படுதலில்லாத  
செல்வத்தின்

இயல்பு.

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்

அஃதுண்ணான்

செத்தான் ; செயக்கிடந்த(து) இல்.

தன்வீடு நிறைதற்குக் காரணமாகிய மிக்க

பொருளைச் சம்பாதித்துச்

சேர்த்து வைத்து, உலோப குணத்தால் அப்பொருளை  
அனுபவியாதவன் ;

உயிரோடிருப்பினும் செத்தவனே யாவன் ; ஏனெனில்  
பொருள் விஷயத் தில் அவனாற் செய்யக்கூடிய உரிமை  
யா துமில்லை.

A rich miser, who enjoys not his hoarded wealth,  
is one among the dead ; for no benefit comes of him.



1002. பொருளான் ஆம் எல்லாம் என்(று) ஈயாது  
இவறும்

மருளான் ஆம் மாண்பு பிறப்பு.

பொருளொன்று இருக்குமாகில், அதனால் எல்லா  
இன்பங்களும் உண்டாம் என்று அறிந்து, அதனைச்  
சம்பாதித்து வைத்துப் பின்பு பிறர்க்குக்

கொடாது, அதனிடத்துப் பற்று வைக்கும் மயக்கத்தினால்,  
ஒருவனுக்குப்

பசியினால் வருக்தத்தக்க பேய்ப்பிறவி யுண்டாகும்.

Behold a niggard who, in pursuit of gold as  
an end in itself, is oblivious of all  
born.

the blessings that flow from it. He will be a demon

2

1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்  
தோற்றம் நிலக்குப் பொறை.

பிறரைக்காட்டிலும் நாம் யிகுதியாகச் சம்பாதிப்போம் என்று நினைத்  
துப் பொருள் தேடுதலையே விரும்பி, அதன் பீயனாகிய புகழை விரும்பாத  
மனிதருடைய பிறவி, பூமிக்குப் பாரமே யன்றி வேறில்லை.

He is a burden unto the earth whose greed for  
wealth blinds him to fame.

3

1004. எச்சம் என்(று)என்எண்ணும் கொல்லோ  
ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.

ஒரு பொருளையும் கொடுத்தறியாமையால்,  
ஒருவராலும் விரும்பப்படா

தவன், தான் இறந்தபின் இவ்வுலகத்தில் எஞ்சியிருப்பதாக  
எதை நினைப்

பாளே! தெரியவில்லை.

Abandoned of men and with no fame, what does a  
loveless miser hope to carry with him when he is dead?

4

1005. கோடுப்பதூஉம் துய்ப்பதூஉம்  
இல்லார்க்கு(கு) அடுக்கிய

கோடி உண் டாயினும் இல்.

பிறர்க்குக் கொடுத்தலும் தான் அனுபவித்தலும்  
ஆகிய இரண்டு செய் கையும் இல்லாதவர்க்குப், பலகோடிப்

பொருள் இருந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

Profitless are the accumulated millions of a miser who knows neither charity nor happiness.

5

1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்  
தக்கார்க்கொன்(று)

ஈதல் இயல்பிலா தான்.

தானும் அனுபவியாது, தக்கவர்க்கு அவர்  
வேண்டியதொரு பொருளைக் கொடுத்தலாகிய தன்மையும்  
இல்லாதவன், அவ்விரண்டும் செய்தற்கு இடனாகிய பெருஞ்  
செல்வத்திற்குத் தான் ஒரு நோயாவான்.

He, whose wealth is neither for himself, nor for  
others but who

merely hoards and guards, drinks the cup of misery.

6

1007. அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம்  
மிகநலம்

பெற்றாள் தமிழள்முத் தற்று.

வறியவர்க்கு, அவர் வேண்டிய தொன்றைக்  
கொடாதவனது செல்வம்

வீணுகுதல், உருவத்திலும் குணத்திலும் சிறந்தவளாகிய  
ஒருவர்க்குக் கொடுப்பாரில்லாமையினால் கணவனைப்

ஒரு பெண், தன்னை

பெறாமல் தனியே

யிருந்து மூப்படைந்தது போலும்!

Wealth in the hands of a miser, who is dead to charity, is like the  
fading bloom on the cheeks of a fair, lonely one. 7

1008. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்  
நச்சு மரம்பழுத் தற்று.

31

242

திருக்குறள்

பொருள்

வறியவர்க்கு அருகில் இருப்பவனாயிருந்தும்  
கொடுக்கும் குணமில்லா

மையால் அவரால் விரும்பப்படாத ஒருவன், செல்வத்தை  
யடைவது, ஊர்

நடுவிலே நிற்பதொரு நச்சுமரம் பழுத்தாற்போலும்!

The riches of a churlish miser are like the fruits  
of a poisonous  
tree in the heart of a vilage.

8

1009. அன்பொரீஇத் தற்செற்(று) அறம்நோக்கா  
தீட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.

உலோபகுணத்தால் சுற்றத்தாரிடத்தில்

அன்பில்லாதவனாய், தன்னை

யும் அனுபவமில்லாமல் வருத்தி, வழியவர்க்குக்

கொடுத்தல் முதலிய அறத்

தைச் செய்யவும் நினையாமல், சம்பாதித்த நல்ல பொருளைக்,

கொண்டுபோய்

அருபலிப்பவர், அயலாராவர்.

Only strangers will inherit the riches of a  
heartless miser who  
knows neither love nor righteousness nor joy.

9

1010. சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி  
வறம்கூர்ந் தனைய துடைத்து.

புகழோடுகூடிய செல்வத்தினை யுடையவர், சிறிது

காலம் வறுமை யடைந்திருத்தல், உலகத்தையெல்லாம்

நிலைநிறுத்துகிற மேகம் சிறிது

காலம் பெய்யாமல் வற்றியிருத்தலைப் போலும்.

Behold a rich and generous heart enduring  
poverty for a while  
only to blossom into munificence again. It is like unto  
a heavy-laden

cloud that empties itself on a parched-up land below,  
only to suck up  
fresh waters from the deep.

10

அதிகாரம்—102

நாணுடைமை  
TRUE MODESTY

சால்பு, பண்பு முதலிய

குணங்களாலுயர்ந்தவர், தமக்குத் தகாத காரியங்களில் நாணுதலுடையராந் தன்மை.

1011. கருமத்தால் நாணுதல் நாணுத், திருநதல்  
கல்லவர் நாணுப் பிற.

நன்மக்களுடைய நாணுதலு, இழிந்த செயல்

காரணமாக உள்ளம்

ஒடுங்குதல்; மனம், மொழி, மெய்களின் ஒடுக்கத்தால் வரும் நாணங்கள் அழகிய நெற்றியையுடைய குலமகளிரின் நாணங்களாகும்.

True modesty blushes at unworthy deeds. All other modesty is of the bright-browed women, womanly.

1

ஒழிபியல்

அதி—102. நாணுடைமை

உண்பதென உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல :

நாண்புடைமை மாந்தர் சிறப்பு.

உணவு, ஆடை அவை யொழிந்தனவும் மக்கள்  
உயிர்க்கெல்லாம்

பொதுவாகும் ; நன்மக்கட்குச் சிறப்புத்தருவது

நாணமுடையே; உணவு

முதலியன அல்ல.

Such things as food and raiment are common unto  
the human race.

But it is modesty that marks off the worthy from the  
common multitude.

2

1013. உண்பதென குறித்த உயிர்களெல்லாம் ; நாண்  
என்னும்

நன்மை குறித்தது சால்பு.

எல்லா உயிர்களும் உடம்பைத் தமக்கு

இருப்பிடமாகக் கொண்டு

அதனை விடாவாம்; அதுபோலச் சால்பு என்னும்

நிறைகுணம், நாண் என்ற

நற்குணத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதனை  
விடாது.

Where does life throb but in her fleshy abode?

Where does perfec-  
tion shine but in modesty ?

3

1014. அணிஅன்றோ நாணுடைமை  
சான்றோர்க்கு(கு) அஃதின்  
பிணிஅன்றோ பீடு நடை.

[தேல்

சான்றோர்க்கு நாண் உடைமை சிறந்த ஆபரணமாம் ;  
அவ்வாபரணம்

இல்லாமற்போனால் அவரது பெருமிதத்தோடு கூடிய  
நடை, கண்டவர்க்கு  
நோயாம்.

Modesty is the ornament of the wise ; but the  
impudence that  
struts with a proud gait is piteous to behold.

4

1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார்,  
நாணுக்(கு)

உறைபதி என்னும் உலகு.

பிறர்க்கு வரும் பழியையும், தமக்கு வரும்  
பழியையும் ஒரு சமமாகக்

கருதி நாணங் கொள்பவரை, உலகத்தார் நாணத்திற்கு  
இருப்பிடமென்று  
கூறுவர்.

True modesty has for her home the hearts



of those who feel for  
other's guilt as for their own.

5

1016. நாண்வேலி கொள்ளாது மன்னே  
வியன்ஞாலம்.

பேணலர் மேலா யவர்.

உயர்ந்தோர், தமக்குக் காவலாக நாணத்தைக்  
கொள்வரே யல்லாமல்,

பெரிய பூமியை வேலியாகக் கொள்ளார்.

In blessed modesty the worthy find a tower of strength.  
For such  
a rare jewel, they hold the world well lost.

6 244

திருக்குறள்

பொருள்

1017. நாணல் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்  
நாண்துறவார் நாண்புள் பவர்.

நாணின் சிறப்பை யறிந்து அதனைவிடாது மேற்கொள்பவர், நாண்  
உயிர் என்ற இரண்டினுள் ஏதாவது ஒன்றைமாத்திரம் கொள்ள நேர்ந்த  
விடத்து, நாண் சிதையாமலிருக்கும் பொருட்டுத் தம்முயிரையே விட்டுவிடு  
வர். உயிரை வைத்துக்கொள்ளும்பொருட்டு நாணத்தைக் கைவிடார்.

The noble would rather die than lead a life of shame; they would rather retain their modesty than piteously cling to life. 7

1018. பிறர்நாணத் தக்கது தான்நாணன் ஆயின்  
அறம்நாணத் தக்க துடைத்து.

கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை,  
ஒருவன் நாணது செய் வாறாயின், அந்நாணமை, அவனைத்  
தருமத்தினின்று நீக்கத்தக்க குற்றத் துனை யுடையதாம்.

8 He falls from virtue who is guilty of acts others blush at.

1019. குலம்சும் கொள்கை பிழைப்பின் ;  
நலம்சும்

நாண்இன்மை நின்றக் கடை.

ஒழுக்கந் தவறுமாயின் அது, ஒருவனது குடிப்பிறப்பு  
ரம் கெடுக்கும். நாணில்லாமையோ, அவனது பிறப்பு,

ஒன்றை மாத்தி

கல்வி, குணம்,

செயல் முதலிய எல்லாவற்றையும் கெடுக்கும்.

Lack of decorum disgraces a home; lack of  
modesty taints a soul.9

1020. நாண் அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை  
நாணல் உயிர்மருட்டி யற்று.

தம் மனத்தில் நாணில்லாத மக்கள் உயிருடையார்போன்று சஞ்சரிக்  
கின்ற தன்மை, மரத்தினால் செய்த பாவை, இயந்திரக் கயிற்றினாலாகிய  
தன் சஞ்சாரத்தினால் உயிருடையதாக மயக்கினும் போலும்!

Dead to modesty, the shameless ones tread on  
earth like marion-  
ettes set to life by strings pulled from behind the screen.

10

அதிகாரம்—103

குடிசேயல்வகை

ADDING TO THE GLORY

ஒருவின், தான் பிறந்த குடியை

OF THE FAMILY

மேம்படச் செய்யும் விதம்.

1021. கருமீ செயலுருவன் கைதுவேன் என்னும்  
பெருமையில் பிடுடைய(து) இல்.

ஒழிபியல்

அதி—103. குடிசேயல்வகை

தன் குடியை மேம்படச் செய்யும் பொருட்டுத்  
தொடங்கிய காரியம் முடியாமையால், 'அக்காரியத்தை நான்  
கைவிடமாட்டேன்' என்கிற முயற்சி யின் பெருமைபோல  
மேம்பாடுடைய பெருமை ஒருவனுக்கு வேறில்லை.

Nothing brings greater renown to man than  
his untiring zeal to add to the glory of his house.

1

1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும்

என இரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

முயற்சியும் நிறைந்த அறிவும் ஆகிய இரண்டினையுமுடைய ஒய்வில்லாத கருமச் செயலால், ஒருவன் பிறந்த குடி உயர்வை அடையும்.

Effort manly and wisdom ripe exalt a home.

2

1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத்

தெய்வம்

மடிதற்றுத தானமுந் துறும.

'என் குடியை உயரச் செய்யக் கடவேன்' என்று  
கருதி, அதற்கேற்ற

காரியங்களில் முயல்கின்ற ஒருவனுக்குத், தெய்வமானது  
தனது ஆடையை

இறுகக் கட்டிக்கொண்டு உதவிசெய்ய முற்பட்டு நிற்கும்.

Even gods will gird up their loins to share the toil of those who raise the fortune of their family.

3

1024. சூழாமல் தானே முடிவெய்தும்

தம்குடியைத்

தாழா(து) உஞற்று பவர்க்கு.

தாம் பிறந்த குடி உயர்வதற்குக் காரணமாகிய  
வினையை விரைவாகச் செய்ய முயல்பவருக்கு அதனை  
முடிக்கும் திறம் ஆலோசிக்க வேண்டாமல்  
தானே உண்டாகும்.

Success, of its own accord, attends those who  
the renown of their race.

caselessly toil for

4

1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து

வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

அறம், நீதி ஆகிய இவற்றுக்கு விரோதமான  
செயல்களைச் செய்யாதவ

ஐயத் தன் குடியை உயரச்செய்து வாழ்வானை, தமக்குச்  
சுற்றமாக விரும்பி  
உலகத்தார் தாமே சென்று அவனைச் சூழ்வார்.

The whole world claims the kinship of the  
perfect ones, who,  
with unsullied hands, glorify the home of their fathers.

5

1026.

நல்ல ஆண்மை என்பது ஒருவர்க்குத் தீர்ப்பிறந்த  
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

246

திருக்குறள்

பொருள்

ஒருவனுக்கு நல்ல ஆண்மை யென்று சொல்லப்படுவது யாதெனில்,  
தான் பிறந்த குடியை ஆளுந்தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளு  
தலாம்.

True manliness is in elevating the dignity of your home.

6

1027. அமர் அகத்து வன்கண்ணர் போலத்  
தமர் அகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.

போர்க்களத்தினிடத்தில் பலர் சென்றராயினும்,  
போரைத் தாங்கும்

வலிமை, சுத்த வீரரிடத்தானுற்போல, ஒரு குடியிற்  
பிறந்தவர், அக்குடியின்

பாரத்தைப் பொறுத்தல், பொறுக்கத்தக்க  
வல்லமையுடையா ரிடத்ததே

யாம்.

The brunt of the attack falls heaviest on the  
chosen few of the

field. The burden of the family falls heaviest on  
the strong one of  
the house.

7

1028. குடிசெய்வார்க்கு(கு) இல்லைப் பருவம் ;  
மடிசெய்து

மானம் கருதக் கெடும்.

குடியினை உயாச்செய்பவர், அச்செயலை நோக்காது  
காலத்தை நோக்

கிக்கொண்டு சோம்பலாயிருந்து, மானத்தையும்  
கருதினால் அவரது குடி

கெட்டுப்போம் ; ஆதலால் அவர்க்குக் கால் நியதியில்லை.

Indolence and false dignity bring destruction to a family. Strive, strive, through storm and sunshine, to exalt its fame.

8

1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ

குடும்பத்தைக்

குறறம் மறைப்பான உடம்பு.

மூவகைத் துன்பங்களும் தன் குடியை அடையாமல் காக்க முயல்ப

வனுடைய உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே பத்திற்கு இருப்பிடமாத வில்லையோ ?  
பாத்திரந்தானே ? (இன்

Is it not  
our body has

for shielding our home against the ills of the world that become the vessel of strifes and sorrows ? 9

1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும்  
நல்லாள் இலாத குடி.

அடுத் தூன்றும்



தான் விழும்போது நெருங்கித் தாக்கவல்ல நல்ல  
 ஆண்மகன் பிறவாத  
 குடியாகிய மரம், துன்பமாகிய கோடாரி புகுந்து தன்  
 அடியை வெட்டிச்  
 சாய்க்க ஆதாரமில்லாமல் வீழ்ந்துவிடும்.

When troubles assail a home without  
 a buttress, it will rock to its  
 foundations and crumble into ruins.

10 அதிகாரம்—104

## உழவு HUSBANDRY

சிறுபான்மை வணிகர்க்கும் பெரும்பான்மை  
 வேளாளர்க்கும் உரித்தா

கிய தொழில்.

1031. சுழன்றும்ஏர்ப் பின்ன(து) உலகம்;  
 அதனால்

உழந்தும் உழவே தலை.

உழவுத்தொழிலால் நேரிடும் உடல்  
 வருத்தத்தினின்றும் நீங்கும்  
 பொருட்டு, உலகத்தார் பிறதொழில்களைச்

செய்துகொண்டு திரிந்தாலும்,

முடிவிலே ஏருடையார் வழியாகிய பயிர்த் தொழிலிலேயே  
வந்து சேர்வர்;

ஆதலால் எல்லா வருத்தங்களையும் தருவதாயினும்  
உலகத்தில் உழவுத்

தொழிலே முதன்மையானது.

You may pursue other walks of life ; but  
ultimately you must

come back to the plough ; for there is no nobler  
calling than hus-

bandry.

1

1032. உழுவார் உலகத்தசர்க்கு(கு) ஆணி அஃ  
தாற்றா(து)

எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழுதல் தொழிலில் சிறந்த திறமையை யுடையவர்,  
அவ்வழவுத் தொ

ழிலைச் செய்யமாட்டாமல் பிறதொழில்களை விரும்பி,  
அவற்றைச் செய்யத்

தொடங்குவாரனைவர்க்கும் உதவி செய்து அவரைத்  
தாங்குதலால் உல

கத்தாராகிய தேர்க்கு அச்சாணியைப் போல்பவராவர்.

Husbandmen are the sheet-anchor of the world,  
for on their labour

doth rest the prosperity of the weak ones who  
toil otherwise. 2

1033.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற் றெல்லாம்  
தொழுதுண்டு பின்செல் பவர்.

பயிர்த்தொழிலைச் செய்து அதனால் அனைவரையும்  
வாழ்விப்பதுடன்,

தாமும் பிறருதலியின்றி வாழ்கின்றவரே சுதந்திரமாக  
வாழ்கின்றவராவர்;

அவ்வாறு வாழாதவரெல்லாம் பிறரைத் தொழுது  
அதனால் தாம் புசித்து

அவ்வுழுவாரைப் பின்பற்றிச் செல்கின்றவராவர்.

The ploughmen alone live as the freemen of the  
soil; the rest are  
mere slaves that subsist on their toil.

3

1034. பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க்

காண்பார்

அலகுடை நீழலவர்.

## பொருள்

தமது உழுதற் றொழிலினால், கதிரோடுகடிய நெல் முதலிய தானிய வளமுடையவராய் இனிய அருட் குணத்தையுடைய உழவர், பல வேந்தரின் குடை நிழலிலுள்ளதாகிய பூமி முழுவதையும் தம் வேந்தரின் குடைக் கீழ் அடங்கி இருக்குமாறு செய்வார்கள்.

The bold and proud peasantry whose fields rustle  
with rich waves  
of corn, make their king the proud sovereign of the world.

4

1035. இரவார்; இரப்பார்க்கு(கு)ஒன் றீவர்;

கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.

தமது கையினால் உழுதலைச் செய்து பிறர் உதவியின்றி உண்பதைத் தமக்கு இயல்பான சுவாசீனமாகவுடையவர், பிறரிடத்துச் சென்று தாம் இரத்தற் றொழிலைச் செய்யமாட்டார்; தம்மிடத்து வந்து யாசிப்பவர்க்கு அவர் வேண்டியதொரு பொருளை ஒளியாமல் கொடுப்பர்.

A peasant, who toils in the sweat of his brow,  
begs not at other

men's doors; but ungrudgingly shares his bread with

for alms.

those that beg

5

1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை  
விழைவதூஉம்.

விட்டேமென் பார்க்கு நிலை.

உழவுத் தொழிலையுடையாரது கை,  
அத்தொழிலைச் செய்யாது

சோம்பி நிற்குமானால், யாவரும் விரும்புகின்ற  
உணவையும், யாம் துறந்து

விட்டோம் என்ற துறவிகட்கு, அத்துறவறத்தில்  
நிற்பதும் உளவாகாது.

Even saints who have forsaken the world needs must  
cease from

penance, were farmers to crouch idle with folded arms.

6

1037. தோடிப்புழுதி கஃசா உணக்கின்  
பிடித்தெருவும்.

வேண்டாது சாலப் படும்.

ஒரு நிலத்தினை உழுதவன், ஒரு பலம் நிறையுள்ள  
புழுதியைக் காற்

பலம் நிறையுள்ளதாகக் காய விவொனனால்,  
அந்நிலத்திடத்துச் செய்த

பயிர் ஒரு பிடியளவு எருவும் இடவேண்டாமலே நன்றாக  
விளையும்.

Behold the land that is allowed to dry, until  
an ounce of earth

crumbles into a quarter ounce of dust.  
She needs no manure and her  
harvest would be rich and abundant.

7 1038. ஏரினும் நன்றால்  
எருவிசைதல்; கட்டபின்  
நீரினும் நன்றதன்காப்பு.

மேற்கூறிய பயிர்க்கு, ஏர்கொண்டு உழுவது நல்லதாகும்; எருப்  
போடுதல் அதனினும் நன்று; அவ்விரண்டினுக்கும் சிறந்தது களைபறித்தல்;  
அதனினுஞ் சிறந்தது நீர் பாய்ச்சுதல்; அதனினும் சிறந்தது அப்பயிரைக்  
காப்பதாம். (இவ்வைந்தும் வேண்டுமென்பதாம்.)

ஒழிபியல் அதி—105. நல்தரவு  
249

A land needs more manuring than ploughing.  
A weeded field  
needs more guarding than watering.

1039. சேல்லான் கிழவன் இருப்பின்

நிலம்புலந்(து)

இல்லாளின் ஊடி விடும்.

நிலத்துக்கு உரியவன், அந்நிலத்தினிடம்  
நாடோறும் போய்ப் பார்த்து, அதற்குச்  
செய்யவேண்டியவற்றைச் செய்யாதவனாய்ச் சோம்பியிருந்  
தால், அந்நிலம், அவன் மனைவிபோலத் தன்னுள்ளே  
வெறுப்படைந்து,

பின்பு அவனோடு பிணங்கிப் பயன் தராது ஒழிந்துவிடும்.

As sulky and sullen as a woman abandoned of her  
lord is the land

abandoned of her owner.

9

1040. இலம்என் றசைஇ யிருப்பாரைக் காணின்  
நிலம்என்னும் நல்லாள் நஞும்.

‘யாம் பொருளில்லாதவராக இருக்கின்றோம்’ என்று  
சொல்லிச், சோம்

பலினால் பயிர்த்தொழில் செய்யாதிருப்பாரைக் கண்டால்,  
நிலம் என்னும்

நல்லாள் (பூமிதேவி) இகழ்ந்து சிரிப்பாள்.

Dame earth seems to smile regretfully at the idle  
sons of the soil

who plough not but plead poverty.

10

ந ல் கு ர வு

POVERTY

அநுபவிக்கத் தக்க பொருள்கள் யாவும் இல்லாமை.

(வறுமை)

1041. இன்மையின் இன்றாத தியாதெனின்

• இன்மையே இன்றாதது.

இன்மையின்

ஒருவனுக்கு வறுமையைப்போலத் துன்பந் தருவது  
யாதென்றால் வறு

மையைப்போலத் துன்பந் தருவது வறுமையேயாகும்.

(வறுமையை யொப்

பது வேறில்லை).

Nothing is more dreadfully painful than poverty.

1

1042. இன்மை என ஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும். •

வறுமை என்று சொல்லப்படுவதாகிய ஒருபாவி,  
ஒருவனிடத்துச்

சென்று சேர்ந்தால் அவன் அடைதற்குரிய மறுமை இன்பமும், இம்மை  
இன்பமும் அவன் அடையாதபடி செய்துவீடும்.

Infernal poverty blasts the joys of



250

திருக்குறள்

பொருள்

1043. தோல்வரவும் தோலும் கெடுக்கும்  
தொகையாக

நல்குர(வு) என்னும் நசை.

தரித்திரமெனப்படுகிற ஆசை, தன்னாலே  
கொள்ளப்பட்டவருடைய

பழைய குடிப்பிறப்பையும், அதற்கேற்ற சொல்லினையும்  
ஒருசேர ஒழித்து

விடும்.

Gripping poverty robs a man of the lofty nobility of his  
the golden eloquence of his tongue.

descent and

3

1044. இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை  
இளிவந்த

சொல்பிறக்கும் சோர்வு தரும்.

இழிவான சொற்பிறவாத உயர்குடிப்  
பிறந்தவரிடத்தும், இழிவு தருஞ் சொல் உண்டாதற்கு  
ஏதுவாகிய சோர்வினை, வறுமையானது உண்டாக்கும்.

Chill penury benumbs one's noble feelings and  
makes one speak

the language of a slave.

4

1045. நல்குர(வு) என்னும் இடும்பையுள்  
பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.

வறுமை என்று சொல்லப்படும் துன்பம்  
ஒன்றனுள்ளே பலவகைப் பட்ட துன்பங்களும் வந்து  
விளையும். (குரை - இசைநிறை.)

Cursed poverty is a nest of evils.

5

1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும்  
நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

உண்மையான நூற்பொருளை நன்றாக அறிந்து  
சொன்னாராயினும், வறியவர் சொல்லும் சொற்கள் பொருளிற்  
சோர்வுபடுதலை யடையும். (பயனற்றவையாகும்.)

The wise sayings and dignified utterances of the

indigent are held as the mere babble of a fool.

6

1047. அறம்சாரா நல்கூர்(வு) ஈன்றதா யானும்  
பிறன்போல நோக்கப் படும்.

தர்மத்தோடு சம்பந்தமில்லாத  
வறுமையையுடையவன், பெற்றதாயி னாலும் அயலானைப்  
போலப் பார்க்கப்படுவான்.

Hideous and wicked poverty estranges even the  
tender heart of a  
mother.

7

1048. இன்றும் வருவது கொல்லோ நெருகலும்  
கொன்றது போலும் நிரப்பு.

ஒழியியல்

அதி—106. இரவு

251

சேற்றும் கொன்றது போன்று எனக்குத்  
துன்பமானவற்றைச் செய்த  
வறுமையானது, இன்றும் என்னிடத்து வரக்கடவதோ ?  
(‘வந்தால் இனி  
யாது செய்வேன்!’).

“The grief of my want has eaten away my very soul. Am I to taste the bitterness of it again and again?” is the piteous cry of one who is in constant dread of poverty.

8

1049. நெருப்பினுள் தஞ்சலும் ஆகும்;  
நிரப்பினுள்

யாதொன்றும் கண்பா(டு) அரிது.

தீயினிடையே கிடந்து உறங்குவதும், ஒருவனுக்கு மந்திர வலிமை

யினாலும் மருந்து வலிமையினாலும் கூடும்; தரித்திரம் வந்தபோது எந்த

வகையினாலும் உறக்கமானது இல்லை.

Even in the midst of flames you may slumber ;  
but the tearful  
eyes of the poor know no sleep.

9

1050. துப்புர(வு) இல்லார் துவரத் துறவாமை  
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

தமது அனுபவத்திற்குரிய பொருள்களைப் பெறாத  
வறியவர், தம்மாற்

செய்யக்கூடியது, முழுவதையும் துறந்து விடுதலையாக  
இருக்கவும், அவ்

வாறு முழுதும் துறவாமலிருப்பது, அயலார்

வீட்டிலுள்ள உப்புக்கும்

புளித்த காடிக்கும் யமனம். (அயலகத்துச் சென்று,  
உப்பையும் பழங்காடி

யையும் இரந்து பெற்றுத் தனது பசியை நீக்குதல்.)

The deliverance of the poor and the needy is  
in renunciation.

Otherwise they must batten on othermen's salt and soup.

10

அதிகாரம்—106

இரவு

BEGGING

யாசித்தல்.

1051. இரக்க இரத்தக்கார் காணின்; கரப்பின்  
அவர்பழி; தம்பழி அன்று.

வறுமையுற்றவர், கேட்பதற்கு முன்னமே

அறிந்துகொடுக்கும் இயல்

புடையவரைக் கண்டால், அவரிடத்தே யாசித்தல் நலம்;  
கொடுப்பவர், தம்

மிடத்திலுள்ள பொருளைக் கொடாது ஒளிப்பாரானால்,  
அவ்வாறு ஒளிப்பது,

அவர்க்குப் பழியுண்டாக்குமே யன்றி, இரப்பவர்க்கு

உண்டாக்காது.

Knock at rich men's doors. If they relieve  
not your wretched-  
ness, the sin is theirs and not thine.

1

252

திருக்குறள்

பொருள்

1052. இன்பம் ஒருவற்(கு) இரத்தல் இரந்தவை  
துன்பம் உறாஅ வரின்.

ஒருவனுக்குத், தான் யாசித்த பொருள்கள்,  
கொடுப்பவரது அறிவினா லும் குணத்தினாலும் யாதொரு  
தடையுமில்லாமல் வருமாயின், இரத்தலும்  
இன்பத்திற்கு எதுவாகும்.

Even begging is sweet when you obtain without  
humiliation what you yearn for.

2

1053. காப்பிலா நெஞ்சின் கடன் அறிவார்  
முன்றின்று

இரப்பும்ஒர் ஏளர் உடைத்து.

கேட்ட பொருளை ஒளியாது உதவும் மனத்தையுடைய  
மானிகளுக்கு எதிரில் நின்று, அவரிடம் ஒரு பொருளை  
யாசித்தலும் வறியவர்க்கு ஓர் அழகை உண்டாக்குவதாகும்.

Behold the generous ones that divine your wants  
and is bountiful.

Begging at such men's doors is not without its charms.

3

1054. இரத்தலும் ஈதலே போலும், கரத்தல்  
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

தம்மிடத்துள்ள பொருளைக் கொடாது மறைத்தலைக்  
கனவிலும் அறி யாத ஜீவகாருணிய முடையவரிடத்தில்  
இரத்தலும், வறியவர்க்குக் கொடுத்தலேபோலும்.

To beg of them that deny not even in their dreams  
is as sweet as to bestow.

4

1055. கரப்பிலார் வையகத்(து) உண்மையால்  
கண்ணின்(று)

இரப்பவர் மேல்கொள் வது.

தமது இரத்தலைச் சொல்லாமல் எதிரில்

நின்றமாத்திரத்தால் அவர்க் குத் தம்மிடத்துள்ள பொருளை  
ஒளிக்காமல் கொடுப்பவர், உலகத்திலிருப்ப தனாலன்றோ!  
இரப்பவர் தமது உயிரைக் காத்துக்கொள்ளுதற்குத்  
துணிகின் றனர் ; கொடுப்பவரில்லையாயின் ஏற்பவர்  
உடனே உயிரை விட்டுவிடுவர்.

(இரப்பவர் இறவாது இருத்தற்குக் காரணம், கரவாது  
கொடுப்பவருளராத லின்.)

Mendicancy subsists on charity.

5

1056. கரப்பிடும்பை இல்லாரைக் காணின்

நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

தமக்குள்ளதை ஒளித்தலாகிய நோயில்லாதவரைக்  
கண்டால், மானம் விடாமல் யாசிப்பவர்க்கு  
ஒருங்கு கெட்டொழியும்.

வறுமையினால் உண்டாகுந் துன்பங்களெல்லாம்

ஒழிபியல்

அதி—106. இரவு

253

O Poverty, where is thy sting before  
men of abundant  
charity?

6



1057. இகழ்ந்தெள்ளா(து) ஈவாரைக் காணின்  
மகிழ்ந்துள்ளம்

உள்ளும் உவப்ப துடைத்து.

தம்மை அவமதித்து இழித்துக் கூறாமல்,  
பொருளை ஒளிக்காது

கொடுப்பவரைக் கண்டால், யாசிப்பவருடைய மனம்,  
மிக்க சந்தோஷத்தை  
யடையும்.

Joy wells up in the bosom of a beggar who  
beholds a generous  
donor.

7

1058. இரப்பாரை இல்லாயின் ஈர்ம்கண் மா  
ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.

வறுமைத் துன்பத்தை யடைந்து யாசிப்பவர்  
இல்லையானால், குளிரந்த

இடத்தையுடைய பெரிய உலகத்தார் வருகையும்  
செல்கையும், உயிரில்லாத

மரப்பாவை, யந்திரக் கயிற்றினாலே இங்கும் அங்கும்  
ஆடித்திரிந்தாற்

போலாகும்.

Even the beautiful earth becomes  
an empty puppet show, if the  
noble mendicancy, that stirs all the well-springs of  
pity, dies out and is  
for ever banished the land.

8

1059. ஈவார்கண் என் உண்டாம் தோற்றம்  
இரந்துகோள்

மேவார் இலா அக் கடை.

கொடுப்பவரிடத்துச் சென்று ஒரு பொருளை  
யாசிக்க விரும்புவர்,

இல்லையானால், கொடுப்பவராகிய அவரிடத்து என்ன  
புகழ் உண்டாகும்?

In a land where beggars wander not, no  
glory awaits the man of  
bounty.

9

1060..

இரப்பான் வெகுளாமை வேண்டும்: நிரப்பிடும்பை  
தானையும் சாலும் கரி.

கொடுப்பவனுக்கு, ஒரு சமயம் பொருள் கையில்  
இல்லாதிருந்தால்,

இரப்பவன், அவனைக் கொடாத வேலி என்று சொல்விக் கோபித்துக்  
கொள்ளுதல் கூடாது; ஏனெனில், வேண்டிய பொருள் எல்லாச் சமயத்தி  
லும் கையிலிருக்கும் என்பது அருமையாகும்; கையில் இராது என்பதற்கு  
இரப்பவனது வறுமைத் துன்பமே சான்றாகும்.

Scowl not at them who give no charity ; for,  
who knows, they

may be, at that moment, as poor and helpless as you.

10 அதிகாரம்—107

இரவச்சம்

THE DREAD OF BEGGING

இரத்தலால் உண்டாகும் அவமானத்துக்கு  
அஞ்சுதல்.

1061. கரவா(து) உவந்தீயும் கண் அன்றார்  
கண்ணும்

இரவாமை கோடி உறும்.

தம்மிடமுள்ள பொருளை ஒளிக்காமல் இவர் யாசகத்திற்கு நம்மிடம் வரப்பெற்றேமென்று மனமகிழ்ந்து கொடுக்கும், கண்போற் சிறந்தவராயிருந்தாலும், வறியனொருவன், அவரிடம் சென்று யாசியாமல், வறுமைத் துன்பத்தை யனுபவித்திருத்தல், இரந்து பொருள் பெற்று அடையும் இன்பத்தினும் கோடி மடங்கு நன்மை தரும்.

To be poor is infinitely better than to beg even of the precious ones who give in the fulness of their heart. 1

1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பார்து  
கெடுக உலகியற்றி யான்.

இவ்வுலகத்தைப் படைத்தவனாகிய பிரமன், இதனிடம் வாழ்வார்க்கு முயற்சியால் உண்டாகும் பயனால் ஜீவனஞ் செய்தலையன்றி, யாசகஞ் செய்தும் உயிர்வாழ்தலை விரும்பிச் சிருட்டித்தானாயின், தீயவனாகிய அப்பிரமன் தானும் அவர்போல, எவ்விடத்தும் திரிந்து வருந்திக் கெடுவானாக.

"May the creator of the universe who has decreed that we should beg at other men's doors go a-begging and perish" is the cry of anguish of an enraged soul. 2

1063.

இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்  
வன்மையின் வன்பாட்ட(து) இல்.

தரித்திரத்தால் வரும் துன்பத்தை, முயற்சியால் நீக்கக்கடவோம் என்று நினையாது, இரத்தலைச் செய்து தீர்ப்போம் என்று எண்ணுகின்ற வலிமையைப்போல முரணானது வேறு யாதும் இல்லை.

It is the height of folly to redress the ills  
of poverty by begging. 3

1064.

இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்  
காலும் இரவொல்லாச் சால்பு.

அருபவிக்கவேண்டிய பொருளில்லாமல், வறுமையை அடைந்திருந்த  
விடத்தும், பிறரிடீஞ் சென்று யாசித்தலுக்கு இடங்கொடாத தீர்மானம்,  
உலகமெல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்துத் தனக்குள் அடக்கிக்கொள்ள

ஒழிபியல்

அதி—107. இரவச்சம்

255 வேண்டிமென்று எண்ணி அடக்கிக்கொண்டாலும்,  
அடங்காத பெருமையை

யுடையதாகும்.

The noble dignity that stoops  
not to base beggary, even in dire want, surpasses the  
glory and loveliness of the earth. 4

1065. தென்றீர் அடுபற்கை ஆயினும்  
தாள் தந்த(து)

உண்ணலின் உலங்கினிய(து) இல்.

ஒருவனுக்கு, தனது முயற்சியால் தேடிச் சம்பாதித்த உணவுப் பொருள், தெளிந்த நீர்போலச் சமைத்த அற்ப உணவான கூழாக இருந்தாலும், அது செய்யும் இன்பத்தைப் போலச் செய்ய வல்லது பிறிதில்லை.

The thin gruel tastes as sweet as ambrosia to him who has earned

it in the sweat of his brow.

5

1066. ஆவிற்கு நீர்என்(று) இரப்பினும்  
நாவிற்(கு)

இரவின் இளிவந்த தில்.

தண்ணீர் பெறாது இறந்துபடும்  
நிலைமையிலிருந்தாலும், தருமத்தை

நோக்கி, “இப்பசுவிற்குத் தண்ணீர் தரல் வேண்டும்”  
என்று ஒருவரிடம்

சென்று யாசித்துக் கேட்கும்போதும் அவ்விரத்தல்போல,  
ஒருவன் நாவிற்கு

அவமானம் தருவது வேறொன்றில்லை.

It is most heinous to beg for a bucketful of water  
even to quench

the feverish thirst of a sinking cow.

6

1067. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்  
கரப்பார் இரவன்மின் என்று.

யாசகம் செய்பவரிடத்திலெல்லாம் சென்று அவரை நோக்கி, 'நீங்கள், கம்மிடத்திலுள்ள பொருளைக் கொடாமல் ஒளிப்பவரிடஞ் சென்று, யாசகஞ்

செய்யாதீர்கள்' என்று கூறி, யான் இரந்து வேண்டிக் கொள்ளுகிறேன்.

Ye beggars, mark ye this—" Knock not at unwilling doors."

1068. இரவென்னும் ஏமாப்பில் தோணி, கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.

இவ்வறுமையாகிய கடலை, இதனைக் கருவியாகக்கொண்டு நீந்திக் கடந்து விடுவோம் என்று எண்ணி, ஒருவன் ஏறிச்செல்லும் யாசகமாகிய காவலற்ற மரக்கலம், அக்கடலில் ஓடுகையில் ஈவார் தமது பொருளைக் கொடாது மறுத்தல் என்னும் வலிய நிலத்தொடு மோதுமானால் உடைந்தொழியும்.

On denial's cruel rock, beggary, the mendicant's life-boat, gets wrecked.

1069. இரவுள்ள உள்ளம் உருகும்; கரவுள்ள உள்ள தூஉம் இன்றிக் கெடும்.

செல்வமுடையவரொதிரில், செல்வமில்லாத வறியவர். சென்று அவ்  
மதிக்கப்பட்டு நீங்கின்ற கொடுமையை நீனைத்தால், எமது மனம் கலங்கி  
உருகி வருந்தி நிற்கும்; அவ்வாறு இரந்து நிற்பார்க்கு, ஒரு பொருளையும்  
கொடாது இல்லையென்று சொல்லுங் கொடுமையை நீனைத்தாலோ அவ்  
வருகுமளவு தானுமின்றி உடனே கெட்டொழியும்.

How my heart doth melt with pity at beholding the poor forlorn  
ones crying for alms! How my heart doth break at the stern rebuffs  
they receive from the unfeeling, insolent ones!

1070. கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்  
சொல்லாடப் போலும் உயிர்.

தம்மிடத்துள்ள பொருளைக் கொடாது ஒளிப்பவர்; இல்லை யென்று  
சொன்னவுடனே, அச்சொல்லைக்கேட்ட இரப்பார்க்கு இனிச்செய்வதென்ன  
வென்று வருத்தமுண்டாதலால், உயிர் போய்விடும்; இல்லையென்ற கொடுஞ்  
சொற்கேட்டவர்க்கே உயிர் நீங்குமானால், அக்கொடிய சொல்லைச் சொன்ன  
வர்க்கு உயிர் நீங்காதிருத்தலுக்குக் காரணம் யாதோ? தெரியவில்லையே!

A cold rebuff kills a beggar. But can the denier ever escape the  
jaws of death?

அதிகாரம்—108

க ய ம

BASENESS

நற்குணங்கள் ஒரு சிறிதுமில்லாத கீழ் மக்களது தன்மை.

1071. மக்களே போல்வர் கயவர்; அவர் அன்ன  
ஒப்பாரி யாங்கண்ட(து) இல்.

கயவர், கை கால் முதலிய அவயவங்களோடு



கூடிய உருவத்தால்

முழுதும் மக்களையே (மனிதரையே) ஒத்திருப்பார்; அக்கயவர் மக்களை ஒத்திருத்தல் போன்ற ஒப்புமை, அம்மக்கட் சாதி, கயச் சாதியாகிய இரண்டிடத்தும் 'நாம் பார்த்ததில்லை.

The degraded souls are a class apart, though they are of us. 1

1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்(து) அவலம் இலர்.

தமக்கு உறுதியைப் பயக்கும் புகழையும், அறத்தையும், ஞானத்தையும் அறியும் மேன்மக்களைக் காட்டிலும் அவற்றை அறியாத கீழ்மக்கள் நன்மை யுடையராவர்; எப்படியெனில், புகழ், அறம், ஞானங்களை அறிந்தொழுகும்போது மேன்மக்கள் அடையும் கீவலை, கீழ்மக்களுக்கு இல்லை யாதலின்.

ஒழிபியல்

அதி—108. கயமை

257

How gay and happy do the despicable ones look, for they know

not the pricks of conscience that trouble the great!

2

1073. தேவர் அணையர் கயவர்; அவரும் தாம் மேவன செய்தொழுக லான்.

தேவரும் கயவரும் ஒரு தன்மையர் ஆவர்;  
 எதனாலெனின், அத்தேவரும் தம்மை நியமிப்பாரின்றித்  
 தாம் விரும்பிய செயல்களைச் செய்வர்; கய  
 வரும் தம்மை நியமிப்பாரில்லாமல் தாம் விரும்பிய  
 செயல்களையே செய்

தொழுகுவா ராதலின்.

How like the lawless gods do the shameless ones behave !

3

1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்  
 மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

கீழ்மகன், தன்னில் குறைந்தவராய்க் கள்ள  
 ஒழுக்கத்தையு முடைய வரைக் கண்டால், அக்கெட்ட  
 ஒழுக்கத்தில், அவரைக் காட்டிலும் தான்  
 மேம்பட்டு, அதனால் தனது பெருமையைக் காட்டிச்  
 செருக்கடைவான்.

The base ones plume themselves upon surpassing  
 the acts of mean-  
 er ones.

4

1075. அச்சமே கீழ்கள(து) ஆசாரம்; எச்சம்  
 அவாஉண்டேல் உண்டாம் சிறிது.

கயவராகிய கீழ்மக்களிடத்தில் ஆசாரம் ஏதேனும் கண்டால் அதற்  
 குக் காரணம், அரசனது தண்டனைக்கு அஞ்சும் அச்சமே

ஆகும்; அஃதன் றித், தம்மால் விரும்பப்பட்ட பொருள்  
ஆசாரம் சிறிது உண்டாகும்.

கிடைக்குமாயின், அதனாலும் அந்த

Fear or love of gain fashions the seemingly  
virtuous conduct of  
the vile.

5

1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட  
மறைபிறர்க்கு(கு) உய்த்துரைக்க லான்.

கீழ்மக்கள் தாங்கேட்டறிந்த இரகசிய விஷயங்களை  
மனத்தில் தாங்

கிக்கொண்டு சென்று, பிறரிடத்தில் சொல்லும்  
இயல்பினராதலின், அவர்

கள் அடித்துத் தெரிவிக்கும் பறைக்குச் சமானமாவர்.

The base trumpet out other men's secrets.

6

1077. ஈர்ங்கை விதிரார் கயவர்  
சொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

கீழோர், தமது கன்னத்தில் அடித்து நெரிக்கும்

பொருட்டு வரும

விளைந்த கையினே யுடையாரீக்கே யன்றிப், பிறர்க்குத்,  
தாம் உண்டு அலம்

33

258

திருக்குறள்

பொருள்

பின் கையைத் தெறிக்கவேண்டுமென்று யாசித்தலும்  
தெறிக்கமாட்டார்.

(எச்சிற்கையால் காக்கை ஓட்டார்.)

Not

even a crumb of bread will the ignoble ones yield, unless  
you

extort it with clenched fists.

1078.

சொல்லப் பயன்படுவர் சான்றோர்;

கரும்புபோல்

கொல்லப் பயன்படுங் கீழ்.

மேலோர், தம்மிடம் வந்து எளியவர் கூறிய குறைகளைக் கேட்ட  
 வுடனே இரக்கங் கொண்டு, அவருக்கு வேண்டிய தொன்றைக் கொடுத்துப்  
 பிரயோசனப்படுவர்; கீழோரோ! தம்மிடம் வந்து யாசித்தவர் தம்மைக்  
 கரும்பு போல் நசுக்கிப் பிழிந்து வருத்தினார்க்கே யன்றி மற்றையோர்க்கு  
 ஒன்றுங் கொடார்.

The worthy readily warm unto the suppliant. But pity must be  
 wrung out of the contemptible ones even as the juice of the sugarcane  
 from some slow crushing mill. 8

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்  
 பிறர்மேல்

வடுக்காண வற்றுகும் கீழ்.

கீழ்மகன், பிறர் பட்டும், துகிலும் உடுத்தலையும், பாலுடன் சோறுண்  
 னுதலையும் கண்டால், பொறாமை யடைந்து அத்தகைய பிறர்மேல்,  
 யாதொரு குற்றமும் இல்லாதிருந்தாலும் அவரிடத்துக் குற்றங் கூற வல்லவ  
 னாவான்.

Eaten up with envy of even other  
 men's food and raiment, the  
 malicious ones slander them.

9

1080. எற்றிற்(கு) உரியர் கயவர்? ஒன்(று)  
 உற்றக்கால்

விற்றற்(கு) உரியர் விரைந்து.

கீழ்மக்கள், தாம் ஒரு துன்பமடைந்தபொழுது

அத்துன்பத்தை

நீக்கிக் கொள்ளும் பொருட்டு, விரைந்து தம்மைப்  
பிறர்க்கு விலைப்படுத்த

நினைப்பர்; அதுவல்லாமல் வேறு ஏதைச் செய்தற்கு  
உரியவராவர் ?

What else do the degenerate ones know except  
to fly into igno-

ble exile and base servitude before the brewing  
storm of life's trou-  
ble ?

10

இரண்டாவது

பொருட்பால் முற்றிற்று

முன்றாவது

காமத்துப்பால்

முன்றாவது

காமத்துப்பால்

1. களவியல்

## THE SECRET UNION

ஒரே காலத்தில் ஒரு பொருளால் ஐம்புலன்களும் ஐம்பொறிகளாலும் அனுபவித்தற்குரிய சிறப்புடையதாகிய காம இன்பத்தைக் கூறும் பாசம். இது களவியல், கற்பியல் என்றிருவகைப்படும். களவாவது பிணி, மூப்பு, இறப்புக்களில்லாமல் எந்தக் காலத்தும் ஒரு தன்மையராய் உருவும், திருவும், பருவமும், குலமும், குணமும், அன்பும் முதலியவற்றால் தம்முள் சமானமுடையவராகிய தலைமகளும் தலைமகளும் பிறர் கொடுத்தலும் அடுத்தலும் இல்லாமல் ஊழ்வசத்தால் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது.

அதிகாரம்—109

தகையணங்குறுத்தல்

THE ACHING OF THE HEART

தலைமகன், தலைமகளினது அழகு தன்னை

வருத்துவதைப் பற்றிக் கூறுதல்.

தலைமகள் உருவு முதலியவற்றைக் கண்டு, தலைமகன் ஐயறல்

1081. அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ?  
கனங்குழை

மாதர்கொல்? மாலும்என்  
கனத்த குழையையுடைய இவள்,

நெஞ்சு.

ஒரு தெய்வப் பெண்ணே? அல்

வது படைப்புக் கடவுளால் ஆராய்ந்து படைக்கப்பட்ட சிறந்த ஒருவகை மயிலோ? அல்லது ஒரு மானிட மங்கையோ? இவளை இன்னளென்று

துணியமாட்டாமல் என் மனம் ஐயுற்று நின்றது.

O lovely form with thy pendants rare! Art thou a

goddess of this

sylvan scene, or a proud peacock, rare of its kind, that dances in this charming grove, or a mortal maid in beauty adorned. Wild is my heart; I cry out baffled; I know not what to tell. 1

மானிடமகளைத் தெளிந்த தலைமகள், அவள் நோக்கி,  
தன்னை வருத்தியதைப்பற்றிக் கூறுதல்

1082. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தரிக்கணங்கு  
தானைக்கொண் டன்ன துடைத்து.

262

திருக்குறள்

காமம்

இத்தகைய அழகினையுடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல், துணையில்லாமல் தானே தாக்கி வருத்துந் தன்மையுள்ள ஒரு தெய்வப் பெண் மோகினி, தாக்குதற்குச் சேனையாகிய துணையையும் உடன்கொண்டு



வந்தாற்போலும் தன்மையை யுடையது.

The charming one returns my eager glance. Her glance is like the piercing looks of a siren of the woods marching with a train of damsels fair to assail my poor and bewildered heart. 2

1083. பண்டறியேன் கூற்றென் பதனை; இனி  
அறிந்தேன்

பெண்தகையால் போர் அமர்க் கட்டு.

கூற்று என்று நாலோர் சொல்வதனை முன்

கேள்விப்பட்டேனே

யன்றி, கோரிற் கண்டிலேன்; இப்பொழுது  
கையது எனின், பெண் தன்மையோடு கூடிப்

கண்டறிந்தேன்; அது எத்த

பெரியனவாய்ப் போர்த் தொ

ழில் செய்யும் கண்களை யுடையது.

Death! I knew not thee before. Art thou  
cruel damsel with her large and battling looks?

in the guise of this

3

1084. கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தால்  
பெண்தகைப்

பேதைக்(கு) அமர்த்தன கண்.

பெண் தன்மையோடு கூடிய இப்பேதையின் கண்கள், தம்மைக் கண்டவரது உயிரை உண்ணும் தோற்றத்துடனே கூடி, மாறுபட்டு மிகக் கொடியனவாயிருந்தன.

Simple and gracious is my beloved. But her eyes, that belie her form, death-dealing blows do inflict and drink the lives of those that fondly gaze on her. 4

1085. கூற்றமோ? கண்ணோ? பிணையோ? மடவரல்

நோக்கம்இம் மூன்றும் உடைத்து.

என்னை வருத்துவதனால் யமனோ? என்மீது கண்ணோட்டத்துடன் நோக்குதலால் கண்ணோ? இயல்பாக மருண்டு நோக்குதலால் பெண் மானோ? இன்னதென அறியேன்; இப்பெண்ணினது கண்களின் நோக்கம் இம்மூன்று தன்மைகளையும் உடையதா யிருக்கின்றது. (இன்பத்தையும் துன்பத்தையும் ஒருங்கு செய்கின்றது.)

How sweetly doth yon maiden fair look on me! Is her glance the dart of Death, or the tremulous look of an artless one, or the shy glance of an antelope? Or do these stream into one tender gaze? 5

1086. கோடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு(கு)அஞர்  
செய்யல மன்இவள் கண்.

களவியல்

அதி—109. தகையணங்குறுத்தல்

263

நீங்காத நட்பினை யுடைய விளைந்த புருவங்கள், தாம் நடுவு நிலைமையில்

நின்று விலக்கினால், அவற்றைக் கடந்து இவளது கண்கள் எனக்கு நடுங்கு

தற்குக் காரணமாகிய துயரைச் செய்யமாட்டா.

I dread the cruel glances of her eye.  
How I wish they were  
made captive in her arched and pencilled eye-brows !  
6

அவளது தனங்களாலாகிய வருத்தங்  
கூறல் : 1087. கடா அக் களிற்றின்மேல்  
கண்படாம் மாதர்  
படா அ முலைமேல் துகில்.

இப்பெண், சாயாத தனது தனங்களின்மேல்  
அணிந்த கச்சானது,

அத்தனங்கள் என்னைக் கொல்லாதபடி காத்தலின்,  
மதங்கொண்ட யானை

யின் மேலிட்ட முகபடாத்தை யொக்கும்.

Blest be the veil that shields me from her  
cruel-creamy breast!

The beauteous garment that veils the ample swell of  
her bosom is like

the many-coloured vesture that adorns the forehead  
of a wild and

stately elephant.

7

நெற்றியாலாகிய வருத்தத்தைக் கூறுதல்

1088. ஒண்ணுதற் கோலு உடைந்ததே

ஞாட்பினுள்

நண்ணுரும் உட்கும்என் பிடு.

போர்க்களத்து வந்து எதிர்க்க நேராத பகைவரும்,  
எதிர்த்துத் தோல்

வியடைந்தவர் கூறக் கேட்டு, அஞ்சுதற்குக் காரணமாகிய  
எனது வலிமை

இப்பெண்ணினுடைய ஒளி பொருந்திய  
நெற்றியொன்றினைக் கண்டதுமே

அழிந்துவிட்டது.

Ah, woe is me! My strength that has humbled  
many a foeman

worthy of his steel, far on the ringing plains of battle  
grim, quails and

lies vanquished before the might of the beauteous brow  
of my beloved.8

அணி நலத்தாலாகிய வருத்தங் கூறல்

1089. பிணைவர் மடநோக்கும் நாணும்  
உடையாட்(கு)

அணிஎவனோ ஏதில தந்து.

புறத்தில் பெண் மான்போன்ற மருண்ட  
நோக்கினையும், அகத்தில்

காணத்தையும் உடையவ்ளாகிய இவளுக்கு,  
பொருத்தமுடைய இவ்வணி

களை போதுமானவையாயிருக்கும். இவற்றுக்கு  
வேராகிய அணிகளைப்

பெற்று அணிதல் என்ன பயனைக் குறித்தோ?

(பயனின்றி, பாரமாம்.)

My love with the guileless look of the fawn ! I  
behold thee in the

vesture of modesty adorned. What  
rare ?

needest thou of other jewels

9

264

திருக்குறள்

காமம்

தலைமகளின் தறிப்பறிந்துகொண்ட தலைமகள்

கூறியது

1090. உண்டார்கண் அல்ல(து) அநீநராக்  
காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

காய்ச்சப்பட்ட மதுவானது, தன்னை உண்டவரிடத்தே மகிழ்ச்சியை  
விளைவிக்குமே அல்லாது காமம் போலத் தன்னைக் கண்டவரிடத்து மகிழ்ச்சி  
யை யுண்டாக்காது. (மகிழ்வித்தலில் கள்ளினும் காமஞ்  
சிறந்தது.)

The foaming cup of delicious wine, only when  
quaffed, doth make  
one wild with joy. But the very look of my loving  
soul,

one inebriates my

10

அதிகாரம்—110

குறிப்பறிதல்

ON READING THE SIGNS OF LOVE

தலைமகன், தலைமகளது குறிப்பினை யறிதலும்,  
தோழியின் குறிப்

பினை அறிதலும், அத்தோழி அவ்விருவர் குறிப்பினையும்  
அறிதலுமாம்.

தலைவன், தலைவியின் உள்ளக்தறிப்பை

அவள்நோக்கினால் அறிதல்

1091.

இருநோக்கு இவள் உண்கண் உள்ள(து); ஒருநோக்கு  
நோய் நோக்கு; ஒன்(று) அந்நோய் மருந்து.

இவளுடைய மையுண்ட கண்களில் இருக்கின்ற  
பார்வையானது

இப்பொழுது என்மீது இரண்டு பார்வையை  
புடையதாயிற்று; அவ்விரண்டுள்

ஒரு பார்வை, என்னிடத்து நோயை யுண்டாக்கும்  
பார்வையாகும்; மற்றொரு பார்வையோ! அந்நோயை  
நீக்குதற்குரிய மருந்தாகிய பார்வையாகும்.

Oh the witchery of her dark and melting eyes !  
Out of them dart

two arrow-like glances; one slayeth my heart, the other  
healeth. 1

1092. கண்களவு கொள்ளும் சிறு நோக்கம்  
காமத்தில்.

செம்பாகம் அன்று; பெரிது.

இவள் கண்கள், நான் காணாமல்  
என்னைப் பார்க்கின்ற அருகிய

பார்வையானது, எனது விருப்பத்திற் கொத்த பாதி  
அளவு மாத்திரம்

அன்று; அதனிலும் மிகும்.

How my heart pants for the fawn-like stolen  
 glance of my beloved!  
 More delicious than  
 true love's embrace is the furtive look of my  
 cunning one.

2

நோக்கினாலும் நாணினாலும் அறிதல்

1093. நோக்கினான்; நோக்கி இறைஞ்சினான்; அஃதவள்  
 யாப்பினான் அட்டியார்.

களவியல்

அதி—110. குறிப்பறிதல்

265

நான் பாராதபோது அவள் தானாகவே அன்போடு  
 என்னைப் பார்த்தாள்; பார்த்து ஒன்றை நினைத்து நாணித்  
 தலை குனிந்தாள்; அச் செய்கைக்  
 குக் காரணமாகிய குறிப்பானது, எம்மிருவரிடத்தும்  
 தோன்றிய அன்பா  
 கிய பயிர் வளர, வார்த்த நீராயிற்று.

Behold my lovely dear! How slyly doth she  
 look on me and  
 quickly turn aside in maiden coyness! In her tender  
 look is nurtured  
 the young plant of love that has sprung between us.



நாணிலுமீ மகிழ்ச்சியிலுமீ அறிதல்

1094. யான்நோக்குங் காலை நிலன் நோக்கும்;

நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

நான் அவனைப் பார்த்தபோது, அவன் என்னைப்

பாராமல் நாணித் தலை

குனிந்து நிலத்தை நோக்கி நிற்பான்; அதையறிந்து நான்

அவனைப் பாராத

போது, அவன் என்னைப் பார்த்துத் தன்னுள்ளே மெல்ல  
மகிழ்வான்.

How beguiling and baffling are the looks of my fair  
one! When I

look on her, she bends her gaze down. When I turn  
away, she looks

on me and breaks into a tender and artful smile.

4

1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால்

ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.

நேரே குறித்துப் பாராமை மாத்திரமே யல்லாமல், ஒரு  
கண்ணைச் சுருக்

கினவள்போல என்னைப் பார்த்துத் தன்னுள்ளே பின்னர்  
மகிழ்ச்சி யடை கின்றாள்.

How artful and shy is my maiden sweet !  
Rarely does her glance fall full on me ; but she casts her  
side-long looks of love and lovingly smiles.

5

தலைவன் தன்னுள்ளே சொல்லியது

1096. உறாஅ தவர்போல் சொலினும்

செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.

புறத்தில் அயலார்போலக் கடுஞ்சொல்

சொன்னாலும், மனத்தினுள்

விரோதமில்லாதவரது சொல், பின்னர் அநுகூலப்படுதல்,  
குறையுற்றவரால் விரைவில் அறியப்படும்.

TO HIMSELF (SOLILOQUIZSES)

Seemingly bitter are the words of the loving ones.  
But do they not in a moment's flash reveal the hidden  
spring of love?

6

1097.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்  
உறாஅர்போன்(று) உற்றார் குறிப்பு.

34

திருக்குறள்

காமம்

பின்பு

சொல்லும்,

இனிமை பயப்பதாய், முன்பு தீமையைத் தருவது போன்ற  
மனத்துள் பகை கொள்ளாமலிருந்தே, புறத்தில் பகைத்தவர்  
போலப் பார்க்கின்ற பார்வையும், அயலார் போலிருந்து  
நட்பாயினவர்க்கு

ஒரு குறிப்புப்பற்றி வருவனவாம்.

How bitter yet how sweet their words! How  
hateful yet how

tender their looks!

Verily, strange are the ways of the dear ones. 7

தன்னை நோக்கி மகிழ்ச்சியடைந்த தலைவியைக்

கண்டு

தலைவன் கூறல்

1098. அசையியற்(சு) உண்டாண்(டு)லர் ஏளர்;

யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.

தோழி, என்னைக் கடிந்து நீக்குகின்ற சொல்லுக்கு  
ஆற்றமாட்டாமல்,

யான் வருந்தி இரந்து நோக்கியபோது, அதனை அறிந்து

இரக்கம் கொண்

டவளாகி, தனக்குள்ளே மெல்லச் சிரிப்பாள்; அதனால்  
மென்மையான

சாயலையுடைய அவளுக்கு அச்சிரிப்பினிடத்தே ஒரு  
நன்மைக் குறிப்புண்டு.

Sweet and compassionate is my slender one.  
Charmingly does she

return my imploring look and gently smile. How  
assuring are the

looks and wreathed smiles of my gracious one!

8

தோழ்தன்னுள்ளே சோல்லியது

1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு

நோக்குதல்

காதலார் கண்ணே உள.

முன்னறியாதவர் போல ஒருவரை ஒருவர் பொதுப்  
பார்வையாகப்

பார்த்தல், காதலையுடைய தலைவன் தலைவியாகிய  
இருவரிடத்தும் உண்டாகி

நின்றன.

THE MAID OF THE BELOVED (ASIDE)

How like strangers do the lovers meet and part!  
The seeming in-

difference of their glance but bespeaks the fulness and warmth of the love within.

9

1100. கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின்  
வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல்.

காம விருப்பத்திற்குரிய இருவரும், ஒருவர்  
கண்களோடு ஒருவர் கண்  
கள் கருத்தொருமிக்கும் பார்வையால் ஒத்திருக்குமானால்,  
வெளிப்படை

யாக அவர்கள் சொல்லும் வாய்ச்சொற்கள் ஒரு  
பயனுமுடையன ஆகா.

Vain and unprofitable are words when eyes beckon unto  
eyes, and send their speechless messages of love.

10

அதிகாரம்—111

புணர்ச்சி மகிழ்தல்

குறிப்பறிந்து கூடிய தலைமகன், அப்புணர்ச்சியினை  
மகிழ்ந்து கூறுதல்.

இது, இயற்கைப் புணர்ச்சியின் இறுதியில் தலைவன்  
கூறியது

1101. கண்டுகேட்(டு) உண்டியிர் த்(து) உற்றறியும்  
ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள.

கண்ணாற் கண்டும், காதாற் கேட்டும், நாவால்  
உண்டும், மூக்கால் மோந்

தும், உடம்பால் தொட்டும் அநுபவிக்கப்படும் ஐம்புலனும்,  
ஒளிபொருந்திய

வளையலை யணிந்த இவளிடத்தே உண்டாயிருக்கின்றன.

How the shining one, with her bracelets fair,  
enraptures my

heart! All the joys and delights of the sweet senses  
flow from her. 1

தலைவன், தலைவியைத் தனியாய் எதிர்ப்பட்ட  
இடத்தில் கூறியது

1102. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை  
தன்னோய்க்குத் தானே மருந்து.

வாத முதலாகிய நோய்களுக்கு மருந்து, அவைகள்

உண்டாவதற்குக்

காரணமானவைகளன்றி, அவற்றுக்கு நேராகும்  
குணத்தையுடையவையா:

கும்; ஆனால் அழகிய ஆபரணங்களை யணிந்த இவள்  
தன்னாலாகிய நோய்க்.

குத் தானே மருந்துமாயிருக்கின்றாள்.

How doth the fair-jewelled one bruise and bless  
my bleeding soul!

Ills and remedies are but contending forces, always  
with each other at

feud. But my beloved is at

pangs of my love-lorn heart.

once the malady and the cure for all the

2

பாங்களை நோக்கித் தலைவன் கூறியது

1103:

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்  
தாமரைக் கண்ணான் உலகு?

ஐம்புலன்களால் ஒருமிக்க அநுபவிக்கக்கூடிய இன்பத்தை விரும்புப  
வர்க்குத் தாம் விரும்பும் மகளிரது மெல்லிய தோளிடத்தே துயிலும் துயி  
லைப்போல, அவற்றைத் துறந்த தவயோகிகள் அடையும் செங்கண்மாலு  
லகம் வருந்தாமல் எளிதாகவும் சுகமாகவும் அடையக்  
கூடியதாகுமோ?

Friend of my heart, mockest thou my love-sick  
 folly ! Oh ! tell  
 me, can all the delights of the heavenly kingdom of  
 our lotus-eyed

Lord ever  
 excel the divine raptures of my sweet love's embrace ?

3

1104. நீங்கில் தெநூஊம்; குறுகுங்கால் தண்ணீனும்  
 தீயாண்டுப் பெற்றாள் இவள் ?

268

திருக்குறள்

காமம்

தலைவன், தோழனை விட்டுப் பிரியும்போது கூறியது

தன்னை விட்டு நீங்கும்பொழுது சுடும்;  
 நெருங்கும்போது குளிரும்;

இப்படிப்பட்ட அபூர்வமான தீயை எனக்குத்  
 தரவேண்டி இவள் எவ்வளவு

சத்திலே பெற்றாள் ?

Cruel-fair, when I turn away from thee,  
 with passionate



fires doth my heart burn. When I clasp thee, how  
refreshingly cool

and sweet art thou! From what strange land hast  
thou stolen thy

magic fire ?

4

பாங்கியினது கூட்டத்து முடிவில் தலைவன்

கூறியது

1105. வேட்ட பொழுதின் அவை அவை  
போலுமே

தோட்டார் கதுப்பினுள் தோள்.

இடைவிடாது பெற்றுக் கூடினும் மலரால் நிறைந்த  
கூந்தலையுடைய

இவளது தோள்கள், ஒருவன் தனக்கு இன்பத்தைச்  
செய்யக்கூடிய

பொருள்கள் தன்னுலடையப் படாதனவா யிருந்தாலும்  
அவற்றை யடைய

விரும்பினுல் அப்பொருள்களே அவன் மனத்திலிருந்து  
இன்பம் செய்யு

மாறு போல இன்பத்தைச் செய்யும்.

Sweet-shouldered one with thy dark flowing  
tresses with flowers

adorned ! I find in thee whatever sweets of life  
my heart fancies

and desires.

5

1106. உறுதோறு உயிர்தளிர்ப்பத்

தீண்டலால் பேதைக்(கு)

அமிழ்தின் இயன்றன தோள்.

தன்னைப் பெறுது வாடிய என் உயிர், பெற்று  
அடையுந்தோறும் தளிர்க்

கும்படி தீண்டலால், இம்மங்கைக்கு, தோள்கள்,  
உண்ணப்படும் அமுதம்

போலல்லாமல் தீண்டப்படுவதோர் அமிழ்தத்தாற்  
செய்யப்பட்டன போலும்!

My artless one, when thou art away, pale and  
wan\* I grow.

But at the sweet and warm touch of thy fair limbs, I  
live again and

feel all the joyous thrill of life; is it because thy  
shoulders are of  
ambrosia made?

6

இவனை மணந்துகொண்டு இல்லறத்திலிருந்து துறவறம்  
அடைவார்.

என்ற தோழிக்குத் தலைவன் கூறியது

1107. தம்மில் இருந்துதமதுபாத் துண்டற்றால்

ஆம்மா அரிவை முயக்கு.

அழகிய பொண்ணிறத்தையுடைய மங்கையினிடத்து

நேரும் புணர்ச்சி,

எப்படிப்பட்டதெனில் உலகோர், தமது சொந்த வீட்டிலிருந்து தமது முயற்சியால் வந்த பொருளைத் தென்புலத்தார் முதலாகிய ஜவர்க்கும் பகுத்

களவியல்

அதி—111. புணர்ச்சி மகிழ்தல்

269 துக் கொடுத்துத், தமது பங்கை உண்ணும்போது எத்தகைய இன்பத்தைச்

செய்யுமோ! அத்தகைய இன்பத்தைச் செய்யும்.

What a sweet and divine content do I find in the arms of my

bewitching beloved! Ah! this reminds me of the sweet and ange-

lic content of a loving householder alive to all the of home.

tender charities

7

1108. வீழும் இருவர்க்கு இனிதே

வளிஇடை

போழப் படாஅ முயக்கு.

நீ சொல்லுகின்றது நியாயந்தான், ஒரு பொழுதும்  
நீங்காமையால்

காற்றால் இடையறுக்கப்படாத புணர்ச்சி,  
ஒருவரையொருவர் விரும்புகிற

இருவர்க்கும் இனியதேயாம்.

When I cling close to my gentle one with my arms lovingly  
locked in hers, not even a breath of wind dare come between us. Is  
there any thing more delicious than such a sweet  
embrace?  
and rapturous

8

1109. ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்

கூடியார் பெற்ற பயன்.

புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாகிய ஊடலும், அவ்  
பூடலை அளவறிந்து நீக்குதலும், பின்னர்க் கூடுதலும் என்கிற, இவையன்றோ!  
காதலால் இடைவிடாது அறுபவிப்பவர் பெற்ற பயன்கள்.

Trusty maid, thou chidest me for my bickerings with my  
love. Dost thou not know that our little jealousies and petty love-  
strifes and all the joys of reconciliations and reunions sweet are of  
constant love born?

9

தலைமகன் தன்னுள்ளே கூறல்

1110: அறிதோ(று) அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

சிவந்த பொன் மயமான அணிகளையுடைய இவனை, இடைவிடாது  
சேருந்தோறும் இவளிடத்து உண்டாகும் காதல், நூல்களாலும் நுட்ப அறி  
வாலும் பொருள்களை மேன்மேல் அறிய அறிய, அறியுந்தோறும் முன்  
னைய அறியாமை விளங்குதல் போலக் காணப்படுகின்றது.

Whatever I have learnt and hugged with joy and pride, for ever grows stale and outworn the moment fresh fields of endless knowledge sweep into my ken. But can anything stale or wither the cloyless charms of my love's delight? Oh! how she makes me hunger for her more, when most she satisfies!

## அதிகாரம்—112

நலம் புனைந்துரைத்தல்

IN PRAISE OF HER BEAUTY

தலைவன் தலைவியின் பரிசு நலத்தை வியந்து

கூறியது.

தலைவன் தலைவியினது நலத்தை வருணித்துக்

கூறுதல்

1111. நன்னீரை வாழி; அனிச்சமே! நின்னிணும்  
மென்னீரள் யாம்வீழ் பவள்.

அனிச்சப்பூவே! நீ எல்லாப் பூவிணும் மென்மையான நல்ல தன்மையை யுடையாய்; நீ வாழ்வாயாக! அவ்வாறு இருந்தாலும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னைப் பார்க்கிலும் மிருதுவான தன்மையை யுடையவள். (நின் செருக்கை ஒழிப்பாயாக)

O anicha, mayest thou be clad in beauty eternal, for thou art the most tender and delicate of all flowers! But dost thou not know that my beloved is tenderer and more charming than thou? 1

தலைவன், தலைவியின் கண்களின் நலத்தை

வியந்து கூறல்

1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே!

இவள்கண்

பலர்காணும் பூலுக்கும் என்று.

நெஞ்சே! என்னை காணப்பட்ட இவளுடைய

கண்கள் பலராலும்

காணப்படும், தாமரை, குவளை, நீலோற்பலம் முதலிய  
மென்று எண்ணி அவைகளைக் கண்டால் மயங்குகின்றாய்

பூக்களைப்போல

; உனது அறிவு

இங்ஙனம் இருந்த தென்ன?

O heart, whenever thou seest  
flowers in bloom, thou mistakest

them for the laughing eyes of thine beloved. I know  
distraught with love.

thou art mad and

2

தோழனுக்குத் தலைவியின் இயல்பைக் கூறல்

1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்  
வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு.

மூங்கில் போலும் தோளினையுடைய இப்பெண்ணிற்கு, உடல் நிறம், மாந்தளிர் போலிருக்கும்; பற்கள் முத்துப்போலிருக்கும்; இவளது மெய்யின் இயற்கைமணம் நல்ல வாசனையாயிருக்கும்; மையுண்ட கண்கள் வேல் போலிருக்கும்.

Who can paint the beauty of my radiant one? There is a lovely curve like that of a bent bamboo about her shoulders fair. Her colour is the golden hue of a new-sprung, tender shoot. Her teeth are like orient pearls. There is a delicious fragrance in her breath. And her

களவியல்  
271

அதி—112. நலம் புனைந்துரைத்தல்

dark, liquid eyes fling forth darts of love. How she enraptures my heart!

3

தலைவன், தலைவியினது கண்களின் அழகை அன்பின் மீதுதியால்

மீண்டும் கூறல்

1114. காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்  
மாண்இழை கண்ஒவ்வோம் என்று.  
குவளை மலர்கள், பிற பொருள்களைக் காணுந்

திறத்தினை யுடையனவா

யிருந்தால், சிறந்த ஆபரணங்களை யுடைய இவளது  
கண்களுக்கு ஒப்பாக

மாட்டோம் என்று, வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்து  
நிலத்தை நோக்கும்.

(காணுதலும் நாணுதலும் இல்லாமையால் மேல் நோக்கி  
நிற்கின்றன)

Look, how you blue water-lilies flaunt their  
heads in the flush

of their pride! They would droop down for very shame  
were they but

to behold my loving, bejewelled one; for, sweet  
comrade mine, do not

the bewitching eyes of my beloved beggar the lovely  
looks of the lilies

fair?

4

பூவணி கண்டு சோல்லியது

1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்  
அசுப்பிற்கு

நல்ல படா அபறை.

இவள், தனது இடையின் மென்மையைக்  
கருதாமலே, அனிச்ச மல

ரின் தாள்களைக் களைந்து நீக்காமல், அவற்றைத் தனது



சென்னியிற் சூட்

முகக் கொண்டாள்; இனி அவற்றின் பாரம் பொருது இடை  
முறியுமாதலின்

இவள் இறந்துபடுவாள்; அதன் பொருட்டுப் பறைகள்  
நன்னிமித்தமாக  
ஒலியா.

How thoughtlessly has my fragile one adorned  
herself with anicha,

with all the stalks and stems unnipped. Does she not  
know that her

waist, slenderer than the tender anicha, will break?  
Look, how she

faints and falls beneath their weight; and on my  
fancy's ear doth fall

the muffled note of her funeral drum.

5

சந்திரனைக் கண்டு கூறியது

1116. மதியும் மடந்தை முகனும் அறியா  
பதியில் கலங்கிய மீன்.

வானத்திலுள்ள நகரத்திரங்கள், சந்திரனுக்கும் எமது  
தலைவியின் முகம்

துக்கும் வேறுபாடு மிக இருக்கவும் 'இது சந்திரன், இது  
மாதின் முகம்'

என்று அறியமாட்டாது, தமது நிலையினின்றும் கலங்கித்

How the very stars of the heavens look bewildered and shoot away from their spheres celestial! Is it because that my fair one doth shine like the happy face of the resplendent moon? 6

272

திருக்குறள்

காமம

1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல  
மறுஉண்டோ மாதர் முகத்து.

அந் நகரத்திரங்கள் அவ்வாறு கலங்குவதற்குக் காரணம் யாது? முன் குறைந்த கலை வந்து நிரம்பியே விளங்குகின்ற சந்திரனிடத்தில் மறு உள் எதுபோல இம்மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே!

But do the capricious and mad stars know that spotless is beloved unlike the spotted moon which doth but wax and wane? my

7

1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்  
காதலை; வாழி; மதி.

சந்திரனே, நீ வாழ்வாயாக! இம்மாதருடைய முகம்போல நான் மூமாறு நீ ஒளி வீசவில்லையாயின், நீயும் என்னால் விரும்பப்படுதற்கு

மகி

உரி

யை யாவாய்.

Blest be thou O Moon! If only thou wert to shine as fair as my

precious one, my heart would take wing and fly to thee.

1119. மலரன்ன கண்ணாள் முகம்துதி ஆயின்

பலர்காணத் தோன்றல் மதி.

மதியே! கருங்குவளை மலர்போலும் கண்களையுடைய இவளது முகத்திற்குச் சமானமாயிருக்க விரும்புவாயாகில், இம்முகத்தைப்போல் யான் மட்டும் காணத் தோன்றுவாய்? பலர் காணும்படி தோன்றாதே?

O Moon! desirest thou to vie with my beautiful beloved whose eyes are as flowers? Then scorn other men's gaze and shine on me and me alone.

உடன் போக்குரைத்த தோழிக்குத் தலைவன் மறுத்துக் கூறியது

1120.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்  
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

உலகத்தாரால் மென்மைப் பொருளுக்கு  
உதாரணமாகக் கூறப்படும்

அனிச்ச மலரும், அன்னப் பறவையின் இறகும்,  
இம்மாதரது பாதத்திற்கு,

பழுத்த நெருஞ்சியின் கூரிய முள்ளைப் போலத் துன்பஞ்  
செய்யும்.

Even the tender-soft petals of the sweet anicha  
and the soft down-

feather of the swan are tormenting nettles to the  
loving one.

slender feet of my

10

## அதிகாரம்—113

காதற் சிறப்புரைத்தல்

THE GLORY OF LOVE

தலைமகனும் தலைமகளும் தத்தம் காதல் மிகுதியை  
புரைத்தல்.

தலைவன், தன் காதலைக் கூறியது

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி  
வால்னயி(று) ஊறிய நீர்.

இன்பமுண்டாகப் பேசும் மொழியினையுடைய

இவளது வெண்மை

யான பற்களிடத்து ஊறிய நீர், பாலொடு தேன் கலந்தது  
போலும்! (இத்

தன்மையதென அறிந்துணர்த்த முடியாததாயினது.)

How beautifully doth my loving one shine in  
her snow-white  
teeth and her soft mellow voice! Sweet as  
honey-drops mingled in  
milk is the manna-dew of her lips.

1

பிரிவுலுண்டாகிய அச்சங் கூறியது

1122. உடம்பொ(டு) உயிரிடை என்னமற்

றன்ன

மடந்தையொ(டு) எழ்மிடை நட்பு.

இம்மங்கையோடு எமக்குள்ள நட்புக்கள்,  
உடம்பினிடத்து உயிர்க்கு  
உண்டாகிய நட்புகளைப் போன்றனவாகும்.

My tender one, why dost thou look so pale and  
wan with thy  
tearful eyes downcast? Fearest thou that I would  
part from thee?

Dost thou not know, that wheresoever we be, we are  
one as body and  
soul?

2

இடந்தலைப்பாட்டில் தலைமகள் நீங்கும்போது  
தலைமகள் கூறியது

1123. கருமணியில் பாவாய்! நீ போதாய்; யாம்

வீழும்

திருநாதம்(சு) இல்லை இடம்.

என் கண்ணில் கருமணியிடத்து இருக்கின்ற  
பாவையே! நீ அவ்விடத்

தைவிட்டு நீங்குவாயாக; நீங்காதிருப்பாயாகில், எம்மால்  
விரும்பப்படுகின்ற

அழகிய நெற்றியையுடைய இவளுக்கு இருக்க  
வேறிடமில்லை.

O lovely image in the pupil of mine eye ! Where  
shall I enthrone

my bright-browed one, if thou be not gone?

3

பகற் குறிக்கண் புணர்ந்து நீங்குந் தலைவன் கூறியது

1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை; சாதல்  
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

35

274

காமம்

திருக்குறள்

தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆபரணங்களை யணிந்த இவள் கூடுங்  
காலத்து எனக்கு, உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் எத்தகைய இன்  
பத்தைச் செய்யுமோ அத்தன்மையளாகின்றான்; பிரியங் காலத்து, அவ்  
வுயிர் உடம்பைவிட்டு நீங்கினாற்போல எனக்குத் துன்பத் தருபவளுமாகின்

முள்.

When I lovingly clasp thee, my fair-jewelled one, all the bloom and glow and warmth of life do I feel; but away from the sight of thee, my heart knows no respite and is smitten with all the bitter throes and agonies of death. 4

தோழிக் துத் தலைவன் கூறியது

1125. உள்ளுவன் மன்யான் மறப்பின்  
மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணுள் குணம்.

ஒளிமிக்க, போர் செய்கின்ற கண்களையுடைய இவளது குணங்களை யான் மறத்தேயின், நினைப்பேன்; ஒருபொழுதும் மறத்தலை அறியேன்; ஆதலால் நினைத்தலையும் அறியேன்.

My fair maid, thou askest me whether I have ever, in my lone exile, thought of my love with her bright and battling looks. Thou knowest that men call to remembrance what they forget. But I know neither oblivion nor wakefulness, for my love is all my thought and dream.

5

தலைவி, தன்னுள்ளே கூறியது

1126. கண் உள்ளில் போகார்; இமைப்பின்  
பருவரார்;

நுண்ணியர்; எம் காத லவர்.

எம் தலைவரைக் காணாதவர், தூரதேசத்துப் போயினாரென்று நினைத்

தால் நினைக்கட்டும்; எமது காதலர் எமது கண்ணினுள்  
நின்றும் நீங்கார்;

அறியாமையால் கண்களை இமைத்தேனாயினும் அவர்  
வருத்தமு மடையார்;

ஆதலால் காணப்படாத மிக நுண்ணியாரவர்.

SHE

Alas! falsely does the world believe that my  
beloved has betray- ed me.  
Does it know that my subtle one has slowly slid  
into my soul and for ever dwells in mine eyes? He so  
fills my waking and dream- ing hours that he neither  
abandons me nor feels vexed even when my  
drowsy eyelids nod and droop.

6 1127. கண்களினாரா காத  
லவராகக் கண்ணும

எழுதேம் கரப்பாக்(கு) அறிந்து.

களவியல்

275

அதி—113. காதற் சிறப்புரைத்தல்

காதலர்,  
யும் அவ்வளவு



எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார்; ஆதலால் மையணி  
காலத்திற்குள் அவர் மறைந்து விடுவாரோ என்பது கருதிக்,  
கண்களை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்.

Dost thou know, taunting maid,  
why I hav'nt beautified my eyes

with collyrium dark? Dost thou know that my fond  
one lives in mine

eyes and I paint them not lest, that moment, I should  
beatific?

lose his vision

7

1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சதும் வேபாக்(கு) அறிந்து.

காதலர், எம் நெஞ்சினுள்ளாராதலால்  
உண்ணும்பொழுது அவரைச்

சுடுமென்று நினைத்துச், சூடுள்ள உணவை உட்கொள்ள  
அஞ்சுகிறோம்.

My lover sits enthroned in my heart. I dare  
not quaff any-

thing hot or pungent, lest it should bruise and  
cate one.

burn my deli-

8

தோழி, தலைவனை இயற்பழித்த வழி

தலைவி,

தலைவனை உயர்த்திக் கூறியது

1129.

இமைப்பின் கரப்பார்க் கறிவல்; அனைத்திற்கே

ஏதிலர் என்னும்இவ் வூர்.

எனது கண் சிறிது இமைக்குமாயின் உள்ளிருக்கும் காதலர் மறைந்து  
விடுவரேர் என்று அஞ்சி இமைத்தலைச் செய்யேன்; அவ்வளவிற்கே இவ்  
வூரார், 'அவரென்னைத் தூங்கவொட்டாது தடைசெய்தார், அன்பிலர்'  
என்று அவரைக் குறை கூறுவர்.

I close not my eyes for fear I should lose my dear one's vision  
that fills every pore of my being. Strange!  
slanderous rumour has  
gone abroad that he has left me all alone.

9

1130. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும்;

இகந்துறைவர்;

ஏதிலர்; என்னும்இவ் ளர்.

தலைவர் எனது மனத்தில் எப்பொழுதும் மகிழ்ந்து உறைகின்றார்; அதனையறியாது இவ்ளார், 'அவரென்னை விட்டுப் பிரிந்து விட்டார்; அன்பில்லாதவராயிருக்கிறார்' என்று நினைப்பார்.

How lovingly does my lover dwell in my inmost heart! And villainous is the world that calls him heartless and cruel. 10

அதிகாரம்—114

நாணுத்துற வுரைத்தல்

பிரிவு

THE WILD MADNESS OF LOVE

நீடித்தவிடத்துத் தலைவனும் தலைவியும் தமது நாணைத்

துறந்த

மையைக் கூறுதல்.

கூறல்

தலைவன், தலைவியின் பிரிவாற்றாமையால்

1131. காமம் உழந்து வருந்தினார்க்கு(கு) ஏமம்  
மடலல்ல(து) இல்லை வலி.

கிடைக்கற்கரிய மகளிரோடு காமஇன்பத்தை

அநுபவித்து, பின் அது

பெருது வருந்தின ஆடவர்க்கு அவ்வருத்தம் நீங்கக்,  
மடலூர்தலல்லது வலியை யுடையது வேறில்லை.

காவலாகத் தக்கது

HE

Once have I tasted bliss beyond dreams and  
the loving arms of my beloved. Where can I,

now am torn from  
a fond and forlorn

lover, find ease for the anguish of my heart, unless it be to sicken  
die on a horse of palmyra leaves in a crowded street corner.

and

1

மடலூர்தல் உமக்கு முடியாதென விலக்கிய  
தோழிக்குத் தலைவன் கூறிமது

1132. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கிரி றுத்து.

பிரிதலாலுண்டான அவ்வருத்தத்தைத் தாங்க  
முடியாத உடம்பும்,

உயிரும் நாணத்தை ஒழித்துவிட்டு அதற்குப்  
பாதுகாப்பாகிய மடல்மாவீனை.

பூரத் துணிகின்றன.

No longer can my body and soul endure the cruel  
ration from my fair one. All the barriers of reserve,

pangs of sepa-  
my tumultuous

passion hath swept away. And from  
must needs proclaim unto the world

on the horse of palm leaves, I  
my maddening love. 2

1-133. நானொடு நல்லாண்மை பண்டுடையேன் ;  
காமுற்றார் ஏறும் மடல்.

இன்றுடையேன்

முன்பு, நாணத்தையும் நல்ல ஆண்மையையும்

உடையனாயிருந்தேன்; இப்பொழுதோ! காமம் மிக்கவர்  
கின்றேன்.

ஏறுதற்குரிய மடலினை யுடையவனாயிருக்

Modesty and manliness, once my boast, have thawed and melt-  
ed away before the devouring flame of my love. And now where  
can I seek solace but in the time-worn toy-horse of  
lovers, pale and spectre-thin, are wont to ride.

palm whereon

3

களவியல் அதி—114. நாணுத்துற வுரைத்தல்

277

1134. காமக் கழிம்புனல் உய்க்குமே நானொடு  
நல்லாண்மை என்னும் புணை.

காமத்தைக் கடப்பதற்குக் கருவியாகக் கொண்ட

நாணமும், நல்லாண்

மையும் ஆகிய புணைகளை என்னைவிட்டுப் பிரித்து,  
விரைந்து செல்லுகின்ற

காமமாகிய வெள்ளம் இழுத்துச் சென்றது.

What a storm rages in my heart! And the wild  
waves of my

giant passion have swept away the raft of my heroic  
manhood and  
heavenly delicacy.

4

1135. தோடலைக் குறுந்தொடி தந்தாள்  
மடலொடு

மாலை உழக்கும் துயர்.

மாலைப்பொழுதில் அருபவிக்கும் துன்பத்தினையும்  
அதனை நீக்கு மருந்

தாகிய மடலூர்தலையும் முன் அறிந்திலேன்;  
இப்பொழுது மாலைபோலத்

தொடுத்த சிறு வளையலையுடைய இத்தலைவி எனக்குக்  
கொடுத்தாள்.

Dost thou know, my maid, what mantle has  
my beloved, with

her bracelets like a wreath entwined, bequethed unto  
me, the forlorn

one? - only the palm-horse and the even-tide anguish.

5

1136. மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்;  
மன்ற

படல்லல்லா பேதைக்கென் கண்.

தோழியே! நின் பேதை காரணமாக என்  
கண்கள் ஒருபொழுதும்

தூக்கத்தைப் பொருந்தமாட்டா; அதனால் எல்லாரும்  
தூங்குகிற நடுவிரலி

லும் மடலூர் தலையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Dewy sleep hath never visited these poor  
eyelids of mine since

banished from thy sight. And in the witching  
hour of the night,

when the wide world is wrapped in slumber, I  
on the palm-leaf horse.  
think of pining alone

6

1137.\* கடல் அன்ன காமம் உழந்தும்  
மடல் ஏறும்

பெண்ணில் பெருந்தக்க தில்.

கடல் போலக் கரையற்ற காமநோயை  
அநுபவிக்கும் பொழுதும், மட

லூர் தலைச் செய்யாமல் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் சன்மத்தைப்  
போல, சிறந்த தகுதியுடைய பிறப்பு வேறில்லை.

Most blessed is the heart of a woman  
who desires not to languish

and die on the palmyra - horse, though  
surging passions of love sweep



through her like the ocean-tides under a stormy sky.

7

1138. தலைவி, தன்னியல்பைத் தோழிகீதுக் கூறல்  
நிறைஅரியர் மனைஅளியர் என்னுது காமம்  
மறைஇறந்து மன்று படும்.

278

திருக்குறள்

காமம்

இவர், தம்மிடத்திலுள்ள நிறையென்னுங்  
குணத்தால், 'நாம் இவர்

களைத் துன்புறுத்தல் கூடாதென்று அஞ்சாமலும்,  
பேதைமை யுடையவரா

தலால் இரங்கத்தக்கார் இவரென்று இரக்கங்  
கொள்ளாமலும்' மகளிர் காம

மானது, அவர் மறைத்து வைத்தலைக் கடந்து, தந்தை  
தமையன்மார் கூடிய

கூட்டத்தில் வெளிப்படுவதாக இருந்தது.

SHE

Trusty maid, how cruel is my consuming passion  
! How it scorns  
my maiden modesty!  
how it betrays me!

1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்  
மறுகில் மறுகும் மருண்டு.

‘நான் இதற்கு முன்னர் அடங்கியிருந்தமையால்  
என்னை எல்லாரும்

அறிந்திலர்; இனி, நானே வெளிப்பட்டு எல்லாருக்கும்  
அறிவிப்பேன்’ என்று

என் காமம், இவ்வூர்த் தெருவினிடத்தே மயங்கிச்  
சுழல்கின்றது. (அம்

பலும் அலருமாயிற்று. (இனி அறத்தொடு நின்றல்  
வேண்டும்.)

Out of my heart hath the once-hidden, subdued  
passion of myself

taken flight and its murmurs are heard in every  
whispering breeze that

blows on this village of mine.

9

தோழியோடு பிணங்கித் தலைவி தன்னுள்ளே  
கூறியது

1140. யாம்கண்ணில் காண நகுப அறிவில்லார்  
யாம்பட்ட தாம்படா ஆறு.

யாம், பிறர் சொல்லக்கேட்பதன்றி, நேரில்  
கண்ணாற் காணும்படி,

அறிவிலார், எம்மைக் குறித்துச் சிரிக்கின்றனர்; அவர்  
அவ்வீதஞ் செய்வ

தற்குக் காரணம் யாம் அடைந்த துன்பத்தைத் தாம்  
அடையாமையா

லேயே.

The foolish village folk giggle, laugh and mock me  
and my pallid

cheeks as they pass.

What do they, poor ones, know of the bitter tor-  
ments and pangs I feel?

10

அதிகாரம்—115

அலரறிவுறுத்தல்

ON RUMOURS AFLOAT

பிறர் கூறும் பழிச்சொல் தனக்கு நன்மையைத் தருகின்றதெனத்  
தலைவன் தோழிக்கு அறிவுறுத்தலும், தோழியும் தலைவியும் தாம் அடைந்த  
அவற்றை அவனுக்குச் சொல்லுதலுமாம்.

களவியல்

அதி—115. அலரறிவுறுத்தல்

தோழிக்குத் தலைவன் கூறியது

1141. அலர்எழ ஆர்உயிர் நிற்கும்; அதனைப்

பலர் அறியார் பாக்கியத் தால்.

இம்மடந்தையோடு எமக்குண்டாகிய நட்பானது, ஊரினிடத்துப் பழிச்சொல்லாய் எழுதலால்; அவனைப் பெருது வருந்துகின்ற எனது அரிய உயிரானது, அவனைக் கண்டதுபோல நிலைத்தது, அவ்விதம் நிலைபெற்றதை கல்வினைப்பயனால் யானே அறிவேனெல்லாமல், தூற்றுக்கின்ற பலரும் அறிய மாட்டார்.

HE

Wild rumours of my secret union with my beloved have been set afloat by wagging, glandering tongues. How they sweeten and sustain my sinking heart! And blest be my star! Little do the village

folk know what blessings these rumours have wafted unto me. 1

1142. மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது  
அலர் எமக்கு நந்ததிவ் வூர்.

சுவனைமலர்போலும் கண்ணையுடையாள், யாவராலும்

பெறுதற்கு அரிய

ளென்பதை அறியாமல், இவ்வூரிலுள்ளார் அவனை எளியவனாக்கி, மேல் கூறும் பழிச்சொல்லை எமக்குக் கொடுத்துவினர்.

அவள்

How my heart delights in and welcomes the village rumour that has linked me to my inaccessible, precious pearl, with eyes bright as laughing flowers.

2

1143.

உறாஅதோ ஊர் அறிந்த கெளவை? அதனைப்  
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

எங்களுக்குள் உள்ள சேர்க்கையை இவ்வூரவர் அறிதலால் உண்டாகும்  
பழிச்சொல் எனக்குப் பொருந்துவது ஒன்று அன்றோ? எவ்வாறு எனில்,

அப் பழிச் சொல்லைக்கேட்ட என் மனம் அச்சேர்க்கையைப் பெறாமலிருக்  
கும்போதே பெற்றாற்போன்ற இன்பம் பயக்கும் தன்மையது ஆதலால்.

What a heavenly joy does the gossip of the village bring unto my  
love-lorn heart! I feel as though I were in the ambrosial arms of my  
beloved.

3

1144. கவ்வையால் கவ்விது காமம்; அதுஇன்றேல்  
தவ்வென்னும் தன்மை இழந்து.

என்னுடைய காமம் இவ்வூரார் தூற்றும் பழிச் சொல்லாலேயே மேல்  
மேலும் மலர்ச்சியை யுடையதாயிற்று; அப்பழிச்சொல் இவ்வாமற்போனால்  
தன்னியல்பாகிய இன்பந்தருதலை இகழ்ந்து சுருங்கிவிடும்.

காமம்

The village talk has made my love to my fair  
one flower into a  
bloom ; but for it, my love would have  
wasted and withered away. 4

1 145. களித்தோறும் கள்உண்டல்

வேட்டற்றால்; காமம்

வெளிப்படும் தோறும் இனிது.

கள்ளுண்பார்க்குக்

களிக்குந்தோறும்

கள்ளுண்டல் இனிதாகுமாறு

போல, எனக்குக் காமம், அவரால்

வெளிப்படுத்தோறும் இன்பம் பயக்

கின்றது.

Every cup quaffed by the greedy drunkard but  
makes him thirst  
for evermore. How every breath of the village  
rumour doth but  
sweeten and swell the tide of my passion to my  
precious one! 5

அலரையறிவித்துத்

தலைவி

தோழியை

வினாவிடது

1146. கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும்  
திங்களைப் பாம்புகொண்டற்று.

யான் என் காதலரைக் காணப்பெற்றது ஒரு  
நாளேயாகும்; அதனால்  
உண்டாகிய பழிச்சொல்லோ அவ்வளவினதாக  
இல்லாமல், சந்திரனைப்  
பாம்புகொண்ட அலர்போன்று உலகெங்கும் பரவிற்று.

SHE

I have but once, in a lovely grove, met my  
languishing lover. And  
what a tumultuous cry have the village folk raised as  
they would, were  
they to behold the moon darkened and devoured  
by the far-famed  
Rahu, the wily serpent of the skies!

6

தோழிக்குத் தலைவி பதில் கூறியது

1147. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்  
நீராக நீளும்இந் நோய்.

இக் காம நோயாகிய பயிர், இவ்வூரிலுள்ள

பெண்கள் தூற்றுகின்ற  
வசைச் சொற்களையே எருவாகவும், அது கேட்டு என்  
தாய் கோபித்துச்  
சொல்லுகின்ற கொடுஞ் சொற்களையே நீராகவும் பெற்று  
வளர்கின்றது.

How can I bear the bitter anguish of my  
love-sick heart! Like  
a plant that is manured and watered, the light gossip of the neighbour-  
ing women doth but feed and fuel the ever-burning passion of my love;  
and my mother's wrath only stirs and sets it ablaze. 7

1148.. நெய்யால் எரிநு துப்பேம் என்றற்றால்  
கொளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

எதிலார் தூற்றுகின்ற பழிச் சொற்களைக் கேட்டு, 'காம் காமத்தை  
ஒழித்து விடுவோம்' என்று எண்ணுதல், நெய்யினால் நெருப்பை அவித்து  
விடுவோம் என்று கருதுவதோடு ஒக்கும்.

கற்பியல்

அதி—116. பிரிவாற்றாமை

281

How foolishly do the village folk try to smother  
my surging pas



sion ! They but remind me of the foolish heart that  
strives to stifle

a burning fire with ghee. Little do they know that  
their tales and

gossips but feed the flame of my inordinate love.

8

1 149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்  
பென்றார்

பலர்நாண நீத்தக் கடை.

தம்மைக் கண்ட காலத்து, 'உன்னை விட்டுப்  
பிரியேன், அஞ்சதலை

ஒழிக,' என்று உறுதி கூறிய தலைவர், தாமே, இன்று  
கண்டார் பலரும்

நாணும்படி நம்மை நீங்கிய பிறகு, நாம் அந்நியர்  
சொல்லும் பழிச் சொற் களுக்கு நாணுதல் கூடுமோ ?  
கூடாது.

Alas! my dear one, who said, "Fear not", hath  
abandoned me to

the scorn and scandal of the world. Can a greater  
shame befall me,

the lonely wretch? Why need I dread the  
tittle-tattle of the village folk?

9

தோழி தலைவிக் துக் கூறியது

1150. தாம் வேண்டின் நல்குவர் காதலர்;

யாம்வேண்டும்

கௌவை எடுக்கும்இவ் ஆர்.

யாம் தலைவருடன் போதற்குக்

காரணமாவதைப்பற்றி நாம் முன்ன

ரே விரும்புவதாகிய அலரை இவ்வூரார் தாமே தூற்றி  
நின்றனர்; இனி

காதலர் நாம் விரும்பினால் உடன் போக்கினை  
இனிமையாக அளிப்பர்;

ஆதலால் இப்பழிச் சொல் நமக்கு நன்மை செய்யவே  
வாய்த்தது.

What a blessing has the village rumour wrought  
for me and my

fond one! What my poor heart hath long yearned for,  
it hath fulfilled.

And now I can, if I like, steal away with my beloved.

10

## 2. கற்பியல்

### WEDDED LOVE

மணஞ் செய்துகொண்டபின் தலைமகன் அறம்,

பொருள், இன்பங்

களின் பொருட்டுத் தலைவியைப் பிரிந்த காலத்துப்  
பலவிதத் துன்பங்களைப்

பொறுத்திருந்து, தலைமகன் வந்த பின்னர் முன்னிலும்  
இன்பம் அநுபவித்  
திருத்தல்.

அதிகாரம்—116

பிரிவாற்றுமை

THE PANGS OF SEPARATION

தலைமகன் தலைமகளைப் பிரிந்து செல்லும்  
நாளில், அப்பிரிவைத்  
தலைவி, சகியாளர் தன்மை.

36

282

திருக்குறள்

காமம்

தலைவனுக்குத் தோழி கூறியது

1151.

செல்லாமை உண்டேல் எனக்குரை;

மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

நீ எம்மைவிட்டுப் பிரியாமை உண்டாயின், அதனை  
எனக்குச் சொல்,

பிரிந்துபோய் விரைந்து வருதலை நீ சொல்லுவையாயின்  
அதனை, அப்பொ

முது உயிர் வைத்துக் கொண்டிருப்பார்க்குச் சொல்.

SHE

My dear one, how strange  
die on thy lips! I know not

are thy looks! how words falter and  
what they mean. Oh joy if thou  
stayest. But if thou talkest of parting and  
swift return, hence! tell  
it to such as may survive the shock.

1

பிரிவு தலைமகள் குறிப்பான் அறிந்த தலைமகள்  
தோழிக்தச் சொல்லியது

1152.

இன்கண் உடைத்தவர் பார்வல்;

பிரிவஞ்சம்

புன்கண் உடைத்தால் புணர்வு.

தழையும் மாலையும் கொண்டு பின்னின்ற நாளில்  
அவரது பார்வை

யானது புணர்ச்சிக் குறிப்புக் காட்டியதனால் நமக்கு  
இன்பமுடையதாயிருந்

தது; இன்று, அப்புணர்ச்சி நிகழா நிற்கவும் அது  
பிரிவரென்ற அச்சத்தினை

யுடையதாயிற்று. (அவர் அன்பின் நிலை இது)

Once to look on his face was very heaven, But now,  
my maid,

how the slow-creeping fear of parting from him chills  
my heart and

robs even every loving embrace of his of its sweetness!

2

11 53 .

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோர் இடத்துண்மை யான்.

பிரியேன் என்ற சொல்லையும் நம்

பிரிவாற்றாமையும் அறிந்துள்ள காத

வரிடத்தும் ஒருவழிப் பிரிவு நிகழ்தலால் , அவரது  
சொல்லையும் தலையளி

யையும்பற்றி ஆலோசித்தால் நம்மீது அன்புடையரென்று  
தெளியும் தெளிவு

கடினமா யிருக்கின்றது.

My sovereign liege did promise never to part  
from me. And he

knows what bitterness I should feel, were he to part.  
Nethless he

would leave me all alone, promising quick return.  
How dare I, my

companion sweet, believe him who has broken his vow  
? Woe is me! 3

1 154. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின்  
தெளித்தசொல்

தேறியார்க்கு(கு) உண்டோ தவறு.

எதிர்ப்பட்ட போதே பேரன்பு செய்து உன்னை  
விட்டுப் பிரியேன்,

அஞ்சாதிரு, என்றவர் தாமே பின்னர்ப் பிரிவாராயின்,  
அவர்க்கன்றி அவ

ரால் சொல்லப்பட்ட சொல்லை மெய்யென்று  
தில் குற்றமுண்டோ?

நம்பினவளாகிய என்னிடத்

கற்பியல் அதி—116. பிரிவாற்றுகை

283

"Fear not; be of good cheer; I shall never abandon  
thee"- thus said

my lord. But his very solemn vows he himself now  
breaks. Blame

be on him and not on me who hath believed  
him and his words. 4

1155. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்; மற்றவர்  
நீங்கின் அரிதால் புணர்வு.

என்னுயிரைப் போக வொட்டாமற்  
பாதுகாப்பாயானால் அதனை ஆளு

தற்கு அமைந்தவரது பிரிவைத் தடுத்து விடுவாயாக;  
தடுப்பாரின்றி, அவர் சென்று விடுவாரானால், ஆளப்பட்ட  
எனது உயிரும் செல்லும்; பின்பு அவ

ரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.

Trusty maid, have compassion on me and  
dissuade my lord,

the life of my life, from deserting me.  
If he parts, I shall no longer  
meet him and I shall sicken and die.

5

தலைவன் பிரிவு அறிவுறுத்தவாறு வந்து  
சோல்லிய

தோழிக்குத் தலைவி கூறியது

1156. பிரிவுரைக்கும் வன்கண்ணார் ஆயின்  
அரிதவர்

நல்குவார் என்னும் நசை.

நமது பிரிவாற்றாமையெய் யறிந்த அத்தலைவர் தாமே, நமக்கெதிர் நின்றும்  
தம் பிரிவை அறிவிக்கும் அருளில்லாமையை யுடையராயின், அவ்வன் கண்  
ணர் (கொடியர்) பின்பு நமது பிரிவாற்றாமையை அறிந்து வந்து தலையளி

செய்வாரென்ற ஆசைநீக்கத் தருவதாம்.

What a hardness of heart my lover betrays !  
Parting is always on

his lips. Can I dream that such a one would ever  
return and chase

away the sorrow and gloom of my lone heart and fill  
effable ?

it with joy in-

6

1157;

துறைவன் துறந்தமை தூற்றுகொல் முன்கை  
இறைஇறவா நின்ற வனே.

தலைவன், என்னைப் பிரியலுற்றமையை அவன் அறிவிக்காமல் தாமே  
அறிந்து எனது முன்கையின் இறையினின்றும் கழலாநின்ற வளையல்கள்  
எனக்கு அறிவியாவோ? அவன் அறிவிக்க அறிந்து வந்து நீ அறிவித்தல்  
வேண்டாமோ?

No need for thee, maid, to break the tidings of my fond lover's  
farewell. My very bracelets, which now do slip down my slender  
arms, proclaim the parting of my peerless prince. 7

1158. இன்னை இன்ன இல்ணர் வாழ்தல்; அதனினும்  
இன்னை இனியார்ப் பிரிவு.



திருக்குறள்

காமம்

மகளிர்க்குத் தங்குறிப்பறியும் தோழியரில்லாத  
வேற்றாரினிடத்து

வாழ்தல் துன்பஞ் செய்வதாகும்; அதன்மேலும் தம்  
காதலரைப் பிரிதல்

அவ்வாழ்தலைக் காட்டிலும் மிக்க துன்பந் தருவதாகும்.

How bitter it is to dwell all alone,  
companionless, in a far-off,  
forlorn village! But bitterer still is the painful parting from my precious one.

1159. தோடின்கடின் அல்லது காமநோய்ப்போல  
விடின்கடல் ஆற்றாமோ தீ.

நெருப்புத் தன்னைத் தொட்டால் சுடுமேயன்றிக், காமநோய் போலத்,  
தன்னைவிட்டு நீங்கினால் தப்பாது சுடுதலைச் செய்யவல்லதாகுமோ? ஆகாது.

Thou sayest, maid, that I  
must needs endure the pangs of love  
which burn like fire. But dost thou know that,  
unlike the fire that  
bruises only when touched, the fiery flame of love  
scorches even hearts as removed?

தலைவிரி பலநம் பிரிவாற்றியிருப்பர்  
நீ அவ்வாறு ஏன்

செய்யவில்லையென்ற தோழிக்ஞ்சீ  
சொல்லியது

1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்  
பிரிவாற்றிப்

பின் இருந்து வாழ்வார் பலர்.

தோழியே! நீ சொல்வது ஒக்கும்; பிரிவை  
அறிவித்தபோது அதற்கு உடம்பட்டுப் பிரியும்போது  
உண்டாகிற துன்ப நோயையும் நீக்கிப் பிரிந் தால்,  
அப்பிரிவையும் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர்வாழும்  
மகளிர் உலகத்தில் பலர்போலும்!

How you talk! As though there are many in  
this weary world who can sustain in sorrow and bear the  
smart of separation from their loved ones and yet  
survive!

10

அதிகாரம்—117

படர்மெலிந் திரங்கல்

WAILING IN SORROW

தலைமகள், தலைமகன் தன்னைவிட்டுப்  
பிரிந்தமைக்கு ஆற்றாளாய் அவனை நினைந்து மெலிந்து

வருந் துதல்.

தோழிக்குத் தலைவி கூறியது

1161. மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு  
ஊற்றுநீர் போல மிகும்.

யான் இந்நோயைப் பிறாறித்த விவொரோ என்று வெட்கப்பட்டு  
மறைக்கின்றேன்; இந்நோயோ மறைந்து அடங்காமல், நீர் வேண்டுமென்று  
இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுமாறுபோல் பெருகா நின்றது.

கற்பியல்  
285

அதி—117. படர்மெலிக் திரங்கல்

SHE

In vain do I strive to smother the sorrow of my soul.  
But, how

it surges up like the ever-welling, bubbling spring !

1

1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயை நோய்  
செய்தார்க்கு(கு)

உரைத்தலும் நாணுத் தரும்.

இக்காம நோயை இவ்விடத்திருப்பவர்  
அறியாதபடி மறைக்கவும்

திருணில்வேன்; இல்லாக்கால் நோய் செய்தார்க்குச்  
சொல்லென்று கூறுவா

யெனின் அவ்வாறு அதனைச் சொல்லுதலும் எனக்கு  
நாணத்தைக் கொடுக்

கின்றது. (அதனால் இனி என் செய்வேன்).

Never can I hide my passion that wholly consumes  
me. And how can

I reveal it to my fond one, who hath caused me this  
anguish? Have

not I once vowed unto him that  
I would die the moment he had part-  
ed from me?

For shame, I dare not pour out my heart unto him. 2

1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்  
என்

நோனா உடம்பின் அகத்து.

காமநோயும், அந்நோய் செய்த தலைவருக்கு  
இவ்வாறு ஏன் செய்தீ

ரென்று கேட்கவியலாத நாணமும் ஆகிய இரண்டையும்  
சமக்கமாட்டாத

என்னுடம்பினகத்துள்ள உயிரானது, சமக்கும் ஒரு காவடித் தண்டாக  
அதன் இரு முனையிலும் தொங்குகின்றன. (யான் அவற்றின் ஒன்றில்  
நிற்கமாட்டாமையால் இந்தக் காவடித் தண்டு முறிந்தே விடும்.)

How I groan under the double sway of sorrow and shame which  
weigh down my love-stricken heart!

புணையால் நீந்திக் கடப்பரென்ற தோழிக்குச் சொல்லியது

1164.

காமக் கடல்மன்னும் உண்டே; அது நீந்தும்  
ஏமப் புணைமன்னும் இல்.

எல்லாருக்கும் உள்ளவாகிய காமம், காணம் என்னும் இரண்டினுள்  
எனக்கு உண்டாயிருப்பது காமக் கடலொன்றே, அக்கடலை நீந்திக் கடக்  
கும் அரணுகிய புணை யாதும் என்னிடத்தில் இல்லை.

Before me surges up the sea of my endless passion. As far as my  
weary eyes can wander, there is not a single sail that can waft my  
storm-swept soul to some haven of bliss and joy. 4

தலைமகள், தோழியுடன் பிணங்கிக் கூறியது

1165. துப்பின் எவன் ஆவர் மன்கொல் துயர்வரவு  
நட்பினுள் ஆற்று பவர்.

286

திருக்குறள்

காமம்

இன்பஞ்

வல்லவர்கள்,

செய்தற்குரிய நட்பினிடத்தே துன்பம் வரும்படி செய்ய  
துன்பஞ் செய்தற்குரிய பகையினிடத்தே என்ன தான்

செய்யமாட்டார். (எல்லாம் செய்வார்)

Cruel maid, thou art friends with me and  
yet thou allayest  
not the anguish of my heart. What wouldst thou  
not do, wert thou  
mine enemy ?

5

காமத்தால் இன்பழற்றுநக்த அதனால்  
துன்பழம் வருமென்ற

தோழக்தத் தலைவி கூறியது

1166.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதம்கால்  
துன்பம் அதனில் பெரிது.

காமம், புணர்ச்சியால் இன்பம் செய்யுங்கால்  
அவ்வன்பம் கடல்

போலப் பெரியதாம்; இனி, காதலர் பிரிவினால் அது  
துன்புறுத்துங்கால்

அக்கடலைக் காட்டினும் பெரியதாகும்.

What an ocean of joy floweth into my soul when my  
lord is nigh !

But vaster than the briny deep doth the grief of my  
heart grow when

he is gone.

6

1167. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்  
யாமத்தும் யானே உளேன்.

காமமாகிய கடலை நீந்தியும் அதற்குக்  
கரைகாண்கின்றிலேன்; அக்

காணாமக் காலந்தான் எல்லாரும் துயிலும்  
நள்ளிரவாயிற்று; அந்நள்ளிரவி

லும் அதற்கு ஒரு துணையில்லாமல் யானே யாயினேன்;  
ஆகியும் இறந்து

பட்டுப் பிழைத்துப் போகாமல் இன்னும்  
இருக்கின்றேன். (இஃதொரு

தீவினப்பயன் இருந்தவாறென்னே !)

I am tossed about in an endless sea of agony and despair.  
And in

the dark, weary watches of the night, I am all alone.

7

தலைவி, இரவின் கோடுமையைச் சோல்ல

வருந்தியது

1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா  
என் அல்ல தில்லை துணை.

இரவானது, இவ்வுலகத்து நிலைபெற்ற எல்லா  
உயிர்களையும் தூங்கச்

செய்தலால் அன்புடையதாயிருந்தது; தானே தூங்கச்  
செய்தலால் என்னைத்

தவிர வேறு துணை அவ்விரவுக்கு உடையதாயிற்றில்லை.

Night, kindly nurse, gently rocks the world asleep  
and in me, the  
despised one, she finds her lone companion.

8

கற்பியல் அதி—118. கண்விதுப்பழிதல்

287

1169. கொடியார் கொடுமையில் தாம்கொடிய  
இந்நாள்

நெடிய கழியும் இரா.

நாம் காதலரோடு இன்புற்ற முன்னாளில்  
சுறியனவாயிருந்து, அவர் பிரி

வாற்றாமையால் வருந்தும் இக்காலத்திலே நெடியனவாய்க்  
கழிகின்ற இவ்

விரவுகள், பிரிந்துபோன கொடியவரது கொடுமையைப்  
பார்க்கினும் அதிக



கொடுமையுடையனவா யிருக்கின்றன.

How the slow-footed, heavy hours of the  
night drearily drag  
along! How they seem more cruel than my cruel one!

9

அழாதிரு என்ற தோழிக் துத் தலைவீ

கூறியது

1170. உள்ளம்போன்(று) உள்வழிச்  
செல்கிற்பின் வெள்ளம்நீர்  
நீந்தல மன்னோளன் கண்.

மனம்போல, என் கண்கள் என் காதலர்  
இருக்கின்ற நாட்டிற்குக்

கடிதில் செல்லக் கூடியனவாயிருப்பின், எனது கண்கள்  
இவ்வாறு வெள்ள

மாகிய நீரில் நீந்திக்கொண்டிரா.

How quick is my eager heart in reaching out my  
beloved in dis-

tant shores! If only my poor moist eyes can outrun  
its speedy flight,

they need not now be swimming through a flood of tears.

10

கண் விதுப்பழிதல்

LACK-LUSTRE EYES

கண்கள் தலைமகனைக் காணுதற்கு விரைந்து  
வருந்துதல்.

நீ பொறுக்க வேண்டுமெனக் கூறிய தோழிக்குத் தலைவி  
சொல்லியது

1171. கண்தாம் கலுழ்வ(து) எவன் கொலோ  
தண்டாநோய்

தாமாகாட்ட யாம்கண்டது.

திராத இந்தக் காமநோயை யாம் அறிந்து கொண்டதற்குக்

காரணம்

தாமே காதலரை எமக்குக் காட்டுவதனால் அன்றே; அவ்வாறு நமக்கு நோய்  
செய்த கண்கள் இன்று அவரைக் காட்டச் சொல்லி அழுவது எதன்பொருட்டு?

(SHE ADDRESSES HER EYE)

Thou once showed me my beloved. And now thou weepest and  
wailest for him. Why complainest thou? Are thou not the cause of  
thine own grief and of mine?

1172. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்  
பைதல் உழப்ப(து) எவன்?

288

திருக்குறள்

காமம்

மேல் வினைவதனை ஆராய்ந்து அறியாது, அன்று  
தலைவரை நோக்கி

நின்ற மையுண்ட கண்கள், இன்று இத்துன்பம்  
நம்மால் வந்தபடியால்

பொறுத்தல் வேண்டுமென்று பகுத்தறியாமல்  
துயரப்படுவது எதன்

பொருட்டு?

How foolishly didst thou, that fatal day, delight  
in my lord for-

getful of the woes in store for thee !  
Why grieveest thou now ? Thou

must needs bear patiently what thine own folly hath  
wrought. 2

1173

கதும்எனத் தாம்நோக்கித் தாமே கலுழும்  
இதுநகத் தக்க துடைத்து.

இக்கண்கள் அன்றைக்குத் தாமே விரைந்து  
காதலரை நோக்கிவிட்டு,

இன்றைக்குத் தாமே இருந்து அழுகின்றன ;  
இச்செய்கையானது நம்மாலே

சிரித்து இகழ்த்தக்க இயல்பினை யுடையது.

How fondly didst thou seek my dear one who  
hath betrayed

you ! And now thou criest. Such folly but  
provokes my smile. 3

1174. பெயல் ஆற்றா நீர்உலந்த உண்கண்  
உயல்ஆற்றா

உய்வில் நோய் என்கண் நிறுத்து.

இந்த மையுண்ட கண்களானவை, அன்று நான்  
பிழைக்கமாட்டா

மைக்குக் காரணமாகிய ஒழிவில்லாது வருந்துகின்ற  
காமநோயை என்னி

டத்தே விறுத்தி வைத்து விட்டுத் தாமும் அழுது அழுது  
இனி யழ முடி

யாது நீர்வற்றி விட்டன.

Thou canst weep no more—thou that hast caused me insupportable  
grief—; for have not all the well-springs of thy tears gone dry ? 4

1175. படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல்  
ஆற்றாக்

காம நோய் செய்துள்ள கண்.

எனக்குக் கடலும் சிறிதாகும்படி பெரியதாகிய

காமநோயைச் செய்த

என் கண்கள், அத் தீவினையாலே தாமும்

அநுபவித்து வருந்துகின்றன.

துயிலாதனவாகித் துன்பத்தை

Thou hast plunged me into a passion vaster than  
the fell and hun- gry sea. Therefore hath sleep  
deserted thee and left thee to lan-  
guish alone.

5

1176. ஒழு இனிதே எமக்கிந்நோய் செய்தகண்  
தாஅம் இதன்பட்டது.

எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் உறங்காது

இவ்வா று

அழுதலாலே இந்நோயுள் அகப்பட்டது மிகவும் இனிதாயிற்று.

How it delighteth my heart to see thee waste away in dumb des-  
pair! Thou deservest this revenge, for hast thou not wrought irremedi-  
able woe unto me?

6

கற்பியல்

அதி—118. கண் விதுப்பழிதல்

1177. உழந்துழந்(து) உள்நீர் அறுக

விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண்.

விரும்பி மனங்குழைந்து இடைவிடாது அன்று

அத்தலைவரைக் கண்ட

கண்கள், இன்று துங்காமல் அழுது அத்துன்பத்தை  
மிகுதியும் மேற்

கொண்டு அவற்றின்கண் உள்ள நீர் அற்றுப்போகட்டும்.

How greedily didst thou with a longing, lingering  
look gaze on my  
beloved! Now I curse thee. May you pine and pine  
! And let thy  
streams of tears run dry!

7

அவரைக் காணாமளவும் நீ பொறுத்தல்

வேண்டுமென்ற

தோழிக்தத் தலைவி கூறியது

1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ?

மற்றவர்க்கு

காணா(து) அமைவில கண்.

‘மனத்தால் விரும்பாது இருந்தும் சொல்லால் மட்டும்

விருப்பங் காட்

டிய காதலர் இங்கே இருக்கின்றார்;’ என்ற தோழியே!

அவர் இங்கிருத்த

லால் பயனென்ன? கண்கள் அவரைக் காணாமல்  
பொறுக்கின்றனவில்லை.

What folly! My sleepless eyes seek for him  
whose honeyed  
tongue hath belied his heart.

8

1179. வாராக்கால் துஞ்சா; வரின் துஞ்சா;

ஆயிடை

ஆர அனா உற்றன கண.

காதலர் வராதபோது அவர் வரவை எதிர்பார்த்து  
என் கண்கள் தூங்க

மாட்டா; அவர் வந்த போதோ! அவர் பிரிந்துபோய்  
விடுவரோ என்று அஞ்

சித் தூங்கமாட்டா; ஆதலால் அவ்விருவகையிலும் என்  
கண்கள் மிகுந்த

துன்பத்தையே உற்றன.

What a hard lot is thine! When my  
lord is away, thou knowest  
no repose. And when he is come, thou must needs be  
sleepless. 9

1180. மறைபெறல் ஊரார்(கு)

அரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்தா.

எம்மைப் போலும் அறைபறையாகிய

கண்ணினையுடையவர், தமது

உள்ளத்திலேயுள்ள இரகசியத்தை யறிதல்

இவ்வூரிலுள்ளார்க்கு மிக எளிது.

Thou biddest me, maid, shroud my sorrow. My  
lack-lustre, tell-tale

eyes trumpet out the hidden griefs of my heart.

10

37

அதிகாரம்—119

பசப்புற பருவரல்

THE PALLOE OF LOVE

தலைவனைப் பிரிதலால் வந்த நிறவேறுபாட்டினால்  
தலைவிக்கு

உண்டாகிய வருத்தம்.

பசப்புற மடைந்த தலைவி தன்னுள்ளே

கூறியது

1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்க்தேன்;



பசந்தளன்

பண்பியார்க் குரைக்கோ பிற.

என்னை விரும்பிய தலைவர் என்னைவிட்டுப்

பிரிந்தமைக்கு அப்பொ

முது உடன்பட்ட நான், அதனை ஆற்றியிராது  
மடைந்த என் இயல்பை யார்க்குச் சொல்வேன்.

இப்பொழுது பசப்பு நிற

I nodded assent to his parting ; to whom shall I  
now complain of the deathless pallor that spreads over  
me ?

1

கவலையுற்ற தோழிகீதத் தலைவி பொறுப்பேன்  
என்னும்

பொருள் தோன்றக் கூறியது

1182. அவர் தந்தார் என்னும் தகையால்  
இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.

தலைவரது பிரிவை யான் பொறுத்துக்கொண்டிருக்கவும், இப்பசலை  
நிறம், அவர் தன்னை யுண்டாக்கினார் என்னும் செருக்கால் என் மேனி

முற்றும் பரவா நின்றது.

How proudly the sickly hue of love legacied unto me by my  
dear one lords it over me ! 2

1183. சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாற  
நோயும் பசலையும் தந்து.

தலைவர் பிரிகின்ற பொழுதே இக் காம நோயையும், பசலையும்  
எனக்குப் பிரதியாகக் கொடுத்துவிட்டு, என் மேனியின் அழகையும்  
நாணத்தையும் (அவர்) கைக்கொண்டு போயினார்.

My precious one hath robbed me of my looks and my modesty.  
And in their stead, he hath left me but torments of the heart and the  
pallor of love.

1184. உள்ளுவன் மண்பான்;

3

உரைப்ப(து) அவர்திறமால்

நான்

கள்ளம் பிறவோ பசப்பு.

அவர் சொல்லிய சொற்களை மனத்தால் நினைக்கின்றேன்;

வாயால் பேசுவதும் அவரது கல்ல குணங்களையே; அவ்வாறு இருந்தும்  
பசலை நிறம் வந்துவிட்டது; இது ஓர் வஞ்சனையாக இருக்கின்றது.

கற்பியல்

அதி—119. பசப்புறு பருவரல்

291

My fair one hath been the one image of my heart

and the one

theme of my song hath been his praise. Yet the  
pale hue of love  
slowly steals on me.

4

1185. உவக்காண்எம் காதலர் செல்வார்

இவக்காண்என்

மேனி பசப்பூர் வது.

பண்டும் எம் காதலர் பிரிந்து சமீபத்தில்  
செல்வாராக, எனது மேனி

பசலை நிறம் அடைவது இங்கே அன்றோ?  
அத்தன்மையை யுடையது

இன்று வேறொன்றாகுமோ?

The moment my fond lover left me, a livid hue  
hath crept over  
me.

5

1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்

கொண்கன்

முயக்கற்றம் பாககும் பசபபு.

விளக்கினது ஒளியின் சோர்வை எதிர்பார்த்து  
நெருங்கி வருகிற

இருளே போல, தலைவன் என்னைவிட்டுப் பிரியும்  
சமயம் எப்பொழுது

வருமோ என்று பார்த்துப் பசுலையானது படர நெருங்கி வருகின்றது.

As darkness doth lie in wait to overtake a waning light, a sickly pallor lies in wait to overshadow me when my lord is away.

6

1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்;

அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றீற பசப்பு.

முன்னொரு நாள் என் காதலரைத் தழுவிப் படுத்திருந்த நான் சிறிது விலகினேன்; அச்சிறிது விலகிய அளவிலேயே பசுலை நிறமானது கையால் வாரிக் கொள்ளும் பொருள்போல என்மீது வந்து படர்ந்தது.

There was a time when I lay, close-locked, intertwined, in my

lover's arms; and I turned but a while, when lo! a dense pallor

swallowed me up, as it were.

7

தோழ்யோடு தலைவி புலந்து சோல்லியது

1188. பசந்தாள் இவள் என்ப(து) அல்லால்

இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல்.

இவள் ஆற்றியிராது பசப்படைந்தாள் என்று  
என்னைப் பழிகூறுவ

தல்லாமல், இவளை அவர் துறந்து போயினார் என்று  
அவரைப் பழித்துக்

கூறுவார் ஒருவரும் இல்லை.

They reproach me with my pallid looks ; and not the cruel one  
that hath abandoned me. 8

1189. பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்  
நன்றிலைபர் ஆவ ரெனின்.

292

திருக்குறள்

காமம்

இப்பிரிவுக்கு உடம்படாத யானே சம்மதிக்கும்படி சொல்லிச் செய்த  
தலைவர், தோழீ! இப்பொழுது நீ அவரை நல்லவரென்று நினைத்தாயா  
யின் என் தேகம் எவ்வாறு கெட்டாலும்  
கெட்டுப் பசலை நிறம் வந்து சேரட்டும்.

Let me be afflicted with all the ghastly paleness  
of love—I reckon not. Give me but a least chance to  
hope that my beloved would re-  
turn as he once vowed.

9

தலைவி, தலைவனது இயல்பைப் புகழ்ந்து

1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே  
நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின்.

என்னை அவர் விட்டுப் பிரியும் நாளில் எனது  
பிரிவை யான் உடம்

படும்படி இனிது கூறித் துறந்தவர், தான்  
சொல்லியபடியே வராமையை

யறிந்து சிநேகிதர்கள் அவர்மீது குறை கூறித்  
தூற்றுகிருப்பரானால், பசப்

புற்றாளென வேற்றுமையாலன்றிப் பசலை நிறமே  
தானாயினென்று ஒற்று

மைப்படச் சொல்லும் அப்பெயர்னைப் பெறுதலும் எனக்கு  
நன்றாகும்.

I can bear the brunt of the upbraidings of those  
who twit and

taunt me with my sallow looks, if only they accuse  
not my beloved

of cruelty.

10

அதிகாரம்—120

தனிப்படர் மிகுதி.

## THE ANGUISH OF A LONE HEART

தனித்திருத்தலால் உண்டான துன்ப மிகுதி.

தலைவர், பிரிவாற்றது விரைந்துவருவர் 'அவரோடு நீ  
போனபமடைவாய்'

என்ற தோழிக்குத் தலைவி கூறியது

1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்

பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

தம்மால் விரும்பப்படுங் கணவர், தம்மை விரும்பி  
மதிக்கப்பெற்ற மாதரே, வித்தில்லாத காமநுகர்ச்சியாகிய  
கனியைப் பெற்றவராவர்.

Lo, I am wretched, despised of my lord. They

alone taste of the full-juiced mellow

fruit of love who find their love returned.

1

1192. வாழ்வீர்க்கு வானம் பயந்தற்றால்

வீழ்வார் அளிக்கும் அளி.

வீழ்வார்க்கு

கற்பியல்

அதி—120. தனிப்படர் மிகுதி

அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால் தம்மை  
விட்டிருக்க முடி

யாத மகளிர்க்கு, அவரை விட்டிருக்கமாட்டாத காதலர்  
அளவறிந்து வந்து

செய்கின்ற அளியாகிய இன்பம் நுகர்தல், தன்னையே  
நோக்கி உயிர்வாழ்

வார்க்கு மேகம் காலமறிந்து வந்து மழையைத் தருவது  
போலும். (அத்

தலையளி பெறாமையால் இறந்துபடுதலே நமக்குரியது.)

How like the seasonal showers that gladden  
and revive the

parched-up earth do true lovers, that wander abroad,  
return to their

expectant ones at the appointed hour ! But my  
heart is withered

and woe-begone ; my lover comes not.

2

1193. வீழூநர் வீழ்ப் படுவார்க்கு(கு) அமையுமே  
வாழூநம் என்னும் செருக்கு.

தாம் விரும்புங் கணவரால் விரும்பப்படுகின்ற  
மாதருக்குக் காதலர்

பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதில் வருவார்,  
வந்தால் நாம் இன்

புற்று வாழ்வோம் என்னும் செருக்குப் பொருத்தமுடையது.



(நம்மை அவர்

விரும்பாமையால் அச்செருக்குப் பயனற்றது).

The proud boast of meeting their parted lovers  
some day is theirs who love and are loved in  
return. But abandoned and deserted am I.  
And despair seizes my heart.

3.

1194 வீழப் படுவார் கெழீஇஇலர்  
தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின்.

கற்புடைய மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும், தாம்  
விரும்புங் கண

வரால் விரும்பப்படாராயின் தீவினையுடையவராவர்.  
(தீவினையுடையேன

கிய எனக்கு அந் நன்கு மதிப்பாற் பயனில்லை.)

Of what avail is others praise of me and of my  
virtues rare, if my  
dear lord loves not me ?

4 1195. நாம்காதல்

கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.

நம்மால் காதலிக்கப்பட்டவர், நம்மிடத்துக் காதல்  
செய்யாதபோது,

அவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்தல் கூடும்.

(ஒன்றுஞ் செய்யார்.)

I love him and he returns not my love. Can I  
dream of any hap-  
piness from him ?

5

1196. ஒருதலையான் இன்னாது காமம்; காப்  
போல

இருதலை யானும் இனிது.

மகளிர்; ஆடவர் என்னும் இருவரிடத்தும்  
உண்டாவதாகிய காமம்,

ஒருவரிடத்து மாத்திரம் இருந்தால் துன்பந்

தருவதாகும்; காவடியின்

294

திருக்குறள்

காமம்

பாரம் போல இருவரிடத்தும் ஒத்திருந்தால் அது இன்பம்

பயப்படதாகும். (என்னிடத் துண்டாகிய வேட்கை  
அவரிடத்து முண்டாயின் யான் இத்த கைய துன்பம்  
அடைவேனா?)

Unrequited love but gnaws the heart; love that sways  
level, like the well-poised beam, in the hearts of the  
lover and the loved en- hances their rapture, But  
luckless am I and feel all the hellish pangs  
of unreturned love.

6

1197. பருவரலும் பைதலும்  
காண்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்?

காமம் அநுபவித்தற்குரிய இருவரிடத்திலும்  
சமமாக இருத்தலை யொழித்து, ஒருவரிடத்து மாத்திரமே  
நின்று போர் செய்கின்ற காமக் கடவுளாகிய மன்மதன்  
அந்நனம் செய்தலால் உண்டாகும் பசப்பு வருத்தத் தையும்,  
தனிமைத் துன்பத்தினையும் அறியானே?

The God of love aims his deadly quiver of arrows  
on me and me alone. Is it because  
he is blind to my sorrows and sufferings? 7

தலைவனது தூதுவரக் காணாத தலைவி தோழிக்குக்  
கூறியது

1198. வீழ்வாரின் இன்சொல் பெறாஅ(து)

வாழ்வாரின் வன்கணார் இல்.

தம்மால் விரும்பப்படும் காதலரிடத்திருந்து  
தூதாக ஓர் இனிய சொல்லேனும் வரப்பெறாமல்,  
பிரிவினைப் பொறுத்து உயிர் வாழ்கின்ற மக ளிர்போலக்  
கொடியவர் உலகத்திலே வேறில்லை.

How can a woman bear to live in this world when  
she hears not from her sweet one? Can there be a  
heart more cruel? And what  
hardness of heart in me to still cling on to life!

8

1199. நசைஇயார் நல்கார் எனினும்  
அவர்மாட்(6)

இசையும் இனிய செவிக்கு.

என்னால் விரும்பப்பட்ட தலைவர் என்னிடத்து அன்பில்லாதவரா  
யிருந்தாலும், அவரிடத்திலிருந்து வரும் ஏதாயினுமொரு சொல் (வரமாட்  
டேன் என்னும் கொடிய சொல்) ஆயினும் கேட்கப்பெற்றால், அது என்  
செவிகளுக்கு இன்பம் தரும். (அதுவும் பெற்றிலேன்.)

My beloved cares not for me, yet any stray message regarding  
him delighteth my ears.

தூதுவீட எண்ணிய

1200. உறாஅர்க்கு(கு) உறுநொடி உரைப்பாய் கடலைச்  
செராஅஅய்; வாழிய நெஞ்சு.

கற்பியல்

அதி—121. நீனைந்தவர் புலம்பல்

295

உன்னோடு வந்து பொருந்தாதவர்க்கு உனது மிகுந்த நோயைச் சொல்  
வத்தொடங்கிய நெஞ்சே! 'நீ பொறாயாயினும் அரிதாகிய அதனை யொழிந்து  
உனக்குத் துன்பத்தைச் செய்கின்ற கடலைத் தூர்க்க  
முயல்வாயாக.' அது

வெகு எளிது.

'O heart ! thou strivest to pour out thy grief to  
my beloved, to

bring him back that loves thee not. Thou mayest as  
well try to dam

up my surging sea of sorrow. But blest be thou, for  
the impossible.

thou attempteth

# நினைந்தவர் புலம்பல்

## SIGHING FOR THE ABSENT ONE

முன் அநுபவித்த இன்பத்தை நினைந்து பலவாறு

கூறுதல்.

தோழனுக்குத் தலைவன் பலவாறு கூறுதல்

1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்  
கள்ளினும் காமம் இனிது.

முன் அநுபவித்த இன்பத்தைப் பிரிந்த காலத்து நினைத்தாலும், அப்  
பொழுது பெற்றாற்போன்று நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருதலால்,  
உண்டபோது மாத்திரம் மகிழ்ச்சியைச் செய்யும் கள்ளைப் பார்க்கிலும் காமம்  
மிக இனிமையுடையது.

He

Wine, only when drunk, gladdens the  
remembrance of my love intoxicates my soul.

than wine.

heart. But the very

Verily love is sweeter

1

1202. எனைத்தொன்(று) இனிதேகாண் காமம்; தாம் வீழ்வார்  
நினைப்ப வருவதொன்(று) இல்.

தம்மால் விரும்பப்படுகின்றவரைப் பிரிவினிடத்து நினைத்தால் அங்ங  
னம் நினைத்தவர்க்கு அப்பிரிவால் துன்பம் ஒன்றும் தோன்றுவதில்லை; எவ்  
வளவினதாயினும் காமம் இன்பம் ஒன்றினையே பயக்கும்.

How lovingly sweet is love in its infinite and varied appeal ! How  
it sweetens even solitude, when I think of my dear one ! 2

தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவி தோழிக் துக் கூறியது  
1203.

நினைப்பவர் போன்று நினையார் கொல்; தும்மல்  
சுனைப்பது போன்று கெடும்.

296

திருக்குறள்

காமம்

எனக்குத் தும்மல் எழுவது போலத் தோன்றிப் பின்பு வராது கெடு  
கின்றது; ஆதலால் காதலர் என்னை நினைப்பவர் போன்று இருந்து நினையா  
தவராக இருத்தல் வேண்டும்.

She

I feel like sneezing and I do not.

Perchance my fond one begins

to dream of me and lo! the vision is gone.

3

1204. யாரும் உளேம்கொல் அவர் கெஞ்சத்(து) எம்கெஞ்சத்  
ஒலு உளரே அவர். [து]

எமது மனத்தில் அவர் எப்பொழுதும் உள்ளவராகவே இருக்கிறார்;  
அவ்வாறே அவரது கெஞ்சில் யாரும் உளமாகின்றோமோ  
? அறியேம்.

He ever resides in my heart ; do I dwell in his ?

4

1205. தம்நெஞ்சத்(து) எம்மைக்

கழிகொண்டார் நாணூர்கொல்

எம்நெஞ்சத்(து) ஓவா வரல்.

தமது மனத்தினிடத்து யாம் ஒரு தரமாயினும்  
புகுந்து சேரவொட்

டாமல் எம்மைக் காவல் கொண்டு

தடுத்து நின்ற காதலர், எனது உள்ளத்தி

னிடத்துத் தாம் வருவதற்கு வெட்கம் கொள்ளார்  
போலும் !

Is my fond one so dead to shame that he  
ever steals into my

heart banishing me from his ?

5

தோழ்க்குத் தலைவி கூறியது

1206. மற்றயான் என்உளேன் மன்றோ?

அவரொடுயான்

உற்றநாள் உள்ள உளேன்.

யான் அத்தலைவருடன் சேர்ந்திருந்த காலத்து  
இன்பத்தை நினைப்பத

னால் இத்துன்ப வெள்ளத்திலும் உயிர் வாழ்கின்றேன்; அது இல்லையாயின்  
யான் வேறு எவற்றால் உயிர் வாழ்வேன்.



The sweet recollection of my loving union sustains me. Or else  
how could I have lived through sorrow so long? 6

1207. மறப்பின் எவன் ஆவன் மன்கொல்? மறப்பறியேன்  
உள்ளினும் உள்ளம் சுடும்.

அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று நினைக்கவும் என் உள்  
னத்தை அப்பிரிவானது சுடுகின்றது; அவ்வாறு அவர் பிரிவினைப் பொருத  
நான் அதனை மறந்துவிட்டால் எதனால் இறவாதிருப்பேன்.

I am full of tender memories of my beloved.  
burns and bruises my heart. What then will be

And yet his parting  
my unblest fate if

I forget him? •

1208. எனைத்து நினைப்பினும் காயார்; அனைத்தன்றோ  
காதலர் செய்யும் சிறப்பு.

கற்பியல்

அதி—122. கனவுநிலை யுரைத்தல்

297

எவ்வளவு மிகுதியாக நான் அவரை நினைத்தாலும்  
காதலரானவர் அதற்குக் கோபித்துக் கொள்ளார்;  
அவர் எனக்குச் செய்யும் இன்பமாவது,  
தாம் சினங்கொள்ளாதிருக்கும் அவ்வளவே யல்லவா?

Many a time and oft do I summon him up to the  
sweet sessions of  
my silent thoughts and dreams. And he shows no wrath.  
What a heaven

ly favour ; he comes and ever comes.

8

1209. வீளியும்என் இன்உயிர் வேறல்லம்

என்பார்

அளிஇன்மை ஆற்ற நினைந்து.

முன்பு எல்லாம் நாமிருவரும் வேறல்லோம் என்று  
சொன்ன தலைவ

ரது அருள் இல்லாமையை யிகவும் நினைந்து எனது  
இன்னுயிர் கழிகின்

றது.

Once my fond one said we were one as body and  
soul. And now

when I think of his cruelty, my life seems to ebb away.

9

தலைவி, சந்திரனை நோக்கிக் கூறிமது

1210.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி; வாழி; மதி.

சந்திரனே! எனது நெஞ்சினின்று நீங்காதிருந்தே  
என்னைவிட்டுப்

பிரிந்துபோன தலைவரை என் விழிகளால் கண்டு  
மகிழ்வுறும்படி நீ மறைந்து போவாய்! அவ்வாறு நீ செய்தால்  
வாழ்வாயாக!

Blest be thou, O Moon ! mayest thou be for ever flooding

with thy mellow light till mine eyes behold him who dwells in  
heart and yet is far away.

me  
my  
10

அதிகாரம்—122

கனவுநிலை யுரைத்தல்

THE DREAMS OF A LOVE-LADEN

HEART

தலைவி, தான் கண்ட கனவினது நிலைமையைத்  
தோழிக்கு உரைத்  
தல்.

கனவில் தலைவனது தூது வாக்கண்டு, மகிழ்ந்த  
தலைவி,

தோழிக்குக் கூறியது

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து,

யான் வருந்துகின்றதை யறிந்து அதனை நீக்கவேண்டுமென்று கருதி,  
தலைவரது துறைக் கொண்டு என்னிடத்து வந்த கனவினுக்கு விருந்தாக  
யாது செய்வேன்?

38

298

திருக்குறள்

What sweet recompense shall I offer thee,  
O fond dream, that

hath brought a message of love from my beloved ?

1.

தூதுவிடக் கருதிய தலைமகள் கூறியது

1212. கயல்உண்கண் யான் இரப்பத் துஞ்சின்  
கலந்தார்க்கு(கு)

உயல்உண்மை சாற்றுவேன் மன்.

தூங்காது வருந்துகின்ற எனது கயல்போன்ற  
மையுண்ட கண்கள்

எனது வேண்டுகோளுக் கிணங்கித் தூங்குமானால்,  
கனவிலே எனது தலைவ

ரைக் காண்பேன்; கண்டால், பிரிவை யாற்றியிருக்கும்  
என் தன்மையை

நானே விரிவாக அவர்க்கு எடுத்துச் சொல்வேன்.

How I wish that my dark, fish-shaped, sleepless  
eyes had been

flattered into a slumber! Then would I fly on  
the wings of my

dreams to my lone one and pour out to him all the flood  
of my griefs

and sorrows I have borne so long.

தோழிக்தத் தலைவி கூறியது

1213. நனவினாள் நல்கா தவரைக் கனவினாள்  
காண்டலின் உண்டென் உயிர்.

நனவிலே வந்து எனக்கு அருள் செய்யாத  
தலைவரைக் கனவினிடத்

தாவது காணுதலால், என் உயிர் இருக்கின்றது; தோழி!  
நீ வருந்தாதே.

I hold fast to this frail life, as my loved one  
always dwells in my

dreams, though he fills not my waking moments.

3

1214. கனவினான் உண்டாகும்  
காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.

நனவில் வந்து சேர்ந்து இன்பந்தராத தலைவரை,  
அவர் போயிருக் கின்ற இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து,  
அவரைக் கொண்டு வந்து கொடுத்தே

தலால், அக்கனவினிடத்தே இன்பமானது எனக்கு  
உண்டாகின்றது.

I delight in dreams for they bring unto me the  
beatific vision of

my lord, which my waking hours can never.

1215. நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்  
கண்ட பொழுதே இனிது.

முன்பு நனவிலே அத்தலைவரைக் கண்டு அநுபவித்த இன்பமும், அப்  
பொழுதே இனிதாயிற்று; அதனினால், இன்று கனவிலே கண்டு அநுப  
வித்த இன்பமும் அப்பொழுதே இனிதாயிற்று. ஆதலால் எனக்கு இரண்டு  
இன்பமும் ஒத்திருக்கின்றன.

I once drank in his sight with joy and now a like joy fills me,  
when I behold him in my dreams. 5

கற்பியல்

அதி—122. கனவுநிலை யுரைத்தல்

299

1216. நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்  
காதலர் நீங்கலர் மன்.

நனவென்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி

இல்லாவிட்டால், கனவினி

டத்து வந்து கடமைய காதலர் என்னைப் பிரியமாட்டார்.

Would that my life were all a sweet dream of my  
dear one and  
there were no moments of wakefulness!

தலைவி கூறியது

1217. நனவினால் நல்காக் கொடியார் கனவினால்  
என்எம்மைப் பீழிப் பது.

ஒரு நாளாவது நனவில் வந்து அருள் செய்யாத

கொடியவர், நாள்

தோறும் கனவில் வந்து எம்மை வருத்துவது எவ்வித  
உரிமை கருதியோ?

He cheats me of his presence in my waking  
state and doth no  
compassion show. Why doth he oft vex me in  
my dreams ?

7

‘நீ எனது தலைவனைப் பழியாதே’ என்று

தோழிகீதத் தலைவி கூறியது

1218. துஞ்சங்கால் தோள்மேலர் ஆகி  
விழிக்குங்கால்

நெஞ்சத்த ராவர் விரைந்து.

என் மனத்தினிடத்தே நீங்காது உறைகின்ற காதலர், நான் துங்கும்  
போது என் தோளின்மீது இருப்பவராகிப், பின் விழிக்கும்போது விரைந்து  
வந்து நெஞ்சினிடத்திலேயே தங்கியிருப்பர்.

In my dreamful sleep I lovingly embrace him.  
When I awake,

the rapturous vision is gone. Perhaps he has hid himself into my heart.

8

1219. நனவினான் நல்காரை நோவர் கனவினால்  
காதலர்க் காண தவர்.

தமக்கொரு காதலர் இல்லாமையால்  
கனவிலே அக்காதலரைக் கண்டு

அறியாத மகளிர், தாம் அறிந்துகொள்ளும்படி நனவில்  
வந்து எனக்கு

அருள் செய்யாத எனது காதலரை, அன்பிலரென்று  
சிந்தித்துப் பேசுவர்.

Had the damsels of this hamlet but lovers to  
cherish in dreams,  
they would scarce accuse my lord of cruelty  
for not visiting me in  
my waking moments.

9

1220. நனவினான் நம்பீத்தார் என்பர் கனவினான்



காமம்

இவ்வூரிலுள்ள மகளிர், நனவிலே நம்மைவிட்டு  
நீங்கினாரென்று எனது

தலைவர்மீது குறை கூறாநிற்பர்; ஏனென்றால்  
கனவினிடத்து அவர் நீங்காது

நாடோறும் வருதலைக் கண்டறியாமையினால்தான்.

The village folk think that my beloved has  
cruelly forsaken me :

poor ones, they know not that he oft visits me in  
my dreams. 10

அதிகாரம்—123

பொழுது கண்டிரங்கல்

SIGHING AT THE APPROACH OF

EVEN-TIDE

மாலைப் பொழுது வந்தவிடத்து அதனைக் கண்டு  
தலைமகள் வருந்துதல்.

தலைவி, மாலைக்காலத்தைக் கண்டு வருந்திக்

கூறியது

1221. மாலைபோ அல்லை; மணந்தார்  
உயிர்உண்ணும்

வேலைநீ; வாழி பொழுது.

பொழுதே! நீ வாழக்கடவாய்! முன்னாள் களில் வந்த  
மாலைக்காலம் நீ

அல்லை; இப்பொழுது காதலரைக் கூடிப் பிரிந்த  
மகளிர்து உயிரை உண்

ணும் இறுதிக் காலமாயிருக்கின்றாய்.

(She addresses the twilight hour)

O eve! thou wert once radiantly sweet with  
all the pleasant sounds and murmurs of joyous love.  
Now thou provest to be the  
deadly hour that witnesses nothing but  
hearts.

languishing and dying

1

தலைவி தனது வருந்தத்தை மாலைக்காலத்தினிமீது

வைத்துக் கூறியது

1222. புன்கண்ணை; வாழி; மருள் மாலை.  
எம்கேள்போல்

வன்கண்ண தோரின் துணை.

பகலுமாகாமல் இரவுமாகாமல் மயங்கிய மாலைப்  
பொழுதே! வாழக்கட.

வாய்; நீயும் எம்போல் ஒளியிழந்திருக்கிறாய்; உனது  
நாயகனும் எமது கண்

வரைப் போலவே பிரிந்து வராதிருக்கும் கொடுமை  
யுடையவனே? சொல்

வாயாக.

Why art thou sad and tearful? Why art  
thou pale? Is thine lord too as cruel as mine?

2

பொறுத்துக் கொள்ள வேண்டுமென்ற தோழிக் குத்  
தலைவி கூறியது

1223. பனி அரும்பிப் பைதல்கொள்  
துன்பம் வளர வரும்.

மாலை துனி அரும்பித்

கற்பியல்

அதி—123. பொழுது கண்டிரங்கல்

காதலர் என்னைக் கூடியிருந்த நாளெல்லாம் என் முன்னே நடுக்க மடைந்து நிறம்வேறுபட்டு நின்ற மாலைக்காலமானது, இந்நாள் எனக்கு உயிர்வாழ்தலில் வெறுப்புண்டாகும்படி செய்து, அதனால் உண்டாகின்ற துன்பம் நாளுக்குநாள் மிகுதியாகும்படி வருகின்றது.

O dew-pearled eve! thou once gently stole over me and filled me with joy. And now thou bringest with thee only anguish and despair.

3

1224. காதலர் இல்வழி மாலை, கொலைக்களத்(து) ஏதிலர் போல வரும்.

தலைவர் என்னோடு உடனிருக்கும் பொழுதெல்லாம் என்னுயிர் தளிர்

த்து இன்பமடைய வந்த மாலைக் காலமானது, அவர் என்னைவிட்டுப் பிரிந்து

போன இந்நாளில் அவ்வாறு வாராதிருத்தலே யன்றி, கொலைக் களத்திலே

கொலை செய்பவர்போல என்னுயிரைக் கொண்டு போவதற்கு வருகின்றது.

When my lord was near, thou wert most welcome unto me. When

he is away, thou comest with the looks of a hangman, who hies to a

bloody field of slaughter.

4

1225. காலேக்குச் செய்தநன் றென்கொல்  
எவன்கொல்யான்

மாலேக்குச் செய்த பகை.

காலேப்பொழுதும் மாலேப்பொழுதும் என் தலைவர்  
என்னோடு கூடி

யிருந்த நாளில் வருதல்போல் அல்லாமல், அவர்  
பிரிந்திருக்கிற காலமாகிய

இன்று வெவ்வேறு வகையாக வேறுபட்டு வருகின்றன;  
அவற்றுள் காலேக்கு

நான் செய்த நன்மை யாது ? மாலேக்கு நான் செய்த தீமை  
என்ன ?

Charming was the twilight hour  
when I joyed with my lord ; but  
bitter was the succeeding morn when he was gone.  
Now the even-

tide is deadly cruel and the  
dappled-dawn doth assuage the endless  
sorrows of the night. Strange ! what good have I  
done to the once-

bitter morn that now appears my friend and what evil  
to the once-

sweet eve that now appears my foe?

5

1226. மாலேநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த(து) இலேன்.

முன்பு எல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்  
செய்துவந்த மாலை நேர

மானது, இன்று பகையாய்த் துன்பஞ் செய்தலைக் காதலர்  
பிரிதற்கு முன்னே

நான் அறிந்திலேன்.

In sweet dalliance of love with my dear one, I never  
knew the  
tortures of even-tide.

6

302

திருக்குறள்

காமம்

1227. காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி  
மாலை மலரும்இந் நோய்.

இக்காம நோயாகிய பூ, காலைப் பொழுதில்  
அரும்பாகத் தோன்றிப், பகற்பொழுதெல்லாம்  
பேரும்பாய் முதிர்ந்து, மாலைப் பொழுதில்  
மலர்கின்றது.

Oh, how my malady of love begins, grows and becomes intense,

like a flower that is a bud in the morning, that grows all day long and

that blows into a blossom towards the close of the eve!

7

1228. அழல்போலும் மாலைக்குத் தூதாக்கி

ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.

முன்னெல்லாம் இனியதாய்த் தோன்றிய  
இடையாது வேய்க்குழலின்

நாதமானது, இப்பொழுது நெருப்புப் போலச் சடுகின்ற  
மாலைப் பொழுதுக்

குத் தூதாக்கி, அம்மாலைப் பொழுது வந்து என்னைக்  
கொல்லும் காலத்துக்

கொல்லும் படையாகவும் ஆயிற்று.

When I was with my beloved, meltingly sweet  
was the shepherd's

note that came floating across the hush of the  
evening. And when he

is gone, how it pierces my soul like the deadly  
arrow of the enemy

and heralds in the eve that but burns and torments  
me! 8

1229. பதிமருண்டு பைதல் உழக்கும்  
மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.

இதற்கு முன்னெல்லாம் யானே மதிமயங்கி  
நோயால் வருந்தினேன்;

இனிக் கண்டாரும் மதிமயங்கும் வண்ணம் மாலைக்காலம்  
வரும்பொழுது என்

னுடன் இவ்வூரில் கண்டாரெல்லாம் மனம் மயங்கிக் காம  
நோயினால் துன்பம்

அடைவர்.

How the gathering shades of the evening creep  
on me! How my

gnawing grief grows and ever grows! And I shall  
soon pass away.

Ere long the village will be shrouded in sorrow;  
everywhere lamenta-

tions and wailings will be heard.

9

1230. பொருள் மாலை



ஆளரை உள்ளி மாநள்மாலே

மாயும்என் மாயா உயிர்.

காதலரது பிரிவைப் பொறுத்துக்கொண்டு

இறந்து படாதிருந்த என்

உயிரானது,

இன்பத்தைப் பெரிதாக மதியாமல் பொருளின்

இயல்பையே

தமக்குப் பெரிதாகக் கருதிச்சென்ற அத்தலைவரை நினைந்து மயக்கஞ் செய்  
யும் மாலையாகிய இக்காலத்தில் மரித்தற்கு இருக்கிறது.

I have held on to life so long. How in the lengthening shadows  
of the night thoughts of the desertion of my lord, who hath left me all

கற்பியல்

அதி—124. உறுப்பு நலன் அழிதல்

303

alone to seek his fortune in distant climes and shores,  
crowd in upon  
me and smother my grief-smitten heart ! O for very  
sorrow, I shall  
swoon away and die.

உறுப்பு நலன் அழிதல்

WASTING AWAY

தலைவியின் கண், தோள், நெற்றி

முதலிய அவயவங்கள் தலைவனது

பிரிவால் அழகு அழிதல்.

ஆற்றமைமால் வேறுபட்ட தலைவிக் தத்

தோழி கூறியது

1231.

சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.

இவ்வாற்றமை நம்மிடம் இருப்ப, நெடுந்தாரம்

சென்ற தலைவரை

நினைத்து நீ அழுதலால் உனது விழிகள்

ஒளியிழப்பதுமன்றி, அவ்விழிகளுக்

குத் தோல்வியடைந்து நின்ற நீலோற்பல முதலிய

மலர்களுக்கு, இன்று நின்

கண்கள் தோற்று வெட்கத்தை யடைந்தன.

Maid

Thou weapest and wailest over the fond one who hath left us for-  
lorn for far-off shores. Thy lack-lustre eyes, that once triumphed over  
flowers in bloom, now, for shame, fear to look on them.

1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.

நிறம் வேறுபட்டு நீர் ஒழுக்குகின்ற நின் கண்கள்

காதலர் அருள் செய்

யாமையைப் பிறர்க்குச் சொல்வன போலத்

தோற்றுகின்றன; ஆதலால் நீ பொறுத்தல் வேண்டும்.

Thine eyes have grown lustreless and dim through tears continually streaming down thy cheeks. And they seem to betray thine lord's cruelty. So thou must needs bury thy grief. 2

1233. துணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.

காதலர் மணந்த காலத்தில் இன்பமிகுதியால் பூரித்த நினது தோள் கள், இன்று அவர் பிரிந்திருப்பதைப் பிறர்க்கு விளக்க அறிவிப்பன போன்று இளைக்கின்றன; இது தகாது.

304

திருக்குறள்

காமம்

On thy bridal day how thine shoulders fair swelled with joy and

pride ! Alas ! lank and lean have they grown now.  
How they proclaim

thy sire's indifference to thee !

3

1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும்

துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

தலைவர் பிரிந்த அன்று அவராலே பெற்ற செயற்கை  
அழகேயன்றிப்

பழைய இயற்கை யழகையும் இழந்த நினது தோள்கள்,  
இன்று அதற்கு

மேலே தம் பெருமையும் இழந்து பசும்பொன் வளைகளும்  
கழலப்பெற்றன.

My dear one, weep not. Thy fair shoulders,  
fairer with thine

sweet one's embrace, are now grown lean and  
slender. Look, how

thine golden bracelets slip down thine pale and wasted  
arms ! 4

1235. கோடியார் கொடுமை உரைக்கும்

தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

‘படுக்கையிற் றழுவும் நமது கைகள் சிறிது விலகினும்

பொறுக்கமாட் டாத தலைமகள் இத்தகைய நீண்டகாலம்

நாம் பிரிந்திருந்தால் எப்படிப்

பட்ட வருத்தத்தைத்தான் அடையா திருப்பாள்' என்று  
நினையாத தலைவி

ராகிய கொடியவரது கொடுமையை மற்ருருவர்  
கூறவேண்டிவதில்லை; அவ ரொடு சேர்ந்து தழுவிய  
தோள்களும் உளையல்களுமே பிறர்க்குத் தெரிவிக்க  
கின்றன.

Thy shoulders have now lost their wonted grace.

Thy bracelets

loosely slip down thy withered arms. How these  
blazon out the  
cruelty of thy cruel prince !

5

தோழிக்குத் தலைவி கூறியது

1236. தோடியொடு தோள்நெகிழ நோவல்

அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து.

கணவர் பிரிந்த வருத்தத்தை நான்

பொறுத்திருக்கவும், வளைகள் என்

கைவசப்படாமல் நழுவும்படி தோள்கள் வருத்தமடைந்து  
மெலிந்துபோக, அவற்றைக் கண்டு, நீ அவரைக்  
கொடியரென்று கூறுதலைப் பொருது

எனக்குள்ளேயே நொந்து வருந்துகின்றேன். (அயலார்  
அறிந்தால் சிரிப்பர்.)

She

Maid, thou chidest my lord, because the

bracelets of my arms

have slid down and I have grown pale and thin, The bitter reproaches you heap on him, I can no longer bear, I groan and grieve within myself at thy wanton insults.

6

கற்பியல்

அதி—124. உறுப்பு நலன் அழிதல்

305

தலைவன் இயலைப் பழித்தது பொறுமல்

தலைவி தன் மனத்துக்குக் கூறியது

1237. பாடு பெறுதியோ நெஞ்சே!

கொடியார்க்கு(கு) என்

வாடுதோள் பூசல் உரைத்து.

நெஞ்சமே! என்னைவிட்டுப் பிரிந்து போய்க் குறித்த

நாளில் வராமல்

மறந்த கொடியவராகிய தலைவர் இருக்குமிடத்துக்கு

நீசென்று என்னுடைய

தோள் வாட்டத்தினால் பிறர் கூறும் பழிமொழிகளை

அவர்க்குச் சொல்லி,

அதனால் சிறந்த புகழையடைய வல்லேயேல் அதற்குச்  
சமானமானது மற்

ரென்று இல்லை.

### Soliloquizes

Heart, desirest thou to be crowned with  
glory? Then speed  
unto my dear one and tell him how people here  
reproach him and how  
my charms have withered and vanished away.

7

தலைவன் முன்நிகழ்ந்தவற்றை நினைந்து  
தன்னுள்ளே கூறியது

1238. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது  
பைந்தொடிப் பேதை நாதல்.

தன்னை இறுகத் தழுவியகைகளைச் சிறிது  
நெகிழவைத்தவுடன், சிறிய

அக்காலத்தையும் சகியாமல் பசிய வளையல்களை  
அணிந்த மடந்தையின்

நெற்றி பசலை நிறமாக மாறியது; அத்தகைய நெற்றி  
இப்பிரிவிற்கு எவ்  
வாறாகுமோ?

He

How my  
heart thinks of the happy days that are no more! On a  
lovely night, imparadised in one another's arms we lay ;  
I loosened my  
close clasp but a while, when my bright-braceleted one  
became suddenly  
pale. Oh ! how looks now her fair  
brow these long years of my weary  
exile in a far-off field of battle !

8

1239. முயக்கிடைத் தண்வளி போழப்  
பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

அவ்வாறு தழுவுங்காலத்தே கைகளைச் சிறிது  
நெகிழ விட்டதால்  
இடையே சிறிது காற்று நுழைய அதனைப் பொறுது  
அம்மங்கையின் பெரிய

குளிர்ந்த கண்கள் பசலை நிறத்தையடைந்தன. அப்படிப்பட்ட கண்கள் மலை,  
காடு, நாடு ஆகிய இவ்விடையீடுகளை எல்லாம் எவ்வாறு பொறுத்துள்ளன  
வேர் ?

When I lay nestled in my beloved's ambrosial arms, an envious  
breath of wind crept in between us. "And lo! her eyes, dark-hued as the



காமம்

rain cloud, grew pale and dim. How endureth she the pangs of my separation, now that cruel fate hath hurled in between us perilous seas and weary wastelands!

1240. கண்ணின் பசப்போ பருவால் எய்தின்றே  
ஒன்றுதல் செய்தது கண்டு.

இறுகத் தழுவும்போது கைகள் சிறிது விலகக்கண்ட கண்ணின் பசலை நிறமானது தன்பமுற்றது; எதனாலெனில் தனது அருகிலுள்ள ஒளியை யுடைய நெற்றியானது, அடைந்த பசலை நிறத்தைக் கண்டதனால்தான்.

How wan have grown my beauteous one's looks !  
Is it out of compassion for the pale-grown,  
bright-brow that her eyes too have be-  
come dim and sallow ?

10

அதிகாரம்—125

நெஞ்சோடு கிளத்தல்

SOLILOQUY.

தலைவன் பிரிவாற்றாமையே அதிகரிக்கத் தனக்கு  
ஓர் பற்றுக்கோடு காணாத தலைவி தன் மனத்தொடு  
சொல்லுதல்.

1241. நினைத்தொன்று சொல்லாயோநெஞ்சே!

எனைத்தொன்றும்

எவ்வம்மீநாய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சே! எந்த விதத்தாலும் துன்பஞ் செய்யும்  
காமநோயினைத் தீர்க்கும் மருந்து எனக்கு  
அறியமுடியவில்லை; நீ இதனை ஆராய்ந்து பார்த்து  
எவ்வளவு சிறியதாயிருந்தாலும், ஒரு மருந்து எனக்குச்  
சொல்வாயாக.

She

Gnawing grief weighs me down.

O heart, canst thou minister to  
a mind smitten with love?

1

தலைமகனைக் காணுதற்கு மிக்க  
ஆசைகொண்டு

தலைமகள் கூறியது

1242. காதல் அவர்இலர் ஆகநீ நோவது

மேதைமை வாழி; என் நெஞ்சு!

என் மனமே! நீ வாழ்வாயாக! நமது தலைவராகிய அவர் நம்மீது ஆசை

யற்றிருக்கவும், நீ அவர் வரவினை நோக்கி வருந்துவதற்குக் காரணம் உனது அறியாமையே ! வேறில்லை.

கற்பியல்

அதி—125. நெஞ்சோடு கிளத்தல்

307

My fond heart, what folly is thine that thou thinkest of him, who hath no thought for thee ! 2

1243. இருந்துள்ளி என்பரிதல் ; நெஞ்சே ! பரிந்துள்ளல்  
பைதல்நோய் செய்தார்கண் இல்.

நெஞ்சே ! நமது தலைவரிடத்து விரைந்து போவதுஞ்  
செய்யமாட்டாய்,

அவர் வந்திலரே என்று இறந்துவிடவும் மாட்டாய் ;  
இவ்விரண்டுஞ் செய்யா

மல் அவர் வரவை நினைத்து இங்கிருந்து வருந்துதலால்  
பயன் யாது ? இந்தத்

துன்பத்தைச் செய்யும் அவர் நம்மீது இரக்கங்கொண்டு  
நம்மிடம் வரமாட்

டார் ; இதனால் நாம் அவரிடம் செல்லுதலே நியாயம்.

My heart, he hath caused us this woe and he remembers us not.

Why moapest thou and sadly complainest in futile grief?

1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவை  
என்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ தலைவரிடத்துச் செல்லுவையாயின்,  
இக்கண்களையும்

உடன்கொண்டு செல்வாயாக; அவ்வாறின்றி நீ மாத்திரம்  
போவாயானால்

இக்கண்கள் அவரைக் காணவேணும் என்கிற அவாவின்  
மிகுதியால், 'அவரை

நீ காட்டு' என்று என்னைத் தின்பன போல வருத்தும்.

What a devouring longing do mine eyes betray to  
behold my lord!

Heart, when thou seekest him, take with thee as thy  
companion my

eager eyes too.

4

1245. சேற்றார் எனக்கை விடல் உண்டோ

நெஞ்சேயாம்!

உற்றால உறாஅ தவா.

மனமே! யாம் அவரை விரும்ப, நம்மை விரும்பாத  
அத்தலைவர் நம்

மீது வெறுப்புக்

கொண்டவரென்று நினைந்து, அவருடன் ஊடல் கொண்டு  
அவரைக் கைவிட்டிருக்கும் திறமை நமக்குண்டோ ?  
இல்லை.

O soul! have I the strength to banish from my  
heart my adorable  
one, though he hath used me ill ?

5

மன்தீதை நோக்கிக் தலைவி  
கோபித்துக் கூறியது

1246. கலந்துணர்ந்தும் காதலர்க் கண்டால்  
புலந்துணராய்

பொய்க்காய்வு காய்தி; என் நெஞ்சு.

என் மனமே! எனது புலவியைத் தமது கலவியினாலே போக்கவல்ல  
திறமையைபுடைய தலைவரைக் கண்டால் பொய்யாகவாயினும் அவரோடு  
புலந்து பின்பு அதனை நீக்கச் செய்யாய்! அங்ஙனம் செய்ய அறியாத நீ  
இப்பொழுது அவரைக் கொடியரென்று பொய்யாக நினைக்கின்றாய்; இது  
தகுதியல்ல; இனி இக்கருத்தை விட்டு அவரிடம் செல்லத் துணிவாயாக!

308

திருக்குறள்

காமம்

How my beloved drowns my fitful wrath in loving  
embraces of his !

O heart, if thou but beholdest him, thou wouldst  
dance for joy and

fly to him. But now thou feignest anger; why  
tices with me?

playest thou such an-

6

தலைவி தன் னெஞ்சோடு கூறியது

1247. காமம் விடுஒன்றோ நாண்விடு; நன்  
நெஞ்சே!

யானோ பொறேன் இவ் விரண்டு.

நல்ல மனமே! ஒன்று நாணத்தை  
விடமாட்டாயானால் காம விருப்

பத்தை விட்டுவிடு; அல்லது காம விருப்பத்தை  
விடமாட்டாயானால் நாண

த்தை விட்டுவிடு; இவ்விரண்டினையும்  
சகித்துக்கொண்டிருத்தல் உனக்கு

முடியுமாயினும் எனக்கு முடியாது.

O my blest heart, thou art swayed between love  
and shame. O

heavy hour! O insupportable grief!

7

1248. பிரிந்தவர் நல்கார்என் றேங்கிப் பிரிந்தவர்  
பின் செல்வாய்; பேதை; என் நெஞ்சு.

என் நெஞ்சே! எனது ஆற்றாமையை  
யறியாராதலின் இரக்கங்

கொண்டு வந்து அருள் செய்திலர் என்று நினைந்து  
எனது துன்பத்தை

அறிவிக்கும்பொருட்டு, நம்மைப் பிரிந்துபோன காதலன்  
பின்னே ஏக்கங்

கொண்டு செல்லலுற்ற நீ யாது மறியாத  
அறிவிலியேயானாய்!

Thou wailest over the unfeeling one. What  
folly is thine, O

heart, still to long for him who hath abandoned thee?

8

1249. உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ  
யார்உழைச் சேறிஎன் நெஞ்சு.

என்னுடைய மனமே! காதலர் உன்  
அகத்திருப்பவராக முன்பெல்

லாம் கண்டிருந்தும், நீ இப்பொழுது புறத்திலே அவரைத்  
தேடிச் செல்வது

யாரிடத்து?

Wither wanderest thou, O my heart? Dost  
thou not know that

my love is already enthroned in thee?

1250. துன்றாத் துறந்தாரை நெஞ்சத்  
துடையேமா

இன்னும் இழத்தும் கவின்.

நம்மிடம் மீண்டும் வாராவண்ணம் பிரிந்து சென்ற  
காதலரை, நாம்

நமக்குள்ளே உடைத்தாயிருக்கவும், புறத்தில் தேடிச்  
சென்றாயானால்,

முன்பு இழந்த புறத்த அழகேயன்றி, நிறையாகிய  
இழந்து விடுவோம்.

அகத்தழகையும்

How the burning thoughts of my beloved who hath  
deserted me prey upon my soul!

How my charms are fast fading away! 10

அதிகாரம்—126

நிறை யழிதல்

THE LOSS OF MAIDEN MODESTY

தலைவி, மனத்தில் அடக்க வேண்டுவனவற்றைக்  
காதலன் மீதுள்ள

விருப்ப மிகுதியால் அடக்கமாட்டாது வாய்விட்டுக்



கூறுதல்.

நானும், நிறையும் அறியாமல் நீ

பொறுத்துக்

கொள்ள வேண்டுமென்ற தோழிக்குத் தலைவி

கூறியது

1251. காமக் கணிச்சி உடைக்கும்

நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

நாணமென்னும் தாழ்க்கோலால் தாழிட்ட

நிறையென்னும் கத

வினைக், காமம் என்னும் கூந்தாலி (கோடாலி)

முறிக்கின்றது.

She

How the doors of my heart bolted and barred  
with my maiden

modesty yield to the ceaseless batter of my surging love !

1

நெஞ்சின்கண் தோன்றிய காமம்

நெஞ்சாலேயே

அடக்கப்படுமென்ற தோழிக்குத் தலைவி

சொல்லியது

1252. காமம் என ஒன்றோ கண்ணின் நென்

நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்.

யாவரும் தொழிலைவிட்டு உறங்குகின்ற

நள்ளிரவிலும் எனது மனத்

தைத் தண்டித்து நிறுத்தி ஆளுகின்றது; ஆதலால்  
காமம் என்னும் குண

மொன்று என்னிடத்தில் கண்ணோட்டம் இல்லாமல்  
இருக்கின்றது.

மகளிர் காமம் மறைக்கப்படுமென்ற

தோழிக்தத்

தலைவி கூறியது

Bitter-cruel is my love ! How it ever assails my  
poor heart even in

the dead hour of the night, when the whole world  
is rocked in sweet  
slumber !

2

1253. மறைப்பேன்மன் காமத்தை யானே;  
குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்.

இக்காமத்தை, யான் எனக்குள்ளே மறைத்துவிடக்  
கருதுகிறேன் ;

அதுவோ! நான் நினைத்தபடி எனக்கு  
அடங்காமல் அடக்கமுடியாத தும்மல்

போல வெளிப்பட்டு விடுகின்றது.

I would feign hide my passion\*, but it would  
half-smothered sneeze.

break out like the

3

310

திருக்குறள்

காமம்

1254. நிறையுடையேன் என்பேன்மன் ;  
யானேஎன் காமம்

மறைஇறந்து மன்று படும்.

இதுவரையிலும் என்னை நிறையுடையவளாகவே  
நினைத்திருந்

தேன்; அவ்விதம்

நினைத்திருந்ததால் பயனென்! இப்பொழுது எனது காமம்

மறைத்தலைக் கடந்து பலரும் அறியும்படி வெளிப்பட்டுக்  
கிடக்கின்றது.

I have till now plumed myself on my modesty ;  
but oh, my burn-

ing love doth betray me.

4

நம்மை மறந்தவரை நாமும் மறக்க

வேண்டுகோள்

தோழிக் தத் தலைவி கூறியது

1255. சேற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை  
காமநோய்

உற்றார் அறிவதொன்(று) அன்று.

தம்மை விட்டுப் பிரிந்து சென்ற தலைவரோடு  
செல்வாது தாமும்

நீங்கியிருக்கும் நிறையுடைமையைக் காமநோய்  
அடையாதார் அறிவரே.

யன்றி, அடைந்தவர் அறியார்.

Though my cruel prince hath spurned me a  
thousand times, my

fond heart still flies after him. Dost thou not know, my  
maid, that dig-

nity and decorum are alien to love-stricken hearts?

5

1256. சேற்றவர் பின்சேறல் வேண்டி  
அளித்தரோ!

எற்றென்னை உற்ற துயர்.

என்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலர் பின்னை  
நான் செல்ல

விரும்புதலால் என்னைப் பீடித்த இத்துன்பமானது

எத்தன்மைத்து? யான்

சொல்லிக் கேட்பதற்குரியதன்று. (மிகக் கொடியது.)

What solicitude! what loving-kindness! The grief  
of my heart  
goads me to seek the heartless one that hath  
abandoned me. 6

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனோடு நிறையழிந்து  
கூடிய தலைவி,

‘நீ புலவாமைகீதகீ காரணம் யாது? என்ற  
தோழிகீதகீ கூறியது.

1257. நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின்.

நம்மால் விரும்பப்பட்ட தலைவர் பரத்தையிற் பிரிந்து வந்து அன்பின்  
மிகுதியால் நாம் விரும்பிய கலவி வகைகளைச் செய்யும் அளவில் நாணம்  
சிறிது மில்லா திருந்தோம்.

When my sweet one is nigh, I forgive all the injuries and deceits  
he hath practised on me. My wounded pride melts away, and I willing-  
ly yield unto his loving embraces and forget myself. 7

கற்பியல்

அதி—127. அவர்வயின் விதும்பல்

1258. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோ

நம்

பெண்மை உடைக்கும் படை.

சம்முடைய நிறையாகிய அரணைத் தகர்க்கும்

ஆயுதம், பொய் பலவற்

றையும் பேசந் திறமை யமைந்த நமது தலைவனாகிய

கள்வன்து வணக்க

முள்ள இனிய மொழிகளே அன்றோ? அவ்வாறாயின்

அவ்வரண் எங்கனம்

அழியாது நிற்கும்?

How cunningly hath my sweet one lured me!

His smooth, wily

tongue hath battered away the barriers of my maiden

reserve.

8

1259. புலப்பல் எனச் சென்றேன்; புல்லினேன்

நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.

தலைவர் வந்தபொழுது பிணங்குங் கருத்தோடு,

அவர் எதிர் நில்லாது

வேறொரு இடத்துக்குப் போனேன்; அங்குப் போயும்

என் மனம் நிறை

யின் நில்லாமையால் தளர்ந்துபோய் அவரோடு கலவி

செய்யத் தொடங்கி

யதை அறிந்து இனி பிணங்குதல் முடியாதென்று

எண்ணி, அவரைத்  
தழுவினேன்.

They said that my dear one had come. I went to  
frown on him  
but remained feigning anger. What a conflict ! And  
with my heart's  
sweet surrender I followed and soon was lost in him.

9

1260. நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினாக்  
குண்டோ

புணர்ந் தூடி நிற்பேம் எனல்.

நிணத்தைத் தீயில் இட்டால் அது  
உருகுவதுபோலத் தமது காதல்  
ரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய  
மாதருக்கு, அக்  
காதல் தம்மிடத்து நெருங்கி யருகில் வரும்போது  
ஊடல் செய்வோம்  
என்று நினைத்தபடி அந்நிலையிலேயே நிற்க

உறுதியுண்டாகுமோ ? உண்  
டாகாது.

Can I quarrel with my beloved and stand aloof  
from his dear em-  
braces—I who have a heart that doth melt like wax

அதிகாரம்—127

## அவர்வயின் விதும்பல்

THE YEARNING OF LOVERS

தூரதேசத்தே பிரிந்திருந்த தலைவனும்  
ஒருவரை யொருவர் காணுதற்கு விரைதல்.

தலைவியும் ஆசை மிகுதியால்

தலைவி தலைவனைக் காண விரைந்து கூறியது  
1261. வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும்; அவர்சென்ற  
நாள் ஒற்றித் தேய்ந்த விரல்.

312

திருக்குறள்

காமம்

என் விரல்கள், தலைவராகிய அவர் நம்மைப்  
பிரிந்து சென்ற நாட்களை

அளவிடெற்குச் சுவரிலே குறிவைத்துத்  
தொட்டெண்ணித் தேய்ந்து

போயின; அன்றியும் என் கண்கள் அவர் வரும்  
வழியைப் பார்த்து ஒளி



யிழந்து (நுட்பமாகிய பொருள்களை யறியும் திறமை  
யில்லாமல்) புல்லிய  
வாயின.

She

With endless wistful gazing, my eyes have grown  
weary and dim

and lustreless. My tender fingers, that have numbered  
and counted on

the wall the days of his return, have worn away. And  
he comes not. 1

ஆற்றுமை மிததியால் அடிக்கடி நீ நினைத்தல்  
தததியல்ல; சீறிது

மறக்க வேண்டுமென்ற தோழிக்குத் தலைவி  
கூறியது

1262. இலங்கிழாய்! இன்று மறப்பின்என்  
தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து.

ஒளிவிட்டு விளங்கும் அணிகளையுடைய தோழி!  
மரித்தற்குரிய இந்

நாளில் எனது தலைவரை மறப்பேராயின் மறுபிறப்பிலும்  
அழகானது என்னை

விட்டு நீங்கும்படி, எனது கைகள் வளையல்கள்  
கழலப்பெறுவனவுமாம்.

Bright-jewelled maid, were I to forget my lord  
even for a mo-

ment, all my loveliness would fade away, My  
shoulders would lose

their grace and my bracelets would drop down one  
by one from my

wasted arms. And the pangs of my separation would  
hound me even

beyond my grave.

2

1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்  
சென்றார்

வரல் நசைஇ இன்னும் உள்ளேன்.

என்னுடனிருந்து இன்பம் அனுபவிக்க  
விரும்பாமல், பகைவரை

வெல்ல விரும்பி, எனக்குத் துணையாதலை அலட்சியம்  
செய்துவிட்டுத், தமது ஊக்கமே காரணமாகச்  
சென்றவர், அவற்றை இகழ்ந்து இங்கு வரு

தலை விரும்புவதனால் யான் இன்னும்  
பிழைத்திருக்கின்றேன்.

He went, on victory bent, to far-off fields of  
battle and left me to  
desolation and despair.

And now only the fond hope of his return  
sustains the dying spark of my life.

3

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

காமம்

கோடுகொண்டேறும்என் நெஞ்சு.

நீங்கப்பெற்றவராய் நம்மைவிட்டுப் பிரிந்துபோன தலைவர்,  
நினைத்த தொழில் முடிந்தவுடன், முன்னைய காம உணர்ச்சியோடே நம்  
மிடம் வருதலை எண்ணி, என் மனம் துயர் நீங்கி மேன்மேல் கிளைத்தெழு  
கின்றது.

கற்பியல் அதி—127. அவர்வயின் விதும்பல்

313

Heartless, he left me forlorn.  
swells with joyous rapture when it

Yet my heart is rid of sorrow and  
feeds on the hope of his home-  
coming.

1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் ;

கண்டபின்

நீங்கும்என் மென்தோள் பசப்பு.

எனது கண்கள் நிறையும்படி என் தலைவரை  
நான் காணவேண்டும்;

கண்டபின்னரே என் மெல்லிய தோளில் பரவிய பசப்பு  
நிறம் நீங்கும்.

Let me but have the fill of my joyous gaze on  
my beloved and  
the sallowness of my slender shoulders shall die away.

1266. வருகமன் கொண்கன் ஒருநாள்

பருசுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.

இவ்வளவு நாளாக வராமல் மறந்திருந்த கணவன்  
ஒருநாள் என்னி

டத்தில் வருவானாக; வந்தால் துன்பஞ் செய்கின்ற  
இந்நோய் எல்லாம் நீங்

கும்படி அவனோடு சேர்ந்தடையும் இன்பத்தை  
ஐம்பொறிகளாகிய வாயி

யினால் உண்பேன். (அநுபவிப்பேன்)

Let my dear one but return. I shall drink in  
with my eyes his

sight and in forgetful joy drown all the sorrows and  
sufferings of my  
heart.

6

1267.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ  
கண் அன்ன கேளிர் வரின்.  
கலப்பேன்கொல்

என் கண்போன்ற காதலர் வருவராயின்,

இதுவரையிலும் வராதிருந்த

மைக்காக ஊடல் கொள்வேனோ? அல்லது,

இதுவரையிலும் பொறுத்துக்

கொண்டிருந்த துயரை யொழிக்கும்பொருட்டு, அவரைத்  
தழுவுவேனோ?

ஊடலும் கூடலும் ஆகிய இரண்டையும் கலந்து  
செய்வேனோ? தெரிய

வில்லை.

When my sweet lord, dear to me as mine eyes,  
comes home, shall

I wrangle with him or shall I embrace him or shall I  
frown and fondle

him ?

7

தலைவன், தலைவியை நினைந்து தனக்குள்ளே

கூறியது

1268. வினைகலந்து வென்றீக வேந்தன் ;

மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து.

வேந்தன் போர் செய்து பகையை

வெல்வாணாகி; வென் றவுடன்

யாமும் மனைவியிடம் சென்று அவ்விடத்து வரும்

மாலைக்கு விருந்து செய்

யக் கடவோம்.

40

314

காமம்

திருக்குறள்

He

Let trumpets blow and war cries be raised. Let victory crown my sovereign liege. I shall hurry home the very evening and spend a festal night with my bonnie bride. 8

1269. ஒருநாள் எழுநாள்போற் செல்லும் சேண் சென்றார்  
வருநாள்வைத்(து) ஏங்கு பவர்க்கு.

தூர தேசத்துக்குச் சென்ற தம் காதலர் எப்பொழுது திரும்பி வருவாரென்று அடிக்கடி நினைந்து, அவர் திரும்பி வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கியிருக்கும் மகளிர்க்கு ஒருநாள் பல நாளாகத் தோற்றும்.

How anxiously will my beloved be awaiting my return from distant fields ! I must hasten home, for does not a day lengthen out into eternity to the eager-expectant hearts ? 9

1270. பெறினன்னளும் பெற்றக்கால் என்னும் உறினன்னளும்  
உள்ளம் உடைந்துக்கக் கால்.

நமது காதலியாகிய தலைமகள் நமது பிரிவினைப் பொருமல் கெஞ்சக் கெட்டு இறந்து படுமிடத்து நம்மைப் பெறக்கடவளானால் என்ன பயன்? அன்றிப், பெற்றால்தான் பயன் யாது? மெய்யுறக் கலந்தால்தான் யாது பயன்? இம் மூன்றினாலும் ஒரு பயனுமில்லை.

What availeth my home-return, the hour of joyous meeting and the long-wished-for union, if the heart of my beloved lies bleeding torn with grief. Oh ! I must fly unto her, lest she should die of a broken heart and I be bereft of her hearty embraces. 10

அதிகாரம்—128

குறிப்பறிவுறுத்தல்

DIVINING THE THOUGHTS OF EACH OTHER

தலைமகன், தலைமகள், தோழி ஆகிய இம்மூவரும் ஒருவர்

குறிப்பினை

ஒருவருக்குத் தெரிவித்தல்.

[The lovers have met. They live in bliss. But soon thoughts of separation creep in. The beautiful one is sad. The lover questions her sulky looks.]

தலைவன் தலைவிக்குக் கூறியது

1271.

காப்பினும் கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண்  
உரைக்கல் உறுவதொன்(று) உண்டு.

நீ மறைத்தாயினும் அதற்கு உடன்படாமல் உனது கருத்தைக் கடந்து உனது மையுண்ட கண்களே என்னிடம் தெரிவிப்பதற்குரிய ஒரு காரியம் உனது. நீ அதனைத் தெளிவாய் எனக்குச் சொல்லுவாயாக!

கற்பியல்

அதி—128. குறிப்பறிவுறுத்தல்

315

He

O dear ! why dost thou look sad and concealest from me thy secret thoughts ? Thine dark eyes betray thee. Speak thy mind. I

நாணத்தால் தலைவி, தன் கருத்தைக் கூறாதவிடத்து,

தலைவன் தோழிக்குக் கூறியது



1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள்  
பேதைக்குப்

பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

என் கண்ணிறைந்த அழகினையும், மூங்கிலையொத்த  
தோளினையு முடைய நினது தோழிக்குப் பெண்  
பாலாரிடத்து நிறைந்துள்ள மடமை அவ்வளவிற்கு  
அதிகமாகவே இருக்கின்றது.

(She is silent. He addresses the maid)

Maid, behold my radiant one who bewitches  
me with her lovely looks and whose shoulders are  
curved like the slender bamboo.

Oft do I question her and her sulky looks. She replies  
not. More than a woman's wonted reserve is her maiden  
bashfulness.

2

1273. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்(று) உண்டு.

கோக்கப்பட்ட படிமணியினுள்ளே உள்ள  
நூல் வெளியிலேயும் தெரி தல்போல, இம்மங்கையினது  
அழகினுள் இருந்து வெளியே தோன்றுகின்ற தாகிய ஒரு  
குறிப்பு இருக்கின்றது; அதனை நீ அறிந்து கூறல் வேண்டும்.

How my beloved betrays herself! Her hidden  
thought gleams out of her radiance like a  
silken-slender thread that shines through

1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை  
நகைமொக்குள் உள்ளதொன்(று) உண்டு.

அரும்பினது முகிழ்ப்பினுள் உள்ளதாய் வெளியில்  
தோன்றாத மணம் போல, நின் மாது என்னோடு  
நகைக்கக் கருதுகின்ற நகையினது அரும் பிளிடத்து  
உள்ளதாய் வெளியே தோன்றாததோர் குறிப்பு  
இருக்கின்றது.

தோழி, நீ அதனை அறிந்து எனக்குச் சொல்லவேண்டும்.

There is a hidden meaning in her arched smile, as there is fra-  
grance hidden in an unblown bud. 4

1275. சேறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்  
தீர்க்கும் மருந்தொன்(று) ஆடைத்து.

நெருங்கிய வளையல்களை அணிந்தவளாகிய தலைவி, என்னிடத்து இல்  
லாத பிரிவொன்றைத் தானே நினைத்துக் கொண்டு, அது காரணமாக எனக்  
குத் தெரியாமல் காட்டிப்போன குறிப்பு; என் மிக்க துயரை ஒழிக்கும்  
மருந்தாவ தொன்றனை யுடையது.

316. திருக்குறள்

காமம்

Look, how my adorable one decked with many a ringing bracelet, stealthily steals away from us with a meaning in her looks ! I can read her heart as in an open book. Hie and tell her that I shall never abandon her for all the world. And in your message lies the solace to my agonised soul. 5

தலைவனது கருத்தை யறிந்த தலைவி, அக்கருத்தைத்

தேளிவீக்கிச் சேன்றதோழிக்குக் கூறியது

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்

அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ(து) உடைத்து.

தலைவர் வந்து, தமது பிரிவாலாகிய துன்பத்தை மிகுதியாக நீக்கச் செய்து நாம் மகிழும் வண்ணம் கூடுகின்ற கலவியானது, மீண்டும் அத்துன்பத்தினை அரிதாகப் பொறுத்திருந்து, அக்காதலரது அன்பில்லாமையை நாம் நினைப்பதற்குரிய தன்மையை யுடையது.

(She addresses the maid)

How full of tender caresses his endearing embraces ; yet how full of frightful forebodings ! My misgivings come in crowds. I dread his departure.

1277. தண்ணம் துறைவன்

தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.

குளிர்ந்த துறையை யுடைய மருத நிலத்தலைவன், நம்மை மெய்யினால் கூடியிருந்தே மனத்தினால் பிரிந்தமையை, அவன் குறிப்பால் நாம் அறிவதற்கு முன்னமே நம் வினாயல்கள் நம்மினும் அதிகமாக அறிந்துகொண்டன.

Swifter than myself, my bracelets, slipping down my arms, have

divined the secret thought of my sweet one,  
yon cool regions by the sounding sea-shore.

who is the sovereign of

7

1278.

நெருநற்றுச் சென்றார் எங்காதலர்; யாமும்  
எழுநாளேம் மேனி பசந்து.

எமது காதலர் நேற்றைத் தினமே பிரிந்து  
போயினார்; அப்பிரிவினால் உடம்பு வேறுபட்டுப் பசப்பு  
நிறமடைந்து எழுநாளாயின.

It was but yesterday my lover left me.  
But my complexion hath  
turned sallow long before.

8

தலைவி துறிப்பீறிந்த நோழி, அதனைத்

தலைவந்த உணர்த்தியது

1279. நோடிநோக்கி மென்னோளும் நோக்கி அடிநோக்கி  
அஃதாண்(டு) அவள்செய் தது.

தலைமகனே நீ பிரியமாட்டாயென்று தலைமகட்குத்  
தேறுதல் கூறிய  
விடத்து, அவள் எனது சொல்லால் தேராமல் தலைவன்  
பிரிய நான் இவ்விட

மிருந்தால் இவை கழன்றுவிடுமென்று தன் வளைகளை  
நோக்கியும், அதற்குப்

பிறகு வளைகள் கழல்வதனால் இவைமெலியுமென்று,  
அத்தோள்களை நோக்

கியும், இவ்விரண்டும் உண்டாகாதபடி அத்தலைவனோடு  
நடந்து நீங்கள் காக்க

வேண்டுமென்று தன் அடிகளை நோக்கியும்  
அவ்விடத்து அவள் செய்த

குறிப்பானது உடன்போக்கைத் தெரிவிக்கிறது.

(The maid addresses the lover)

Alone and silent thine queen stood. She  
gazed on her lovely

bracelets; she looked on her shoulders sheen; she bent  
down her looks

on her tender feet, as though she would follow you.

தலைவன், தன் பிரியாமைக் குறிப்பினைத்

தொழிக் குத் தெரிவித்தது

1280. பேண்ணினால் பெண்மை உடைத்தென்ப

கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

மகளிர், தமது காமநோயைத் தோழியர்க்கு

வாயினாற் கூறாது கண்ணினால் சொல்லியும், அதனைத்  
தீர்த்தல் வேண்டிமென்று அவரைக்

கேளாது, உடன்போதல் குறித்துத் தமது பாதங்களை  
வேண்டிதல், தமக்கு

இயல்பாய் அமைந்த பெண்மைக் குணத்திற்கு மிகவும்  
மேற்பட்டதென்று

கற்றறிந்தோர் சொல்லுவர்.

(The lover addresses the maid)

Look, how my joyous one parleys with me with  
her eyes, revealing

to me her inward sorrow and her yearning to  
follow me. Doth she

not surpass herself in womanly delicacy ?

10

அதிகாரம்—129

புணர்ச்சி விதும்பல்

THE LONGING FOR EACH OTHER'S

EMBRACE

தலைமகனும் தலைமகனும் புணர்ச்சியினிடத்தே  
விரைதல்.

பிரிய நினைத்த தலைவனோடு நீ புலவாமைக்குக் காரணமென் என்று  
நகைத்த நோழிக்குத் தலைவி கூறியது

1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்  
கள்ளுக்கில்; காமத்திற்(கு) உண்டு.

நினைத்த வளவிலே உணர்வு அழியாது களிப்படைதலும், கண்ட வள  
விலே உணர்வுழிந்து மகிழ்ச்சியடைதலும் கள்ளுண்டார்க்கு இல்லை; காம  
முடையார்க்கு உண்டு.

318.

திருக்குறள்

காமம்

She

O maid, my soul hath now its absolute content.  
When I think of

my lord, I am in heaven.

And in his gracious presence, I am all obli-

tion. The thought and sight of wine scarce  
intoxicate a drunkard.

But love does. Verily love maddens more than wine.

1

தனது புணர்ச்சி விரைதலைப் பிறர் மேலிட்டுத்  
தலைவி கூறுதல்

1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

பனைத்துணையும்

காமம் நிறைய வரின் .

மகளிர்க்குக் காமம், பனையளவைக் காட்டிலும்  
மிகுதியாக உண்டா

யின், அப்பொழுது தம் தலைவரோடு சிறிதும் ஊடல்  
செய்யா திருக்கவேண்

டும், செய்தால் துன்பம் மிகும்.

How I wish that women, whose giant  
passions swell palm-high,

give themselves up to their fond ones ! Let them not  
show the smallest

hint, even

to the measure of a millet seed, of their sulkiness.

2

அத்தன்மையுடைய யான் கணவனோடு ஊடல்  
செய்வது எவ்வாறு

என்று தலைவி கூறுதல்

1 283

பேணாது பெட்பவே செய்யினும்  
காண(து) அமைபல கண் .

கொண்கணைக்

எய்து தலைவன், நம்மை வீரும்பாமல் அவமதித்துத்



தான் விரும்பிய

படியே செய்தாலும் , என் கண்கள் அவனைப் பாராமல்  
அமைகின்றனவிலை.

He scorneth me and doth his will. My eyes know  
no rest and ever  
seek him.

3

1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி  
அதுமறந்து

கூடற்கண் சென்றதென் நெஞ்சு.

அன்பரைக் காணுதற்கு முன் அவர் செய்த  
குற்றத்தை எண்ணி அவ

ரோடி புலத்தற்குச் சென்றேன்; அதனை மறந்து எனது  
நெஞ்சு அவரைக்

கண்டவுடன் கலவிக்கண் சென்றது.

I went to chide him but remained to embrace him.  
strange !

How passing

4

1285.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்  
பழிகாணேன் கண்ட விடத்து.

அஞ்சன் மெழுதுந் கோலின் இயல்பை

எழுதுவதற்குமுன் நன்றாகக்

கண்டிருந்து எழுதும்போது பார்க்கமாட்டாத கண்களைப் போலத் தலை  
மகனைக் காணாதவிடத்து அவன் குற்றங்கள் அனைத்தையும் கண்டிருந்தும்  
அவனைக் கண்டவிடத்து அக்குற்றங்களில் ஒரு சிறிதும் கண்டறியேன்.  
(இது ஆசை மிகுதியின் காரியம்).

கற்பியல்

அதி—129. புணர்ச்சி விதும்பல்

319

Forgetful as mine eyes of the pencil that paints  
them, I am blind  
to the blemishes of my beloved.

5

1286. காணுங்கால் காணேன் தவறாய்;

காணுக்கால்

காணேன் தவறல் லவை.

என்னிடம் வந்து சேர்ந்த தலைவனைக் காணும்பொழுது,

அவன் முன்

செய்துள்ள குற்றங்களில் ஒன்றுகூட எனக்குத்

தோன்றவில்லை; அவனைக்

காணாதவிடத்து அவன் செய்த குற்றங்களை யல்லாமல்  
வேறொன்றும் தோ  
ன்றவில்லை. (இவ்வாறானமையால் யான் அவனோடு  
செய்திலேன்.)

ஊடல் இப்பொழுது

My dear one is all faults when I see him not. He  
is all excellence  
when I behold him.

6

1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்

பவரோபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து.

விரைந்தோடுகின்ற வெள்ளத்தில் வீழ்ந்தால் நம்மை

இழுத்துச் செல்

ஊம் என்பதை யறிந்திருந்தும் அந்நீரில் பாய்வார் செய்கைபோல, இப்  
பொழுது நாம் கணவனுடன் ஊடல் செய்தால், அவ்ஊடல் அவாயிருதியால்  
நிலைபெறுதென்று அறிந்தும் பிணங்கினால் என்ன பயன் உண்டாகும்?

What availeth my wrath to my sweet one?

I am swept away in a  
sea of passion like one caught in the maelstrom of a flood.

7

தலைவியினது புணர்ச்சி விழைவினை யறிந்த தோழி,  
தலைவனுக்குக் கூறியது

1288. இனித்தக்க இன்றா செயினும்  
கள்ளற்றே கள்வ! நின் மார்பு.

களித்தார்க்குக்

தன்னைக் குடித்து மகிழ்ந்தவர்க்குத் துன்பங்களை

மிகுதியாகச் செய்

தாலும் அவரால் வெறுக்கப்படாததாய் மேன்மேலும் விரும்பப்படும் கள்ளு  
க்கு நிகராகும் வஞ்சகத்தையுடைய தலைவினை! நீ எங்களைப் பலவாறு துன்  
பப் படுத்தினாலும் எங்களால் விரும்பப்படும் உனது மார்பு.

(The maid addresses the lover)

Cunning one, sweet as wine is thy manly breast. Wine makes  
the drunkard forget all sense of shame; and he longs for more. Thine  
fair breast makes us sin against our womanly reserve; yet we lose our-  
selves in it.

தலைமகள், தணியாத ஊடலுடையாள்

8.

இடத்துத்

தலைமகள் கூறியது

1289. மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன்  
செவ்வி தலைப்படு வார்.

காமம்

காம இன்பம் பூவைக் காட்டிலும் மிக  
மென்மையுடையதாயிருக்கும்;

அவ்வாறு மெல்லியதாய் இருப்பதைப் பக்குவம் அறிந்து  
அதனைக் காலத்

தில் அநுபவிப்பவர் உலகத்தில் சிலரே யாவர்.

He

Tenderer and more soft than a flower is love ;  
only a few its deli-  
cate charms know.

9

1290. கண்ணில் துனித்தே கலங்கினுள் புல்லுதல்  
என்னினும் தான்விதுப் புற்று.

என் காதலி, இதற்கு முன்னொருநாள் புணர்ச்சி  
அவசரத்தால்

நெருங்கிச் சென்ற என்னோடு கண்ணினால் மாத்திரமே  
பிணங்கிக் கலவி

யிலே என்னைப் பார்க்கினும் விரைவுடைமையால்,  
கண்மாத்திரத்தால் புலவி

செய்ததையும் அப்பொழுதே மறந்துவிட்டு, என்னைக்  
கூடினாள். ஆனால்,

நான் இப்பொழுது புணர்ச்சிக்கு அவசரப்பட்டு நிற்கையில்  
இவள் பிணங்கி

நிற்கின்றாள் ; ஆதலால் இவள் அவளல்லன்போலும் !

There was a frown on her beauteous brow  
when first she beheld

me. But when I drew nigh, she flew into mine  
arms. And the

warmth of her love surpassed mine own.

10

அதிகாரம்—130

நெஞ்சோடு புலத்தல்

### CHIDING THE HEART

காரணம் உண்டாய விடத்தும் பிணங்க  
நினையாமல் புணர்ச்சியினி

டத்தே விரைகின்ற நெஞ்சடனே தலைவி புலத்தலும்,

தலைவன் புலத்தலு

மாம்.

தலைவனிடத்துக் குற்ற முண்டாகிய இடத்தும் அவனுடன்  
பிணங்குதல் நினையாத நெஞ்சிந்தத் தலைவி கூறியது

1291. அவர்நெஞ்சு(சு) அவர்க்காதல்

நீயெமக்(கு) ஆகா தது.

கண்டும் எவன்நெஞ்சே

தலைவரது நெஞ்சம் நம்மை நினையாமல் அவர்  
வசப்பட்டு நிற்பதைக்

கண்டிருந்தும் எனது  
மனமே, நீ என்வசம் இராமல் அவரை நினைந்து நிற்பதற்குக் காரணம் யாது? சொல்லுவாய்!

(She addresses her heart)

Thou knowest his heart pursues its own fancies.  
Why canst thou

remain still and my behests obey? Why hungerest  
thou for him? 1

1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்  
செறாஅர்எனச்.சேறிளீன் நெஞ்சு.

கற்பியல்

அதி—130. நெஞ்சோடு புலத்தல்

321

இனிமேலும் நம்மிடத்து அன்புடைய ராகமாட்டாத  
தலைவரது செயலை உள்ளபடி அறிந்திருந்தும், நம்மைக்  
கோபியாரென்று நினைத்து நீ அவரிடம் செல்லுகின்றாய்;  
இதைவிட வேறு அறியாமைத்தன்மை உனக்கு என்ன  
இருக்கிறது?

He neglecteth me. Why art thou still friends with him ? 2

1293. கெட்டார்க்கு நட்பாரில் என்பதோ  
நெஞ்சேநீ

பெட்டாங்கு) அவர்பின் செலல்.

நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாமல் நீ  
விரும்பியபடியே அவரிடத்

துச் செல்லுவதற்குக் காரணம், கெட்டவர்க்கு நட்பினர்  
உலகத்தில் இல்லை

யென்கிற நினைவினாலோ? அல்லது இயற்கைக்  
குணத்தினாலோ? சொல்வாய்.

Deserting me, thou oft stealest unto my cruel one.  
How thine be-

haviour remindeth me that the fallen, forlorn ones have  
no friends! 3

1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்பார்  
நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே! நீ அவரைக் கண்டவுடன் அவரிடத்து  
இன்பம் அனுபவிக்க

நினைக்கின்றனையேயன்றி, அவருடைய குற்றங்களை  
நோக்கிப் பிணங்கிப்

பின் இன்பம் அடைய நினைக்கமாட்டாய்! இத்தகைய



நின்னோடு ஊடல்களை

யும் கூடல்களையும் பற்றி ஆராய்பவர் யாவர் ?

Thou knowest not the art of feigning dislike and loving. How can

I be in league with you and conspire against my lord?

4

தூதாக்கச் சேன்ற தோழி கேட்பந் தலைவி

கூறியது

1295. பெறா அமை அஞ்சும்; பெறின் பரி(வு)  
அஞ்சும்;

அறா அ இடும்பைத்தென் நெஞ்சு.

காதலரை அடையாத நாளிலும் அவரை  
யடையவில்லையே என்று

என் மனம் பயப்படுகின்றது; அடைந்த நாளிலும் அவர்  
நம்மை விட்டுப்

பிரிந்து விடுவரோ என்று பயப்படுகின்றது; இதனால்  
என் மனம் தீராத

துன்பத்தை யுடையதாக இருக்கின்றது.

When he is away, thou languishest in sorrow.  
When he is near,

thou ever darest his departure.

thou subject to ?

Oh, what endless torments are

5

1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்  
தனியே இருந்ததென் நெஞ்சு.

என் நெஞ்சு என்னிடத்தே இருந்ததற்குக் காரணம், கணவரைப்  
பிரிந்து தனியேயிருந்து அவர் இயற்றிய கொடுமைகளை நான் தன்னோடு  
கூடி நினைத்தால், நினைத்த அள்வறிந்து என்னைக்கொன்று தின்பதுபோன்ற  
துன்பத்தைச் செய்தற் பொருட்டேயன்றி வேறன்று.

41

322

திருக்குறள்

காமம்

When I am alone, thou consolest me not.

I fall a prey to the

eating cares of the mind that completely consume me.

o

1297. நானும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்  
மாண மடநெஞ்சில் பட்டு.

தன்னை மறந்துவிட்ட காதலரைத் தான் மறக்கமாட்டாத மாட்சிமை  
யற்றும் அறிவில்லாததுமான எனது நெஞ்சோடு சேர்ந்து, என் உயிரினுஞ்  
சிறந்த நாணத்தையும் மறந்துவிட்டேன்.

(She addresses the maid)

Maid, I am dead to all shame for I have fallen under the sway of my shameless, foolish heart. How it still hankerest after him who hath left us!

1298. எள்ளின் இளிவாம் என்(று) எண்ணி  
அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

தலைவரது பிரிவினாலாகிய தன்பத்தால் இறவாது உயிரினிடத்து ஆசையுள்ள எனது மனம், அத்தலைவர் நம்மை இகழ்ந்து பிரிந்துபோயினார் என்று கருதி, நாமும் அவரை இகழ்வோமானால் இழிவுண்டாகும் என்று நினைத்து, அவர் திறத்தினையே நினைக்கின்றது.

Maid, my heart is eagerly clinging on to life and delights in his company. It fears to scorn him, lest it should sicken and die like ourselves.

1299. துன்பத்திற்(கு) யாரே துணையாவார் தாமுடைய  
நெஞ்சம் துணை அல் வழி.

வருவார்க்குத் துன்பம் வந்த காலத்து அதை

நீக்குதற்குத் தமக்கே

உரியதாகவுள்ள தம்முடைய மனமானது துணையாகாத வேறு துணையாவார் யார்? ஒருவருமில்லை.

விடத்து, அவர்க்கு.

Where can I seek solace and support for

if mine own heart betrays me?

the agony of my soul,

9

1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமர் அல் வழி.

தமக்கே உரிய தமது நெஞ்சம், ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது உதவி செய்யாதாயின், அயலார் தமக்கு உதவி செய்யாமையைப்பற்றிக் கூறவேண்டுமோ?

No wonder strangers are indifferent, when mine own soul plays the traitor to me, 10.

அதிகாரம்—131

புலவி

SULKS

தலைவனும் தலைவியும் ஆகிய இருவரும் புணர்ச்சிக்கு விரையாது ஒரு

வரோடு ஒருவர் புலத்தல்.

தூதாக்கச் சென்ற தோழி, தலைவி தூதுக்கு உடன்படுதல் பொருட்டு

அவளோடு நகையாடிக் கூறியது

1301. புல்லா திராஅப் புலத்தை; அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

தலைவியே! நீ இங்ஙனம் புலந்தால் உனது கணவர்

அடையும் காமத்

துன்பத்தை நாம் சிறிது கவனிப்போம்; நீ அவரிடத்தே  
விரைந்து சென்று

விழாமல் வருந்துவதுபோலக் காட்டிப் பிணங்குவாயாக!

(The maid addresses her mistress)

My dear, kiss him not but frown on him for fun.

he is vexed over it.

Let's see how

1

உடல் நீங்கித் தூதுக்கு உடன்படும் வகை அத்தோழி

கூறியது

1302 உப்பமைந் தற்றால் புலவி; அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

உடல், புணர்ச்சி இன்பஞ்

உப்பானது உண்ணுங் கறிகளை

செய்தற்கு வேண்டும் அளவினைச் செய்தல்;

இன்சுவையாக்குதற்கு வேண்டும் அளவினை

தாருதல் போலும்; அவ்வாறன்றி வேண்டிய அளவுக்குச் சிறிது அதிகமாகப்  
பிணங்கினால் உப்பை வேண்டிய அளவுக்குச் சிறிது அதிகமாகச் சேர்த்தால்  
உணவுகள் சுவையாகாதவாறுபோலக் கலவி இன்பந் தராததாகும்.

My sweet, feign not anger for long. Sulking is

but salt and sauce

to the food of love—too much of it makes it only bitter.

2

பரத்தையரிடத்தினின்றும் வந்த தலைவனோடு தலைவி  
ஊழிக் கூறியது

1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்  
தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்.

தம்மைப் பெறாது பிணங்கிய மகளிரைப் பிணக்கு நீக்கித் தழுவாது  
ஆடவர் செல்லுதல், முன்னரே துன்பமுற்று நொத்தவருக்கு மேன்மேலும்  
துன்பநோயை உண்டாக்கியது போலாகும்.

324

திருக்குறள்

காமம்

(She addresses the lover in jealousy)

Hence, I know thy wonted tricks. Go to, go to thine sweeter  
mistress, for is it not wounding her anew, if thou fliest not to embrace  
her whom thou hast left sullen and sulky?

3

1304. ஊழி யவரை உணராமை வாடிய  
வள்ளி முதல்அரிந் தற்று.

உமது பிரிவைப் பொறுக்க முடியாது வருத்தத்துடனிருந்து உம்  
மோடு ஊடல் செய்யும் பரத்தையரை அவ்வுடலைத் தீர்த்துக் கூடாமல் நீங்கு  
தல், முன்னமே நீர் பெருமல் வாடிய நீர்ப் பூங்கொடியை அடியிலே அறுத்  
தாற் போலும் !

Comfort and consolation I can find in my children. Why need I  
thine ministering? Hie to thine mistress who is disconsolate and who  
wITHERS AWAY like a tender plant, with all its roots upturned. 4

தலைவியைப் புலவி நீக்கிக் கூடிய தலைவன்  
தன்னுள்ளே கூறியது

1305. நலத்தகை நல்லவர்க் கேள் புலத்தகை  
பூ அன்ன கண்ணார் அகத்து.

நற்குண நற்செய்கைகளால் சிறந்த  
மேன்மையையுடைய தலைவர்க்கும்

அழகாவது, மலர்போன்ற கண்களையுடைய தமது  
தலைவியரது நெஞ்சத்

துண்டாகும் புலவியின் மிகுதியே யன்றோ ?

(He soliloquizes after rejoining her)

Spotless and innocent am I. Yet my  
jealous one mistrusts me.

How her petulance becomes her !  
How it enthral's me ! 5

1306. துனியும் புலவியும் இல்லுயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.

துணி யென்னும் பெரும் பிணக்கும்,  
புலவியென்னும் சிறு பிணக்கும்

இல்லாமற்போனால், காமம் பருவமுதிர்த்து உதிர்த்து  
விழும் கனியைப்

போல் இனியதாகவும், இளம் பருவத்தையுடைய  
பக்குவமில்லாத காயைப்

போல இனிமையற்றதாகவும் இருக்கும்.

How like a luscious fruit doth love devoid  
of discord taste!

How like an unripe one is it, when it is not  
seasoned with petty  
strifes!

6

1307.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது  
நீவே(து) அன்றுகொல் என்று.



புணர்ச்சி, நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று  
கருதுவதால் கலவிக்கு

மிக அவசியமாக வேண்டிய பிணக்கிலேயும் ஒரு துன்பம்  
உண்டாகின்றது.

How I hate the bickerings of love? The fear  
that reconciliation

may be deferred maketh my heart sick.

7

தணிப்பதற்கு முடியாத ஊடலில் தலைவன்,  
தலைவியோடு புலந்து கூறியது

1308. நோதல் எவன்மற்று நொந்தார்என்(று)  
அஃதறியும்

காதலர் இல்லா வழி.

இவர் நமக்காக நொந்து வருந்தினாரென்று  
அந்த வருத்தத்தை

யறிந்து கொள்ளும் அன்புடையவரைப் பெருதபோது,  
ஒருவர் வருத்தம்

அடைதலால் பயன் என்ன? ஒன்றுமில்லை.

(He in the hearing of his beloved)

What availeth my sorrow when there is no dear  
one nigh to pity

1309. நீரும் நிழல(து) இனிதே; புலவியும்  
வீழுநர் கண்ணே இனிது.

நிழலிடத்து இருந்த நீர் குளிர்ச்சி

மிக்குத் தாகத்தைத் தணியச் செய் தலின், உண்ணுபவர்க்கு  
இனியதாகும்; வெய்யிலினிடத்தோ! இன்றை

தாகும்; அதுபோலக் கலவிக்கு இன்றியமையாத  
புலவியும், தம்மை விரும்

பும் அன்புடையாரிடத்ததானால் இனியதாகும்;  
மற்றையோரிடத்து இனிய

தாகாது.

As a sparkling spring in a shady bower, petty  
strifes and frowns

sweeten the love of the ardent hearts.

9

1310. ஊடல் உணங்க விடுவாரோ(டு)

என்றெஞ்சம்

கூடுவேம் என்ப(து) அவா.

என் மனம், புலவியினிடத்தே துன்புற்றிருக்கவும் அன்பையும் அருளை  
யும் ஒழித்திருப்பவரோடு கூடுவேம் என்று கருதி முயற்சி செய்தற்குக்  
காரணம், அவர்மீது உண்டான அளவற்ற ஆசையேயன்றி வேறல்ல.

She loves me not. It is but a foolish  
longing of my heart to

yearn for her evermore.

10

அதிகாரம்—132

புலவி நுணுக்கம்

BICKERINGS OVER TRIFLES.

தலைவனும் தலைவியும் கூடியிருந்தபோது,  
தலைவனிடத்துப் பிணங்கு தற்குக் காரணம்  
இல்லாதிருந்தும், காதல் மிகுதியால் ஏதோ ஒரு துட்பமா கிய  
காரணம் இருப்பதாகக் காட்டிப் பிணங்குதல்.

உலாவப் போய் வந்த தலைவன்  
படுக்கையிடத்து

வந்தபோது தலைவி சோல்லியது

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணில்  
பொதுஉண்பர்

நண்ணேன் பரத்த! நின் மார்பு.

லிய

பரத்தையிடத்துச் செல்லுந்தன்மையுடைய தலைவனே! வெட்க  
விசேஷ குணமில்லாமல் பொதுவான குணமாத்திரமேயுடைய

முத

தையரெல்லாரும் தமது கண்களால் பொதுவாக கோக்கி உன் மார்பினை  
யனுபவிப்பர். அவர்கள் அனுபவித்த எச்சிற் றன்மையுடைய உனது மார்பினை  
நான் தழுவச் சம்மதிக்கமாட்டேன்.

(She taunts her Sweet one)

Begone, thou friend of wanton jades. Thine fair breast hath been  
stained by the lascivious clasps of deceitful women, who have had their  
fill of thy charms. I loathe to embrace thee. 1

தலைவன் இல்லாத காலத்து, சென்ற தோழிக்குத் தலைவி  
படுக்கையிடத்து நீகழ்ந்தமை கூறியது

1312.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை  
நீடுவாழ் சென்பாக் கறிந்து.

நாம் தம்மோடு பிணங்கிப் பேசாதிருந்தேமாக, காதலர் தும்மினார்;  
அப்பிணக்கு நீங்கி, நாம் அவரை செடுங்காலம் வாழ்க என்று சொல்வோ  
மாக நினைத்து. இதில் புலவி நுணுக்கமாவது, உண்மையாகத் தும்மியதைப்  
பொய்யாகத் தும்மியதென்று காரணத்தோடு கூறியது.

(She relates to the maid her quarrel with the  
beloved)

Sullen and sad I seemed when my lord came to

caress me. He wanted only sneezed hoping that I would  
bless him. I remained coldly mute. 2

தலைவியினது புலவிக் துறியினைக் கண்டு நீர் அவனைக் கூடியிருக்க  
வும் இப்புலவி உண்டாதந்த ஏது யாதென்ற தோழிக் துறியினைக் கூறியது

1313. கோட்டிம்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்  
காட்டிய சூடினீர் என்று.

கற்பியல்

அதி—132. புலவி நுணுக்கம்

327

வளைவாகச் செய்யப்பட்ட பூமாலையைக்

கொணர்ந்து, தனக்குச் சூட்டி

னாலும் உனது தோழியாகிய தலைமகள், உம்மால்

காதலிக்கப்பட்ட ஒருத்

திக்குக் காட்டிம்பொருட்டு இவ்வாறு சூட்டினீரென்று

என்னைக் கோபிக்கின்

றாள்; இப்படிப்பட்டவளுக்கு ஊடுதற்கு ஒரு

காரணமும் வேண்டுமோ ?

(He addresses the maid)

I wore a garland of flowers brought from afar.

She grew jealous

and chid me as a gallant. She fancied I had a

mistress in a far-off

clime to please whom I had decked myself.

1314. யாரினும் காதலம் என்றேனா ஊழினாள்  
யாரினும் யாரினும் என்று.

காமத்தை யநுபவித்தற் குரியவரான

அனைவரினும் நாம் இருவரும்

மிக்க காதல் உடையேம் என்பது கருதி, யாவரினும்

மிக்க காதல் உடை

யேம் என்று கூறினேன்; கூறுதலும் உன் தோழி அது

கருதாது என்னால்

விரும்பப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்னிடத்து

மிக்க காதலுடையேன்

என்று கூறியதாக நினைத்துக்கொண்டு, யாரைப்

பார்க்கிலும், என்பால்

காதல் உடையேம் என்று கூறினீர் என்று

சொல்லிக்கொண்டே பிணங்

கினாள்.

'More than any other I love thee' I said to my  
jealous one. 'More  
than whom and more than whom' she tauntingly  
asked.

4

1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்  
என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்.

மிக்க ஆசையினால் இப்பிறப்பில் நாம்  
 இருவரும் பிரியமாட்டோம்  
 என்று கூறினேன்; அப்படியானால் மறுபிறப்பிற்  
 பிரிவேன் என்னும் கருத்  
 துடன் கூறியதாக நினைத்துத் தன் விழிகள் நீர்  
 நிறைந்து பெருகும்படி  
 அழுதாள்.

"I shall never abandon thee for all this world" I  
 vowed to my quar-  
 relsome one. 'Would you abandon me in the world  
 next,' she pleadingly  
 asked.

5

1316. உள்ளினேன் என்றேன்;மற்

றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கணள்.

பிரிந்து இருந்த காலத்து இடைவிடாது நின்னை  
 நினைத்தேன் என்

றேன்; அதுகேட்ட தலைவி, யான் தன்னை  
 மறந்துவிட்டுப் பின் நினைத்த தாகக் கருதி என்னை  
 எதனால் மறந்துவிட்டீர் என்று சொல்லி என்னைத்

தழுவுவதற்கு வந்தவள் அக்கருத்தை விட்டுவிட்டுத் தழுவினாள் புலந்தான்.

Quickly she came to clasp me close. Lovingly I said 'I have ever thought of thee in my lone exile.' 'But didst thou ever forget me' she petulantly questioned.

6

328

திருக்குறள்

காமம்

1317. வழத்தினான் தும்மினேன் ஆக;  
அழித்தழுதாள்

யார்உள்ளித் தும்மினீர் என்று.

கடியிருக்கும்போது நான் தும்மினேன்; தன்னியற்கைக் குணம் பற்றி என்னை உடனே வாழ்த்தினான்; பின்னர் அக்கருத்தை மாற்றி 'உம்மைப் பிரிந்து வருந்துகிற மகளிருள் யார் உம்மை நினைத்ததனால் தும்மினீர் என்று வினவிப், பிணங்கி அழுதாள்.

[அன்புடையவர் நினைந்தாரானால், அவரால் நினைக்கப்பட்டவர்க்குத் தும்மல் நிகழும் என்பது மகளிர் கூறும் வழக்கம்.]

I sneezed and she blessed me. Quickly the capricious one changed her mind and wept and said 'What provoked thy sneeze? Is it the thought of some fair one, who dreams of thee?'

7

1318. தும்முச் செறுப்ப அழுதாள்  
நாமர்உள்ளல்



எம்மை மறைத்திரோ என்று.

எனக்குத் தும்மல் தோன்றியபோது எந்த மகளிர் நினைத்தலால் தும்  
மினீரென்று என்னை வினவிப் பிணங்குவாளே என்று பயந்து அத்தும்மலை

வெளிவராமல் அடக்கினேன்; அவ்வாறு அடக்கியதைக் குறித்து அவள்  
என்னை நோக்கி, 'உம்மால் விரும்பப்பட்ட மாதர் உம்மை நினைத்தலை ஒரு  
சம்பந்தமுமில்லாத எனக்குத் தெரியாதிருக்கும்படி மறைக்கக் கருதி அடக்  
கினீரோ?' என்று புலந்து புலம்பினள்.

I stifled my sneeze, lest my sweet one should

suspect me. With tearful eyes she came to me  
meaning of thy half-smothered

and reproachfully said 'I know the  
sneeze. Aye, thou hidest the thoughts  
of thy fond one far away'.

8

1319. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

பொய்யாகக் காரணம் கற்பித்து என்பால்ஊடல்  
செய்யுந் தலைவியைப்

பன்முறை வணங்கிச் சமாதானஞ் செய்து தேற்றினாலும்,  
ஊடல் தெளியாத

வளாய், மந்தறைய மகளிர் புலக்கும்பொழுதும்

அவரையும் இவ்வாறே

பணிந்து ஊடல் தீர்ப்பீர் போலும் என்று கோபித்துக்  
கொள்வாள்.

I bowed and begged and coaxed her. Nay I bore  
all the blame

she heaped on me. My adamant one would never  
yield. She turn-

ed and wrathfully replied 'How thou dissemblest'.  
This way, methinks,

thou hast deceived other women too.'

9

1320. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்  
யாருள்ளி நோக்கினீர் என்று.

கற்பியல்

அதி—133. ஊடலுவகை

329

என் சொற்களும் செயல்களும் உனது தலைவி,  
கோபித்தற்கு ஏதுவா

யிருத்தலால் அவற்றை நீக்கி ஒன்றும் கூடாது  
மெளனமாயிருந்து, அவளது

உவமையற்ற சிறந்த அவயவங்களைக் குறித்துப்  
பார்த்திருந்தாலும், அவள்

‘எனது அவயவங்கள் அனைத்தும் எந்த மாதரது

அவயவங்களை யொத்திருக்

கின்றனவென்று கருதி நோக்கினீர் போலும்' என்று  
கோபிக்கின்றாள்.

I gazed on my nonpareil mistress and was lost  
in the splendour of  
her charms. She slyly asked 'Whither wanderest  
now thy mind ?  
With whose fair form thou linkest mine ?'

10

அதிகாரம்—133

ஊடலுவகை

THE CHARM OF LOVE QUARRELS

மேற் கூறப்பட்ட அத்தன்மையாகிய ஊடலால்  
தமக்குக் கூடலில்

இன்பம் சிறந்த விடத்து, அச்சிறப்பைத் தரும் புலவியைத்  
தலைவி மகிழ்ந்து

கூறுதலும், தலைவன் மகிழ்ந்து கூறுதலுமாம்.

தலைவி,

காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ  
புலக்கின்றமைக்குக் காரணம் என்னை என்ற தோழிக்குத்

தலைவி கூறியது

1321. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்  
வல்ல தவர் அளிக்கும் ஆறு.

குற்றம் அவரிடத்து இல்லையானாலும்; நமக்கு அவர்  
தலையளி செய்கின்றவிதம் அவருடன் ஊடுதலை வினாவிக்க  
வல்லதாகின்றது.

She

Maid, thou questionest me why I wrangle with  
my lord. He

is spotless and sweetness itself. How his wondrous charms wake  
tormenting jealousies! Oft I grow fitful and petulant.  
in me

1

ஊடல் செய்யாதிருந்தாலும் அவரது பேரன்பு பெறுதலாயிருக்க  
அதை இழந்து ஊடுதலால் வருந்துவது ஏன்  
என்ற தோழிக்குத் தலைவி கூறியது

1322. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி  
வாடினும் பாடு பெறும்.

பிணங்குதல் ஏதுவாக நம்மிடத்துத் தோன்றும் சிறிய வருத்தத்தால்  
தலைவர் செய்கின்ற நல்லருள் சிறிது முன்னர்க் குறையினும் பின்பு பேரின்  
பம் தரும். (ஆதலால் சிறிது குறைதலால் தோன்றும் துன்பம்; துன்பம்  
ஆகாது, மிக்க இன்பம் தரும்.)

My little love-strifes make my beloved  
frown a while. How his

frowns become him! They are but preludes to his  
braces.

42

heartier em-

2

330

காமம்

திருக்குறள்

1323. புலத்தலில் புத்தேள்நா(டு) உண்டோ  
நிலத்தொடு

நீர்இயைந்(து) அன்றார்

நிலத்தின் குணத்தோடு நீரானது

அகத்து.

ஒன்றுபட்டுக் கலந்ததுபோல, நம்

குணத்தோடு ஒன்றுபட்டுக் கூடிய தலைவரோடு புலத்தலைப் போலும்  
பந் த்ருதற்குரிய விண்ணுலகமும் ஒன்று உண்டோ? (இல்லை.)

இன்

As water is of the earth through which  
are one. Can paradise be sweeter far than the

it flows, our hearts  
delights of our love-

wranglers ?

மேற்கூறிய ஊடல் எதனால் நீங்குமென்ற தோழிக்குத் தலைவி கூறியது

1324. புல்லி விடா அப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.

அன்பரைத் தழுவிக்கொண்டு பின் விடாதிருப்பதற்குக் காரணமாகிய பிணக்கினுள்ளே உள்ளது, அப்புலவியைச் செய்யச் சென்ற என்னுளத்தைச் சிதைக்கின்ற ஆயுதம்.

I thought I could vex my dear one with my bickerings of love. But oh! those very bickerings betrayed mine heart. And they have played the traitor to me and forged a weapon against mine own self. 4

தலைவியை யூடல் நீக்கக் கூடிய தலைவன், மிக்க மகிழ்ச்சியை

யுடையவனாய்த் தன்னுள்ளே கூறியது

1325.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.

ஆடவர், தம்மிடத்துத் தவறில்லாதவராயினும் தவறுடையார்போலப் பிணக்கப்பட்டுத் தாம் விரும்பும் மகளிரது மெல்லிய தோள்களைக் கூடப் பெருக சமயத்தில், அவர்க்கு ஊடலாலுண்டாகும் அளவிறந்த இன்பம் ஒன்று உண்டு.

He.

O for the momentary wranglings of love!  
How they give joy though they sunder me for a while

one!

from the loving arms of my fair

5

1326. உணவினும் உண்ட தறல்இனிது: காமம்  
புணர்தலின் ஊடல் இனிது.

ஒருவனுக்கு இனிமேல் உண்பதைக் காட்டிலும் முன் உண்ட உணவு  
சீரணித்தல் இன்பந்தரும்; அதுபோலக் காமத்துக்குப் புணர்ச்சியைக் காட்டி  
லும் புலவியே இன்பந்தரும்.

கற்பியல்

அதி—133, ஊடலுவகை

331

Blest be our bickerings ! Excess of love, like  
excess of food, but

cloys. And it is the quarrels of love that season and  
sweeten it. 6

1327. ஊடலில் தோற்றவர் வென்றார்;  
அதுமன்னும்

கூடலில் காணப் படும்.

காமம் அநுபவித்தற்குரிய இருவரில் ஊடலில்

தோற்றவர் வென்றவ

ராவர்; அவ்வெற்றியராதல் அப்பொழுது  
அறியப்படாதாயினும் பின்னர்,

புணர்ச்சியிலே அவரால் கன்கு அறியப்படும்.

I quail before her frowns and am humbled.

But our reunion

sweet proves that I, the vanquished, am the victor  
and not she, the

angry one.

7

1328. ஊடிப் பெருகுவம் கொல்லோ  
நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.

இவளது நெற்றி வெயர்வரும்பும்படி கலவி  
செய்தவிடத்து உண்டா

கிய இனிமையை, இன்னுமொருகால் இவள் எம்மோடு  
ஊடல் செய்யப்

பெற்று அதனையடையத் திறமை யுடையோமாவேமோ ?

How my rapturous embraces make my fair  
one's bright brow

sweetly sweat! O for our wonted love-strifes that  
add to love a

charm and piquancy of their own!

8



1329. ஊடுக மன்னே ஒளிஇழை; யாம்இரப்ப  
நீடுக மன்னே இரா.

விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்துள்ள தலைமகள் இன்னும் எம்  
மோடு பிணங்குதலைச் செய்வாளாக; அப்படி பிணங்கி நின்றற்கும் அதனைத்

தீர்த்தற் பொருட்டும் யாம் இரந்து நின்றற்குரிய காலம் யிருதியாக வேண்டி  
யிருத்தலால், இன்றிரவு விரைவில் விடியாது நீட்டித்தல் வேண்டும்.

May my bright-jewelled one for ever pout and fret!  
ever kneel and implore her lips! May thou, O night,  
less!

May I for  
prove end-

1330.

9

ஊடுதல் காமத்திற்(கு) இன்பம்; அதற்(கு) இன்பம்  
கூடி முயங்கப் பெறின்.

காம அநுபவத்திற்கு இன்பமாவது, புலவி செய்வதாம்: அவ்வூட  
லுக்கு இன்பமாவது, புலவியை நீட்டிக்காமல் அளவறிந்து நீங்கி, ஒத்த  
அன்பராய் இருவரும் கூடிக் கலந்து ஒருவரோடு ஒருவர் தழுவிப் பெறுத  
லாகிய இன்பமாகும்.

How love-strifes sweeten love! And their crowning charm lies  
in the loving reunion and the rapturous embraces of the lover and the  
loved.

10

முன்றலுது காமத்துப்பால் முற்றும்.

நீருவள்ளுவர் மூலமும் உரையும் ஆங்கில மொழி பெயர்ப்பும் முற்றப்பெற்றன.

# திருவள்ளுவமலை

## பொழிப்புரையுடன்

அசரீரி

1. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு

உருத்தகு நற்பலகை ஒக்க—இருக்க

உருத்திர சன்ம ரொனஉரைத்து வானில்

ஒருக்கஓ! என்றதோர் சொல்.

அருட் செல்வமும் தெய்வத் தன்மையும் வாய்ந்த  
திருவள்ளுவரோடு ஒக்க வீற்றிருத்தற்குத் தகுமாறு  
அமைந்துள்ள சிறந்த சங்கப் பலகையின் மீது உருத்திர  
சன்மர் கூடியிருக்கக் கடவர் என்று கூறி, விசம்பினின்று  
ஓரசரீரி ஆங்குள்ள புலவர் கருத்தொன்றுமாறு ஒவென்று  
விரைந்து ஒலித் தது.

நாமகள்

2. நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்

பாடா இடைப்பா

ரதம்பகர்ந்தேன்—கூடாரை

எள்ளிய வென்றி இலங்கிலேவேல் மாற! பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு.

பகைவரைத் தோற்றோடச் செய்து, அவரை

வெற்றியையுடைய இலைபோன்ற அச்ச வடிவாகிய

இகழ்ந்து விளங்கிய

வேலைத் தாங்கிய அர

சனே! உலகத்தார் விதிவிலக்குக்களைத் தேடி உணர்ந்துய்ய நான்முகனது  
நாலிலிருந்து, நான்மறைகளையும் படைப்புக் காலத்தே பாடி, இடைக்  
காலத்துப் பாரதமாகிய வேதத்தைக் கூறினேன்; அதற்குப் பிற்பட்ட  
இக்காலத்தில், எனது வாக்கு, திருவள்ளுவர் நாவின் கண்ணதாயிற்று.

இறையனார்

3. என்றும் புலராது யாணர்நாட் செல்லுகிலும்

நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்—குன்றாத  
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்  
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

புலவர்க்கரசாகிய வள்ளுவனது வாயினின்று தோன்றிய திருக்குறளா  
னது, எஞ்ஞான்றும் தன் அழகு கெடாது, நீண்ட காலம் கழிந்தும் நிலைத்து  
மலர்ந்து தேனைச் சொரிகின்ற குணமுடையதாய் விளங்குமா? தலின், குறைவு  
படாத செய்ய தளிர்களையுடைய கற்பகத் தருவினது தெய்வத்தன்மை  
யுடைய உயர்ந்த மலர்போன்று விளங்கும்.

334

திருவள்ளுவமலை

உக்கிரப் பெருவழுதியார்

[தோன்

4.

நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான் முகத்  
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நான் முறையை  
வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக! நன்னெஞ்சம்  
சுந்திக்க! கேட்க செவி.

நான் முகன், தனது தெய்வ உருவை மறைத்து மாளிட வடிவம்  
கொண்டு திருவள்ளுவனாய்ப் பிறந்து, நான்கு வேதங்களினுண்மைப்  
பொருளை, அறம், பொருள், இன்பம் ஆகும் முப்பாற் பொருளாகத் தமிழ்  
ழில் வெளியிட்ட திருக்குறளென்னும் சிறந்த நூலை, எனது தலை வணங்  
குக், வாய் வாழ்த்துக, நல்ல நெஞ்சம் தியானிக்க, செவி கேட்க.

5. தீனையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட  
பனையளவு காட்டும் படித்தால்—மனையளகு  
வள்ளைக் குறங்கும் வளநாட! வள்ளுவனார்  
வெள்ளைக் குறட்பா விரி.

வீடுகளில் வளர்க்கப்படுகின்ற கிளி, புரு  
முதலிய பறவைப் பேடு

கள், மகளிரது உலக்கைப் பாட்டினால் இனிது  
உறங்குதற்கிடமான வளவிய

காட்டையுடைய அரசனே! திருவள்ளுவரால்  
அருளிச்செய்யப் பெற்ற

குறள் வெண்பாவானது, மிகப்பெரிய பொருளைத்  
தன்னுட்கொண்டு காட்டு

தல், தீனையரிசியின் அளவிற்கும் போதாத  
சிறுபுல்லினது முனையின் கண்

உள்ள பனிநீர் தனது அருகிலுள்ள உயர்ந்த பனையினது  
பெரிய நிழலைத்

தன்னுள் அடக்கிக் காட்டுவது போலாகும்.

### பரணர்

6. மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்  
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்—வாலறிவன்  
வள்ளுவரும் தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்  
உள்ளுவளல் லாம்அளந்தார் ஓர்ந்து.

திருமாலும் குறள்வடிவாய்த் தோன்றி  
பெரிய அடிகளால் உலகனைத்தையும் விரும்பி

வளர்ந்து தனது இரண்டு  
அளந்தான்; மெய்யறிவினை

யுடைய திருவள்ளுவரும் தம்மிடத்துத் தோன்றி  
அந்நிலை நிற்கும் குறள்

வெண்பாவின் சிறிய இரண்டடிகளால்,  
அவ்வலகனைத்தினும் உள்ளோர்

நினைப்பவை யாவையும் ஆராய்ந்து அளந்தார்.

நக்கீரர்

7. தானே முழுதணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்  
ஆன அறமுதலா அந்நான்கும்—ஏனோருக்கு  
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்  
வாழியுலகு என்பதும் மற்று.

\* இது முதல் சங்கப் புலவர் கூறிய செய்யுட்கள்.

## திருவள்ளுவமாலே

335

மறைப்பொருள் அனைத்தையும் தானே யுணர்ந்து  
குளிர்ந்த தமிழிற்

குறள் வெண்பாக்களால் அழியாத அறமுதலிய நான்கு பொருள்களையும்  
அறியாதார்க்கு எளிதினுணருமாறு ஒழுங்குபெறக் கூறிய திருவள்ளுவருக்  
கும், ஒள்ளிய நீரைத் தந்த மேகத்திற்கும், இவ்வலகு யாது கைம்மாறு  
செய்யும்? செயற்பாலது ஒன்றுமில்லை. அவரும் அதுவும் வாழ்க!

மாழலனார்

8. அறம்பொருள் இன்பம்வீ டென்னும்அந் நான்கின்  
திறம்தெரிந்து செப்பிய தேவை—மறந்தேயும்  
வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொற்  
கொள்ளார் அறிவுடையார்.

அற முதலாகக் கூறப்பட்ட அம்மறைப்  
 பொருளாகிய நான்கினது  
 கூறுபாட்டையும் நன்றாயறிந்து உலகத்தார்க்குச்  
 சொல்லிய புலவனை,  
 மறந்தாயினும் ஒரு மானிடனாகக் கருதி  
 வள்ளுவனென்று சொல்லுதற்கு  
 ஒருவனுள்ளாயின், அவன் அறிவில்லாதவன்  
 எனப்படுவான்; அவனது  
 வாய்ச்சொல்லை அறிவுடையார் கொள்ளமாட்டார்.

### கல்லாடர்

9. ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்  
 அன்றென்ப ஆறு சமயத்தார்—நன்றென  
 எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்  
 முப்பால் மொழிந்த மொழி

அறுவகை மதத்தினரும், ஒரு மதத்தார், தமது நூலில் உலகும் உயி  
 ரும் நடவுளுமாகிய யாவும் ஒன்றேயாம் என்னின், மற்றொரு மதத்தார்,  
 தமது நூலில் அதனை மறுத்து அவை வேறாம் என்று நாட்டுவர்; அங்ஙனம்  
 வேறென்று தீர்மானிக்கின், பின்னொரு மதத்தார் அதனை அன்றென்று மறுப்பார்;  
 ஆதலால் சமய நூல்கள் யாவும் இவ்வாறு பேதிக்கின்றன. (மறுக்கப்  
 படுகின்றன.) திருவள்ளுவராலே கூறப்பட்ட முப்பால் நூலையோ! எம்  
 மதத்தினரும் நன்றென்று ஒப்புக் கொள்வர்.

### சீத்தலைச் சாத்தனார்

10. மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்  
 மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்—மும்மாவும்  
 தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார் அன்றோ  
 பாமுறைதேர் வள்ளுவர்முப்பால்.

செய்யுட்களின் முன்பின் முறை தெரிதற்கிடனாய்த் திருவள்ளுவரால் அருளிச் செய்யப்பெற்ற, அறம், பொருள், இன்பமாகிய முப்பால் என்னும் பெயரிய திருக்குறள், கொல்லி, கேரி, பொதியம் என்னும் மும்மலைகளையும்; குடகாடு புனனாடு, தென்னாடு என்னும் மூன்று நாடுகளையும்; கருவூர், உறைவூர், மதுரை என்னும் மூன்று நகரங்களையும், மங்கல முரசு, கொடை முரசு, வெற்றி முரசு, என்னும் மூன்று முரசுகளையும்; இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழையும்; விற்கோடி, புலிக்கொடி, மீன் கொடி என்னும் மூன்று கொடிகளையும்; கனவட்டம், பாடலம், கோரம்

336

## திருவள்ளுவமாலே

என்னும் மூன்று குதிரைகளையும் முறையாகவுடைய சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூவரசருடைய பெரிய முடிகளின்மீது கொள்ளப்பட்ட மாலே போன்றது அன்றோ? (மாலே யெனவே தகும்.)

### மருத்துவன் தாமோதரனார்

11. சீந்திரீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய்  
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்—காந்தி  
மலைக்குத்து மால்பாணை வள்ளுவர்முப் பாலால்  
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

தனக்குப் பகையாகுமெனச் சினந்து மலையைத் தனது கோடுகளாகுத்துகின்ற பெருங்களிறுபோன்ற வேந்தனே! சீந்திரீர்ச் சருக்கரையையும், சிதைக்கப்பட்ட சுக்கையும் தேனாடு கலந்து மோந்தபின், தலைக் குத்துடையவருக்கு அந்நோய் நீங்குவது இயல்பாகும்; சித்தலைச் சாத்தனார்க்கோ! திருக்குறளினாலேயே தலைக்குத்து நீங்கிவிட்டது.



மூன்று சரக்குக்களால் தலைகோய் (மண்டையடி) நீங்குவதுபோல,  
முப்பாலால் சாத்தற்குத் தலைக்குத்து நீங்கியது என்பதாம்.

நாகன் தேவனார்

12. தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை  
வேளா தொழிதல் வியப்பன்று—வாளாதாம்  
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்  
முப்பால் மொழிமூழ்கு வார்.

எளத்தோடு பொருந்திய நாமரைகையுடைய ஒரு குளத்து  
மூழ்குவோர், வேறு தண்ணீரை விரும்பாதிருத்தலில் வியப்பு  
மில்லை; திருவள்ளுவர் இயற்றிய முப்பால் தூலில் புசுந்த குடைவ  
அந்நூலையன்றி வீணாகப் பிறநூல்களை விரும்புவரோ? விரும்பார்.

அரிசில் கிழார்

13. பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு  
தெரிந்து திறந்தொறும் சேரச்—சுருங்கிய  
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல்  
வல்லாரார் வள்ளுவர் அல் லால்.

மறைகளில் ஒன்றுக்கொன்று மயக்கிக் கிடக்கும் பொருள்களை இவ்  
வுலகினர் உணரும் பொருட்டு வேறாகப் பிரித்து அவ்வத்துறைகளில் சேரு  
மாறு சுருங்கிய சொல்லால், பொருள் எளிதில் பரந்து தோன்றும்படி  
ஒழுங்குபெறச் சொல்வதில் திருவள்ளுவரையன்றி வல்லவர் வேறு யாவர்  
உள்? ஒருவருயிலர்.

பொன்முடியார்

14. கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்  
கூனின்(று) அளந்த குறள்என்ப—நான்முறையால்  
வானின்று மண்ணின்(று) அளந்ததே வள்ளுவனார்  
தானின்று அளந்த குறள்.

நறுமணந் தங்கும் மலர்மாலையை யுடைய பாண்டியனே ! முன்னொரு காலத்துக் காசிப முனிவரால் தரப்பட்ட குறளை, உலகத்தை யளந்த குற ளென்று யாவரும் கூறுவர் ; தாமச இங்கு எழுந்தருளிய திருவள்ளுவன ரால் தரப்பட்ட குறள், தூன்முறையோடு கூடி விண்ணின்கணின்தும் மண்ணின்கணின்தும் எழுந்து உலகத்தை யளந்தது.

### கோதமனார்

15. ஆற்றல் அழியுமென்(று) அந்தணர்கள் நான்மறையைப் போற்றி யுரைத்(து) ஏட்டின் புறத்தெழுதார்-ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சேர்(வு) இன்று.

அந்தணர்கள், நான்கு வேதங்களையும் வாய்ப்பாடமாக ஒதிக் காப் பாற்றி, ஏட்டினிடத்து எழுதி வைத்தால் தகாதவரும் ஒதத் தொடங்கி அவற்றின் வலிமையைக் குறைப்பவரென்று கருதி, அவ்வேட்டில் எழுதாது விட்டனர் ; திருவள்ளுவரோ, தமது திருக்குறளாகிய வேதத்தை யேட்டி லெழுதிவைத்து யாவரும் ஒதியறிந்து கொள்ளும்படி செய்தும் அதன் வலிமை குறையவில்லை.

### நத்தத்தனார்

16.

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்  
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்—போயொருத்தர்  
வாய்க்கேட்க னூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ

## ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

பாயிர நான்குகாரங்களோடு சேர்ந்து தொகையாகிய அருமை ய ஆயிரத்து முந்நூற்று முப்பது குறஸ் வெண்பாக்களையும் ஒருவர் ஒதி னார்ந்தபின்னர், ஒருவரிடத்துச் சென்று தாமறியாத விஷயங்களைக் கேட்க னாலுள்ளனவோ? இல்லை. ஆனால் அழியாது நிலைபெற்ற தமிழில் புலமை மிகுந்தோராகிப், பிறர் தம்மிடம் வந்து கேட்டறிந்து கொள்ளுமாறு வீற் றிருக்கலாம்.

முகையவூர்ச் சிறுகருந்தும்பியார்

17. உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத் தெள்ளுதல் அன்றே செயற்பால்—வள்ளுவனார் முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார் எப்பா வலரினும் இல்.

ன்று

திருவள்ளுவரினது திருக்குறளுக்கு மேற்பட்ட நூலொன்று உளதெ கூறவல்லவர், எத்தகைய புலவருள்ளும் இலர்; ஆதலின் நாம் இந்நூ

லைக் குறித்துச் செய்தற்குரியன, இதன் பொருளைச் சிந்தித்தலும் பிறர்க்கு அதனைச் சொல்லுதலும், பிறர் கூறிய அதனைத் தெளிதலும் அல்லவா?

ஆசிரியர் - நல்லந்துவனார்

18. சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும் போற்றி யுரைத்த பொருளெல்லாம்—தோற்றவே முப்பால் மொழிந்த முதற்பா வலர்ஒப்பார் எப்பா வலரினும் இல்.

அறிவுடையோர் கூறிய பலகலைகளும் தவறாது அரிய வேதங்களும் தம்முள் அடக்கிக்காட்டிய பொருள்கள் யாவும் தம்மிடத்தினின்று விளங்கும்படி திருக்குறளைக் கூறிய திருவள்ளுவரை யொப்பவாருள்ளும் இல்லை.

எத்தகைய பாவல

## கீரந்தையார்

19. தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால் முப்பாலில் நாற்பால் மொழிந்தவர்—எப்பாலும் வைவைத்த கூர்வேல் வழி மனமகிழ்த் தெய்வத் திருவள்ளுவர்.

எவ்விடத்தும் கூர்மை வைத்த வேலைத் தாங்கிய பாண்டியன் மனமகிழ எவ்விடத்தும் குற்றமில்லாமல் மாட்சிமை தங்கிய தமது பாடல் தொழிலால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களுள் சாண்காவதாகிய வீட்டுப் பாலையும் அடக்கித் தலைமை பெற்ற குறள் வெண்பாவாற் கூறியவர், தெய்வத் தன்மையையுடைய திருவள்ளுவ நாயனாரே.

## சிறுமேதாவியார்

20. வீடொன்று பாயிர நான்கு விளக்கு அறம் நாடிய முப்பத்து மூன்றென்றாழ்—கூடுபொருள் எள்ளில் எழுபது இருபதிற றைந்து இன்பம் வள்ளுவர் சொன்ன வகை.

திருவள்ளுவராலே கூறப்பட்ட திருக்குறளின் அதிகாரவகை, பாயிரம் நான்கு அதிகாரத்தை யுடையது; அறம் முப்பத்துமூன்று அதிகாரத்தை யுடையது; ஊழ் ஓரதிகாரத்தை யுடையது. பொருள் எழுபது அதிகாரத்தை யுடையது. காமம் இருபத்தைந்து அதிகாரத்தை யுடையது.

நல்கூர் வேள்வியார்

21. உப்பக்க நோக்கி உபகேசி தோள்மணந்தான் உத்தர மாமதுரைக் கச்சென்ப—இப்பக்கம்

போதார் புனற்கூடற் கச்சு.

அழகிய கூந்தலையுடைய உபகேசி யென்னும் நப்பின்னைப் பிராட்டியினது தோளை மணந்த கண்ணிராளை அந்தப் பக்கமிருக்கும் வடமதுரைக்கு ஆதாரமென்று கூறுவர் ; மாதாறு பங்கி எனப்படுகின்ற குற்றமற்ற புலமையாகிய தேனைச் சொரிகின்ற செவ்விய நாவாகிய மலரையுடையவராகிய திருவள்ளுவரை இப்பக்கமுள்ள நீர்வளத்தையுடைய தென் மதுரைக்கு ஆதாரமாகச் சொல்லுவர்.

தொடித்தலை விழுத்தண்டினார்

22. அறநான் (கு) அறிபொருள் ஏழ்ஒன்று காமத் திறம்மூன் (று) எனப்பகுதி செய்து—பெறலரிய நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார் போலும் மொழிந்த பொருள்,

திருவள்ளுவமாரீ

339

பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என அறத்துப் பாலினுட் பிரிவுகள் நான்கும் ; அரசு, அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, ஒழிபு என உணரப்பட்ட பொருட் பாலினுட் பிரிவுகள் ஏழும் ; ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று, அவ்விருபாற் கூற்று, எனக் காமத்துப் பாலினுட் பிரிவுகள் மூன்றுமாகப் பகுதி செய்து, பெறுதற்கரிய அறம், பொருள், இன்பம், வீடு எனப்படுகின்ற நான்கு பொருள்களையும் சொல்லிய பெருநாவலராகிய திருவள்ளுவரே, அவற்றுள் அடங்காது ஒழிந்த பொருள் உளதாயின் அதனை நன்றாக அறிய வல்லவர் போலும் !

வேள்ளி வீதியார்

23. செய்யா மொழிக்குந் திருவள் ளுவர் மொழிந்த  
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே—செய்யா  
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை  
இதற்குரியர் அல்லாதார் இல்.

எவராலும் செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் திருவள்ளுவரால் அருளிச்செய்யப்பட்ட தன் வழியில் ஒழுகுவோர்க்குப் பயன் தருதலில் பொய்ப்பாத மொழியாகிய திருக்குறளுக்கும் பொருள் ஒன்றுதான்; ஆராயுங்கால் செய்யப்படாத அந்த வேதம் ஒதுதற்கு உரியவர் அந்தணர் மாதிரிமே; உண்மைப் பொருளுணர்த்தும் இத் திருக்குறளுக்கு உரியரல்லாதவர் இல்லை.

### மாங்குடி மருதனார்

24. ஓதற்(கு) எளிதாய் உணர்தற்(கு) அரிதாகி  
வேதப் பொருளாய் மிகவிளங்கித்—தீதற்(கு)ரீ  
உள்ளுதொ றுள்ளதொ றுள்ளம் உருக்குமே  
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

திருவள்ளுவரது வாயினின்று தோன்றிய திருக்குறளினது மாட்சிமையைப்பற்றிக் கூறுமிடத்து, அந்தூல் ஓதப்படுதற்கு எளிய சொற்களை யுடையதாய், அறியப்படுதற்கரிய கருத்தினை யுடையதாய் வேதத்தில் கூறப்பட்ட பொருளே அமைந்தும், அவ்வேதத்தினும் மிக்க விளக்கமுடையதாய், குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனத்தை உருகச்செய்யும்.

### எறிச்சலூர் மலாடனார்

25. பாயிரம் நான்கில் அறம்இருபான் பன்மூன்றே  
தூய துறவறம் ஒன்(று) ஊழாக—ஆய  
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் தூலின்  
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.

திருவள்ளுவ நாயனார், மறைப்பொருளை யாராய்ந்து, தம்மாலே இயற்றப்பட்ட தூலின் திறத்துக்குத் தக்க நன்மையுடைமையால், இவையே யுரியன வென்று உணர்ந்து, பாயிரம் நான்கு அதிகாரமும், இல்லறவியல் இருபது அதிகாரமும், துறவறவியல் பதினமூன்று அதிகாரமும், ஊழ் ஒரு அதி

காரமும் உடையனவாக, இவ்வாராய  
நால்வகை புடைத்தாகக் கூறினார்.

அறத்துப்பாலப் பாயிர முதலிய

### போக்கியார்

26. அரசியல் ஐயைந்(து); அமைச்சியல் ஈரைந்(து)  
உருவல் அரணீரண்டொன்(று) ஒண்குழ்—இருவியல்  
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்(று)  
எண்பொருள் ஏழாம் இவை.

அரசியல் இருபத்தைந்து அதிகார முடையது; அமைச்சியல் பத்து  
அதிகாரம் உடையது; உருத் திப்பஞ்சிறந்த அரணியல் இரண்டதிகார முடை  
யது; பொருளியல் ஓர் அதிகார முடையது; படையியல் இரண்டு அதிகார  
முடையது; நட்பியல் பதினேழ் அதிகார முடையது; ஒழிபியல் பதின்மூன்று  
அதிகார முடையது; எண்ணப்பட்ட பொருட்பாலுக்கு இவ்வியல்கள் ஏழாம்.

### மோசிகீரனார்

27. ஆண்பாலேழ் ஆறிரண்டு பெண்பால் அடுத்தன்பு  
பூண்பால் இருபால்ஓர் ஆறாக—மாண்பாய  
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்  
காமத்தின் வள்ளுவனார் நன்கு.

ஆண்பாற் கூற்று ஏழு அதிகாரமும், பெண்பாற் கூற்று பன்னிரண்டு  
அதிகாரமும், ஒருவரை ஒருவர் அடுத்து அன்பைப் பூணுதற் பகுதியுடைய  
அவ்விருபாற் கூற்று ஆறதிகாரமுமாக மாட்சிமைப்பட்ட காமத்துப் பாலின்  
இயல்கள் மூன்றாகப், பெயர்பெற்ற திருவள்ளுவர் நன்கு கூறினார்.

காலிரிப்பும்பட்டினத்து காரிக் கண்ணனார்

28. ஐயாறு நூறும் அதிகார மூன்றுமாம்  
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்—பொய்யாது  
தந்தான் உலகிற்குத் தான்வள் ஞவனாகி  
அந்தா மரைமேல் அயன்.

மெய்யாகிய வேதப் பொருள் பொய்த்துப் போகாமல் விளங்கும்படி  
அதனை அழகிய தாமரை மலரின்மேல் வீற்றிருக்கின்ற நான்முகக் கடவுள்  
தானே திருவள்ளுவராக வந்து, நூற்றுமுப்பத்து மூன்று அதிகாரமாகப்  
பகுத்து உலகத்தார்க்குத் தமிழில் செய்து தந்தான்.

மதுரைத் தமிழ் நாகரூர்

29. எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால்  
இல்லாத எப்பொருளும் இல்லையால்—சொல்லால்  
பரந்தபா வாலென்பயன்வள் ஞவனார்  
சார்தபா வையத் துணை.

பலவகை நூல்களால் சொல்லப்பட்ட சிறந்த விஷயங்களெல்லாம்  
இந்நூலினிடத்து அடங்கியிருக்கின்றன; இந்நூலினிடத்து அடங்கி இல்  
லாத யாதொரு சிறந்த பொருளும் எந்தாலும் இல்லை; ஆதலால் சொல்

திருவள்ளுவமலை

341

அளவினால் விரிந்துள்ள பல நூல்களினால் பயன்  
யாது? திருவள்ளுவரால்

தரப்பட்ட இந்நூலொன்றே உலகத்தார்க்கெல்லாம்  
துணையாக அமையும்.

“பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ,  
பாரிலுள்ள

நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ”  
என்பதனாலும் அறிக.



## பாரதம் பாடிய பெருந்தேவனார்

30. எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்  
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரு—முப்பாற்குப்  
பாரதம்சீ ராம கதைமதுப் பண்டைமறை  
நேர்வனமற் றில்லை நிகர்.

யும்

பாரதம், பழைய சீராம கதையையும், மதுஸ்மிருதி, பழைய வேதத்தை  
ஒத்திருக்கின்றனவாகும்; எவ்வகைப்பட்ட பொருள்களையும் எவ்வகை

யோரும் அவற்றின் தன்மையோடு அறிய அவர்க்குச் சொல்லும்படிக்குத்  
திருவள்ளுவர் சொல்லால் வந்த திருக்குறளுக்கு உபமானமாகத்தக்க நூல்  
ஒன்றும் இல்லை.

## உருத்திர சன்ம கண்ணார்

31. மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்(து)  
உணச்சுரக்குந் தாய்முலை ஒண்பால்—பிணக்கிலா  
வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்(கு)  
ஆய்தொறும் ஊறும் அறிவு.

மணலைத் தோண்டித்தோறும் நீர்பெருகும்; புதல்வர்கள் வாய்வைத்து  
உண்ணுத்தோறும் தாயினது முலைக்கண் கல்ல பால் பெருகும்; அவை  
போல; வெறுப்படைந்து மாறுபடற்கு இடமில்லாத வாய்மைச் சொல்லை  
புடைய திருவள்ளுவரது திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவுடைய புலவர்  
க்கு அறிவு மேன்மேல் வளரும்.

## பெருஞ்சித்திரனார்

32. ஏதமில் வள்ளுவ ரின்குறள் வெண் பாவினால்  
ஓதிய ஒண்பொருள் எல்லாம்—உரைத்ததனால்  
தாதவிழ் தார்மாற! தாமே தமைப்பயந்த  
வேதமே மேதக் கன.

பராகங்கனொடு விரிந்த பூமாலையுடைய பாண்டிய ராசனே! குற்றமற்ற திருவள்ளுவனார் இனிய குறள் வெண்பாக்களாலே நான்கு வேதங்களிற் கூறும் ஒள்ளிய பொருள்களை யெல்லாம் கூறியதனால், மேம்படுத்தற்குத் தக்கவை அக்குறள் வெண்பாக்களோ? முதலாலாய் நின்று அவற்றைப் பயந்த வேதங்களோ? நீ கூறுவாயாக!

நரிவேருடத் தலையார்

33. இன்பம் பொருள் அறம் வீடென்னும் இந்நான்கும் முன்பறியச் சொன்ன முதுமொழிநூல்—மன்பதைகட்(கு) உள்ள அரிதென்(று) அவைவள் ஞவர்உலகங் கொள்ள மொழிந்தார் குறள்.

342

திருவள்ளுவமாலே

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இந் நான்கு பொருளியல்புகளையும் மானிட வருக்கத்துக்கு, அக்காலத்தில் அறியும் வண்ணம் கூறப்பட்ட பழைய மொழியாகிய வேதமானது, ஒதியுணர்தற்கு அரியதென்று, திருவள்ளுவர், அந்நால்வகைப் புருஷார்த்தங்களையும் உலகத்தார் எளிதில் உணரும்படி திருக்குறளை இயற்றியருளினர்.

மதுரைத் தமிழாசிரியர், சேங்குன்றூர்க் கிழார்

34. புலவர் திருவள்ளுவரன்றிப் பூமேல் சிலவர் புலவரெனச் செப்பல்—நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மலை மற்றும் கறங்கிருள்மா லைக்கும் பெயர்.

மண்ணுலகத்திலே திருவள்ளுவர் ஒருவரையே புலவரென்று சொல்லாமல் வேறு சிலரையும் புலவரென்று சொல்லுதலானது, மாலையென்னும் சொல், நிலவினால் விளங்குகின்ற ஒளியையுடைய அந்திக்கும் பெயராக, மற்றும் சூழ்கின்ற இருளையுடைய அந்திக்கும் பெயராகச் சொல்லுதல் போலும்!

மதுரை அறுவைவாணிகள்

இளவேட்டனார்

35.

இன்பமும் துன்பமும் என்னும் இவையிரண்டும்  
மன்பதைக்(கு) எல்லாம் மனமகிழ்—அன்பொழியா(து)  
உள்ளி யுணர உரைத்தாரே ஒதுசீர்

வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

பின் வருதற்குரிய இன்பத்துன்பங்களாகிய இவற்றினுடைய காரணங்  
களை ஆய்ந்தறியவும், தம்மீது அன்பு நீங்காமல் மனம் களிப்புறவும், யானிட  
வர்க்கத்துக்கெல்லாம் புகழ்ப்படுஞ் சிறப்பையுடைய திருவள்ளுவர் வாயுறை  
வாழ்த்தாகக் திருக்குறளைக் கூறினார்.

கவினாகரப் பெருந்தேவனார்

36. பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புநதம்;  
ஆவிற்கு அருமுனிஆ; யானைக்கு—ஆமரர்உம்பல்;  
தேவிற் றிருமால் எனச்சிறந்த(து) என்பவே  
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

மலர்களுக்குள்ளே தாமரை மலரும், பொண்களுக்குள்ளே சாம்புநதப்  
பொன்னும், பசுக்களுக்குள்ளே, அருமையான வசிஷ்ட முனிவர்க்கு உரிய  
தாகிய காமதேனுவும், யானைகளுக்குள்ளே தேவர்கட்கு உரியதான ஜராவத்  
மும், தேவர்களுக்குள்ளே திருமாலும்போல, னுல்களுக்குள்ளே திருவள்ளுவ  
ரது திருக்குறள் சிறந்தது என்று அறிவுடையோர் கூறுவர்.

மதுரைப் பெருமருதனார்

37. அறம்முப்பத் தெட்டுப் பொருள்எழுப தின்பத்  
திறம் இருபத் தைந்தாற் றெளிய—முறைமையால்  
வேத விழுப்பொருளை டிவண்கும்ளால் வள்ளுவனார்  
ஓதவழுக் கற்றி துலகு.

அறத்தின் கூறுபாடு முப்பத்தெட்டு அதிகாரங்களாலும், பொருளின் கூறுபாடு எழுபது அதிகாரங்களாலும், காமத்தின் கூறுபாடு இருபத்தைந்து அதிகாரங்களாலும் தெளிவடையும் பொருட்டுக் காரணகாரிய ஒழுங்கினால் வேதத்திலுள்ள சிறந்த பொருளைக் குறள் வெண்பாக்களாலே, வள்ளுவனர் தெரிவித்தமையால், உலகமானது குற்றம் நீங்கி விளங்குகிறது.

கோலூர்க் கிழார்

38. அறமுதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்  
திறமுறத் தேர்ந்து தெளியக்—குறள்வெண்பாப்  
பன்னிய வள்ளுவனர் பால்முறைநேர் ஒவ்வாதே  
முன்னை முதுவோர் மொழி.

அறமுதலிய நான்கு பொருளையும் உலகத்தோர் வகைப்பட ஆராய்ந்து தெளியுமாறு, குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்ட திருவள்ளுவரது முப்பால் முறையினிடத்தே, முற்காலத்துள்ள களுக்குள் ஒன்றேனும் உவமை நேராது.

பெரியோரது நூல்

உறையூர் முதுகூற்றனர்

39. தேவிற் சிறந்த திருவள் ளுவர் குறள்வெண்  
பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார்—நாவிற்(கு)  
உயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றும்  
செயலில்லை என்னும் திரு.

தெய்வத்தன்மையாற் சிறந்த திருவள்ளுவரது குறள் வெண்பாக்களோடு கூடிச்சிறந்து தோன்ற நின்றுமுப்பால்களையும் ஒதிக்கல்லாதவரது நாவிற்கு இன்சொற்கூறி வாழ்தல் உண்டாகாது; மனத்திற்குச் சொற்களின் சுவையை உணர்தல் உண்டாகாது; இவையன்றியும் சரீரத்திற்கு நல்ல செயல் உண்டாகாது என்று நினைத்துத் திருமகள் அவரிடத்துச் சேரமாட்டாள்.

### இழிகட் பெருங்கண்ணனார்

40. இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியில் தெளிவுபெற—மும்மையின் வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார் பாடினர் இன்குறள் வெண்பா.

இம்மை மறுமைக்கு ஆவன இரண்டையும் வினைப்பயன் தொடர்தற் குரிய ஏழு பிறப்பிற்குமாகச் செவ்வையான வழியில் யாவரும் தெளிவு பெறவும், அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால்களும் அம்முப்பாற் பொருள்களோடு வீமோகிய நாற்பொருள்களது விதிகளும் வழங்கவும், திருவள்ளுவ நாயனார் இனிய குறள் வெண்பாவைப் பாடியருளினார்.

### சேயர்க்காவிரியார் மகனார் சாத்தனார்

41. ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார் யாவரும் வல்லார் எடுத்தியம்பத்—தேவர் திருவள் ளுவீர்தாமும் செப்பியவே செய்வார் பொருவில் ஒழுக்கம்புண் டார்.

மக்களுக்குத் தக்கனவும், தகாதனவுமாகிய இவற்றை அறிவுடையார் யாவரும் இனி இதிலிருந்து எடுத்துச் சொல்லுதற்கு வல்லவராவர்; ஆதலால் தேவராகிய திருவள்ளுவராலே கூறப்பட்டவற்றையே ஒப்பற்ற ஒழுக்கத்தை மேற்கொண்டவர் செய்வார்.

### சேயலூர்க் கோடுஞ் சேங்கண்ணனார்

42. வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்  
 ஒத்தத் தமிழால் உரைசெய்தார்—ஆதலால்  
 உள்ளூநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப  
 வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

வேதத்தின் பொருளை உலகத்தார் ஓதியுணரும்பொருட்டு உபாயத்  
 தால் விரித்துத் தமிழ் மொழியினாலே கூறியருளிணர்; ஆதலால், நினைப்ப  
 வர் நினைக்கும் பொருள்களெல்லாம் திருவள்ளுவர் திருவாயில் பிறந்த  
 திருக்குறளினிடத்தே உண்டென்று அறிவுடையோர் கூறுவர்.

வண்ணக்கஞ் சாத்தனார்

43.

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்(து) இதனின் இது  
 சீரியதென்(று) ஒன்றைச் செப்பரிதால்—ஆரியம்  
 வேத முடைத்து; தமிழ், திரு வள்ளுவனார்

ஒது குறட்பா உடைத்து.

வடமொழியையுந் தென்மொழியையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும்  
 இது சிறந்ததென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் கூடாது; வடமொழி  
 வேதம் உடைத்து; தமிழ்மொழி திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  
 யுடையது ஆதலால்.

களத்தூர்க் கிழார்

44. ஒருவர் இருகுறளே முப்பாலின் ஒதும்  
தருமம் முதல்நான்கும் சாலும்—அருமறைகள்  
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவரை  
புந்தி மொழிந்த பொருள்.

இருக்கு முதல் பாரதம் இறுதியாகிய அரிய வேதங்கள் ஐந்தும், அவ்  
வேதங்களின் வழிப்பட்ட சமய நூல்கள் ஆறும் நம்முடைய திருவள்ளுவ  
ரால் உலகத்தார்க்கு அறிவுண்டாகும்படி சொல்லப்பட்ட நூலில் அடங்கும்;  
ஆதலால் ஒருவர், ஒருவிகற்பமும் இருவிகற்பமுமாகிய இருவகைக் குறள்களை  
யுமே முப்பால்களில் அத்தியயனஞ் செய்து அறியப்படுகின்ற அறம் முதலிய  
நாற்பொருள்களும் அவருக்குப் போதும்.

### நச்சுமரூர்

45. எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு  
வழுக்கில் வனப்பணி வண்ணம்—இழுக்கின்றி  
என்றெவர் செய்தன வெல்லாம் இபம்பின  
இன்றிவர் இன்றறள்வெண் பா.

## திருவள்ளுவமாலே

345

எழுத்து, அசை, சீர், அடி, சொல், பொருள், யாப்பு, அழகு, அவக்  
காரம், வண்ணம் ஆகிய இப்பத்துள் வழுவுதலில்லாமல், எக்காலத்தில் எவ  
ரால் எவை செய்யப்பட்டன அவையெல்லாம், இக்காலத்து இத்திருவள்ளு  
வராலே செய்யப்பட்ட இவ்வினிய குறள் வெண்பாக்களில் கூறப்பட்டன.

### அக்காரக்கனி நச்சுமரூர்

46. கலைநிரம்பிக் காண்டற்(கு) இனிதாகிக் கண்ணில்  
நிலைநிரம்பு நீர்மைத்(து) எனினும்—தொலைவிலா  
வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்  
பானூல் நயத்தின் பயன்.

திங்களும், முப்பாணாலும், பதினாறு கலைகளாலும் அறுபத்து நான்கு கலைகளாலும் நிறைந்து, ஆராய்ச்சி செய்தற்கு இனிதாகி, முகக்கண்ணின் நிலையில் அகக் கண்ணிலையில் நிரம்புகின்ற தன்மையை யுடைத்தாயினும் திருவள்ளுவரது முப்பால் நூலினது நயத்தால் வீளையும் பயன், வானிற் செல்லும் மதியத்திற்குண்டோ? இல்லை.

நட்பாலத்தனார்

47. அறந்தகளி யான்ற பொருள்திரி இன்பு  
சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு—குறும்பாவா  
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்  
உள்ளிருள் நீக்கும் விளக்கு.

தருமம், அகலும் பொருள், திரியும் காமம், நெய்யும் செவ்விய சொல்  
நெருப்பும், குறட்பாத் தண்டொக, திருவள்ளுவ நாயனார், பூமியின் கண் வாழ்  
வோரது அகத்திருளை ஒழிப்பதாகிய விளக்கை ஏற்றினார்.

குலபதி நாயனார்

48. உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துள்ள

தள்ளற் கரியிருள் தள்ளுதலால்—வள்ளுவனார்  
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்குமெனக்  
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு.

நெஞ்சமாகிய தாமரை மலரை மலரச்செய்து மக்களது அகத்திலுள்ள  
பிறிதொன்றினால் நீக்கப்படாத அஞ்ஞான விருளை நீக்குதலால், திருவள்ளு  
வரது குறள் வெண்பாவும், புறத்துத் தாமரை மலரச் செய்து புறத்திருளை  
நீக்குகின்ற பரிதியும் அச்செய்கையைக் கொண்டு ஒக்குமென்று கொள்ளத்  
தகும்.

தேனீக்குடிக்கீரனார்

49. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத  
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே—முப்பாலில்



தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறளால்  
வையத்து வாழ்வார் மனத்து.

தெய்வத் தன்மையையுடைய திருவள்ளுவர் அறத்துப் பால், பொருட்  
பால் சாமத்துப்பால் என்னும் மூன்று பால்களையுடையதாகச் சொன்ன  
திருக்குறளைக் கேட்டறிதலால், நிலவுலகத்தில் வாழ்பவருடைய மனத்  
திலே பொய்யின் பகுப்பிற் சேர்ந்தவையெல்லாம் பொய்யேயாய் ஒழிந்தன;

44

346

திருவள்ளுவமலை

பொய்ம்மை யல்லாத மெய்யின் பகுப்பிற்  
சேர்ந்தவையெல்லாம் மெய்யே

கோடிஞாழன் மாணிபூதனார்

50. அறன் அறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறன் அறிந்தேம் வீடு தெளிந்தே—மறன்எறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால் கேளா தனவெல்லாம் கேட்டி.

பகைவரை யெறிந்த வாட்படை தங்கிய பெருமை யிருந்த பாண்டியனே! திருவள்ளுவ நாயனரது வாக்கினால் இதற்குமுன் கேட்கப்பட்டில்லாதவையெல்லாம் இப்போது கேட்டு, அறத்தின் திறத்தை யறிந்தேம்; பொருளின் திறத்தை யறிந்தோம் இன்பத்தின் திறத்தை யுணர்ந்தேம் வீட்டின் திறத்தையும் அறிய வழிதெரிந்து கொண்டோம்.

கவுணியனார்

51. சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கும் மாமருந்து—முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா.

முற்பட்டதாகிய சிறந்த சண்மார்க்கங்களை நாம் அறிந்துகொள்ளும்படி நாவில் விளங்கும் புலமையையுடைய திருவள்ளுவர் சொன்ன, இனிய குறள் வெண்பாக்கள், நினைத்தால் இன்பஞ் செய்வன; கேட்டால் காதுகளுக்கு இன்பஞ் செய்வன; ஒதினால் வாய்க்கு இன்பஞ் செய்வன; தொடர்ந்து வருகிற இருவகை வினைகளாகிய நோய்களுக்குச் சிறந்த மருந்துகளாவன.

மதுரைப் பாலா சிரியனார்

52. வெள்ளி வியாமும் விளங்கு இரவி வெண்திங்கள் பொள்ளென நீக்கும் புறவிருளைத்—தெள்ளிய வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர் உள்ளிருள் நீக்கும் ஒளி.

சக்கிரன், தேவகுரு, இரவி, சந்திரன் என்பன புறத்திருளை விரைவில் நீக்கும் ஒளிகளாம்; முற்றுணர்ந்த திருவள்ளுவ நாயனரது இனிய குறள் வெண்பா, உலகத்தாரது உள்ளிருளை நீக்கும் ஒளியாகும்.

ஆலங்குடி வங்கனார்

53. வள்ளுவர் பாட்டின் வளம்உரைக்கின் வாய்மடுக்கும் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்—தெள் அமுதம் உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால் வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.

திருவள்ளுவரது திருக்குறட் பாட்டினது மதுரமாகிய சுவையைக்

குறித்துப் பேசமிடத்து, உண்பபயமுனைற மதளளைய அமுதனது நல  
 சுவையும் அதற்கு ஒப்பாகாது; அத்தெள்ளிய அமுதினையுண்டு அதன்  
 சுவையை அறிபவர் தேவர்கள், வளம் பொருந்திய தமிழிலுள்ள முப்பாலாகிய  
 அதன் மும்மடி சிறந்த பாலே எல்லா வலகத்தாரும் மகிழ்ந்து உண்டு அதி  
 லுள்ள சொற்களை, பொருட்சுவைகளை யறிவார்.

திருவள்ளுவமாலே, ஆசிரியர், திரு. ராகவாசாரியர் இயற்றிய  
 பொழிப்புரையுடன் முற்றுப் பெற்றது.

## APPENDIX I.

### English Translation.

Better Readings etc.,

Verse 9. Eight attributes of the Lord :—(1) Self-existence  
 (2) essential purity (3) intuitive wisdom (4)  
 infinite intelligence (5) essential freedom from  
 all bonds (6) infinite grace (7) omnipotence  
 (8) infinite enjoyment.

or

(1) Eternity (2) wisdom (3) omnipresence (4)  
 happiness (5) power (The King) (6) purity (7) ~  
 immateriality (8) love.

DR. G. U. POPE.

Verse 13. Substitute—'Should rains fail,  
 famine would

ramp and rage over the wide sea-girt earth.'

Verse 72. Substitute—'Full of themselves do the  
 loveless

tread on earth; but even their very bones, the  
 loving bring to the altar of service.'

Verse 85. Substitute—'Even unsown, the fields  
of one  
rustle with the rich waves of corn that first

regales one's guests and then feeds on what  
remains.'

Verse 356. Substitute—'Behold the man who has  
taken a

heroically bold dive into the depths of his own  
soul guided by the unerring voice and vision  
of a master mind and has drunk in the stream-  
ing radiance of the all-perfect peerless pearl

of the Formless; he shall enter the path that  
leads not again into the the darkness of the  
world.'

Verse 386.

Substitute—'All sing the glory of the kingdom  
of a sovereign who is easy of access and never  
guilty of a harsh word.'

Substitute—'Vaulting ambition, which overreaches itself, spells the ruin of a sovereign and

he is like one who takes a leap into the void  
from on the giddy top of a giant tree.'

348 APPENDIX

APPENDIX II.

Opinions of Western Savants on the  
Kural.

M. Ariel :—(Journal  
Asiatique—1848)

"The Kural is the masterpiece of  
Tamil literature:—one of the highest and purest  
expressions of human thought."

"That which, above all, is wonderful in the Kural is the fact that its author addresses himself, without regard to castes, peoples or beliefs, to the whole community of the mankind; the fact that he formulates sovereign morality and absolute reason; that he proclaims in their very essence, in their eternal abstractedness, virtue and truth; that he presents, as it were, in one group the highest laws of domestic and social life; that he is equally perfect in thought, in language, and in poetry, in the austere metaphysical contemplation of the great mysteries of their Divine Nature, as in the easy and graceful analysis of the tenderest emotions of the heart."

**Dr. Graul (1856).**

"No translation can convey an idea of its charming effect. It is truly apple of gold in a net work of silver."

**Rev. G. U. Pope, M.A., D.D. 1886.**

\*

"The Kural owes much of its popularity to its exquisite poetic form. The brevity rendered necessary by the form gives an oracular effect to the utterances of the great Tamil "Master of Sentences." They are the choicest of moral epigrams. Their resemblance to gnomic poetry of Greece is remarkable as to their subjects, their sentiments, and the state of society when they were uttered. Something of the same kind is found in Greek epigrams, in Martial and the Latin elegiac verse.

There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius.

The weaver of Mylapore was undoubtedly one of the *great geniuses of the world*. Complete in itself, the sole work of its author, it (the kural) has

hardly a single

come down the stream of ages absolutely uninjured, various readings of any importance being found."

"It is undoubtedly a noteworthy fact that from this Mylapore, on which the eyes of Christendom have ever rested as the only sacred spot in India of Apostolic labour, comes the one Oriental book, much of whose teaching is an echo of the 'Sermon on the Mount'. "Tradition declares that Tiruvalluvar composed his Kural at the request of his neighbours, in order that the Tamil people might have a Veda of

#### APPENDIX

349

their own, and it was doubtless intended to become the abiding authority on all ethical subjects for the Tamil Country. The author must have already possessed a great reputation or this have been made." request would not

"Though in value it outweighs the whole of the remaining Tamil literature, and is one of the select number of great works which have entered into the very soul of a whole people, and which can never die."

"Sir A. Grant says 'Humility, charity and forgiveness of injuries, are not described by Aristotle.' Now these three are everywhere forcibly inculcated by this Tamil Moralist."

## Dr. Barth (Religions of India).

"The Kural is that admirable collection of stanzas in the Tamil language, which is instinct with the purest and most elevated religious emotion ..... What philosophy he teaches seems to be of the eclectic school as represented Geeta."

## Frederick Pincott.

by the Bhagavat

"There are two books in India which have taken entire possession of the hearts and minds of the people; the first of these is the *Ramayana of Tulasidas*, which is known to every peer and peasant in Northern India, and the other is the *Kural of Thiruvalluvar* which is equally well-known throughout the South of the Indian Peninsula. The authors of both these works were essentially moralists and monotheists, and their poems have moulded the characters and guided the lives of many generations of their countrymen. It is the pride of both poets that their works are absolutely pure, and it is creditable to the Hindu community that the two works, which are free from even an indelicate allusion have become the most popular books of India, and for hundreds of years have held undisputed sway over the people. Of the two, the Kural is much the older."

Rev. Elijah Hoole, D.D.

"Some of the sayings (of Kural) are probably as old writings of the Old Testament."



as the earliest

"The Cural of Tiruvalluvar is a poetic work on morals, of great merit as literary performance. . . . The author commences his book with an acknowledgment of God, in a style which in the production of a heathen, we cannot but greatly admire; and throughout the whole he evinces a singular degree of freedom from many of the strong prejudices of the Hindus, although he frequently illustrates his positions by allusions to the mythology and doctrines of the superstition of his country."

350

APPENDIX

Rev. W. H. Drew (1840)

"Called the first of works, from which, whether for thought or language, there is no appeal, the Cural has a strong claim upon our attention as a part of the literature of the country, and as a work of intrinsic excellence."

The Rev. Peter Percival.

"Will be read with pleasure, as affording the loftiest sentiments, the purest moral rules, proof of the existence of and equal power of conception and expression. Nothing certainly in the

whole compass of human language can equal the force and terseness of the sententious distichs in which the author conveys the lessons of wisdom he utters."

### Mr. Charles E. Gover.

"Men like Thiruvalluvar and Siva Vakyar used their tongues and pens in favour of "Deism and against the ceremonial Polytheism of the Brahmans." "It will seem strange to a Western reader that the Cural of Thiruvalluvar should be the most venerated and popular book south of the Godaverri."

"There is no doubt of the fact that the Cural is as essentially the literary treasure, the poetic mouthpiece, the highest type of verbal and moral excellence among the Tamil people, as ever Homer was among the Greeks. We can only explain it by the principle that the whole aspect of the Dravidian mind is turned towards moral duty. Few persons out of the Madras Presidency can have any idea of the reverence and love that surrounds the Cural. Its sentences are counted as binding as the Ten Commandments on the Jews. Its very language has become the test of literary excellence. It is no exaggeration to say that it is as important in Tamil literature, as influential on the Tamil mind, as Dante's great work on the language and thought of Italy."

### Rev. E. J. Robinson :—

"Readers who may be surprised to meet with not a little sacred truth in the heathen writings here unfolded, will remember that wisdom, like the Sun, has travelled from the East. A comparison of Tamil sayings with the precepts and proverbs of Holy Writ would tend to show that the fountain of the water of life has supplied the world, in streams coloured by the ages and countries through which they have flowed."

"We may regard Valluvar.....as Tamil Solomons, Ezras, or Tuppens, who collected and arranged the "proverbial philosophy" of primitive times."

## APPENDIX III.

*Translations of Thirukural and those relating to the same.*

1. Father C. J. Beschi—In Latin—Books I and II. About 1730.
2. Rev. W. H. Drew—2 Vols. 1840 and 1852, 63 chapters only with annotations on the commentary of Parimelalagar by Ramanuja Kavirayar.
3. Dr. Graul—In German and Latin—1856—Incomplete.

4. M. Lamaisse—In French. 1867.

## IN ENGLISH

5. F. W. Ellis—Published in Dr. Pope's Edition—A small portion only.
6. Rev. E. J. Robinson—108 chapters only under the heading "The Divine Pariah" forming a part of Tales and Poems of South India.
7. M. Murugesu Mudaliar—with Parimelalagar's commentary and clear exposition in Tamil. 1885, Contains English translation of Rev. Drew for first 63 chapters and of 70 chapters by Dr. J. Lazarus.
8. Dr. G. U. Pope. D. D. 'Sacred Kural'—metrical translation complete. London. 1886.
9. Mrs. Tirunavukkarasu—A gem for each day

selected verses

366 only—1915.

10. V. V. S. Ayyar—The maxims of Thiruvalluvar complete, 1916.

11. K. Vadivelu Chettyar—with Parimelalagar's commentary, notes and clear exposition in Tamil. 1919. same as in item 7 above.

(English translation is the

12. A. Mathavayya B.A. 400 selected verses. 1925.

13. Rev. H. A. Popley. B.A. The sacred Kural or the Tamil Veda of Tiruvalluvar (the Heritage of India series) selected stanzas about 360 with introduction and notes (Association Press—5 Russell Street, Calcutta) 1932.

14. S. Somasundara Bharathi M.A., B.L., Pasumalai, Madura on

Thiruvalluvar being the translation of Tamil lecture delivered under the auspices of the Madras University on 11-3-19-1928.

15. Prof. M. S. Purnalingam Pillai. B.A., L.T., Critical Studies in Kural—Munnirpallam. P. O. Tinnevely District, 1929.

16. IN TELUGU—Kanuparthi. Venkatarama Sri Vidyanantha Natha—Trivarga Pradipika—20-7-87.

17. IN HINDI—Kshemananand Rahat—Tamil Veda-Sath Sahityamandal—Ajmere about 1924.

Note :—Sanskrit and Malayalam translations are said to have been published, but particulars of the same are not available.

இதுவரை வேளிவந்துள்ள

திருக்குறள் தமிழ்ப் பதிப்புக்கள்.

பதிப்பித்த ஆண்டு

1. திருத்தணிகை - சரவணப் பெருமானையர் -  
பரிமேலழக

ருரையைத் தழுவி இயற்றிய பதவுரையும், கருத்துரை  
யும், விசேட வுரையும்.

1840

2. V. சுந்தர முதலியார் - மூலமும் பொழிப்புரையும்.

1893

3. T. செல்வ கேசவராய முதலியார் M. A.

திருவள்ளுவர். 1904

4. கி.

குப்புசாமி முதலியார் - திருக்குறள் விளக்கம் - மாத  
சஞ்சிகையாய் பிரசுரித்த நூல் - (மூன்றுபாகமாக வெளி  
யிடப்பட்டுள்ளது.)

5. ஆறுமுக நாவலர் - பரிமேலழகர் உரையுடன்.

1919

6. மு. இராகவையங்கார் - பரிமேலழகர் உரையுடன்.

7. வ. அ. சிதம்பரம் பிள்ளை - மணக்குடவருரையுடன்  
(அறத்  
துப்பால் மாத்திரம்.)

8. திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை M.A. M.L.  
'திருக்குறள்'  
தெளிபொருள் விளக்கம் பொழிப்புரையுடன்.

9. திரு. குருசரணலயம் - திருக்குறள் வசனம்.

1922

10. J. M. நல்லசுவாமி பிள்ளை - திருக்குறள்  
வீட்டின்பால். 1923

11. M. S. கோவிந்தராஜனார் - திருக்குறள் நாடகம்.  
(இது

காமத்துப்பாலுக்கு மாத்திரம்) மைலாப்பூர்.

1923

12. M. S. சுப்ரமண்ய ஐயர் - திருக்குறள் விளக்கம்,  
அலையன்ஸ் கம்பெனி, சென்னை.

13. சைவ சித்தாந்தப் பதிப்பு - மூலம் மாத்திரம்.

1924

14. K: பொன்னுசாமி நாட்டார் - திருக்குறள் மூலம்

மணக்குடவ ருரையுடன்

1925 15. N. கபிலமூர்த்தி பிள்ளை

- திருவள்ளூர் நாயனார்.

1926

திருக்குறள் தமிழ்ப் பதிப்புக்கள்

353 16. R. P. சேது பிள்ளை B.A., B.L. சிதம்பரம்  
அண்ணாமலை

சர்வகலாசாலை - திருவள்ளூர் நூல் நயம்.

1927

17. ஸ்ரீமதி ராணி லக்ஷ்மி அம்மணி அம்மாள் -  
மருங்காபுரி

அதி

ஜமீன் தாரிணி - திருக்குறள் தீபாலங்காரம் (108

காரமும் வசனமாயெழுதியுள்ளது)

1928

18. S. சோமசுந்தர பாரதி. M.A., B.L. (பசுமலை,  
மதுரை)

திருவள்ளூர், மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு.

1929 19. கி. வீரராகவன் - திருக்குறள் மூலமும்  
பொழிப்புரையும்

தமிழ்நூற் பதிப்புக்கழகம், காஞ்சிபுரம்.

1929

20. T. P. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, M.A., B.L.  
மகளிரும்.

வள்ளுவரும்

1930

21.

M. R. அருணாசலக் கவிராயர்-மதுரைத் தமிழ்ச் சங்கம்-  
திருக்குறள் மூலமும் தெளிபொருள் வசனமும்.

1930

22. ஜகவீர பாண்டியன் - தூத்துக்குடி - திருக்குறள்  
வெண்பா.

குமரேசு

23. T. S. பரமசிவம் பிள்ளை-சேப்பாக்கம்,  
1931

திருவல்லிக்கேணி—

திருக்குறள் சாரம்—108. அதிகாரமும் வசனமா  
யுள்ளது.



தி. அ. அனந்தநாத நயினார்-ஆடிசன்பேட்டை, காஞ்சிபுரம்.  
திருக்குறள்  
கழும்.

ஆராய்ச்சியும் ஐனை சமய சித்தாந்த விளக்க

1932

25. A. இராமலிங்கம்—திருக்குறள் கீதி-திருக்குறளின் சுரடியை  
ஒரடியாக எழுதியுள்ளார் இது கலாநிலயம் என்னும்  
வாரப் பத்திரிகையில் வெளியாகி வருகின்றது.

1933

26. வை. சூ. சடகோப ராமானுஜாசாரியர் - 108 அதிகாரங்  
கள். பரிமேலழகருரையுடனும் விசேஷக் குறிப்புரை  
யுடனும் சென்னை சர்வகலாசாலை. பரிட்சைகளுக்கு  
வருஷா வருஷம் தனித்தனியே பதிப்பித்தது.

27. வேதகிரி முதலியார்—பரிமேலழகர் உரையைத் தழுவிய  
பதவுரையும் குறிப்புரையும் [நம் பார்வைக்குள் வராத  
வேறு சில தூல்களும் உண்டு.]

# பகராதி.

அ		அருங்கேடன்	210	அழுக்காடுமென	168
அகடு ஆரார்	936	அருஞ்செவ்வி	565	அழுக்காற்றின்	164
அகப் பட்டி	1074	அருட்செவ்	241	அளவல்ல	289
அகரமுதல	1	அருமறை	847	அளவளாவு	523
அகலாது	691	அருமைஉடை	611	அளவறிந்தார்	288
அகழ்வாரை	151	அரும்பயன்	198	அளவறிந்து	479
அகனமர்ந்து	84	அருவினை	483	அளவின்கண்	286
அகன் அமர்ந்து	92	அருளல்லது	254	அளித்தஞ்சல்	1154
அஃகாமை	178	அருளில்லார்	247	அறஞ்சொல்	185
அஃகி அகன்ற	175	அருளென்னும்	757	அறத்தாறுஇ	37
அஃகணத்தன்	720	அருளொடும்	755	அறத்தாற்றின்	46
அசையிற்கு	1098	அருள்சுருதி	285	அறத்தாண்வரு	39
அச்சம் உடை	534	அருள்சேர்	243	அறத்திற்கே	76
அச்சமேகி	1075	அருள்வெஃகி	176	அறத்தினூஉ	32
அஞ்சாமை அல்	497	அலந்தாரை	1303	அறம்சாரா	1047
அஞ்சாமைஈ	382	அலர்எழ ஆர்	1141	அறம்பொரு	501
அஞ்சம் அறியா	863	அலர்நாண	1149	அறவாழி	8
அஞ்சுவது அ	428	அல்லல் அரு	245	அறவினையா	321
அஞ்சுவதோ	366	அல்லவை	96	அறவினையும்	909
அடக்கம் அம்	121	அல்லற்பட்	555	அறனழிஇ	182
அடல்வேண்டும்	343	அவர் தந்தார்	1182	அறனறிந்து	441, 635
அடல்தகையும்	768	அவர் நெஞ்சு	1291	அறனாக்கம்	163
அடுக்கியகோ	954	அவா இல்லார்	368	அறனியலான்	147
அடுக்கிவாரினும்	625	அவாவினை	367	அறனிழக்கா	384
அடுத்ததுகா	706	அவாவென்ப	361	அறனீனும்	754
அணங்குகொல்	1081	அவிசொரிந்	259	அறனென்ப	49
அணி அன்றே	1014	அவையறிந்து	711	அறன் அறிந்-வெ	179
அந்தணர் என்	30	அவையறியார்	713	அறன்கடை	142
அந்தணர் நூற்	543	அவ்வித்தழுக்	167	அறன்கூறான்	181
அமர் அகத்து	814	அவ்வியம்	169	அறன்கேர்க்கி	189
அமர் அகத்துவ	1027	அழக்கொண்ட	659	அறன்வரையான்	150
அமிழ்தினும்	64	அழச்சொல்	795	அறிகிலார்	1139
அமைந்தாந்	474	அழல்போலும்	1228	அறிகொன்று	638
அரங்கினர்	407	அழிவனும்	481	அறிகொன்று	1110

அரம்பொரு	888	அழிவந்த	807	அறிந்தாற்றி	515
அரம்போலு	997	அழிவின் அவை	787	அறிவிலார்	843
அரிதரோதேம்	1153	அழிவினலு	764	அறிவிலான்	842
அரிதாற்றி	1160	அழுக்கற்று அ	170	அறிவினான்	315
அரியகற்று	503	அழுக்காறு அ	35	அறிவினான்	203
அரியவற்றுள்	443	அழுக்காறு-யான்	135	அறிவினமை	841
அரிய என்று	537	அழுக்காறு-வார்	165	அறிவு அற்றம்	421

திருக்குறள் முதற்குறிப் பக்ராதி

355

அறிவுடையார் 427, 430	ஆள்வீனையும்	1022	இரப்பன் இரப்	1067	
அறிவுருவு	684	ஆற்றாரும்	493	இரப்பாரை	1058
அறுவாய்நி	1117	ஆற்றின் அளவு 477, 525	இரப்பான்வெ	1060	
அறைபறை	1076	ஆற்றின் வருந்	463	இரவார் இரப்	1035
அற்கா இயல்	333	ஆற்றின் நிலை	716	இரவுள்ளைள்	1069
அற்றதறிந்த	944	ஆற்றின் ஒழுக்கி	48	இரவென்னு	1065
அற்றமறைத்	846	ஆற்றுபவர்க்	741	இருகோக்கு	1091
அற்றம்மறை	980	ஆற்றுவார் ஆற்றல்	225	இருந்துள்ளி	1243
அற்றவர்கள்	365	891, 985	இருந்தோம்பி	81	
அற்றார் அழி	226	இருபுனலும்	737		
அற்றாரைத்தே	506	இருமனப்பெ	920		
அற்றார்க்கு	1007	இருமைவகை	23		
அற்றால் அள	943	இருவேறு	374		
அற்றேம்என்	626	இருஞ்சேர்	5		
அனிச்சப்பூ	1115	இருள்நீக்கி	352		
அனிச்சமும்	1120	இலக்கம்உ	627		
அன்பகத்திவ்	78	இலக்கிழா	1262		
அன்பறிவு	513, 682	இலமென்று	174		
அன்பிலன்	862	இலம்என்ற	1040		
அன்பிலார்	72	இலர்பவர்	270		
அன்பிற்கும்	71	இலனென்று	205		
அன்பின்வழிய	80	இலனென்னும்	223		
அன்பின்விழை	911	இல்பிறந்தார்	1044		
அன்பினும்	74	இல்லதென்	53		
அன்புடைமை	681, 992	இல்லாரை	752		
அன்புநான்	983	இல்லானை	905		
அன்பும் அறனு	45	இல்லாள்கண்	903		
அன்புற்றமர்ந்த	75	இல்லேதவற	1321		
அன்பொரி இ	1009	இல்வாழ்வான்	41		
அன்பொடுஇ	73	இவறலும்	432		
அன்றறிவார்	36	இழுத்தொறு	940		
ஆ		இழிவறிந்துண்	946		
ஆகுஆறு	478	இழுக்கல்	415		
ஆகழால்	371	இழுக்காமை	536		
ஆக்கங்கருதி	463	இழைத்தது	779		
ஆக்கம் அதர்	594	இளிக்தக்க	1288		
ஆக்கம்ம	593	இயல்பாகும்	344		
		இணர்ணுத்து	650		
		இதனை இதன	517		
		இமைப்பின்	1129		
		இமையாரின்	906		
		இம்மைப்பிறப்	135		
		இயல்பாகும்	344		

ஆக்கமும்	642	இயல்பினை	47	இளை தாகுமு	879
ஆங்கமை	740	இயல்புளி	545	இளையர் இன	698
ஆபயன்கு	560	இயற்றலும்	885	இறந்தமைந்	900
ஆயும்அறிவி	918	இரக்கஇர	1051	இறந்தவே	531
ஆய்ந்தாய்ந்	792	இரத்தலின்	229	இறந்தீர்	310
ஆரா இயற்கை	370	இரத்தலும்	1054	இறப்பேபுரி	977
ஆவிற்குநீர்	1066	இரந்துய்யி	1062	இறலீனும்	180

356

திருக்குறள் முதற்குறிப் பகராத்

இறுதிபய	690	உடுப்பதூஉம்	1079	உள்ளத்தார்	1249
இறைகடியன்	564	உடைசெல்	939	உள்ளத்தால்	282, 294
இறைகாக்	547	உடைத்தம்	473	உள்ளம்இலா	598
இற்பிறந்தார்	951	உடைமையுள்	89	உள்ளம்உடை	592
இனத்தாற்றி	568	உடையாள்	591	உள்ளம்போ	1170
இனம்போன்று	822	உடையார்	395	உள்ளம்ச	798
இனிஅன்ன	1294	உட்கப்படா	921	உள்ளியள	309
இனிய உள	100	உட்பகை	883	உள்ளியதுள	540
இனேத்துணைத்	87	உணர்வது	718	உள்ளினும்	1201
இனையர் இவ	790	உணலினும்	1326	உள்ளினேன்	1316
இன்கண் உடை	1152	உண்டார்கண்	1090	உள்ளுவது	596
இன்சொலால்	91, 887	உண்ணற்க	922	உள்ளுவன்	1125, 1184
இன்சொல் இனி	99	உண்ணாது	160	உள்ளொற்றி	927
இன்பத்துள்	629, 854	உண்ணாமைஉ	255	உறங்குவது	339
இன்பம் இடை	369	உண்ணாமைவே	257	உறன்முறை	885
இன்பம் ஒரு	1052	உதவிவரைத்தன்	105	உறாஅதவர்க்	1292
இன்பம் கடல்	1166	உப்பமைந்	1302	உறாஅதவர்போ	1096
இன்பம்வியை	615, 628	உயர்வுஅக	743	உறாஅதோ	1143
இன்மை இடி	1063	உயிருடம்பின்	330	உறாஅர்க்கு	1200
இன்மைஎன	1042	உயிர்ப்ப	880	உறின்உயிர்	778
இன்மைஒ	988	உய்த்தல்	1287	உறின்நட்டு	812
இன்மையின்	558, 1041	உரம்ஒரு	600	உறதோறு	1106
இன்மையுள்	153	உரன் என்னும்	24	உறுபசியும்	734
இன்றி அமை	961	உரன்நகை	1263	உறுபொருளு	756
இன்றும்	1048	உருவுகண்டு	667	உறுப்பமைந்	761
இன்றான	316	உருளாயம்	933	உறுப்பொத்	993
இன்றாசெ-ரை	314	உரைப்பார்	232	உறுவதுதிர்	813
இன்றாசெ-ர்	987	உலகத்தார்	850	உறைசிறியார்	680
இன்றாநிரக்	224	உலகத்தோ	140	உற்றநோய்	261, 442
இன்றாதுஇ	1158	உலகத்தழீஇ	425	உற்றவன்	950
இன்றாமை	630	உலவிடத்	762	உற்றான்	949
FF		உவக்காண்எம்	1185	ஊ	
ஈட்டம் இவறி	1003	உவந்துறை	1130	ஊக்கம்	486
ஈதல்இசை	231	உவப்பத்	394	ஊடலில்தோற்	1327
ஈத்துவக்கும்	228	உழந்துழந்	1177	ஊடலில்தோன்	1322
ஈர்க்கைவி	1077	உழலினர்	1036	ஊடலின்உண்	1307

சுவர்கள்ண்	1059	உழுதுண்டு	1033	ஊடல்உணற்	1810
சுன்றபொழு	69	உழுவார்	1032	ஊடல்உணர்த	1109
சுன்றன்மு	923	உழைப்பிரி	530	ஊடற்கண்	1284
சுன்றள் பசி.	656	உளபேரல்	574	ஊடிஇருந்	1312
உ		உளரெனிணும்	730	ஊடிப்பெ	1328
உடம்பாடு	890	உளரென்னும்	406	ஊடிவய	1304
உடம்பாடு	1122	உளவரை	480	ஊடுகமன்	1329
உடுக்கை	788	உள்ளக்களி	1281	ஊடுதல்	1330

திருக்குறள் முதற்குறிப் பகராதி

357

ஊண் உடை	1012	எனைத்தும்	820	ஒழுக்கமுடைமை	133
ஊதியம்என்	797	எனைத்தொ	1202	ஒழுக்கமுடைய	139
ஊரவர்கௌ	1147	எனைப்பகை	207	ஒழுக்கம்விழு	131
ஊருணரிடீர்	215	எனைமாட்சி	750	ஒழுக்கார	161
ஊழிபெய	989	எனைவகை	514	ஒளியார்முன்	714
ஊழிந்பேரு	380	என்ஐமுன்	771	ஒளியொருவற்	971
ஊழையும	620	என்பிலதனை	77	ஒறுத்தாரை	155
ஊரொரால்	662	என்றும் ஒரு	652	ஒறுத்தார்க்கு	156
ஊனைக்குறி	1013	ஏ		ஒறுத்தாற்	579
எ		ஏதம்பெருஞ்	1006	ஒற்றினுண்	583
எச்சம்என்	1004	ஏதிலார்	837	ஒற்றம்உரை	581
எண்ணேர்ந்த	910	ஏதிலார்கும்	190	ஒற்றொற்றி	588
எண்ணித்துணி	467	ஏதிலார்போ	1099	ஒற்றொற்று	559
எண்ணியஎண்	666	எந்தியகொ	899	ஒன்றூஉலக	233
எண்ணியார்	494	ஏமுற்றவ	873	ஒன்றுகநல்	323
எண்ணென்ப	392	ஏரினும்கண்	1038	ஒன்றுமை	336
எண்பதத்தால்	991	ஏரினீஉழா	14	ஒன்றானும்	128
எண்பதத்தான்	548	ஏவவும்செய்	848	ஒன்றெய்தி	932
எண்பொருள	424	ஐ		ஒன்றாற்	264
ஏதிரதாக்	429	ஐந்தலித்தான்	25	ஐ	
ஏந்கன்றி	110	ஐயத்தின்ரீ	353	ஐ ஐ இனிதே	1176
எப்பொருளும்	695	ஐயப்படா	702	ஐ ஒதல்வே	653
எப்பொருள்	355, 423	ஐயுணர்வு	354	ஐகி உணர்ந்து	834
ஏய்தற்கரி	489	ஓ		ஓம்பின் அமை	1155
ஏரியால்சு	896	ஓட்டார்	967	ஓர்த்துள்ள	357
எல்லாப்பொ	746	ஓண்ணுதற்	1088	ஓர்த்துகண்	541
எல்லார்க்கும்	125, 582	ஓண்பொருள்	760	க	
எல்லாவிளக்	299	ஓத்ததறிவா	214	கடலோடா	496
எல்லைக்கண்	806	ஓப்புரவினல்	220	கடல்அன்ன	1137
எல்லாதுஉறை	426	ஓருதலையான்	1196	கடனநிந்து	687
ஏழுதுங்கால்	1285	ஓருநாள்ஏழு	1289	கடன்என்ப	981
ஏழுபிறப்பும்	62	ஓருபொழுதும்	337	கடாஅஉரு	585
ஏழுமைஏழு	107	ஓருமைக்கண்	398	கடாஅக்களி	1087
ஏளிதென	145	ஓருமைச்	885	கடிதோச்சி	562
ஏள்பகவ	389	ஓருமைமக	974	கடிந்தகடிந்	658
ஏள்ளாத	470	ஓருமையுள்	126	கடுமொழியும்	567
ஏள்ளாமை	281	ஓலிக்கக்கால்	763	கடுஞ்சொல்	566



எள்ளின் இளி	1298	ஒல்லும்கரு	818	கடைக்கொட்க	663
எற்றிற்கு	1080	ஒல்லும்வகை	33	கணைகொடிது	279
எற்றென்று	655	ஒல்லும்வாய்	673	கண்டள்ளார்	1127
எனைத்தானும்	317, 416	ஒல்வது	472	கண்டள்ளில்	1126
எனைத்திட்	670	ஒழுக்கத்தின்	136, 137	கண்கள்வு	1092
எனைத்துணை	144	ஒழுக்கத்து	21	ண்டதுமகன்	1146
எனைத்துநி	1208	ஒழுக்கமும்	952	கண்டார்உயிர்	1084

358

திருக்குறள் முதற்குறிப் பகராதி

கண்டுபிடிக்க	1101	களித்தானை	929		
கண்ணில் துணி	1290	களித்தொறும்	1145	குடம்பை	338
கண்ணிற்கு	575	கள்ளாண்ணை	930	குடி ஆண்மை	609
கண்ணின் பசு	1240	கள்வார்க்கு	290	குடிசெய்வல்	1023
கண்ணின் று	184	கறுத்தின்னா	312	குடிசெய்வார்	1028
கண்ணுடையர்	393	கற்ககசடற	391	குடிதழீஇ	544
கண்ணும் கொ	1244	கற்றதனூல்	2	குடிபுறங்காத்	549
கண்ணெடுக	1100	கற்றறிந்தார்	717	குடிப்பிறந்தார்	957
கண்ணேடு-இ	577	கற்றாருள்	722	குடிப்பிறந்து	502, 794
கண்ணேடு-எ	571	கற்றார்முன்	724	குடிமடிந்து	604
கண்ணேடு-து	572	கற்றிலன்	414	குடியென்னும்	601
கண்தாம்கலு	1171	கற்றீண்டு	356	குணநலம்	982
கண்டிறைந்த	1272	கற்றுக்கண்	686	குணநாடி	504
கதங்காத்து	180	கனவீனும்	819	குணம் என்னும்	29
கதும்எனத்தா	1173	கனவினான்	1214	குணனும்குடி	793
கயல்உண்கண்	1212			குணனிலனாய்	868
கரத்தலும்ஆற்	1162	கா		குலம்சுடும்	1019
கரப்பவர்க்கு	1070	காக்கபொரு	122	குழல்இனிது	66
கரப்பிடும்பை	1056	காக்கைகர	527	குறிக்கொண்டு	1095
கரப்பிலாடு	1053	காட்சிக்கெ	386	குறித்தது	704
கரப்பிலார்	1055	காண்ச்சின	866	குறிப்பறிந்து	696
கரப்பினும்	1271	காணுதான்	849	குறிப்பின்	703, 705
கரவாதுஉவ	1061	காணின்ருவ	1114	குற்றமேகாக்	434
கருமணியில்	1123	காணுங்கால்	1286	குற்றம்இல	1025
கருமத்தால்	1011	காண்கமன்	1265	குன்றன்நூர்	898
கருமம்சிறை	578	காதலகாதல்	440	குன்றின்அனை	965
கருமம்செய	1021	காதலர்இல்	1224	குன்றேறி	758
கருவியும்கால்	631	காதலர்நூ	1211	கூ	
கலங்காதுக	668	காதல்அவர்	1242	கூடியகாமம்	1264
கலந்துணர்	1246	காதன்மை	507	கூத்தாட்டு	332
கல்லா ஒரு	405	காமக்கடல்	1164	கூழுங்குடியும்	554
கல்லாதமே	845	காமக்கடும்	1134, 1167	கூழுமைகோ	701
கல்லாதவரின்	729	காமக்கணிச்	1251	கூற்றங்கு	269
	102		1182		201

கல்லா தவருய	402	காமமுயற்சி	1131	கடற்றமோ	1085
கல்லாதான்	404	காமம்உழந்	1252	கடற்றுடன்று	765
கல்லார்ப்	570	காமம்என	1247	கே	
கல்லான்வெ	870	காமம்விடு	360	கெடல்வே	893
கவறம்கழக	935	காமம்வெகுளி	455	கெடாஅவழி	809
கவ்வையால்	1144	காலங்கருதி	102	கெடுங்காலை	799
கழாஅக்கால்	840	காலத்தினால்	500	கெடுப்பதூஉம்	15
களவினால்ஆதி	283	காலாழ்களரி	1227	கெடுவல்யான்	116
களவீன்கண்	284	காலையுரும்பி	1225	கெடுவாக	117
களவென்னு	287	காலைக்குச்	772	கெட்டார்க்கு	1293
களித்தறியேன்	928	கானமுயல்			

திருக்குறள் முதற்குறிப் பகராதி

கே		சி		செய்தக்க	466
கேடறியாக்	786	சிதைவிடத்	597	செய்துஎமரு	815
கேடிவ்லீழுச்	400	சிறப்பறிய	590	செய்யாமற்	101, 313
கேடும்பெருக்	115	சிறப்பீனுஞ்	311	செய்வானை	516
கேட்டார்ப்	643	சிறப்பீனும்	31	செய்வினை	677
கேட்டினும்	796	சிறப்பொடு	18	செருக்கும்	431
கேப்பினும்	418	சிறியார் உணர்	976	செருவந்த	569
கேள்இழுக்கம்	808	சிறுகாப்பின்	744	செல்லிடத்து	301
கை		சிறுபடையான்	498	செல்லா இ	302
கைம்மாறுவே	211	சிறுமைந	1231	செல்லாமை	1151
கையறியா	925	சிறுமைபவ	934	செல்லான்	1039
கைவேல்க	774	சிறுமையும்	769	செல்வத்துள்	411
கோ		சிறுமையுள்	98	செல்வீருக்	86
கொக்கொக்க	490	சிறைகாக்கும்	57	செவிகைப்ப	389
கொடியார்	1169, 1235	சிறைகல	499	செவிக்குண	412
கொடுத்தலும்	525	சிறநினம்	451	செவிச்சொல்	694
கொடுத்தும்	867	சிறநின்பம்	173	செவியின்	420
கொடுப்பதுஅழு	166	சினத்தை	307	செவியுணவின்	413
கொடுப்பதுஉ	1005	சினமென்னும்	306	செருஅச்சிறு	1097
கொடும்புரு	1086	சீ		செறிதொடி	1275
கொடைஅளி	390	சீரிடங்காணி	821	செறிவறிந்து	123
கொலைமேற்	551	சீரினும்சீ	962	செறுநரை	488
கொலையிற்	550	சீருடைச்	1010	செறுவார்க்	869
கொலைவினை	329	சீர்மை	195	செற்றவர்	1256
கொல்லா-ந	984	சு		செற்றார்என	1245
கொல்லாமை	326	சுடச்சுட	267	செற்றார்பின்	1255
கொல்லான்	260	சுவைஒளி	27	சென்றஇட	422
கொளப்பட்	699	சுழலும் இசை	777	சொ	
கொளற்கரி	745	சுழன்றும் ஏற்	1031	சொல்லவல்	647
கொன்றன்ன	109	சுற்றத்தால்	524	சொல்லப்ப	1078
கோ		சூ		சொல்லுக	200, 645
கோட்டுப்பு	1313	சூழாமல்தா	1024	சொல்லுதல்	664
கோளில்	9	சூழ்ச்சிமுடி	671	சொல்வணக்	827
ச		சூழ்வார்கண்	445	சொற்கோட்	119
சமன்செய்	118	சே		சூ	
சலத்தாற்	660	செப்பம்உடை	112	சூலங்கருதி	484
		செப்பின்-பு	887	த	

சலம்பற்றி	956	செயற்கரிய-செ	26	தருதின	111
சா		செயற்கரியா	781	தக்காங்கு	561
சாதலின்	280	செயற்கைய	637	தக்கார் இன	446
சாயலும்	1183	செயற்பாலசெ	437	தக்காழ் தகவி	114
சார்புணர்ந்து	359	செயற்பாலதோ	40	தஞ்சம்தம	1300
சால்பிற்கு	986	செயிரின்தலை	258	தண்ணம்துறை	1277
சான்றவர்	990	செய்கபெர்ரு	759	தணந்தமை	1283

360

திருக்குறள் முதற்குறிப்புகராதி

தந்தைமகற்	67	தீயவைதீய	202	தேறற்க	509
தந்தலம்	916	தீயளவன்றி	947	தேறினும்	876
தமராசித்	529	தீயினால் சுட்ட	129	தோ	
தம்நெஞ்சத்	1205	தீவினையார்	201	தொகச்சொ	685
தம்பொருள்	63	து		தொடங்கற்	491
தம்மில் இருந்	1107	துஞ்சினார்	926	தொடலைக்	1135
தம்மிற்பொரி	444	துஞ்சுங்கால்	1218	தொடிநோக்	1279
தம்மிற்றம்	68	துணைநலம்	651	தொடிப்புழு	1037
தலைப்பட்டார்	348	துப்பார்க்கு	12	தொடியொடு	1236
தலையின் இழிந்	964	துப்பின்வா	1165	தொடிச்சடி	1159
தவஞ்செய்	266	துப்புரவுஇல்	1050	தொட்டினத்	396
தவமும் தவ	262	தும்முச்செறு	1318	தொல்வர	1043
தவம்மறைந்	274	துளிஇன்மை	557	தொழுதகை	828
தவழிலர்	1325	துறந்தாரின்	159	தோ	
தள்ளாவினா	731	துறந்தார்க்கு	263	தோன்றிற்	286
தற்காத்து	56	துறந்தார்க்கும்	42	ந	
தனக்குவமை	7	துறந்தார்படி	586	நகல்வல்லர்	999
தனியே இருந்	1296	துறந்தார்பெரு	22	நகுதற்பொரு	784
தன்குற்றம்	486	துறப்பார்	378	நகைசுகை	953
தன்துணைஇன்	875	துறைவன்	1157	நகையும்	304
தன்னுயிர்	268	துளியும்புல	1306	நகையுள்ளும்	995
தன்னுயிர்க்கி	318	துன்பத்திற்	1299	நகைவகையர்	817
தன்னுயிர்நீ	317	துன்பம்உற	669	நகைஇயார்	1199
தன்னூன்பெரு	251	துன்புறுஉம்	94	நச்சப்படாத	1008
தன்னெஞ்சு	293	துன்னாத்-து	1250	நடுவின்னி	171
தன்னுடனார்	1319	துன்னியார்	188	நட்டார்க்குறை	908
தன்னுத்தான்	209, 305	து		நட்டார்க்கு	679
நா		துங்காமை	383	நட்டார்போல்	826
தாம்இன்புறு	399	துங்குக	672	நட்பிற்குவீற்	789
தாம்வீழ்வா-த	1191	துய்மை	364, 688	நட்பிற்குஉறு	802
தாம்வீழ்வா-மெ	1103	தே		நண்பாற்றார்	998
தாம்வேண்	1150	தெய்வத்தான்	619	நத்தம்போல்	235
தார்தாங்கி	767	தெய்வம்	55	நயந்தவர்	1181, 1232
தாளாண்மை	613, 614	தெரிதலும்	634	நயனிலசொ	197
தாளாற்றி	212	தெரிந்தின	462	நயனிலன்	198

தர்னம்தலம்	19	தெருக்குணை	1172	நயனுடையான்	219
தீ		தெருளாதான்	249	நயனெடு	994
திறனல்ல	157	தெளிவிலத	464	நயன்சுன்று	97
திறனறிந்து	644	தென்றீர்	1065	நயன்சாரா	194
தினற்பொரு	256	தென்பிலத்தார்	43	நலக்குரியார்	149
தினத்தூணை	104, 433,	தே		நலத்தகை	1305
தீ	[1282	தேரான் தெளி	510	நலத்தின்கண்	958
தீப்பாலதான்	206	தேரான் பிற	508	நலம்வேண்டி	960
தியவைசெய்	208	தேவர் ஆணையீ	1073	சல்துண்மை	1026

திருக்குறள் முதற்குறிப் பகராதி

நல்கூரவு	1045	நிலத்தில	959	நோவற்க	877
நல்லவை	375	நிலவரை	234	நோனூடம்பும்	1132
நல்லார்கண்	408	நிலைமக்கள்	770	ப	
நல்லாறென	324	நிலையஞ்சி	325	பகச்சொல்லி	187
நல்லாறெனி	222	நிலையிற்றிரியா	124	பகல்கருதி	852
நல்லாற்றான்	242	நில்லாத	331	பகல்வெல்லும்	481
நல்லினத்தின்	460	நிழல்நீரும்	381	பகுத்துண்டு	322
நவீல்தொறும்	783	நிறைதுரியர்	1138	பகைநட்பாக்	874
நற்பொருள்	1046	நிறைநீர	782	பகைநட்புஆம்	830
நனவினால்	1213, 1217	நிறைநெஞ்சம்	917	பகைபாவம்	146
நனவினான்கண்	1215	நிறைமொழி	28	பகைமையும்	709
நனவினான்மம்	1220	நிறையுடைமை	151	பகையகத்துச்	723
நனவினான்நல்	1219	நிறையுடையே	1254	பகையகத்துப்	727
நனவென	1216	நினைத்திருந்து	1320	பகையென்னும்	871
நன்சீரை	1111	நினைத்தொன்று	1241	பசக்கமன்	1189
நன்மையும்	511	நினைப்பவர்	1203	பசந்தான்	1186
நன்றறிவாரிற்	1072	நீ		பசப்பெனப்	1190
நன்றாகும்	328	நீங்கான்	864	படல்ஆற்றா	1175
நன்றாகால்	379	நீக்கில்	1104	படியுடையார்	606
நன்றற்றலு	469	நீரின்றுதுமை	20	படுபயன்	172
நன்றிக்கூ	138	நீரும்நிழல	1309	படைகுடி	391
நன்றிமறப்பது	108	நூ		படைகொண்	253
நன்றென்றவற்	715	நூணங்கிய	419	பணியுமாம்	978
நன்றேதரினும்	113	நூண்ணியநூல்	373	பணிவுடையன்	95
நா		நூண்ணியம்	710	பணைநீங்கி	1234
நாச்சென்று	335	நூண்மாண்	407	பண்என்ஆம்	573
நாடாது	791	நூனிக்கொம்பர்	476	பண்டறியேன்	1083
நாடென்ப	739	நூ		பண்பிலான்	1000
நாணமை	833	நூலாருள்	683	பண்புடையார்	996
நாணல்	1017	நூ		பதிமருண்டு	1229
நாணும்	1297	நெஞ்சத்தார்	1128	பயனில	192
நாணெடி	1133	நெஞ்சில்	276	பயனில்	196
நாண்அகத்தில்	1020	நெடுங்கட	17	பயன் தூக்கார்	103
நாண்என	1257	நெடுநீர்	605	பயன் தூக்கி	912
நாண்என்னும்	924	நெடும்புன	495	பயன்மரம்	216



நாண்வேலி	1016	கெய்யால்	1148	பரிந்தவர்	1248
நாநலம்	641	கெருகல்	336	பரிந்தோம்பிக்	132
நாம் காதல்	1195	கெருகற்று	1278	பரிந்தோம்பிப்	88
நாடொறும்	553	கெருப்பினுள்	1049	பரியது	599
நாடோறும்	520	நோ		பரியினும்	376
நாளென	334	நோக்கினுள்	1082,1093	பருகுவர்	811
		நோதல்எவன்	1303	பருவத்தோ	482
நிணம்தீயில்	1260	நோயெல்லாம்	320	பருவரலும்	1197
நிலத்தியல்	452	நோய்காடி	948	பலகுடை	1034
46					

362

திருக்குறள் முதற்குறிப் பகராதி

பலசொல்லக்	649	புகழ்த்தலை	538	பேதைப்படு	372
பலகல்ல	823	புகழ்பட	237	பேதைமைஎன்	831
பக்ருவூவும்	735	புகழ்புரிந்	59	பேதைமைஒன்	805
பல்லவை	728	புக்கில்	340	பேதைமையுள்	832
பல்லார்பகை	450	புணர்ச்சி	785	பேராண்மை	773
பல்லார்முனி	191	புத்தேளுலக	213	பொ	
பழகியசெவ்வ	937	புரந்தார்	780	பொச்சாப்பார்	533
பழகியசுட்	803	புலத்தலில்	1823	பொச்சாப்பு	532
பழமையென	801	புலப்பல்என	1259	பொதுநலத்தார்	915
பழிமலை	657	புலப்பேன்	1267	பொதுநோக்கா	528
பழியஞ்சி	44	புல்லவையுள்	719	பொய்படும்	836
பழுதெண்ணும்	639	புல்லா திரா	1301	பொய்யம்மையும்	292
பழையம்என	700	புல்லிக்கிடந்	1187	பொய்யாமை	296, 297
பற்றற்றகண்	349, 521	புல்லிவிடா	1324	பொருட்பெண்	913
பற்றற்றேம்	275	புறங்குன்றி	277	பொருட்பொரு	914
பற்றிவிடா	347	புறங்கடறி	183	பொருளல்ல	351, 751
பற்றுசுபந்	350	புறத்துறுப்	79	பொருளற்றார்	248
பற்றுள்ளம்	438	புறந் தூய்மை	298	பொருளாட்சி	252
பனிஅரும்பி	1223	புன்கண்ணை	1222	பொருளான்ஆ	1002
பன்மாயக்	1258	பெ		பொருளென்	753
பா		பெண்ணியலார்	1311	பொருள்கருவி	675
பாடுபெறுதி	1237	பெண்ணாறால்	1280	பொருள்கெடுத்த	938
பாத்துண்	227	பெண்ணின்	54	பொருள் தீர்த்த	199
பாலொடுதென்	1121	பெண்ணேவல்	907	பொருள் நீங்கி	246
பு		பெயக்கண்டு	580	பொருள்மாலை	1230
பிணிக்ஞம்	1102	பெயல்ஆற்றா	1174	பொள்ளென	487
பிணியின்மை	738	பெரிதாற்றி	1276	பொறியின்மை	618
பிணை ஏர்மட	1089	பெரிதினிது	839	பொறிவாயில்	6
பிரித்தலும்	633	பெரியாரை	892	பொறுத்தல்	152
பிரிவுரைக்கும்	1156	பெருக்கத்து	963	பொறையொரு	733
பிழைத்துணர்	417	பெருக்கொடை	528	பொ	
பிறப்பென்னும்	358	பெருமைஉடை	975	பொற்றின்	693
பிறப்பொக்கும்	972	பெருமைக்கும்	505	ம	
பிறர்க்கின்ற	319	பெருமைபெரு	979	மகன்தந்தை	70
பிறர்காண	1018	பெரும்பொரு	732	மக்களேபோல்	1071

பிறர் பழியும்	1015	பெறா அமை	1295	மக்கள்மெய்	65
பிறவிப்பெரு	10	பெறின் என்	1270	மங்கலம்	60
பிறன்பழி	186	பெறும் அவற்	61	மடல் ஊர்தல்	1136
பிறன்பொரு	141	பெற்றார்	58	மடிமடிக்	603
பிறன்மனை	143	பே		மடிமை குடிமை	608
பீ		பேணாதுபெட்ப	1288	மடியிலாமன்	610
பீலிபெய்	475	பேணாதுபெட்	1178	மடியுளாள்	617
பு		பேணாதுபெண்	902	மடியையமடி	602
புகழ் இன்றால்	966	பேதைபெருங்	816	மடுத்தவாய்	624

திருக்குறள் முதற்குறிப் பகராதி

மணிகீரும்	742	மன்னுயிர்	244, 1168	யாமும்உளேம்	1204
மணியில் திகழ்	1273	மா		யாம்கண்ணில்	1140
மண்ணெடு	576	மாதர் முகம்	1118	யாம்மெய்யா	300
மதிநுட்பம்	636	மாலேநோய்	1226	யாரினும்கா	1814
மதியும்மடந்	1116	மாலேயோ	1221	யானென	346
மயிர் நீப்பின்	969	மாறுபாடில்	945	யான்கோக்குந்	1094
மருந்தாகி	217	மி		வ	
மருந்தென	942	மிகச்செய்து	829	வகுத்தான்	377
மருந்தோமற்	968	மிகல்மேவல்	857	வகைமாண்	897
மருவுகமா	800	மிகினும்	941	வகையறச்	465
மலரன்ன	1119	மிகுதியான்	158	வகையறிந்து	721, 878
மலரினும்	1289	மு		வசையிலா	239
மலர் அன்ன	1142	முகத்தான்	93	வசையென்ப	238
மலர்காணின்	1112	முகத்தின் இனி	824	வசையொழிய	240
மலர் மிகை	3	முகத்தின் முது	707	வஞ்சமனத்தா	271
மழித்தலும்	280	முகநக	786	வருகமன்	1266
மறத்தல்	303	முகநோக்கி	708	வருமுன்னர்	435
மறத்தும்	204	முகைமொக்கு	1274	வருவிரந்து	33
மறப்பினும்	134	முடிவும்	676	வரைவிலா	919
மறப்பின்	1207	முதலிலார்க்கு	449	வலியார்க்கு	861
மறம்மான்	766	முயக்கிடை	1239	வலியார் முன்	250
மறவற்க	106	முயக்கிய	1238	வலியில்நிலை	273
மறைத்தவை	587	முயற்சினிரு	616	வழங்குவது	955
மறைபெறல்	1180	முரண்சேர்ந்த	492	வழிநோக்கான்	865
மறைப்பேன்	1161, 1253	முறிமேனி	1113	வழுத்தினுள்	1817
மற்றும் தொடர்	345	முறைகோடி	559	வறியார்க்	221
மற்றுயான்	1206	முறைசெய்து	388	வண்கண்குடி	632
மனத்தது	278	முறைப்பட	640	வா	
மனத்தானும்	453	முற்றற்றி	748	வாணிகஞ்	120
மனத்தின்	825	முற்றியும்	747	வாய்மை	291
மனத்துக்கண்	34	முனைமுகத்து	749	வாராக்கால்	1179
மனத்துளது	454	முன்னுறக்	535	வாரிபெருக்கி	512
மனத்தொடு	295	மு		வாழ்தல்உயிர்	1124
மனநலத்தின்	459	மேலிருந்தும்	973	வாழ்வார்க்கு	1192
மனநலம்	457, 458	மேற்பிறத்தார்	409	வாளொடு	726
மனந்துய்மை	455	மை		வாழ்வார்	1021

மனமதுயாரா	400	மையலொரு	888	வானதுயா	1401
மனம்மாண்	884	மோ		வான்போல்	882
மனைத்தக்க	51	மோப்பக்குழை	90	வானின்து	11
மனைமாட்சி	52	யா		வானுயர்	272
மனையானை	904	யாகர்வா	127	வானேக்கி	542
மனைவிழை	901	யாண்டுச்செ	895	வி	
மன்னர்க்கு	556	யாதனின்யா	341	விசம்பிற்	16
மன்னர்விழை	692	யாதானும்	397	விடாஅதுசென்	1210

## 364 திருக்குறள் முதற்குறிப் பகராதி

விடுமாற்றம்	689	வினைக்கண்	519,	612	வெள்ளத்தனை	622
விண்ணின்து	13	வினைக்கு உரிமை		518	வெள்ளத்து	595
வித்தும்இ	85	வினை செய்வார்		584	வே	
வியலற்க	439	வினைத்திட்டம்		661	வேட்டபொழுதி	1105
விருந்து	82	வினைபகை		674	வேட்பத்தாம்	646
விருப்பரு	522	வினையான்வினை		678	வேட்பன	697
விரைந்து	648	வினைவலியும்		471	வேண்டற்க	177, 981
விலங்கொடு	410	வி			வேண்டாமை	363
வில்லோர்	872	வீழ்ப்படுவார்	1194		வேண்டிய	265
விழித்தகண்	775	வீழுகர்வீழ்ப்	1193		வேண்டின்	342
விழுப்புண்	776	வீழும்இருவர்	1108		வேண்டின்	362
விழுப்பேற்றின்	162	வீழ்கார்	38		வேண்டதல்	4
விழைதகை	804	வீழ்வாரின்	1198		வேலன்று	546
விழையார்	810	வீறெய்தி	665		வேலொடு	552
விளக்கற்றம்	1186	வே			வை	
விளிந்தாரின்	143	வெண்மையென	844		வைத்தான்வாய்	1001
விளியும்என்	1209	வெருவந்த	563		வையத்துள்	50
வினைகலந்து	1268					

# பிழையும் திருத்தமும்

பக்கம்	வரி	பிழை	
தீருத்தம்			
32	19	அறுக்காறு	
அழுக்காறு			
52	28	வைப்பழி	
வைப்பழி			
84	3	எய்திக்	எய்தியக்
87	26	துன்பத்துள்	
துன்பத்துள்			
93	28	மனவுறுதியும்	
மனவுறுதியும்			
118	11		

கொடையும  
கருத்தினும்

கொடையும  
கருதினும்

132

161

21	குழிதழீஇக்	குடிதழீஇக்
தலைப்பு	வினைத்திட்டம்	வினைத்திட்டம்
167	5	வழியுரைப்பான்
வழியுரைப்பான்		
15	வலையகணவன்	

வண்கணவன்			
186	8	அணிந்து	அறிந்து
194	17	யாதும	யாதும
195	33	நாட்டர்	நட்டார்
200	15	தம்எள் ளுவாரை	
தம்எள்ளு வாரை			
227	35	நேயாள வின்றி	நோயள
வின்றி			
239	33	பண்பிலலான்	
பண்பிலான்			
266	28	கண்ணோடி	
282	13	பிரிவஞ்சம்	

கண்ணோடி	323	19	உடல்
பிரிவஞ்சம்	334	25	வாலறிவன்

உடல்  
வாலறிவன்

பிழையும் திருத்தமும்

365

343	39	புண்டார்
345	20	தருமம், அகலும்

பூண்டார்  
தருமம் அகலும்,

” ”  
பொருள் திரியும்,

” ”  
காமம் நெய்யும்,

பொருள், திரியும்

காமம், நெய்யும்

### English Translation.

Verse.	146	Omit the word 'and'
”	169	For 'passeth' read 'pass'
”	174	” 'Godlike' ” 'god-like'
”	225	” 'appeaseso' ” 'appeases'
”	288	” 'him' ” 'one'
”	314	” 'done to' ” 'done unto'
”	337	” omit the word 'at'
”	352	” 'him' read 'one'
”	377	” 'disposer' ” 'Disposer'
”	424	” 'truth' ” 'truths'
”	450	Delete commas.
”	684	Delete comma after the
word 'keen'		
”	687	For 'ambassador' read
'ambassadors'		
”	696	
Insert a comma after the word 'him'		
”	712	Delete comma after the word
'deliver'	”	840 For 'rotes'
read 'roses'		
”	843	” 'itsself' ” 'itself'
”	867	” 'allow' ” 'allows'



„ 1002 „ 'oblivious' „ 'forgetful.  
 „ 1081 Insert ?  
 after the word 'adorned'  
 „ 1159

For 'hearts ar removed' read 'hearts far  
 removed'

„ 1238  
 For 'one another's arms' read 'each other's

„ 1257 „ 'loviug' „ 'loving' arms'  
 „ 1291

Insert 'not' before the word 'remain'.




---

The B. N. Press, Educational Printers, Madras.